

உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்

அடையாறு, சென்னை-20. உ.

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

சேக்கிழார் சுவாமிகளருளிச் செய்த

திருத்தொண்டர்புராணமென்னும்

பெரியபுராணம்

முதற்காண்டம்

இரண்டாமபாகம மூலமும்,

ஸ்ரீகலாயபரம்பரைத் திருவண்ணாமலைஆதினம

ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்

இயற்றிய பதவுரையும்,

பையூக்கோட்டம்

பெருவாயல்

சுந்தரமுதலியாரவர்கள் குமாரர்

கிருஷ்ணசுவாமிமுதலியாரவர்களால்

சென்னை

பா-சிவலிங்கையரவர்களது

ஆதிகலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன.

கலியுகாப்தம். = ௪௯௯௩ - க்கு

விகுதி கண்ணிரவி.

Registered Copy-right.

அறிவிப்பு.

—

இப்புத்தகங்கள் சென்னை கோமளீச்சுரன்பேட்டை நாகப்பமுதலியார் வீதி ௨௮ - வது கதவிலக்கமுள்ள வீட்டில் விற்கப்படும். பெரியபுராணம் முதற்காண்டம் பாயிரத் தொடங்கிச் சண்டேசுரநாயனார்புராணம்வரையில் கக்-நாயன்மார்புராணமும் சந்தானசாரியரினொருவராகிய கொற்றவன்குடி-உமாபதிசிவாசாரியாரருளியசேககிழார்சுவாமிகள் புராணமும் திருமுறைகண்டபுராணமும் நம்பியாண்டார்நம்பி திருவநாதியும் (கச) படஞ்சேர்த்துக் கட்டடஞ்செய்த காபி க-க்கு விலை ரூபா-௬; அணு-ச, கட்டடமில்லாத படமுள்ள காபி க-க்கு விலை ரூபா-௫, அணு-அ, கட்டடமும் படமுமில்லாத காபி க-க்கு விலை ரூபா-௪, அணு-அ.

செ. புராணம் முதற்காண்டம் இரண்டாம்பாகம் திருநாவுக்கரசுவாமிகள்புராணமுதல் நமிநந்தியடிகள்புராணம் வரையில் ஏ-நாயன்மார்புராணம் ஈக-படஞ்சேர்த்துக்கட்டடஞ்செய்த காபி க-க்கு விலை ரூபா-௨, அணு-௫, படமில்லாத காபி க-க்கு விலை ரூபா - ௨, அணு - ௫, படமும் பயிண்டுமில்லாத காபி க - க்கு விலை ரூபா - ௧, அணு - ௧௩, செ. புராணத்தில் இரண்டாவது காண்டம் முதற்பாகம் திருஞானசம்பந்தசுவாமிகள்புராணம் படத்துடன் கட்டடஞ்செய்த காபி க - க்கு விலை ரூபா - ௬, அணு - ௪, கட்டடமும் படமுமில்லாத காபி க-க்கு விலை ரூபா-௫, அணு-அ, படமும் கட்டடமுமில்லாத காபி க - க்கு விலை ரூபா - ௪, அணு-அ, சேக்கிழார்சுவாமிகள் புராணமும் திருமுறைகண்டபுராணமும் பொழிப்புரை காபி க-க்கு விலை ரூபா- அணு.

புராண அட்டவணை.

எண்	புராணம்.	பக்கம்
	திருத்தொண்டர்புராணம்.	
க	திருநாவுக்கரசுசுவாமிகள்புராணம்...	க
உ	குலச்சிறைநாயனாபுராணம்...	உகங்
ங	பெருமிழலைக்குறும்பநாயனாபுராணம்...	உகங்
ச	காரைக்காலமமையார்புராணம்...	உஉக
ரு	அப்புகியடி கள்நாயனாபுராணம்...	உசுங்
க்	திருநீலநகநாயனாபுராணம்...	உருஅ
எ	நமிநந்தியடி கள்நாயனாபுராணம்...	உஎ௦

படத்தின் அட்டவணை.

எண்.	படத்தின் அம்சங்கள்.	பக்கம்.
க	திருநாவுக்கரசுசுவாமிகள்	க
உ	மருணீக்கியார் தருமசேனராகிப் பிடகாகமத்தைச்சமணர்களுக்குப் போதித்தது...	கடு
ங	திலகவதியார் திருவதிகை ஆலயத்தில் அருமைத்திருத்தொண்டெய்தது...	கங
ச	திலகவதியார் தம சகோதரரை மீண்டும் சைவத்திற் பருவீக்கச் சிவபிரானேந்து திக்கச் சூலையால் தடுத்தாட்டுகொள்வதாகக் கூறியது	கள
சு	மருணீக்கியார் தமக்கைபாலடைந்து திருநீறுபெற்றுச் சூலீங்கப் பதிகமோதினது.	உங
க	சமணர்வாசீர்ப்பாதமபணிந்து வருந்திப் பாடலிபுரம் அழைத்துச்சென்றது...	ஙடு
ங	பல்வவன் சமணர்கள் தூர்ப்போதனையால் வாசீசரை நீற்றமையிலிட்டது.	ஙங
அ	வாசீசருக்குவிஷத்தை உண்பித்தும் இறவாமையால் மீண்டுமாயினையை ஏவ அது சமணரைவதைத்து வாசீசரைப்பணிந்து காட்டிற்சென்றது...	சங
க	சமணர்கள் வாசீசனாகக்கல்லிடிக் கடலிலிட அவரைக்கெடிலநதி முகத்துவாரத்தில்சேர்க்கும்படி சிவபிரான் வருணனுக்கு ஆக்கியாபித்தது	சஅ
க	வருணன் வாசீசனாகக்கெடிலநதிமுகப்பிற்சேர்க்க அவர்திருப்பாதிரிப்புலியூரையத்தைத் தெரிசெக்கச்சென்றது	டுக
க	பல்வவராஜன் வாசீசரைப்பணிந்து தான் சைவனுதிப் பாடலிபுரத்திலுள்ள சமணப்பாழியைபிடித்துக் குணவதிச்சுரமென் னு மாலயத்தைக்கட்டினது.	டுஅ
க	திருநாங்காணைமடத்தில் திருநாவுக்கரசுவாமிசனுக்கு இடபமுத்தினையுஞ் சூலமுத்தினையுந்தரித்தது	சு
க	திருநாவுக்கரசுவாமிசனுக்குச் சிவபிரான் திருநல்லூரில் திருவடி-இட்டசெய்தது...	சு
க	திருநாவுக்கரசுவாமிசன் அப்பூதியடி களநாயனா மாளிகையிற்சென்று அவர் முத்தமுரானுக்கு விஷந்தீண்டினதை நிவ ர்த்திசெய்தது...	அங
க	திருநாவுக்கரசுவாமிசனும் திருஞானசம்பந்தசுவாமிகளும் திருவீழியிலையில் படிக்காசுபெற்றது...	அக
க	திருநாவுக்கரசுவாமிசன் திருமறைக்காட்டில் வேதப்படித்துச் சாத்தினகதவைத்திறந்தது...	க
க	திருமறைக்காட்டில் திருநாவுக்கரசுவாமிசனோடிருந்த திருஞானசம்பந்த சுவாமிகளிடத்தில் மங்கையாக்கரசியார் தூத ரை அனுப்பிச் சைவமகுன்றிச் சமன்பெருகினைதத் தெரிவித்தது...	கக
க	அடடதனி ஆலயம் சமணர்களால் மூடப்பட்டிருந்ததை வாசீசர வெளிக்கண்டது...	கஉ
க	வடதனி ஆலயத்துக்கு அரசனால் விதானமகட்டியபின் வந்தேசர் தரிசித்தது...	கங

எண்.	பட்டத்தின் அம்சங்கள்.	பக்கம்
உ0	வாடிசருக்குச் சிவபிரான கட்டமுதனித்து திருப்பைபுளியில்க்கு வழிகாட்டினது...	க௭௫
உ௧	வாடிசர் உத்தரவையுடைய தரிசுககசெனறது	க௭௬
உ௨	திருநாவுக்கரசுசுவாமிகள் மூலையுடையபின்னையாது முத்துச்சிவிலையையுடையதாங்கினது	க௭௭
உ௩	அப்பாசுவாமிகள் ஆனையுடையபின்னையாது முத்துச்சிவிலையையுடையதாங்கினது	க௭௮
உ௪	திருநாவுக்கரசுசுவாமிகள் மூலையுடையபின்னையாது முத்துச்சிவிலையையுடையதாங்கினது	க௭௯
உ௫	வாடிசாதிருப்பூம்புகளூரில் உழவாரத்திருப்பணி செய்யுங்கால சிவபெருமான் நவமணிகளும் அரம்பையரும தோன்றச் செய்தது ..	௨௦௫
உ௬	திருநாவுக்கரசுசுவாமிகள் திருப்பூம்புகளூரில் சித்திராசசதயத்தில் முத்தியடைந்தது	௨௦௬
உ௭	குலச்சினைநாயனார்...	௨௦௭
உ௮	பெருமலைக்குறும்பநாயனார்...	௨௦௮
உ௯	காரைக்காலமமையார் திருமணமுதலியது...	௨௦௯
௩0	காரைக்காலமமையார் சிவபெருமானேவேணடிப் பேய்வடிவமடெபற்றது...	௨௧0
௩௧	காரைக்காலமமையார் தலையால்வணங்கி மூலையையுடையதாங்கினது...	௨௧௧
௩௨	காரைக்காலமமையார் திருவாலங்காட்டில் நடனதரிசனமடெபற்றது ..	௨௧௨
௩௩	அப்பூதியழகன்நாயனார் திருத்தொண்டி...	௨௧௩
௩௪	திருநீலநக்கநாயனார் திருத்தொண்டி...	௨௧௪
௩௫	திருநீலநக்கநாயனார் திருநீலகண்டப்பெரும்பாணருக்கு வேதிகையில் இடமடெகாடுத்தது	௨௧௫
௩௬	கயநீலநக்கநாயனார் திருத்தொண்டி...	௨௧௬




தேவார அட்டவணை.

எண்.	தலைம்.	பண்.	தேவாரம்.	பக்கம்
க	திருவதினகவீரட்டானம்	கொல்லி	கடற்குயினவாமுலிக்கிலிர்	உரு
உ	"	மறுமாற்றத்திருத்தாண்டகம்	நாமார்க்குழங்குடியல்லோ	ருரு
ரு	"	தனித்திருக்குறந்தொகை	மாசிலையுழைமதியமு	ருரு
சு	"	காந்தாரம்	சுண்ணவெண்சந்தனச்சாந்தி	சுரு
ரு	நமச்சிவாயப்பதிகம்	காந்தாரபஞ்சமம்	சொற்றாணைவேதியின்சொதிவானவன்	சுரு
சு	திருப்பாதிரிப்புலியூர்	திருவிருத்தம்	சனநூலுமாயெனகடுகநதைபுமா	சுரு
சு	திருவதினகவீரட்டானம்	வழைத்திருத்தாண்டகம்	வெறியிரவுகவினநற்றொருங்கலானை	சுரு
சு	திருத்தாங்கானமாடம்	திருவிருத்தம்	பொன்னுரதிருவழிகடுகொன்முனை	சுரு
சு	கோயிறிறிகுநேரிசை	கொல்லி	பத்தையபட்டமாட்டேன்	சுரு
சு	கோயில்	திருக்குறந்தொகை	அன்னம்பாலிகுந்திலைச்சிற்றம்பலம்	சுரு
சு	திருக்கழிப்பாளை	காந்தாரம்	வண்பவனவாய்திறந்து	சுரு
சு	கோயில்	திருக்குறந்தொகை	பனைக்கைமுமமதவேழமுரித்தவன்	சுரு
சு	"	பெரியதிருத்தாண்டகம்	அரியானையநதனாநகுநிநதைதயானை	சுரு
சு	"	திருநேரிசை	செஞ்சடைக்கநனைமுற்றத்	சுரு
சு	திருக்கழுமலம்	திருவிருத்தம்	பாரகொண்டமுடிக்கடலகொண்ட	சுரு
சு	திருவாவடுதுறை	திருத்தாண்டகம்	நம்பனைநால்வேதங்கரைகண்டானை	சுரு
சு	திருச்சத்திமுற்றம்	திருவிருத்தம்	கோவாய்ப்புறியிடுகிறற்குற்றங்குமை	சுரு
சு	திருநல்லூர்	திருத்தாண்டகம்	நினைந்துருமடியவலாநையவைவதார்	சுரு
சு	விஷந்தீர்த்தத்திருப்பதிகம்	இந்தனம்	ஒன்றுகொலாமவாசிந்நையுயாவலா	சுரு
சு	திருப்பழனம்	பழந்தகராசகம்	சொன்மலைபயிலகின்முயிலினகார்	சுரு
சு	திருஆரூர்	திருவிருத்தம்	குலம்பலம்பாவருகுண்டாமுன்னே	சுரு
சு	"	போற்றித்திருத்தாண்டகம்	கற்றவர்களுண்ணுங்கணியே	சுரு
சு	"	சீகாமரம்	காண்டலேகருத்தானினைத்திருந்தேன்	சுரு

எண்.	தலைம்.	பண்.	தேவாரம்.	பக்கம்.
உசா	திருவாரூர்புழமொழி	காந்தாரம்	மெய்யெல்லாமெவண்ணீறுசண்ணித்தமேனி	கூடி
உடு	திருவாரூர்	”	பாடினம்பூத்ததினும்பவளச்செவ்வா	கூ0
உசு	திருவாரூர்த்திருவாரூர்	”	முத்துவிதாணமணிபொற்கவரிமுறைமயாலே	கூ0
உஎ	திருவாரூர்	”	போரணையிருசுவைப்போர்வைவாரணை	கூ0
உசு	திருவாரூர்	”	ஒதமால்சுடல்பரவியுலகெலா	கூ0
உக	”	”	பண்ணினோர்மொழியானுமைபங்கரோ	கூ0
கூ0	திருவாரூர்	”	எங்கேயெண்ணையிருத்திடேதழ்	கூ0
கூ1	”	”	பாடவழியார்பரவககண்டேன்	கூ0
கூ2	”	”	மாயிருளால்மெல்லாமலரழ்	கூ0
கூ3	திருவாரூர்	”	தலையெவாமபறிகுஞ்சமண்ணையரு	கூ0
கூ4	திருவாரூர்	”	ஒதிமாமலாகடுவியுமைமயவன்பங்கரியக்க	கூ0
கூ5	திருவாரூர்	”	கரவாரும்வன்னைஞ்சர்க்கரியானைக்கரவார்பால்	கூ0
கூ6	”	”	கடற்றவன்காணகூற்றறுவனைக்	கூ0
கூ7	”	”	வண்டோங்குசெங்கமலக்கமுநீர்மல்கு	கூ0
கூ8	”	”	முத்திமூலெவியிலெய்தமுதல்வனா	கூ0
கூ9	”	”	ஒணுருவலகனைத்துமாணாதாமே	கூ0
சூ0	”	”	விற்றூடுவெனநிலலாதற்கூடாதான்கான்	கூ0
சூ1	”	”	வேற்றுகிவினணுகிநின்றாய்போற்றி	கூ0
சூ2	”	”	ஆராதிரிபுரங்கணீறுகோக்கு	கூ0
சூ3	”	”	ஒசையெலியெலாமானாய்நீயே	கூ0
சூ4	”	”	மாதாப்பிழைக்கணையானை	கூ0
சூ5	”	”	கிந்தைவார்த்தலுளான்வந்து	கூ0
சூ6	”	”	கிந்தைவண்ணத்தராய்த்திறம்	கூ0
சூ7	”	”	கவகையைச்சடையுள்ளைவதநர்	கூ0
சூ8	”	”	குண்டனாய்சசமணரோடுகூடி	கூ0
சூ9	”	”	தானலாதுலகமில்லைசகமலா	கூ0

தேவார அட்டவணை.

எண்.	தலம்.	பண்.	தேவாரம்.	பக்கம்.
இ0	”	திருவீருத்தம்	குறுவித்தவாகுற்றநோய்வினை	கஎக
இக	”	”	திநிப்பரியனசிறந்திப்பவாகுச்	”
இஉ	”	திருத்தாண்டகம்	அந்திவட்டத்திங்கட்கண்ணியனை	கஅ0
இக	”	திருக்குறட்டுதானை	நல்லாதநீரசடைமேனிற்பித்தானை	கஅக
இரு	”	திருவீருத்தம்	கொழுகொள்செல்வவிழாகுணலை	கஅங
இக	”	திருத்தாண்டகம்	மாலினைமா லுறநீன்முன்னலை	”
இஎ	”	”	நேர்நதொருத்தியொருபாகத்	கஅச
இஎ	”	”	அப்பனியம்மைநீமையனுநீ	கஅரு
இஅ	”	”	பொருப்பள்ளிவரைவிலலாப்புர	கஅஎ
இக	”	”	தலையேநீவணங்காய்	”
க0	”	திருத்தாண்டகம்	முனைத்தானையெல்லாக்குமுன்னே	ககஉ
கக	”	திருநேரிகீச	வேதியாவேத்தகீதாவிண்ணவ	ககரு
கஉ	”	திருத்தாண்டகம்	யழவேறுதிரிசுவந்தோன்முந்	”
கக	”	திருநேரிசை	பாசமுங்ககழிக்ககில்லாவரக்கரை	”
கச	”	திருத்தாண்டகம்	இருநிலனாய்தீயாகிநீருமாகி	”
கரு	”	”	ஆமயந்தீர்த்தடிமேயனை	உ0க
கஎ	”	”	தில்லைச்சிறமமபலஞ்செம்மெபான்	”
கஎ	”	”	வென்றிலென்புலன்களைந்தும	”
கஅ	”	”	தொண்டனைப்பட்டுதன்னே	உ0ங
கஅ	”	”	எட்டாந்திசைசுகுமிருதிசைக்கு	”
எ0	”	”	பருவரையொன்முசுற்றியரவங்	”
எக	”	”	பற்றற்றூர்சோபழம்பதியை	”
எக	”	”	விடையுமவிடைப்பெருமபாகா	”
எங	”	”	பொய்ம்மாயப்பெருங்கடலிறபுலம்	”
எச	”	”	எனனனுக்கேனன்சொல்லியென்னு	உ0அ
எச	”	”	”	உகக



குழைப்பாடி. காட்டில் திருவாளரில் வேளாண்மையில் குறையார் குடியில் புது

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

அப்பர்சுவாமிகளென்னும்

திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம்.

நான்காவது

திருநின்றசருக்கம்.

கடவுள்வாழ்த்து.

உலகெலாமுணாநதோதற்கரியவன்
நிலவுலாவியநீராமலிவேணியன்
அலகில்சோதியனம்பலத்தாடுவான்
மலாசிலம்படிவாழத்திவணங்குவாம்.

நூல்.

திருநாவுக் கரசுவளா திருத்தொண்டி. நெறிவாழ
வருஞானத் தவமுனிவா வாகீசா வாயமைதிகழ்
பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய வொண்ணுமை யுணராதேன்

(இ-ள்) திருநாவுக்கரசுவளா திருத்தொண்டி. நெறிவாழ—திருநாவுக்கரசுசென்னுந்
திருப்பெயரையுடையவரும் திருத்தொண்டினவழி வாழும்படி, வருஞானத்தவமுனி
வாவாகீசா—அவதரித்த ஞானதையுடைய தவமுனிவருமாகிய வாகீசரது, வாயமைதி
கழ்பெருநாமச்சீர்பரவலுறுகின்றேன்—மெய்மமை விளங்கிய பெரிய சரித்தர்தின் சிறப்
பைத்துகிகின்றேன், பேருலகிலொருநாவுக்குரைசெய்யவொண்ணுமையுணராதேன்—
அகன்ற நிலவுலகத்தில் அதனை ஒருநாவால் எடுத்துக்கூற முடியாமையை அறியாத யான.

நாவுக்கரசுசென்றலும் வாகீசொன்றலும் ஒருபொருளவாயினும், தமிழ்மொழி வட
மொழியால் நாம் வேறுபாடாயிருத்தலின் வேறுகூறினா. நாமமென்பது ஈண்டுச் சரித்
மென்னுந் துணையாய் நின்றது. (க)

தொன்மைமுறை வருமண்ணின் றுகளன்றித் துகளில்லா
நனமைநிலை யொழுகுகத்தி னலஞ்சிறந்த குடிமல்கிசு
சென்னிமதி புனையவளா மணிமாடச் செழுமபதிகண்
மன்னிநிறைந துளதுதிரு முனைப்பாடி வளநாடு.

(இ-ள்.) தொன்மைமுறைவருமண்ணின் றுகளன்றித்துகளில்லா—பழமையாகிய
அறநெறியேவருகின்ற மண்ணிலுதித்த புழுதித் துகளன்றித் தமயிடத்தது வேறுகுற்றமில்

லாத, நன்மைநிலையொழுக்கத்தினலஞ்சிறந்தகுடிமல்கி=நல்ல அறநிலைகூறிய ஒழுக்கத் தால மிகச்சிறப்படைந்த குடிகள் நெருங்கி, சென்னிமதிபுனைவளாமணிமாட்ச் செழும்பதிகள்=சிகரங்களில் சந்திரன் தங்குதலால் அலங்கரிகுமபடி உயர்ந்த மணிக ளிழைத்த மண்டபங்களையுடைய அழகிய பல ஊர்கள், மன்னிநிறைந்துளதுதிருமுனை பபாடிவளநாடு=நிலைபெற்று நிறைந்தது வளநதங்கிய திருமுனைப்பாடிநாடு—எ-று

தொன்மைமுறைவருமொழுககம் என இயையும் (உ)

புனபபண்ணை மணியினெடும புறவினறும புதுமலரின்
கனபபெண்ணி றிரைசுமநது கனாமருங்கு பெருமபகட்டோ
இனபபண்ணை யுழம்பண்ணை யெறிந்துலவி யெவவுலகும்
வனபபெண்ண வருமபெண்ணை மாந்திபாய் வளம்பெருகும்

(இ-ள்) புனபபண்ணைமணியினெடும=குறிஞ்சிநிலத்திலிருக்கும் தொகுதியான இரத்தினங்களோடும், புறவினறுமபுதுமலரின்கனப்பு=முல்லைநிலத்திலிருக்கும் நறுமண வகமழும் புதியமலர்களின் தொகுதிகளையும், எண்ணிறிசைமநதுகனாமருங்கு=அளவி றந்த திணைக்கரங்களால்வாரி இருகரையிலும், பெருமபகட்டேரினபபண்ணையுழும் பண்ணையெறிந்துலவி=பெரிய கடல்ககள் பூட்டிய ஏாதொகுதிகள் உழப்பட்ட வயல் களிலெறிந்து சஞ்சரித்து, எவவுலகும்வனப்பெண்ணவரும்=எவ்வுலகத்தாரும் தன் பெருமையை மதிக்கும்படி பெருக்கெடுக்கும், பெண்ணைமாந்திபாய்வளம்பெருகும்= பெரிய பெண்ணையாளுனது பாய்தலால் வளம்பெருகியிருக்கும்.—எ-று. (ங)

காலெல்லாந் தகட்டுவரால் கரும்பெல்லாங் கன்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி பரபபெல்லாங் குலைக்கமுரு
சாலெல்லாந் தரளநீரை தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லா மகிற்றுபம விருந்தெல்லாந் திருநதுமனை

(இ-ள்) காலெல்லாந்தகட்டுவரால்=வயல்குருநீராய்ச்சம் கால்களிலெல்லாம் அச்சவடிவமான வரால் மீன்களுள்ளன, கரும்பெல்லாங்கனப்பொழிதேன்=கரும்புக் டோறும் வெடித்துக் கணுக்களினினறும் பொழிகின்ற தேனுள்ளன, பாலெல்லாங் கதிர்ச்சாலி=பகக இடங்கடோறும் கதிரையுடைய செந்நெற்பயிர்களுள்ளன, பரப பெல்லாங்குலைக்கமுரு=பரந்த இடங்களிலெல்லாம் குலைகையுடைய கருமரங்களுள் ளன; சாலெல்லாந்தரளநீரை=படைச்சால்களிலெல்லாம் முத்துக்களின் வரிசைகளுள் ளன; தடமெல்லாஞ்செங்கழுநீர்=வாவி்களிலெல்லாஞ் செங்கழுநீர் மலாக் ளுள்ளன; மேலெல்லாமகிற்றுபம்=மேலவீடுகளிலெல்லாம் அகிறகட்டையினலாகிய புகைகளுள் ளன, விருந்தெல்லாந்திருந்துமனை=திருத்தமான மனைகளிலெல்லாம் விருந்தினருள்

விருந்து என்றது புதிதாகவந்தவர்களை

(ச)

கடைஞாயிடை வயற்குறைத்த கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதெடுத்த தேன்கிழிய விழிந்தொழுநீர் நீத்தமுடன
புடைபரந்து ஞிமிறொலிப்பப புதுபபுனல்போய் மடையுடைப்ப
உடைமடையக கரும்படுகட் டியினடைப்ப லூககடோறும்.

(இ-ள்) கடைஞாயிடைவயற்குறைத்த=பள்ளிகள் நெருக்கமாக வயல்களில துண்டித்த; கரும்புகுறைபொழிகொழுஞ்சாறு=கரும்பினது அடித்துண்டுகளினின்றும் பொழிகின்ற கொழுமையாகிய சாறுனது, இடைதெடுத்தேன்கிழிய=இடையிடை யே கட்டியிருக்கும் தேன்கூடுகள் கிழிதலால்; இழிந்தொழுநீர்த்தமுடன்=பெருகியோ

டுகின்ற தேன்வெள்ளத்தோடு, புடைபரந்துநிமிறெலிப்ப=பக்கங்களில் பரவி வண்டுகள் ஒலிக்குமபடி செல்கின்ற, புதுபுனல்போய்மடையுடைப்ப=புதிய நீரோடுசென்று வரமுகளையுடைத்துவிட, உடைமடையகருமபடுகட்டியின்=உடைககப்பட்ட மடையை அகருமைபககாய்ச்சிய வெல்லக்கட்டியினால், அடைப்பவூர்கடொறும்=நாட்டில் ஊர்கடொறும் அடைப்பார்கள்.—எ-று.

(டு)

கருங்கதலிப பெருங்குலைகள் களிற்றுக்கை முகங்காட்ட
மருங்குவளா கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகங்காட்டப்
பெருஞ்சகடு தோகாட்ட வினைஞரராப பொலிபிறங்க
நெருங்கியசா தூரங்கபல நிகாபபனவா நிறைமருதம்.

(இ-ள்) நிறைமருதம்=வளம் நிறைந்த மருதநிலங்கள், கருங்கதலிபபெருங்குலைகள்=கருவாழைகளின் பெரிய குலைகள், களிற்றுக்கைமுகங்காட்ட=யானைகளின் துதிகையினோடுகட்டிய முகத்தின்வடிவத்தைக் காண்பிக்க, மருங்குவளாகதிர்ச்செந்நெல்=அருகில் வளாகின்ற செந்நெற்கதிர்கள், வயப்புரவிமுகங்காட்ட=வெற்றியினையுடைய குதிகைகள் முகத்தின் வடிவத்தைக்காண்பிக்க, பெருஞ்சகடுதோகாட்ட=பெரியபண்டிகள் தேரின் வடிவத்தைக் காண்பிக்க, வினைஞரராபபொலிபிறங்க=பள்ளாருடைய ஆரவாரம் படைவீரா ஒலிபோலவிளங்க, நெருங்கியசாதூரங்கபலநிகாபபனவா=அதனால் நெருக்கமான நாலவகைச் சேனைகளுள்ள இடத்தை ஒத்திருக்கும்.(சு)

நறையாற்றுங் கமுருநவ மணிக்கழுத்தி னுடன்கூந்தற்
பொறையாற்ற மகளிர்ஊனப் புறம்பலேதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச் சுரும்பிரைக்கும் பெருமபெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுநது படாந்தேறு நிலைமையதால்.

(இ-ள்) நறையாற்றுங்கமுரு=வாசனை கமழும் கமுகமரங்கள், நவமணிக்கழுத்தினுடன=முத்தமுதலிய ஒன்பது மணிகளையணிந்த கழுத்துடன்; கூந்தற்பொறையாற்றமகளிர்ஊன=சேகப்பாரத்தைப் பொறுக்காத மகளிர்களைப்போல, புறம்பலேதண்டலைவேலித்துறை=புறம்பே பலைநிறை சோலைகளாகிய வேலியையுடைய களாயில்; ஆற்றமணிவண்ணச்சுரும்பிரைக்கும்=மிக நீலமணிபோலும் நிறத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும், பெரும்பெண்ணைநிறையாற்றுநீர்க்கொழுநது=பெரிய பெண்ணையாற்றினது நிறைந்த நீர்க்கொழுந்தானது, படாந்தேறுநிலைமையது=பரவிப்படர்கின்ற நிலைமையையுடையது (அமருதநிலம்)—எ-று. ஆல்-அசை

கமுரு பழங்கனையும், காய்கனையும், பாணிகளையும், பச்சோலைகளையும் உடைமையால், நவமணிக்கழுத்தினுடன் கூந்தற்பொறையாற்ற மகளிர்ஊன உவமைகூறினா.(எ)

மருமேவு மலாமேய மாகடலி னுடபடியும்
உருமேக மெனமண்டி யுகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரன் மடிமுட்டப் பால்சொரியுங்
கருமேதி தனைக்கொண்டு கறாபுரள்வ தினாவாவி.

(இ-ள்) மருமேவுமலர்மேய=வாசனை கமழ்கின்ற பூக்களை மேயும்படி, மாகடலி னுட்படியும்=பெரிய கடலில் நீருண்ணும்பொருட்டுப்படியும்; உருமேகமெனமண்டி=சுருநிறமுடைய மேகம்போல வாவியில் விழுந்து; உகைத்தகருங்கன்றுபோல்=முட்டுகின்ற கரிய கண்ணைப்போல, வீருமேனிச்செங்கண்வரான்மடிமுட்ட=வருகின்ற மேனியையும் சிவந்த கண்ணையும் உடைய வரால்மீன்கள்மடிகளைமுட்ட;பால்சொரியுங்கருமே

தினைக்கொண்டு=பாலைச்சொரிகின்ற, கரிய எருமைகளை அடித்துக்கொண்டு, கரைபு
ரள்வதினாவாவ்=கரைபுரளுகின்றன தினாகளையுடைய வாவின்கள்.—எ-று. (அ)

மொய்யளிசூழ் றினாரீல முழுவலயங் களினிலையச
செய்யதளிர்நறுவிரலிற் செழுமுழையி னகஞ்சிறப்ப
மெய்யொளியி னிழற்காணு மாடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தாற் போலுயர்வ மலாச்சோலை.

(இ-ள்.) மொய்யளிசூழ்நினா=திரண்டு சூழ்கின்ற வண்டுகளின் கூட்டங்கள்;
ரீலமுழுவலயங்களினைய=முழுதும் ரீலமணியாற்செய்த வளையல்கள்போல அசைய
வும், செய்யதளிர்நறுவிரலில்=சிவந்த தளிராகிய நறிய விரல்களினிடத்து; செழுமுழை
யினகஞ்சிறப்ப=நகத்தைப்போல் செழித்த பூவரும்புகள் சிறப்படையவும், மெய்யொளி
யினிழற்காணுமாடியென=தன் திருமேனி அழகின் பிரதிபிம்பத்தைப் பார்த்தற்குரிய
கண்ணாடி யென்று; வெண்மதியைவையமக்கையணைத்தாற்போல=பூதேவியானவள்
வெள்ளிய சந்திரனைக் கைகளால் அணைத்தாற்போல, உயர்வமலர்ச்சோலை=உயர்ந்திரு
க்கின்றன மலர்களையுடைய சோலைகள்.—எ-று. வலையம்=வளையல்.

மொய்யளிசூழ்நினா ரீலமுழுவலயங்களினைய என்பதற்கு வண்டுகள் திரண்டு
சூழ்கின்ற ரீலமலர்கள் முழுதும் ரீலமணியாற்செய்த வாருவலயங்கள்போல அசைய
என்றுரைப்பினுமமையும். (க)

எயிற்குலவும வளமபதிக ளெங்குமணந் தங்கும்வயற்
பயிர்க்கண்விய லகலிடங்கள் பரந்துயர் நெற்கூடுகளும்
வெயிற்க்கிரமென் குழைமகளிர விரவிய மாடமுமேவி
மயிற்குலமு முகிற்குலமு மாறாட மருங்காடும்.

(இ-ள்) எயிற்குலவும்வளம்பதிகளெங்கும்=மதில்சூழ்ந்த வளந்தங்கிய அந்நாடெ
ங்கும்; மணந்தங்கும்வயற்பயிர்க்கண்வியலகலிடங்கள்பரந்துயர்நெற்கூடுகளும்=மணம்
வீசும் வயற்பயிரமைந்த இடங்களிலுள்ள மிக அகன்ற களங்களில் விரிந்து உயர்ந்திருக
கும் நெற்கூடுகளிலும்; வெயிற்க்கிரமென்குழைமகளிரவிரவியமாடமும்=காந்தியுள்ள
ஒளியைவீசுகின்ற மிருதுவான குண்டலங்களையணிந்த மகளிர்கள் நெருங்கியிருக்கும்
மாடங்களிலும்; மயிற்குலமுமுகிற்குலமுமேவி=மயிற்கூட்டங்களும் முகிற்கூட்டங்
களும் தங்கி; மாறாடமருங்காடும்=கண்டாககு ஒன்றோடொன்று வேற்றுமையின்றி இரு
க்க அவ்விடங்களில் ஆடாநிற்கும்.—எ-று. நெற்கூடு=நெற்கட்டியசோ. (க0)

மறந்தருதி நெறிமாற மணிகண்டா வாய்மைநெறி
யறந்தரு நாவுக்கரசு மாலால சுந்தரரும்
பிறந்தருள வுளதான னம்மளவோ பேருலகிற்
சிறத்திரு முனைப்பாடித் திறம்பாடுகு சீர்ப்பாடு.

(இ-ள்.) மறந்தருதிநெறிமாற=பாவத்தை வினைவிதமும் தீயசமயநெறிகள் கெடு
ம்படிக்கு, மணிகண்டர்வாய்மைநெறி=ரீலகண்டமுடைய சிவபிரானருளிய மெய்ந்
நெறியாகிய சைவமார்க்கத்திற்குறும்; அறந்தருநாவுக்கரசும்=அறங்களை நிலைநிறுத்திய
ஆண்டவரசும், ஆலாலசுந்தரரும்=ஆளுடைய நம்பியும், பிறந்தருளவுளதானல்=அவத
ரிக்கும்படி இருக்குமேல்; பேருலகிற்சிறந்த=பெரியநிலவுலகிற்சிறந்த, திருமுனைப்
பாடித்திறம்பாடுஞ்சீர்ப்பாடு=அத்திருமுனைப்பாடிநாட்டின்வளத்தைப் பாடுகின்றபெ
ருமை; நம்மளவோ=நம்மளவன்று.—எ-று. (கக)

- (1) இவ்வகைய திருநாட்டி லெனைப்பல லூகளுமென்று தெய்வநெறி =
மெய்வளங்க ளோங்கவரு மேன்மையன வாங்கவற்றுட் களைநலம் =
சைவநெறி யேழுலகும் பாவிக்குந தன்மையினம் ஸ்ரீமத்கைவச =
(2) மெய்வநெறிச் சிவமபெருக்குந திருவாமூர் திருவாமூர். தின்.

(இ-ள்.) இவ்வகைய திருநாட்டில்—இச்சிறப்புடைய அத்திருமுனைப்பாடி நாட்
டில், எனைப்பலலூகளுமென்றும்—எல்லாலூர்களும் எந்திரும்; மெய்வளங்க ளோங்கவ
ருமேன்மையன—அழிதயாவளங்கள் நாள்தோறும் வளரும்படிக் கிருக்கும் மேன்மையு
டையன; ஆங்கவற்றுட் சைவநெறியேழுலகும் பாவிக்குந்தன்மையினம்—அவலூர்களுள்
சைவமாகக்கதை ஏழுலகின்கண்ணும் வளாவிக்கும் மேன்மையுடைமையினம், திருவா
மூர்திருவாமூர்—திருமகள் வாமூர் ஊராகிய திருவாமூர்; தெய்வநெறிச்சிவமபெருக்
கும்—தெய்வீகமாகிய நன்மாகக்கதை ஒருகச்செய்யும்.—எ-று. (கஉ)

ஆங்குவன முலைகள்சமந் தணங்குவன மகளிரிடை
ஏங்குவன னாபுரங்க ளிரங்குவன மணிக்காஞ்சி
ஒங்குவன மாடநிரா யொழுகுவன வழவிலற
நீங்குவன தீங்குநெறி நெருங்குவன பெருங்குடிகள்.

(இ-ள்.) ஆங்குவனமுலைகள்சமந்த—அத்திருவாமூரில் அழகிய முலைகளைத் தாங்
குதலினால், அணங்குவனமகளிரிடை—வருந்துகின்றன மாதர் இடைகள், ஏங்குவன
நாபுரங்கள்—அவா காலிற்றரித்த சிலம்புகள் அரற்றுகின்றன, இரங்குவனமணிக்காஞ்சி—
மணிகளழுத்திய அவர் மேகலைகள் சிற்றொலி செய்கின்றன; ஒங்குவனமாடநிரை—மாட
வரிசைகள் உயர்ந்திருக்கின்றன, ஒழுகுவனவழவிலறம்—வழவிலலாத அறங்கள் பெரு
குகின்றன; நீங்குவனதீங்குநெறி—தீநெறிகள் விலகுகின்றன; நெருங்குவனபெருங்குடி
கள்—பெரியகுடிகள் நாள்தோறும் நெருங்குகின்றன.—எ-று. (கங)

மலர்நீலம வயல்காட்டு மைஞ்ஞீல மதிகாட்டிடும
அலர்நீடு மறுகாட்டு மணியூசல் பலகாட்டிடும
புலர்நீல விருள்காட்டிடும பொழுதுழவ ரொலிகாட்டிடுங்
கலர்நீடு மனைகாட்டுங் கலாகாட்டாப பெருவளங்கள்.

மதுபத்தொணி
கலத்தொணி.
மிக்க
கூக.

(இ-ள்.) மலர்நீலமவயல்காட்டும்—நீலமலர்களை வயல்கள் தம்மிடத்துக் காட்டு
கின்றன; மைஞ்ஞீலமதிகாட்டும்—கறுத்த மறுவைப் பூரணசந்திரன் காட்டுகின்றது;
அலர்நீடுமறு—விசாலமாகிய நீண்ட வீதிகள்; ஆட்டிடுமணியூசல்பலகாட்டும்—ஆட்டப்
பட்ட அழகிய ஊசல் பலவற்றைக் காட்டாநிற்கும்; புலர்நீலவிருள்காட்டிடுமபொழுது—
விடிகின்ற கன்னியிருளிருக்கும் வைகறைப் பொழுதில்; உழவரொலிகாட்டிடும—உழ
வர்களது ஒலி ஒலிக்கும், கலாகாட்டாப்பெருவளங்கள்—அளவுபடாத பெரிய வளங்
களை; கலர்நீடுமனைகாட்டிடும—பலபண்டங்கள் நிறைந்த வீதிகள் காட்டிடும.—எ-று. (கச)

தலத்தின்கண் விளங்கியவத் தனிப்பதியி லனைத்துவித
நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடிநாப்பண்
விலக்கின்மனை யொழுகத்தின் மேதக்க நிலவேளாண்
குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையாதங் குடிவிளங்கும்.

நன்னெறிகள்
அவழமல்
நட்பு
மரபு

(இ-ள்.) தலத்தின்கண்விளங்கியவத்தனிப்பதியில்—நிலவுலகத்திலுள்ளக்கமடைந்
திருக்கின்ற அந்த ஒப்பற்றநகரத்தில்; அனைத்துவிதநலத்தின்கண்வழுவாத—எல்லாவித
நன்மைகளினும் தவறாத; நடைமரபிற்குடிநாப்பண்—ஒழுக்கத்தைபுடைய மரபின்க

ளது குடிகளினிடையே; விலக்கின்மனையொழுக்கத்தின்மேதகநிலை=தவறாத இல்
லொழுகத்தில் மேம்பட்ட நிலையுள்ள; வேளாண் குலத்தின்கணவரும்பெருமை=
வேளாளர் மரபில் தொன்றுதொட்டுவரும்பெருமையமைந்த, குறுக்கையர்தங்குடி
விளங்கும்=குறுக்கையர் சூழப்பிறப்பானது விளக்கமடைந்திருக்கும்,—எ-று. (கடு)

அக்குடியின் மேற்றோன்ற லாயபெருந் தன்மையினோ
மிக்கமனை யுறம்புபுரிந்து விருந்தளிக்கு மேன்மையினோ
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பி னுளரானு ளுளரானா
திகுருநில வும்பெருமை திகழவரும் புகழனா

(இ-ள்.) அக்குடியின்மேற்றோன்றலாயபெருந்தன்மையினர்=அக்குறுக்கையர்
சூடியில் மேம்பட்ட முதல்வராய பெருந்தன்மையை யுடையவரும், மிக்கமனையுறம்
புரிந்து=மேலாய இல்லறத்தை நடத்தி; விருந்தளிக்குமேன்மையினர்=விருந்தினாச
னப்பாதுகாகும் மேன்மையையுடையவரும் ஆகிய; திகுருநிலவும்பெருமைதிகழவரும்
புகழனா=திகுருகளெல்லாம் விளங்கியிருக்கும் பெருமை தோன்ற அவதரித்த புகழ்
ரென்பவர்; ஒக்கல்வளர்பெருஞ்சிறப்பினுளரானுளரானா=சுற்றத்தோடுவளர்ந்தபெ
ருஞ்சிறப்பையுடையவராயிருந்தார்,—எ-று. (கசு)

புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண்
மகிழ்வரு மணம்புணர்ந்த மாதினியார் மணியாயிற்றி
னிகழமலர்ச் செங்கமல நிரையிதழி னகவயின்றி
றிகழவருந் திருவனைய திலகவதி யுராபிறந்தா

(இ-ள்.) புகழனார் தமக்குரிமைப்பொருவில்குலக்குடியின்கண் = அவருக்குரிய
ஒப்பற்ற குலத்தினையுடைய மரபின்கண், மகிழ்வருமணம்புணர்ந்த = மகிழ்ச்சிக
கேதுவான விவாகஞ்செய்த, மாதினியார்மணியாயிற்றில்=மாதினியாரொன்னும் பத்தி
னியினது திருவயிற்றில், நிகழமலர்ச்செங்கமலம்=விகசிக்கின்ற செந்தாமராமலரி
னது; நிரையிதழினகவயினில்=வரிசையான இதழ்க்கோயிலினில், திகழவருந்திருவ
னைய=விளங்கி யிருக்கும் திருமகனை யொத்த; திலகவதியார்பிறந்தார்=திலகவதியா
ரென்பவர் அவதரித்தார்,—எ-று. (கஎ)

திலகவதி யார்பிறந்து சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப வருந்தவத்தோ டெறிவாழ
உலகின்வரு மிருணைக்கி யொளிவிளங்கு கதிர்போல
மலருந்மரு ணைக்கியார் வந்தவதாரஞ் செய்தார்.

(இ-ள்.) திலகவதியார்பிறந்து=திலகவதியார் அவதரித்து, சிலமுறையாண்ட
கன்றதற்பின்=முறையாகச் சிலவருடங்கள் சென்றபின்; அலகில்கலைத்துறைதழை
ப்ப=எண்ணிறந்த வேதாகமங்களிற்கடும் அறங்கள் ஒங்கவும், அருந்தவத்தோடுநெறி
வாழ=அரியதவத்தினரது ஒழுகும் வாழ்வையுடையவும், உலகின்வருமிருணைக்கி=நிலவு
லகின்கண் வருகின்ற இருணைக்கி; ஒளிவிளங்குகிறபோல=பிரகாசிக்கின்ற சூரியனை
ப்போல,மலருந்மருணைக்கியார்வந்தவதாரஞ்செய்தார்=உதிகும் மருணைக்கியாரொன்னும்
திருப்பெயரையுடைய புத்திரர்வந்து அவதரித்தார் —எ-று. (கஆ)

மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனார்
காதலனு ருதித்ததற்பின் கடன்முறைமை மங்கலங்கண்
மேதருநல் வினைசிறப்ப விருமபிய பாராட்டி னுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற விளங்குமுவிப் பதவகடந்தார்.

(இ-ள்.) மாதினியார்திருவயிற்றில்—தமது மனைவியாகிய, மாதினியாரது திருவயிற்றின்கண், காத்தலுருகித்ததற்பின்—மருணீக்கியாரொன்னும் புதல்வர் அவதரித்தபின்பு, மன்னியசீர்ப்புகழ்நூர்—நிலைபெற்ற சிறப்பையுடைய புகழ்நூரானவர்; கடன்முறைமைமங்கலங்கள்—வீதிப்படி செய்யும் மங்கலங்களாகிய; மேதருநல்வினைசிறப்பம்—மேம்பட்ட நல்வினைகளைச் சிறக்கச்செய்ய; விரும்பியபாராட்டி—னுடன்—தம்மால் விரும்பத்தக்க கொண்டாட்டோடு; ஏதமில்பல்கிளைபோற்ற—குற்றமற்ற பலசற்றத்தாரும் வரிசைசெய்ய, இளங்குழவிபதங்கடந்தார்—அப்புதல்வர் இளமையாகிய குழந்தைப் பருவங்கடந்தார்—எ-று.

கடன்முறைமைமங்கலங்களாவன—சாதகனமம் நாமகரணம் முதலியன. (கக)

மருணீக்கியாரசென்னி மயிரீக்கு மணவினையுந்
தெருணீர்ப்பன் மாநதரொலா மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவிசிப் புலன்கொளுவ மனமுமிழத்த
சுருணீக்கி மலாவிக்குங் கலையிலத் தொடங்குவித்தார.

(இ-ள்.) மருணீக்கியாரசென்னியிரீக்குமணவியையும்—மருணீக்கியாரது சிரசின்க ணுள்ளமயிரொ றீக்குகின்றசெளகன்மமும், தெருணீர்ப்பன்மாந்தரொலாம்—தெளிந்தருணத்தோடுகூடிய பலசற்றத்தாரொல்லாம்; மகிழ்சிறப்பச்செய்ததற்பின்—மகிழ்ச்சியடையும்படி செய்தபின்பு, பொருணீத்தங்கொளவிசி—பொருள்களை வெள்ளமாக எடுத்த தானஞ்செய்து, புலன்கொளுவ—செவிப்புலன்வழியாக உணர்வுண்டாகவும், மனமுமிழத்த சுருணீக்கிமலர்விகுமும்—இதயத்தின்கண் அறியாமையாற் குவிந்த முருளத்தைப்பிரித்து மலரச்செய்கின்ற, கலையிலத்தொடங்குவித்தார்—நூல்களைப்படிக்கும்படி வந்தியாரம்பஞ் செய்வித்தார்.—எ-று.

செளகன்மத்திற்கு முறப்பட்ட உபநிஷ்கிரமணம், கர்னவேதனம் முதலிய சடங்குகளைபுந் தழுவியிறவலில் உம்மை இறந்ததுதழீஇயது. நான்காம்வருணத்தார்க்கு உபநயனமின்மையால் செளகன்மம் கூறி உபநயனங் கூறாதொழிந்தார். (உ௦)

தநதையா களிமகிழ்ச்சி தலைசிறக்கு முறைமையினுந்
சிறதமலாந தெழுமுணாவீந் செழுங்கலையின் நிறங்கொல்லா
முநதைமுறைமை யிற்பயின்று முதிர்வறி வெதிருமவகை
மைநதனா மறுவொழித்த விளம்பிறைபோல் வளர்கின்றார்.

(இ-ள்.) தந்தையாகளிமகிழ்ச்சி—புகழ்நூர்குப் பெருங்களிப்பானது; நகருமுறைமையினால்—மிகச்சிறக்கருங் காரணத்தால், சிறந்தமலர்ந்தெழுமுணர்வில்—தம இதயத்தினின்றும் விகசித்துதிக்கும் அறிவினிடத்து, செழுங்கலையின்றிறங்கொல்லாம்—செப்பமான நூல்களின் வேறுபாடுகளையெல்லாம், முந்தையமுறைமையிற்பயின்று—தொன்றுதொட்டு நூல்கற்கும் முறைப்படி பயிற்சிசெய்து; முதிர்வறிவெதிரும்வகை—அறிவுமுதிர்ந்து வளரும்படி; மைந்தனார்மறுவொழித்தவிளம்பிறைபோல்வளர்கின்றார்—மருணீக்கியார் களங்கநீங்கிய இளம்பிறைபோல் நான்தோறும் வளர்கின்றாராயினார்.—எ-று.

(உக)

அநாளிந் நிலகவதி யாருக்காண் டாநிரண்டின்
முன்னுக் கொத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர்;
மின்னுர்செஞ் சடையண்ணன் மெய்யடிமை விருப்புடையார்
பொன்னுரு மணிமௌவிப் புரவலன்பா லருளுடையார்.

(இ-ள்.) அந்நாளிற்றிலகவதியாருக்கு—அந்தநாளில் திலகவதியார் என்னும் புத்திரிக்கு; ஆண்டாநிரண்டில்—பன்னிரண்டாம் வயதில்; முன்னாகவொத்தகுலமுதல்வேளாண்குடித்தலைவர்—தொன்றுதொட்டுத் தம்மரபிற்கொத்த வேளாண்குடியிற்பிறந்த முதன்மையான தலைவரும்; மின்னாஞ்செஞ்சடையண்ணல்—மின்போல விளங்கும் சிவந்த சடையையுடைய சிவபிரானது, மெய்யடிமைவிருப்புடையார்—மெய்மையான அடிமைத்தொழிலில் விருப்பமுடையவரும், பொன்னாருமணிமவுலி—பொன்னாற் செய்த மணிகளாழத்திய, முடிசையுடைய; புரவலன்பாலருளுடையார்—தன் அரசனிடத்து அன்புள்ளவரும்.—எ-று.

அன்பை அதன்மிகுதிபற்றி அருளென்றார். இதனை மணவினைமுடியாது தம்மரசர்க்காய்ப் பகைப்புலஞ்சென்றுயிர்துரத்தமையாற்காண்க. (உஉ)

ஆண்டகைமைத் தொழிலின்க ணடலரியே நெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற் கலிப்பகையா டொனுமபெயரா
பூண்டகொடைப் புகழனா பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுந் காதலினான் மேலோரைச் செலவிட்டார்.

(இ-ள்.) ஆண்டகைமைத்தொழிலின்கண்—ஆண் தன்மையாகிய வீரத்தொழிலில்; அடலரியே நெனவுள்ளார்—எதிர்த்த பகைவருக்கு வலிய சிங்கேறுபோன்றவராகிய, காண்டகையபெருவனப்பில்—யாவரும் விருமபத்தக பேரழகினையுடைய, கலிப்பகையாடொனுமபெயரார்—கலிப்பகையாடொன்னும் பெயருடையவா, பூண்டகொடைப்புகழனாபால்—யாவருக்கும் வரையாது கொடுக்கும் வள்ளற்றன்மைபூண்ட புகழனிடத்து, பொருவின்மகட்கொள்ளவேண்டியெழுந்தகாதலினால்—ஒப்பற்றபுத்திரியைத்தான்விவாகஞ் செய்துகொள்ள விருமபி உள்ளத்திலெழும் பெருவிருப்பால், மேலோரைச்செலவிட்டார்—தஞ்சற்றத்தாருள் முதியோரை மகட்கேட்கும்படி அனுப்பினார்.—எ-று.

இவ்விரண்டிங் குளகம்.

(உ௩)

அணங்கனைய திலகவதி யாதம்மை யாங்கவாக்கு
மணம்பேசி வந்தவரும் வந்தபடி யறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக் கோதில்சீர்ப் புகழனா
பணங்கொளர வகலல்குற் பைந்தொடியை மணநோநதாரா.

(இ-ள்.) அணங்கனையதிலகவதியார்தம்மை—சீதேவிபோலும் அழகுள்ள திலகவதியாரை; ஆங்கவர்க்குமணம்பேசிவந்தவரும்—அந்தக் கலிப்பகையாருக்கு மணம்பேசும்பொருட்டுவந்த முதியவரும், வந்தபடியறிவிப்ப—தாங்கள் வந்தகாரணத்தைப் புகழனார்க்குச்சொல்ல, குணம்பேசிகுலம்பேசி—கலிப்பகையாரது குணத்தை விசாரித்துக் குலத்தை விசாரித்து, கோதில்சீர்ப்புகழனா—குற்றமற்ற சிற்பையுடைய புகழனாரானவர்; பணங்கொளரவகலல்குல்—பாம்பின்படம்போலும் அகன்ற அல்குலையுடைய, பைந்தொடியைமணநேர்ந்தார்—பசிய வளையலையணிந்த திலகவதியாரை மணஞ்செய்துகொடுப்பதற்கு உடன்பட்டார்.—எ-று.

(உ௪)

கன்னிதிருத் தாதையார் மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தா ரறிவிப்ப வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர் மாறேற்க மற்றவாமேல்
அன்னவாக்கு விடைகொடுத்தா னவ்வினைமே லவரகன்றார்.*

முல்முல் உரைப்புகள்

(இ-ள்.) கன்னிதிருத்தாதையார்மனமிசைவு—புகழனார் தனது புத்திரியைமணஞ் செய்துகொடுக்க இசைந்ததை; கலிப்பகையார்முன்னிணந்தாரழிவிப்பமணம்பேசுவந்தவர்கள் கலிப்பகையார்க்குத் தெரிவிக்க; வந்தவையினைமுடிப்பதன்முன்—அவர் விவாகவினையை முடித்துக் கொள்வதற்குமுன்; மன்னவற்குவுட்புலத்தோர்—தன்னுடைய அரசன்மேல் வடதேசத்திள்ள மாற்றார்; மாறேற்கமற்றவர்மேல்—படையெடுத்தவர அவ்வரசர்கள்மேல்; அன்னவர்க்குவிடைகொடுத்தான்—போர்செய்யும்படி அக்கலிப்பகையாருக்கு அவ்வரசன் அனுமதிசெய்தான்; அவ்வினைமேல்வரகன்றார்—அப்போர்த்தொழிலை மேற்கொண்டு அக்கலிப்பகையார் போனார்.—எ-று. (உரு)

வேந்தற்குத் துழிவினைமேல் வெஞ்சமத்தில் விடைகொண்
போந்தவரும் பொருபடையு முடன்கொண்டு சிலநாளி
காய்ந்தசினப பகைப்புலத்தைக் கலந்துகட்டு சமர்க்கடலை
நீந்துவார நெடுநாள்க ணிறைவெம்போர்த் துறைவினைத்தார்.

(இ-ள்.) வேந்தற்குத் துழி—தன் அரசனுக்கு மாற்றரசரால் இடுக்கண் நேரிட்டவிடத்து, வெஞ்சமத்துவினைமேல்விடைகொண்டு—அவ்விடையுறை நீக்கும் போர்த்தொழிலாகிய வினையின்மேல் அனுமதி பெற்றுக்கொண்டு, போந்தவரும்பொருபடையுமுடன்கொண்டு—சென்ற கலிப்பகையாரும் போர்செய்யும் சேனைகளையும் தம்முடன் அழைத்துக்கொண்டு; சிலநாளிற்காய்ந்தசினப்பகைப்புலத்தைக்கலந்து—சிலதினத்தில் மிக்க கோபமுள்ளபகைவர் போர்செய்யுமிடத்தை அடைந்து, கடுஞ்சமர்க்கடலைநீந்துவார்—கடிய போர்க்கடலைக்கடக்குவ் கருத்துடையவராய், நெடுநாள்கள்நிறைவெம்போர்த்துறைவினைத்தார்—அனைகநாள் மிக்ககொடிய போர்த்தொழிலைச் செய்துவந்தார்.—எ-று.

சிலநாளிற் பகைப்புலத்தைக்கலந்து என இயையும். இவ்-சாரியை. (உசு)

ஆயநா ளிடையிப்பா லணங்கனையா டனைப்பயந்த
தாயகுலப் புகழனா தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப பயத்தாலேயிவ்வுலகை விட்டகலத்
தீயவரும் பிணியுழந்து விண்ணுலகிற் சென்றடைந்தார்.

(இ-ள்.) ஆயநா ளிடையிப்பால்—கலிப்பகையார் பகைவரோடு போர்செய்து கொண்டிருக்கும்நாளில் திருவாமூரில், அணங்கனையா டனைப்பயந்த—சீதேவிபோலும் திலகவதியாபாபபெற்ற, தாயகுலப்புகழனார்—நற்குலத்திற்பிறந்த புகழனார்; தொன்றுதொடுநிலையாமைமேயவினைப்பயத்தால்—பழமையாய்வரும் நிலையாமையை வினைத்தற்கேதுவாய் தீவினைப்பயத்தால்; இவ்வுலகைவிட்டகலம்—இந்நிலவுலகத்தைவிட்டு நீங்கிப்போகும்படியாக; தீயவரும்பிணியுழந்து—மிக்க கொடும்பிணியால் வருந்தி, விண்ணுலகிற்சென்றடைந்தார்—விண்ணவருலகம் அடைந்தார்.—எ-று.

ஆயுள்செல்வம் நிலையாமைக்குத் தீவினை யேதுவாதலின் நிலையாமை மேயவினை என்றும், விண்ணுலகு சென்றடைதற்குரிய புண்ணிய மிகுதியுடையதோனும் தீவினையும் அனுபவித்தன்றித் தொலையாமையின் தீயவரும்பிணிபுழந்து என்றுகூறினர். ஏ-அசை.

மற்றவர்தா முயிரீர்ப்ப மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையுந் துள்ளாக வேரீத்துப்
பெற்றிமையா லுடனென்றும் பிரியாத வுலகெய்துய்ய
கற்புநெறி வழுவாமற் கணவனாருடன் சென்றார்.

(இ-ள்) மற்றவருயிர்ப்பீடம்—அவ்வாறான புகழஞர் உயிரைவிட; மனைவியார்மாதிரியார்—அவர் மனைவியாராகிய மாதிரினியாரும்; சுற்றமுடன்மக்களையும்—தம் சுற்றத்தாரையும் மக்களிருவனையும்; துகளாசுரீத்து—ஒருபொருளாக மதியாமல் துறந்து; பெற்றிமைவா லுடனென்றும்—மேம்பாட்டால் கணவனுடன் என்றும்; பிரியாதவுலகெய்தும்—தான் நீங்காதிருக்கும் உலகத்தை அடையும்; கற்புநெறிவழுவாமல்—கற்பு நெறிதவறாமல்; கணவனுருட்சென்றார்—கணவனுருடன் சிதையேறி உயிரீத்தனர்.—எ-று.

சிதையேறி உயிரீத்தலாவது;—ஈமலிந்திற் றீக்கொளுவி நெய்க்குடம்பெய்து அதன்மேல் வீழ்தல். துகள்—மதியாப்பொருள். தாம்-ஏ-அசு. (உஅ)

காதையா ருமபயந்த தாயாருமி றந்ததற்பின்
காதலனா மருணீககி யாருமனக் கவலையினால்
பேதுறுந் சுற்றமொடும் பெருநதுயரி லழுநதினர்.

(இ-ள்) தாதையாரும்பயந்ததாயாருமிற்றந்ததற்பின்—தம்மைப்பெற்ற புகழஞர் மாதிரினியார் என்னும் இருவரும் இறந்தபிறகு; மாதார்திலகவகியாரும்—அவாபுத்திரியாகிய திலகவகியாரும், அவர்பின்வந்தகாதலனார்மருணீககியாரும்—அவாபின் உதித்த புதல்வராகிய மருணீக்கியாரும், மனக்கவலையினால்—மனதிலுண்டாகிய துயரத்தினால்; பேதுறுந் சுற்றமொடும்—வருந்துகின்ற நல்லசுற்றத்தாரோடும், பெருந்துயரிலழுந்தினார்—பெரியதுயர்க்கடலில் முழுகினார்.—எ-று. (உக)

ஒருவாறு பெருங்கிளைஞர் மனநதேற்றத் துயரொழிந்தது
பெருவான மடைநதவாகுச் செய்கடன்கள் பெருக்கினார்
மருவாரமேன் மன்னவறகா மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும போர்க்களத்தி லுயிரகொடுத்துப் புகழ்க்கொண்டார்.

(இ-ள்) ஒருவாறுபெருங்கிளைஞர்மனந்தேற்றத்துயரொழிந்து—பெரிய சுற்றத்தார்கள் மனத்தைத்தேற்ற அவ்விருவரும் ஒருவாறு துயரம்நீங்கி, பெருவானமடைந்தவர்க்கு—பெரியவிண்ணுலகத்தை அடைந்த அவ்விருவருக்கும், செய்கடன்கள்பெருக்கினார்—செய்யவேண்டிய நீரககடன் முதலியவற்றைச் செய்தார்கள், மருவார்மேன்மன்னவற்கா—பகைவரிடத்துத் தம் அரசனுக்காக; மலையப்போங்கலிப்பகையார்பொருவாரும்—போர்செய்யும்படி அடுத்த கலிப்பகையாராகிய அவரும்; போர்க்களத்திலுயிர்கொடுத்துப்புகழ்க்கொண்டார்—அடாக்களத்தில் உயிரைக்கொடுத்துப் புகழுடம்பைப் பெற்றார்.—எ-று. நீர்க்கடன்:—தர்ப்பணிகடன். (கூ0)

வெம்முனைமேற் கலிப்பகையார் வேல்வேந்த னேவப்போய்
அம்முனையிற் பகைமுருக்கி யமருலக மாள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த பெருவாரத்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேற் நிருவனைய திலகவதி யாகேட்டார்.

(இ-ள்) கலிப்பகையார்வேல்வேந்தனேவ—கலிப்பகையார் வேலேந்தைய தய அனுப்ப; வெம்முனைமேற்போய்—கொடிய போர்முடித்துச்சென்று; அம்முனையிற்பகைமுருக்கி—அப்போர்முனையிலுள்ள பகைவரைக்கொன்று; அமருலகமாள்வதற்கு—விண்ணுலகத்தை அரசர்நம்பொருட்டு; தம்முடையகடன்கழித்த—புறங்கொய்யுறு போர்செய்யும் தம்முறைமையைக்கழித்த; பெருவாரத்தைதலஞ்சாற்ற—பெரிய

மூலமும் உரையும்

வார்த்தையை உலகத்திலுள்ளார்கூட; செம்மலர்மேற்றிருவனையு—செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் சீதேவியையொத்த; திலகவதியார்கேட்டார்—திலகவதியார்—கேள்விப்பட்டார்.—எ-று.

அப்புக்கு அழியாது திலகதலிற் பெருவார்த்தை என்றார். (௩௧)

எந்தையுமெம் மனையுமவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள்
அந்தமுறை யாலவர்க்கே யுரியதுதா னாதலினால்
இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்ப னெனத்துணியி
வந்தவாதம் மடியினைமேன் மருணீக்கி யார்விழுந்தார்.

(இ-ள்.) எந்தையுமெம்மனையும்—எந்தந்தையாரும் தாயாரும், அவர்க்கெனைக் கொடுக்கவிசைந்தார்கள்—அவருக்கு என்னை விவாகஞ்செய்துகொடுக்க உடன்பட்டார்கள்; அந்தமுறையாலவர்க்கே—அத்தாய்தந்தையர்கள் நியமித்த முறைமையினால் இந்த உயிர் அவருக்கே, உரியதாதலினால்—உரியதாதலினால்; இந்தவுயிரவருயிரோடு—இந்த உயிராவின்னுலகிற்சென்ற அவருயிருடன், இசைவிப்பனெனத்துணியு—கூட்டுவிப்ப நென்று நிச்சயிக்க,வந்தவர் தம்மடியினைமேன்மருணீக்கியார்விழுந்தார்—மருணீக்கியார் வந்துதமக்கையாராகிய திலகவதியார் திருவடியில்விழுந்து வணங்கினாள்.—எ-று.

தான்—அசை. (௩௨)

அநிலையின் மிகப்புலம்பி யன்னையும் தனாமகன்ற
பின்னையுந னுமைவணங்கப் பெறுதலின லுயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட் டேகுவி ரொனில்யானு
முன்னமுயிர் நீப்பனென மொழிந்திடரி னழுந்தினார்.

(இ-ள்.) அநிலையின்மிகப்புலம்பி—மருணீக்கியார் திலகவதியார் திருவடியில் வீழ்ந்துகிடக்கும் நிலைமையில் மிகவும் அழுது; அன்னையும்த்தனாமகன்றபின்னையும்—தாய்தந்தையா இறந்த பின்பும்; நானுமைவணங்கப்பெறுதலினாலுயிர்தரித்தேன்—அடியேன் அவர்களைப்போல் உம்மைப்பாவித்து வணங்கப்பெற்றதனால் உயிர்தரித்திருந்தேன்; என்னையினித்தனிக்கைவிட்டு—அவ்வாறு கருதிய என்னை இனிமேல் தனியே நீக்கி, ஏகுவி ரொனில்—செல்வீரேயானால், யானுமுன்னமுயிர்நீப்பனெனமொழிந்து—நானும் உமக்குமுன் உயிரிழப்பேனெனறுகூறி; இடரினழுந்தினார்—இடர்க்கடலுள்முழுகினார்.—எ-று.

(௩௩)

தம்பியா ருளராக வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு நிலைவிலக வுயிர்தாங்கி
அம்பொன்மணி நூறுங்கா தனைத்துயிர்க்கு மருடாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.

(இ-ள்.) திலகவதியார்தம்பியாருளராகவேண்டுமெனவைத்ததயா—அதுகேட்ட திலகவதியார் தம்முடைய தம்பியார் உயிரோடிருக்கவேண்டுமென்று அவர்மேல் வைத்திருக்கும் போன்பானது; உம்பருலகணையவுறுநிலைவிலக்க—உயிரா நீக்கி விண்ணுலகத்தை யடையவேண்டுமென்று கருதும் நிலைமையை விலக்க அதனால்; உயிர்தாங்கிப் பொன்மணிநூறுங்காது—தம்முயிரைத் தாங்கிக்கொண்டு மேல் அழகிய பொன்மணி—தலையவற்றோடு நேர்ந்த ஆபரணங்களைத் தரியாமல்; அனைத்துயிர்க்கும்ருடாங்கி—அல்லா உயிரிடத்தும் அருளுடையாய்; இம்பர்மனைத் தவம்புரிந்திருந்தார்—இந்திலகவதி தம்முயிரிலிருந்து செய்யும் தவத்தைச் செய்திருந்தார்.—எ-று.

வைதவ்விய மடைந்தார்குப் பொன்மணிசேர்ந்த அணியணிதல் பழுதாதலின் அம்பொன்மணி தூறாங்காதென்றார். (௩௪)

மாசிசுமனத துயரொழிய மருணீக்கி யானிரம்பித் ^{கல்விபுழை} தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க் ^{நும்நிபம்படி} காசிளிமேற் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால் ^{தவசாயம்} ஆசிலறச் சாலைகளுந் தண்ணீர்ப்பந்தரு மமைப்பாரா.

(இ-ள்.) மாசிசுமனத்துயரொழிய=திலகவதியா உயிரோடிருகருகாரணத்தால் குற்றமில்லாத மனத்திற் றுயர் நீங்க, மருணீக்கியானிரம்பி=மருணீக்கியார் நிரம்பிய வய தடைந்து, தேசநெறிநிலையாமைகண்டு=உலகியலின் நிலையின்மையை யுணர்ந்து, அறங் கள்செய்வாராய்=அதனால் தருமங்களைச்செய்ய விரும்பினவராய், காசிளிமேற்புகழ் விளங்கந்தியளித்தது=நிலவுலகின்கண் புகழுண்டாகத் திரவியங்களைச் செலவுசெய்து; கருணையினாலாசிலறச்சாலைகளும்=கிருபையினால் குற்றமற்ற தருமசாலைகளையும், தண் ணீர்ப்பந்தருமமைப்பாரா=தண்ணீர்ப்பந்தலங்களையும் அமைப்பாராயினா. —எ-று.

அறச்சாலைகள் —அன்னமிடுமசாலை கல்விச்சாலை வைத்தியசாலை முதலியன (௩௫)


. காவளர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமல் மேவினாக்கு வேண்டுவன மகிழ்நதளித்தும் விருநதளித்து நாவலாக்கு வளம்பெருக நல்கிபுகா னிலததுள்ளோ யாவருக்குந் தவிராத வீகைவினைத் துறைநின்றா.

(இ-ள்.) காவளர்த்துங்குளந்தொட்டும்=வழிகளில் இளைப்பாறுதற்குரிய சோலை களை வளாததும் அங்கு விடாய் தணித்தற்குரிய குளங்களை வெட்டியும், கடப்பாடுவழு வாமல் = ஈகைநிலைமையில குறைவுபடாமல், மேவினாக்குவேண்டுவனமகிழ்ந்தளித் தும்=தன்னையடைந்தவர்க்கு அவர்விரும்பியபொருள்களை மகிழ்ச்சியோடு கொடுத்தும்; விருந்தளித்தும்=விருநநினைப்பாபாதுகாததும், நாவலாக்குவளம்பெருகநல்கியும்=கவி வாணாக்கு வளமுண்டாகப் பொருள்களைக் கொடுத்தும், நானிலத்துள்ளோயாவருகும்=இவ்வாறு அகனந நிலவுலகத்தில உள்ளாவருக்கும், தவிராதவீகைவினைத்துறை நின்றார்=இல்லையென்று கரவாது கொடுக்கும்அறநெறியிலநின்றார். —எ-று.

கடப்பாடுவழுவாமல் எனபதற்குத்தாம் நிரதமனனெறியிலவழுவாமல் என்று னாப்பினுமமையும் காவளாததல்குளந்தொட்டலமுதலியன ஈண்டுபொதுத்தன்மம். ௩௬

நில்லாத வுலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை அல்லேனென் றறத்துறந்து சமயங்க ளானவற்றி னல்லாறு தெரிநதுணர நம்பரரு ளாமையினற் கொல்லாமை மறைநதுறையு மமண்சமயங் குறுகினார்

(இ-ள்.) நில்லாதவுலகியல்புகண்டு=நிலையுதலில்லாத இவ்வுலகவாழ்க்கையைக் கண்டு; நிலையாவாழ்க்கையல்லேனென்று=நிலையில்லாத இவ்வுலகவாழ்க்கைக்கு யான் உரியனல்லேனென்று, அறத்துறந்து=முற்றத்துறந்துமேல்; சமயங்களானவற்றின் னல்லாறு தெரிநதுணர=அகம்புறம் ஆகியசமயங்களுள் இதுநன்னெறி இதுநீநெறி என்று தெரிநதுணரும்படி; நம்பரருளாமையினால்=சிவபிரான் அருள்செய்யாமையினால்; கொ ல்லாமைமறைந்துறையும்=கொல்லாமை என்னும் அறமொன்றில்மறைந்திருக்கின்ற; அமண் சமயங்குறுகினார்=சமணசமயத்தையடைந்தார். —எ-று.



மருள்க்கிவார் தாட் தன்னைதனிறந்தபின் உலகவாழ்க்கை அறிந்திவரு மாந் முனை புத்து அறனெறிவென் னனனூடுசெலுத்தி முந்நீடுகழிபடை உயர்
 டத்திச சமயசாஸ்திரங்களை ஆராய்ச்சிசெய்யும்போது வைசவசமயத்தனமெலிவன்க ிவனருணை ராமமங்கல் சமனடனூந்து அநிதிலன் தாகவெ
 ப்பபயிவீது தருமசேனசேனப் பெயர்பூண்டு அருகமதாஸ்திராயராய பீடகாமர்த்தத் தமது மனூக்கருக்குப் போதித்த அந்நியபதினில் அநிக

அமண்சமயம் பிறப்பு வீடுகளின் நிலைமையை உள்ளவாறுணர்த்தாது கொல்லாமை ஒன்றையே கூறியிருப்பதில்கொல்லாமைமறைந்துவரும் என்றார். (௧௭)

பாடலிபுத்திரமென்னும் பதியினைநது சமண்பள்ளி
மாடணைநதார் வல்லமணா மருங்கணைநது மற்றவாக்கு
வீடறியு நெறியிதுவே யெனமெய்போற் றங்களுடன்
கூடவரு முணர்வுகொளக் குறிபலவுங் கொளுவினர்.

(இ-ள்.) பாடலிபுத்திரமென்னும் பதியினைந்து=அச்சமண்சார்படைந்தமருணீ
க்கியார் பாடலிபுத்திரமென்னும் நகரத்திற்சென்று, சமண்பள்ளிமாடணைந்தார்=அங்கு
ச்சமணர்களவாழும் பாழியிடத்தடைந்தார், வல்லமணாமருங்கணைந்து=வலிய அமண
ர்கள் அவா அருகில்வந்து, அவாக்குவீடறியுநெறியிதுவேயென=அவர்க்குவிட்டைய
றியும்மெய்நெறி இம்மாககமேயென்று, மெய்போற்றங்களுடன் கூடவருமுணர்வுகொ
ள=மெய்யைப்போலத்தங்களுடைய அவாசேருமபடி வருகின்ற உணர்வுமனதில்நிலையாக;
குறிபலவுங்கொளுவினர்=குறித்தறியும் பலதூலகளையும் போகித்தார்கள்.—எ-று.

மெய்போற்கொளுவினொன இயையும். குறிபலவுங்கொளுவினர் என்பதற்கு
ஆருகத்தாலிற்சூறியதியானபாவனை முதலியவற்றை உபதேசித்தொன்றுணர்ப்பினும்
அமையும் (௧௮)

அங்கவரு மமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம்
பொங்குமுணா வுறப்பயின்றே யநநெறியிற் புலனசிறப்பத்
துங்கமுழு வுடறசமணா சூழ்ந்துமகிழ் வாரவாக்குத்
தங்களினமே லாநதரும சேனொனும் பெயர்கொடுத்தார்.

(இ-ள்) அங்கவருமமண்சமயத்து=அமருணீக்கியாரும் சமணசமயத்திலுள்ள
அருங்கலைநூலானவெலாம்=அரிய பெருநூல்களையெல்லாம்; பொங்குமுணர்வுறப்பயி
ன்று=மிக்க அறிவினிடத்துத் தங்கும்படி ஒதி, அந்நெறியிற்புலன்சிறப்ப=அந்நூல்வ
ழியில் உணர்வோங்க அதனால், துங்கமுழுவுடற்சமணர்=நீண்டமறைக்காத உடம்பை
யுடைய சமணர்கள், சூழ்ந்துமகிழ்வாரவாகு=இவரைச்சூழ்ந்துமகிழ்ச்சியடைவாராய்
அவர்க்கு, தங்களின்மேலாம்=தங்களினின்றும் மேலான, தருமசேனொனும்பெயர்கொ
டுத்தார்=தருமசேனொன்னும் பட்டப்பெயரைக் கொடுத்தார்கள்.—எ-று. ஏ-அசை. (1)

அத்துறையின் மீக்கூரு மமைதியினு லகலிடத்திற்

சித்தநிலை யறியாத தோரையும வாதின்கண்

உயத்தவணா வினில்வென்றே யுலகின்க னொளியுடைய ஈலநாங்கு
வித்தகரா யமண்சமயத் தலைமையினின் மேம்பட்டார். (௧௯)

(இ-ள்.) அத்துறையின்மீக்கூருமமைதியினால்=அச்சமண சமயத்தில் கல்விமிகு
ந்த நிலைமையினால்; அகலிடத்திலுள்ளதநிலையறியாததோரையும்=நிலவுலகத்தில் மனம்
ஒருபபடுமநெறி இதுவென்றுணராத புத்தனாயும்; வாதின்கண்டய்த்தவணர்வினில்வெ
ன்று=வாதத்தில்செலுத்திய உணர்வின் மிகுதியால்வென்று; உலகின்கொளியுடைய
வித்தகராய்=உலகினிடத்துப் புகழுடைய பெரியோராய்; அமண்சமயத்தலைமையினி
ன்மேம்பட்டார்=சமண சமயத்துள்ள நிலைமையான ஒழுக்கத்தில் மேம்பட்டொழுக்கி
னர்.—எ-று. ஏ-அசை. (௨௦)

அந்நெறியின் மிக்கா ரவரொழுக வான்றதவச
செந்நெறியின் வைகுந திலகவதி யார்தாழும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பொழியத் தூயசிவ சுவர்தனா.
நன்னெறியே சோவதற்கு நாதனரு ணண்ணுவா.

(இ-ள்.) அந்நெறியின்மிககாரவரொழுக=அந்த மருணீக்கியார் அச்சமணநெறியிற் சிறந்தவராய் ஒழுகிவர, ஆன்றதவச்செந்நெறியில்வைகுநதிலகவதியார்தாமும்=உயர்ந்த தவமார்க்கமாகிய நல்லசைவ நெறியிலிருக்கிற திலகவதியாரும், தொன்னெறியின் சுற்றத்தொடர்பொழிய=தொன்றுபட்ட முறைமையினையுடைய உறவினரது சம்பந்தமீங்க; தூயசிவநன்னெறியேசேர்வதற்கு=தூய்மையான நல்ல சிவபதத்தையே அடையும்படிக்கு; நாதனருண்ணுவார்=சிவபிரான் திருவருளைப் பெறுங்கருததுடைய ராரூர்.—எ-று.

(சுக)

பேராத பாசப பிணிப்பொழியப் பிஞ்குகன்பால்
ஆராத வன்புபெற வாதரிதத வமமடவா
நீரார் கெடிலவட நீள்களாயி னீடுபெருகு
சீரார் திருவதிகை வீரட்டானஞ் சோந்தாரா.

(இ-ள்) பேராதபாசபபிணிப்பொழிய=தமமைநீங்காத ஆணவாதி பாசபந்தம் நீங்கவும், பிஞ்குகன்பாலாராதவன்புபெற=சிவபிரானிடத்து அடங்காதபேரண்பைத் தானடையவும்; ஆதரித்தவம்மடவா=விருமபியவத் திலகவதியாரா; நீரார் கெடிலவட நீள்களாயினீடு=நீரினைந்த கெடிலநதியின்நீண்ட வடகளாயிலிருக்கின்ற, பெருஞ்சீரார்=பெருஞ் சிறப்பினையுடைய, திருவதிகைவீரட்டானஞ்சோந்தாரா=திருவதிகை வீரட்டானத்தை அடைந்தார்.—எ-று.

(சஉ)

சென்றுதிரு வீரட்டா னத்திருநத செம்பவளக்
குன்றையடி மிசைப்பணிநது கோதில்சிவ சின்னம்
அன்றுமுதற் றாங்கி யாவமுதத தங்கையாற
அன்றுதிருப பணிகள் செய்யத் தொடங்கினா.

(இ-ள்.) சென்றுதிருவீரட்டானத்திருந்த=திருவதிகையிற்சென்று திருவீரட்டானம் என்னும் ஆலயத்தில் வீற்றிருந்தருளும், செம்பவளக்குன்றையடி.மிசைப்பணிந்து=சிவந்த பவனமலைபோலும் சிவபிரான் திருவடிகளிலவணங்கி, கோதில்சிவசின்னமன்று முதற்றாங்கி=குற்றமற்ற சிவசின்னங்களை அநராள்முதலாகத் தரித்தாக்கொண்டு; ஆர்வமுதத்தங்கையால்=அன்பானது மீக்கூரத்தம்முடையகையினால், துன்றுதிருப்பணிகள் செய்யத்தொடங்கினார்=திருப்பள்ளித்தாமமமைத்தல்முதலான பல திருப்பணிகளைச் செய்யப்படி தொடங்கினார்.—எ-று.

(சரு)

புலர்வதன்முன் நிருவலகு பணிமாறிப புனிதகன்ற
நலமலியான் சாணத்தா னன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து மாலைகளுந் தொடுத்தமைத்துப்
பலாபுகழும் பண்பினும் நிருப்பணிகள் பலசெய்தாரா.

(இ-ள்.) புலர்வதன்முன்றிருவலகுபணிமாறி=பொழுதுவிடிவதற்குமுன் நீராடி ஆய்ந்துள்ள திருவலகிட்டு; புனிதகன்றலமலியான்சாணத்தால்=சான்றணிமைத்தல்லாத நல்லபுகளினுடைய கோமயத்தால்; நன்குதிருமெழுக்கிட்டு=நன்றாகத் திருமெழுகிட்டு

மேல்; மலர்கொய்துகொடுவந்து=நல்ல மலர்களைப் பறித்துக்கொண்டுவந்து; மாலைகளு
த்தொடுத்தமைதது=திருப்பள்ளித் தாமங்கனையுந் தொடுத்துச்சாத்தி, பலர்புகழும்பண
பினால்=யாவரும் எடுத்துக்கூறும் முறைமையோடு; திருப்பணிகள் பலசெய்தாராபல
திருப்பணிகளை அதிலகவதியாசெய்தாரா —எ-று. (சுசு)

நாளுமிசும் பணிசெய்து குறைந்தடையு நன்னுளிற் உலகவெங்கு
கேளுமன் புறவொழுது கேண்மையினா பின்பிறந்தார்
கோளுநீ வினைமுநதப பாசமயங் குறித்ததற்கு
மூளுமனக கவலையினுன் முறவருந துயருநதது. மண்ணு உலகம் உலகம்.

(இ-ள்.) கேளுமன்புறவொழுதுகேண்மையினா=சுற்றத்தாரிடத் தன்புண்
டாகவொழுகும் நண்புடைய திலகவதியா, நாளுமிசும்பணிசெய்து=நாடோறும் மிக்க
திருப்பணிகளைச்செய்து, குறைந்தடையுநன்னுளி=குறைந்த வண்ணப்பஞ்செய்தொ
ழுகும் நல்லநாளில், பின்பிறந்தாரகோளுநீவினைமுந்த=தம்பியாராகிய மருண்கி
யாரா குற்றத்தைவினைக்கும கொடியபழவினையானது தமமை வந்தடைதலால், பாசம
யங்குறித்ததற்கு=பாசமயத்தை யடைந்ததற்கு; மூளுமனகவலையினால்=தம்மிடத்து
ண்டாகும் மனவருத்தத்தினால், முற்றவருந்துயருநதது=மிகத்தயர மடைந்து —எ-று.

குறைந்தடைதலாவது.—தம்பியாககுறுதி பயக்கும் நிலைமையை யருளவேண்
டுமென்று குறைந்த வண்ணப்பஞ்செய்தல். (சுரு)

தூண்டுதவ விளககனையார் சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளு நீராகி லடியேன்பின வந்தவனை
எண்டுவினைப பாசமயக் குழிநின்று மெடுத்தருள
வேண்டுமெனப பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனரால்.

(இ-ள்.) தூண்டுதவவிளககனையார்=தூண்டுகின்ற தவவிளககை யொத்ததிலக
வதியார், சுடரொளியைத்தொழுது=மிககஞ்விவடிவனராகிய சிவபிரானை வணங்கி;
என்னையாண்டருளுநீராகி=என்னை யடிமைக்கொள்ளும் கடவுளாகில்; அடியேன்
பின்வந்தவனை=அடிபெனுடைய தம்பியை, எண்டுவினைபபாசமயக்குழிநின்றும்=மிகக்
தீவினையை விளைவிக்கும் சமண்சமயமாகிய படுகுழியினின்றும்; எடுத்தருளவேண்டு
மென=எடுத்தருளவேண்டுமென்று, பலமுறையும்விண்ணப்பஞ்செய்தனா=பலதரமும்
விண்ணப்பஞ் செய்தாரா.—எ-று.

இவ்விரண்டுங்குளம். ஆல்-அசை. ஆண்டருளினீராகிலென்றும் பாடம். (சசு)

தவமென்று பாயிடுக்கித் தலைபறித்து நினனுண்ணும
அவமொன்று நெறிவீழ்வான் வீழாமே யருளுமெனச்
சிவமொன்று நெறிநின்ற திலகவதி யார்பரவப
பவமொன்றும் வினைதீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவாரா.

(இ-ள்.) தவமென்றுபாயிடுக்கி=தவமிதென்று மூங்கிறந்தட்டையை இடுக்கித்
கொண்டு; தலைபறித்து நினனுண்ணும்=தலையிடைப்பறித்து நினனுண்ணும் தெழிலையு
டைய; அவமொன்றுநெறிவீழ்வான்=நெறியாகிய சமணக்குழியில் வீழ்பவனை; வீழா
மேயருளுமென=வீழாவண்ணம் அருளிடசெய்யுமென்று; சிவமொன்றுநெறிநின்ற தில
கவதியார்பரவப=தன்மைசேர்ந்த சைவநெறியில் நின்றுந் திலகவதியார் விண்ணப்பஞ்
செய்ய; பவமொன்றும் வினைதீர்ப்பார்=தம்மடியார்க்குப் பிறப்பால் வரும் தீவினையி

பகுதியை நீக்கியருளும் கருத்துடைய சிவபிரானா; திருவுள்ளம்பற்றுவார்—அத்திலக விதிபாருக்குத் திருவுளம் பற்றியருளாயினார்.—எ-று

வீழுவான் என்பது முக்காலதத்க்கும் பொதுவாய் நின்றது (சஎ)

மன்னுதபோ தனியார்க்குக் கணவின் கண் மழவீடையார்
உன்னுடைய மனக்கவலை யொழிநீயுன் னுடன்பிறந்தான்
முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
அன்னவனை யினிசகூலை மடுத்தாளவ மெனவருளி.

(இ-ள்) மன்னுதபோதனியார்க்கு—நிலைபெற்ற தவத்தையே தனமாகவுடைய அத்திலகவதியாருக்கு, மழவீடையார்கணவின் கண்—இளைமையினையுடைய வீடையை வாக்கனமாகக்கொண்டருளும் சிவபிரான கணவின் கணவெளிப்பட்டு, உன்னுடைய மனக்கவலையொழிநீ—உன்னுடைய மனத்துயரத்தை நீக்கு, உன்னுடன்பிறந்தான்—உன் தம்பி, முன்னமே முனியாகி—முற்பிறப்பில் முனியாய்; எனையடையத் தவமுயன்றான்—என்னையடையும் படிக்குத்தவஞ்செய்தான், அன்னவனையினி—அவனை இனிமேல, சூலை மடுத்தான்வமெனவருளி—சூலைநோயைக் கொடுத்ததுநாம் ஆட்கொள்வோமெனவருளிச் செய்து.—எ-று.



முன்னமே முனியாகி என்றதற்குச்சரிதம்,—ஆரியாவர்த்தத்திலுதித்து வேதவேதாங்கங்களை ஒதியுணர்ந்த சிவபத்தராகிய சுதபாமுனி என்பவா, நருமதாதீரத்தில வசித்துக்கொண்டிருந்த சாங்கொன்னும் முனிவா தனமானவகாருக்கு உபநிடதங்களின் அருத்தமாகிய ஜீவானம் பரமான்ம ஐக்கியத்தை உபதேசிகருவகால அவருழைச்சென்று வேதம் அபிராமாணியமென்று சைனமத்தத்தைப் பிரசங்கஞ்செய்தனா அப்பொழுது அம்முனிவா வெகுண்டு நீ வேதபாஹயனாய்ச சைனமத்தத்திற் பிரவேசி என்று சபித்தனா. அதனால் அம்முனிவர் சைனமத்தத்திற் பிரவேசித்தனனொன்று அகத்தியபகத விலாசத்திற்குடற்படும்.

பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவுந் பழநி = நன்னி.
தொண்டரையா ளத்தொடங்குஞ் சூலைவேதனை தன்னைக்
கண்டருநெற் நியரருளக் கடுங்கனல்போ வடுங்கொடிய
மூண்டுபெருஞ் சூலையவா வயிறறிநிடைப புக்கதால்.

(இ-ள்.) பண்டுபுரிநற்றவத்து—முற்பிறப்பில் செய்த நற்றவத்தில, இறையளவு பழுதினவழுவும்—ஒருசிறிய குற்றத்தால் வழுவிய, தொண்டரையாளத்தொடங்கும்—தொண்டராகிய மருணிக்கியாரை ஆளுதற்கேதுவாகவரும், சூலைவேதனை தன்னை—சூலைநோயை, கண்டருநெற்றியரருள—நெற்றிக்கண்ணையுடைய சிவபிரான அவருக்குக்கொடுக்க; கடுங்கனல்போலவடுங்கொடிய—கொடியவடவானலம்போல வருத்தும்படிய, மண்டுபெருஞ்சூலை—மிகப்பெரிய சூலைநோயானது, அவர்வயிற்றினிடைப்புக்கது—அவா வயிற்றிற் புகுந்தது.—எ-று. ஆல்-அசை.

முன் சுதபாமுனியாயிருக்குங்கால் அவரது நற்றவமும் பத்திமையும்விளக்கிய பண்டுபுரிநற்றவமென்றும், அவர்சாந்தனென்னும் முனிவரோடு வாதித்ததுத் தவறுண்டமையின் இறைவழுவும் என்றும், அச்சாபத்தாற்புகுந்த மத்திற்பயனின்மைவிளக்கி அகினின்றும் நீக்கவந்தமையின் ஆளுத்தொடங்கும் சூலைவேதனையென்றும் கூறினர். சக

அடைவிலமண் புரிதரும சேனாவயிற் றடையுமது
வடவனலுங் கொடுவிடமும வச்சிரமும பிறவுமாய்



கிபர் மமையுக்குத்தக திங்கவகியாரநிக்கு மணவமுக்கு மீனமும் தமபியை வைத்திநிபுருவிக்க அருள்செய்யுண்டி. வீரட்டா
 'ப' பன்முறைய பிரட்டித்தது. உ. வீரட்டா... கார் திலகவதிவர் மொற்பனத்திற்றேனறி உமது தம்பி முன்னே வாஜேசமுனிவராகி கண்மையடை,
 ச திரிகாரணத்தா கங்கு உரு வுடையினன். அடியுக்குக் குறுமுண்டாகி அது... னாமாக காம வலிய ஓட்டுகான்றினன்றோம் உமது கலையை யொழி

கொடியவெலா மொன்றாகு மெனக்குடரி நகங்குடையப்

படருழநது நடுங்கியமண் பாழியறை யிடைவீழ்ந்தார்.

(இ-ள்.) அடைவிலமண்புரிதருமசேனர்வயிற்றடையுது—ஒழுக்கமில்லாத, சமு
ணநெறியிலொழுதும் தருமசேனனொன்னும் மருணீக்கியாருடைய வயிற்றினிடத்தடை
ந்த அந்நோயானது, வடவனலுங்கொடுவிடமும்வச்சிரமும்—வடவாமுகமும் கொடிய
ஆலாகலமும் வச்சிராயுதமும், பிறவுமாங்கொடியவெலாமொன்றாகுமென—மற்றுமுள்ள
தீயபொருள்களெல்லாம் ஒன்றாய்ச்சேர்ந்தது என்றுசொல்லும்படி; குடரினகங்குடைய
படருழந்துநடுங்கி—குடரினுள்ளே குடைய உதலுவருந்தி நடுக்கமுற்று; அமணபா
ழியறையிடைவீழ்ந்தார்—சமணர்கள் வாழும் பள்ளியின்கண்ணுள்ள அறையிலே மூர்ச்சித்
துவிழுந்தார்.—எ-று. இந்நான்குங் குணகம். (௫௦)

அச்சமயத் திடைத்தாமுன் னதிகரித்து வாய்த்துவரும்

விச்சைகளாற் றதெதிடவு மேன்மேலு மிகமுடுகி

உச்சமுற வேதனைநோ யோங்கியெழ வாங்கவர்தா

நச்சரவின் வீடநதலைக்கொண் டெனமயங்கி நவையுற்றார்.

(இ-ள்.) அச்சமயத்திடை—அந்தச் சமணசமயத்திலு; தாமுன்னதிகரித்துவாய்த்
துவரும்—தாம் முன்னே அப்பியசித்தாக கைவந்திருக்கும், விச்சைகளாற் றதெதிடவும்—
விஞ்சை மந்திரங்களினால் தக்ககவும் தடைபடாமல், மேன்மேலுமிகமுடுகி—மேலும்
மேலும் அதிகமாகவளரநது, உச்சமுறவேதனைநோய்—உச்சமாகத் துயரத்தைவினைக்கும்
அந்நோயானது, ஒங்கியெழுவாங்கவா—மேற்கொண்டெழ அத்தருமசேனர்; நச்சரவின்
விடந்தலைக்கொண்டெனமயங்கிநவையுற்றார்—பாம்பின் விடவேகம் தலைக்கொண்டாற்
போல மயக்கமடைந்து துன்புற்றார் —எ-று. தாம்-அசை. (௫௧)

அவாநிலைமை கண்டதறபி னமண்கையா பலரீண்டிக்

கவாகின்ற விடமபோனமுன கண்டறியாக் கொடுஞ்ஞலை

இவாதமக்கு வந்ததினி யாதுசெய லென்றழிந்தார

தவமென்று வினைபெருக்கிச் சார்பல்லா நெறிசாரவார்.

(இ-ள்.) அவாநிலைமைகண்டதற்பின்—அத்தருமசேனர் நோயால்வருந்தும் நிலை
மையைப் பார்த்தபின்பு, தவமென்றுவினைபெருக்கிச்சார்பல்லாநெறிசாரவார்—தாம்
நிற்பது தவநெறியென்று பாவத்தைவளர்த்து நற்சார்பல்லாத சமணசமயத்திலு ஒழுக்கி
னறவாகளாகிய, அமண்கையாபலரீண்டி—கீழோராகும் சமணர்கள் பலர்க்கு, கவாகி
ன்றவிடம்போல்—உயிர்ப்போக்குகின்ற பாம்பின் விடத்தைப்போல, முன்கண்டறி
யாககொடுஞ்ஞலை—முன்னே நாம் பார்த்தறியாத கொடிய ஞாலேநோய்; இவர்தமக்குவந்
தது—இவருக்குவந்தது, இனியாதுசெயலென்றழிந்தார—இதனை நீக்குதற்கு இனி என்
செய்வது என்று வருந்தினார்கள் —எ-று. (௫௨)

புண்டலைவன் முருட்டமணா புலாநதுசெய லறியாது

குண்டிகைநீர் மந்தரித்துக குடிபபித்தாந் தணியாமை

கண்டுமிதப பிவிக்கொடு காலளவுந தீவிடவும

பண்டையினு நோவுமிகப் பரிபவத்தா விடருழந்தார்.

(இ-ள்.) புண்டலைவன்முருட்டமணர்—மயிர்பறித்தலாற் புண்ணோடுகடிய தலை
யையுடைய வலிய முருட்டர்களாகிய சமணர்கள், புலர்ந்துசெயலறியாது—மணம்புலர்ந்து

அந்நோயைத்தீர்க்கும் முறையை அறியாமல், குண்டுகைநீர்மந்திரித்துக்குழப்பித்தும்==
கமண்டலத்தின்கணுள்ள நீரை அபிமந்திரித்துக் குடிக்கச்செய்தும்; தணியாமையென்கண்டு==
அந்நோய் நீங்காமலிருக்கப்பார்த்து, மிகப்பீலிகொடுகாலளவுந்தடவிடவும்==மிகவும்
மயிற்பீலியைக்கொண்டு சிரம்முதல் கால்வரைக்கும் தடவவும்; பண்டையினுநோவு
மிக==முன் இருந்ததிலும் வேதனைமேற்பட; பரிபவத்தாவிடருழந்தார்==அவமானத்தால்
வருந்தினார்கள்.—எ-று. (ருக)

தாவாத புகழ்த்தரும சேனாகரு வந்தபிணி
ஒவாது கின்றிடலு மொழியாமை யுணராதாராய்
ஆவாகா மென்செய்கோ மென்றழிந்த மனத்தினராய்ப்
போவார்க ளிதுநம்மாற் போககரிதா மெனப்புகன்று.

(இ-ள்.) தாவாதபுகழ்த்தருமசேனர்க்குவந்தபிணி==கெடாத புகழினையுடைய தரு
மசேனர்க்குவந்த குலநோயானது, ஒவாதுநின்றிடலும்==அவர்செய்யும் மந்திரசாதனைத்
தால் நீங்காது நீற்கவும்; ஒழியாமையுணர்ந்தாராய்==சமணர்கள் தம்மால் அது நீங்கா
மையை அறிந்தவர்களாய்; ஆவாநாமென்செய்கோம்==ஆ! ஆ!! நாமிதற்கு என்செய்
வோம்; என்றழிந்தமனத்தினராய்==என்றுவருந்தும் மனமுடையவர்களாய், இதுநம்மாற்
போக்கரிதாமெனப்புகன்றுபோவார்கள்==இது நம்மாற் போகக்கூடாததா யிருக்கின்
றதென்று சொல்லிப் பாழிபைவிட்டுப் போவார்களாயினார்.—எ-று.

ஆவாவென்பது ஈண்டாச்சரியக்குறிப்பு. (ருச)

குண்டர்களுங் கைவிட்டா கொடுஞ்குலை கைக்கொண்டு
மண்டியிக மேன்மேலு முடுகுதலான் மதியங்கிப
பண்டையுற வுணர்ந்தாராகுத திலகவதியாருளராக்
கொண்டவர்பா லூட்டுவான் றனைவிட்டார் குறிப்புணர்த்த.

(இ-ள்.) குண்டர்களுங்கைவிட்டார்==குண்டர்களாகிய சமணர்களும் இந்
நோய்க்குத் தீர்விலை என்று கைவிட்டார்கள்; கொடுஞ்குலைகைக்கொண்டு==கொடிய
குலநோயானது அவர் வயிற்றைப் பற்றிக்கொண்டு, மண்டியிகமேன்மேலும்==நெரு
ங்கி மிக மேலும்மேலும்; முடுகுதலான்மதியங்கி==வளர்தலால் அறிவுமயங்கி; பண்டை
யுறவுணர்ந்தார்க்கு==பழைய நண்பைக்கருகிய தருமசேனாக்கு; திலகவதியாருளராக்
கொண்டு==திலகவதியாரொன்னும் தமக்கையார்உளராக் மனதிற்கருகி; அவர் பாலூட்டு
வான்றனை==அத்திலகவதியாரிடத்துக்குப்பாகஞ்செய்து அன்னமிடுகின்றவனை, விட்டார்
குறிப்புணர்த்த==தன்மனக்கருத்தை அவருக்குத் தெரிவிக்கும்படி அனுப்பினார்.—எ-று.

அடிசிலமைத்து இலையிலிடைது கவனக்கணக்காகக் கையிலிடுதலில் ஊட்டுவா
னென்றார். (ருரு)

ஆங்கவன்போய்த் திருவதிகை தனையடைய வருந்தவத்தார்
பூங்கமழந் தனவனத்தின் புறம்பணையக் கண்டிறைஞ்சி
யீங்கியா னுமக்கிளையா ரேவலினால் வந்ததெனத்
தீங்குளவோ வெனவினவ மற்றவனுஞ் செப்புவான்.

(இ-ள்.) ஆங்கவன்போய்த்திருவதிகைதனையடைய==தருமசேனரால் அனுப்பப்
பட்ட ஊட்டுவான்போய்த் திருவதிகையையடைய; அருந்தவத்தார்பூங்கமழந்தனவன
த்தின்==அரியதவத்தையுடைய திலகவதியார் பூக்கள் மணங்கமழ்கின்ற திருந்தனவன

த்தின்; புறம்பணையக்கண்டி ஹைஞ்சி=புறம்பேவர அவனாக்கண்டு வணங்கி; ஈங்கியானு மக்கினையாரோவலினால்வந்ததென=இவ்விடத்து நான்வந்தது உம்முடைய தம்பியார் கட்டையினாலென்றுகூற; தீங்குளவோவெனவினவ=அவனுக்கு ஏதேனும் தீங்குநேரி ட்டதுண்டோ என்றுகேட்க; மற்றவனுஞ்செபபுவான்=அவ்வுட்கொனும் சொல்லு கின்றான்.—எ-று.

(ருச)

கொல்லாத சூலைநோய் குடர்முடககித் தீராமை
யெல்லாருங் கைவிட்டா ரிதுசெயலென் முன்பிறந்த
நல்லாள்பாற் சென்றியமபி நானாயும் படிக்கேட்டிங்
கல்லாகும் பொழுதனைவா யென்றாரென் றறிவித்தான்.

(இ-ள்.) கொல்லாதசூலைநோய்=உயிரை உடம்பில்லின்றும் நீக்காமல் வருத்துகி ன்ற சூலைநோயானது; குடர்முடக்கித்தீராமை=குடர்களைச் சுருட்டியழுத்து மருந்தும் திரங்களால் தீராமையினால், எல்லாருங் கைவிட்டார்=சமணமுனிவர்களெல்லா ரும் கைவிட்டார்கள், இதுசெயலென்முன்பிறந்த=இச்செய்தியை எனக்கு முன்பிறந்த; நல் லாள்பாற்சென்றியம்பி=தமக்கையாரிடத்துப்போய்ச்சொல்லி; நானாயும்படி.கேட்டு= நான்பிழைக்கும்வழியைக்கேட்டுக்கொண்டு; இங்கல்லாகும்பொழுதனைவாயென்றார்= இவ்விடத்து இராப்பொழுது அணையுங்காலத்து வந்துசேர்வாயென்றார்; என்றறிவித் தான்=என்று தெரிவித்தான்.—எ-று.

(ருச)

என்றவன்முன் கூறுதலும் யானங்குன் னுடன்போந்து
நன்றியா ரமண்பள்ளி நண்ணுகிலே னெனுமாற்றஞ்
சென்றவனுக் குளையென்று திலகவதி யார்மொழிய
அன்றவனு மீண்டுபோய்ப் புகுந்தபடி யவர்க்குரைத்தான்.

(இ-ள்.) என்றவன்முன்கூறுதலும்=இவ்வாறு அவ்வுட்கொன் அத்திலகவதியார் முன்சொல்லவும்; திலகவதியார்யானங்குன்னுடன்போந்து=திலகவதியார் நான் அவ்வி டத்திற்கு உன்னுடனேசென்று; நன்றியாரமண்பள்ளி=நன்மார்க்கத்தையறியாத சம் ணர்களது பாழியை; நண்ணுகிலேனெனுமாற்றம்=அடையமாட்டேனென்னும் சொ ல்லை; சென்றவனுக்குளையென்றுமொழிய=நீபோய் அவனுக்குச் சொல்லென்றுகூற; அன்றவனுமீண்டுபோய்=அன்றைக்கு அந்த ஊடுகொனும் திரும்பிப்போய்; புகுந்தப டியவர்க்குரைத்தான்=நடந்த செய்தியைத் தரும்சேனர்க்குச்சொன்னான்.—எ-று.(ருஅ)

அவ்வார்த்தை கேட்டலுமே யயர்வெய்தி யிதற்கினியான்
எவ்வாறு செய்வனென வீசாருள் கூடுதலால்
ஒவ்வாவிப் புன்சமயத் தொழியாவித் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக வதியார்தாள் சோவனென.

(இ-ள்.) அவ்வார்த்தை கேட்டலுமயர்வெய்தி=திலகவதியார் சொல்லியனு ப்பிய வார்த்தையைக்கேட்டவுடன் மனம்வருந்தி; இதற்கினியானெவ்வாறுசெய்வ னென=இந்நோய் நீக்குதற்கு உபாயம் இனிமேல் யான் எவ்விதத்தார் செய்வேனென் றுகருத; ஈசாருள்கூடுதலால்=அப்பொழுது சிவபிரான் திருவருளானது அவர்க்கு ஒரு சிறிதுண்டானபடியால்; ஒவ்வாவிப்புன்சமயத்து=சேரும் நெறியல்லாத இப்புல் விய சமணசமயத்து; ஒழியாவித்துயரொழிய=நீங்காத இப்பெரியநோயானது நீங்கும் படி; செவ்வாறுசேர்திலகவதியார்தான்சேர்வனென=செந்நெறியிற் செல்கின்ற திலக வதியாரது திருவடிநீளை யானடைவேனென்று.—எ-று. ஏ-அகச.

(ருக)

எடுத்தமனக் கருத்துயய வெழுதலா வெழுமுயற்சி
யடுத்தலுமே யயாவொதுங்கத் திருவதிகை யணைவதனுக்
குடுத்துலும் பாயொழிய வுறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியுமொழியப் போவதற்குத் துணிந்தெழுந்தார்.

(இ-ள்.) எடுத்தமனக்கருத்துயயவெழுதலால்=தாம் நிச்சயித்த மனக்கருத்தா
னது உய்யும் நெறிக்கேதுவாக உதிக்கின்றமையால், எழுமுயற்சியடுத்தலும்=எழாரின்ற
முயற்சிவரவும், அயர்வொதுங்கத்திருவதிகையணைவதனுக்கு=அதனால் துயரம் நீங்கத்
திருவதிகை வீரட்டானத்தை யணைவதற்கேதுவாக, உடுத்துலும்பாயொழிய=உத்
துத்திரியும் பாயுந்தவிர்ந்துவிட, உறியுறுகுண்டிகையொழிய=உறியில தூக்கியிருக்கின்ற
கமண்டலமும் தவிர்ந்துவிட; தொடுத்தபீலியுமொழிய=சோத்துக்கட்டியிருக்கும் மயிற்
பீலிக்குஞ்சமும் ஒழிந்துவிட; போவதற்குத்துணிந்தெழுந்தார்=போகும்படி நிச்சயி
த்துப் புறப்பட்டார்.—எ-று இவ்விரண்டுக்குளகம். ௭-அசை (சு௦)

பொய்தருமா லுள்ளத்துப் புன்சமண ரிடங்கழிந்தது
மெய்தருவா நெறியடைவார வெண்புடைவை மெய்சூழ்ந்தது
கைதருவார் தமையூன்றிக காணாமே யிரவிற்கட்
செய்தவமா தவர்வாழந திருவதிகை சென்றடைவார.

(இ-ள்.) பொய்தருமாலுள்ளத்து=பொய்யை விளைவிக்கும் மயக்கம்நிறைந்த மன
தையுடைய, புன்சமணரிடங்கழிந்து=நீழோராகிய சமணர்களிடத்தினின்றும் நீங்கி,
மெய்தருவானெறியடைவார்=மெய்யை விளைவிக்கும் மேலான சைவநெறியை அடைய
விரும்பினவராகிய மருணிக்கியார, வெண்புடைவைமெய்சூழ்ந்து=வெள்ளிய உடை
யை உடுத்துக்கொண்டு, கைதருவார் தமையூன்றி=தமக்கு ஆதரவாகக் கைகொடுத்து
வருகின்ற ஏவலாளரைப் பிடித்துக்கொண்டு, காணாமேயிரவிற்கண்=அன்றிரவில் பிற
ர்காணாமல், செய்தவமாதவர்வாழும் = தவஞ்செய்யும் பெரியமுனிவர்கள் வாழ்கின்ற,
திருவதிகைசென்றடைவார்=திருவதிகை வீரட்டானத்தைநோக்கிச் செல்வாராயினர்.

சுலவிவயிற் றகங்கனலுளு சூலைநோ யுடனொடரக்
குலவியெழும் பெருவிருபபுக் கொண்டணையக் குலவனாபோன்
றிலகுமணி மதிற்சோதி யெதிரகொடிரு வதிகையினிற்
றிலகவதி யாரிருந்த திருமடத்தைச் சென்றணைந்தார்.

(இ-ள்.) சுலவிவயிற்றகங்கனலும்=வயிற்றினுள்ளே குடரைச்சுற்றி எரிகின்ற;
சூலைநோயுடனொடர=சூலைநோயானது தன்னோடு தொடர்ந்துவரவும், குலவியெழும்
பெருவிருப்புக்கொண்டணைய=அதனால் சலியாத தம உள்ளத்துவிளங்கி எழாரின்ற
பெருவிருப்பானது தம்மைக்கொண்டு செலுத்தவும், குலவனாபோன்றிலகும்=குலமலை
களையொத்து விளங்கும்; மணிமதிற்சோதியெதிரகொடிருவதிகையினில் = மணிகளி
ழைத்த மகிழினது ஒளியானது எதிரோ பத்திபாய்கின்ற திருவதிகைவீரட்டானத்தில்,
திலகவதியாரிருந்த=திலகவதியார் எழுந்தருளியிருக்கும், திருமடத்தைச்சென்றணைந்
தார்=திருமடத்திற்குப் போய்ச்சேர்ந்தார்.—எ-று. (சு௨)

வந்தணைந்து திலகவதி யாடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த நற்றவத்தின் பயனணையீர்
இந்தவுடற் கொடுஞ்சூலைக் கிடைந்தடைந்தே னினிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி யுரைத்தருளு மெனவுரைத்து.

(இ-ள்) வந்தீண்டு=திலகவதியார் திருமடத்தில்வந்து; திலகவதியாரடிமே லுறவணங்கி=அவாதிருவடி களில் சாஷ்டாங்கமாக வணங்கி, நந்தமதுகுலஞ்செய்த= நமது குலத்தினாசெய்த, நந்தவத்தின்பயனையீர்=நல்லதவத்தின் பயன்போல்வாரோ; இந்தவுடற்கொடுஞ்ஞலைக்கு=இந்த உடலினிடத்துள்ள கொடிய ஞாலையால், இடைத் தடைந்தேன்=வருந்தி உம்மையடைந்தேன், இனிமயங்காதய்து=இனிமேல் புறமார் ககத்து மயங்கிச்செல்லாமற் பிழைத்து, கரையேறுநெறி=பிறவிக்கடலைக்கடந்து கரையேறுமவழியை, உரைத்தருளுமெனவுரைத்து=நீர் கட்டளையிட்டருள்வீர் எனக்கறி ()

தாளிணைமேல் விழுந்தயருந் தம்பியார் தமைநோக்கி
யாளுடைய நம்பெருமா னருணினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்குழியில்விழுந் தறியாது
மூன்றருந் துபருந்தீ ரெழுந்திரீ ரெனமொழிந்தார்.

(இ-ள்.) தாளிணைமேல்விழுந்தயரும்=தமது திருவடிகளில் விழுந்து வருந்து கின்ற, தம்பியார் தமைநோக்கி=மருணீக்கியாரைப்பார்த்து, ஆளுடையதம்பெருமான்= தமமையடிமையாகவுடைய தமது பிரானது, அருணினைத்துகைதொழுது=திருவரு னை நினைந்து வணங்கி, கோளில்பரசமயநெறிக்குழியிலறியாதுவிழுந்து=அறிஞர்களாற் கொள்ளு நெறியல்லாத புறச்சமயமாகிய சூழியில் அறியாதுவிழுந்து, மூன்றருந்துயருழ ந்தீர்=அதிகரிகுகின்ற கொடுந்துயரில் அழுந்தினீர்; எழுந்திரீரெனமொழிந்தார் = எழுந் திரும் என்றுசொன்னார்.—எ-று இவ்விரண்டும்குளகம்.

எழுந்திரீர் என்றது வணங்குதலினின்றும் எழுந்திருமென்றும் சமணசமயக்குழி யினின்றும் எழுமென்றும் பொருள் குறித்தவாறாக. (சுச)

மற்றவுரை கேட்டலுமே மருணீக்கி யார்தாமும்
உறப்பிணி யுடனடுங்கி யெழுந்ததொழ வுயாதவத்தோர்
கற்றைவே ணியாருளே காணுமிது கழலடைந்தோர்
பற்றுபபார தமைப்பணிந்து பணிசெய்வீ ரெனப்பணித்தார்.

(இ-ள்.) அவ்வுரைகேட்டலும்=அவர் சொன்னவார்த்தை கேட்டவுடன், மரு ணீக்கியார்தாமும்=மருணீக்கியாரும், உறப்பிணியுடனடுங்கியெழுந்ததொழ=தம்மை வருத்துகின்ற ஞாலையோடு உடல் நடுக்கமுற்று எழுந்துவணங்க, உயாதவத்தோர்= உயாந்த தவதையுடைய திலகவதியார்; கற்றைவேணியாருளேகாணுமிது=இந்ஞாலும் கருவந்தது கட்டமான சடைமுடியையுடைய சிவபிரானை திருவருளென்றே அறியும், கழலடைந்தோர்பற்றுபபாரதமைப்பணிந்து=அதனால் அதுநீங்கத் திருவடியை யடைந்தவர்களது பாசத்தொடக்கை நீக்கியுளும் அபிராணை வணங்கி, பணிசெய்வீ ரெனப்பணித்தார்=திருத்தொண்டுசெய்யும் என்று கட்டளையிட்டருளினார்.—எ-று.

மற்று-ஏ-அசை.

(சுரு)

என்றபொழு தவருளை யெதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரு நின்மலன்பே ரருணினைந்து
சென்றுதிரு வீரட்டம புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை யஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.

(இ-ள்.) என்றபொழுதவருளை=திலகவதியார் இவ்வாறு கூறியபொழுது அத் திலகவதியாரது அருளை; எதிரேற்றுக்கொண்டிறைஞ்ச=மருணீக்கியார் அவ்வேரித்துத்

கொண்டு பின்னும் வணங்க, நின்றதபோதனியாரும்—அங்குநின்ற திலகவதியாரும்; நின்மலன்போருணினைந்து—சிவபிரானது பெருங்கருணையைச் சிந்தித்துக்கொண்டு; சென்றுதிருவீரட்டம்புகுவதற்கு—அவருடன் தாமும்சென்று திருவதிகை வீரட்டத்தை அடையும்பொருட்டி; திருக்கயிலைக்குன்றுடையார் திருநீற்றை—திருக்கயிலைமலையையு டையாரது திருவெண்ணீற்றை; அஞ்செழுத்தோதிகக்கொடுத்தார்—திருவைந்தெழுத் தை யுச்சரித்துக் கொடுத்தருளினார்.—எ-று. (௪௭)

திருவாளன் திருநீறு திலகவதி யாரளிப்பப

பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங்

குருவார வணிந்துதமக் குற்றவிடத் துய்யுநெறி

தருவாராத் தம்முன்பு வந்தார்பின் றுமவந்தார்.

(இ-ள்.) திருவாளன்றிருநீறு—மேலான நிரதீசயசம்பத்தையுடைய சிவபிரான து திருவெண்ணீற்றை, திலகவதியாரளிப்ப—திலகவதியார் மருணீக்கியாருக்குக்கொடு க்க; பெருவாழ்வுவந்ததென—தமக்குப் பெரிய சம்பத்தானது வந்ததென்று; பெருந்த கையார்பணிந்தேற்று—மருணீக்கியார் தொழுது வாங்கி; அங்குருவாரவணிந்து—அவ் விடத்துத் திருமேனியில் பொருந்தும்படிக்குத் தரித்துக்கொண்டு, தமக்குற்றவிடத்துய் யுநெறிதருவாராய்—தமக்கு ஆபத்து நேரிட்டவிடத்து உய்யுநெறியைக் கொடுக்கின்றவ ராய்; தம்முன்புவந்தார்பின் றுமவந்தார்—தமக்கு முன்பிறந்த திலகவதியார் பின்னே தாம் சென்றார்.—எ-று.

இக்குலோநோயன்றிப் பிறவிநோயையுங் கெடுத்துப் பேரானந்தம் வீளைக்குமெனு முணர்வுதித்தலிற் பெருவாழ்வு வந்ததெனக் கருகினர் என்க. (௪௭)

நீறணிந்தா ரகத்திருளு நிறைகங்குற் புறத்திருளு

மாறவருந் திருப்பள்ளி யெழுச்சியினின் மாதவஞ்செய்

சீறடியார் திருவலகுந் திருமெழுக்குத் தோண்டியுங்கொண்

டாறணிந்தார் கோயிலினுள் ளடைந்தவனாக் கொடுபுக்கார்.

(இ-ள்.) நீறணிந்தாரகத்திருளும்—திருவெண்ணீறணிந்த மருணீக்கியாரது உள த்திருளாகிய அஞ்ஞானமும்; நிறைகங்குற்புறத்திருளும்—நிறைந்த இரவாகிய புறவிரு ளும்; மாறவருந்திருப்பள்ளியெழுச்சியினில்—நீங்குதற்கேதுவாக வருகின்ற திருப்பள் ளியெழுச்சிக்காலமாகிய வைகறையில்; மாதவஞ்செய்சீறடியார்—பெரிய தவத்தைச்செ ய்கின்ற திலகவதியார்; திருவலகுந்திருமெழுக்குத்தோண்டியுங்கொண்டு—திருவலகை யும் திருமெழுக்கிடம் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு; ஆறணிந்தார்கோயிலினுள்— கங்கைநதியை அணிந்த சிவபிரானது திருக்கோயிலினுள், அடைந்தவனாக்கொடுபுக் கார்—சென்று அவனாக் கொண்டுபோனார்.—எ-று.


சூரியோதயத்தாற்புறவிருணீங்குங்காலமும், திருவருளுதயத்தால் மருணீக்கியார் மலவிருணீங்குங்காலமும் அத்திருப்பள்ளியெழுச்சியாதலில் அகத்திருளும் புறத்திருளு மாறவருந் திருப்பள்ளியெழுச்சி என்றார். (௪௮)

தினாக்கெடில வீரட்டா னத்திருந்த செங்கனக

வரைச்சிலையார் பெருங்கோயி ரொழுதுவலங் கொண்டிறைஞ்சித்

தனாத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால்

உனாத்தமிழ்மா லைகன்சாத்து முணர்வுபெற வுணர்ந்துணாப்பார்.



மருணீகம்போர் வட்டிலான் துணைக்கொண்டு அக்டிரவிலொருமுறியாது திருவதினையைச் சார்ந்து தங்குமிடம் திருக்கயிலாயத்தொழுது அங்
கையே இக்குல வீடக-அருள்வளத்தாங்கி, அவர் திருவருளைச் சித்தித்து எழுந்திருக்கச் சொன்னது. தம்பி கல்கி நிற்பலாதக் கண்டு இது
செவ்வொலாநா லவனா தொழுது பணியெனக்கூறி ஆலயத்தாக்கைழத்தற்போக, செவ்வைச் சித்தித்துப் பூசாக்கரமோதி விழு
தினொக்கக் தரித்துக்கொண்டபின் ஆலயத்துட் சென்றனர். மருணீகம்போர் செவ்வொலாநா அருளானருளாகப் புகழ்மொ
தம்படி. உணர்ச்சி உண்டாகிப் பதிகமொதல் இது செவ்வொலாநா துதித்தபோது எம்பெருமானாரோங்கி பதிக

ன தன்னையால் இனி காலுக்கரசெனப்பெயருண்டாகுவென வசரீரிகூற, கேட்டு
பரவசராகி செவ்வின்னம்புண்டு மனவாக்குக்காயன்னால் தொண்டசெய்து வந்தனர்.

(இ-ள்.) தினாக்ஷேபுலவீரட்டானத்திருந்த அலைவீசுகின்ற கெடிலநதியின் வடக்காயின்கணுள்ள திருவீரட்டானத்திருக்கின்ற; செங்கனகவளைச்சிலையார்பெருங் கோயில்மேருவில்லுடையார் வீற்றிருந்தருளும் பெரிய, திருவாலயத்தை; வலங்கொண்டுதொழுதிறைஞ்சிவலமாகவந்து கிரகினைமேற் கைகூப்பிவணங்கி; தரைத்தலத்தின்மிசைவீழ்ந்துபின் நிலமுறச் சாஷ்டாங்கமாக வணங்கி யெழுந்து; தம்பிரான்நிருவருளால்=சிவபிரான் திருவருளால்; உரைத்தமிழ்மாலைகள்சாத்தும்=தமிழ்ச்சொல்லாகிய பதிகமாலையைச் சூட்டும், உணர்வுபெறவுணர்ந்துரைப்பார்=உணர்வுண்டாகச் சிவபிரான் திருவருளைச் சிந்தித்துக்கொண்டு பாவவாராயினார்.—எ-று.

உணர்வுபெற என்றதனால் திருவருள் பகிந்தென்றும், உணர்ந்து என்றதனால் அதனால் விளக்கப்பட்ட கரணமுடையாராய் என்றும் கொள்க. (சுக)

வேறு.

நீற்றானிறைவாகியமேனியுடனிறையன்புறுசித் தையினேசமிக மாற்றாப்புரமாற் றியவேதியரை மருளும்பிணிமா யையறுத்திவான் கூற்றாயினவா றுவிலக்ககிலீ ரெனநீடியகோ திறுப்பதிகப் போற்றாவுலகே ழின்வருந்துயரும் போமாறெதிரின் றுபுகன்றனரால்.

(இ-ள்) நீற்றானிறைவாகியமேனியுடன்=விபூதியினால் நிறைவடைந்த திருமேனியுடன், நிறையன்புறுசிந்தையினேசமிக=குறையாத அன்புமிக உள்ளத்தின் பெருவிருப்பானதுண்டாக, மாற்றாப்புரமாற்றியவேதியரை=அச்சரங்களு திரிபுரத்தை எரித்தருளிய வீரட்டேசரை, மருளும்பிணியாயையறுத்திவான்=தனக்கு மயக்கத்தைவினைக்கும் சூலைநோயையும் பிறவிக்ஷேதுவான மாயாமலத்தின் பந்தத்தையும் நீக்கும்படி; கூற்றாயினவாறுவிலக்ககிலீரெனநீடிய=கூற்றாயினவாறு விலக்ககிலீர்ஒன்று முதலெடுத்த, கோகிரிபுரப்பதிகப்போற்றால்=குற்றமற்ற திருப்பதிகத்தின் துதியினால், உலகேழின்வருந்துயரும்போமாறு=தந்துயரென்றி ஏழுலகத்தாருக்குவரும் துன்பமும் நீங்கும்வண்ணம், எதிரின்றுபுகன்றனர்=சிவபிரான் திருமுன்னேநின்று பாடியருளினார்.—எ-று. ஆல்-அசை.

இத்திருப்பதிகம் ஒதுங்கால் மண்ணுலகின்கணுள்ளாமை மனந்துயராக்கி இறைஞானங்கொடுத்துப் பிறவிநோயைக் கெடுத்தலன்றி விண்ணுலகின்கணுள்ளாராயும் கேட்டமாத்திரத்தால் சிவஞானமுடையராகச் செய்தலின் உலகேழின் வருந்துயரும் போமாறென்றார். (எ)

திருச்சிற்றம்பலம்

திருவதிகைவீரட்டானம் - பண் - கொல்லி.

கூற்றாயினவா றுவிலக்ககிலீர் கொடுமைபலசெய்தன,நானறியே நேற்றாயடிக்கேயிரவுமபகலும் பிரியாதுவணங்குவனெப்பொழுதும் தோற்றாதென்வயிற்றினகமபடியே குடரோடுதொடக்கிமுடக்கியிட ஆற்றேனடியேனதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே. (க)

நெஞ்சம்முமக்கேயிடமாகவைத்தே னினையாதொருபோதுமிருந்தறியேன் வஞ்சம்பிதுவொப்பதுகண்டறியேன் வயிற்றோடுதொடக்கிமுடக்கியிட நஞ்சாகிவந்தென்னைநலிவதனை நணுகாமற் றுரந்துகரந்துமிட ரஞ்சேலுமென்னீரதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே. (உ)

பணிநதாரனபாவங்கள்பாற்றவல்லீர் படுவெண்டலையிற்பலிகொண்டு
மூல்வீர், துணிநதேயுமக்காட்செய்துவாழ்வுற்றாரு சுடுகினறதுஞ்லைதவிரத்
தருளீர், பிணிநதார்பொடிக்கொண்டுமெய்ப்பூசலல்லீர் பெற்றமேறதுகந்திர
சுற்றுமவெண்டலைகொண், டணிநதீரடிக்கேளதிகைக்கெடில வீரட்டானத்
துறையம்மானே. (ங)

முன்னமமடியேனறியாமையினான் முனிநதென்னைநலிந்துமுடக்கியிடப்
பின்னையடியேனுமக்காளுமபட்டேன் சுடுகினறதுஞ்லைதவிரத்தருளீர்
தன்னையடைநதார்வினைதீர்ப்பதனறே தலையாயவாதங்கடனாவதுதா
ன்னனநடையாரதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே. (ச)

காத்தாள்பவாகாவலிகழ்ந்தமையாற் கரைநின்றவாகண்டுகொள்ளென்று
சொலி, நீததாயகயமபுகநாகியிட நிலைக்கொள்ளுமவழித்துறையொன்றறி
யேன், வார்த்தையிதுவொப்பதுகேட்டறியேன் வயிறறேடுதொடக்கிமுட
க்கியிட, வார்த்தார்புனலாரதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே டு

சலமபூவொடுதூபமறந்தறியேன் றமிழோடிசைபாடனமறந்தறியே
னலநதீங்கிலுமுன்னைமறந்தறியே னுனனமென்னவின்மறந்தறியே
னுலநதாரதலையிற்பலிகொண்டுமூல்வா யுடனுள்ளுறுஞ்லைதவிரத்தருளா
யலநதேனடியேனதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே. (சு)

உயர்ந்தேன்மனைவாழ்க்கையுமொன்பொருளு மொருவர்தலைகாவலிலா
மையினால், வயநதேயுமக்காட்செய்துவாழ்வுற்றாரு வலிக்கின்றதுஞ்லைதவிர
த்தருளீர், பயநதேயென்வயற்றினகமபடியே பறித்துப்புரட்டியறுத்ததிர
டாநா, நயாநதேனடியேனதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே ()

வலித்தேன்மனைவாழ்க்கைமகிழ்ந்தடியேன் வஞ்சமமனமொன்றுமி
லாமையினாம், சலித்தாலொருவாதுணையாருமிலைச் சங்கவெண்குழைக்கா
துடையொம்பெருமான், கலித்தேயென்வயற்றினகமபடியே கலக்கிமலக்கி
ட்டுக்கவாநதுதினன், அலுத்தேனடியேனதிகைக்கெடில வீரட்டானத்து
றையம்மானே. (அ)

பொன்போலமிளிரவதொர்மேனியினீர் புரிபுன்சடையீர்மெலியுமபிறையீர்
துன்பேகவலைபினியென்றிவற்றை நனுநாமறறுநதுகரநதுமிடி
னென்போலிகளுமமையினித்தெளியா ரடியார்படுவதிதுவேயாகி
லன்பேயமையுமதிக்கைக்கெடில வீரட்டானத்துறையம்மானே (க)

போததாயங்கோராணையினீருரிதோல் புறங்காடாங்காடமாடவல்லா
யாரத்தாரரககன்னைமால்வகாகி மூடாததிட்டருளசெய்தவதுகருநாய்
வோத்துமபுரண்டுமவிழுந்துமெழுந்தா வெனவேதனையானவிலக்கியிடா
யாரதார்புனல்குழதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே. (கௌ)

திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம் - நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.

இந்தப்பதிகம் - சூலைநோய்தீர ஓகியருளியது.

மன்னும்பதிகம் மதுபாடியபின் வயிறுற்றொரு லைமறப்பிணிதான் அந்நின்றநிலைக் கண்கன்றிடலும் மடியேனுயிரோ டருடந்தெனச் செந்நின்றபரம் பொருளானவர்தர திருவாரருள்பெற் நசிம்புடையோர் முன்னின்றதெருட் சிமருட்சியினான் முதல்வன்கருணை கடன்முழுகினோ.

(இ-ள்.) மன்னும்பதிகம்மதுபாடியபின்=நிலைபெற்ற திருப்பதிகத்தைப் பாடிய பின்பு, வயிறுற்றொரு லைமறப்பிணி=வயிற்றினிடத்துத் தங்கிவருத்திய கொடிய சூலைநோ யானது, அந்நின்றநிலைக்கண்கன்றிடலும்=அவ்வாறு வேதனைசெய்து நின்றநிலைமையி னின்ற நீங்கவும், அடியேனுயிரோடருடந்தென=அந்நோய் நீக்கம் அடியேனது உயி ரையும் திருவருளையும் கொடுத்ததென்று, செந்நின்றபரம்பொருளானவர்தம் = செவ்வ நை வெளிபபட்டுநின்ற உலககாரணரான சிவபிரானது, திருவாரருள்பெற்றசிம்பு டையோர்=மோட்சலட்சுமிகுடிமான திருவருளைப்பெற்ற மேன்மையையுடைய மரு ணீக்கியார், முன்னின்றதெருட்சிமருட்சியினால்=தன்னிடத்துதித்த தெளிவுமயலினால், முதல்வன்கருணைக்கடன்முழுகினர்=சிவபிரானது திருவருளாலாகிய பேரானந்தக் கட வில் மூழ்கினார்.—எ-று தான-ஏ-அசை.

அந்நோய்நீக்கம் உடம்பினின்று உயினை நீங்காமற்செய்தலும் அருண்மார்க்கத் திற் புழுத்தலும் திருவருளால் விளைத்தலின் உயிரோடருடந்தென்றார் தெளிவுமயலா வது.—உலகப்பொருளிற் பற்றுடையாளுக்கு அபபற்றுமுறுகிவளருங்கால் தன்வசமாக்கி நிற்கல்போலப் பரஞானப்பற்றுகிய மெய்யுணர்ச்சி முறுகிவளருங்கால் தன்வசமாகி நிற்கல் அபபேரன்பால் இடையறாத ஞானானந்தமடைதலில் கருணைக்கடல் மூழ்கினர் என்றார். (எக)

அங்கங்கடங் கவுரோமமெலா மடையபுளகங் கண்முகிழ்த்தலரப் பொங்குமபுனல்கண் கள்பொழிந்திழியப் புவிமீதுவிழுகு துபுரண்டயர்வார் இங்கென்செயலுற் றபிழைப்பதன லேறாதபெருந திடரேறிடநின் [வார். நங்குங்கருணைப் பெருவெள்ளமிடத் தகுமோவெனவின் னனதாமொழி

(இ-ள்) அங்கங்கடங்கவுரோமமெலாமடைய=திருமேனி முழுதுமுள்ள உரோமங்களெல்லா மொருங்கு, புளகங்கண்முகிழ்த்தலர=புளகாங்கிதமாய் விகசித்துத் தோற்ற, பொங்கும்புனல்கண்கள்பொழிந்திழிய = இடையறாது சொரிகின்ற ஆனந்த பாஷபமானது கண்களினின்றும் ஒழுக, புவிமீதுவிழுகுதுபுரண்டயாவார்=நிலத்தில் விழுகுது புரண்டு ஆனந்தபரவசமாகின்ற அமருணீக்கியார், இங்கென்செயலுற்றபி �ழைப்பதனால்=இவ்விடத்து என்செயலாலவந்த தவறுகாரணமாக, ஏறாதபெருந்திடரே றிட=பாய்ச்சுதற்கரிய பெரிய மேட்டின்கண பாயும்படி, நின்றங்குங்கருணைப் பெரு வெள்ளமிட=உம்முடைய நிலைபெற்ற கருணையாகிய பெரிய நீரோப்பாய்ச்ச, தகுமோ வெனவின்னனதாமொழிவார்=தக்கதா என்று இவ்வாறான மொழிகளை எடுத்துக்கூறு வார்.—எ-று.

உரோமம் அச்சமிகுதியானும் ஆர்வமிகுதியானும் முகிழ்க்குமேனும் ஈண்டு ஆர் வமிகுதிப்பற்றியேகொள்க. ஏறாதபெருந்திடர் என்றதனால் திருவருட்பாத்திராதற்குரி யனாகாமல் தன்குற்றத்தால் புன்சமயத்துப்புகுந்து இருந்த தன்னைத்தடுத்தாண்ட அரு மைப்பாடு பெரிதாயிருந்ததென்பது போந்தவாறுணர்க. அக்கருணை பந்தமுத்தி இரண் டினும் நீங்காநிருத்தலிற் றங்குங் கருணையென்றார். (எஉ)

திருநாவுக்கரசுசுவாமிகள்புராணம்

பொய்வாய்மைபெருக்கியபுன்சமயப் பொறையில்சமணீ சர்புறத் துறையாம், அவ்வாழ்குழியின் கண்விழுந்தெழுமா றறியாதமயங் கியவம புரிவேன், மைவாசநறுங் குழன்மாமலையான் மணவாளன்மலாக் கழல்வந் கடையும், இவ்வாழ்வுபெறத் தருகுலையினுக் கெதிர்தெய்குறையென் கொ லெனத்தொழுதார்.

(இ-ள்.) பொய்வாய்மைபெருக்கிய=பொய்யை மெய்யாக விரித்துக் கூறுகின்ற, புன்சமயப்பொறையில்சமணீசர்=புன்சமயததையுடைய பொறுமையில்லாத சமணராகிய நீசர்கள் அனுஷ்டிக்கும், புறத்துறையாமல்வாழ்குழியின்சுணவிழுந்து=புறச் சமயமாகிய அந்த படுகுழியில் விழுந்து, எழுமாறறியாதமயங்கியவம்புரிவேன்=அதிலின்றும் ஏறும்வழியை அறியாமல் மயக்கமடைந்து அவத்தொழில் செய்கின்ற நான், மைவாசநறுங்குழன்மாமலையான்மணவாளன்=மயிர்ச்சாந்து கமழும் நறுவிய கேசபாரத்தையுடைய உமாதேவியார்க்கு நாயகராகிய சிவபிரானது; மலாக்கழல்வந்தடையும்=ஜாமலா மலர்போலும் திருவடினை வந்துசாரும்; இவ்வாழ்வுபெறத்தருகுலையினுக்கு=இப்பெரிய வாழ்வைப் பெறுமபடி கொடுக்கின்ற சூலேநோய்க்கு, எதிர்தெய்குறையென் கொலெனத்தொழுதார்=எதிராகச் செய்கின்ற இன்றியமையாத வபகாரம் யாதென்று அச்சூலேநோயைச்சட்டி வணங்கினா.—எறு.

குறை=இன்றியமையாத உபகாரம். மலர்க்கழல் வந்தடையு மில்வாழ்வாகிய திருவருளானந்தத்தை யானடையக கொடுக்கும் சூலேநோய் அத்திருவருள்வடிவாதவின் அத்தின்றுரியமையா உபகாரம யாதென்று அதனைத் தொழுதனொன்க. (எங்)

மேவுற்றவிலவே லையினீடியசீர வீரட்டமமர் தபிரானருளப், பாவுற்றலர்செந் தமிழின்சொல்வளம் பதிகத்தொடைபா டியபான்மையினால், நாவுக்கரசென் றுலகேழினுநின் னுமங்கணயப் புறநண்ணுகவென், நியாவார்க்கும்வியப் புறமஞ்சுறைவா னிடையெயொருவாய் மையெழுந்ததுவே.

பொரு (இ-ள்.) மேவுற்றவிலவேலையில்=இவ்வாறு துதிசெய்த சமயத்து, நீடியசீரவீரட்டமமர்தபிரானருள=உயர்ந்த புகழினையுடைய திருவீரட்டத்தில் வீற்றிருந்தருளும் சிவபிரான் அருள்செய்த காரணத்தால்; பாவுற்றலர்செந்தமிழின்சொல்வளம்பதிகத்தொடை=செய்யுளுக்கிணைத்து விளங்கிய செந்தமிழ்ச் சொல்வளமமைந்த திருப்பதிகமாலையை; பாடியபான்மையினால்=பாடியருளிய முறைமையினால்; நாவுக்கரசென்றுலகேழினும் = திருநாவுக்கரசென்று ஏழுலகின்கண்ணும், நின்னுமநயப்புறநண்ணுகவென்று=உன்னுடைய பெயர் சிறந்து விளங்கத்தக்கதென்று, யாவார்க்கும்வியப்புற=அங்குள்ள யாவார்க்கும் வியப்புண்டாகும்படி; மஞ்சுறைவானிடையொருவாய்மையெழுந்தது=மேகங்கள் வாழ்கின்ற வானினிடத்து ஒரு அசரீரிவாக்குதித்தது.—எறு. கள்-ஏ - அசைநின்னன்னும நயப்புறவென்றும்பாடம். (எச)

இத்தன்மைகிகழ்ந் துழிநாவினமொழிக் கிறையாகியவன் பருமிந்நெடுநாட், சித்தந்திகழ்தீ வினையேனடையுந் திருவோவிதுவென் றுதெருண்டறியா, அத்தன்மையனு யவிராவணனுக் கருளுங்கருணைத் திறமானவதன், மெய்த்தன்மையநிந் துதுதிப்பதுவே மேல்கொண்டெவணங் கினர்மெய்யுறவே,

கூடகையுடையபெருமைகளைப் பால்லாம தெரிந்திருந்தும்

(இ-ள்.) இத்தன்மைநிகழ்ந்துழி—இவ்வாறு வானின்கண் அசரீரிவாக் குதித்த வீடத்து, நாவின்மொழிக்கிறையாகியவன்பரும்—திருநாவுக்கரசென்னும் திருப்பெயர் தாங்கிய அவ்வடியவரும், இந்நெடுநாட்சித்தந்திகழ்தீவினையேன்—இந்த நெடுநாளாகத் தீவினைவிளங்கிய சித்தத்தை யுடைய யான், அடையுந்திருவோவிதுவென்று—அடையுந் தரமான செல்வமோ இதுவென்று, தெருண்டறியாவத்தன்மையனையவிராவண்ணுக்கு— சிவபிரான் பெருமையைத் தெளிநதுள்ளவாற்றியாத அஞ்ஞான முடையனைய இராவண்ணுக்கும், அருளுங்கருணைத்திறமான—அருள்செய்கின்ற காரணியத்தின் கூறுபாடான, அதன்மெய்த்தன்மையறிந்து—அத்திருவருளின் உண்மைப்பகுதியை யறிந்து, துதிப்பதுவேமேல்கொண்டு வணங்கினாமெய்யுற—தம்பதிகத்தில் துதிககின்றதையே நியமமாகக்கொண்டு சாஷ்டாங்கமாக நிலமுறவணங்கினோ.—எ-று.

அத்தன்மையனைய விராவண்ணன் என்றதனால் தன்மை மகியாது செருக்குற்றத் திருக்கயிலையை எடுத்த இராவண்ணெனதும், அருளுங்கருணைத்திறம் என்றதனால் வழத் துங்கால் அவனிடத்து வெறுப்பினறி யருளும் பரங்கருணைத் திறமென்றும், துதிப்பதுவே மேல்கொண்டு என்றதனால் பத்தாவதுபாடலில் அவ்விராவண்ணைவைத்துப் பாடினொன்றுங்கொள்க. (எடு)

பரசுங்கருணைப பெரியோனருளப் பறிபுன்றலையோர் நெறிபாழ்பட வந், தரசிங்கருள்பெற் றுலகயந்ததென வடியாபுடைசூழிதிகைப்பதி தான், முரசம்படகந் துடிதண்ணுமையாழ் முழவங்கிளைதுந் துபிகண்டையுட், லரிசைங்கொலியெவ குமுழங்குதலா னெடுமாகடலென் னகிறைந்துளதே.

(இ-ள்.) பரசுங்கருணைபபெரியோனருள—யாவரும் துதிக்கும் கருணையையுடைய சிவபிரான் னுள்ளசெய்ய, பறிபுன்றலையோர் நெறிபாழ்பட—யிர் பறித்த புல்லிய தலையையுடைய சமணர்சமயம் அழிபுமபடி, வந்தரசிங்கருள்பெற்றுலகயந்ததென—திருநாவுக்கரசு இவ்வீடத்துவநது திருவருளைப்பெற்றதனால் உலகம்பிழைத்ததென்று சொல்லி, அடியாபுடைசூழிதிகைப்பதி—அடியார்கள அருகிற்கும்பந்த திருவதிவகத்தலமானது; முரசம்படகந்துடி தண்ணுமையாழ்—முரசப்பறையும் படகப்பறையும் துடியும் தண்ணுமைப்பறையும் யாழும், முழவங்கிளைதுந் துபிகண்டையுடன்—மத்தளமும் புள்ளங்குழலும் துந்துபியும் கண்டாமணியோடு; லரிசைங்கொலியெவ்குமுழங்குதலால்—வரிசையான சங்குகளின் ஒலியும் எவ்வீடத்தும ஒலித்தலால், நெடுமாகடலென்னகிறைந்துளது—நீண்ட பெரிதாகிய கடலொலிபோல அவ்வொலிகளால் நிறைந்தது —எ-று. தான் - ஏ - அசை. (எசு)

மையற்றுறையே நிமிசிழந்தலாசீ வாசீசாமுனத் தொடுவாய்மையுடன் மெய்யுற்றதிருப பணிசெய்பவராய விரவுஞ்சிவசின் னமவிளங்கிடவே யெய்துற்றதியா மனமுண்ணாவு மீறின்றியெழுந் திருவாசகமுந் கையிறநிகழும் முழைவாரமுடன் கைதொண்டுகலந் துகசிரதனரோ.

(இ-ள்.) மையற்றுறையே நிமிசிழந்தலாசீ வாசீசாமுனத்—மயக்கமாகிய சமணமென்னும் படுகுழியின் களையேறி அதனால் மகிழ்ச்சிடைந்து பரம்பிய புகழையுடைய திருநாவுக்கரசர், மனத்தொடுவாய்மையுடன் மெய்யுற்றதிருப்பணிசெய்பவராய்—மனத்தோடு சோந்த உண்மையினால் மெய்ம்மையான திருத்தொண்டெய்யுந் கருததுடைய ராய்; விரவுஞ்சிவசின்னம்விளங்கிட—திருமேனியில் நெருங்கிய விபூதி உருத்திராகக்

கன் பிரகாசிக்க; எய்துற்றதியானமரூவுணர்வும்—திருவருளால் தம் உள்ளத்துதித்த திருவடித்தியானம் நீங்காத உணர்ச்சியும், ஈறின்றியெழுந்திருவாசகமும் = அவ்வுணர்ச்சியோடு வரம்பின்றி உதிக்கும் திருப்பதிகமும், கையிற்றிகழுமமுழைவாரமுடன்—அவ்வுணர்ச்சியோடு திருத்தொண்டுசெய்யு நிமித்தம் திருககரத்திலேந்நிய உழைவாரத்தோடும்; கைத்தொண்டுகலந்துகசிந்தனா—காயிகமாகிய திருத்தொண்டையும்செய்து மனமுருகினார்.—எ-று. ஏ - இரண்டும் அசை. (எஎ)

மெய்ம்மைப்பணிசெய்த தவிருப்பதனால் விண்ணோர்தனிநாயகனாகழலிற், நீமயிச்சைநிரமப வரம்பெறும் தன்மைப்பதிமே வியதீபதியார், பொய்ம்மைச்சமயப பிணிவிட்டவாழுன போதும்பிணிவிட்டருளிப்பொருளா, எம்மைப்பணிகொள் கருணைத்திறமிங் கியார்பெற்றனரென் னவிதைஞ்சினோ.

(இ-ள்.) தம்மிச்சைநிரம்பவரம்பெறும் உண்மையான திருத்தொண்டு செய்ததனால் சிவபிரானுக்குதித்த கருணையினால், மெய்ம்மைப்பணிசெய்தவிருப்பதனால் தங்கருத்து நிரம்பும்படி வரததைப் பெறுதற்கேதுவான, அததன்மைப்பதிமேவியதீபதியார்—அத்திருவதிகைப்பதியில வாசஞ்செய்துகொண்டிருக்கும் திலகவதியார்; பொய்ம்மைச்சமயப்பணிவிட்டவா—பொய்ச்சமயமாகிய பிணியை நீங்கித் தன் தம்பியார்; முன்போதும்பிணிவிட்டருளி—முன்னே ஈண்டு வருதற்கேதுவான சூலைநோயையனுப்பியருளி, எம்மைப்பொருளாப்பணிகொள்கருணைத்திறம்—எம்மையும் ஒருபொருளாகப் பணிகொண்ட கருணையின் பகுதியை, இவகியார்பெற்றனனொன்னவிண்ணோர்தனிநாயகனாகழலிலிதைஞ்சினா—இவ்விடத்து யார்பெற்றார்களென்று தேவர்களுக்கு உபபற்ற முதல்வராகிய சிவபிரான் திருவடிகளில் வணங்கினா —எ-று. ஏ-அசை

மெய்ம்மைப்பணி—காயவாகு மனங்கொருபட்டபணி, விருப்பதன லென்றதற்குத் திலகவதியார் பத்திமையாலென்றுபாபினுமமையும், அவ்வாறுநாக்குங்காலவிருப்பதினை விதைஞ்சினானக கூட்டிக (எஅ)

வேறு
இன்ன தன்மையி லிவாசிவ நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடா நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற்
புன்மை யேபுரி யுமணாதாங் கேட்டது பொருராய்.

(இ-ள்) இன்னதன்மையிலிவா சிவநெறியினையெய்தி—சூலைநோய் காரணமாய் ஆண்டவரசு சைவநெறியையடைந்து, மன்னுபேரருள்பெற்றிடா நீங்கியவண்ணம்—நிலைபெற்ற திருவருளைப்பெற்றுப் பிறவித்துன்பத்தை நீங்கிய முறைமையை; பன்னு தொன்மையிற்பாடலிபுத்திரநகரில்—எடுத்துக்கூறும் பழமையினையுடைய பாடலிபுத்திரமென்னும் நகரத்தில்; புன்மையேபுரியுமணாதேட்டதுபொருராய்—புன்றொழிலையே விரதமாகக்கொண்டொழுகும் சமணர்கள் கேள்வியுற்ற அதைப்பொருதவர்களாய்.—எ-று. தாம்-அசை. (எஆ)

தருமசே னர்க்கு வந்தவத் தடுப்பருகு சூலை
யொருவ ராலுமிங் கொழிந்திடா மையிலவ ருயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துத்ம பிணியொழிந் துயந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந் ததுவென மருள்வார்.

(இ-ள்.) தருமசேனர்க்குவநதவத் தடுப்பருஞ்ஞலை=நம் சமயத்திருந்த தருமசேன னென்னும் குரவருக்குவந்த எவ்வாற்றினும் தடுத்தற்கரிய கொடிய அச்சுலேநோயானது; ஒருவராலுமிங்கொழிந்திடாமையில்=இவ்விடத்துள்ள ஒருவராலும் நீங்காத படியால்; அவருயப்போய்ப் பெருஞ்சைவராய்ப்பெயாந்து=அவருயும்பொருட்சென்று முன் போல மிகக் சைவராகி மீண்டு; தம்பினியொழிந்துய்ந்தார்=தம்முடைய சூலைநோய் நீங்கிப் பிழைத்தார் அதனால், மருவுநம்பெருஞ்சமயம் வீழ்ந்ததுவெனமருள்வாரா=நிலையாயுள்ள நமது பெரிய மதமானது அழிந்ததென்று மயங்குவாராயினா.—எ-று.

வீழ்ந்தது எனத்துணிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாகக் கூறப்பட்டது (அ0)
மீலையும் பல்சம யங்களும வென்று மற்றவரால்
கிலையும் பெற்றவிக நெறியினி யழிந்ததென நழுங்கிக்
கொலையும் பொய்மையு மிலமென்று கொடுந்தொழில் புரீசுவார
தலையும் பீலியுந் தாழ்வந் தொருசிறை சாரந்தார்.

(இ-ள்.) மீலையும்பல்சமயங்களுமவென்று=ஒன்றோடொன்று மாறுபட்ட பல சமயங்களையும் வாதித்துவென்று, மற்றவரானிலையும்பெற்றவிற்கெறி=அச்சமயிகளால் அழியாமையையும் பெற்ற இந்தச்சமயமானது, இனியழிந்ததென்றழுங்கி=இனியழிந்து போயிற்றென்று வருந்தி, கொலையும்பொய்மையு மிலமென்று=கொலைதொழிலும் பொய்சொல்லுதலும் யாம் செய்யாமென்றுகொடுந்தொழிலபுரிவோர்=கொடுந்தொழிலையே செய்யும் சமணர்கள், தலையும்பீலியுந்தாழ்வந்தொருசிறை சார்ந்தார்=தலையும் பீலியும் தாழும்படி வந்து ஓரிடத்துக் கூடினார்கள் —எ-று.

தம்மதம் தாழ்வடைந்த நாணத்தால் தலையும் அவ்விசனத்தாற் கைசோர்தலிற் பீலிகன்றையும் தாழ்வந்தனானகொள்க. (அக)

இவ்வ கைப்பல வமணாக யெருட னீண்டி.
மெய்வ கைத்திற மறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவ னுகிரும் விருத்தியுந் தவிரகுகுமற றினிராளு
செய்வ தென்னென வஞ்சனை தெரிநதுகித் திரிப்பார

(இ-ள்) இவ்வகைப்பல வமணாகயெருடனீண்டி=இவ்வாறாகப் பலசமணர்களதுயரத்தோடுகூடி; மெய்வகைத்திற மறிந்திடில்=உண்மைப்பகுதியின் கூறுபாட்டை அறிந்தால்; வேந்தனும்வெகுண்டு=பலவனும் கோபங்கொண்டு, சைவனுகிரும்விருத்தியுந்தவிர்க்கும்=சைவனுகி நம்முடைய ஜீவனத்தையும் நிறுத்துவான், மற்றினிராளுசெய்வதென்னென=இதற்கு வேறுநாம் இனிச்செய்யலாவது யாதென்று, வஞ்சனைதெரிந்து கித்திரிப்பார்=இதற்கிவ்வாறாகச் சொல்லவேண்டுமென்றெண்ணிக் கற்பிப்பாராயினார்.—எ-று.

நன்செய்தித்தல் பொய்யை மெய்போலக்கற்பித்தல். (அஉ)

தவ்வை சைவத்து நிறமலிற் தருமசே னருநதாம்
பொய்வ குத்ததோர சூலைதீந் திலதெனப் போயிங்
கெவ்வ மாகவந் தெய்திறந் சமயலங் கனமுந்
தெய்வ நிகதையுஞ் செய்தன னொன்சொலத் தெளிநதார்.

(இ-ள்.) இங்கெவ்வமாகவந்தெய்தி=இவ்விடத்துக் கபடமாக வந்திருந்து (எல்லாநூல்களையும் சுற்றுக்கொண்டு), தவ்வைசைவத்துநிறமலில்=தன் தமக்கையார் சைவ சமயத்தில் நிற்கின்றபடியால்; தருமசேனரும்=தருமசேனரும், தாம்பொய்வகுத்ததோர்

சூலை=தாம் பொய்யாக வகுத்த ஓர் சூலைநோயானது, தீர்த்தில்தெனப்போய்=எம்மிடத் துள்ள நோய் தீர்க்கும் விஞ்சைகளால் நீங்கவில்லை யென்றுசொல்லி அங்குச்சென்று; கஞ்சமயலங்கனமும்=கமமுடைய சமயலங்கனத்தையும்; தெய்வநீந்தையுஞ் செய்தன னொன்=நந்தெய்வ நீந்தையையும் செய்தனனொன்று, சொலததெளிந்தார்=அரசனுடன் சொல்லுதற்கு நிச்சயித்தார்கள்.—எ-று.

லங்கனம்=தாண்டெல் அதாவது விடெல், தருமசேனருமென்னும் உம்மை தவ்வைசைவத்துநிற்றலில் தருமசேனருமென இறந்ததாழியிது. அரசன் அச்சூலை இச்சமயத்தில் நீங்காதிருந்த தென்றையுறும் பொய்வகுத்ததோர் சூலை என்றும், அதனால் அது நமக்குக் கண்கூடான மந்திரசாதனங்களால் தீரவில்லையென்னும் கருத்தால் தீர்த்தில்தெனப் போயென்றும், நோய்நீங்கிய காரணத்தால் அத்திருவதிகை சென்றன னோனும் சமயாசாரத்தை ஒழியாதிருத்தல்வேண்டும்; அவ்வாறின்றி ஒழிந்தனனொன்றுங் கருத்தால் சமயலங்கனமென்றும், சமயலங்கனம்செயினும் தெய்வநீந்தை செய்யாதிருந் தல் நலம் அவ்வாறின்றித் தெய்வநீந்தையும் பாசரங்களார் செய்தனனொனத் தெய்வநீந் தை என்றும் கூறினொன்க.

(அ௬)

சொன்ன வண்ணமே செய்வது துணிந்ததுன் மதியோர
முன்ன நாஞ்சென்று முறைப்படு வோமென முயன்றே
யின்ன தன்மையி லிருட்குழாஞ் செல்வது போல
மன்ன னாகிய பல்லவ னகரில்வந தணைந்தார.

(இ-ள்) சொன்னவண்ணமேசெய்வதுதுணிந்த=சொல்லிய பிரகாரமே செய் யும்படி நிச்சயித்த, துன்மதியோர்=நன்மதியல்லாத சமணர்கள், முன்னநாஞ்சென்று முறைப்படுவோமெனமுயன்று=அரசன் இதைக் கேள்விப்பட முன்னம் நாம் அவனிடத்திற்சென்று முறையிடவோமென்று முயற்சித்து, இன்னதன்மையிலிருட்குழாஞ்செல்வதுபோல=இவ்வகையான முறைமையினால் இருட்கூட்டமானது சஞ்சரிப்பதுபோல, மன்னனாகியபல்லவனகரில்வந்தணைந்தார்=சோழவம்சத்தரசனாகிய பல்லவராசனுடைய நகரத்தில்வந்து சேர்ந்தார்கள்.—எ-று. ஏ-அசை.

பல்லவன்=நடுநாட்டிலிருக்கும் சோழவம்சத்தரசன்.

(அசு)

உடையொழிந்தொரு பேச்சிடை யினறிநின் றுண்போர
கடையணைந்தவன் வாயில்கா வலருக்கு நாவகள்
அடையவநதமை யரசனுக் கறிவியு மெனன
இடையறிந்துபுக் கவருநத மிறைவனுக் கிசைத்தார.

(இ-ள்) உடையொழிந்தொருபேச்சிடையின்றிநின்றண்போர் = ஆடையுடாமல் உண்ணுங்கால் ஒருநாயுமாடாமல் நின்றுகொண்டெண்ணும் அமணர்கள், கடையணைந்த=அரண்மனைவாசலில்வந்து, அவன்வாயில்காவலருக்கு=அவ்வரசனது வாயிலாளருக்கு, நாங்களடையவந்தமை = நாமெல்லாம் ஒருவருசேர்ந்துவந்த செத்தியை; அரசனுக்கறிவியுமென்ன=எம்மரசனுக்குத் தெரிவியுங்களென்று சொல்ல, அவருமிடையறிந்துபுக்கு=அவ்வாயிலாளரும் சமயம்பார்த்து அரசனமனைக்குள்ளே டுகுந்து, தமிழை வனுக்கிசைத்தார்=தம் அரசனுக்குச் சொன்னார்கள்.—எ-று.

உண்ணும்போ துளையாடாமை பழுதாயினவாறென்னெனின்; நீர்வேட்டன் முதலிய இன்றியமையாதவற்றிற்கும் உளையாடாது மனக்குறையோடினெல்லிற் பழுதாயிற்றென்க.

(அடு)

வேறு.

அடிகண்மா ரெல்லாரு மாகுலமாய் மிகவழிந்து
கொடிதுடங்கு திருவாயிற் புறத்தணைநதா னெனக்கூற
வடிநெடுவேன் மன்னவனு மற்றவர்சார் பாதவினற்
கழதணைவா னீவாக்குற்ற தென்கொலெனக் கவன் றுரைத்தான்.

(இ-ள்.) அடிகண்மா ரெல்லாருமாகுலமாய் மிகவழிந்து=சாதுசரணங்களாகிய முனிவர்களெல்லாரும் வியாகுலத்தால் மிகவும் மனம்வருங்கி; கொடிதுடங்குதிருவாயிற் புறத்தணைந்தா னெனக்கூற=கொடியாடை அசைகின்ற அசன்மனைவாயிலின் புறத்தே வந்தார்களென்று சொல்ல, வடிநெடுவேன் மன்னவனுமவர் சார்பாதவினால்=கூடாமையான நீண்ட வேலையேந்திய அப்பல்லவனும் அச்சமணர்களுடைய மத உடன்பாடுள்ள வகுதலினால், கடிதணைவானவர்க்குற்ற தென்கொலெனக்கவன் றுரைத்தான்=அவ்வாறு வினாந்துவருதற்கு அவர்க்குற்ற துயரம் யாதென்று மனம் வருந்தி அழைத்துவரச் சொன்னார்.—எ-று. மற்று-அசை.

(அசு)

கடைகாவ லுடையார்கள் புகுதவிடக் காவலன்பா
னடையாடுந் தொழிலுடையார நண்ணித்தா மெண்ணியவா
றுடையாரா கியதரும சேனாபிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்கின் சமயமழித் தாரொன்றா.

(இ-ள்.) கடைகாவலுடையார்கள் புகுதவிட=வாயிலாளர்கள் அரண்மனையினுள் புகுவிக்க; காவலன்பானடையாடுந் தொழிலுடையார்நண்ணி=பல்லவனிடத்து உயிரோடு சஞ்சரிக்குந் தொழிலொன்றையேயுடைய சமணர்கள்சென்று; தாமெண்ணியவாறு=தாம் முன்சொல்ல நினைந்தவாறே, உடையாராகியதருமசேனா=தமக்கு முதல்வராகிய தருமசேனார், பிணியுற்றாராய்=சூலைநோயடைந்தவாபோற்காட்டி, சடையானுக் காளாய்=சிவனுக்கு அடிமையாய்; நின்சமயமழித்தாரொன்றா=உன்சமயத்தை அழித்துவிட்டார் எனறு கூறினார்.—எ-று

உறுதியுக்கும் அறம்புரிந்து அதனாற்பயனடைவதே மக்களுயிர்க்கு ஆக்கப்பாடு
அவ்வாறன்றி அறம்போற்காட்டியொழுதி அதன்பயனடையாமையின் நடையாடுந்தொழிலுடையாரொன்றார்.

(அசு)

விரையலங்கற் பல்லவனு மதுகேட்டு வெருண்டெழுந்து துன்புறு
புறையுடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பிணிகொண்டு
கொகிறந்த சமயத்தை யழித்தொழியப் பெறுவதே
கரையிறுவத் தீரதனுக் கென்செய்வ தெனக்கனன்றான்.

(இ-ள்.) விரையலங்கற் பல்லவனுமதுகேட்டு=வாசனைமமும் ஆத்திமாணியணிந்த பல்லவனும் அச்சமணர்கள் சொல்லிக்கேட்டு; வெருண்டெழுந்து=கோபம் கொண்டெழுந்து; புறையுடையமனத்தினராய்=குற்றந்தங்கிய மனமுடையவராய்; போவதற்குப்பொய்ப்பிணிகொண்டு=இம்மதத்தை விட்டுப்போகப் பொய்யாகியதோர் நோயைக்கற்பித்துக்கொண்டு; உகாசிறந்தசமயத்தையழித்தொழியப்பெறுவதே=புகழாற் சிறந்த நம் சமயத்தை யழித்து நீங்குவது தகுதியா தகுதியன்று; கரையிறுவத்தீர்=அளவுபடாத தவத்தையுடைய முனிவர்களே; அதனுக்கென்செய்வதெனக்கனன்றான்=அதற்குச்செய்யத்தக்கது யாதென்று கேர்பித்தான்.—எ-று.

(அசு)

தலைநெறியா கியசமயந் தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பி னெறியழித்த பொறியிலைய
யலைபுரிவா யெனப்பாவி வாயாலஞ் சாதுரைத்தார
கொலைபுரியா நிலைகொண்டு பொய்யொழுகு மமண்குண்டா.

(இ-ள்.) தலைநெறியாகியசமயந்தன்னையழித்து—மேலாம் நெறியாகிய ஆருகதம தத்தைக்கெடுத்து; உன்னுடையநிலைநின்றதொல்வரம்பின்—நீ அனுஷ்டித்துவரும் நிலை மையிலின்ற பழைய ஒழுக்கத்தின்; நெறியழித்தபொறியிலையை = நெறியைக்கெடு த்த அறிவில்லாதவனை, அலைபுரிவாயெனவாயால்அஞ்சாதுரைத்தார் = வருத்துவாயெ ன்று அஞ்சாது வாயாற் சொன்னார்கள், கொலைபுரியாநிலைகொண்டுபொய்யொழுகும்பா வியமண்குண்டர்—கொல்லா விரதமொன்றையே மேலான அறமெனக்கொண்டு அவ் வறத்திலும் பற்றிலராய்ப் பொய்யாக ஒழுகுகின்ற பாவிகளாகிய சமண்குண்டர்கள்.—

பல்லவனுக்கு வெகுளிமூட்டிங் கருத்தினராய் உன்வரம்பின் நெறியழித்த பொறி யிலையை என்றா. வரம்பினெறி யழித்தல்—அரசன் அம்மதத்தகை அவனானையை இகந்துசேறல். அவர்வாய் தீயமொழிபயின்றன என்பது விளக்குதற்கு வாயென வேண்டா கூறினர். ஓர்சிறிதும் குற்றமில்லாத தூயோரை வருத்தச் சொன்ன அவர் பெரும்பிழைகருகிப் பொய்யொழுகும் பாவியமண்குண்டர் என்றார். (அக)

அருள்கொண்ட வுணர்வின்றி நெறிகோடி யறிவென்று
மருள்கொண்ட மன்னவனு மநதிரிக டமைநோக்கித்
தெருள்கொண்டோ ரிவாசொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பாற் கொடுவாரு மெனபுகன்றான்.

(இ-ள்.) அருள்கொண்டவுணர்வின்றிநெறிகோடி—உயிரிடத்துவைத்த இரக் கத்தைத் தமக்குறுதியாகக்கொண்ட உணாவில்லாமல் முறைதவறி, மருள்அறிவென்று கொண்டமன்னவனும்—மயக்க உணர்வை அறிவென்றுகொண்ட பல்லவனும், மந்தி ரிகடமைநோக்கி—மந்திரிமார்களைப்பார்த்து, தெருள்கொண்டோரிவர்சொன்ன—தெளி வுடையவர்களாகிய இம்முனிவர்கள் குற்றஞ்சாட்டிச் சொன்ன, தீயோனைச்செறுவத ற்கு—அக்கொடிய தருமசேனைத் தண்டிப்பதற்கு; பொருள்கொண்டுவிடாது—அவ னிடத்துக் கைப்பொருள் வாங்கிக்கொண்டு விட்டுவிடாமல், என்பாற்கொடுவாருமென ப்புகன்றான்—என்னிடத்துக் கொண்டவாருங்கள் என்றுசொன்னான்—எ-று.

பொருள்கொண்டு விடாதென்பதற்கு அவனை ஒருபொருளாகக்கருகி விட்டு விடாமல் என்றுரைத்தது மொன்று. பொருளாகக் கருகிவிடில்—மேலாம் ஒரு அறநெறி யில் நிற்பாளைச்செறுதல் அறமன்று எனக்கருகிவிடல். நெறிகோடல்—பகைநொதுமல் நட்பு என்னும் மூவரிடத்தும் ஒப்பநாடி அறங்கூறுதா வழுவுதல். மருள்—வீபரீதம். மருளை அறிவென்று கொள்ளுதல்—பொய்யை மெய்யாகக் கொள்ளுதல். (கூ0)

அரசனது பணிதலைநின் றமைச்சர்களு மந்நிலையே
முரசுகிருந் தானையொடு முன்சென்று முகில்சூழ்ந்து
வினாசெறியுஞ் சோலைசூழ் திருவதிகை தனைமேவிப
பரசுமயுப் பற்றறுத்த பான்மையினா பாற்சென்றார்.

(இ-ள்.) அமைச்சர்களுமந்நிலையே—மந்திரிமார்களும் அ
துபணிதலைநின்று—அரசன் ஏவலைச் சிரமேற்கொண்டு; முரசுகிருந்தானையொடு முன்

சென்று=முரசப்பறையை ஒலிக்கின்ற சேனைகளோடு முற்பட்டுச்சென்று, முகிலும்துந்துவினாசெறியுஞ்சோலைமேல்=மேகங்களாற் சூழப்பட்டு வாசனைமழும் சோலைகள் சூழ்ந்த, திருவதிகைதனைமேலி=திருவதிகை என்னும் திருப்பதியை அடைந்து, பரசமயப்பற்றறுத்த=புறச்சமயமாகிய சைனமதத்தின்பற்றை முற்றத்திறந்த, பானமையினாற்பாற்சென்றா=திருநாவுக்கரசரிடத்துச் சென்றார்கள்—எ-று. (௧௧)

சென்றனைந்த வமைச்சருடன் சேனைவீ ரருளுகூழ்ந்து மின்றயங்கு புரிவேணி வேதியனா ரடியவரை யின்றுதுமை யரசனழைத் தெமைவிடுத்தான் போதுமென நின்றவரை நேர்நோக்கி நிறைதவத்தோ ருநாசெய்தார.

(இ-ள்) சென்றனைந்தவமைச்சருடன்சேனைவீரரும்=அத்திருவதிகையைச் சேர்ந்த மந்திரிமார்களோடு சேனாதிபர்களும், மின்றயங்குபுரிவேணிவேதியனாரடியவரைச் சூழ்ந்து=மின்போலவிளங்கும் முறுக்கிய சடைமுடியையுடைய சிவபிரான அடியவராகிய வாசேமுனிவரை ஒருங்குசேர்ந்து, இன்றுதுமையரசனழைத்து=இன்றைக்கு உமமை நம்மரசன் அழைத்துவரும்படி; எமைவிடுத்தானபோதுமென=எமமை அனுப்பினான் வருவீராக என்றுகூற, நின்றவரானோநோக்கிநிறைதவத்தோருநாசெய்தார்=நிரம்பிய தவத்தினையுடைய ஆண்டவரசு தன்னருகுநின்ற மந்திரிமுதலாயினானோரோபாத்தா அருளிச் செய்தார்.—எ-று. (௧௨)

நாமார்க்குங் குடியல்லோ மென்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிரமதிவாழ சடையானைத் தேமலைச் செந்தமிழின் செழுந்திருத்தான் டகம்பாடி யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.

(இ-ள்) நான்மறையின்கோமானை=நான்குவேதங்களின் உட்பொருளாய் முதல்வரை, நதியினுடன்குளிர்திவாழ்சடையானை=கங்கைநீருடன் தண்ணிய இளம்பிறைவாழும் சடைமுடியையுடையவரை, நாமார்க்குங்குடியல்லோமென்றெடுத்து=நாமார்க்குங் குடியல்லோமென்று முதலெடுத்து, தேமலைச்செந்தமிழின்=இனிய செந்தமிழ்ப் பாமாலைபாகிப, செழுங்கிருத்தாண்டகம்பாடி=இன்பத்தை விளக்கும் திருத்தாண்டகத்தாற்பாடி, நீரழைக்குமடைவு=நீலா அழைக்குமிபலபு, ஆமாநிலமென்றருள்செய்தார்=பொருத்தமாக இல்லோமென் றருளிச்செய்தார்—எ-று.

ஆமாநில மென்றதனால் நாம் அரசனகுடியாகில அவனைவலால் நீரழைத்தல் கடன். யாவாகும் மேலாம் இயலபுடைய சிவபிரான அடிமையாதலில் நீரழைத்தல் முறைமையன் றென்றானாக.

(௧௩)

மறுமாறறத் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

நாமார்க்குங்குடியல்லோநமனையஞ்சோ நரகத்திலிடாபபடோநடலை யில்லோ, மேமாப்போம்பினியறியோம்பணியோமல்லோ மின்பமேயெநநா னுநதுன்பமில்லை, தாமார்க்குங்குடியல்லாததன்மையான சங்கரனறசங்க வெண்குழையோகாதிற், கோமாறகேநாமென்றுமீளாவாளாய்க் கொய்மம லாசசேவடியிணையேகுறுகினேமே.

(௧)

அகவிடமேயிடமதாமூலகடோறு மட்டுன்பாரிட்டுன்பார்விலக்கா னாயம், புகவிடமாமம்பலங்களபூமிதேவி யுடன்கிடந்தாற்புரட்டாளபொய்

யன்றுமெய்யே, யிகலுடையவிடையுடையானேன்றுகொண்டா னினியே
துங்குறைவிலோமிடாகடாநதோந், துகிலுடுததுப்பொன்பூண்டுதிரிவார்
சொல்லுஞ் சொற்கேடகக்கடவோமோதுரிசறறேமே. (உ)

வாராண்டகொங்கையாசோமனை யிறசேரோ மாதேவாமாதேவாவென்
றுவாழத்தி, நீராண்டபுரோதாயமாடபெற்றே நீறணியுங்கோலமேநிகழ
பபெற்றேந், காராண்டமழைபோலககண்ணீர்சோரக் கனமனமேநன்மன
மாக்ககையபபெற்றேம, பாராண்டுபகடேறித்திரிவார்சொல்லும பணிகேட்
கககடவோமோபற்றற்றேமே. (ங)

உறவாவாருருத்திரபலகணத்தினோக னுடுபபனகோவணத்தொடுகி
ளுளவாமன்றே, செலுவாருருசெறமாட்டாநீமைதானு நனமையாசுசிறப
பதேபிறப்பிறசெல்லோ, நறவாரொனனிதழிநறுநதாரோனசீரார நமச்சி
வாயஞ்சொல்லவல்லோநாவாற், சுறவாருங்கொடியாளைப்பொடியாககண்ட
சுடாநயனசசோதியையேதொடாவுற்றேமே (ச)


என்றுநாமியாவாகருமிடைவோமல்லோ மிருநிலத்திலெமககெதிரா
வாருமில்லை, சென்றுநாஞ்சிறுதெயவஞ்சோவோமல்லோஞ் சிவபெருமான்
நிருவடியேசேரப்பெற்றே, மொன்றினற்குறையுடையோமல்லோமன்றே
யுறுமிணியாசெறலொழிநதிட்டோடிப்போனா, பொன்றினாதலைமாலைய
ணிநதசென்னிப புண்ணியனைநண்ணியபுண்ணியத்துளோமே. (ரு)

மூவுருவின்றுதலுருவாயிருநான்கான மூர்த்தியேயென்றுமுப்பத்து
மூவா, தேவாகருமிககோருஞ்சிறநதுவாழத்தினு செம்பவளத்திருமேனிச்
சிவனையென்னு, நாவுடையாநமையாளவுடையாரன்றே நாவலநீவகத்தி
னுக்குநாதரான, காவலரையேவிவிடுததானுங் கடவமலோங்கடுமையொ
டுகளவற்றேமே (சு)

நிற்பனவுடபபனவுநிலநீரு நெருப்பினெடுகாற்றுகிநெடுவானுகி,
யற்பொடுபெருமையுமாயருமையாகி யன்புடையாக்கெளிமையதாயக
கலாகாத, தற்பரமாய்ச்சதாசிவமாய்ததானுமியானு மாகிநின்றதன்மையனை
நனமையோடும, பொற்புடையபேசக்கடவோமபேயா பேசுவனபேசுது
மோபிழையற்றேமே (எ)

நாசனையெவவுலகினுக்குமிறைவன்றனை யிமையவாதமபெருமானை
யெரியாய்மிக்க, தேசனைசசெமமேனிலெண்ணீற்றானைச் சிலம்பபாயன்பொ
றபாவைநலஞ்செய்கின்ற, நேசனைநித்தலுநிளையபெற்றே நின்னுண்பா
ரொமமைநிளையச்சொன்ன, வாசகமெல்லாமநதோமன்றே வந்திராமன்ன
வனுவான்றானோ. (அ)

சடையுடையான்சங்ககருழையோகாதன் சாமபலுமபாமபுமணிநத
மேனி, விடையுடையான்வேங்கையதன்மேலாடை வெள்ளிபோற்புள்ளியு

[illegible]

ழைமான் றோல்சாரந்த, வுடையுடையான் மையுடையான் கண்ட நும்மோ
மெற்று முளராய்கின்ற, படையுடையான் பணிகேட்கு மபணியோமல்லோம
பாசமறவீசும்படியோநாமே (க௯)

நாவாரகம்பனையே பாடப்பெற்றோ நானற்றாரள்ளாமே விள்ளப்பெற்
றோ, மாவாவென்றெமையாள்வானமரநாத நயனெடுமாந்தறிவரியவன
லாய்நீண்ட, தேவாதிதேவன் சிவனென சிந்தை சோநதிருநதான் றென்றிசை
க்கோன்றினேவநது, கோவாடிக்குறநேவல்செய்கென்றலுங் குணமாகக்
கொள்ளோமென்குணததுனோமே. (௧௦)

திருச்சிற்றம்பலம்.

ஆண்டவர சருள்செய்யக கேட்டவரு மடிவணங்கி
வேண்டியவாக கொண்டேக விடையுதைததார திருத்தொண்டர்
என்டுவரும் வினைகளுக்கெம பிரானுள்ளனென நிசைந்திருநதார
மூண்டசின்ப போமன்னன் முன்னணைநது கறிவித்தார.

(இ-ள்) ஆண்டவரசருள்செய்யக கேட்டவரும் = ஆளுடைய அரச இவ்வாறரு
ளிச்செய்ய அதைக்கேட்ட மந்திரி முதலானவர்களும், அடிவணங்கி வேண்டியவாக்கொ
ண்டேக அவர் திருவடிகளில் வணங்கிக் குறையிரந்து அவரை அழைத்துக்கொண
டுபோக; விடையுதைத்தார திருத்தொண்டர் = சிவபிரான் அடியாகிய அவ்வாசீசமுனி
வரும்; என்டுவரும் வினைகளுக்கு = இங்கே இவ்வரசருலவரும் இடுக்கணைக்களைதற்கு,
எம்பிரானுள்ளனென்றிசைந்திருந்தார் = தடுத்தாட்கொண்ட எம்பிரானுள்ளொன்று மன
மொருடபட்டு அங்கிருந்தருளிநா, மூண்டசின்ப போமன்னன் முன்னணைந்தங்கறிவித்
தார் = அம்மந்திரி முதலானவர்கள் சொலித்தெழும் கோபத்தியினையுடைய போர்த்தொ
ழிலில் வல்லவனாகிய பல்லவனிடத்திற்சென்று தெரிவித்தார்கள். — எறு.

இடுக்கணைக்குதற்கு முதல்வனுனாகப் பிறரானு இடுக்கண் யாதுசெய்யுமெ
ன்று வாட்டமின்றியிருத்தலில் இசைந்திருந்தார் என்றார். (௧௧)

பல்லவனு மதுகேட்டுப் பாங்கிருந்த பாயுடுக்கை
வல்லமணா தமைநோக்கி மற்றவனைச் செய்வதின்
சொல்லுமென வறந்துறந்து தமக்குறுதி யறியாத
புல்லறிவோ ரஞ்சாது நீற்றறையி லிடப்புகன்றார்.

(இ-ள்) பல்லவனுமதுகேட்டு = பல்லவராசனும் அவர் சொன்னவார்த்தையை
க்கேட்டு; பாங்கிருந்தபாயுடுக்கைவல்லமணர் தமைநோக்கி = அருகிலிருந்தபாயை உடை
யாகவுடைய வலிய சமணரைப்பிர்த்து; மற்றவனைச் செய்வதின் சொல்லுமென = அத்
தருமசேனை இனிச் செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுமென்றுகேட்க, அறந்துற
ந்து தமக்குறுதியறியாத புல்லறிவோரஞ்சாது = அறநெறியை நீங்கித் தமக்கென ஓர் மறு
மைப்பயினையும் அறியாத சிற்றறிவினையுடைய சமணர்கள் தீய கொடுந்தொழிலென்று
தம்முள்ளத்தோர் சிறிதும் அச்சமின்றி, நீற்றறையிலிடப்புகன்றார் = நீற்றறையில் விடும்
படி சொன்னார்கள். — எறு.

அமுடையசாய்த் தம் முயிர்க்குறுதியுணர்ந்தோர் இவ்வாறுசெய்ய நினையாரா
தலின் அறந்துறத்தலும் உறுதியறியாமையும் புல்லறிவினராதலை வலியுறுத்திகின்றன. ()

திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம்

அருகணைநதார் தமைநோக்கி யவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை
யுருகுபெருந தழல்வெமமை நீற்றறையி னுள்ளிருத்தித்
திருக்குருந தாட்கொளுவிச் சேமங்கள் செய்தமைத்தார்.

(இ-ள்.) பெருகுசினக்கொடுங்கோலான்—மிக்க சினத்தையுடைய கொடுங்கோ
லரசனாகிய பல்லவன்; அருகணைந்தார் தமைநோக்கி—அருகில் நின்ற ஏவலாளரைப்பா
ர்ந்து, அவ்வண்ணஞ்செய்கவெனமொழிந்திடலும்—அவர் சொன்னபடியே செய்வீர்க
ளாக என்று சொன்னவுடனே; பெருந்தகையை—ஆண்டவரசாகிய வாதிசை; உருகு
பெருநதழல்வெமமை—தன்னிடத்துச்சேர்ந்த உலோகங்களைத் திரவமாகும் பெரிய
தீயின் வெப்பத்தையுடைய, நீற்றறையினுள்ளிருத்தி—நீற்றறையி னுள்ளேவைத்து;
திருகுருந்தாட்கொளுவி—முறுக்காக இருக்கும் இரும்பினுள்செய்த தாளைக்கொளுவி;
சேமங்கள்செய்தமைத்தார்—அடைத்துவைத்தார்கள்.—எ-று.

சிலதான்கள் உள்ளே முறுக்காகச் செய்திருத்தலிற் நிருகுருந்தானென்றார்.
உருக்கு என்பது உருகு என விகாரமாயிற்று. (கக)

ஆண்டவர சதனகத்து ளணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந் தாணிழலைத் தலைக்கொண்டே
யீண்டிவருந் துயருளவோ விசனடி யார்க்கென்று
மூண்டமன³ நோநோக்கி முதல்வனையே தொழுதிருந்தார்.

(இ-ள்.) ஆண்டவரசதனகத்துள்ளிணைந்தபொழுது—ஆண்டவரசு அந்நீற்றறை
யிலிருந்தபொழுது, அம்பலத்துத்தாண்டவமுன்புரிந்தருளும்—திருவம்பலத்தில் ஆன
ந்தத்தாண்டவம் வெளிபட்டுச் செய்தருளும், தாணிழலைத்தலைக்கொண்டு—குஞ்சித்
பாதநிழலைச் சிரமேற்கொண்டு; ஈண்டிவருந்துயருளவோ—இவ்வுலகத்திலுள்ளே துன்
பங்கள் உளவோ; ஈசனடியார்க்கென்று—சிவபிரான் அடியவார்க்கென்று, மூண்டமன
நேர்நோக்கி—கிளர்ந்தமனதை நேராகச்செய்து; முதல்வனையேதொழுதிருந்தார்—சிவ
பிரானையேவணங்கி இருந்தார்.—எ-று.

ஈசனடியார்க்குத் துயருண்டாகாமையின் அவரடியானாகிய எனக்கும் துயருண்
டாகாதெனத் துணிந்தனனென்க. (கஉ)

வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவந்
தைவருதன் டென்றலலை தண்கழுநீர்த் தடம்போன்
மொய்யொளியெண் ணிலவலர்ந்து முரன்றயா மொய்யினதா
யையாதிரு வடிநீழ லருளாகிக் குளிர்ந்ததே.

(இ-ள்.) வெய்யநீற்றறை—(அப்பொழுது) கொடிய நீற்றறையானது; வீங்கிள
வேனிற்பருவந்தைவரு—மிக்க இளவேனிற்பருவத்தில் மிருதுவாக அடிக்கின்ற; தண்
டென்றலலை—குளிர்ந்ததென்றலால் அலைக்கப்பட்ட; தண்கழுநீர்த்தடம்போன்று—
தட்பமான செங்கழுநீர்த் தடாகத்தையொத்து, மொய்யொளியெண்ணிலவலர்ந்து
பரந்த வெள்ளொளியாகிய நிலவைவீசி; முரன்றயாமொலியினதாய்—வாசிக்கின்ற
யாழினது ஒசை உடையதாய், ஐயாதிருவடிநீழல்—சிவபிரான் திருவடிநிழலாகிய; அரு
ளாகிக் குளிர்ந்தது—அருண்மயமாய்க் குளிர்ந்திருந்தது.—எ-று. தான்-ஏ-அசை.

அவரகத்தருள் தட்பமாதல்போல அதனால் விபவமடங்கிய நீற்றறையும் வெம்
மை நீங்கிற்றென்பது கருத்து. (கஅ)

தனித்திருக்குறுந்தொகை.

திருச்சிறுமபலம்.

மாசிலவீணையு மாலைமதியமும்
வீசுதென்றலும் வீங்கிளவேனிலு
மூசுவண்டறை பொய்கையுமபோன்றதே
யீசுனெநதை யிணையடிநீழலே (க)

நமச்சிவாயவே ஞானமுங்கல்வியும் .
நமச்சிவாயவே நானறிவிச்சையும
நமச்சிவாயவே நானவின்றேததுமே
நமச்சிவாயவே நன்னெறிகாட்டுமே. (உ)

ஆளாகாராளா ஞாயடைநதுய்யார்
மீளாவாட்செய்து மெய்மமையுணிற்கிலார்
*தோளாதசனாயோ தொழுமபாசெவி
வாளாமாய்நது மண்ணகிகழிவோ (ங)

நடலைவாழ்வுகொண் டென்செய்திராநாணிலீர்
சுடலைசேர்வது சொற்பிரமாணமே
கடலினஞ்சமு துண்டவாகைவிட்டால்
உடலினாகிடந தூாமுனிபண்டமே. (ச)

பூக்கைக்கொண்டான் பொன்னடிபோற்றிலார்
நாக்கைக்கொண்டர னுமநவில்கிலார்
ஆக்கைக்கேயிரா தேடியலமநது
காக்கைக்கேயிரா யாகிக்கழிவோ. (ரு)

சூறிகளுமடை யாளமுங்கோயிலும்
நெறிகளுமவா நின்றதோநேர்மையும்
அறியவாயிர மாரணமோதிலும்
பொறியிலோமன மென்கொல்புகாததே. (சு)

வாழ்த்தவாயும் நினைக்கமடநெஞ்சந
தாழ்த்தச்சென்னியுந தநதலைவனைச்
சூழ்த்தமாமலர் தூவித்துதியாதே
வீழ்த்தவாவினை யெனெடுங்காலமே. (எ)

எழுதுபாவைநல் லார்திறம்விட்டுநான்
ஞெழுதுபோகநின் றேனையுஞ்சூழ்நதுகொண்
டுழுதகால்வழி யேயுழுவான்பொருட்
டிமுதைநெஞ்சமி தென்படுகின்றதே. (அ)

நெக்குநெக்கு நினைபவர்நெஞ்சுளே
புக்குநிற்கும்பொன் ஞாசடைப்புண்ணியன்
பொக்கமிககவா பூவுநீருங்கொண்டு
நக்குநிற்ப னவாதமைநாணியே.

(௯)

விறகிற்றியினன் பாவிற்படுநெய்போன்
மறையநின் னுளன் மாமணிசசோதியான்
உறவுக்கோனட் டெணாவுக்கயிற்றினுன்
முறுகவாங்கிக் கடையமுன்னிற்குமே.

(௧௦)

திருசசிற்றம்பலம்.

வேறு.

மாசின்மதி நீடுபுனன் மன்னிவளா சென்னியினைப்
பேசவினி யானையுல காளுடைய பிஞ்ஞகளை
யீசனையெய் பெருமானே யெவ்வயிருந் தருவானே
யாசையிலா ராவமுதை யடிவணங்கி யினிதிருந்தாரா.

(இ-ள்.) மாசின்மதிநீடுபுனன்மன்னிவளர்சென்னியினை—குற்றமற்ற இளம்பிறையும் மிக்க கங்கையும் நிலைபெற்று வாழ்கின்ற சடைமுடியையுடைய சிவபிரானே, பேசவினியானே—பேசத்தற்கு இனிமையுடையவனா, உலகாளுடையபிஞ்ஞகளை—எல்லா உலகங்களையும் காக்கின்ற முதலவனா, ஈசனையெய்பெருமானே—ஈசனை எழுது கடவுளை; எவ்வயிருந்தருவானே—எல்லா உயரானையும் படைத்தவனா, ஆசையிலாராவமுதை—அடியாராத பெருவிருப்பில் தெவிட்டாது நிறைந்த அமுதம்போல்வானா, அடிவணங்கியினிதிருந்தாரா—வணங்கிக்கொண்டு இனிதாக வீற்றிருந்தருளினார்.—எ-று.

பேசவினியான் என்றது திருநாமங்களை ஒதுவாக்கு அந்நாமத்தான் இன்புருவாய் விரவிநின்றல். விண்ணோரமுதின விருப்பு ஓரகால் தெவிட்டவுமபடும் இவ்வின் பம் அவ்வாறினறி மேன்மேல்வளந்து நிலைபெறுதலின் ஆராவமுது எனலா. இனிதிருத்தல் அதனால் வாதிக்கப்படாதிருத்தல்.

(௯௯)

ஓரொழுநாள் கழிந்ததற்பி னுணர்விலம் னனையழைத்துப்
பாருயினி நீற்றறையை யெனவுரைத்தான் பல்லவனுங்
காரிருண்ட குழாம்போலு முருவுடைய காரமணர்
தேருநிலை யில்லாதாரா நீற்றறையைத் திறந்தார்கள்.

(இ-ள்.) ஓரொழுநாள் கழிந்ததற்பின்—ஏழுநாள் சென்றபிறகு, பல்லவனும்—பல்லவரசனும்; உணர்விலமனனையழைத்து—அறிவிலலாத சமணர்களை அழைத்து; பாருயினிநீற்றறையை எனவுரைத்தான்—இனி நீற்றறையைத் திறந்துபாரும் என்று சொன்னான்; காரிருண்டகுழாம்போலும்—இருண்ட மேககூட்டம்போலும், உருவுடைய காரமணர்—கருநிறத்தையுடைய சமணர்கள்; தேருநிலையில்லாதாரா—தெளிந்த நிலைமையில்லாதவர்களாய், நீற்றறையைத் திறந்தார்கள்—நீற்றறையைத் திறந்தார்கள்.—எ-று.

நாயனார் இந்த நீற்றறையின்வேகத்தால் வேவாது பிழைத்திருக்கும் நிலைமையை உணராமையால் தேருநிலையில்லாதார் என்றார்.

(௧௦௦)

ஆனந்த வெள்ளத்தி னிடைமூழ்கி யமபலவா
தேனுநது மலாப்பாதத் தழுதுண்டு தெளிவெய்தி
யுனநதா னிலராகி யுவநதிருந்தா தமமைக்கண்
மனநதங் கியதிலதா மென்னவதி சயமென்றா.

(இ-ள்.) ஆனந்தவெள்ளத்தினிடைமூழ்கி=பேரானந்த வெள்ளத்தில் முழுகி;
அம்பலவர்தேனுந்தமலர்ப்பாதத்தழுதுண்டு=நடேசப் பிரானது தேனுளிகளும் தாம
மைலாபோலும் குஞ்சிதபாதத்தினினறும் பெருகும் ஆனநதாமுதததையுண்டு, தெளி
வெய்தியுணந்தானிலராகி=தெளிவடைந்து தான் ஓர்கேடும் இலலாதவராய், உவநதிரு
ந்தார்தம்மைக்கண்டு=மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஆண்டவரசை அச்சமணாகள்கண்டு;
ஈனந்தங்கியதிலதாம்=நேரிட்டதுயரம் ஒன்றுமில்லை, என்னவதிசயமென்றா=இது
என்ன ஆச்சரியம் என்று சொன்னார்கள்.—எ-று (௧௦௧)

அதிசயமன் றிதுமுன்னே யமன்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருநதா னெனவேநதற் குரைசெய்து
மதிசெய்வ தினிககொடிய வல்விடமூட்டுவதென்று
முதிர்வரும் பாதகத்தோர முடைவாயான மொழிநதாகள்.

(இ-ள்.) அதிசயமன்றிது=இது ஓர் வியப்பன்று, முன்னையமணசமயச்சாதகத்
தால்=முன்தானிருந்த சமணசமயத்தில் கற்றுக்கொண்ட மந்திரசாதகத்தால், இதுசெ
ய்துபிழைத்திருந்தானென=இந்நீற்றறையில்தான் வேவாமல்செய்து பிழைத்துக்கொ
ண்டிருக்கின்றானென்று, வேநதற்குரைசெய்து=பல்லவனுக்குச்சொல்லி, மதிசெய்வ
தினி=இனிச்செய்யவேண்டிய யோசனையாவது, கொடியவல்விடமூட்டுவதென்று=
கொல்லுநதொழிலையுடைய விடத்தை யுண்ணச்செய்வதேயென்று, முதிர்வரும்பாதகத்
தோர்=பரிபாகமடைந்த பாவததையுடையவாகள், முடைவாயானமொழிநதாகள்=
நீறாற்றமுடைய வாயால் சொன்னார்கள்.—எ-று. (௧௦௨)

ஆங்கதுகேட்ட டலுங்கொடிய வமன்சார்பார் நெடுமென்னன்
ஓங்குபெரு மையலினு னனருகுட்டு மெனவுரைப்பத்
தேங்காதா நிருநாவுக் கரசரையத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசி லமுதுசெயப் பண்ணினா.

(இ-ள்.) ஆங்கதுகேட்டலும்=அவ்வாற்றையைக் கேட்டமாத் திர்த்து. கொடி
யவமன்சார்பார்கெடுமென்னன்=தீயசமணசார்பினார்கெட்ட அரசன்; ஓங்குபெருமை
யலினால்=மிகப் பெரிய மயக்கவுணாவிலால்; நனருகுட்டுமெனவுரைப்ப=நனருச யூட்டு
மென்று சொல்ல; தேங்காதாநிருநாவுக்கரசரை=தித்தொழில்செய்வதற்கு அஞ்சாத
சமணர்கள் வாசேனா; அத்தீயவிடப்பாங்குடைய=கொல்லுநதொழிலையுடைய கொடிய
விடத்தோடுகலந்த; பாலடிசிலமுதுசெயப்பண்ணினா=பாலன்னத்தைத் திருவமுது
செய்யும்படி செய்வித்தார்கள்.—எ-று. (௧௦௩)

நஞ்சுமமு தாமெங்க னாதாடி யார்க்கென்று
வஞ்சமிரு நெஞ்சடையா வஞ்சனையாம படியறிநேத
செஞ்சடையா சீவினக்குந திறலுடையா தீவிடத்தால்
வெஞ்சமண ரிடுவித்த பாலடிசின் மிசைநதிருநதார்.

(இ-ள்) எங்கனாதாடியாகரு=எங்கன் முதல்வராகிய சிவபிரான் அடியவர்க
ளுக்கு, நஞ்சுமமுதாமென்று=தீயநஞ்சும் அமுதாம் என்று; வஞ்சமிருநெஞ்சடை

யார்=கபடமிக்கமனமுடைய சமணர்களது; வஞ்சனையாம்படியறிந்து=வஞ்சகத்தையறிந்து; செஞ்சுடையார்ஜீர்விளங்கும்=சிவபிரானது திருவருள் விளங்கியிருக்கும்; திறவுடையார்=வெற்றிப்பாட்டையுடைய ஆண்டவரசு; தீவிடத்தால்வெஞ்சமணரிவெத்த=கொடியசமணர்கள் தீயவிடத்தால் அமைத்துக்கொடுத்த, பாலடிசின்மிசைந்திருந்தார்=பாலன்னத்தைத் திருவமுது செய்திருந்தருளினார்.—எ-று.

நஞ்சும் என்பது கொடுமையின் உயர்வு குறித்தமையால் உம்மை உயர்வுபிறப்பு. (கடுசு)

பொடியார்க்குந் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கண்
முடிவார்க்குந் துயாரீங்க முன்னேவிட மமுதானு
படியார்க்கு மறிவரிய பசுபதியா தமமுடைய
அடியார்க்கு நஞ்சமுத மாவதுதா னற்புதமோ.

(இ-ள்) பொடியார்க்குந்திருமேனிப்புனிதர்க்கு=திருவெண்ணீறு பரந்திருக்கும் திருமேனியையுடைய சிவபிரானுக்கு, புவனங்கண்முடிவார்க்குந்துயாரீங்க=மூன்றலகத்தையும் அழிக்கும் துயரம் நீங்குதற்கேதுவாக, முன்னேவிடமமுதானுல்=முன்னுளிலுதித்த ஆலாகலம் அமுதானுல், படியார்க்குமறிவரிய=இந்நிலவுலகத்தில் யாவராலும் அறிதற்கரிய; பசுபதியார்தம்முடையவடியார்க்கு=சிவபிரானுடைய அடியவராகிய இவர்க்கு, நஞ்சமுதமாவதுதானற்புதமோ=ஒர்விடம் தன்வேகமடங்கி அமுதாயுண்ணப்படுவது ஆச்சரியமோ ஆச்சரியமன்று.—எ-று.

திருமால் பிரமன்முதலியோரைத்தன் வேகத்தான் மூர்ச்சிக்கச்செய்யும் கொடிய ஆலாகலத்தை ஒர்சிறிதாயடக்கி அமுதுசெய்து அதனுல் மூர்ச்சிக்கப்படாத பிரானார் திருவருள்வழியிற்றும் அடியார்க்கு மலைமரம் செடி முதலியவற்றினுண்டாயவிடம் அமுதர்வது ஆச்சரியமன்றென்றாராயிற்று. (கடுசு)

அவ்விடத்தை யாண்டவர சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமு மமுதாயிற் றெனவமணர் வெருக்கொண்டே
யிவ்விடத்தி லிவன்பிழைக்கி லெமக்கெல்லா மிறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங் காவலற்குச் செப்புவார்.

(இ-று.) அவ்விடத்தை=அவரிட்டநஞ்சமுதை; ஆண்டவரசமுதுசெய்துமுன்னிருப்ப=ஆண்டவரசு அவர்முன்னே திருவமுதுசெய்திருக்க, வெவ்விடமுமமுதாயிற் றென=கொடிய விடமும் இவருக்கு அமுதமாயிற்றென்று; அமணர்வெருக்கொண்டு=சமணர்கள் அஞ்சி; இவ்விடத்திலிவன்பிழைக்கில்=இந்த இராசாங்கத்தில் இவன்பிழைத்திருக்கில்; எமக்கெல்லாமிறுதியென=எமக்கெல்லாம் இறப்பு நேரிடுமென்று கருதிக் கொண்டு; தெவ்விடத்துச்செயல்புரியும்=பகைவரிடத்துச்செய்யும் கொடுந்தொழிலை ஆண்டவரசிடத்துச்செய்யும்; காவலற்குச்செப்புவார்=அபயல்லவனுக்குச் சொல்லுவார்கள்.—எ-று.

ஒப்பநாடிமுறைபுரியாமையாற் றெவ்விடத்துச் செயல்புரியுங் காவுலன் என்றார். (1)

நஞ்சகலந் தூட்டிடவு நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தாற் சாதியாவகை தடுத்தான்
எஞ்சும்வகை யவற்கிலதே லெம்முயிரு நின்முறையுந்
துஞ்சுவது திடமென்றார் சூழ்வினையின் றுறைநின்றார்.

(இ-ள்.) நஞ்சகலந்தூட்டிடவும்=இத்தருமசேனனுக்கு நஞ்சினப் பாலடிசிலிற் றூட்டிடவும்; நஞ்சமயத்தினில்விடந்தீர்தஞ்சமுடைமந்திரத்தால்=நமது சைனமதத்

தில் விடத்தை நீக்குதற்குச் சாத்தனமாயுள்ள விஞ்சையினால்; சாதியாவகைதடுத்தான்—
அந்த விடம் தண்ணீர்கொல்லாமல் தடைசெய்தான்; எஞ்சும்வகைபவற்கிலதேல்—அவ
னுக்கு உயிர் இறுதியாய்ப்படி செய்வகை யின்றாயின்; எம்முயிருநின்முறையும்—எம்மு
டைய உயிரும் உன்னுடைய அரசரிமையும்; துஞ்சுவதுகிடமென்றார்—அழிவது நிச்ச
யமென்று சொன்னார்கள்.—எ-று.

ஊட்டிடவும் என்ற உம்மை நீற்றறையிலன்றி விடமூட்டவும் பிழைத்தான் என
இறந்ததுதழீஇயது. (க0௭)

மற்றவர்த மொழிகேட்டு மதிகெட்ட மன்னவனுஞ்
செற்றவனை யினிககடியுந திறமெவ்வா நெனச்செப்ப
உற்றவரு மந்திரசாதகநாங்க ளொழிந்திடநின்
கொற்றவயக் களிற்றெதிரோ விவெதெனக் கூறினா.

(இ-ள்) மற்றவர்தம்மொழிகேட்டு—அச்சமணர்கள் கூறும் வார்த்தையைக்கே
ட்டு, மதிகெட்டமன்னவனும்—புத்தியில்லாத பல்லவனும், செற்றவனையினிககடியுந்
திறமெவ்வாநெனச்செப்ப—நம்மதத்தைக்கெடுத்த தருமசேனை இனிமேல் தண்டிக்கும்
வகைமை எவ்வாறென்று சொல்ல; உற்றவரும்—அவ்ருள்ள சமணர்களும், மந்திரசாதக
நாங்களொழிந்திட—மந்திரசாதகனை நாங்கள் நீங்க, நீன்கொற்றவயக்களிற்றெதிரோ
விவெதெனக்கூறினார்—நினைவு வெற்றியையுடைய பட்டவர்த்தனத்திற்கு எதிரிலே மிதி
க்கும்படி விடத்தக்கதென்று சொன்னார்கள்.—எ-று.

மந்திரசாதகம் என்றது மாரணமாக்கும் ஆபிசாரவேள்விமுதலியன, அவை செ
ய்யினும் இவனாவெல்லுதல் கூடாதென்னுங் கருத்தையுடையோனும் அரசனுக்குத் தம்
மிடத்து மந்திரசாதகமுணமை புலப்படுத்துவாராய் மந்திரசாதகமொழிந்திட என்றும்,
மந்திரசாதகங்கள் செய்யினும் சிலநாள்கழியும் என்னும் கருத்தினராய்க் களிற்றெதிரோ
விவெதென்றுகூறினர். (க0௮)

1 மாபாவிக்கடையமணா வாசேத் திருவடியாங்
2 காபாலி யடியவாபார் கடக்களிற்றை விடுகென்னப்
பூபாலா செயன்மேற்கொள் புலைத்தொழிலோ னவாதம்மேற்
கோபாதி சயமான கொலைக்களிற்றை விடச்சொன்னான்

(இ-ள்) மாபாவிக்கடையமணர்—பெரிய பாவிகளாகிய இழிந்த சமணர்கள், வா
சேத்திருவடியாம்—வாசேமுனிவர் என்னும், காபாலியடியவார்பால்—சிவபிரான் அடியா
ரிடத்து, கடக்களிற்றைவிடுகென்ன—மதம்மிக்க யானையை மிதிக்கவிடுக என்று சொல்ல,
பூபாலாசெயன்மேற்கொள் புலைத்தொழிலோன்—அரசாகனது செயலத்தான் மேற்கொ
ண்ட புலைத்தொழிலினனாகிய பல்லவன், அவர்தம்மேல்—அவ்வாண்ட வரசிடத்து, கோ
பாதிசயமான—மிக்க கோபத்தையுடைய, கொலைக்களிற்றைவிடச்சொன்னான்—கொ
லுத்தொழிலையுடைய யானையை விடும்படி சொன்னான்.—எ-று.

அரசர்தொழிலை மேற்கொண்டிருத்தலிற் பூபாலர் செயன்மேற்கொள் என்றும்,
இழிதொழில் செய்தலிற் புலைத்தொழிலான் என்றுங்கூறினர். விடுகவென்றது விடுகென
நின்றது. (க0௯)

கூடத்தைக் குத்தியொரு குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு மண்டபங்க ளெடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர் தலையிடறிக் கடகளிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின மிக்கதொரு விறல்வேழம்

(இ-ள்.) கூடத்தைக்குத்தி=தான்வாரும் கூடத்தைக் கொம்பினற்குத்தி; ஒரு குன்றமென்புறப்பட்டு=ஒருமலை என்று சொல்லும்படி புறப்பட்டு; மாடத்தைமறித் திட்டு=மாளிகைகளை அழித்து; மண்டபங்களைடுத்தெற்றி=மண்டபங்களை எடுத்து வீசி, தாடத்திற்பரிககாராதலையிட்டு=அடியெடுத்து வைப்பதனால் முன்செல்லும் குத்துக்கோற்காரருடைய தலைகளை இடறி; கடகளிற்றினவேடத்தால்வரும்=மதம்பாய்கின்ற யானையின் உருவங்கொண்டவருகின்ற; கூற்றின்மிகதொருவிறல்வேழம்=இயமனினும் மிக்க தோற்றத்தையுடையது வலியினையுடைய ஓர்யானை.—எ-று.

முன்வெய்ய கோற்பாகர்மூவர் என்றதனால் ஈண்டு பரிககாரா என்றது குத்துக் கோற்காரனாயென்க. அவர்கள் குத்துக்கோலைப்பரித்துச்சேறலிற் பரிககாரனொன்று யிற்று. (சஉ)

வேறு. திருநாவுக்கரசு

பாசத்தொடை நிகளத்தொடா பறியத்தறி முறியா.

மீசுற்றிய பறவைக்குலம வெருவத்துணி விலகா

ஊசற்கர மெதிராசுற்றிட வுரறிப்பரி யுழறு

வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர வருமால்.

(இ-ள்.) பாசத்தொடைநிகளத்தொடர்பறிய=காலின்பூட்டியிருக்கும் கயிறுகளும் சங்கிலித்தொடரும் அறுந்துபோக; தறிமுறியா=கட்டுத்தறியைமுறித்து, மீசுற்றியபறவைக்குலம்வெருவ=மேலே பறக்கின்ற புட்குலங்கள் அஞ்சும்படி; துணிவிலகா=துணிவோடுவிலகாத, ஊசற்கரமெதிராசுற்றிட=ஊசல்போல் அசைகின்ற துதிக்கையானது முன்னேசுற்ற; உரறிப்பரியுழறு=மிக்க கோபங்கொண்டு குதிரைகளைகலக்கி, வாசக்கடமழைமுற்பட=வாசனைகமழும் மதமாகிய மழை முன்னேபெருக, மதவெற்பெதிரவரும்=மதத்தையுடைய யானையாகிய ஓமலையானது நாயனருக்கெதிரில் வருகின்றது.—எ-று. ஆல்-அசை. (கக)



இடியுற்றெழு மொலியிற்றிசை யிபமுட்கிட வடியிற்

படிபுக்கற நெளியப்படர் பவனக்கதி விசையிற்
கடிதுற்றடு செயலிற்கிளா கடலிற்படு க்டையின்
முடிவிற்கன லெனமுறசின முடுகிக்கடு கியதே.

(இ-ள்.) இடியுற்றெழுமொலியில்=அந்த யானையானது இடிபோலெழுங்கின்ற பிளிரொளியினால்; திசையிபமுட்கிட=திசைகளிறுகள் அச்சமடையவும், அடியிற்படிபுகசறநெளிய=அடியெடுத்துவைத்தலினால் பூமியாழநது மிகவும் நெளியவும், படர்பவனக்கதிவிசையிற்கடிதுற்று=செல்கின்ற வாயுவினது மிக்கவிசைபோல வினாந்துவந்து, அடுசெயலிற்கிளாகடலிற்படு=கொல்லுநதொழிலில் மிக்ககடலில் உண்டாகின்ற, கடையின்முடிவிற்கனலென=ஊழித்தீக்கொப்பெனறு சொல்லும்படி, முற்சினமுடுகிக்கடுகியது=முற்பட்ட கோபத்தோடுநடந்து வேகமாய்வந்தது.—எ-று. ஏ-அசை. (ககஉ)

மாடுற்றனை யிவுளிக்குல மறியச்செறி வபிரக்³ வயிரடிச்செறி.⁴
கோடுற்றிரு²பிளவிட்டறு குறைகைக்கொடு முறியச்⁵ திடியும்படியாகு⁶
சாடுற்றடு மதில்தெற்றிகள் சரியப்புடை யணிசெற்⁷
ருடுற்றகல் வெளியுற்றதவ் வடாகைக்குல வளாயே.

(இ-ள்.) அவ்வடர்கைக்குலவளை=கொல்லுந்தொழிஸையுடைய கையோடுகடிய அரசவாகாகிய மலை; மாடுற்றனையிவுளிக்குலமறிய=சமீபித்துவருகின்ற குதிரைக்கூட்டங்கள் இறக்கும்படி; செறியவிரக்கோடுற்றிருபிளவிட்டு=வயிரமுடைய கொம்பினால்



சாயபர் இந்நிலம் தப்பித்துக்கொண்டனன் இனி அவருக்கு விடமுட்ட வேண்டு
மெனக்கூறி அரசன் அனுமதிபெற்று சாயபருக்கு விடத்தை உண்டிக்க, அது எம்
பெருமானருளால் அழர் தமர் சகிதநிருக்க, இனி அவளா யானையின் காலிவிடரி
விப்பது கலமென, அவ்வாறு விடைபெற்று சாயபர்முன் யானையை எவ் அக. ௩

இருபிளவாகச்செய்து; அறுகுறைகைக்கொடுமுறிய—அற்றகுறைகையைக் கையிலெடுத்து
க்கொண்டு முறியும்படி, சாடுற்றிமெதில்தெற்றிகள்சரிய—அடிக்கப்படும் மதில்களும்
திண்ணைகளும் சரியும்படி; புடையணிசெற்று—அருகிலுள்ள அலங்காரங்களை அழித்து,
ஆடுற்றகல்வெளியுற்றது—அசைந்துகொண்டு அகன்றவெளியிடத்தில் வந்தது.—ஏ-று.
ஏ-அசை. (ககந)

பாவக்கொடு வினைமுற்றிய படிமுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிராழற்கொடு நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செயு பொருகைக்கரி யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவாபொற்கழ மெளிவுற்றனா பெரியோர்.

(இ-ள்.) பாவக்கொடுவினைமுற்றிய—பாவமாகிய தீச்செயலில்முதிர்ந்த, படிமு
ற்றடுகொடியோர்—பொய்யுடையராய்க் கொல்லுகின்ற சமணர்கள், செறுபொருகைக்
கரியினை—பகைவரைக்கொல்கின்ற போர்த்தொழிலமைந்த துதிக்கையையுடைய யா
னையை, நாவுக்கரசெதிராழற்கொடுநணுகி—திருநாவுக்கரசின்முன்னே கொண்டுசென்று;
கருவரைபோலேவியுய்த்திட—கரியமலையைப்போல இவரைக்கொல்லென்று பயில்கா
ட்டிவிட; வெருளார்சேவிற்றிகழ்பவர்பொற்கழல்—அதற்கு அஞ்சாதவராய் இடபத்
தை வாகனமாகக் கொண்டருளும் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை, தெளிவுற்ற
னர்பெரியோர்—சிந்தைசெய்தார் அவ்வாண்டவரசு.—ஏ-று. (ககச)

வேறு.

அண்ணலருந் தவவேந்த ரானை தமமேல்வரக்கண்டு
விண்ணவர்தம்பெருமானை விடையுலகதேறுமபிரானைச்
சுண்ணவெண்சுநதனச்சாந்து தொடுத்திருப்பதிகத்தை
மண்ணுலகுய்யவெடுத்து மகிழவுடனேபாடுகின்றார்.

(இ-ள்.) அண்ணலருந்தவவேந்தா—பெருமையிற்சிறந்த அரிய தவராசனாகிய வாசு
கர், ஆனைதம்மேல்வரக்கண்டு—அவ்யானையானது தம்மேல்வருதலைப்பார்த்து, விண்ண
வர்தம்பெருமானை—தேவாக்கெல்லாம் முதல்வனாக; விடையுலகதேறுமபிரானை—இட
பத்தைவிரும்பி நடாத்தும் பிரானை, சுண்ணவெண்சுநதனச்சாந்து—சுண்ணவெண் சந்த
னச்சாந்தென முதலில், தொடுத்திருப்பதிகத்தை—தொடுக்கப்பட்ட திருப்பதிகமாலை
யை, மண்ணுலகுய்யவெடுத்து—நிலவுலகத்தா ஁யும்படியெடுத்து, மகிழவுடனேபாடு
கின்றார்—மகிழ்ச்சியுடன் பாடுவாராயினார்.—ஏ-று. ஏ-அசை. (ககரு)

திருவதிகைவீரட்டானம்-பண்-காந்தாரம்.

திருச்சிற்றம்பலம்.

சுண்ணவெண்சுநதனச்சாந்துஞ் சுடர்த்திங்கட்குளாமணியும்
வண்ணவுரிவையுடையும் வளருமபவளநிறமு
மண்ணலரணமுரனேறு மகலமவளாயவரவுந்
திண்ணன்கெடிலபுனலு முடையாரொருவாதமர்நா
மஞ்சுவதியாதொன் றுமில்லை யஞ்சவருவதுமில்லை.

(க)

பூண்டதோர்கேழலெயிறும் பொன்றிகழாமைபுரள
நீண்டதிண்டோள்வலஞ்சூழ்நது நிலாக்கதிராபோலவெண்ணுலங்
காண்டகுபுள்ளின்சிறகுங் கலந்தகட்டங்கக்கொடியு

மீண்டுக்கெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை (உ)

ஒத்தவடத்திளநாக முருத்திரபட்டமிரண்டு
முத்துவடங்கண்டிகையு முனைத்தெழுமுவிலைவேலுஞ்
*சித்தவடமுமதிகைச்சேணுயர் வீரட்டஞ்சூழ்நது
தத்தெகெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை. (ங)

மடமான்மறிபொற்கலையு மழுப்பாமபொருகையில்வினை
குடமால்வரையதிண்டோளுங் குனிசிலைக்கடத்தின்பயில்வு
மிடமால்தழுவியபாக மிருகிலனைற்றசுவடு
தடமார்கெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை. (ச)

பலபலகாமத்தராகிப் பதைத்தெழுவார்மனத்துள்ளே
கலமலக்கிட்டுத்திரியுங் கணபதியென்னுங்களிறும்
வலமேந்திரண்டுசுடரும வான்கயிலாயமலையும்
கலமார்கெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை. (ரு)

கரந்தனகொள்ளிவிளக்குங் கறங்குதுடியின்முழக்கும
பரந்தபதினெண்கணமும் பயின்றறியாதனபாட்டும்
அரங்கிடைநூல்றிவாள ரறியப்படாதேதார்கூத்தும
நீரந்தெகெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை (கூ)

கொலைவரிவேங்கையதளுங் குலவோடிலங்குபொற்றோடும்
விலைபெறுசங்கககுழையும் விலையில் கபாலக்கலனும்
மலைமகள்கைக்கொண்டமாபு மணியாரந்திலங்குமிடறு
முலவுகெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை. (எ)

ஆடல்புரிந்தநிலையு மரையிலசைத்தவரவும
பாடல்பயின்றபல்பூதம் பல்லாயிரங்கொள்கருவி
நாடற்கரியதோகூத்து நன்குயாவீரட்டஞ்சூழ்நது
ஒடுங்கெடிலப்புனலு முடையாரொருவர்தமர்நா
மஞ்சுவதியாதொன்றுமில்லை யஞ்சுவருவதுமில்லை. (அ)

சூழாமரவத்துகிலுந் துக்கிலிழிகோவணக்கீளும்
யாழின்மொழியவளஞ்சுவஞ் சாதருவரைபோன்ற
வேமமுரித்தநிலையும் விரிபொழில்வீரட்டஞ்சூழ்நது

* சித்தவடம்-என்பது இந்தத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.

தாமுங்கெடிலப்பினலு முடையாரொருவாதமாநா
மஞ்சவதியாதொன்றுமில்லை யஞ்சவருவதுமில்லை

(க)

நாமபெழுகைகளிபிடித்து நங்கைநடுங்கமலையை
யுறங்கெல்லாங்கொண்டெடுத்தா னொளபதுமொன்றுமலற
வாங்க்கொடுத்தருள்செய்வான வளாபொழில்வீரட்டஞ்சூழ்ந்து
நிரமபுகெடிலப்பினலு முடையாரொருவாதமாநா
மஞ்சவதியாதொன்றுமில்லை யஞ்சவருவதுமில்லை.

(க0)

திருச்சிற்றம்பலம்.

இந்தப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓகியருளியது.

வஞ்சகாவிட்டசினப்போர் மதவெங்களிற்றினேநோக்கிச்
செஞ்சடைநீண்முடிக்கூத்தா தேவாக்குந்தேவாபிரானா
வெஞ்சடாமூவிலைச்சூல வீரட்டாதமமடியோநாம
அஞ்சவதில்லையென்றென்றே யருந்தமிழ்பாடியறைந்தாநா.

(இ-ள்) வஞ்சகர்விட்டசினப்போர்=சமணராகிய வஞ்சகர்விட்ட கோபத்தோடு
போர்த்தொழில்செய்யும், மதவெங்களிற்றினேநோக்கி=மத்தையுடைய கொடிய அந்த
யானையைப்பார்த்து, செஞ்சடைநீண்முடிக்கூத்தா=சிவந்த சடையாகிய நீண்டமுடி
யையுடைய கூத்தரும்; தேவர்க்குந்தேவாபிரானா=தேவாக்கும் ஆதிதேவனானும்
பிரானுமாகிய, வெஞ்சடாமூவிலைச்சூல=மிகக் ஒளியைவீசுகின்ற மூவிலையையுடைய
சூலத்தையேந்திய, வீரட்டாதமமடியோநாம=வீரட்டேசர் அடியோம் நாம்; அஞ்சவதி
ல்லையென்றென்று=யாம ஒன்றுக்கும் அஞ்சவதில்லை அஞ்சவதில்லை என்று, அருந்தமிழ்
பாடியறைந்தார்=அரிய தமிழ்ப்பதிகத்தினுற் பாடிச்சொன்னார் —எ-று. ஏ-அசை. ()

தண்டமிழ்மாலைகள்பாடித் தம்பெருமானசரணாகத்
கொண்டகருத்திலிருந்து குலாவியவனபுறுகொள்கைத்
தொண்டரைமுன்வலமாகச் சூழந்தெதிராதாழ்ந்திலத்தில
எண்டிசையோகளுங்காண விறைஞ்சியெழுந்ததுவேழம்.

(இ-ள்) தண்டமிழ்மாலைகள்பாடி=தப்பமான திருப்பதிகமாலையைப்பாடி; தம்
பெருமானசரணாகக்கொண்டகருத்திலிருந்து=தமது முதலவராகிய சிவபிரானைப் புக
லாகக்கொண்ட கருத்தோடிருந்து, குலாவியஅன்புறுகொள்கைத்தொண்டரை=விளங்
கிய அன்புமிகக் கொள்கையையுடைய ஆண்டவரசை, முன்வலமாகச்சூழ்ந்தெதிராதாழ்
ந்து=முன்னே வலமாகவந்து அவர் திருமுன்னே வணங்கி, நிலத்திலெண்டிசையோர்
களுங்காண=நிலவுலகத்தில் எட்டுத்திக்கிலுள்ளோருங் காணும்படி, இறைஞ்சியெழுந்
ததுவேழம்=வணங்கியெழுந்தது அந்த யானை.—எ-று

(கக)

ஆண்டவரசைவணங்கி யஞ்சியவ்வேழம்பெயரத்
தூண்டியமேன்மறப்பாகர் தொடக்கியடாத்துத்திரித்து
மீண்டுமதனையவாமேன் மிறைசெய்துகாட்டிடவீசி
ஈண்டவர்தங்கனையேகொன் றமணாமேலோடிற்றெதிராதே.

(இ-ள்) ஆண்டவரசைவணங்கி அஞ்சியவ்வேழம்பெயர=அந்த யானையானது
ராசைவணங்கி அவரைத் திங்குசெய்தற்கஞ்சி நீங்கிச்செல்ல, தூண்டியமேன்மறப்

பாகர்—அதினைச் செலுத்தும்நிமித்தம் மேற்கொண்டிருக்கும் வலியையுடைய பாகர்
கள்; நொடக்கியடர்த்துத்திரித்து—அதைப்படுத்தித்து அங்குசத்தால் குத்தித்திருப்பி;
மீண்டுமதினையவர்மேல்—மீளவும் அவ்யானையை அவ்வாசிரிசுடத்து, மிறைசெய்துகாட்
டிடவீசி—வருத்திக்கொல்லென்று குசிப்பிக்க; ஈண்டவர்தங்கனையேகொன்று—அது
அவ்வாறுசெய்யாமல் எடுத்தெறிந்து கூடியிருக்கும் அப்பாகர்கனையேகொன்று, அமணர்
மேலெதிர்த்தோடிற்று—சமணமுனிவர்கள்மேல் எதிர்த்தோடியது.—எ-று ஏ-அசை.

மிறை—துன்பம். இதனை வெஞ்சமணருண்டர்கள் செய்வித்த தீயமிறைகளெல்
லாம் என்று பின்வருஞ் செய்யுளாலுணர்க. (ககஅ)

ஒடியருகாகடமமை யுழறிமிதித்துப்பிளந்து
நாடிப்பலரையுங்கொன்று நகரங்கலங்கிமறுக
நீடியவேலைகலக்கு நெடுநதரகிரிபோல
ஆடியவியானையமமன் னற்காகுலமாக்கியதன்றே

(இ-ள்.) ஒடியருகர்கடம்மை—ஒடிச்சென்று சமணர்களை, உழறிமிதித்துப்பிளந்து—
கலக்கிக் காலால்மிதித்து இரண்டாகக்கிழித்து, நாடிப்பலரையுங்கொன்று—தேடிப்
பலசமணர்களையும் இவ்வாறுகொன்று; நகரங்கலங்கிமறுக—அந்நகரத்திலுள்ளார் கலக்க
மடைந்துவருந்த; நீடியவேலைகலக்குநெடுநதரகிரிபோல—பெரியகடலை கலக்கின்ற
நீண்டமந்தரமலையைப்போல, ஆடியவியானை—வெற்றிமிக்க இலக்கணமமைந்த யானை
யானது, அம்மன்னர்க்கு ஆகுலமாக்கியது—அப்பலவராசனுக்குத் துன்பத்தை விளை
த்தது.—எ-று.

இயல்—யானைநூலிற் கூறுமிலக்கணம். ஆடியவியானை என்பதற்கு அசையுமிய
ல்புடைய யானையென்றுரைத்தலுமொன்று. அன்று-ஏ-அசை. (ககக)

யானையின் கையிற் பிழைத்த வவவமண்கையர்களெல்லா
மானமழிநதுமயங்கி வருந்தியசிறதையராகித்
தானைநிலமன்னன்னுளிற் தனித்தனிவீழ்நதுபுலம்ப
மேன்மைநெறிவிட்டவேந்தன் வெகுண்டிணிச்செய்வதென்னென்றான்.

(இ-ள்.) யானையின் கையிற் பிழைத்தது—அவ்யானைகையில் அகப்படாது ஒடிப்பி
ழைத்த; அவ்வமண்கையர்களெல்லாம்—அந்தச்சமணராகிய கீழோர்களெல்லாம், மான
மழிந்துமயங்கி—தமக்குரிய மதிப்பிழந்து மயக்கமடைந்து; வருந்தியசிறதையராகி—
வருந்தும் எண்ணமுடையவாகளாய், தானைநிலமன்னன்னுளில்—சேனைகளையுடைய நில
வுலகத்தரசனாகிய பல்லவனது பாக்களினில்; தனித்தனிவீழ்ந்துபுலம்ப—வேறுவேறு
நிலமுற வீழ்ந்துவணங்கி அழ, மேன்மைநெறிவிட்டவேந்தன்—நல்லொழுக்கத்தை இழ
ந்தபல்லவன், வெகுண்டிணிச்செய்வதென்னென்றான்—கோபித்து இனிச்செய்வதென்ன
வென்று கேட்டான்.—எ-று.

இனையவமண்கையர் என்றுபாடமாயின் இத்தன்மையராய் அமண்கையரென்
றுரைக்க. (க௨௦)

நங்கள்சமயத்தினின்றே நாடியமுட்டிநிலையால்
எங்களுகிறோழிய யானையாவியவண்ணநின்சீர்ப்
பங்கப்படுத்தவன்போகப் பரிபவந்தீருமுனக்குப
பொங்கதழல்போகவதன்பின் புகையகன்றாலெனவென்றான்.

(இ-ள்.) நங்கள் சமயத்தினின்று—நம்முடைய சமயத்தில் நின்று, நாடிய மூட்டி நிலையால்—அறிந்துகொண்ட மூட்டி நிலையினால்; எங்களைத் தோழிய—நாங்கள் யானையைய அவன்மேல் ஏவுந்தொழில்கெட, யானையாலிவ்வண்ணம்—அவ்யானையினால் ஏவிய எம்மையேகொல்லும் வண்ணம் செய்து; நின்சோப்பங்கப்படுத்தவன்போக—உன்னுடைய கீர்த்தியை அவமதித்த இத்தருமசேனன் இறந்துபோனால், பரிபவந்திருமுனக்கு—உனக்குத் துன்பமீங்கும், பொங்குமல்போகவதன்பின்—மிக அழல் அவிந்தபின்; புகையகன்றலெனவெனார—புகையும் நீங்கினுற்போல் என்று சொன்னார்கள்.—எ-று.

ஏ-பிரிநிலை. எதிரோற்று—எதிரிற் செல்லென்று ஏவுதல். மூட்டிநிலை—வீடம், கொடுவிலங்கு, சுரநோய் முதலியன தம்மைவாகியாமை நிறுத்தல். அது அவ்வாறாதல் இவ்விருத்தத்தில் மூட்டி நிலையால் எங்களைத் தோழியவென்றும் ஆளுடைய பிள்ளையாபுராணத்துவிடம் நீக்குபதிகையான பாவனை நிலைமூட்டி. என்றும் கூறுதலாலுணர்க, (௧௨௧)

அல்லிருளன்னவாகூற வரும்பெருமபாவத்தவன்பின்
 ரொல்லிசை சமயமழித்துத் துயரமவினோத்தவன்றன்னைச்
 சொல்லுமினிச்செய்வதென்னச் சூழ்ச்சிமுடிக்குந்தொழிலோர்
 கல்லுடன்பாசம்பிணிததுக் கடலிடைப்பாய்ச்சுகவென்றார்.

(இ-ள்.) அல்லிருளன்னவாகூற—யாம் இருள்போலும் சிறத்தையுடைய சமணர்கள்கொல்ல, அரும்பெரும்பாவத்தவன்பின்—மிகப்பெரிய பாவத்தையுடைய பல்லவன்பின்பு, தொல்லிசை சமயமழித்து—பழமையான சைனமதத்தையழித்து, துயரமவினோத்தவன்றன்னை—எமக்கெல்லாம் இடுக்கண்செய்த தருமசேனனை, சொல்லுமினிச்செய்வதென்ன—இனிச்செய்வதை சொல்லுமென்றுகூற, சூழ்ச்சிமுடிக்குந்தொழிலோர்—தாங்கருதிய எண்ணத்தை முடிக்குந்தொழிலையுடைய சமணர்கள், கல்லுடன்பாசம்பிணித்து—கருங்கல்லுடன் பாசத்தாற்பிணித்து, கடலிடைப்பாய்ச்சுகவென்றார்—கடலினிடத்து தள்ளுங்கொண்டு சொன்னார்கள்.—எ-று. (௧௨௨)

ஆங்கதுகேட்டவரசு எவவினைமாக்கலோரோக்கித்
 தீங்குபுரிந்தவனன்றன்னைச் சேமமுறககொண்டுபோகிப்
 பாங்கொருகல்லிலிணைத்துப் பாசம்பிணித்தோபடகில்
 வீங்கொலிவேலையிலேற்றி வீழ்த்துமினென்றுவிடுத்தான்.

(இ-ள்.) ஆங்கதுகேட்டவரசன்—அச்சமணர் சொன்னவார்த்தையைக் கேட்ட பல்லவன்; அவ்வினைமாககலோரோக்கி—அக்கொடுத்தொழிலைச்செய்யும் ஏவலாளர்களைப் பார்த்து, தீங்குபுரிந்தவனன்றன்னை—எமக்கு இடையூறுசெய்த அத்தருமசேனனை, சேமமுறககொண்டுபோகி—காவலாக அழைத்துக்கொண்டுபோய், பாங்கொருகல்லிலிணைத்து—அங்கு ஒருகல்லோடுசேர்த்து, பாசம்பிணித்தோபடகில் ஏற்றி—கயிற்றாக்கட்டி ஒர்படகிலேற்றி; வீங்கொலிவேலையில்—மிக்க ஒலியையுடைய கடலில், வீழ்த்துமினென்றுவிடுத்தான்—வீழ்த்துங்கொண்டு சொல்லியனுப்பினான்.—எ-று. (௧௨௩)

அவ்வினைசெய்திடப்போகு மவருடன்போயருகநத
 வெவ்வினையாளருஞ்சென்று மேவிடநாவுக்கரசா
 செவ்வியதாநதிருவுள்ளரு சிறப்பவவருடன்சென்றா
 பவவத்தின்மன்னவன்சொன்ன படிமுடித்தாரபபதகி.

(இ-ள்.) அவ்வினைசெய்திடப்போகும்—அக்கொடுத்தொழிலைச் செய்யசெல்லும்; அவருடன்—எவலாளருடன்; அருகந்தவெவ்வினையாளரும்சென்றுமேவிட—சமணர்களாகிய கொடுவினைசெய்வாரும் தாம் இருந்த இடத்தினின்றும் நீங்கிக்கூடிவர; நாவுக்க

ரசர்செவ்வியதாந்திருவுள்ளஞ்சிறப்ப=திருநாவுக்கரசர் செப்பமான தமது திருவுள்ளம் சிறக்கும்படி; அவருடன்சென்றார்=அச்சமணாகளோடு எழுந்தருளினார் அப்போது; அப்பதகர்=அப்பாவிகள்; பவ்வத்தின்மன்னவன்சொன்னபடி=சமுத்திரத்தில் தம்மரசன் சொன்னபடியே; முடித்தார்=இட்டார்கள்.—எ-று. (கஉச)

அப்பரிசவ்வினைமுற்றி யவரகனறேகியபின்னர்
ஒப்பருமாக்கடல்புகக வுறைப்புடைமெய்த்தொண்டர்தாமும்
எப்பரிசாயினுமாக வேத்துவனெநதையென்று
செப்பியவண்டமிழ்தன்னுற் சிவனஞ்செழுத்துநதுதிப்பார்

(இ-ள்.) அப்பரிசவ்வினைமுற்றி=அவ்வாறே கடலில்வீழ்த்தி, அவரகனறேகிய பின்னர்=அவ்வேவலானார்கள் நீங்கிசென்றபின், ஒப்பருமாககடல்புகக=ஒப்பறற பெரியகடலிலழுந்திய, உறைப்புடைமெய்த்தொண்டர்தாமும்=உறைப்பானமெய்ப்பத் தியையுடைய ஆண்டவரசும், எப்பரிசாயினுமாக=இக்கடலில் ஆழினுமாக மிதப்பினு மாக, ஏத்துவனெநதையென்று=சண்டு எமது முதல்வராகிய பிரானைத் துதிப்பே நென்று; செப்பியவண்டமிழ்தன்னுல்=பாடிய வளமமைந்த திருப்பதிகத்தால், சிவன ஞ்செழுத்துந்துதிப்பார்=சிவபிரானது திருவைந்தெழுத்தையும் துதிப்பாராயினார் () வேறு.

சொற்றுணை வேதிய னென்னு தாய்மொழி மொழியை
நற்றமிழ் மாலையா நமச்சி வாயவென்
றறறமுன் காகருமைந தெழுத்தை யன்பொடு
பறறிய வுணாவினாற் பதிகம் பாடினா.

(இ-ள்.) சொற்றுணைவேதிபனென்னும்=சொற்றுணை வேதியனென்னும், தாய் மொழிநற்றமிழ்மாலையா=தாய்மையானமொழியை முதலிலுடைய நல்லமாலையாக; நமச்சிவாயவென்று=நமச்சிவாய என்றுமுடித்து, அற்றமுன்காகருமைந்தெழுத்தை= பிறவித்துன்பத்தை முன்னின்றுகாக்கும் திருவைந்தெழுத்தை; அன்பொடுபற்றிய உணர்வினால்=மெய்யன்போடு சிந்தித்த உணர்ச்சியினால், பதிகம்பாடினா=பதிகத்தைப் பாடி யருளினார்.—எ-று. (கஉச)


நமச்சிவாயப்பதிகம்-பண்-காந்தாரபஞ்சமம்.

திருச்சிற்றம்பலம்.

சொற்றுணைவேதியன் சோதிவானவன்
பொற்றுணைத்திருநதடி பொருநதக்கைதொழக்
கற்றுணைபூட்டியோர கடலிற்பாய்ச்சினும
நற்றுணையாவது நமச்சிவாயவே. (க)

பூவினுக்கருங்கலம் பொங்குதாமரை
யாவினுக்கருங்கலம் மரனஞ்சாடுதல்
கோவினுக்கருங்கலங் கோட்டமில்லது
நாவினுக்கருங்கல நமச்சிவாயவே. (உ)

விண்ணுவடுக்கிய விறகின்வெவ்வழ
லுண்ணியபுகிலவை மொன்றுமில்லையா
பண்ணியவுலகினிற் பயின்றபாவத்தை
நண்ணிநின்றறுப்பது நமச்சிவாயவே. (ங)



ஸர் திருநாவுக்கரசைக் கல்விற் கட்டி, கடலிலிட, அவர் தன்னை, ததெதாட்டுகாண்ட பெம்மாணைத் தொழுது பஞ்சாக்கரப் பத்திகமோத, பெம்மாணர்
 உருணை யடைந்தது நமது நரேசுரகரசு கட்டலு கல்வினம்து மிதக்கிழந்து அவினை திருப்பாதிபிலியூர் கெழுலகதிமுகப்பியின்கண் சேர்க்கக்

இடுக்கண்பட்டிருக்கினு மிரந்தியாராயும்
விடுக்கிற்பிரானென்று வினவுவோமல்லோ
மடுக்கற்கீழ்க்கிடக்கினு மருளினமுறற
நடுக்கத்தைக்கெடுப்பது நமச்சிவாயவே. (ச)

வெநதநீறருங்கலம விரதிகட்கெலா
மந்தணாக்கருங்கல மருமறையாறங்கந்
திங்களுக்கருங்கலந திகழுநீண்முடி-
நங்களுக்கருங்கல நமச்சிவாயவே. (ரு)

சலமில்ன்சங்கரன் சார்ந்தவர்க்கல்லால்
நலமிலனாடொறு நல்குவானலன்
குலமில்ராகினுங் குலத்திற்கேற்பதோர்
நலமிகக்கொடுப்பது நமச்சிவாயவே. (சு)

வீடினாருலகினில் விழுமியதொண்டர்
கூடினாரநெறி கூடசசென்றலு
மோடினேனேடிசசென் றுருவங்காண்டலு
நாடினேனாடிற்று நமச்சிவாயவே. (ஏ)

இல்லகவிளக்கது விருள்கெடுப்பது
சொல்லகவிளக்கது சோதியுள்ளது
பலலகவிளக்கது பலருங்காண்பது
நல்லகவிளக்கது நமச்சிவாயவே. (அ)

முன்னெறியாகிய முதல்வன்முக்கணன்
தன்னெறியேசர னாதறிண்ணமே
யநெறியேசென்றங் கடைந்தவர்க்கெலாம
நன்னெறியாவது நமச்சிவாயவே. (க)

மாப்பிணைதழுவிய மாதொபாகத்தன்
பூப்பிணைதிருந்தடி பொருந்தக்கைதொழ
நாப்பிணைதழுவிய நமச்சிவாயபுபத்
தேத்தவல்லாதமக் கிடுககணில்லையே. (க0)

திருச்சிற்றம்பலம்:

இது சமணர்கள் கற்றுணிற்கட்டிக் கடவிலேவீழ்த்தினபோது ஓடியருளியது.

பெருகியவன்பினர் பிடித்தபெற்றியால்
அருமலரோன்முத லமரர்வாழ்த்துதற்
கரியவஞ்செழுத்தையு மரசுபோற்றிடக்
கருநெடுங்கடவினுட் கன்மிதந்ததே.

(இ-ள்.) பெருகியவன்பினர்பிடித்தபெற்றியால்=மிக்க அன்பினராய் உறுதியாகக் கொண்ட நிலையையோடு; அருமலரோன்முதலமரர்வாழ்த்துதற்கரிய=அரிய பிரமன் முதலாகிய தேவர்கள் வாழ்த்துதற்கு அருமையாகிய; அஞ்செழுத்தையுமரசுபோற்றிட= திருவைந்தெழுத்தையும் திருநாவுக்கரசு துதிசெய்திட, கருநெடுங்கடலினுட்கண்மிதந் கள்=அதனால் கரிய நீண்ட கடலினிடத்துக் கல்லானது மிதந்தது.—எ-று. ஏ - அசை

அப்பெருங்கல்லுமங் கரசுமேற்கொள்த்
தெப்பமாய்மிதத்தலிற் செறிந்தபாசமுந்
தப்பியதன்மிசை யிருந்ததாவில்சீர்
மெய்ப்பெருந்தொண்டனா விளங்கித்தோன்றினா.

(இ-ள்.) அப்பெருங்கல்லுமங்கரசுமேற்கொள=அந்தப் பெரிய கல்லும் வாசீசர் மேல் வீற்றிருக்கும்படிக்கு, தெப்பமாய்மிதத்தலில்=தெப்பமாயத்தான் மிதத்தலினால்; செறிந்தபாசமுந்தப்பியது=அதனிடத்திற் பணிககப்பட்ட கயிறுகளும் நெகிழ்ந்தன; அதன்மிசையிருந்த=அக்கல்லின்மேல் வீற்றிருந்த, தாவில்சீர்மெய்ப்பெருந்தொண்ட னார்=அழியாத சிறப்பமைந்த மெய்யராகிய வாசீசமுனிவா; விளங்கித்தோன்றினா= விளக்கமடைந்து தோற்றினார்.—எ-று. (கஉஅ)


இருவினைப்பாசமு மலக்கலார்த்தலின்
வருபவக்கடலில்வீழ் மாக்களேறிட
அருளுமெய்யஞ்செழுத் தரசையிக்கடல்
ஒருகண்மேலேற்றிட லுணாக்கவேண்டுமோ.

(இ-ள்.) இருவினைப்பாசமுமலக்கலார்த்தலின்=நல்வினை தீவினையாகிய பாச மும் ஆணவமலமாகிய கல்லும் தம்மைப்பிணித்ததனால், வருபவக்கடலில்வீழ்மாக்க ளேறிட=இடையரது வருகின்ற பிறவியாகிய கடலில் முழுகிய மனிதர்கள் அக்கட லின்களையை ஏறும்படி, அருளுமெய்யஞ்செழுத்து=அருளைச்செய்கின்ற மெய்ம்மையா கிய திருவைந்தெழுத்து; அரசையிக்கடலொரு கண்மேலேற்றிடல்=திருநாவுக்கரசை இக்கடலில் கட்டிவிட்ட ஒருகல்வின்மேல் களாயேறச்செய்தலை; உணாக்கவேண்டு மோ=ஓர் புதுமையாகக் கூறவேண்டியதில்லை.—எ-று.

எண்ணுமமை விகாரத்தாற்றொக்கது. உணாக்கவேண்டுமோ வென்றதனால் தானே களாயேற்றமென்றாயிற்று. இருவினைப்பாசம், மும்மலக்கலென்று பிரித்து இருவினைப் பாசத்தால் மும்மலக்கலோடு பிணிக்கப்படுதலின் என்றாபபினை இருவினை மும்மலத் துளொன்றாதலின் அது பொருந்தாமையுணாக. (கஉக)

அருணயந்தஞ்செழுத் தேத்தப்பெற்றவக்
கருணைநாவரசினைத் தீனாக்கரங்களாற
நெருணெறிநீர்மையிற் சிரத்திற்றுகிட
வருணனுஞ்செய்தனன் முன்புமாதவம்.

(இ-ள்.) அருணயந்தஞ்செழுத்தேத்தப்பெற்றம்=சிவபிரான் திருவருளை நாடித் திருவைந்தெழுத்தைத் துதிக்கும்படிபெற்ற, அக்கருணைநாவரசினை=அந்தக்கருணையே திருவுருவாகக்கொண்ட ஆண்டவரரசை; தீனாக்கரங்களால்=தீனாயென்னும் கைகளி னால்; நெருணெறிநீர்மையிற்சிரத்திற்றுகிட=இவர் மகிமையைத்தெளிந்த முறைமை யாகிய குணத்தோடு சிரசினால் தாங்க; வருணனுஞ்செய்தனன்முன்புமாதவம்=வருண தேவனும் பெரிய தவத்தை முன்புசெய்தான்போலும்.—எ-று. (கஉ௦)



வருணன் ஸ்ரீராமச்சகர சகை திருப்பாதிபிபலிபூர் செழுலகதி முகத்துவாரத்தின் கடைசேர்க்க, அப்பதியினுணுள்ள சிவனடியார்க்கள் ஸாமனாநாத்தொட
தி அவருடன துலயத்துட்டுசனாநார்.

வாய்ந்தசீர்வருணனே வாக்கின்மன்னரைச் *
சேர்த்தடைகருங்கலே சிவிகையாயிட *
ஏந்தியேகொண்டெழுந தருளுவித்தனன் ,
பூந்திருப்பாதிரிப் புலியூர்ப்பாங்கரில்.

(இ-ள்) வாய்ந்தசீர்வருணனே=மேம்பட்ட சிறப்பினையுடைய வருணதேவனே;
வாக்கின்மன்னரை=திருநாவுக்கரசை; சேர்த்தடைகருங்கலே சிவிகையாயிட=தன்னை
யடுத்துக் கரையையடைந்த கருங்கல்லே சிவிகையாக; ஏந்திக்கொண்டெழுந்தருளு
வித்தனன்=திரைக்கரங்களாற்றங்கிக்கொண்டு எழுந்தருளச்செய்தனன், பூந்திருப்
பாதிரிப்புலியூர்ப்பாங்கரில்=பொலிவினையுடைய திருப்பாதிரிப்புலியூர்க்கருகில்.-எ-று.
ஏகாரம் தேற்றம். (௧௩௧)

அத்திருப்பதியினி லணைநதவன்பரை
மெய்த்தவக்குழாமெலா மேவியூர்த்தெழ *
எத்திசையினுமர வென்னுமோசைபோற்
றத்துநீர்ப்பெருங்கட றுனுமார்த்ததே.

(இ-ள்.) அத்திருப்பதியினிலணைந்தவன்பரை=அத்திருப்பாதிரிப்புலியூரில் கரை
யேறிய ஆண்டவரசை; மெய்த்தவக்குழாமெலாமேவியூர்த்தெழ=அங்குவாழும் மெய்ய
டியார் தொகுதிகளெல்லாம் கிட்டி மகிழ்ச்சியால் ஆரவாரித்து சூழ்ந்தவர, எத்திசையி
னுமரவென்னுமோசைபோல்=எத்திக்கினும் அவர்கள் அரகரவெனலும் ஓசைபோல,
தத்துநீர்ப்பெருங்கடறுனுமார்த்தது=அலைபெறிகின்ற நீரையுடைய பெரியகடலும் ஒலி
த்தது -எ-று. ஏ-அசை. (௧௩௨)

தொழுந்தகைநாவினுக் கரசுதொண்டர்முன்
செழுந்திருப்பாதிரிப் புலியூரத்திங்கள்வெண்
கொழுந்தணிசடையனாக் குமபிட்டன்புற
விழுந்தெழுந்தருணெறி விளங்கப்பாடுவாரா.

(இ-ள்.) தொழுந்தகைநாவினுக்கரசு=யாவராலும் வணங்கப்படும் மேன்மை
யையுடைய திருநாவுக்கரசு, தொண்டாமுன்=அடியார்களோடு, செழுந்திருப்பாதிரிப்
புலியூர்=செழுமை தங்கிய திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருந்தருளும்; திங்கள்வெண்கொ
ழுந்தணிசடையனாகும்பிட்டி=வெள்ளிய இளம்பிறையைசூடிய சடைமுடியையு
டைய சிவபிரானை வணங்கி, அன்புறவிழுந்தெழுந்து=பின்பு அன்போடு நிலமுறச்சாட்
டாங்கமாகவணங்கி.எழுந்து, அருணெறிவிளங்கப்பாடுவார்=சைவநெறியானது விளங்
கும்படி பாடுவாராயினார்.-எ-று.

சைவாகமம் சிவபிரான் அருளாற்கூறுதலின் அச்சைவம் அருணெறியென்றா
யிற்றென்க. (௧௩௩)

வேறு.

நான்றருமாயெனக் கெநதையுமாகி யெனவெடுத்தது
தோன்றத்துணையா யிருந்தனன்றன்னடி யோங்கடகென்று
வான்றமுழனறகங்கை வாழ்சடையானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சுன்றமுருவனைத் தண்டமிழ்மாலைகள் சாத்தினரே.

(இ-ள்.) "நான்றருமாயெனக்கெநதையுமாகியெனவெடுத்தது=திருப்பதிகத்தின் முத
நான்றருமாயெனக் கெநதையுமாகியென்றெடுத்தது; தோன்றத்துணையாயிருந்தனன்

தன்னடியோங்கட்டுகென்று—தோன்றாத்துணையாயிருந்தனன் தன்னடியோங்கட்டுகென்று
அத்திருவிருத்தத்தின் இறுதியில்வைத்து, வானரூழ்புனற்கவகைவாழ்சடையாளை—
விண்ணினி னறும் இழிந்த நீராகிய கங்கைநதிவாழ்கின்ற சடையையுடையவருக்கு; மற்
றெவ்வுயி, ககுஞ்சானராமொருவனை—அடியாரல்லாத பிறவுயிர்களுக்கும் சீவசாட்சியாய்
மறைந்திருக்கினு மொருவருக்கு, தண்டமிழ்மாலைகள்சாத்தினர்—தப்பமான திருப்பதிக
மாலையைச்சாத்தினர்.—எ-று. ஏ-அசை.

தோன்றாத்துணையாயிருத்தல்—அடியருணர்வில் வெளிப்பட்டு அவரைத் தன்
வசமாக்கி அவர்க்குவரும் இடுக்கினை அவரறியாது களைதல், மற்றெவ்வுயிர்க்குஞ்சான்
ராய்நிற்றல்—அவ்வுயிர்களறியாது அவ்வுயிருட்கலந்து வினவழியுணாததி அந்தரியாமி
யாய் நிற்றல். (கருசு)

திருப்பாதிரிப்புலியூர்-திருவிருத்தம்.

திருசுகிற்றம்பலம்.

நன்றாருமாயெனக் கெந்தையுமாயுடன் றோன்றினராய்
மூன்றாயுலகம படைத்துகந்தான்மனத் துள்ளிருக்க
வேன்றானிமையவர்க் கன்பன்றிருப்பா திரிப்புலியூர்
தோன்றாத்துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே. (க)

பற்றாய்நினைநதிடப் போதுநெஞ்சேயிந்தப் பாராமுற்றுஞ்
சுற்றாயலைகடன் மூடினுங்கண்டேன் புகனமக்கு
உற்றானுமையவட் கன்பன்றிருப்பா திரிப்புலியூர்
முற்றாமுமையிற் கண்ணியினுன்றன் மொய்கழலே. (உ)

விடையான்விரும்பியென் னுள்ளத்திருந்தா னினிநமக்கிங்
கடையாவவல மருவினைசாரா நமனையஞ்சோம்
புடையாகமலத் தயன்போல்பவர்பா திரிப்புலியூர்
ருடையானடிய ரடியடியோங்கட் கரியதுண்டே. (ங)

மாயமெலாமுற்ற விட்டிருணீங்கி மலைமகட்கே
நேயநிலவ விருந்தானவன்றன் நிருவடிக்கே
தேயமெலாரின் றிறைஞ்சுநதிருப்பா திரிப்புலியூர்
மேயநல்லான்மலாப் பாதமென்சிறதையு ணின்றனவே. (ச)

வைத்தபொருணமக் காமென்றுசொல்லி மனத்தடைத்துச்
சித்தமொருக்கிச் சிவாயநமவென் றிருக்கினல்லான்
மொய்த்தகதிர்மதி போல்வாரவாபா திரிப்புலியூர்
ரத்தனருள்பெற லாமோவறிவினாப் பேதைநெஞ்சே. (ரு)

கருவாய்க்கிடந்துன் கழலேநினையுங் கருத்துடையே
னுருவாய்த்தெரிநதுன்ற னாமம்பயின்றே னுனதருளாத்
நிருவாய்ப்பொலியச் சிவாயநமவென்று நீரணிந்தேன்
நருவாய்சிவகதி நீபாதிரிப்புலி யூரரனே. (ஈ)

எண்ணாதமர ரிரக்கப்பரவையு ணஞ்சையுண்டாய்
திண்ணரசுரா திரிபுரந்தியெழச் செற்றவனே
பண்ணாந்தமைந்த பொருள்கள்பயில்பா திரிப்புலியூர் க்
கண்ணாந்துதலாய் கழனங்கருத்தி லுடையனவே.

(௭)

புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியாவுன்னடி யென்மனத்தே
வழுவாதிருக்க வரந்தரவேண்டுமில் வையகத்தே
தொழுவாக்கிரங்கி யிருந்தருள்செய்பா திரிப்புலியூரச்
செழுநீர்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

(௮)

மண்பாதலம்புக்கு மால்கடன்மூடிமற் றேழுலகும்
விண்பாறிசைகெட் டிருசுடர்வீழினு மஞ்சனெஞ்சே
திண்பானமகொன்று கண்டோந்திருபபா திரிப்புலியூர்க்
கண்பாவுநெற்றிக் கடவுட்சுடரான் கழலினையே.

(௯)

திருந்தாவமணாதந தீநெறிப்பட்டித் திகைத்துமுத்தி
தருந்தாளிணைக்கே சரணமபுகுந்தேன வரையெடுத்த
பொருந்தாவரக்க னுடனெரித்தாய்பா திரிப்புலியூ
ரிருந்தாயடியே னினிபபிறவாமல்வந தேன்றுகொள்ளோ.

(௧௦)

திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம்-நடுநாட்டிலுள்ளது

சுவாமிபெயர்-தோன்றாத்துணையீசுவரர், தேவியாஃபெயர்-தோகையம்பிகையம்மை.

மற்றுமினையன வண்டமிழ்மால்கள் பாடிவைகி
வெற்றிமழவிடை வீரட்டாபாத மிகநினைவில்
உற்றதொகாதலி னங்குநின்றேகியொன் னாபுரங்கள்
செற்றவாவாழந திருவதிகைப்பதி சென்றடைவார்.

(இ-ள்) மற்றுமினையனவண்டமிழ்மால்கள் பாடிவைகி=வேறும் இத்தன்மைய
னவாகிய வளவிய திருப்பதிகமால்களைப் பாடியருளி அங்குவசித்து, வெற்றிமழவிடை
வீரட்டாபாதம்=வெற்றியுடைய இளமையான இடபத்தை வாகனமாகக் கொண்டரு
ளும் வீரட்டேசரது திருவடிகளிடத்தில், மிகநினைவிலுற்றதொர்காதலின்=மிகவும் தங்
கருத்தில் உற்றவிரும்பத்தால்; அங்குநின்றேகி=அத்திருப்பாதிரிப்புலியூரினின்று எழு
ந்தருளி; ஒன்றாபுரங்கள்செற்றவரவாழம்=பகைவரது புரங்களை எரித்த வீரட்டேசர்
வீற்றிருந்தருளும், திருவதிகைப்பதிசென்றடைவார்=திருவதிகைப்பதியை அடைவா
ராயினா,--எ-று.

(௧௧௫)

தேவர்பிரான்றிரு மாணிகுழியுந் தினைநகரு
மேவினர்சென்று விருமபிமசொனமலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர்சோலை மணமடிபுல்லப் பொருண்மொழியின
காவலர்செல்வத் திருக்கெடிலத்தைக் கடந்தணைந்தா.

(இ-ள்) தேவர்பிராந்திருமாணிகுழியும்=தேவர்க்கெல்லாம் முதல்வராகிய சிவ
பிரான் வீற்றிருந்தருளும் திருமாணிகுழியையும்; தினைநகரும் மேவினர்சென்று=திருத்

தினையையும் விரும்பிச்சென்று; விரும்பியசொன்மலர்கொண்டி. நைஞ்சி—தம்மால் விரும்பப்பட்ட பாமாலைகளைக்கொண்டெண்ணி; பூவலாசோலைமணமடிபுல்வ—சோலையில் மலர்ந்திருக்கின்ற மலர்களின் மணமானது தமது திருவடிகளிற்பொருந்த; பொருண்மொழியின்காவலர்—பொருளமைந்த வாசீசமுனிவர்; செல்வத்திருக்கெடிவத்தைக்கடந்திணைந்தார்—செல்வம் நிறைந்த கெடிலநதியைக்கடந்துசென்றார்.—எ-று. (ககக)

வெஞ்சமண்குண்டர்கள் செய்வித்ததீய மிறைகளெல்லாம்
எஞ்சவென்றேறிய வின்றமிழ்ச ரொழுந்தருள

மஞ்சிவாமாடத் திருவதிகைப்பதி வாணரெல்லாம்

தஞ்செயல்பொங்கத் தழங்கொலிமங்கலஞ் சாற்றலுற்றார்

(இ-ள்.) வெஞ்சமண்குண்டர்கள்செய்வித்த—கொடிய சமணர்களாகிய கோளர்கள் பல்லவனாற்செய்வித்த; தீயமிறைகளெல்லாமெஞ்சவென்று—கொடிய துயரங்களெல்லாம் தம்மைவாகியாமல் அகலும்படி வென்று; ஏறியவின்றமிழ்சரொழுந்தருள—சமுத்திரத்தில் மிதந்துகடையேறிய இனிய ஆண்டவரசா எழுந்தருளலும், மஞ்சிவர்மாடத்திருவதிகைப்பதிவாணரெல்லாம்—மேகங்கள் தவழ்கின்ற திருவதிகையின்கண்வாழும் அடியார்களெல்லாம்; தஞ்செயல்பொங்க—தங்களுடைய செயலினால் குதூகலமுண்டாக; தழங்கொலிமங்கலஞ்சாற்றலுற்றார்—மிகக் ஒலியோடு மங்கலவாழ்த்தெடுத்துக் கூறினார்கள்.—எ-று.

குண்டர் என்றதுகபடர், கோளர், முரட்டிடம்புடையவர் எனப்பிரகிருத்த
நிற்கேற்கப் பொருள்படும். (ககங)

மணிநெடுந்தோரணம வண்குலைப்புக மடற்கதவி

இணையுறநாட்டி யெழுநிலைக்கோபுரந் தெற்றியெங்குந்

தணிவில்பெருகொளித் தாமங்கணற்றிச்செஞ் சாந்துநீவி

யணிநகர்முன்னையணிமேலணிசெய் தலங்கரித்தார்.

(இ-ள்.) மணிநெடுந்தோரணம்—மணிகளழுத்திப் பீண்ட மகரதோரணங்களையும்; வண்குலைப்புகமடற்கதவி—வளமாகிய குலைகளையுடைய கமுகமரங்களையும் மடல்களையுடைய வரழைமரங்களையும், இணையுறநாட்டி—நெருங்கநாட்டி; எழுநிலைக்கோபுரந்தெற்றியெங்கும்—எழுநிலையையுடைய கோபுரங்களிலும் திண்ணைகளிலும்; தணிவில்பெருகொளித்தாமங்கணற்றி—குறைவின்றி மிக்கு விளங்கும் பொன்னரிமாலையைத் தூக்கி; செஞ்சாந்துநீவி—செஞ்சுந்தனக்குழம்பால் மெழுக்கிட்டு; அணிநகர்முன்னையணிமேல்—அழகிய நகரத்தை முன்னுள்ள அலங்காரத்தினும் அதிகமாக; அணிசெய்தலங்கரித்தார்—சிறப்புச்செய்து அலங்கரித்தார்கள்.—எ-று. (ககஅ)

மன்னியவன்பின் வளநகர்மாந்தர் வயங்கிழையார்

இன்னியநாதமு மேழிசையோசையு மெங்கும்விம்மப்

பொன்னியல்கண்ணமும் பூவும்பொரிகளுந் தூவியெங்குந்

தொன்னகரின்புறஞ் சூழ்ந்தெதிர்கொண்டனர் தொண்டனாயே.

(இ-ள்.) மன்னியவன்பின்வளநகர்மாந்தர்—நிலைபெற்ற அன்பினையுடைய வளநகங்கிய அந்நகரத்தில் வாழும் மனிதர்களும்; வயங்கிழையார்—விளங்குகின்ற ஆபரணத்தையணிந்த மாதர்களும்; இன்னியநாதமுமேழிசையோசையும்—இனிமையாக ஒலிக்கின்ற—வாத்தியங்களின் முழக்கமும் ஏழுசரங்களினுடைய இசையும்; எங்கும் விம்ம—

மூலமும் உரையும்.

எவ்விடத்து மிக்கொலிக்க; பொன்னியல்சண்ணமும்==பொன்போலும் நிறத்தையுடைய சண்ணப்பொடி களையும்; பூவும்பொரிகளும்எவருந்துவி==மலர்களையும் பொரிகளையும் எவ்ருந்துவி, தொன்னகரின்புறஞ்சூழ்ந்து==பழைய நகரப்புறத்தேவரது சூழ்ந்து; எதிர்கொண்டனாதொண்டனா=ஆண்டவரசை எதிர்கொண்டார்கள்.—எ-று. ஏ-அசை. ()

தூயவெண்ணீறு துதைநதபொன்மேனியுந் தாழ்வடமு நாயகன்சேவடி தைவருஞ்சிந்தையு நைந்துருகிப் பாய்வதுபோலன்பு நீர்பொழிகண்ணும பதிகச்செஞ்சொன் மேயசெவ்வாயு முடையாரபுகுநதனா விதியுள்ளே.

(இ-ள்) தூயவெண்ணீறு துதைந்த==தூய்மையாகிய வெள்ளிய திருவெண்ணீறு நெருங்கபூசிய; பொன்மேனியும்தாழ்வடமு==பொன்போலும் திருமேனியும் கழுத்தில் திருவடையாளமாலையும்; நாயகன்சேவடிதைவருஞ்சிந்தையும்==சிவபிரான் திருவடிகளைத் தியானஞ்செய்கின்ற கருத்தும்; நைந்துருகிப்பாய்வதுபோல்==உள்ளிருந்த அன்பு கசிந்துருகிப் பாய்வதுபோல், அன்புநீர்பொழிகண்ணும்==ஆனந்த அருவிசொரிகின்ற கண்ணும், பதிகச்செஞ்சொன்மேயசெவ்வாயும்==செப்பமாகிய சொல்லமைந்த திருப் பதிகங்களை அருளிச்செய்கின்ற சிவந்தவாயும், உடையாரபுகுந்தனர்வீதியுன்==உடைய ஆண்டவரசு திருவதிகைவீதியிற் புகுந்தருளினார்.—எ-று. ஏ-அசை. (கச0)

கண்டார்களாகைதலை மேற்குவித்திந்தைக் கருணைகண்டான் மிண்டாயசெய்கைய மண்தையாதிவரு விளைக்கச்செற்றம் உண்டாயினவண்ண மெவவண்ணமென்றுரைப் பாகள்பின்னுந் தொண்டாண்டுகொண்ட பிராணைத்தொழுது துதித்தனரோ.

(இ-ள்) கண்டார்களாகைதலைமேற்குவித்து==வாசீசமுனிவரைக்கண்ட அத்திரு வதிகையின்கண வாழ்வோர்கள் கை தலைமேற்கொண்டு, இந்தக்கருணைகண்டால்==இக் கருணையுருவாகிய திருக்கோலத்தைத் தரிசித்தால், மிண்டாயசெய்கையமண்கையர்==கொடிய தொழிலையுடைய சமணர்களாகிய இழிந்தோர்கள்; தீங்குவினைக்க==இவர்க்கு இடையூறுசெய்தற்கு ஏதுவாக; செற்றமுண்டாயினவண்ணமெவ்வண்ணமென்று==அ வாக்குப் பகைமை உண்டாயினவாறு எவ்வாறென்று, உரைப்பார்கள்==சொல்வார்கள்; பின்னுந்தொண்டாண்டுகொண்டபிராணை==பின்னும் அவர் தீங்கு இவர்களுவாராது காத்த பெருங்கருணைகருதி அவரைத்தொண்டாக அடிமைக்கொண்ட வீரட்டேசரை; தொழுது துதித்தனர்==வணங்கித் துதித்தார்கள்.—எ-று. ஏ-அசை. (கசக)

இவ்வண்ணம்போல வெண்பலமாக்க ளியம்பியேத்த மெய்வண்ணநீற்றொளி மேவுங்குழாங்கள் விரவிச்செல்ல அவவண்ணநண்ணிய வன்பருமவந்தெய்தி யம்பவளச் செவ்வண்ணர்கோயிற் றிருவீரட்டானத்தைச சேர்ந்தனரோ.

(இ-ள்.) இவ்வண்ணம்போல==இதுபோல, எனப்பலமாக்களியம்பியேத்த==மற் றைய பலமனிதர்களும் புகழ்ந்து துதிக்க, மெய்வண்ணநீற்றொளி==திருமேனியிடத்து நிறத்தையுடைய திருநீற்றிதொளி, மேவுங்குழாங்கள்விரவிச்செல்ல==விளங்கி யிருக்கும் திருக்கூட்டங்கள் திரண்டவர், அவ்வண்ணநண்ணியவன்பருமவந்தெய்தி==அவ்வாறெழுந்தருளிய வாசீசமுனிவர் திருவுளம் மகிழ்ந்துசென்று. அம்பவளச்செவ்வண்ணர்கோயில்==அழகிய பலனம்போலும் சிவந்த நிறத்தையுடையவரது கோயிலாகிய; திருவீரட்டானத்தைச்சேர்ந்தனர்==திருவீரட்டானத்தை யடைந்தார்.—எ-று. (கசஉ)

உம்பர்தங்கோணே யுடையபிராணேயுள் புக்கிதைஞ்சி
நம்புறுமன்பின் யப்புறுகாதவி னுற்றினைத்தே
எம்பெருமான்றனை யேழையேனான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரிவாற்றிருத் தாண்டகச்செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்

(இ-ள்) உம்பர்தங்கோணேஉடையபிராணே=தேவர்க்கு முதல்வரை எம்மையா னாகவுடைய தலைவரை; உள்புகுகிதைஞ்சி=திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி, நம்புறுமன்பின்=மிகவும் விருப்புகின்ற அன்பினால்; நயப்புறுகாதவினாற்றினைத்து=உதி க்கும் பேரன்பில்முழுகி, எம்பெருமான்றனையேழையேனாண்=எமது பிராணே யேழையேனாகிய நான், பண்டிகழ்ந்ததென்று=முன்னே இகழ்ந்துகூறியதென்று இறுதியில்வை த்து; தம்பரிவாற்றிருத்தாண்டகச்செந்தமிழ்=தங்குற்றத்திற்குப்பரியுங் கருத்தோடு செ ந்தமிழாலாகிய திருத்தாண்டகத்தை, சாற்றிவாழ்ந்தார்=பாடி வாழ்வடைந்தார்.--எ-று.

ஏ - அசை.

(கசு௭)

திருவ திகைவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

வெறிவிரவுகவிளநற்றொங்கலானே வீரட்டத்தானேவெள்ளேற்றினானே ப
பொறியரவினே ப்புள்ளாதிமானேப் பொன்னிறத்தினானே பபுகழதக்கானே
யறிதற்கரியசீரமமான்றன்னே யதியரையமங்கையமாநதான் றன்னே
யெறிக்கெழலத்தானே யிறைவன்றன்னே யேழையேனான்பண்டிகழ்ந்தவாறே.

வெள்ளிக்குன்றன்னவிடையான்றன்னே விவ்வலான்விவ்வட்டங்காய்ந
தான்றன்னேப், புள்ளிவிராககம்பூண்டான்றன்னேப் பொன்பிதிநாதன்னச
டையான்றன்னே, வள்ளிவளைத்தோள்முதல்வன்றன்னே வாராவுலகருள
வல்லான்றன்னே, யெளக்கவிடுபிச்சையேற்பான்றன்னே யேழையேனான்பண்
டிகழ்ந்தவாறே. (உ)

முநதியுலகமபடைத்தான்றன்னே மூவாமுதலாயமூர்த்திதன்னேச், சந்
தவெண்டிங்களணிநதான்றன்னேத் தவநெறிகள்சாதிக்கவல்லான்றன்னேச்,
சுருதையிற்றீர்வினையத்தேனைப்பாலைச் செழுங்கோயில்வீரட்டமேவினானே,
யெந்தைபெருமானேயீசன்றன்னே யேழையேனான்பண்டிகழ்ந்தவாறே (ங)

மந்திரமும்மைப்பொருளுமானன்றன்னே மதியமுஞாயிறுங்காற்றுவதீயு,
மந்தரமும்லைகடலுமானன்றன்னே யதியரையமங்கையமாநதான்றன்னேக்,
கருதருவஞ்செய்திருவர்கழல்கைகூப்பிக் கடிமலாகள்பலதுவிக்காலேமலை,
யிரதிரனுமவானவரும்தொழ்ச்செல்வானே யேழையேனான்பண்டிகழ்ந்தவாறே.

ஒருபிறப்பிலானடியையுணர்ந்துங்காண ருயர்கதிக்குவழிதேடிப்போ
கமாட்டார், வருபிறப்பொன்றுணராதாமாகபூசி வழிகாணாதவர்போல்வார்
மனத்தனாகி, யருபிறப்பையறுப்பிக்குமதிகையூரானமமான்றனடியினை
யேயணைந்துவாழா, திருபிறப்பும்வெறுவியராயிருந்தார்சொற்கேட்டேழை
யேனான்பண்டிகழ்ந்தவாறே. (ரு)

ஆறேற்கவல்லசடையான்றன்னை யஞ்சனமபோலுமிடற்றான்றன்னைக்
கூறேற்ககூடமரவல்லான்றன்னைக் கோல்வளைககைமாதராள்பாகன்றன்னை
நீறேற்கப்பூசுமகலத்தானை நின்மலன்றன்னைநிமலன்றன்னை
யேறேற்கவேறுமாவல்லான்றன்னை யேழையேனுன்பண்டிகழ்ந்தவாறே. (சு)

குண்டாக்கனாயுழன் னுகையிலுண்டு குவிமுலையார் தம்முனேநாணயின்
றி, யுண்டியுகநதமனேநின் றாசொற்கேட டுடனாகியுழிதநதேனுணாவொன்
றின்றி, வண்டுலவுகொன்றையங்கண்ணியானை வானவாகளேததப்படுவான்
றன்னை, யெண்டிசைசுழுமாத்தியாயநின் றான்றன்னை யேழையேனுன்பண்
டிகழ்ந்தவாறே (எ.)

உறிமுடித்தகுண்டிகைகையிற்றாககி யூத்தைவாய்ச்சமணாககோருண்
டரககனாய்க், கறிவிரவுகெய்சோறுகையிலுண்டு கண்டாக்குப்பொல்லாத
காட்சியானேன், மறிதினானீரப்பவ்வருகண்டான்றன்னை மறித்தொருகால்
வல்வினையேனினேக்கமாட்டே, னெறிக்கெடிலநாடாபெருமான்றன்னை யே
ழையேனுன்பண்டிகழ்ந்தவாறே. (அ)

நிறைவாராதநீரமையாய்நின் றான்றன்னை நெற்றிமேற்கண்ணென்றுடை
யான்றன்னை, மறையானைமாசொன்றில்லாதான்றன்னை வானவாமேல்மலர
டியைவைத்தான்றனைக், கறையானேக்காதாராகுழையான்றனைக் கட்ட
ங்கமேந்தியகையினுனை, யிறையானையெந்தைபெருமான்றன்னை யேழையே
னுன்பண்டிகழ்ந்தவாறே. (க)

தொல்லைவானகுழினைகள் குழப்போநது தூற்றியேனற்றியேசுடராய்
நின்று, வல்லையேயிடாநீரத்திங்கடிமைகொண்ட வானவாக்குநதானவர்க்கு
மபெருமான்றனைக், கொல்லைவாய்க்குட்கொசிததுக்குழலுமுதுங் கோ
வலனுநான் முகனுங்கூடியெங்கு, மெல் கான்பரியானையெம்மான்றன்னை
யேழையேனுன்பண்டிகழ்ந்தவாறே (கௌ)

முலைமறைக்கப்பட்டுநீராடாப்பெண்கள முறைமுறையானந்தெய்வ
மென்றுதிண்டித், தலைபறிக்குநதன்மையாகளாகிநின்று தவமென்றவஞ்
செய்துதக்கதோரா, மலைமறிக்கசசென்றவிலங்கைககோனை மதனழியச
செறறசேவடியினுனை, யிலைமறித்தகொன்றையநதாரான்றன்னை யேழை
யேனுன்பண்டிகழ்ந்தவாறே. (கக)

திருச்சிற்றம்பலம்.

வேறு.

அரியயனுக்கரியானை யடியவருக்கெளியானை
விரிபுனல் குழத்திருவதிகை வீரட்டானத்தமுதைத்
தெரிவரியபெருநதன்மைத் திருநாவுக்கரசுமனம்
பரிவுறுசெநமிழ்ப்பாட்டுப பலபாடிப்பணிசெயுநாள்.

(இ-ள்.) அரியயனுக்கரியானை=திருமால் பிரமன் என்னும் இருவர்க்கும் அரிய
வனா; அடியவருக்கெளியானை=மெய்யடியார்க்கு எளிவந்தவனா; விரிபுனல்குழம்
அ

பார்த்த கெடிலநகியானது சூழ்ந்த; திருவதிகைவீரட்டானத்தமுதை=திருவதிகைவீரட்டானத்து வீற்றிருந்தருளும் அமுதம்போல்வானா; தெரிவரியபெருந்தன்மைத்திருநாவுக்கரசு=யாவராலுமறிதற்கரிய மகிமையையுடைய ஆண்டவரசு; மணம்பரிவுறுசெந்தமிழ்ப்பாட்டு=மனதுக்கு அன்பைவினைக்கும் செந்தமிழாலாகிய பாடல்கள், பலபாடிப்பணிசெயுநான்=பலவற்றை யங்கருளிச்செய்து உழவாரப்பணி செய்துகொண்டிருக்குநாளில்.—எ-று. (கசக)

புல்லறிவிற்சமணாக்காய்ப் பொல்லாங்குபுரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய பழவினைப்பாசம்பறிய
அல்லலொழிந்தங்கெய்தி யாண்டவரசினைப்புணர்நது
வல்லமணர்தமைநீதது மழவிடையோன்றாளடைந்தான்.

(இ-ள்.) புல்லறிவிற்சமணர்க்கா=சிறிய அறிவினையுடைய சமணர்களுக்காக, பொல்லாங்குபுரிந்தொழுகும்பல்லவனும்=ஆண்டவரசுக்கு தீச்செய்கைகளைச்செய்து நடக்கும் பல்லவராசனும், தன்னுடையபழவினைப்பாசம்பறிய=தன்னைப்பற்றிய தீவினையோடு சேர்ந்த மலமானது நீங்க; அல்லலொழிந்தங்கெய்தி=பிறவித்துயரத்தினின்றும் நீங்கி திருவதிகையையடைந்து; ஆண்டவரசினைப்பணிந்து=ஆண்டவரசினை வணங்கி; வல்லமணர்தமைநீதது=கொடியவர்களாகிய சமணர்களைவிட்டு; மழவிடையோன்றாளடைந்தான்=சிவபிரான் திருவழிகளையடைந்தான்.—எ-று.

இவ்விரண்டுங் குளகம்.

(கசடு)

வீடறியாச்சமணாமொழி பொய்யென்றுமெய்யுணர்ந்த
காடவனுந்திருவதிகை நகரின் கடகணனுதற்குப்
பாடலிபுத்திரத்திலமண் பள்ளியொடுபாழிகளுங்
கூடலிபுத்துக்கொணர்ந்து குணதரவீச்சரமெடுத்தான்.

(இ-ள்.) வீடறியாச்சமணாமொழிபொய்யென்று=வீட்டுநெறியின் இயல்பு இவ்வண்ணமென்று அறிந்த சமணர்கள் கூறும் சொல் பொய்யென்று; மெய்யுணர்ந்தகாடவனும்=மெய்க்நெறியையுணர்ந்த பல்லவனும்; திருவதிகைநகரின் கட்கண்ணுதற்கு=திருவதிகைநகரின்விடத்துச் சிவபிரானுக்கு, பாடலிபுத்திரத்திலமண்பள்ளியொடு=பாடலிபுத்திரத்திலுள்ள அமணர்கள் வசிக்கும் பள்ளிகளுடன், பாழிகளும்கூடலிபுத்துக்கொணர்ந்து=கோயில்களையும் ஒருங்கு இடித்துக்கொண்டெவந்து; குணதரவீச்சரமெடுத்தான்=குணதரவீச்சரமென்னும் ஆலயத்தைக்கட்டினான்.—எ-று.

பல்லவர்க்குக் காடவொன்றும்பெயர்.

(கசச)

இந்நாளிற்றிருப்பணிகள் செய்கின்றவின்மமிழ்க்கு
மன்னுவாசேத் திருமுனியுமதிச்சடைமேற
பன்குமணிந்தவாதம பதிபலவுஞ்சென்றிறைஞ்சிச்
சொன்மாதத்தமிழ்புனைநது தொண்டசெய்வான்ரெட்டர்த்தெழுவார்.

(இ-ள்.) இந்நாளிற்றிருப்பணிகள்செய்கின்ற=அவ்வாற்றிருக்கும் நாளில் உழவாரத்திருத்தொண்டெய்கின்ற, இன்றமிழ்க்குமன்னுவாசேத்திருமுனியும்=இனிய தமிழுக்கு அரசராகிய வாசேமுனிவரும்; மதிச்சடைமேற்பன்குமணிந்தவர்தம்=இனம்பிறையணிந்த சடைமுடியின்மேல் பலபாம்பையணிந்த பிரானது; பதிபலவுஞ்சென்றிறைஞ்சி=திருப்பதிகள் பலவற்றினும் போய்வணங்கி; சொன்மாதத்தமிழ்புனைந்து=எடுத்துக்கூறும் திருநாமமாகிய தமிழ்மாலையைப்பாடி; தொண்டசெய்வான்ரெட்டர்த்தெழுவார்=திருத்தொண்டசெய்யும்படி. திருவுளத்திற்கருதி எழுவாராயினார்.—எ-று. (கசஎ)

திருவதிகைப்பதிமருங்கு திருவெண்ணெய்நல்லூரும்
அருளுதிருவாமாத்தூர் திருக்கோவலூர்முதலா
மருவுதிருப்பதிபிறவும் வணங்கிவளத்தமிழ்பாடிப்
பெருகுவிருப்புடன் விடையா மகிழ்பெண்ணாகடமனைநதார்.

(இ-ள்.) திருவதிகைப்பதிமருங்கு=திருவதிகைக்குச்சமீபமாயுள்ள, திருவெண்ணெய்நல்லூரும்=திருவெண்ணெய்நல்லூரொன்னும் திருப்பதியையும்; அருளுதிருவாமாத்தூர்=அருளைச்செய்யும் திருவாமாத்தூரும், திருக்கோவலூர்முதலா=திருக்கோவலூரும் முதலாக; மருவுதிருப்பதிபிறவும்=அதன்சமீபத்துள்ள பிறதிருப்பதிகளையும்; வணங்கிவளத்தமிழ்பாடி=வணங்கி வளவிய தமிழ்ப்பதிகம்பாடி; பெருகுவிருப்புடன் விடையாமகிழ்=மிக விரும்புபொடி சிவபிரான் மகிழ்ந்தருளும்; பெண்ணாகடமனைநதார்=பெண்ணாகடம் என்னும் திருப்பதியை அடைந்தருளிஞா.—எ-று. (கசஅ)

கார்வளருமாடங்கள் கலந்தமறையொலிவளர்க்குரு
சீருடையநதணாவாமுரு செழுமபதியினகத்தெய்தி
வார்சடையாமன்னுதிருத தூங்கானைமாடத்தைப்
பாபரவுந்திருமுனிவா பணிந்தேத்திப்பரவிஞா.

(இ-ள்) கார்வளருமாடங்கள்=மேகங்கள் தவழ்கின்ற மாடங்கள்தோறும்; கலந்தமறையொலிவளர்க்கும்=சுரம், இசைந்த வேதங்களின் ஒசையை ஒதுதலால் வளர்ச்சியும்; சீருடையநதணாவாமுரு=சிறப்புடைய மறையவர்கள்வாமுரு, செழுமபதியினகத்தெய்தி=செழுமைதங்கிய பெண்ணாகடம் என்னும் திருப்பதியையடைந்து, வார்சடையாமன்னு=சீண்ட சடைமுடியையுடைய சிவபிரானா வீற்றிருந்தருளும்; திருத்தூங்கானைமாடத்தை=திருத்தூங்கானைமாடமென்னும் திருக்கோயிலை, பாபரவுந்திருமுனிவர்=நிலவுலகத்தார் துதிசெய்யும் வாசீசமுனிவர், பணிந்தேத்திப்பரவிஞா=நிலமுறவணங்கி அஞ்சலிசெய்து தோத்திரஞ்செய்தார் —எ-று. (கசக)

புன்னெறியாமமண்சமயத் தொடக்குண்டுபோந்தவுடல்
தன்னுடனேபுயிராவாழத் தரியேனன்றிரிப்பதனுக்
கென்னுடையநாயகனின் நிலச்சினையிட்டருளென்று
பன்னுசெழுந்தமிழ்மலை முன்னினறுபாடுவா.

(இ-ள்.) புன்னெறியாமமண்சமயத்தொடக்குண்டுபோந்த=இழிந்த நெறியாகிய சமணசமயச்சார்பில பிணிப்புணடுவந்த, உடல்தன்னுடனேபுயிராவாழத்தரியேனன்=உடம்புடனேகூடி உயிராவாழத்தற்கு ஆற்றேன், தரிப்பதனுக்கென்னுடையநாயக=அவ்வுடலோடுகூடி வாழத்தற்கு என்னுடைய முதல்வனோ; நின்னிலச்சினையிட்டருளென்று=உன்னுடைய இடபமுத்திரையும் சூலமுத்திரையும் இட்டருளென்று, பன்னுசெழுந்தமிழ்மலை=யாவரும் துதிக்கத்தக்க செந்தமிழ்த்திருப்பதிகத்தை, முன்னின்றுபாடுவார்=திருமுன்னேநின்று பாடுவாராயினார்.—எ-று. (கரு0)

பொன்னாந்ததிருவடிக்கென் விண்ணப்பமென்றெடுத்தது
முன்னுகியெப்பொருட்கு முடிவாகிநின்றவனைத்
தன்னுகத்துமைபாகங் கொண்டவனைச் சங்கரனை
நன்னுமத்திருவீருத்த நலஞ்சிறக்கப்பாடுதலும்.

(இ-ள்.) பொன்னாந்ததிருவடிக்கு=பொன்போற்சிவந்த திருவடிகளுக்கு; என் விண்ணப்பமென்றெடுத்து=அடியேன் விண்ணப்பமென்று முதலெடுத்தது, முன்னுகியெ

ப்பொருட்குமுடிவாகிநின்றவனை=எப்பொருட்குமுதலாயும் எப்பொருட்குமுடிவாயும் நிற்கின்றவனை, தன்னகத்தாமைபாடிக்கொண்டவனைச்சங்கரனை=தன் திருமேனியோடு உமையானை ஓரகூற்றிற்கொண்ட பிரானை சங்கரனென்னுந் திருநாமமுடையவனை, நன் னுமத்திருவிருத்தம்=நன்மையுடைய திருநாமமாகிய திருவிருத்தத்தை, நலஞ்சிறக்கப் பாடுதலும்=சொல்வனம் பொருள்வளஞ் சிறக்கப்பாடவும்.—எ-று.

முன்னாதல்=எப்பொருளுமுதித்தற்குத் தான் முன்னிற்றல். முடிவாதல்=எப் பொருளுமொடுங்குதற்குத் தான இடமாதல். முன்னாய் நிற்கும்பொருளே முடிவாய் நின்றவன் அவ்வாறு கூறினா. (கருக)

திருத்தாங்கானைமாடம் - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

பொன்றாதிருவடிக் கொன்றுண்டுவிண்ணப்பம் போற்றிசெய்யு
மென்னுவிசாப்பதற் கிச்சையுண்டேவிரூங் கூற்றகல
மினனாருமுவிலைச சூலமெனமேற்பொறி மேவுகொண்டற்
முன்னாகடநதையுட் டேகானைமாடச் சுடாக்கொழுந்தே. (க-உ-ந-ச)

ஆவாசிறுதொண்ட நென்னினைநதானென் றருமபிணினோய்
காவாதொழியிற கலக்குமுன்மேற்பழி காதல்செய்வார
தேவாதிருவடிக் கீறெனனைப்புகுசெந தாமரைபின்
பூவாரகடநதையுட் டேகானைமாடத்தெம புண்ணியனே. (ரு-கா-எ-அ-க)

கடவுநதிகிரி கடவாதொழியக் கயிலையுற்றான்
படவுநதிருவீர லொன்றுவைத்தாய்பனி மால்வரைபோ
லீடபம்பொறித்தென்னை யேனனுகொள்ளாயிருந் சோலைதிங்கள்
தடவுநகடநதையுட் டேகானைமாடத்தெந் தத்துவனே. (க௦)

திருச்சிற்றம்பலம்.

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயா-சுடர்க்கொழுந்தீசர், தேவியா-கடந்தைநாகியமமை.

நீடுதிருத்தாங்கானை மாடத்துநிலவுகின்ற


ஆடகமேருச்சிலையா னருளாலோசிவபூத

மாதொருவரறியாமே வாசீசாதிருத்தோளிற்

சேயொர்மூவிலைசூலஞ் சினவிடையினுடன்சாத்த.

(இ-ள்.) நீடுதிருத்தாங்கானைமாடத்து=உயர்ந்த திருத்தாங்கானை மாடமென்னும் திருக்கோயிலில்; நிலவுகின்றஆடகமேருச்சிலையானருளால்=வீற்றிருந்தருளுகின்ற பொ ன்மையை வில்லாகக்கொண்டருளும் சிவபிரான் திருவருளினால், ஓர்சிவபூதமாதொரு வரறியாமே=ஓர் சிவபூதமானது அருகிலுள்ள ஒருவரும் அறியாமல், வாசீசாதிருத்தோ ளிஷ்=வாசீசமுனிவரது இரண்டுதிருத்தோள்களிலும், சேயொர்மூவிலைச்சூலம்=திரட்சி யோடியுடைய மூவிலைச்சூலமுத்திகளையு, சினவிடையினுடன்சாத்த=கோபத்தையுடைய விடையினது இலச்சினையோடு சாத்தியருள.—எ-று.

(கருஉ)



அக்கரசு திருந்துங்காணைமாடத்தைத் தெரிவித்து சமணச்சார்பிலிருந்து இவ்வுடலைதாங்க அருவருக்கின்றேன். சுவாமிகள் இவைகளைவை தர்க்க வேண்டுமெனத்துதிக்க, சூர் இவழமம் தோனமுறினோனபி காயனா தோளில் தரிக்க, மகிழ்ந்து இதம்பரத்தைத்தெரிந்து இகாழிக்குச் சென்று கையில், வழியில் திருக்கட்டத்துடன் ஸ்ரீஞானசம்பநாதவள்ளலாரைக் கண்டுவணங்க, அவர் அப்போ எழுந்திருமெனத் திருக்காத்தாவே

ஆங்கவர்தருத்தோளி லார்த்ததிருவிலச்சினையைத்
தாங்கண்டுமனங்களித்துத் தம்பெருமானருணினைநது
தூங்கருவிகண்பொழியத் தொழுதுவிழுந்தார்வததால்
ஒங்கியசிரதையராகி யுய்ந்தொழிந்தேனெனவெழுந்தார்.

(இ-ள்) ஆங்கவாத்நிருத்தோளில்—அவ்வாசீசமுனிவர் தம்முடைய தோள்களில்;
ஆர்த்ததிருவிலச்சினையை—விளகமாயிருந்த அத்திருவடையாளத்தை, தாங்கண்டு
மனங்களித்து—தாம் தரிசித்து திருவுளங்களிப்படைந்து, தம்பெருமானருணினைநது—
தமது முதல்வரது திருவருளைநினைந்து; தூங்கருவிகண்பொழிப—இடையறாதொழுது
ஆனந்த அருவியானது கண்ணினின்றுமசொரிய, தொழுதுவிழுந்து—சாஷ்டாங்கமாக
வணங்கி, ஆரவத்தாலோங்கியசிரதையராகி—விருப்பால் மிகக திருவுள்ளமுடையராய்,
உய்ந்தொழிந்தேனெனவெழுந்தார்—அடியேன உய்ந்தேனென்று எழுந்தார்.—எ-று.

இம்முனறுவ குளகம்.

(கருக)

தூங்காணைமாடத்துச் சுடர்க்கொழுந்தினடிபரவி
பாங்காகத்திருத்தொண்டு செய்துபயின்மருநாட்
பூங்கானினமணங்கமழும் பொருவிறிருவரத்துறையு
தேங்காவின்முகிலுறவகுந திருமுதுகுன்றமும்பணிந்து

(இ-ள்) தூங்காணைமாடத்துச்சுடர்க்கொழுந்தினடிபரவி—திருத்தூங்காணைமா
டமென்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபிரான திருவடிகளைத்தடுத்தது, பாங்காகத்
திருத்தொண்டுசெய்துபயின்று—நனாகுத திருத்தொண்டுசெய்து, அமருநான்—வசித்தி
ருக்கும் நாளில், பூங்கானினமணங்கமழும்—பூஞ்சோலையின் மணம்வீசுகின்ற, பொருவி
றிருவரத்துறையும்—ஒப்பற்ற திருவரத்துறையும்; தேங்காவின்முகிலுறவகுந—தேன்
துளிகின்ற சோலைகளிடத்து மேகங்கள் உறவகுகின்ற, திருமுதுகுன்றமும்பணிந்து—
விருத்தாசலத்தையும் வணங்கி.—எ-று.

(கருச)

வண்டமிழ்மென்மலர்மாலே புனைந்தருளிமருங்குள்ள
தண்டிறைநீர்ப்பதிகளிலுந தனிவிடையாமேவியிடங்
கொண்டருளுநதானங்கள் குமபிட்டுகருணதிசைமேற்
புண்டரிகத்தடஞ்சூழநந நிவாக்ககாரையேபோதுவார.

(இ-ள்) வண்டமிழ்மென்மலர்மாலேபுனைந்தருளி—வளவிய தமிழ்ச்சொற்களாகிய
மெல்லிய மலர்களாற்றொடுத்த திருப்பதிகமாலையைச்சாத்தியருளி, மருங்குள்ளதண்டு
றைநீர்ப்பதிகளிலும்—அதனருகிலுள்ள குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய திருப்பதிகளி
லும்; தனிவிடையாமேவிஇடங்கொண்டருளுந்தானங்கள்கும்பிட்டு—ஒப்பற்ற இடப
த்தை வாகனமாகக்கொண்ட சிவபிரான் வீற்றிருந்தருளும் கோயில்களையும் வணங்கி;
புண்டரிகத்தடஞ்சூழந்த—தாமனாவாவின்குழந்த, நிவாக்ககாரையேகுணதிசைமேற்போ
துவார்—நிவா எனனும் நதிக்கரையின்வழியே கீழ்த்திசைநோக்கி வருகின்ற திருநாவுக்
கரசர்.—எ-று.

(கருடு)

ஆனாதசீர்த்தில்லை யம்பலத்தேயாடுகின்ற
வானுபுடைபரக்கு மலாச்சடையாரடிவணங்கி
ஊனுலுமுயிராறு முள்ளபயன்கொளநினைந்து
தேனருமலாச்சோலை திருப்புலியூமருங்கணைந்தார்.

(இ-ள்.) ஆனந்தசீர்த்தில்லையம்பலத்தேயாடுகின்ற—நிறைவாகிய சிறப்பினையுடைய தில்லையம்பலத்தின்கண் நிருத்தஞ்செய்கின்ற; வாளுமுடையபரக்கும்—கங்கையானது ஓர்பாவில் பெருகிக்கொண்டிருக்கும்; மலர்ச்சடையாரடிவணங்கி—மலர்கள் நிறைந்த சடைமுடியையுடைய சிவபிரான் திருவடியை வணங்கி; ஊனாலும் உயிராலும்—உடம்பாலும் உயிரினாலும்; உள்ளபயன்கொளநின்றது—அடைதற்குரிய பிரயோசனந்தான் பெறும்படி கருதி, 'தேனருமலர்ச்சோலை'—தேன்நிறைந்த மலாகளையுடைய சோலைக்கும்; திருப்புலியூர்மருங்குணந்தார்—சிதம்பரத்தின் சமீபத்தில் அடைந்தார்.—எ-று.

இம்முன்றுங் குளகம். உயிர இயக்கியவாறே உடம்பு அதன்வழித்தாம் ஒற்றமைப்பட நிற்பினும், யாத்திகாசேறல் கைத்தொண்டுசெய்தல முதலியன உடம்பையின்றி உயிருக்கு அமையாமையென்கருதியும் சிவபிரானைத்தரிசித்தலும் தரிசித்தமாதிரித்துப் பேரானந்தமடைதலும் உயிரானேயன்றி உடம்பாலமையாமையின் ஊனாலும் உயிராலுமென வேறுபிரித்துக் கூறினார்.

(கருக)

வேறு.

நாவுக்கரசரு மிருவர்க்கரியவா நடமாடியதிரு வெல்லைப்பான் மேவித்தலமுற மெய்யிற்றொழுதபின் மேன்மேலெழுதரு விழைவோடுங் காவிற்களியின் மகிழவுற்றெதிரெதி ராடகடி.கமழ கமலஞ்சூழ வாவித்தடமலா வதனமபொலிவுறு மருதத்தண்பனை வழிவந்தாரா.

(இ-ள்.) நாவுக்கரசருமிருவர்க்கரியவாநடமாடிய—வாசேமுனிவரும் திருமால் பிரமன் என்னும் இருவாக்கும் தேடுதற்கரிய சிவபிரான் ஆனந்தநிருத்தஞ்செய்தருளும்; திருவெல்லைப்பான்மேவி—திருவெல்லையிடத்து அடைந்து, தலமுறமெய்யிற்றொழுதபின்—நிலமுறம்படி சாஷ்டாங்கம் வணங்கியபின்பு, மேன்மேலெழுதருவிழைவோடும்—மேலும்மேலும் எழாரின்ற பேரன்போடும், காவிற்களியின்மகிழவுற்றுஎதிர்எதிராட—சோலைகளில்வாரும் களிப்பையுடைய மயில்கள் மகிழ்ச்சியடைந்து எதிர்எதிர் நின்று நடக்க; கடி.கமழ்கமலஞ்சூழ்வாவித்தடமலாவதனமபொலிவுறும்—அனந்தகாணுதற்கு மணங்கமழ்கின்ற தாமராமலாகள்கூழ்ந்த வாவித்தடமானது மலராகிய முகங்களால் பொலிவடைந்திருக்கும், மருதத்தண்பனைவழிவந்தாரா—குளிர்ந்தமருதநிலத்தின் வழியாகவந்தாரா.—எ-று.

(கருக)

முருகிற்செறியிதழ் முளரிப்படுகரின் முதுமேதிகன்புது மலர்மேயும் அருகிற்செறிவன மெனமிகசூயர்கழை யளவிற்பெருகிட வளரிக்குப் பெருகிப்புடைமுதிர் தரளஞ்சொரிவன பெரியோரவர்திரு வடிவைக்கண் டிருகிப்பரிவுறு புனலகண்பொழிவன வெனமுன்புளவன வடிவெங்கும்.

(இ-ள்.) முருகிற்செறியிதழ்முளரிப்படுகரின்—வாசனையோடு நெருங்கிய இதழ்களையுடைய தாமராமலாகளுள்ள நீர்நிலைகளிடத்து; முதுமேதிகன்புதுமலாமேயம்—முதிய ஏருமைகள் புதியமலர்களை மேய்கின்ற; அருகிற்செறிவனமெனமிகசூயர்கழையளவில்—நெருங்கிய காடுபோல் மிகவளர்ந்துயர்ந்தமூங்கில்களின் அளவாக; பெருகிடவளரிக்கு—உயரமாக வளர்ந்திருக்கின்ற கரும்புகள்; பெருகிப்புடைமுதிர் தரளஞ்சொரிவன—பருத்திக் கணுக்களில் முதிர்ந்திருக்கின்ற முத்தைச் சொரிகின்றன; பெரியோரவர்திருவடிவைக்கண்டு—வாசேமுனிவரது திருவுருவத்தைத் தாங்கண்டு, உருகிப்பரிவுறுபுனல்கண் பொழிவனவென—மனமுருகி அன்பாலுறுகின்ற நீரைக் கண்ணினின்றும் பொழிகின்ற னுடோலு; முன்புளவன்வயலெங்கும்—வளவிய வயல்களிடத்து எங்கும் உள்ளன.—எ-று.

பெருகிமுதிர்ந்த தரளம் என இயையும்.

(கருக)

அறிவிற்பெரியவ ரயனெற்பண்ணவய லவைபிற்படுமவகை யனைகன்றார்
பிறவிப்பவநெறி விடுவீரிருவினை பெருகித்தொடாபிணி யுறுபாசம்
பறிவுற்றிடவண்ண யுமினென்றிருபுடை பயில்சூழ்சினைமிசை சூயில்கூவு
செறிவிற்பலதரு நிலையிற்பொலிவுறு திருநந்தனவன மெதிர்கண்டார்.

(இ-ள்.) அறிவிற்பெரியவா=அறிவிற்குந்த வாக்கீசமுனிவர்; அயனெற்பண்ணவ⁹
யலவை=அயலிலுள்ள நெல்வினையும் மருதநிலத்தின் வயல்கள், பிற்படுமவகையனைகின்
றார்=பின்னிடும்படி செல்கின்றார்; பிறவிப்பவநெறிவிடுவீர்=பிறவிகடேதுவான பாவ
நெறிகளைவிடங் கருத்துடையீர்; இருவினைபெருகித்தொடர்பிணியுறுபாசம்=நல்லினை
தீவினையென்னும் இருவினையும் மிககுசுசங்கிலிபோலப்பிணிக்கப்பட்ட பாசங்கள், பறி
வுற்றிடவண்ணயுமினென்று=நீங்கும்படி. இத்திருப்பதியை அடையுங்களென்று; இருபு
டைபயில்சூழ்சினைமிசைசூயில்கூவும்=இருமருவகுமுள்ள சூழ்ந்த கிளைகளிலிருந்து சூயி
ல்கள் கூவுகின்ற; செறிவிற்பலதருநிலையிற்பொலிவுறு=நெருக்கமுடைய பலமாநிலை
களினால் பொலிவடைந்திருக்கின்ற, திருநந்தனவனமெதிர்கண்டார்=திருநந்தனவனத்
தை எதிரோகண்டார்.—எ-று.

பவநெறிவிடுவீர் பறிவுற்றிடவண்ணயுமின என்று சினைமிசைசூயில்கூவும் தருநிலை
எனக்கூட்டுக. நிலை=இருப்பு. (கருக)

அவாமுன்பணிவொடு தொழுதங்கணைவுற வணிகொம்பரினமிசை ய
ருகெங்குந், தவமுன்புரிதலில் வருதொண்டெனுநிலை தலைகின்றயார்தமிழி
றையோரா, மிவாதநதிருவடி வதுகண்டதசய மெனவநதெதிரர கரவெ
ன்றே, சிவமுனபயின்மொழி பகாகின்றனவளா சிறைமென்கிளியொடுகிது
பூவை.

(இ-ள்.) அவர்முன்பணிவொடுதொழுதங்கணைவுற=திருநந்தனவனத்தின் முன்
வாக்கீசமுனிவர் வணக்கத்தோடுதொழுது அங்கெழுந்தருள்; அணிகொம்பரினமிசையரு
கெங்கும்=அவங்காரமான அந்நந்தனவனத்தருகெல்லாம் உள்ள அழகிய கொம்புகளின்
மேல், தவமுன்புரிதலில்வருதொண்டெனுநிலை=முற்பிறப்பில் தவஞ்செய்தலினால் தமக்
குவந்திருக்கும் அடிமை என்கின்ற நிலைமையில், தலைகின்றயார்தமிழிறையோராம்=முத
லாகநின்று உயர்வாகிய திருநாவுக்கரசு என்னும்; இவர்தந்திருவடிவதுகண்டு=இவரது
திருவேடத்தைக்கண்டு; அதிசயமெனவந்தெதிரரகரவென்று=ஈதோர் அற்புதமென்று
எதிரோவந்து அரசரவென்று சொல்லி, சிவமுனபயின்மொழிபகாகின்றன=மங்களமாக
முன்னேபயின்ற வாழ்த்துமொழிகளை ஒதுகின்றன, வளாசிறைமென்கிளியொடுகிதுபூ
வை=வளர்ந்த மிருதுவான சிறகினையுடைய கிளிப்பின்னாகளோடு சிறிய நாகணவாய்ப்
பட்டிகள்.—எ-று. ஏ - அசை. (கசு0)

அஞ்சொற்றிருமறை யவர்முன்பகர்தலு மவருந்தொழுதுமு னருள்கூரு
நெஞ்சிற்பெருகிய மகிழ்வுங்காதலு நெறியன் பொடுமுனா தடுமாறச்
செஞ்சொற்றிருமறை மொழியுந்தணர்பயி நிலிலைத்திருநக ரெல்லைப்பான்
மஞ்சிற்பொலிநெடு மதில்சூழ்கூடதிசை மணிவாயிற்புறம வநதுற்றார்.

(இ-ள்.) அஞ்சொற்றிருமறையவர்முன்பகர்தலும்=அக்கிளிகளும் நாகணவாய்ப்
பட்டிகளும் அழகிய வார்த்தையினால் தாமபயின்ற வேதங்களை அவ்வாண்டவரசின்முன்
ஒதவும், அவருந்தொழுது=அவைகளை அந்நாயனாரும் அஞ்சலிசெய்து, முனருள்கூரும்
நெஞ்சிற்பெருகியமகிழ்வுங்காதலும்=முன்னே திருவருள்மிக்க திருவுள்ளத்தினிடத்தே

யிருந்த மகிழ்ச்சியும் பெருவிரும்பமுமுள்ள; நெறியன்பொடுமுனாதமொறமுறைமையான அன்பொடு வார்த்தை குழறும்படி; செஞ்சொற்றிருமறைமொழியநதணாபயில்மதரமான சொல் நிறைந்த வேதங்களையோதும் தில்லைமூவாயிரவர் வாழ்ந்திருக்கின்ற; தில்லைத்திருக்கொல்லைப்பால்—திருத்திலையென்னும் திருநகரத்தின் எல்லைக்கண்; மஞ்சிற்பொலிநெடுமதில்குழம்—மேகங்களுடைய பொலிவடைந்திருக்கும் நீண்ட மதில்குழந்த, குடகிசைமணிவாயிற் புறமவந்துற்றார்—மேற்குத்திக்கிலுள்ள அழகிய திருவாயிலின்புறத்தே அடைந்தருளினார்.—எ-று. (௧௬௧)

அல்லற்பவமற வருளுநதவமுத லடியாரொதிகொள வவரோடு மல்லற்புனல்கமழ மாடேவாயிஸின் வழிபுகக்கொதொழு தணைவுற்றார் கல்வித்துறைபல வருமாமறைமுதல் கணாகண்டுடையவா கழல்பேணுஞ் செல்வகுருநிறை நல்வைப்பிடைவளா சிவமேநிலவிய திருவீதி.

(இ-ள்) அல்லற்பவமறவருளுநதவமுதல்—தம்மையடைந்த அடியார்க்குப் பிறவித்துயாகெடுப்படி அருளைச்செய்யும் வாக்கீசமுனிவா, அடியாரொதிகொளவவரோடு—அடியார்கள் தம்மை எதிகொள்ள அவ்வடியார்களோடு, மல்லற்புனல்கமழமாடேவாயிலின்வழிபுககு—வளநதவகிய நீமணம் வீசுகின்ற அருகிலுள்ள மதிலவாயிலின்வழியே புகுந்து, எதிகொழுதணைவுற்றார்—எதிரோவணங்கி அணைந்தா யாவங்னமெனில், அருமாமறைமுதலபலகலவித்துறை—அரிய முதன்மையான வேதமுதலான பலதூல்களையும், கணாகண்டுடையவாகழல்பேணும்—முற்றவுணர்ந்து எம்மையாளாகவுடைய சிவபிரான் திருவடிகளை விரும்பும், செல்வகுருநிறைநல்வைப்பிடைவளா—செல்வம்நிறைந்த தில்லைமூவாயிரவாகள் நிறைந்திருக்கும் நல்லதிருத்திலைநகரத்தில விசாலமான, சிவமேநிலவியதிருவீதி—சிவமணம்வீசும் திருவீதியிடத்து.—எ-று. (௧௬௨)

நவமின்சுடர்மணி நெடுமாலையுநறு மலர்மாலையுநிறை திருவீதிப் புவனங்களின்முத லிமையோராதமுடி பொருதுநதியமணி போகட்டிப் பவனன்பணிசெய வருணன்புனல்கொடு பணிமாறவுமவை பழுதாமென் றெவருநதொழுதெழு மடியாதிருவல கிடுவாருளிர்புனல் விடுவார்கள்.

(இ-ள்) நவமின்சுடர்மணிநெடுமாலையும்—புதுமையாகிய ஒளியை வீசுகின்ற நவரத்தினமாலையும், நறுமலர்மாலையுநிறைதிருவீதி—நறிய பூமாலையும் நிறையத்தூக்கியிருக்கும் திருவீதியில், புவனங்களின்முதலிமையோ—சொர்க்கமுதலிய புவனங்களில் முதல்வரான தேவர்களுடைய, தடமுடிபொருதுநதியமணிபோகட்டி—பெரிய முடியானது ஒன்றோடொன்றுராஞ்சி அதிளின்றுஞ் சிறிய இரத்தினங்களைப்போக்கி, பவனன்பணிசெய—வாயுதேவன் திருவலகிட, வருணன்புனல்கொடுபணிமாறவும்—வருணதேவன்நீரைத்தெளித்துப் பணிசெய்யவும், அவைபழுதாமென்று—அவ்விரண்டும் குற்றமாமென்று; எவருநதொழுதெழுமடியார்—யாவரும் எழுந்து வணங்குதற்குரிய அடியார்கள்; திருவலகிடுவாருளிர்புனல்விடுவார்கள்—திருவலகிடுவார்கள் குளிர்ந்த நீரையும் தெளிப்பார்கள்.—எ-று. (௧௬௩)

மேலம்பரதல நிறையுங்கொடிகளில் விரிவெங்கத்திந்துழை வரிதாருங் கோலம்பெருகிய திருவீதியையமுறை குலவும்பெருமையர் பணிவுற்றே னூலந்திகழ்திரு மறையின்பெருகொலி நலமார்முனிவர்க டெதேயோடும் ஓலம்பெருகிய நிலையேழ்கோபுர முறையேகொடுதொழு துள்புக்கார.

(இ-ள்.) மேலம்பரதலநிறையுங்கொடிகளில்—ஆகாயத்தின்மேல் நிறையக்கட்டி யிருக்கும் கொடியாடைகளில்; விரிவெங்கதிராதுழைவரிதாகும்—விரிந்த வெம்மையாகிய சூரியகிரணங்கள் துழையக்கூடாமலிருக்கும்; கோலம்பெருகியதிருவீதியை—அழகுமிக்க திருவீதியை, முறைகுலவும்பெருமையாபணிவுற்று—முறைமையாக விளங்கிய பெருமையையுடைய ஆண்டவரசு வணங்கி, ஞாலநகிகழ்திருமறையின்பெருகொலி—நிலவுலகத்தில் விளங்குகின்ற வேதங்களின் பெரிப ஒலியானது; நலமாாமுனிவாகுகிடியோடும்—நன்மையினை முனிவர்களது துதியோடும், ஒலம்பெருகியநிலையேழ்கோபுரம்—வாசலிலுமிருந்த ஒலிக்கின்ற ஏழ்நிலையையுடைய கோபுரத்தை, முறைகொடுதொழுதுள்புகார்—முறையாகப்பணிந்து உள்ளேபுகுந்தா.—எ-று எ-அசை. (கசுசு)

வளாபொறகனமணி திருமாளிகையினை வலமவநதலமரு வரானில்லா வளவிறபெருகிய வராவத்திடையெழு மனபின்கடனிறையுடலெங்குபுளகச்செறிநிறா விரவித்திருமலி பொறகோபுரமது புகுவாமுன களனிறபொலிவிட முடையாரடநவில் கனகப்பொதுவெதிர் கண்ணுற்றார்.

(இ-ள்.) வளாபொறகனமணி திருமாளிகையினைவலம்வந்து—உயர்ந்த பொன்மய மாய மேகங்களால் அழகுசெய்யப்பட்ட திருக்கோயிலை வலமாகவந்து, அலமருவரானில்லா—குழுவளவும் நிலலாமல், அளவிற்பெருகியவராவத்திடையெழும்—அளவில்லாமற்பெருகுகின்றவிருப்பின்கணுதிக்கும், அனபின்கடனிறையுடலெங்கும்—அன்பாகிய கடலானது நிறைந்த திருமேனிமுழுதும், புளகச்செறிநிறாவிரவி—நெருங்கிய உரோமாஞ்சிதங்கள் கலந்து, திருமலிபொற்கோபுரமதுபுகுவா—அழகுமிக்க கோபுரத்தள்ளே புகுகின்றவா, முன்களனிற்பொலிவிடமுடையா—முன்னே கண்டத்தில் பொலிந்திருக்கும் விடத்தையுடையா; நடநவில் கனகப்பொதுவெதிர்கண்ணுற்றார்—நடனஞ்செய்கின்ற கனகசபையை எதிரில் தரித்தருளினார்.—எ-று.

கோபுரமதுபுகுவார்முன்கணுற்றாரொன்றதனால், மேற்குக்கோபுரத்தினுள் புகுந்து திருமாளிகையை வலமவநதபின்பு கீழ்த்திசைக்கணுள்ள இரண்டாங்கோபுரத்திற்புகுந்தவா திருவணுககன் திருவாயில்புகுந்து கனகப்பொதுவெமுன்னே தரிசித்தாரென்ப போந்தவாறாக. (கசுரு)

நீடுநதிருவுட னிகழும்பெருகொளி நிறையம்பலநினை வுறநேரோ கூடுமபடிவரு மன்பாலின்புது குணமும்பெறவரு நிலைகூடத் தேடுமபிரமனு மாலுநதேவரு முதலாமயோனிக டெளிவொன்ற வாடுங்கழல்புரி யமுதத்திருநட மாராவகதொழு தாாகின்றார்

(இ-ள்.) நீடுநதிருவுடனிகழும்பெருகொளி—மேலான முத்தித்திருவோடு விளங்காநின்ற பெரிய ஒளியானது, நிறையம்பலநினைவுற—நிறைந்திருக்கும் திருவம்பலத்தைத் தன்கருத்தில் பொருந்தும்படி, நேரோகூடுமபடிவருமன்பால்—கண்ணெதிரோ தரிசிக்கத் தம்மிடத்துகிக்கும் பேரன்பினால், இன்புதுகுணமும்பெறவருநிலைகூட—ஆனந்த பாவசமாகும் குணமும் தான் அடைதற்கு ஏதுவாக இருக்கும் நிலைமைவந்தடைய, தேடும பிரமனுமாலும்—முன்னாளில் தேடியறியாத திருமால் பிரமன் என்னும் இருவரும், தேவரு முதலாமயோனிகடெளிவொன்றார்—தேவாமுதலிய பலயோனிகளது உணர்விற்கு விடயமாய், ஆடிகழலுபரியமுதத்திருநடம்—துக்கியாடும் குஞ்சிதபாதம் திருவம்பலத்திற்குச் சேர்கின்ற முத்திவடிவான ஆனந்தத்திருநடனத்தை, ஆராவகதொழுதார்கின்றார்—தம் உள்ளத்துத் தெவிட்டாதவண்ணம் வணங்கி நிறைவடைவாராயினார்.—எ-று. குணமும் பெறவருநிலைகூடத் திருநடந்தொழுதார்கின்றார் எனக்கூடுக.

ஒளியுள்ள பொருட்கெல்லாம் ஒளிகொடுத்துச் சுயஞ்சோகியாய் நிற்கவில் பெருகொளினிறையம்பலமென்றும், நினைவுக்கெட்டாத அப்பரம்பொருளாய் திருவம்பலம் நினைவுக்கு அடங்க வெளிப்பட்டு நிற்கவில் நினைவுறவென்றும், அத்திருவம்பலமே வெ

ளிப்பட்டிருக்குந் திருவுரு விதுவென வருமன்பால் பேரானந்தம் நிகழ்தலில் இன்புறு குணமும் பெறவென்றுங்கூறினா, உம்மை உயர்வுசிறப்பு, மூன் பிரமன் மால்காண இலிங்கமூர்த்தியாகிய சுகளத்திருவுரு ராண்டு அவாமுதலிய யோனிகன்காண வெளிப்பட்டு நிற்பலில் தெளிவொன்றாவடுங்கழல்புரியமுதத் திருநடமென்று கூறினர். (க௬௬)

கையுந் தலைமிசை புனையஞ்சலியன கண்ணுமபொழிமழை யொழியாதே பெய்யுந்தகையன கரணங்களுமுட னுருகுமபரிவின பேறெய்து மெய்யுந் தலமிசை விழுமுன்பெழுதரு மின்றமுச்சடையொடு நின்றாடுந் மையனநிருநட மெதிாகுமபிடுமவ ராவமபெருகுத லளவின் றால்.

(இ-ள்.) கையுந் தலைமிசைபுனையஞ்சலியன=கைகளும் சிரமேற் குவித்துக்குட் டிய அஞ்சலியையுடையன, கண்ணும்பொழிமழையொழியாதுபெய்யுந்தகையன=இர ண்டுகண்ணும் பொழிகின்ற ஆனந்தககணனீர் நீங்காது சொரியும் தன்மையுடையன; கரணங்களும்உடனுருகுமபரிவின=மனமுதலிய உட்கரணங்கள் நான்கும் ஒருங்கேசோ ர்ந்து உருகுதற்கேதுவான அன்பையுடையன, பேறெய்துமெய்யுந்தலமிசைவிழுமுன் பெழுதரும்=தன்னாலாகிய பயனையடைந்த உடம்பு நிலத்தின்மேல் விழுவதும் முன்னே எழுவதாமாயிருக்கும்; மின்றமுச்சடையொடுநின்றாடும்=மின்போல் விளங்குகின்ற பின் றாங்கும் சடையொடுநின்ற திருத்தஞ்செய்யும், ஐயன்றிருநடமெதிர்க்கும்பிடும்=சிவபிரா ண் திருநடனத்தை எதிர் தரிசிகுகின்ற, அவராவம்பெருகுதலளவின்று=அவ்வாசீசத்தி ருவடிகளதுவிரும்பானது மேன்மேல்வளாதல் ஓரளவிலடங்காது -எ-று. ஏ-ஆல்-அசை. இத்தன்மையர்பல முறையுந்தொழுதெழு³வென்றெய்தினையென² மன்றாடு மத்தன்றிருவருள் பொழியுங்கடைவிழி யருளபெற்றிடவரு மானந்த மெய்த்தன்மையினில் விருத்தத்திருமொழி பாடிப்பின்னையு மேன்மேலுஞ் சித்தம்பெருகிய பரிவாவினபுறு திருநேரிசைமொழி பகர்கின்றா.

(இ-ள்.) இத்தன்மையர்பலமுறையுந்தொழுதெழு=இத்தன்மையராய் வாசீசா ப லதரமும் வணங்கியெழு, என்றெய்தினையென=என்று வந்தாயென்று, மன்றாடும்அத்தன் றிருவருள்பொழியும்=மனநில் ஆனந்தநிருத்தஞ்செய்தருளும் நடேசப்பிரான் திருவரு ள்பொழிகின்ற, கடைவிழியருளபெற்றிடவரும்=கடைக்கண்ணேக்கருளைத் தான் பெறு தலால் வருகின்ற, ஆனந்தமெய்த்தன்மையினில்விருத்தத்திருமொழிபாடி=ஆனந்தமாகிய உண்மைத்தன்மையோடு கருநட்டகண்டனை என்னும் திருவிருத்தமாகிய திருப்பதிகத் தைப்பாடி, பின்னையுமேன்மேலும்=பின்புமே மேலுமேலும், சித்தம்பெருகியபரிவால்= திருவுள்ளத்துப் பெருக்கெடுத்த அன்பினால், இன்புறுதிருநேரிசைமொழிபகர்கின்றா= இன்பத்தை விளைக்கும் திருநேரிசையையும் பாடுவாராயினார்.—எ-று. (க௬௮)

வேறு,

பத்தனாய்ப்பாடமாட்டே னென்றுமுன்னெடுத்துப்பண்ணு லத்தவுன்னுடல்காண்பா னடியனேன்வந்தவாறென் றித்திறம்போற்றினின்றே யின்றமிழ்மாலையாடிக் கைத்திருத்தொண்டுசெய்யுங் காதலிற் பணிந்துபோந்தார்.

(இ-ள்.) பத்தனாய்ப் பாடமாட்டேனென்று முன்னெடுத்துப்பண்ணுல்=பத்த னாய்ப் பாடமாட்டேனென்று பண்ணாடு முதலெடுத்து, அத்தவுன்னுடல்காண்பா ண் அடியனேன்வந்தவாறென்று=அச்செய்யுளிறுகியில் அத்தவுன்னுடல்காண்பா ணடிய னேன் வந்தவாறென்று முடித்து; இத்திறம்போற்றினின்றே=இவ்வாறு துதித்துநின்ற; இன்றமிழ்மாலையாடி=இளிய தமிழாலாகிய திருநேரிசைத் திருப்பதிகத்தைப்பாடி, கை த்திருத்தொண்டுசெய்யும்=உழவாரத்தொண்டுசெய்யும்; காதலிற் பணிந்துபோந்தார்= விருப்பால் வணங்கிச் சபையின் புறம்பேபோந்தருளினார்.—எ-று. (க௬௯)

கோயிற்றிருநேரிசை-பண்-கொல்லி.

திருச்சிற்றம்பலம்.

பத்தனும்பாடமாட்டேன் பரமனேபரமயோகி
யெத்தினும்பத்திசெய்கே னென்னைநீயிகழவேண்டா
மூத்தனேமுதல்வாதில்லை யம்பலததாடுகின்ற
வததாவுன்னாடல்காண்பா னடியனேன்வந்தவாறே. (க)

கருத்தனும்பாடமாட்டேன் காமபனதோளிபங்கா
வொருத்தராலறியவொண்ணாத் திருவுருவுடையசோதி
திருத்தமாநதில்லைதன்னுட் டிகழந்தகிற்றம்பலத்தே
நிருத்தநான்காணவேண்டி நேர்படவந்தவாறே. (உ)

கேட்டிலேனகிளைபிரியேன் கேட்குமாகேட்டியாகில்
நாட்டினேனினைன்பாதம நடுபபடநெஞ்சினுள்ளே
மாட்டில்நீர்வானைபாயு மல்குசுற்றம்பலத்தே
கூட்டமாங்குவிழுலையாள் கூடநீயாடுமாறே. (ங)

சுந்தையைத்திகைப்பியாதே செறிவுடையடிமைசெய்ய
வெந்தைநீயருளிச்செய்யா யாதானான்செய்வதென்னே
செந்தியாவேள்வியோவாத் தில்லைச்சுற்றம்பலத்தே
யந்தியும்பகலுமாட வடியிணையலசங்கொல்லோ. (ச)

கண்டவாதிரிந்துநாளுங் கருத்தினுள்ளின்றன்பாதங்
கொண்டிருந்தாடிப்பாடிக் கூடுவன்குறிப்பினுலே
வண்டுபண்பாடுஞ்சோலை மல்குசுற்றம்பலத்தே
யெண்டிசையோருமேத்த விறைவநீயாடுமாறே. (ரு)

பாத்திருந்தடியனேனான பரவுவன்பாடியாடி
மூாத்தியேயென்பனுன்னை மூவரில்முதல்வனென்ப
னேத்துவாரிடர்கடாபபாய் தில்லைச்சுற்றம்பலத்துக்
கூத்தாவுனகூத்துக்காண்பான் கூடநான்வந்தவாறே. (சு)

பொய்யினைத்தவிரவிட்டுப் புறமலாவடிமைசெய்ய
வையநீயருளிச்செய்யா யாதியேயாதிமூாத்தி
வையகந்தன்னின்மிக்க மல்குசுற்றம்பலத்தே
பையநுன்னாடல்காண்பான் பரமநான்வந்தவாறே. (ஏ)

மனத்தினுர்திகைத்துநாளு மாண்பலாநெறிகண்மேலே
களைப்பராலென்செய்கேனோ கறையணிகண்டத்தானே
தினைத்தனைவேதங்குன்றாத் தில்லைச்சுற்றம்பலத்தே
யனைத்துநின்னிலயங்காண்பா னடியனேன்வந்தவாறே. (அ)

நெஞ்சினைத்துய்மைசெய்து நினைக்குமானினைப்பியாதே
வஞ்சமேசெய்தியாலோ வானவாதலைவனேநீ
மஞ்சடைசோலைத்தில்லை மல்குசுற்றம்பலத்தே
யஞ்சொலாள்காணநின்று வழகநீயாடுமாறே. (ஐ)

மண்ணுண்டமாலவனு மலர்மிசைமன்னினுனும
விண்ணுண்டதிருவுருவம் விரும்பினாகாணமாட்டார்
திண்ணுண்டதிருவேமிக்க தில்லைசிறுமறம்பலத்தே
பண்ணுண்டபாடலோடும பரமநீயாடுமோறே.

(க௦)

திருச்சிறம்பலம்.

நீடியமணியின்சோதி நிறைதிருமுன் நின்மாடும்
ஆயொகொடிசூழபொறமே ரணிதிருவீதியுள்ளங்
கூடியபணிகள்செய்து கும்பிடுநொழிலராகிப்
பாடியபுனிதவாக்கின பணிகளும்பயிலச்செய்வார்.

(இ-ள்.) நீடியமணியின்சோதிநிறை=உயர்ந்த இரத்தினங்களின் ஒளிரிநிறைந்த
திருமுன்னின்மாடும்=திருமுன்றிலிடத்தும், ஆயொகொடிகூழ்=அசைதலுடைய உயர்
ந்த கொடிகூழ்ந்த, பொற்றேரணிதிருவீதியுள்ளம்=அழகிய தேரானது அலங்காரம்செய்
கின்ற திருவீதியுள்ளம், கூடியபணிகள்செய்து=தம்மாற்கூடிய திருப்பணிகள்செய்து;
கும்பிடுநொழிலராகி=வணங்குந் தொழிலுடையராய், பாடியபுனிதவாக்கின்=தம்மா
ல் பாடப்பட்ட துய்மையான திருப்பதிகத்தின், பணிகளும்பயிலச்செய்வார்=பணிக
ளையும் பொருந்தச்செய்வாராயினா.—எ-று.

(க௦)

அருட்பெருமகிழ்ச்சிபொங்க வன்னம்பாலிகுமென்னுந்
திருக்குறுந்தொகைகள்பாடித் திருவுழுவாரங்கொண்டு
பெருத்தெழுகாதலோடும பெருந்திருத்தொண்டெய்து
விருப்புறுமேனிகண்ணீர் வெண்ணீற்றுவண்டலாட.

(இ-ள்.) அருட்பெருமகிழ்ச்சிபொங்க=திருவருளால் தம்முள்ளத்துப் பேரான
ந்தம் அதிகரிக்க, அன்னம்பாலிகுமென்னும்=அன்னம்பாலிகும என்னு முதலையுடைய;
திருக்குறுந்தொகைகள்பாடி=திருக்குறுத் தொகையையபாடி, திருவுழுவாரங்கொண்
டு=அழகிய உழுவாரப்படையைக் கரத்தில் தாங்கிக்கொண்டு, பெருத்தெழுகாதலோ
டும=மேம்பட்டெழாநின்ற ஆசையோடு, பெருந்திருத்தொண்டெய்து=பெரிய கைத்
திருத்தொண்டையும் செய்து. விருப்புறுமேனிகண்ணீர்வெண்ணீற்றுவண்டலாட=யா
வரும் விரும்பத்தக்க திருமேனியினிடத்துக் கண்ணீரானது திருவெண்ணீற்றுடன் விரவி
வண்டலாட்டயர —எ-று.

சுண்ணத்தோடு நீர்விரவி மகளிர்கள் ஒருவர்மேல் ஒருவர் தெறித்து வண்டலாட்
டயர்தல்போலக் கண்ணீர் திருமேனிவெண்ணீற்றோடுவிரவி நீற்றைக் கனாதொழுக
வின் வண்டலாட என்றா.

(க௭க)

கோயிற்றிருக்குறுந்தொகை.

திருச்சிறம்பலம்.

அன்னம்பாலிக்குந் தில்லைச்சிறம்பலம்
பொன்னம்பாலிக்கு மேலுமிப்பூமிசை
யென்னம்பாலிகு மாறுகண்டின்புற
வின்னம்பாலிக்கு மோனிப்பிறவியே.

(க)

அரும்பற்றப்பட வாய்மலர்கொண்டுநீர்
சுருமபற்றப்படத் தூவித்தொழுமினே
கரும்பற்றச்சிலைக் காமனைக்காய்ந்தவன்
பெருமபற்றப்புலி யூமெபிரானையே.

(உ)

அருச்சுற்றவினை யாலடாபபுண்டுநீ
 ரொரிச்சுற்றக்கிடந் தாரொன்றயலவா
 சிரிச்சுற்றுப்பல பேசப்படாமுனந
 திருச்சிற்றமபலனா சென்றடைநதும்மினே. (௩)

அல்லலென்செயு மருவினையென்செயுந
 தொல்லைவல்வினைத் தொண்டநதானெனசெயுந்
 தில்லைமாநகாச் சிற்றமபலவனாக்
 கெல்லையில்லதோ ரடிமைபூண்டேனுக்கே. (௪)

ஊனிலாவி யுயிராக்குமபொழுதெலா
 நானிலாவி யிருப்பனென்னாதனைத
 தேனிலாவிய சிற்றமபலவனா
 வானிலாவி யிருக்கவுமவைப்பனே. (௫)

சிட்டர்வானவா செனறுவரங்கொளுஞ்
 சிட்டாவாழ்தில்லைச் சிற்றமபலததுறை
 சிட்டன்சேவடி கைதொழச்செல்லுமச்
 சிட்டாபாலனு கானசெறுகாலனே. (௬)

ஒருத்தனாருல கங்கடகொருசுடர்
 திருத்தனாதில்லைச் சிற்றமபலவனா
 விருத்தனாரினே யாவிடமுண்டவெ
 மருத்தனாடி யாரையறிவரே. (௭)

விண்ணிறைநதொரா வெவவழுவின்னுரு
 வெண்ணிறைநத விருவாககறிவொணாக்
 கண்ணிறைநத கடிபொழிலமபலத்
 துண்ணிறைநதுநின ருடுமொருவனே. (௮)

வில்லைவட்டப்பபட வாங்கியவுணாதம
 வல்லைவட்டமமதிண் மூன்றுடன்மாய்த்தவன
 றில்லைவட்டத்திசை கைதொழுவாவினே
 யொல்லைவட்டங்கடந தோடுதலுண்மையே. (௯)

நாடிநாரண னன்முகனென்றிவர்
 தேடியுநதிரிந் துங்காணவல்லரே
 மாடமாளிகை சூழ்தில்லைமபலத்
 தாடிபாதமென னெஞ்சுளிருக்கவே. (௧௦)

மதுரவாய்மொழி மங்கையோரபங்கினன்
 சதுரன்சிற்றம பலவன்றிருமலை
 யதிரவாத்தெடுத் தான்முடிபத்திற
 மிக்கொள்சேவடி சென்றடைநதும்மினே. (௧௧)

1
மேவியபணிகள்செய்து விளங்குநாளவேட்களத்துச்
சேவியாகொடியாதமமைச சென்றுமுன்வணங்கிப்பாடித்
காவியங்கண்டாமன்னுந் திருக்கழிப்பாலைதன்னி
னுவின்னுக்கரசாசென்று நண்ணினோமண்ணோவாமு.

(இ-ள்) மேவியபணிகள்செய்துவிளங்குநான்=தமக்குரியபதிகத்திருத்தொண்
டும் உழவாரத்தொண்மொகிய பணிகளைச்செய்துகொண்டிருக்கும் நாளில், வேட்களத்
துச்சேவியர்கொடியார்தமமை=திருவேட்களத்தில் வீற்றிருந்தருளும் இடபந்தீட்டிய
கொடியையுடைய சிவபிரானே, சென்றுமுன்வணங்கிப்பாடி=அடைந்து திருமுன்னே
வணங்கிப் பதிகம்பாடி, காவியங்கண்டாமன்னும்=ரீலமலர்போலும் கரிய கண்டத்தை
யுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருக்கழிப்பாலைதன்னில்=திருக்கழிப்பாலையில்;
மண்ணோவாமுநாவினுக்கரசாசென்றுநண்ணினார்=உலகத்தார வாழும்படி திருநாவுக்க
ரசர் சென்றடைந்தார்.—எ-று. இவ்விரண்டுங் குளகம். (கௌ)

வேறு. 2
1
சினவிடையேறுகைத்தேறு மணவாளநம்பிகழல் சென்றுதாழ்ந்து
வனபவளவாய்திறந்து வானவாகுருத்தானவனே யென்கின்றாளென்
றனையதிருப்பதிகமுட னன்புறுவண்டமிழ்பாடி யங்குவைகி
ரினைவரியார்தமைப்போற்றி நீடுதிருப்புலியூரை நினைந்துமீள்வார்.

(இ-ள்) சினவிடையேறுகைத்தேறும்=கோபத்தையுடைய இடபேற்றை வாக
னமாகக்கொண்டருளும், மணவாளநம்பிகழல்சென்றுதாழ்ந்து=மணவாளநம்பி திருவ
டிகளைச்சென்று வணங்கி, வனபவளவாய்திறந்துவானவர்க்குத்தானவனையென்கின்ற
ளென்று=வனபவளவாய்திறந்து வானவாகுருத்தானவனே என்கின்றாளென்று முதலெ
டுத்து; அனையதிருப்பதிகமுடன்அன்புறுவண்டமிழ்பாடியங்குவைகி=அத்திருப்பதிகத்
தோடு அனபுமிக பிறதிருப்பதிகங்களையும்பாடி அவ்விடத்திருந்து, நினைவரியார்தமை
ப்போற்றி=நினைவினால் அறிதற்கரியராகிய சிவபிரானைத்துதித்து; நீடுதிருப்புலியூரை
நினைந்துமீள்வார்=மேன்மைமிக்க திருப்புலியூரை நினைந்து மீள்வாராயினா.—எ-று. (1)

திருக்கழிப்பாலை-பண்-காந்தாரம்.

திருச்சிற்றம்பலம்.

வனபவளவாய்திறந்து வானவாகுருத்தானவனே யென்கின்றாளாற்
சினபவளத்திரடோண்மேற் சேர்ந்திலங்குவெண்ணீற்ற நென்கின்றாளா
லனபவளமேகலையோ டப்பாலைக்கப்பாலா நென்கின்றாளாற்
கனபவளஞ்சிறுதுங் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள்கொல்லோ. (க)

அடர்ப்பரியவிராவணனை யருவகைகிழடர்த்தவனே யென்கின்றாளாற்
சுடர்ப்பெரியதிருமேனிச் சுணைவெண்ணீற்றவனே யென்கின்றாளாற்
மடற்பெரியவாலின்கி ழறநால்வர்க்கன்றுரைத்தா நென்கின்றாளாற்
கடற்கருவிசூழ்ந்த கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள்கொல்லோ. (கௌ)

திருச்சிற்றம்பலம்.

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

மனைப்படப்பிற் கடற்கொழுநது வளைசொரியுங் கழிப்பாலை மருங்குநீங்கி
நனைச்சினைமென் குளிராளுழற பொழிலூடு வழிக்கொண்டு நண்ணுமபோதி
னினைப்பவாத மனக்கோயில் கொண்டருளு மமபலதது நிருத்தனூரைத்
தினைத்தனையாம பொழுதுமறந துய்வனே வெனப்பாடித் தில்லைசாராதார்.

(இ-ள்) மனைப்படப்பிற்கடற்கொழுநது=மனைபழுத்தள்ள தோட்டத்தில் சமு
த்திரத்தினது அலைகள், வளைசொரியுங்கழிப்பாலைமருங்குநீங்கி=சங்குகளை வீசுகின்ற தி
ருக்கழிப்பாலையினின்று நீங்கி, நனைச்சினைமென்குளிராளுழற்பொழிலூடு=முகைகளை
யுடைய கிளையினிடத்து மிருதுவான குளிராத மனம்வீசும் சுரபுண்ணிச்சோலையினவழி
யே, வழிக்கொண்டுண்ணுமபோதில்=நடந்துவரும்போதில், நினைப்பவாதமனக்கோ
யில்கொண்டருளும்=தம்மை இடைவிடாது நினைக்கும் அடியார்களது மனத்தைக்
கோயிலாகக்கொண்டருளும், அம்பலத்து நிருத்தனூரை=அம்பலத்து நிருத்தஞ்செய்யும்
சிவபிரானை, தினைத்தனையாமபொழுதுமறநதுய்வனே=தினையளவாமபொழுதும் மற
ந்து அடியேன் உய்வேனே, எனப்பாடித் தில்லைசாராதார்=என்று திருக்குறுந்தொகை
பாடிச்சிதம்பரத்தையடைந்தார் — என்று. (௧௭௪)

கோயிற்றிருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்

பனைக்கைமுமமத வேழமுரிததவ
னினைப்பவாமனங் கோயிலாககொண்டவ
னனைததுமவேடமா மமபலக்கூத்தனைக்
தினைத்தனைப்பொழு துமமறநதுய்வனே. (௧)

திரத்தனைச்சிவனைச்சிவலோகனை
முரத்தியைமுத லாயவொருவனைப்
பாத்தனுககருள் செய்த்சிற்றம்பலக்
கூத்தனைக்கொடி யேன்மறந்துய்வனே. (௨)

கட்டுமபாம்புங் கபாலங்கைமான்மறி
யிட்டமாயிடு கடட்டொரியாடுவான்
சிட்டாவாழ்த்தில்லை யமபலக்கூத்தனை
யெட்டனைப்பொழு துமமறநதுய்வனே. (௩)

மாணிபால்கறந தாட்டி வழிபட
நீணுலகெலா மாளக்கொடுத்தவ
னணியைச்செமபொ னமபலத்துண்ணின்
தாணுவைத்தமி யேன்மறநதுய்வனே. (௪)

பித்தனைப்பெருங் காடாங்காவுடை
முத்தனைமுனை வெண்மதிசூடியைச்
சித்தனைச்செமபொ னமபலத்துண்ணின்
வதனையடி யேன்மறநதுய்வனே. (௫)

நீதியைநிறை வைமறைநான்குட
னேதியையொரு வாக்குமறிவொணச்
சோதியைச்சுடாச் செமபொனினமபலத்
தாதியையடி யேன்மறநதுய்வனே. (௬)

மைகொள்கண்டனென் டோளன்முக்கண்ணினன்
பைகொள்பாமபரை யாத்தபாமனாள்
செய்யமாதுறை சிற்றமபலத்தெங்க
லையனையடி யேன்மறந்துய்வனே

(௭)

முழுதாமவானுல கத்துளதேவர்கள்
தொழுதுபோற்றியுந தூயசெம்பொன்னினு
லெழுதிமேய்த்தசிற் றமபலக்கத்தனை
யிழுதையேனமறந தெவனமுய்வனே.

(௮)

காருலாமலர்க் கொன்றையநதாரனை
வாருலாமுலை மங்கைமணாளனைத்
தேருலாவிய தில்லைபுடகத்தனை
யார்கிலாவமு தைமறந்துய்வனே

(௯)

ஒங்குமால்வரை யேநசலுற்றான்சிரம
வீங்கிவிமமுற லுன்றியதாளினான்
நேங்குநீவாயல் சூழ்தில்லைக்கத்தனைப
பாங்கிலாததொண்ட னேன்மறந்துய்வனே.

(௧௦)

திருச்சிற்றம்பலம்.

அரியானையென்றெடுத்தே யடியவருக்கெளியானே யுவர்தஞ்சிந்தை
மிரியாதபெரியதிருத் தாண்டகச்செந்தமிழ்பாடிப் பிறங்குசோதி
விரியாநின்றெவ்வுலகும் விளங்கியபொன்னமபலத்து மேவியாடல்
புரியாநின்றவாதமமைப பணிந்துதமிழாற்பினனும் போற்றல்செய்தார்.

௪௩௩ (இ-ள்) அரியானையென்றெடுத்து=அரியானே என்று முதலெடுத்து; அடியவருக்
கெளியானே=அடியார்க்கு எளிவருங்கருணையுடையானா, அவாதஞ்சிந்தைபிரியாதபெ
ரியதிருத்தாண்டகச்செந்தமிழ்பாடி=அவ்வடியாரிதயத்துநீங்காத பெரிய திருத்தாண்ட
கமென்னும் செந்தமிழ்ப்பதிகத்தைப்பாடியருளி, பிறங்குசோதிவிரியாநின்ற=விளக்க
மான ஒளியைப்பரப்பி, எவ்வுலகும்விளங்கியபொன்னம்பலத்துமேலி=எவ்வுலகத்தும்
விளங்கியிருக்கும் கனகசபையின்கணகூடி, ஆடல்புரியாநின்றவர்தமமைப்பணிந்து=
நிருத்தஞ்செய்தருளும் நடேசப்பிரானைவணங்கி; தமிழாற்பின்னும்போற்றல்செய்தார்=
செந்தமிழ்த்திருப்பதிகத்தால் மீண்டும் துதிசெய்தார்.—எ-று ஏ-அசை. (௧௭௫)

கோயிற்பெரியதிருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

அரியானையநதணர்தஞ்சிந்தையானே யருமறையினகத்தானையனுவை
யார்க்குந, தெரியாததத்துவனைத்தேனைப்பாலைத் திகழொளியைத்தேவாக
டங்கோனைமற்றைக், கரியானேநான்முகனைக்கலைக்காற்றைக கனைகடலை
க்குலவனாயைக்கலந்துநின்ற, பெரியானைப்பெருமபற்றப்புலியூரானைப்பே
சாதநாளெல்லாம்பிறவாநாளே.

(௧)

கற்றாணைக்கங்கைவாசடையான்றன்னைக் காவிரிசூழ்வல்லஞ்சழியுங்க
ருதினனை, யற்றாக்குமலந்தாகருமருள்செய்வானை யாருரும்புகுவானைய
றிந்தோமன்றே, மற்றாருந்தன்னொப்பாரில்லாதானை வானவாகளெப்பொ
ழுதுமவணங்கியேத்தப், பெற்றாணைப்பெருமபற்றப்புவியூரானைப் பேசாத
நாளெல்லாமபிறவாநாளே. (உ)

கருமானினுரியதளையுடையாவிக்கிக் கனைகழல்கள்கலந்தொலிப்பவ
னல்கையேந்தி, வருமானத்திரடோளகணமட்டித்தாட வளமதியஞ்சடை
க்கணிகதுமானோனோக்கி, வருமானவாண்முகத்தாளமந்தகாண வமரர்க
ணமுடிவணங்கவாடுகின்ற, பெருமானைப்பெருமபற்றப்புவியூரானைப் பே
சாதநாளெல்லாமபிறவாநாளே. (ங)

அருந்தவாகடொழுதேததும்பன்றன்னை யமராகடம்பெருமானை யர
னைமுவா, வருந்தமராகருளபுரிந்தமைந்தன்றன்னை மறிகடலுங்குலவரை
யு மண்ணுமவிண்ணுந், திருத்தொளியதாரகையுந்திசைகளெட்டுந் திரிசுட
ராகளோரிரண்டுமபிறவுமாய், பெருந்தகையைப்பெருமபற்றப்புவியூரானைப்
பேசாதநாளெல்லாமபிறவாநாளே. (ச)

அருந்தனையையடியாதமல்லறாகு வருமருந்தையகன்ஞாலத்தகத்
துட்டோனறி, வருந்தனையுஞ்சுற்றமுமபற்றுமவிட்டு வான்முலன்களகத்த
டக்கிடவாரோடும், பொருந்தனைமேல்வருமபயனைப்போகமாற்றிப் பொ
துக்கித்தனைநினையவல்லோரககென்றும், பெருந்தனையைப்பெருமபற்ற
புவியூரானைப் பேசாதநாளெல்லாமபிறவாநாளே. (ரு)

கருமபருமொழிமடவாளபங்கன்றன்னைக் கனவயிரக்குன்றனையகா
ட்சியானை, யருமபருமபூங்கொன்றைத்தாரான்னை யருமறையோடா
றங்கமாயினைச், கருமபருமபுகடிப்பொழில்கள்குழ்தென்னொர்ச் சுடர்க்
கொழுந்தைத்துளக்கிலாவிளக்கையிக்க, பெருமபொருளைப்பெருமபற்றப்
புவியூரானைப் பேசாதநாளெல்லாமபிறவாநாளே. (சு)

வருமபயனையெழுநரம்பினேசையானை வணாகிலையாவானவர்கண்முய
ன்றவாளி, யருமபயஞ்செயவுணாபுரமெரியக்கோத்த வமமானையிலைகட
னஞ்சயின்முனனனைச், கருமபருமபுகுதும்மடவார் கடைக்கெனக்கிற்
துளங்காதகிந்தையராய்த் துறந்தோருள்ளப், பெருமபயனைப்பெருமபற்றப்
புவியூரானைப் பேசாதநாளெல்லாம பிறவாநாளே. (எ)

காரானையிருவைப்போர்வையானைக் காமருபூங்கச்சியேகமபன்றன்
னை, யாரோனுமடியவர்கட்கணியான்றன்னை யமராகளுக்கறிவரியவளவிலா
னைப், பாரோரும்விண்ணோருமபணியட்டம் பயில்கின்றபரஞ்சுடரைப்
பரனையெண்ணில், பேரானைப்பெருமபற்றப் புவியூரானைப்பேசாதநாளெ
ல்லாம பிறவாநாளே. (அ)

முற்றதபான்மதியஞ்சூழ னுனை மூவுலகுநாயமுதல்வன் நன்னைச்,
செற்றாகள்புரமூன்றுஞ் செற்றான் நன்னைத் திகழொளியைமரகதத்தை
த்தேனைப்பாலைக், குற்றாலத்தமாநுறையுங்குழகன் நன்னைக் கூத்தாடவ
ல்லாளைக் கோளைஞானம், பெற்றாகள் பெருமபற்றப்படிவியூராளைப் பேசா
நராளெல்லாமபிறவாநாளே. (க)

காரொளியதிருமேனிச் செங்கண்மாலுங் கடிக்கமலத்திருந்தயனுங்கா
ணவண்ணஞ், சீரொளியதழற்பிழம்பாய்நிறத்தொல்லேத் திகழொளியை
ச்சிந்தைதனைமயக்கத்தீர்க்கு, மேரொளியையிடுநிலனுமவிசம்புமவிண்ணு
மேழலகுங்கடநதண்டத்தப்பாலின்ற, பேரொளியைப்பெருமபற்றப்படிவியூ
ராளைப் பேசாதநாளெல்லாமபிறவாநாளே (க௦)

திருச்சிற்றம்பலம்.

செஞ்சடைக்கற்றைமுற்றத் திளநிலாவெறிகுருமென்னுஞ் சிறந்தவாய்மை
யுஞ்சொல்வளத் தமிழமாலையத்சயமாம படிபாடியன்புகூழநத [யூந
தெஞ்சருகப்பொழிபுனல்வார கண்ணிணையும்பரவியசொன் னிறைந்தவா
ரத்தஞ்செயலினெழியாத திருப்பணிபுமாறாது சாருநாளில்

படிமம் (இ-ள்.) செஞ்சடைக்கற்றைமுற்றத்திளநிலாவெறிகுருமென்னும=செஞ்சடை
க்கற்றைமுற்றத் திளநிலாவெறிகுருமென்னும முதலோடு, சிறந்தவாய்மையஞ்சொல்
வளத்தமிழ்மலை=சிறப்படைந்த மெய்மையாகிய அழகிப் சொலவளமமைந்த தமிழ்ச்
செய்யுள்களாலாய திருப்பதிகமாலையை, அதிசயமாமபடிபாடி=யாவரும் விதக்கும்படி
பாடியருளி, அன்புகூழ்ந்ததெஞ்சருகப்பொழிபுனல்வாரகண்ணிணையும்=அன்பு நிறைந்த
திருவுள்ளமானது உருகுதலினால் பொழிகின்ற ஆனந்தக்கண்ணீர் ஒழுகுகின்ற கண்க
ளும்; பரவியசொன்னிறைந்தவாயும்=அத்திருப்பதிகங்களோதுகின்ற சொல்நிறைந்த
திருவாயும்; தஞ்செயலினெழிபாததிருப்பணியும்=தம்செயலினின்றும் நீங்காத உழவா
ரத்திருப்பணியும்; மாறாதுசாருநாளில்=நீங்காது இருக்கும் நாளில்.—எ-று. (க௧)

கோயிற்றிருநேரிசை

திருச்சிற்றம்பலம்.

செஞ்சடைக்கற்றைமுற்றத் திளநிலாவெறிகுஞ்சென்னி

நஞ்சடைகண்டனாக காணலாநறவாறு

மஞ்சடைசோலைத்தில்லை மல்குசிறற்றமபலத்தே

துஞ்சடையிருள்கிழியத் துளங்கெரியாமோறே. (க)

மதியிலாவரக்கனோடி மாமலையெடுக்கநோகி

நெதியன்றோனெரியியுன்றி நீடிருமபொழில்சுழந்த

மதியந்தோய்தில்லைதன் னுண் மல்குசிறற்றமபலத்தே

வதிசயம்போலகின்று வனலெரியாமோறே. (கக)

திருச்சிற்றம்பலம்.

இது சோழநாட்டிலுள்ளது.

வாமிபெயர்-மூலத்தானநாயகர்-சபாநாதர், தேவியார்-சிவகாமியம்மை,

கடையுத்திலாழியினமேன மிதாததிருக்கமுலத்தி னிருதசெங்கண்
விடையுக்கத்தாதிருவருளால் வெற்பாயனபாவைதிரு முலைப்பாலோடு
மடையகிறைசிவம்பெருகி வளாஞானவகுழைத்துட்ட வழுதுசெய்த
வுடையமறைப்பிள்ளையா திருவாரத்தையடியாக ஞரைப்பக்கேட்டார்.

(இ-ள்) கடையுக்கதிலாழியினமேனமிதந்த=கற்பாந்தத்தில் பெருகும் சமுத்தி
ரத்தின்மேல் தோணியாகமிதந்த, திருக்கமுலத்தினிருந்த=சீகாழி எனனுந் திருப்பதி
யில் வீற்றிருந்த, செங்கண்விடையுக்கத்தாதிருவருளால்=சிவந்த கண்களையுள்ள இட
பத்தை வாகனமாக ஊர்ந்தருளும் சிவபிரான் திருப்பருளினால், வெற்பாயனபாவைதி
ருமுலைப்பாலோடும்=உமாதேவியா தான்கொங்கும திருமுலைப்பாலோடும், அடைய
கிறைசிவம்பெருகிவளா=எவ்வுமிதிறைந்த சிவத்தைபுணர்ந்து மேற்கிளர்ந்துவளாகினர்;
ஞானங்குழைத்துட்டவழுதுசெய்த=பரஞானத்தைக்குழைத்துத்திருவழுதுசெய்தலிக்க
அதனையுண்டருளிய; உடையமறைப்பிள்ளையாதிருவாரத்தை=மறைஞானமுடைய
ஆளுடைய பிள்ளையா சரித்ததை, அடியாகஞரைப்பக்கேட்டார்=அடியாகக் சொல்
லக் கேளவிப்பட்டார்—என்று இவ்விரண்டுங் குணம். (களஎ)

ஆழிவிடமுண்டவரை யிமையதிருமுலையமுத முண்டபோதே
யேழிசைவண்டமிழமாலையிவனெமமானைகாட்டி யியம்பவல்ல புகழ்
காழிவருமபெருந்தகைகோ தேட்டனுமேயதிசயமாங் காதலகூர
வாழியவாமலாகமல்கள வணங்குதற்குமனத்தெழுந்த விருப்புலாய்ப்ப.

(இ-ள்) ஆழிவிடமுண்டவரை=பாற்கடலிலபிறந்த ஆலகாலத்தைத் திருவழுது
செய்தருளிய சிவபிரானே, அமையதிருமுலையமுதமுண்டபோதே=உமாதேவியா அரு
ளிய திருமுலைப்பாலுத்திருவழுதுசெய்தவுடனே, இவனெமமானைகாட்டி=இவனே
எமது முதலவனென்று சுட்டிக்காட்டி, ஏழிசைவண்டமிழமாலையியம்பவல்ல=ஏழிசை
யோடுகூடிய வளவிய தமிழ்ப்புகித்தை அருளிச்செய்யவல்ல, காழிவருமபெருந்தகை
கோகேட்டலும்=சீகாழியில் அவசரித்த ஆளுடையபிள்ளையாரது சரித்ததைக்கேட்டவள
வில, அகிசயமாகாதலகூர=அகிசயம் வினைக்கும் பேரன்பானது அதிகரிக்க, அவாமலர்
கமல்கள்வணங்குதற்கு=அவா திருவழிகளை வணங்கும்பொருட்டு, மனத்தெழுந்தவிரு
ப்புலாய்ப்ப=தம் உள்ளத்துதித்த விருப்பமுண்டாக—என்று

காதலகூர மனத்தெழுந்த விருப்பெனக்கூட்டுக. ஏ வாழி-அசை. (களஅ)

அப்பொழுதேயம்பலத்து ளாடுகின்றகழல்வணங்கி யருண்முன்பெற்றுப்
பொய்ப்பிறவிப்பிணியோட்டுந் திருவீதிபுரண்டுவலங் கோண்டுபோந்தே
யெப்புவனங்களுநிறைந்த திருப்பதியினை ஸ்லையினை யிறைஞ்சியேத்திச்
செப்பரியபெருமையினா திருநாளைப்பாணிந்து பாடிச்செல்வார்.

(இ-ள்) அப்பொழுதேயம்பலத்துளாடுகின்றகழல்வணங்கி=ஆளுடையபிள்ளை
யாரைத்தரிசிக்கும் விருப்புண்டானபோதே திருவம்பலத்துள் ஆனந்தநிருத்தம்செய்தரு
ளும் திருவழிகளைவணங்கி; அருண்முன்பெற்று=அவர் திருவருளை முன்பெற்று, பொ
ய்ப்பிறவிப்பிணியோட்டுந்திருவீதி=பொய்யாகிய பிறவிநோயை ஒட்டெற்கேதுவான
திருவீதியில், புரண்டுவலங்கோண்டுபோந்து=அங்கத்தால் புரண்ட வலமாகவந்து செ
ன்று, எப்புவனங்களுநிறைந்த=எவ்வுலகங்களினும் நிறைந்த; திருப்பதியினெல்லையினை
இறைஞ்சியேத்தி=திருவம்பலத்தின் திருவெல்லையை வணங்கித்துதித்து; செப்பரியபெ

ருமையினர்—சொல்லுதற்கரிய மகிமையையுடைய திருநாவுக்கரசர், திருநாளாயுர்பணிந்து பாடிச் செல்வார்—திருநாளாயுர என்னும் திருப்பதியைவணங்கித் திருப்பதிகம்பாடியெழுந்தருளுவாராயினா, —எ-று, ஏ-அசை.

எப்புலனங்களுநிறைந்த என்பதற்கு எப்புலனங்களினுள்ளாரும் நிறைந்திருக்கின்ற திருப்பதி என்றுரைத்தலுமொன்று. இவ்விரண்டிங் குளகம். (க௭௯)

தொண்டர்குழாம்புடைகுழத் தொழுதகரத்தொடுநீறு துதைந்தகோலங்கண்டவர்தமனங்கசிந்து கரைந்துருங்கருணைபுறம் பொழிந்துகாட்டத் தெண்டிரைவாய்க்கன்மிதப்பி வுடைத்தேறுந்திருநாவுக் கரசாதாமுமவண்டமிழாலெழுதுமறை மொழிந்தபிரான் நிருப்புகலி மருங்குசாராதார்

(இ-ள்.) தொண்டர்குழாம்புடைகுழ=அடியார்கூட்டம் தம்மைச்சூழ்ந்துவர, தொழுதகரத்தொடுநீறுதுதைந்தகோலம்=அஞ்சலிசெய்யும் திருக்கரத்தோடு திருநீறு நன்றாகப்பூசிய திருக்கோலத்தை, கண்டவர்தமனங்கசிந்துகரைந்துருங்கருணை=தரிசித்தாரது மனம் இளங்கிக்காந்து உருகுத்தேதுவான திருவுள்ளக்கருணையானது, புறம் பொழிந்துகாட்ட=தான் அகத்துள்ள நிலைமையைப் புறத்தேபொழிந்து யாவாகும் வெளிப்படுத்த, தெண்டிரைவாய்க்கன்மிதப்பில்=தெள்ளிய அலைகையுடைய கடலில் சமணர்களிட்ட கல்லாகிய தெப்பத்தில், உடைத்தேறுந்திருநாவுக்கரசாதாமும்=செலுத்தி ஏறிய வாசீசுமூனியரும்; வண்டமிழாலெழுதுமறைமொழிந்தபிரான்=வளவிய தமிழ் மொழியினால் எழுதாமறையாகிய வேதப்பொருளை எழுதும் மறையாகப்பாடியருளும் ஆளுடையபிள்ளையார் அவதரித்த, திருப்புகலிமருங்குசாராதார்=சீகாழியின் சமீபத்தை யடைந்தார்.—எ-று. (க௮௦)

நீண்டவரைவில்லியார் வெஞ்சூலைமடுத்தருளி நேரேமுனனு ளாண்டவரசெழுந்தருளக் கேட்டருளியாளுடைய பிள்ளையாருங் காண்டகையபெருவிருப்புக் கையிக்கதிருவுள்ளக் கருத்தினோடு மூண்டவருண்மனத்தன்பா புடைகுழவெழுந்தருளி முன்னேவந்தார்.

(இ-ள்.) நீண்டவரைவில்லியார்=உயர்ந்த மாமேருவை வில்லாகக்கொண்ட சிவபிரானார்; வெஞ்சூலைமடுத்தருளி=கொடிய சூலைநோயை வயிற்றிற்சோத்தருளி, நேரேமுன்னாண்டவரசு=தாமே முன்னுளில் தடுத்தாட்கொண்ட திருநாவுக்கரசு, எழுக தருளக் கேட்டருளி=எழுந்தருளிவரக்கேட்டு, ஆளுடையபிள்ளையாரும்=ஆளுடைய பிள்ளையாரும்; காண்டகையபெருவிருப்புக்கையிக்க=தாம் அவரைத் தரிசிக்கவேண்டுமென்கின்ற பேரவாடானது மேற்கொண்ட, திருவுள்ளக்கருத்தினோடு=திருவுள்ளக்குறிப்போடும்; மூண்டவருண்மனத்தன்பர்=திருவருள் வளர்ந்தோங்கிய உள்ளத்தையுடைய அடியார்கள், புடைகுழவெழுந்தருளிமுன்னேவந்தார்=அருகிக்குழ எழுந்தருளி அவர்திருமுன்னேவந்தார்.—எ-று. (க௮௧)

தொழுதணைவற்றாண்டவர சன்புருகத்தொண்டாகுழாத திடையேசென்று பழுதில்பெருங்காதலுட னடிபணியப்பணிந்தவர்தங் கரங்கன்பற்றி டியழுதரியமலர்க்கையா லெடுத்திறைஞ்சிவிடையின்மேல் வருவார்தம்மை வழுத்தழைத்துக்கொண்டவர்தா மப்போயெனவவரு மடியேனென்றார்.

(இ-ள்.) தொழுதணைவற்றாண்டவரசு=அவர் எழுந்தருளுங்கால் வாசீசுமூனியார் அஞ்சலியாகக்குவித்த கரங்களுடையாய் எழுந்தருளிவந்து; அன்புருகத்தொண்டர்கு

ழாத்திடையேசென்று=அன்பானது கசிந்துருகுமபடி அடியாகூட்டத்திடையேபோய், பழுதில்பெருங்காதலுடன் பணியு=குற்றமற்ற பேரண்போடுபிள்ளையா, திருவடிகளில் பணியு; பணிந்தவர்தங்கரங்கப்பற்றி=வணங்கிய ஆண்டவரசரது திருக்கரங்களைப் பிடித்து, எழுதரியமலர்க்கையாலெடுத்திற்றஞ்சி=ஒவியர்களால் எழுதுதற்கரிய தமது திருக்கரங்களால் எடுத்து அஞ்சலிசெய்து, விடையின்மேல்வருவா தமமை=விடையின்மேல் எழுந்தருளிவரும் சிவபிரானை, அழுதழைத்துக்கொண்டவர்=திருத்தோணிசசிகரம்பாந்து அழுது தமக்குக் காட்சிகொடுக்குமபடி செய்துகொண்ட ஆளுடையபிள்ளையார்; அப்பேரையெனவருமடியேனென்றா=அப்பேரே என்று வினாவவரும் அடியேனென்று அருளிச்செய்தார்—எ-று தாம்-அசை. (கஅஉ)

அம்பிகைசெம பொற்கிண்ணத தழுதஞானங்கொடுப்ப வழுக்கீர்த்த, செம்பவளவாய்ப்பிள்ளை திருநாவுக்கரசரொனச சிறந்தசீர்த்தி, யெம்பெருமக்களுமியைநத கூட்டத்திலரனடியா ரின்பமெய்தி, யுமபாகளும் போற்றிசைப்பச சிவம்பெருகு மொலிநிறைத்தா ருலகமெலலாம்.

(இ-ள்) அம்பிகைசெமபொற்கிண்ணதது=உமைபமமை சிவநத பொற்கிண்ணத்தில், அமுதஞானங்கொடுப்பவழுக்கீர்த்த=திருமுலைப்பாலோடு ஞானத்தையும் குழைத்துக்கொடுக்க அழுகைநீங்கிய, செம்பவளவாய்ப்பிள்ளை=சிவந்த பவளம்போலும் திருவாயையுடைய ஆளுடையபிள்ளையார், திருநாவுக்கரசரென=திருநாவுக்கரசர் என்று சொல்லப்படும், சிறந்தசீர்த்தியெம்பெருமக்களுமியைநதகூட்டத்திலுள்ள, அரனடியாரின்பமெய்தி=சிவனடியார் இன்பமடைநது, உமபாகளும்போற்றிசைப்ப=வானவர்களும் துதிசெய்ய, சிவம்பெருகுமொலிநிறைத்தாருலகமெலலாம்=மங்கலம் மிக்க ஓசையை உலகமெலலாம் நிறைத்தார்கள்—எ-று.

சிவம்பெருகுமொலி எனறதலை சிவன மகாதேவன அரன சங்கரன எனக்கூறும் திருநாமங்களை உச்சரித்தனரெனக் சிவம்பெருகுதல் ஒதுவார்கு நாவுக்கினிதாய்ச சுவைத்து களிப்பை வளாததுநிற்பல (கஅ௩)

பிள்ளையாகழல்வணங்கப் பெற்றேனெனறரசுவப்பப் பெருகுஞான, வள்ளலாவாகீசா தமைக்காணப்பெற்றதற்கு மகிழ்ச்சிபொங்க, உள்ளிநிறைகாதலின லொருவரொருவரிடம்கலந்த வுண்மையோடும், வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தாகழல்வணங்கும் விருப்பின்பிக்காரா.

(இ-ள்.) பிள்ளையார்கழல்வணங்கப்பெற்றேனெனறரசுவப்ப=ஆளுடையபிள்ளையார் திருவடிகளைத் தொழப்பெற்றேனென்று ஆண்டவரசு மகிழ்ச்சியுடைய, பெருகுஞானவள்ளலார்=மிகச் சிவஞானதையுடைய ஆளுடையபிள்ளையார், வாக்கீசாதமைக்காணப்பெற்றதற்குமகிழ்ச்சிபொங்க=வாக்கீசமுனிவரைத் தரிசிக்கப்பெற்ற ஏதுவால் மகிழ்ச்சி மிக்கார், உள்ளிநிறைகாதலினால்=திருவுள்ளத்தினைநத பெருவிருப்போடு, ஒருவரொருவரிடம்கலந்தவுண்மையோடும்=ஒருவருள்ளத்தோடு ஒருவருள்ளங்கலந்த மெய்மையோடும், வெள்ளநீர்த்திருத்தோணிவீற்றிருந்தார்=பிரளயவெள்ளத்து மிதந்த திருத்தோணியின்கண் வீற்றிருந்தருளும் சிவபிரானா, கழல்வணங்கும்விருப்பின்பிக்கார்=திருவடிகளை வணங்கும் விருப்பத்தில் மிக்காராயினார்.—எ-று. (கஅ௪)

அருட்பெருகுதனிக்கடலு மூலகுக்கீகல்லாமன்புநிறைகடலுமா மெளவும்பொங்கும், பொருட்சமயமுதற்சைவி நெறிதான்பெற்றபுண்ணி

யக்கண்ணிரண்டெனவும் புவனமுய்ய, விருட்கடுவுண்டவரருளு மகிலமெ ல்லாமின்றாடன்றிருவருளு மெனவுங்கூடித், தெருட்கலைஞானக்கன்றும ிசஞ்சென்றுசெஞ்சடைவானவாகோயில் சேர்ந்தாரன்றே.

(இ-ள்.) உலகுகெல்லாமஅருட்பெருகுதனிககடலும்—உலகுகெல்லாம் கரு ணைபாவிக்கின்ற ஓகடலும், உலகுகெல்லாமன்புரிதைகடலுமாமெனவும்—உலகுகெ ல்லாம் அன்புரிதைந்த ஓகடலும் ஒகருமென்றுசொல்லவும், பொங்கும்பொருட்சமயமு தற்சைவநெறி—பொலிவுதங்கிய சிவபரம்பொருளை முசலாகக்கொண்ட சமயமாகிய சை வமார்த்தம், தான்பெற்றபுண்ணியகணணிரண்டெனவும்—தான்பெற்றுக்கொண்ட பு ண்ணியவடிவமாகிய இரண்டுகண்ணெனவும், புவனமுய்யவிருட்கடுவுண்டவரருளும்— உலகமுய்யும்பொருட்கு கருநிறமுடைய ஆலாகலத்தை அமுதுசெய்தருளும் சிவபிரா னது திருவருளும், அகிலமெல்லாமின்றாடன்றிருவருளுமெனவுங்கூடி—எல்லாவலகத தையும் பெற்ற மாதாவாகிய உமாதேவியார திருவருளும் எனறுசொல்லவும் ஒருங்குசேர் ந்து, தெருட்கலைஞானக்கன்றுமரசஞ்சென்று—தெளிவமைந்த எல்லாக் கலைஞானங்களை யுமுணர்ந்த ஆளுடையபிள்ளையாரும் ஆண்டவரசும் எழுந்தருளி, செஞ்சடைவானவர் கோயில்சேர்ந்தாரா—சிவந்த சடையுடைய சிவபிரான திருக்கோயிலிலடைந்தாரா.— எ-று. அன்று-ஏ-அசை

அன்புக்கும் அருளுக்கும் வேறுபாடின்றேனும் இரண்டாகப் பிரித்துக்கூறும் கருத்தால் அருளையே அன்பாகக்கூறினா. பிள்ளைமும் அடியில் சிவபிரான திருவருளும் உமாதேவியார்திருவருளும் ஒன்றாகவும் வேறுபிரித்துக் கூறினற்போலுமெனக். (கஅடு)

பண்பியலவண்டறைசோலை சூழங்காழிப் பரமாதிருக்கோபுரத்தைப் பணிநதுளபுக்கு, விண்பணியவோங்குபெரு விமானதனை வலங்கொ ண்டுதொழுதுவிழுந தெழுநதவெல்லே, சண்டையுரு பிள்ளையார்ப்பருங்க டம்பிரானுணர்நீ பாடினொனனக், கண்பயிலும் புனல்பொழிந்த வரசுமவாய் ;மைக் கலைபயிலுமொழிபொழியக் கசிந்தபாடி.

(இ-ள்) பண்பியலவண்டறைசோலை சூழங்காழி—இசையைப்பயின்ற வண்டு கள் பாடுகின்ற சோலைசூழந்திருக்கும் சீகாழியிலவீற்றிருந்தருளும், பரமாதிருக்கோபுரத் தைப்பணிநதுள்புக்கு—தோணியப்பரது திருக்கோபுரத்தைவணங்கி உள்ளேபோய், வி ண்பணியவோங்குபெருவிமானதனை—விண்ணுலகமும் தாமும்படி உயர்ந்த பெரிய விமானத்தை, வலங்கொண்டதொழுதுவிழுந்தெழுந்தவெல்லே—வலமாகவந்து வணங்கி நிலமுந்ததொழுது எழுந்தபின்பு; சண்பைவருபிள்ளையாரா—சீகாழியில் அவதரித்த ஆளு டையபிள்ளையாரா; அப்பா உங்கடம்பிரானுணர்நீ பாடினொனன—அப்பரே உங்கள் பிரா னுணர்நீ பாடுமென்று அருளிச்செய்ய; கண்பயிலும்புனல்பொழிந்தவரசும்—கண்ணி னிடத்துப்பொருந்திய நீரைப்பொழிந்த ஆண்டவரசும், வாய்மைக்கலைபயிலுமொழி பொழியக்கசிந்துபாடி—மெய்மையான கலைகளில் உள்ள நல்லசொற்கள் டொருந்தும் படிக்கு கணக்கசிவோபொடி.—எ-று (கஅசு)

பெரியபெருமாட்டியுடன் ரேணிமீது பேணிவீற்றிருந்தருளும் பிரா ண்முன்னின்று, பிரிவுறுசெந்தமிழமலை பீத்தியொடும பாரகொண்டுமூடி யெனும் பீதிகம்போற்றி, யரியவகைபுறம்போநது பிள்ளையார்தங் திருமட த்திலுமுந்தருளி யமுதுசெய்து, மருவியகண்புறுகேண்மை யற்றைநாள் போல் வளர்க்கோங்கவடன்பலநீள் வைகுகளில்.

(இ-ள்.) பெரிபெருமாட்டியுடன்=பெரிய நாயகியாருடன், தோணிமீதுபேணி வீற்றிருந்தருளும்=திருத்தோணியில் விரும்பி வீற்றிருந்தருளும், பிரான்முன்னின்று=சிவபிரான் திருமுன்னேநின்று, பரிவுறுசெந்தமிழ்மாலை=அபுமிக்க செந்தமிழ்மாலையாகிய, பார்தொண்டிமூடியெனும்பதிகம்பத்தியோடுமபோற்றி=பார்தொண்டிமூடி என்னும் திருப்பதிகத்தைப் பத்தியோடுபாடி, அரியவைகபுறம்போருது=நீங்குதற்கரிய ஆராமையோடு புறம்பேசென்று, பிள்ளையாதந்திருமடத்திலேழுந்தருளி=ஆளுடையபிள்ளையார் திருமடத்தில் எழுந்தருளி; அமுதுசெய்து=அவகுத் திருவமுதுசெய்தருளி, மருவியநண்புகேணமை=பொருந்தியகேணமைமிகக் கண்பான்று, அற்றைநாள்போல்வளந்தோங்கு=இருவருங்கணட நாள்போல மறைநாள்களிலும் வளந்தேற, உடன்பலநாள்வைகுநாளில்=உடனேகலந்து பலநாள் வசிக்குமநாளில்.—எ-று. (க௮௭)

திருக்கழுமலம்- திருவிருத்தம்.

திருச்சிறம்பலம்.

பார்தொண்டிமூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லா நாலருசுபுள்ளின மேருதினவெனபா நளிாமதியங் கால்கொண்டவண்கைச சடைவிரிததாடுங் கழுமலவாக் காளன்றிமற்றுமுண் டோவந்தணுழி யகலிடமே. (க)

கரையாகடல்குழிலங்கையாகோனறன் முடிசிதமத் தொலையாமலரடி யூனறுமுள்ளம் விதிவிதித்தத தலையாய்க்கிடருதயாந தானனகழுமலங் கான்பதற்கே யலையாப்பரிசிவை நாடொறுந்தமமை யாள்வனவே (க௦)

திருச்சிறம்பலம்.

இத்தகலம்-சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயா - பிரமபுரிசா, தேவியார் - திருநிலையகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவா தோணியப்பா

அத்தன்மை யினிலரசுமபிள்ளையாரு மளவளாவியமகிழ்ச்சி யுள்ள லாத, சித்தநெகிழ்ச்சியினோடு செல்லுநாளிற நிருநாவுக்கரசா திரு வுள்ளந தன்னின, மைத்தழையுமணியிடறறா²பொன்னிநாட்டு மன்னியதானங்க ளெல்லாம் வணங்கிப்போற்ற, மெய்ததெழுந்த பெருங்காதல்பிள்ளையா க்கு விளம்புதலும்வருமது மேவினோவா

(இ-ள்) அத்தன்மையினிலரசுமபிள்ளையாரும்=அவ்வாறாக ஆண்டவரசும் ஆளுடையபிள்ளையாரும், அளவளாவியமகிழ்ச்சி=ஒருவரோடொருவா கலத்தலாலாகிய மகிழ்ச்சிபானது; அளவிலாதசித்தநெகிழ்ச்சியினோடுசெல்லுநாளில்=அடங்காதமன வருக்கத்தோண்டாக வசித்துக்கொண்டிருக்கும் நாளில், திருநாவுக்கரசர்திருவுள்ளந்தன்னில்=வாசீசமுனிவர் திருவுள்ளத்தில், மைத்தழையுமணியிடற்றா²=கருநிறம் விளங்கியிருக்கும் நீலமணிபோலும் திருமிடற்றையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், பொன்னிநாட்டுமன்னியதானங்களுெல்லாம்=சோழநாட்டில் நிலைபெற்றுள்ள திருப்பதிகளை யெல்லாம்; வணங்கிப்போற்றமெய்ததெழுந்தபெருங்காதல்=தொழுதுதுதிகக் கெய்மையோடுதித்த பெருங்காதலை, பிள்ளையார்க்குவிளம்புதலும்=ஆளுடைய பிள்ளையார்க்குச்சொல்லவும், அவருமதுமேவினோவார்=அழ்வானுடையபிள்ளையாரும் அதற்குடன் படுவாராயினார்.—எ-று. இம்மூன்றுங் குளகம். (க௮௮)

ஆண்டவரசெழுந்தருளக் கோலக்காவை யவரோடுஞ்சென்றிறைஞ்சி யுன்புகொண்டு, மீண்டருளிஞரவரும விடைகொண்டிப்பால் வேதநாயகர்விருமபும பதிகளான, நீண்டகருப்பறியலூர் புன்கூர்நீர் நீடுதிருக்குறுக்கைதிரு நின்றியூருங், காண்டகையநளிபள்ளி முதலாநண்ணிக் கண்ணுதலாகழறொழுது கலந்த செல்வார.

௧௮௪. (இ-ள்.) ஆண்டவரசெழுந்தருள=ஆண்டவரசு சீகாழியினின்று எழுந்தருள, கோலக்காவையவரோடுஞ்சென்றிறைஞ்சி=திருக்கோலக்காவுக்கு அவரோடும் ஆனடைய பிள்ளையார் எழுந்தருளியவணங்கி, அன்புகொண்டுமீண்டருளினா=அன்புமீக்காந்து சீகாழிக்குத் திருமயிருளினா, அவருமவிடைகொண்டிப்பால்=அவ்வாண்டவரசும் அவரிடத்து அனுமதிபெற்றுக்கொண்டு இதன்மேல, வேதநாயகாவிரும்புமபதிகளான=வேதமுதலவராகிய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகளான, நீண்டகருப்பறியலூர்புன்கூர்நீர்=பெருமைமிக்க திருக்கருப்பறியலூர் திருப்புன்கூர் திருநீர், நீடுதிருக்குறுக்கைதிருநின்றியூரும=மிக்க திருக்குறுக்கை திருநின்றியூரும, காண்டகையநளிபள்ளிமுதலாநண்ணி=காட்சியமைந்த திருநளிபள்ளிமுதலான திருப்பதிகளையடைந்து ஆங்காவது வீற்றிருந்தருளும், கண்ணுதலாகழறொழுதுகலந்தசெல்வார=நெற்றிக்கண்ணையுடைய சிவபிரான் திருவடிகளைத்தொழுது அன்போடுகலந்து செல்வாராயினா—எ-று. (௧௮௫)

மேவுபுனற்பொன்னியிரு களையுஞ்சாரந்து விடையுயர்த்தார்திருச செம்பொன பள்ளிபாடி, காவியருமயிலாடு துறைநீளப்பொன்னிக் கரைத்துருத்திவேள்விகுடி யெதிர்கொளபாடி, பாவுறுசெந்தமிழாமலை பாடிப்போற்றிப் பரமாதிருப்பதிபலவும் பணிந்துபோந்தே, யாவதுமஞ்சாடுவாரகோடிகாவி லணைந்துபணிந்தாவடுதன் றெறையீச்சாரந்தார.

(இ-ள்) மேவுபுனற்பொன்னியிருகளையுஞ்சார்ந்து=பெருக்குப்பொருந்திய புனலையுடைய காவிரியின் இருக்கையுமசென்று தென்களையிலுள்ள, விடையுயர்த்தார்திருச்செம்பொனபள்ளிபாடி=இடபக்கொடியை எடுத்த சிவபிரான் வீற்றிருந்தருளும் திருச்செம்பொனபள்ளி என்னும் திருப்பதியையப்பாடி, காவியருமயிலாடுதுறை=சோலைகள் உயர்ந்த திருமயிலாடுதுறை; நீள்பொன்னிக்கரைத்துருத்திவேள்விகுடி=நீண்ட பொன்னித் தென்களையிலுள்ள திருத்தருத்தி வடக்களையிலுள்ள திருவேள்விகுடி; எதிர்கொளபாடி=திருவெதிர்கொளபாடி முதலிய தலங்களில், பாவுறுசெந்தமிழாமலை பாடிப்போற்றி=பாவுக்கமைந்த செந்தமிழத் திருப்பதிமாலையைப் பாடித்துதித்து; பரமாதிருப்பதிபலவும்பணிந்துபோந்து=சிவபிரான் வீற்றிருந்தருளும் பல திருப்பதிகளையும் வணங்கிச்சென்று, ஆவுறுமஞ்சாடுவாரகோடிகாவிலணைந்துபணிந்து=ஆவினகணுள்ள கவ்வியம் ஐந்தையும் ஆடியருளும் பிரானாரது திருக்கோடி காவிற்கென்று வணங்கி; ஆவடுதென்னெறையீச்சாரந்தார=தென்களையிலுள்ள திருவாவடுதுறையை அடைந்தருளினா.—எ-று ௭-அசை. (௧௮௬)

௧௮௫. ஆவடுதென்னெறையாரை யடைந்துங்கதேனென் றளவீறிருத்தாண்டக முன் னருளிச்செய்து, மேவுதிருக்குறுந்தொகையு நேரிசையுஞ்சந்தவிருத்தங்க ளானவையும் வேறுவேறு, பாவலாசெந் தமிழ்த்தொடையாற்பள்ளித்தாமம் பலசாததிமிககெழுந்த பரிவினோடும், பூவலயத்தவாபரவப் பல நாட்டங்கிப் புரிவுறுகைத்திருத்தொண்டு போற்றிச்செய்வார.

(இ-ள்) ஆவடுதண்டெறையாயடைந்துய்ந்தேனென்று—திருவாவடுதுறையின் கண் வீற்றிருந்தருளும் சிவபிரானை யடைந்துய்ந்தேனென்று இறுதியிலுடைய, அளவிறுத்தாண்டகமுன்னருளிச்செய்து—பெருமைக்கோடொல்லையிலலாத திருத்தாண்டகத்தை முன்னேபாடியருளி, மேவுதிருக்குறுத்தொகையுநேரிசையும்—பெருமைபொருந்திய திருக்குறுத்தொகையும் திருநேரிசையும், சந்தவிருத்தங்களுனவையும்—திருச்சந்தவிருத்தங்களும் ஆகிய இவைகளை, வேறுவேறுபாவலர்செந்தமிழ்தொடையால்—தனித்தனி செய்யுள்களாக விளங்கும் செந்தமிழுப பதிகங்களினால்; பள்ளித்தாமம்பலசாத்தி—பல திருப்பள்ளித்தாமங்களைச்சாததி, மிககெழுத்தபரிவினோடும்—மேற்கொண்டெழுந்த அன்போடும், பூவலயத்தவாபரவபலநாட்டங்கி—நிலவுலகத்திலுள்ளார் துதிகருமபடி அங்குப் பலநாள்வசித்து; புரிவுறுகைத்திருத்தொன்போற்றிச்செய்வார்—விரும்பத்தக்க கைத்திருத்தொண்பை பேணிச்செய்வாராயினா, —எறு, (ககக)

திருவாவடுதுறைத் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

நமபனைநால்வேதங் ககாகண்டானை ஞானபபெருங்கடலை நன்மை தன்னைக், கமபனைக் கல்லாலிருந்தானானனைக் கற்பகமாயடியாகட கருள்செய்வானைச், செம்பொன்னைப் பவளத்தைத்திரளுமுத்தைத் திவகளை ஞாயிற்றைத் தீயைநீரை, யம்பொன்னை யாவடுதண்டுறையுண்மேய வரனடியேயடிநாயே னடைந்துய்ந்தேனே. (க)

தரித்தானைத் தண்கடனஞ்சுண்டான்றன்னைத் தக்கன்றன்பெருவேள்வி தகாத்தான்றன்னைப், பிரித்தானைப் பிறைதவழ்ச்செஞ்சடையினனைப் பெருவடியால் மலையெடுத்த வாக்கன்றன்னை, நெரித்தானை நேரிழையாள் பாகத்தானை நீசனேனுடலுறுநோ யானதீர, வரித்தானை யாவடுதண்டுறை யுண்மேய வரனடியேயடிநாயே னடைந்துய்ந்தேனே. (கக)

திருச்சிற்றம்பலம்.

எறிபுனல்பொன்மணிசிதறு ககாரீர்ப்பொன்னி யிடைமருதைச்சென்றெய்தி யனபினோடு, மறிவிரவுகரத்தானை வணங்கிவைகி வண்டமிழ்ப் பாமாலேபல மகிழ்ச்சாததி, பொறியரவமபுனைநதானைத் திருநாகேச்சரத்துப் போறறியருந்தமிழ்மலை புனைநதுபோநது, செறிவினானம்மலர்ச்சோலைப் பழையாறெய்தித் திருச்சத்திமுற்றத்திற் சென்றுசேர்ந்தார்.

(இ-ள்.) எறிபுனல்பொன்மணிசிதறு—வீசுகின்ற அலையானது பொன்னையும் மணியையும் சிதறுகின்ற, ககாரீர்ப்பொன்னியிடைமருதைச்சென்றெய்தி—ககாரையுடைய நீரமயமான காவிரிக்கரையின்கணுள்ள திருவிடைமருதானை அடைந்து; அன்பினோடுமறிவிரவுகரத்தானாவணங்கிவைகி—அன்போடு மாண்கண்மேற்கிய திருக்கரத்தையுடைய சிவபிரானை வணங்கிவசித்து, வண்டமிழ்ப்பாமாலைபலமகிழ்ச்சாத்தி—வளவிய தமிழ்ப்பதிகமாலே பலவற்றை மகிழும்படிசாத்தி; பொறியரவம்புனைந்தானை—புள்ளியினைபுடைய பாம்பை அணிந்தருளிய சிவபிரானை, திருநாகேச்சரத்துப்போற்றி—திருநாகேச்சரத்திற் சென்றுவணங்கி, அருந்தமிழ்மலைபுனைந்துபோந்து—அரிய திருப்பதிகமாலையைச்சூடி அங்குநின்றும் எழுந்தருளி; செறிவினானம்மலர்ச்சோலைப் பழையாறெய்தி—வாசனைகமமும் நலலமலர்களைபுடைய சோலைகூழ்ந்த திருப்பழையாற்றையடைந்து; திருச்சத்திமுற்றத்திற்சென்றுசேர்ந்தார்—திருச்சத்திமுற்றம் என்னும் தலத்திற்கு எழுந்தருளினார். —எறு.

(ககஉ).

வேறு.

சென்றுசேர்ந்து திருச்சத்தி முற்றத்திருந்த சிவக்கொழுநதைக்
குன்றமகடன மனக்காதல் குலவுமபூசை கொண்டருளும்
என்றுமினிய பெருமானை யிறைஞ்சியில்பிற் திருப்பணிகளை
முனநிலைநடை செய்து தமிழ் மொழிமலைகளுஞ் சாததுவா

(இ-ள்) சென்றுசேர்ந்து=திருச்சத்திமுற்றமென்னும் திருப்பதியை அடைந்து;
திருச்சத்திமுற்றத்திருந்தசிவக்கொழுநதை=அங்கு வீற்றிருந்தருளும் சிவக்கொழுந்
தீசனா, குன்றமகடன்மனக்காதல்குலவுமபூசைகொண்டருளும்=பாரப்பதியாருடைய
திருவுள்ளத்துப் போரன்போடுவிளங்கும் பூசையை ஏற்றுக்கொள்ளும், என்றுமினியபெ
ருமானையிறைஞ்சி=அடியார்க்கு எனதும் இனியராய் விளங்கும் சிவபிரானை வணங்கி,
இயல்பிற்றிருப்பணிகள்=இயல்பான பத்தியோடு உழவாரத்திருப்பணிகளை, முனநில
ைநடைசெய்து=திருமுற்றத்தின்கண்கென்று செய்தருளி, தமிழ்மொழிமலைகளுஞ்சாத
துவா=செந்தமிழ்மொழிகளாலாகிய திருப்பதிகமாலையையும் தொடுத்திச் சாததுவா
ராயினார்.—எ-று.

இதனால் திருச்சத்திமுற்றம் உமாதேவியார் வழிபட்ட தலம் என்பதுகாண்க
இயல்பிற்செய்தலாவது —இப்பணிசெய்கின்றோமென நாணேனும் இதனையாந்தோ
மென வகங்காரமேனா முதியாதுசெய்தல் புலன்செய்துகருதல் அதனைச் சோததெடுத்த
பபணிமாறல் துய்மைசெய்தலமுதலிய அடங்கப்பணிகளென்றார். (ககக)

கோவாய்முடுகி யென்றெடுத்துக் கூற்றம்வந்து குமைப்பதன்முன்
பூவாரடிக்க ளென்றலைமேற் பொறித்ததுவைப்பா யெனப்புகன்று
நாவாபதிகம பாடுதலு நாத்தனாநு நல்லூரில்
வாவாவெனநே யருள் செய்ய வணங்குகிழநது வாகீசர்.

(இ-ள்) கோவாய்முடுகியென்றெடுத்து=கோவாய்முடுகி என்று முதலெடுத்து,
கூற்றம்வந்துகுமைப்பதன்முன்=இயமனவந்து வருத்துவதன்முன், பூவாரடிக்கென்ற
லைமேற்பொறித்துவைப்பாய்=தாமமாலாபோலும் திருவடிகளை என்சிரசின்மேற்
குட்டிவைப்பாய், எனப்புகன்று=என்றுகூறி, நாவாபதிகமபாடுதலும்=நாநிறையும்
படி திருப்பதிகத்தைப்பாடவும், நாத்தனாநு=சிவக்கொழுந்தீசரும், நல்லூரிலாவா
வெனநேயருள்செய்ய=திருநல்லூரின்னகை வரக்கடவை வரக்கடவையென்று அசரீரி
வாசகருளிச்செய்ய, வணங்குகிழந்துவாகீசர்=அதைக்கேட்டு வாகீசமுனிவா நிலமுற
வணங்கி மகிழ்ச்சியடைந்து.—எ-று (ககச)


திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்

கோவாய்முடுகி யெதிற்றகூற்றங் குமைப்பதன்முன்
பூவாரடிச்சுவ டென்மேற்பொறித்ததுவை போகவிடின்
முவாமுழுப்பழி முடுங்கண்டாய்முழங் குந்தழற்கைத
தேவாதிருச்சத்தி முற்றத்துறையுஞ் சிவக்கொழுநதே. (க)

பொறித்தேரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாளொருவீர லானறிட்டலற வீரங்கியொள்வான்
குறித்தேகொடுத்தாய் கொடியேனசெய்குற்றக் கொடுவினைநோய்
செயுத்தாய்திருச்சத்தி முற்றத்துறையுஞ் சிவக்கொழுநதே. (க0)

திருச்சிற்றம்பலம்.



அப்பர்சுவாமிகள் திருச்சத்திமுற்றத்தில் சிவபெருமானைப் பணிந்து கூற்றுவன்வருமுன்னர் அழியேன்முறமுற்று சுவாமியின் திருவடி சூட்டி
வேண்டுகோள் பதிகமோத நல்லுருக்க வஞ்சகமேன் மருள் எங்கு வந்திருவான் தயவு தருவாய் டென்னிடீஇற் சூட்டியருளினர்.

வேறு.

நன்மைபெரு கருணையே வந்தீணநது நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனர் வணங்கிமகிழந தெழும்போதில்
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றே மென்றவாதஞ்
சென்னியிசைப பாதமலா சூட்டினான் சிவபெருமான்.

(இ-ள்) மன்னுதிருத்தொண்டனர்=நிலைபெற்ற திருத்தொண்டையுடைய வாழ்
சமுனிவர், நன்மைபெருகருணையே=நன்மைமிக்க சிவபிரான் திருவருளின்வழியே;
நல்லூரில்வந்தீணநது=திருநல்லூரின் கண்வந்து, வணங்கிமகிழ்ந்தெழும்போதில்=நில
முறவணங்கி மகிழ்ந்து எழுந்திருக்கும்பொழுதில், உன்னுடையநினைப்பதனைமுடிக்கின்
ரேமென்று=உன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்றேமென்று; அவர்தஞ்சென்
னியிசை=அவருடைய சிரசினமேல்; பாதமலர்சூட்டினான்சிவபெருமான்=தமது திரு
வடிகளைச் சிவபெருமான் சூட்டியருளினான் —எ-று. இவ்விரண்டுங் குளகம்.

எழும்போதிற் சூட்டினானை இயையும்

(ககடு)

நனைந்தனைய திருவடியென் றலைமேல்வைத் தாரொன்று
புனைந்திருத் தாண்டகத்தாற போற்றிசைத்துப் புனிதனரு
ணினேநதுருகி விழுந்தெழுந்தா நிறைந்தமலர்ந் தொழியாத
தனம்பெரிதும் பெற்றுவராத வறியோன்போன் மனநதழைத்தார்.

(இ-ள்.) நனைந்தனையதிருவடியென் றலைமேல்வைத்தாரொன்று=நனைந்தனைய திரு
வடியென் றலைமேல் வைத்தாரொன்று, புனைந்திருத்தாண்டகத்தாற்போற்றிசைத்து=
முதற்பாசுரத்தின் ஈற்றடியிலவைத்த திருத்தாண்டகத்தாற்றுதித்து, புனிதனருணினைந்
துருகி=சிவபிரான் திருவருளைபுன்னி மனமுருகி, விழுந்தெழுந்து=நிலமுறச் சாட்டா
ங்கமாகவணங்கி எழுந்து, நிறைந்தமலர்ந்து=நிறைவடைந்து இதயம்மகிழ்ந்து, ஒழியா
ததனம்பெரிதும்பெற்றுவந்த=அழியாத செல்வத்தை மிகப்பெற்று அதனால் மகிழ்வடை
ந்த, வறியோன்போன்மனநதழைத்தார்=வறியவனைப்போல் திருவுள்ளக் கிளர்ச்சியடை
ந்தார்.—எ-று.

நனைந்தனைய திருவடி. என்றது மூவகைத்துன்பத்தைச் சமனப்படுத்துத் தட்ப
முடையதென்னும் பொருள்படநின்றது. தம்முளக்குறை நீங்குதலில் நிறைந்தென்றும்
அதனால் மிகமகிழ்ச்சியடைதலில் மலாந்தென்றுங் கூறினர். நினைந்துருகி விழுந்தெழுந்
தென்னுங்கால் தன் தரத்துஞ்செய்த கருணைக்காகவருகி அவ்வாராமையால் விழுந்தெ
ழுந்தன னொன்றுங்கொள்க.

(ககக)

திருநல்லூர்த்-திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

நினைந்தருகமுடியானாரையவைத்தார் நிலாமேதிவினைக ணீர்க்குவை
த்தார், சினைந்திருகுகளிறுரிவைப் போர்வைவைத்தார் செழுமதியின்ற
ளிர்வைத்தார் சிறந்தவானோ, இனந்தருவிமணிமகுடத்தேறத்தூற்ற வினா
மலர்கள்போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி, நனைந்தனையதிருவடியென் றலை
மேல்வைத்தார் நல்லூரொம்பெருமானார்நல்லவாரே.

(கௌ)

பொன்னின்லத்தேறுங்கொன்றை சாடையேல்வைத்தார்*புனியுரிபினதன்
வைத்தார் புனலும்வைத்தார், மன்னலத்திரிடோண்மேன் மழுவான்வைத்

தார வர்காதிற் குழைவைத்தார மதியமவைத்தார், மின்னலத்ததுண்ணி
டையாள் பாகமவைத்தார் வேழத்தினுரிவைத்தார் வெண்ணூல்வைத்தார,
நன்னலத்ததிருவடியென் றலைமேல்வைத்தார் நல்லூர்ொம்பெருமானாநல்ல
வாறே. (உ)

தோடேறுமலாக்கொன்றை சடைமேல்வைத்தார துன்னெருக்கின் வ
டம்வைத்தார் துவலைசிகதப், பாடேறுபடுதினாகளெறியவைத்தாரபனிமத்
தமலர்வைத்தார பாம்புமவைத்தார், சேடேறுதிருது தன்மேனாட்டம்வைத்
தார் சிலைவைத்தாரமலைபெற்ற மகளைவைத்தார், நாடேறுதிருவடியென்
றலைமேல்வைத்தார் நல்லூர்ொம்பெருமானாநல்லவாறே. (ங)

வில்லருளிவருபுருவத் தொருத்திபாகம பொருத்தாகிவிரிசடைமேல
ருவிவைத்தார், கல்லருளிவருசிலையாவைத்தாரூராக் கயிலாயமலைவைத்தார்
கடவுர்வைத்தார், சொல்லருளியறநால்வாக்கியவைத்தார் சுசுடலைப
பொடிவைத்தார் துறவிவைத்தார், நல்லருளாற்றிருவடியென்றலைமேல்வை
த்தார் நல்லூர்ொம்பெருமானாநல்லவாறே. (ச)

விண்ணிரியுந்திரிபுரங்களெரியவைத்தார் வினைதொழுவார்க்கறவைத்
தார் துறவிவைத்தார், கண்ணெரியாற்காமனையும்பொடியாவைத்தார் கடிக்
கமலமலர்வைத்தார் கயிலைவைத்தார, திண்ணெரியுநதன்புனலுமுடனே
வைத்தார் திசைதொழுதுமிசையமரர் திகழ்நதுவாழ்த்தி, நண்ணிரியதிருவ
டியென்றலைமேல்வைத்தார் நல்லூர்ொம்பெருமானாநல்லவாறே. (ரு)

உற்றுலவுபிணியுலகத்தெழுமைவைத்தா ருயிர்வைத்தாரூயிரசெல்லுங்
கதிகள்வைத்தார், மற்றமராகணமவைத்தாரமராகாண மறைவைத்தார்கு
றைமதியம் வளரவைத்தார, செற்றமலியாவமொடுகாமலோபஞ் சிறவாத
நெறிவைத்தார துறவிவைத்தார, நற்றவாசேர்திருவடியென்றலைமேல்வை
த்தாரநல்லூர்ொம்பெருமானாநல்லவாறே. (சு)

மாறுமலைநாரரணமெரியவைத்தார மணிமுடிமேலவைத்தா ரணி
கொண்மேனி, நீறுமலிநதெரியாடனிலாவவைத்தார நெற்றிமேற்கண்வைத்
தார் நிலையமவைத்தா, ராறுமலிநதறுதினாகளெறியவைத்தாரார்வத்தாலடி
யமரர் பரவவைத்தார, நாறுமலாத்திருவடியென்றலைமேல்வைத்தார் நல்லூ
ர்ொம்பெருமானா நல்லவாறே. (ஏ)

குலங்கண்மிகுமலைகடல்கண்ணாலம்வைத்தார் குருமணிசேரவைத்
தார் கோலம்வைத்தார், உலங்கினருமரவத்தினுச்சிவைத்தா ருண்டருளி
ன்விடம்வைத்தா றெண்டோள்வைத்தா, நிலங்கினருமபுனல்கள லுள்ளில
ம்வைத்தார் நிமிர்விகுமின்மிசைவைத்தார் நினைநதாரிநாள், நலங்கினரு
ந்திருவடியென்றலைமேல்வைத்தார் நல்லூர்ொம்பெருமானாநல்லவாறே. (ஐ)

சென்னுருளுங்கதிதிரண்டும் விசும்பில்வைத்தார் திசைபத்துமிறுநிலத்
திற் றிருந்தவைத்தார், நின்றருளியடியமரர்வணங்கவைத்தார் நிறைநவமு

மறைப்பொருளு நிலவவைத்தார், கொன்றருளிக்கொடுங்கூற்றநெங்கியோடக் குகைழற்சேவடிவைத்தார் விடையுமவைத்தார், நன்றருளுநிருவடியென்றலைமேல்வைத்தார் நல்லூரொம்பெருமானா நல்லவாறே. (க)

பாம்புரிஞ்சிமதிக்கிடந்துதிகைகளேங்கப் பனிக்கொளறைசடைவைத்தார் பணிசெய்வானோ, ஆம்பரிசுதமக்கெல்லாமருளும்வைத்தாரெடுகலைப்பொடிவைத்தார் ரமுகுமவைத்தார், ஓம்பரியவல்வினேநோய்தீரவைத்தாருமையெய்யொருபால்வைத்தார் ருகத்துவானோர், நாம்பரவுமடியிணையென்றலைமேல்வைத்தார் நல்லூரொம்பெருமானாநல்லவாறே. (கௌ)

குலங்கிளருமவருதிகைகளேழும்வைத்தார் குருமணிகோமலைவைத்தார் மலையகையார், லுலங்கிளரவெடுத்தவன்றோண்முடியுரோவ்வொருவிரலாலுறவைத்தார் ரிறைவாவென்று, புலமபுதலுமருளொடுபோவாருமவைத்தார் புகழ்வைத்தார்புரிநதாளாக் கொளளவைத்தார், நலங்கிளருந்திருவடியென்றலைமேல்வைத்தார் நல்லூரொம்பெருமானாநல்லவாறே (கக)

திருச்சிறம்பலம்.

இந்தத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர் - தேவியார் - திரிபுரசந்தரியம்மை.

நாவுக்கு மன்னாதிரு நல்லூரி னமப்பாள்
மேவுற்ற திருப்பணிகண் மேவுறநா னுஞ்செய்து
பாவுற்ற தமிழ்மலை பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்தொழுகிச் செல்லுநாள்.

(இ-ள்.) நூவுக்குமன்னர்=வாசேத்திருவடிகள்; திருநல்லூரினம்பாள்=திருநல்லூரில் வீற்றிருந்தருளும் சிவபிரானிடத்து, மேவுற்றதிருப்பணிகள்=செய்தற்குரிய திருத்தொண்டுகளை, மேவுறநாளுஞ்செய்து=கருத்துக்கிசையத் தினந்தோறும்செய்து பாவுற்றதமிழ்மலைபலபாடி=செய்யுளால்மைந்த பலதிருப்பதிகங்களைப்பாடி; பணிதேத்தி=வணங்கித்துதித்து. தேவுற்றதிருத்தொண்டுகெய்தொழுகிச்செல்லுநாள்=தேவவீகமமைந்த திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருக்கும்நாளில்.—எ-று. தேவுற்றன்புழி சிவபிரானுக்குரிய என்றானுத்தலுமொன்று (ககௌ,

கருகாலூர் முதலாகக் கண்ணுதலோ னமாந்தருந்நா
திருவாரூர் திருப்பாலைத் துறைபிறவுஞ் சென்றிறைஞ்சிப்
பெருகார்வத் திருத்தொண்டு செய்துபெருந திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே யுள்ளருகிப் பணிகின்றார்

(இ-ள்.) கண்ணுதலோனமாந்தருளும்=நெற்றிக்கண்ணையுடைய சிவபிரான்வீற்றிருந்தருளும், கருகாலூர்முதலாக=திருக்கருகாலூர்முதலாக, திருவாரூர்திருப்பாலைத் துறை=திருவாரூரையும் திருப்பாலைத் துறையையும், பிறவுஞ்சென்றிறைஞ்சி=மற்ற திருப்பதிகளையும் சென்றுவணங்கி; பெருகார்வத்திருத்தொண்டுசெய்து=உள்ளமுது துங்கலந்த போர்போடுகூடிய திருப்பணிகளைச்செய்து, பெருந்திருநல்லூர்ஒருகாலும் பிரியாது=பெரிய திருநல்லூரை ஒருகாலமும் நீங்காமல், உள்ளருகிப்பணிகின்றார்=திருவுள்ளங்கசிந்த வணங்குவாராயினார்.—எ-று. இவ்விரண்டுஞ்கும்.

ஒருகாலும் என்றது:—கூலை உச்சி மலை யாமம் என்னும் பூசைக்குரிய காலம் தவறாமலென்றுகொள்க. (ககஅ)

ஆளுடைய நாயகனற னருள்பெற்றங் ககன்றுபோய்
வானைபாய் புனற்பழனத் திருப்பழன மருங்கிணைநது
காளவிட முண்டிருண்ட கண்டாபணிக கலன்பூண்டு
நீளிரவி லாடுவார கழல்வணங்க நோபெற்றா.

(இ-ள்) ஆளுடையநாயகன்நன்=தம்மையாளாகவுடைய சிவபிரானது, அரு
ள்பெற்றங்ககன்றுபோய்=திருவருளைப்பெற்று அத்திருநல்லூரினின்றும் நீங்கிப்போய்,
வானைபாய்புனற்பழனத்திருப்பழனமருங்கிணைந்து=வானைமீன்கள் தாவிப்பாய்கின்ற நீர்
நிறைந்தவயலாற் சூழப்பட்ட திருப்பழனம் என்னும் திருப்பதியையடைந்தது, பணிக
கலன்பூண்டு=பாம்பாகிய ஆபரணத்தையணிந்தது, நீளிரவிலாடுவார்=நய்யாமத்தின்
கண் நிரூத்தஞ்செய்ப்பவராகிய, காளவிடமுண்டிருண்டகண்டா=கரிய - ஆலாகலத்தைத்
திருவமுதுசெய்து அதனால் இருணிமடைந்த திருமிடற்றையுடைய சிவபிரானது,
கழல்வணங்கநோபெற்றா=திருவடிகளைத் தொழக்கருதினா--எ-று.

நீளிரவு என்றது நய்யாமத்தை. இருணிறைந்திருத்தலில், நாடோறும் உயிர்கள்
இரவிலடையும் சுழுத்திபோல் மாயை மாமாயையின் காரியப்பொருளாகிய தூலம் சூக்கு
மம் பரம் என்னும் உடம்புகளும் தத்துவபுனங்களும சங்கரிக்கப்பட உயிர்கள் மாயைவ
யிற்றுள் மலத்தோடு அடங்கிநிற்கும் மஹாசங்காரகாலத்தை நீளிரவெனக்கூறினா. அதில்
பரசிவமூர்த்தி சங்காரதாண்டவமேயன்றி முத்தானமாககருககு ஆனந்தம விளைகரும்
ஆனந்ததாண்டவமும் செய்வா இவ்விரண்டுமடங்க நீளிரவிலாடுவாரொன்றார் பிரகிரு
திப் பிரளயமாத்திரங்கொள்ளில் பிரமவிட்டுணுககளொடுங்கும், மததிமப்பிரளயத்தில
இராகத்தத்துவத்தையடைந்த துரியமூர்த்திக்கு அபேதரான உருத்திரமூர்த்தியின் தாண்ட
வமொன்றுமேகொள்க. இவ்விருவகையும் புராணங்களுள் சிறப்பாயும் பொதுவாயும்
கூறப்படுதல ஆங்காங்கு குறிப்பாலுணராக. மததிமப்பிரளயமெனபது உருத்திரமூர்த்தி
யின் ஓர்நாள். (ககக)

அபபதியைச் சூழ்ந்ததிருப் பதியிலர னாமகிழமு
ஒப்பரிய தானங்க ளுள்ளருகிப் பணிந்தனைவா
மெய்ப்பொருடோ நாவினுகு வேந்தாதா மேவினா
செப்பருஞ்சீ ரப்பூதி யடிகளுநா திவகளுநா

(இ-ள்.) அபபதியைச்சூழ்ந்ததிருப்பதியில்=அத்திருப்பழனத்தைச் சூழ்ந்த திருப்
பதியினில், அரனாமகிழமொப்பரியதானங்கள்=சிவபிரான மகிழ்ந்து வீற்றிருந்தருளும்
ஒப்பிலாத தலங்களை, உள்ளருகிப்பணிந்தனைவார்=மனவுருக்கத்தோடுவணங்கிச் செல்
கின்றவராய், மெய்ப்பொருடோநாவினுகுவேந்தார்=உணமைப்பொருளையுணர்ந்த வா
சேமுனிவர், செப்பருஞ்சீரப்பூதியடிகளுநாதிவகளுநாமேவினார்=எடுத்துச் சொல்லுத்தக்
ரிய சிறப்பினையுடைய அப்பூதியடிகளுராகிய திவகளுநாயடைந்தார்.—எ-று.

பொய்ப்பொருளாகிய சகத்தைநீக்கிச் சிவத்தை யுணர் தலில் மெய்ப்பொருடோர்
நாவினுக்கு வேந்தர் எனறா. தாம்-அசை (உ00)

அநதணரின் மேமபட்ட வப்பூதி யடிகளா
தநதனய ருடன்சாலை கூவல்குளத் தருதண்ணீர்ப்
பந்தர்பல வாண்டவர செனும்பெயரார் பண்ணினமை
வநதனைநத வாசோ கேட்டவர்த மனைநண்ண.

(இ-ள்.) அநதணரின்மேம்பட்டவப்பூதியடிகளார்=மறைமவருள் மேம்பாடுபெ
ற்ற குலத்தினராகிய அப்பூதியடிகள்; தநதனயருடன்சாலைகூவல்குளத்தரு=தம்புதல்

வரோடு அறச்சாலையும் கிணறும் குளமும் நிழன்மரமும், தண்ணீர்ப்பந்தர்பலம் தண்ணீர்ப்பந்தரும் ஆகிய பலபொருள்களையும், ஆண்டவரசெனும்பெயராற்பண்ணினமை திருநாவுக்கரசென்னும் திருப்பெயரால் அமைத்தமையை; வந்தனைந்தவாசீசர்கேட்டு அங்குவந்த ஆண்டவரசு அவருள்ளா சொல்லக்கேட்டு; அவர்தமமனைண்ணம் அப்புகியடிகள் திருமனைக்கெழுந்தருள் —எறு

அங்குள்ள தண்ணீர்ப்பந்தராபபாத்துத் தந்திருநாமம் வரைந்திருத்தலேனாககி வியப்பற்று அவருள்ளாவின்வ அவர் இவைகளையெல்லாம் அப்புகியடிகள் ஆண்டவா சின் திருப்பெயராற் பண்ணினொன்று சொல்லக்கேட்டு அவர்மனை நண்ணவென முடிக்க. மறையவர்க்குரிய ஒளபாசனமுதலிய வைதிகநெறியேயன்றிப் பத்திநெறியிலும் மிககொழுதலின் அந்தணரின்மேம்பட்ட என்றார். (20க)

மற்றவரு மனமகிழ்ந்த மனைவியா மைந்தாபெருநு சுற்றமுடன களிகூரத் தொழுதெழுந்தரு மூர்துமொழிக கொற்றவரை யமுதுசெய்க குறைகொளவா ரிறைகொள்ளப் புகு பெற்றபெருந் தவத்தொண்டா திருவுள்ளம் பெறப்பெற்றார். (20க)

(இ-ள்.) மற்றவருமனமகிழ்ந்தது அவ்வித இயல்பையுடைய அப்புகியடிகளும் மனமகிழ்ச்சியடைந்து, மனைவியாமைந்தர்பெருஞ்சுற்றமுடன் மனைவியாரும் புதல்வரும் பெருஞ்சுற்றத்தாரும், களிகூரத்தொழுதெழுந்துருமூர்துமொழிகளாகி எழுந்து வலமாகவந்து, மொழிக்கொற்றவரையமுதுசெய்ககுறைகொள்வார் வாசீச முனிவரைத் திருவமுதுசெய்யும்படி தங்குறையை விண்ணப்பஞ்செய்கின்றவர்கள், இறைகொள்ள தம்விண்ணப்பத்திற்கு உத்தரவுகொள்ளுதற்கேதுவாக, பெற்றபெருந்தவத்தொண்டா மிகக் தவத்தையுடைய வாசீசமுனிவரது, திருவுள்ளம்பெறப்பெற்றார் திருவுள்ளத்தைப் பெற்றுக்கொண்டதாகள். —எறு இவ்விரண்டுங் குளகம்.

பெருந்தவம்பெற்ற என்பது பெற்றபெருந்தவமென மாறியின்றது. (20உ)

காண்டகைமை யின்றியுமுன் கலந்தபெருந் கேண்மையினார் பூண்டபெருந் காதலுடன் போனகமுந் கறியமுதம் வேண்டுவன வெவ்வேறு விதங்கள்பெற விருப்பினால் ஆண்டவா சமுதுசெய்த திருவமுதம் படியமைத்தது

(இ-ள்.) காண்டகைமையின்றியுமுன் முன் அப்புகியடிகள் வாசீசமுனிவரைக்காணுதிருந்தும், கலந்தபெருந்கேண்மையினார் அவர் அன்பையும் சிவபிரான திருவருளையும்கேட்டு முன் தம்மிடத்துண்டான பெரியநண்பினையுடைய அப்புகியடிகள், பூண்டபெருந்காதலுடன் தம்முளத்துதித்த பேரன்போடு, போனகமுந்கறியமுதம் திருவமுதம் கறியமுதமாக, வேண்டுவனவெவ்வேறுவிதங்கள்பெற மேல் வேண்டியவற்றை வெவ்வேறுவகைகளாயிருக்க, விருப்பினாண்டவாசமுதுசெய்த விருப்பத்தோடு வாசீசமுனிவா அமுதுசெய்தற்கேதுவான, திருவமுதம்படியமைத்தது திருவமுதமாக அமைத்தது. —எறு

திருநாவுக்கரசரது அன்பையும் திருவருளையும்காணுது கேள்விமாத்திரத்திலுதித்த அன்பெனச்சிறப்பித்தலில் உமமை உயர்வுசிறப்பு உணவாம்படி யமைத்தென்னும் பொருளைத் திருவமுதம்படி என்றது பரிபாடை. அமுதுசெய என்றதுமது. (20ங)

திருநாவுக் கரசமுது செய்தருள் மற்றவாதம் பெருநாமஞ் சாத்தியவப பிள்ளைதனை யழைத்தன்பு தருளுனத் திருமறையோர் தண்டலையின வண்கதலிக் குருநாளக் குருத்தரிநது கொண்டுவிடத் தணிவிட்டார்.

(இ-ள்.) திருநாவுக்கரசமுதுசெய்தருள=திருநாவுக்கரசநாயனார் திருவமுதுசெய்யும்படி; மற்றவர்தம்பெருநாமஞ்சாத்தியம்=தம்மால் நண்புசெய்யப்படும் அவ்வாசேமுனிவரது திருநாமமிட்ட, அப்பிள்ளைதனையழைத்து=மூத்தபிள்ளையை அழைத்து; அன்புதருஞானத்திருமறையோ=அன்புமிக்ஞானத்தையுடைய அப்புகியடிகள்; தண்டலையின்வண்கதலிக்குநாளாக்குருத்து=மனைப்படப்பையில் வளவிய வாழையினது நிறந்தவகிய நாளத்தோடுகூடியருந்ததை, அரிந்துகொண்டெவரத்தனிவிட்டார்=அரிந்து கொண்டெவரும்படி தனிபே அனுப்பினார்.—எ-று

குருநாளாக்குருத்தென்றதனால் பச்சென்ற நிறமமுமுதும் விரவாது சுருளும் மிக விரியாது உட்டுளையுடைத்தாகிய குருத்தென்க அதுதாய்மையுடைமையின் அதையே பரிசுலத்துக்கமைப்பர். (உ௦ச)

ஆங்கவனும் விரைந்தெயதி யமமருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப் புகுமளவி லொருநாகர
தீங்கிழைக்க வதுபேணன் றிருவமுது செய்தருள
ஒங்குதலிக் குருத்துக் கொண்டொல்லை வர்தனைந்தான்.

(இ-ள்.) ஆங்கவனும்விரைந்தெய்தி=அப்புதல்வனும் விரைவாகச்சென்று; அம்மருங்குதாழாது=தான்சென்றவிடத்திற் காலந்தாழக்காது, பூங்கதலிக்குருத்தரியப்புகுமளவில்=பொலிவுதங்கிய வாழைக்குருத்தை அரியும்போது; ஒருநாகர்தீங்கிழைக்கவதுபேணன்=ஒருபாம்பானதுதினை அத்தீங்கை ஓர் பொருளாக்காது; திருவமுது செய்தருள=ஆண்டவரரசு திருவமுதுசெய்யும்படி, ஒங்குதலிக்குருத்துக்கொண்டு=நீண்டவாழைக்குருத்தை அரிந்துகொண்டு; ஒலலைவந்தனைந்தான்=விரைவில் வந்தான்.—எ-று.

தாழாமு திருவமுது செய்தற்குக்கால நீட்டிக்குமென்னுங் கருத்தும், பேணுமை திருவமுது செய்தற்கிடைபூறுறது குருத்துக்கொடு செல்லவேண்டுமென்னுங் கருத்தும் உடையானென விளக்கியவாறு. (உ௦௫)

தீயவிடந் தலைக்கொள்ளத் தெருமருது செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினினீட்டித் தளாருதுனைத் தழுவாக
மேயபடி யுரைசெய்யான் விழக்கண்டு கெட்டொழிந்தேந்
துயவரிங் கமுதுசெயத் தொடங்காரொன் றதுவொளித்தாரா.

(இ-ள்.) தீயவிடந்தலைக்கொள்ள=கொடியபாம்பின் விடவேகமானது தலைக்கொள்ள; தெருமருதுசெழுங்குருத்தை=அதனால் மயக்கமடைந்து செழுமையாகிய வாழைக்குருத்தை; தாயர்கரத்தினினீட்டித்தளர்ந்து=தன் தாயாரை கையிற் கொடுத்து வருத்தமற்றது; தீனத்தழுவாகமேயபடியுரைசெய்யான்=தன்னைத்தழல்போலும் விடத்தையுடைய பாம்பு தீண்டிய முறைமையைச்சொல்லாமல், விழக்கண்டு கெட்டொழிந்தேம்=நிலத்தில் விழக்கண்டு கெட்டொழிந்தேம், துயவரிங்கமுதுசெய்ததொடங்காரொன்று=வாசேமுனிவர் இவனிறப்புணரில் திருவமுது செய்யாரொன்று; அதுவொளித்தார்=அச்சுலத்தை அவ்விருவரும் மறைத்துவைத்தார்கள் —எ-று. (உ௦௬)

தம்புதல்வன் சவமறைத்துத் தடுமாற்ற மிலராகி
யெம்பெருமா னமுதுசெய வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் நிருத்தொண்ட ருள்ளத்திற் றடுமாற்ற
தூம்பர்திரு வருளாலே யறிந்தருளி நவைதீர்ப்பாரா.

. மூலமும் உரையும்.

(இ-ள்.) தம்புதல்வன் சவமறைத்து=உயிர் நீத்துக்கிடந்த தம்புதல்வன் பிணத் தைமறைத்து; தமொற்றமில்லராகி=அவனால் மனத்தளர்ச்சியில்லாதவர்களாய், எம்பெருமானுதலையேண்டுமெனவந்திறைநஞ்சு=எம்பெருமானே திருவழுதுசெய்யவேண்டுமென்று வாடிசமுனிவரிடத்திற்சென்று வணங்க; உம்பர்பிரான்றிருத்தொண்டர்=சிவபிரான் திருத்தொண்டராகிய வாடிசத்திருவழகன்; உள்ளத்திற்றமொற்றம்=அவர்கள் உள்ளத்திற் சிறிதிருகமும் தமொற்றத்தை; நம்பர்திருவருளாலேயறிந்தருளி=சிவபிரான் திருவருளாலறிந்து, நவையிர்ப்பார்=அத்துயரத்தைத் தோகருங்கருத்துடையராய்.—எ-று.

தமொற்றமில்லராகி என்றது வெளியிற் சிறிதுத்தோற்றமுமறைத்தமை விளக்கியவாறு (உ-0௭)

அன்றவர்கண் மறைத்ததனுக் களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங் கோயிலின்முன கொணர்வித்தே
யொன்றுகொலா மெனப்பதிக மெடுத்ததுடையான் சோபாடப
பின்றைவிடம போயநீங்கிப் பிள்ளையுணர்ந தெழுந்திருந்தான்.

(இ-ள்.) அன்றவர்கண்மறைத்ததனுக்கு=அன்றைக்கு அவ்விருவரும் அபபுதல்வன் சவத்தை மறைத்துவைத்ததற்காக, அளவிறந்தகருணையராய்=அளவுபடாத பெருங்கருணையுடையவராய், கொன்றைநறுஞ்சடையார் தம்=அச்சவத்தைத் திருப்பழனம் ஆப்தசகாயரது, கோயிலின்முன்கொணர்வித்தது=சங்கீதிககெதிரில் கொண்டுவரச் செய்து; ஒன்றுகொலாமெனப்பதிகமெடுத்து=ஒன்றுகொலாமென்னும் முதலையுடைய திருப்பதிகத்தை எடுத்தது, உடையான்சோபாட=நம்மையாளாகவுடைய முதல்வரது சிறப்பைப்பாடியருள, பின்றைவிடம்போயநீங்கி=பின்பு தலைக்கொண்ட விடவேகம் நீங்கி; பிள்ளையுணர்ந்தெழுந்திருந்தான்=அபபுதல்வன் உயிர்பெற்றெழுந்திருந்தான்.—எ-று.

தம்மீதுவைத்த பேரன்பால் இவ்வாறு மறைத்தனொன்னும் கருத்துடைமைவிளக்கிய அளவிறந்த கருணையராய் என்றும் திருப்பழனத்தாலயத்தைக் கொன்றைநறுஞ்சடையார் கோயிலென்றும் கூறினார் (உ-0௮)

விடந்திர்த்தகிருப்பதிகம்-பண்-இந்தளம்.

திருச்சிற்றமபலம்.

ஒன்றுகொலாமவா சிந்தையுயாவனா
யொன்றுகொலாமுய ருமமதிசூடுவ
ரொன்றுகொலாமிடு வெண்டலைகையது
வொன்றுகொலாமவ ரூவதுதானே (க)

இரண்டுகொலாமிமை யோர்தொழுபாத
மிரண்டுகொலாமிலங் குங்குழைபெண்ணு
ணிரண்டுகொலாமுரு வஞ்சிமுமான்மழு
விரண்டுகொலாமவ ரொய்தினதாமே. (உ)

மூன்றுகொலாமவர் கண்ணுதலாவன
மூன்றுகொலாமவர் சூலத்தின்மொய்யிலை
*மூன்றுகொலாங்குணை கையதுவின்னாண்
மூன்றுகொலாம்புர மெய்தனர்தாமே. (ங.)

வாயுதேவன் பாணத்தின் ஈர்க்கும் விஷ்ணு அகில் பூட்டிய அலகும் அக்கினிதேவன் அந்த அலகின் முனையில் கூடாமையுமாயிருந்ததைப்பற்றி மூன்றுகொலாங்குணையென்றருளிச்செய்தது.

நாலுகொலாமவா தமமுகமாவன

நாலுகொலாஞ்சன நம்முதற்றோற்றமு

நாலுகொலாமவ ரூதியின்பாதங்கள

நாலுகொலாமறை பாடினதாமே.

(ச)

அஞ்சுகொலாமவ ராடரவீன்பட

மஞ்சுகொலாமவா வெல்புலனாவன

வஞ்சுகொலாமவர் காயப்பட்டான்களை

யஞ்சுகொலாமவ ராடினதாமே.

(ரு)

ஆறுகொலாமவ ரங்கமபடைத்தன

வாறுகொலாமவா தம்மகனாமுக

மாறுகொலாமவா தாரமிசைவண்டின்கா

லாறுகொலாஞ்சவை யாக்கினதாமே.

(சு)

ஏழுகொலாமவ ருழிபடைத்தன

வேழுகொலாமவர் கண்டவிருங்கட

லேழுகொலாமவ ராளுமுலகங்க

ளேழுகொலாமிசை யாக்கினதாமே.

(எ)

எட்டுக்கொலாமவ ரீறில்பெருங்குண

மெட்டுக்கொலாமவா ரூடுமினமல

ரெட்டுக்கொலாமவா தோளிரையாவன

வெட்டுக்கொலாநதிசை யாக்கினதாமே.

(அ)

ஒன்பதுபோலவா வாசல்வகுத்தன

வொன்பதுபோலவர் மார்பினிநூலிழை

யொன்பதுபோலவர் கோலக்குழற்சடை

யொன்பதுபோலவர் பாரிடநதானே.

(க)

பத்துக்கொலாமவா பாம்பின்கண்பாம்பின்பல்

பத்துக்கொலாமெயி றுநகெரிநதுககன

பத்துக்கொலாமவர் காயப்பட்டானறலை

பத்துக்கொலாமடி யாரசெய்கைதானே.

(க0)

திருச்சிறம்பலம்.

அருந்தனய னுயிர்பெற்ற வதுகண்டு மமுதுசெயா

திருநததற்குத் தளாவெய்தி யிடருழநதா துயர்நீங்க

வருநதுமவா மனைபுகுநது வாசீசத் திருமுனிவா

விருந்தமுது செய்தருளி விருப்பினுடன் மேவுரான்.

(இ-ள்.) அருந்தனயனுயிர்பெற்றவதுகண்டும்=உயிர்த்தீத்தம் அரிய புதல்வன் உயிர் பெற்றதைகண்டும்; அமுதுதெயாதிருந்ததற்குத்தளாவெய்தி=வாசீசமுனிவர் திருவமுதுசெய்யாது காணம் தாழ்த்திருந்ததற்காக மனத்தளர்ச்சியடைந்து; இடருழந்தார்துயர்

நீங்க—இடமுந்தாராய் அத்துயரம் நீங்க; வருந்துமவர்மனைபுகுந்து—வருந்துகின்ற அப்புகியடிகள் திருமனைக்கெழுந்தருளி; வாசீசத்திருமுனிவர்—வாசீசத்திருவடிகள்; விருந்தமுதுசெய்தருளி—அவர்படைத்த விருந்தைத் திருவமுதுசெய்து, விருப்பினுடன்மேவுநான்—விருப்போடெழுந்தருளியிருக்கும் நாளில். —எ-று.

உயிரீத்த மகன் உயிர்பெற்றதற்கு மகிழாது திருவமுதுசெய்யத் தாழ்த்ததற்கு வருந்தினனான் அவரன்னைச் சிறப்பித்தலின் உமமை உயர்வுசிறப்பு (௨௦௧)

திங்களுநா தனிநின்ற றுந் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகா திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடு தம்பெருமான் கழல்சாரந்து
பொங்கியவன பொடுவணங்கி முன்னின்று போற்றிசைப்பார்.

(இ-ள்.) திங்களுந் தனிநின்ற றுந்திருமறையோர்பின்செல்ல—அவர், அப்புகியடிகள்வாரும் திங்களுநினின்றும் அவர்பின்செல்ல, பைங்கண்விடைத்தனிப்பாகர்—பசிய கண்ணையுடைய இடபத்தை வாகனமாகக்கொண்ட சிவபிரான் எழுந்தருளியிருக்கும், திருப்பழனப்பதிபுகுந்து—திருப்பழனம் எனனும் திருப்பதியிற்சென்று, தங்குபெருங் காதலொடு—நிலைபெற்ற பேரன்போடு, தம்பெருமான்கழல்சாரந்து—தமமுதல்வராகிய சிவபிரான் திருவடியையடைந்து, பொங்கியவனபொடுவணங்கி—அதிகரித்த பேரன்போடுவணங்கி, முன்னின்றுபோற்றிசைப்பாரா—திருமுன்னின்று துதிப்பாராயினார். இவ்விரண்டுங் குளகம். (௨௦௨)

புடைமாலே மதிக்கண்ணிப் புரிசடையா பொற்கழற்கீழ்
அடைமாலேச் சீலமுடை யப்புகி யடிகடமை
நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீர்தமிழின்
நெடைமாலேத் திருப்பதிகச் சொனமாலே பாடினார்

(இ-ள்.) புடைமாலேமதிக்கண்ணிப்புரிசடையார்—வாசீசமுனிவர் ஓர் புடைவாரும் இளம்பிறையாகிய கொண்டமாலையணிந்த முறுக்கிய சடையையுடைய சிவபிரானது, பொற்கழற்கீழ்—அழகிய திருவடிக் கீழ்; அடைமாலேச்சீலமுடையப்புகியடிகடமை—சார்ந்த ஒழுககமைந்த பத்தியையுடைய அப்புகியடிகளை; நடைமாணச்சிறப்பித்து—செய்யுண்டைககமையப் பதிகத்தைச் சிறப்பித்து, நன்மைபுரிதீர்தமிழின்—நன்மைமிக்க மதுரமான தமிழ்ச்சொற்களால், தொடைமாலேத்திருப்பதிகச்சொனமாலே பாடினார்—தொடுக்கப்பட்ட மாலையாகிய திருப்பதிகமென்னும் பாமாலையைப் பாடியருளினார். —எ-று.

நடைமாணச் சிறப்பித்தலாவது—அழலோம்பு மப்புகிக்குஞ்சிபூவாய் நின்ற சேவடியாயெனப்பதிகத்தில் விசேடித்தது. (௨௦௩)

திருப்பழனம்-பண்-பழந்தக்கராகம்.

திருச்சிற்றம்பலம்.

சொன்மாலையில்கின்ற குயிலினங்கள்சொல்லீரோ
பன்மாலேவரிவண்டு பண்மிறற்றுமபழனத்தான்
முன்மாலேகுதிங்கள் முகிழ்விளங்குமுடிச்சென்னிப்
பொன்மாலேமார்பனென் புதுநலமுண்டிகழ்வானே

(௧)

வஞ்சித்தென்வளைகவர்ந்தான் வாரானேயாழிநும
பஞ்சிக்காற்சிறகன்ம பரந்தாக்குமபழனததா
னஞ்சிப்போய்ககலிமெலிய வழலோமபுமப்பூதி
குஞ்சிபபூவாய்நின்ற சேவடியாய்கோடியையே.

(க௦)

திருச்சிற்றம்பலம்.

எழும்பணியு மிளம்பிறையு மணிநதவனா யெமமருங்குந
தொழும்பணிமேற்கொண்டருளுந் திருச்சோற்றுத்துறைமுதலாத்
தழுமபுறுகேண் மையினண்ணித் தானங்கள் பீலபாடிச்
செழுமபழனத் திறைகோயிற நிருத்தொண்டு செய்திருந்தார்.

(இ-ள்) எழும்பணியுமிளம்பிறையுமணிநதவனா=அவா, படத்தை விரித்தெழா
நின்ற பாம்பையும் மூன்றாம்பிறையையுமணிந்த சிவபிரானே, எம்மருவஞ்ஞதொழும்பணி
மேற்கொண்டு=வீற்றிருந்தருளு மிடந்தோறும் வணங்கும் திருத்தொண்டைமேற்கொ
ண்டு; அருளுந்திருச்சோற்றுத்துறைமுதலா=அடியாக்கருள்புரியும் திருச்சோற்றுத்து
றைமுதலான திருப்பதிகளில், தழுமபுறுகேண்மையினண்ணி=தழுமபுற்ற அன்போட
டைந்து, தானங்கள்பலபாடி=பல திருப்பதிகளையும் பாடியருளி மீண்டு; செழுமபழன
த்திறைகோயில்=செழுமைதங்கிய திருப்பழனத்திலிருக்கும் சுடர்க்கொழுந்தீசரது ஆல
யத்திலு; திருத்தொண்டுசெய்திருந்தார்=திருத்தொண்டுசெய்துகொண்டிருந்தார் -எ-று.

நெடுமாட்பழைய அன்பாதலிற்றழுமபுறு கேண்மையென்றார் திருச்சோற்றுத்
துறை அருளானான் என்னும் மறையவனுக்கு உலவாவழுதளித்ததலம். (உகஉ)

சாலநாளங் கமாநது தநதலைமேற் றுள்வைத்த
ஆலமராமணி மிடற்றா ரணிமலாச் சேவடிநீனைநது
சேலுலாமபுனற் பொன்னித் தென்கரை யேறிச்சென்று
கோலநீண் மணிமாடத் திருநல்லூர் குறுகினா.

(இ-ள்) சாலநாளங்கமாநது=அவா நெடுநாள் அவகெழுந்தருளியிருந்து பின்;
தநதலைமேற்றுள்வைத்த=தம் சிரத்தே திருவடியைச் சூட்டியருளிய, ஆலமராமணிமிட
ற்றார்=நஞ்சம் நிறைந்த நீலமணிபோலும் மிடற்றையுடைய பிரானாது, அணிமலாச்
சேவடிநீனைந்து=அழகிய தாமரைமலாபோலும் சிவந்த திருவடிகளைத்தியானித்து,
சேலுலாமபுனற்பொன்னி=சேற்கெண்டைகள் சஞ்சரிகின்ற நீரினைந்த காவிரியின்;
தென்கரையேறிச்சென்று=தென்கரையைக் கடந்துசென்று, கோலநீண்மணிமாடத்தி
ருநல்லூர்குறுகினா=அழகுமிக்க மணிகளழுத்திய மாடங்களைபுடைய திருநல்லூரென்
னும் திருப்பதியையடைந்தார். -எ-று.

தான்வைத்தல் என்றது திருவடிநீட்சைசெய்தல்.

(உகங)

அங்குணைநது தம்பெருமா னடிவணங்கி யாராது
பொங்கியவன் பொடுதிளைத்துப் போற்றிசைத்துப் பணிசெய்யுந்
டங்குபெருங் காதலினம் மீமனாமேல் விரிஞ்சுனெடு
செவகண்மா லறிவரியார் திருவாரூர் தொழநீனைந்தார்.

(இ-ள்) அங்குணைந்ததம்பெருமானடிவணங்கி=அவர், அததிருநல்லூரையடை
து தம்முதல்வராகிய சிவபிரான் திருவடிகளைவணங்கி, ஆராதபொங்கியவன்பொடு

தினத்து—அடங்காது மேற்பட்ட அன்பினால் பேராணந்தவெள்ளத்தில் முழுதி, போற்றிசைத்துப்பணிசெயுநான்—துதிசெய்து திருத்தொண்டு செய்தொழும்குநாளில்; தங்குபெருங்காதலினால்—தமமிடத்திருக்கும் பேரன்பினால், தாமனாமேலவிரிஞ்சுநெடு—தாமனாமலரினமேல்வாரும் பிரமனெடு, செங்கணமாலறிவிரியா—திருமால் அறிதற்கரிய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருவாரூர்தொழுகின்றதா—திருவாரூரை வணங்க நினைந்தா —எ-று. (உகசு)

நல்லூரினமபரநுள பெற்றுப்போய்ப் பழையாறைப்
பல்லூர்வெண் டலைக்கரத்தா பயிலுமிடம் பலபணிநது
சொல்லூராவண் டமிழபாடி வலஞ்சுழியைத் தொழுதேத்தி
யல்லூர்வெண் பிறையணிந்தா திருக்குடமுக கணைநிறைஞ்சி.

(இ-ள்) நல்லூரினம்பரநுள்பெற்றுப்போய்—அவா, திருநல்லூரில் வீற்றிருந்தருளும் சிவபிரான் திருவருள்பெற்று அங்குநின்றகனது, பழையாறைப்பலலூர்வெண்டலைக்கரத்தாபயிலுமிடம்பலபணிநது—திருப்பழையாறையோடு பற்கள் விளங்கியிருக்கும் வெள்ளிய பிரமகபாலத்தைக் கரத்திலேந்திய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கி, சொல்லூராவண் டமிழபாடி—சொல்லமைந்த வளவிய தமிழ்ப்பதிகங்களைப் பாடியருளி, வலஞ்சுழியைத்தொழுதேத்தி—திருவலஞ்சுழியைத்தொழுது துதித்து, அல்லூர்வெண்பிறையணிந்தா—மலைக்காலத் துதிகின்ற வெள்ளிய மூன்றாமபிறையைத்தரித்த சிவபிரான் வீற்றிருந்தருளும், திருக்குடமுககணைநிறைஞ்சி—திருக்குடந்தையெனனும் திருப்பதியைடைந்து தொழுது.—எ-று (உகரு)

நாலூர்தென் நிருச்சேறை குடவாயி நறையூசோ
பாலூரு மின்மொழியாள் பாகனா கழல்பரவி
மேலூர்தி விடைக்கொடியார் மேவுமிடம் பலபாடிச்
சேலூர்தன் பணைகுழந்த தெனநிருவாரு சியமணைந்தார்.

(இ-ள்) நாலூர்தென்னிருச்சேறை—நாலாமயானம் அழகிய திருச்சேறை; குடவாயிநறையூசோ—திருக்குடவாயில் திருநறையூர் செத்தீச்சரம் என்னும் இத்திருப்பதிகளில் வீற்றிருந்தருளும், பாலூருமின்மொழியாள் பாகனாகழல்பரவி—பால்போலும் இனியமொழியையுடைய உமாதேவிபாகரான சிவபிரான் திருவடி களைவணங்கி, மேலூர்திவிடைக்கொடியார்—ஏறிநடத்தும் வாகனமாகிய விடையைக் கொடியாகவுடைய சிவபிரான், மேவுமிடம்பலபாடி—வீற்றிருந்தருளும் பல தலங்களைப்பாடி; சேலூர்தன் பணைகுழந்த—சேல்மீன்கள் உலாவுகின்ற தட்பமான வயல்கள் குழந்த, தெனநிருவாரு சியமணைந்தா—அழகிய திருவாஞ்சியமென்னும் திருப்பதியை அடைந்தருளினா —எ-று.

இவ்விரண்டுங் குளகம்.

(உகசு)

பெருவாச மலாச்சோலைப் பெருவேளுர பணிகதேத்தி
முருகாரு மலாக்கொன்றை முதல்வனா பதிபிறவுந்
திருவாரும் விளமருடன் செனநிறைஞ்சி வாசீசா
மருவாரு றொரித்தவாதந் திருவாரூர் வந்தடைந்தா

(இ-ள்.) பெருவாசமலாச்சோலைப்பெருவேளுரபணிகதேத்தி—மிகக் வாசனை கமழும் மலர்களுையுடைய சோலைகுழந்த திருப்பெருவேளுரென்னும் திருப்பதியைவணங்கித் துதித்து, முருகாரும்மலாக்கொன்றைமுதலவரூபதிபிறவும்—தேன்னிறைந்த கொன்றைமலரைச்சூடிய சிவபிரான் வீற்றிருந்தருளும் பிறதிருப்பதிகளையும், திருவாரும்

விளமருட்சென்றிறைஞ்சி—அழகுநிறைந்த திருவிளமொன்னும் திருப்பதியுட்சென்று வணங்கி, வாசீசர்மருவாருநொரித்தவர்ந்தத் திருவாருநர்வந்தடைந்தார்—வாசீசமுனிவர்கிரிபுரத்தைஎரித்தருளிய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவாருநக்குவந்தருளினார்.

ஆண்டவர செழுந்தருள வாருரி லன்பர்கடா
நீண்டசடை யார்தம்பா னிறைந்தவருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங் கண்சிறந்தோங் கிட்வெங்குஞ்
சேண்டிகழ்வீ திகன்பொவியு திருமலிமங் கலஞ்செய்தார்.

(இ-ள்.) நீண்டசடையாதம்பால்=நீண்ட சடைமுழையையுடைய சிவபிரானிடத்து, நிறைந்தவருள்பெற்றுடையார்=நிறைந்த திருவருளைப்பெற்றவர்களாகிய, ஆருரிலன்பர்கள்=அத்தலத்தில்வாரும் திருவடியார்கள், ஆண்டவரசெழுந்தருள்=வாசீசத்திருவடிகள் திருவாருநுக்கெழுந்தருளியவர, காண்டகுமாஸிகைமாடம்=காட்சிக்கினிய திருமாஸிகையும் மாடங்களும், கவினசிறந்தோங்கிடவெங்கும்=அழகுமிகருவிளங்க எவ்விடத்தும்; சேண்டிகழ்வீதிகன்பொவியும்=விளக்கமான நீண்ட திருவீதிகள் பொலிவடைதற்கேதுவான, திருமலிமங்கலமசெய்தார்=அழகுபொருந்தும் அலங்காரத்தைச் செய்தார்கள்.—எ-று. தாம்-அசை.

(உகஅ)

வேறு.

வல்லமண்குண்டர்தம மர்யைகடநது மறிகடலிற்
கல்லேமிதப்பாகப போந்தவாவந்தா ரெனுங்கரிப்பால்
எல்லையிறுண்ட ரெயிற்புறஞ்சென்றெதிர கொண்டபோது
சொல்லினரசர் வணங்கித்தொழுதுரை செய்தனைவார்.

(இ-ள்.) வல்லமண்குண்டர்தம்மாயைகடந்து=வலிய அமண்குண்டர்கள் செய்தவஞ்சனையை நீங்கி, மறிகடலிற்கல்லேமிதப்பாகப்போந்தவர்=அலைக்கின்ற கடலினிடத்துக் கல்லே தெப்பமாகக் களையேறிவந்த வாசீசமுனிவர, வந்தாரெனுங் கரிப்பால்=இத்தலத்திற் கெழுந்தருளினொன்னும் மகிழ்ச்சியினால், எல்லையிறுண்ட ரெயிற்புறஞ்சென்று=அளவிற்ற திருவடியார்கள் மதிவினபுறத்தேசென்று, எதிரொண்டபோது=எதிரொண்டசமயத்து, சொல்லினரசாவணங்கித்தொழுது=வாசீசமுனிவர் தம்மைவணங்கினார வணங்கி அஞ்சலியத்தராய்; உரைசெய்தனைவார்=இவ்வாறருளிச்செய்துகொண்டு செல்வாராயினார்.—எ-று.

(உகக)

பற்றென்றிலாவரும பாதகராகு மமணாதம்பால்
உற்றபிணியொழிந் துய்யப்போந்தேன்பெற லாவதொன்றே
புறறிடங்கொண்டாதந் தொண்டாகுத்தொண்டரம்புண்ணியமென்
றறவுணாவொடு மாருத்திருவீதி யுள்ளனைந்தார்.

(இ-ள்.) பற்றென்றிலாவரும்பாதகராகும்=அவர், இரக்கம் ஒருசிறிதும்இல்லாதிருக்கும் பதர்களாகிய; அமணாதம்பாலுற்றபிணியொழிந்து=அமணர்களிடத்துத்தாம் அடைந்த துபரத்தினின்றும் நீங்கி, உய்யப்போந்தேன்பெறலாவதொன்றே=பிழைத்தற் கேதுவாகவந்தயான் அடைதற்குரிய தொன்றுளது அதுயாதெனில்; புறறிடங்கொண்டார்தந்தொண்டர்க்குத்தொண்டரம்புண்ணியமென்று=வன்மீகநாதரடியார் க்கடியராயிருக்கும் புண்ணியமேயென்று பகிகம்பாடிக்கொண்டு, அற்றவுணர்வொடும்=தற்போதங்கழன்ற உணர்ச்சியோடு, ஆரூர்த்திருவீதியுள்ளனைந்தார்=திருவாருநர் திருவீதியுள்ளவந்தார்.—எ-று.

(உஉ௦)

திருஆறர்-திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

குலமபலம்பாவரு குண்டர்முனனேநமக் குண்டுகொல்லோ
வலமபலம்பாவரு தண்புனலாரு ரவிசடையான
சிலமபலம்பாவரு சேவடி யான்றிரு மூலத்தானம்
புலமபலம்பாவரு தொண்டாசு குத்தொண்டராம புண்ணியமே. (க)

குற்றமுடைய வமணர்திறமது கையகன்றிட
மெற்கருமஞ்செய் துயயப்போந்தேனுக்கு முண்டுகொல்லோ
மற்பொவிதோளா னிராவணனன்வலி வாட்டுவித்த
பொற்கழலானடித தொண்டாசு குத்தொண்டராம புண்ணியமே. (க௦)
திருச்சிற்றம்பலம்.

சூழந்திருத்தொண்டா தமமுடனேரோண வாயினண்ணி
வாழிதிருநெடு தேவாசிரியன்முன் வந்திறைஞ்சி
யாழிவரைத்திரு மாளிகைவாயி லவைபுகுந்து
நீளசடாமாணிப் புறறுவந்தாரானோ கண்டுகொண்டார்.

(இ-ள்.) சூழந்திருத்தொண்டாதமமுடன்=அவர், தம்மைச் சூழ்ந்துவரும் திரு
த்தொண்டர்களோடு, தோரணவாயினண்ணி=மகரதோரணங்கள் தூக்கிய திருவாயிலை
யடைந்து, திருநெடுதேவாசிரியன்முனவந்திறைஞ்சி=மோட்சலட்சுமிகு வாசமாக
உயர்ந்த தேவாசிரிய மண்டபத்தின் முன்வந்துவணங்கி, ஆழிவரைத்திருமாளிகைவாயி
லவைபுகுந்து=சககிரவாளமலைபோலச் சூழந்திருக்கும் திருமாளிகையின்வாயிலிற்புகு
ந்து; நீளசடர்மாமணிப்புறறுவந்தாரா=மிகக் ஒளிதங்கிய நாகமணிகளையுடைய புற்
றையிடமாகக்கொண்ட சிவபிரானே; நேர்கண்டுகொண்டா=நேரோகண்டு தரிசித்தரு
ளினா.—எ-று. வாழி-அசை. (உஉக)

கண்டுகொழுது கரசரணுதியங் கங்கனெல்லாம்
கொண்டபுளகங்க ளாகவெழுந்தன்பு கூரக்கண்க
டண்டுளிமாரி பொழியத்திருமூலட் டானாதம்மைப்
புண்டரிகக்கழல் போற்றித்திருத்தாண் டகம்புனைந்து.

(இ-ள்.) கண்டுகொழுதுகரசரணுதியங்கங்கனெல்லாம்=திருமூலட்டானாத்
'தரிசித்துவணங்கி கைகால்முதலிய அவயவங்களெல்லாம், கொண்டபுளகங்களாகவெ
ழுந்து=எழுந்த உரோமாஞ்சித்தையுடையனவாக எழுந்து, அன்புகூரக்கண்கடண்டு
ளிமாரிபொழிய=அன்புமிகுதலால் கண்களினின்றும் தட்பமான ஆனந்தபாஷ்பமாகிய
மழைபொழிய, திருமூலட்டானாதம்மை=திருவாரூர்த் திருமூலட்டானருடைய, புண்
டரிகக்கழல்போற்றி=தாமரைமலாபோலும் சிவந்த திருவடி களைத்துதித்து, திருத்தாண்
டகம்புனைந்து=திருத்தாண்டகமாகிய திருப்புகிமாலையைச்சாததி.—எ-று. (உஉஉ)

திருஆறர் - போற்றித்திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

கற்றவர்களுண்ணுங் கணியேபோற்றி கழலடைந்தார்செல்லுங்கதியே
போற்றி, யற்றவர்கட்காரமுத மாளையபோற்றி யல்லலறுததடியேனே பாண்

டாய்போற்றி, மற்றொருவரொட்பில்லா மைந்தாபோற்றி வானவாகள்போற்றி மருந்தேபோற்றி, செற்றவாதம புரமெரித்தசிவனேபோற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி (க)

வங்கமலிகடனஞ்ச முண்டாய்போற்றி மதயானையிருகிவை போர்த்தாய்போற்றி, கொங்கலருநுங்கொன்றைத் தாராய்போற்றி கொலபுலித்தோலாடைக் குழகாபோற்றி, யங்கனனையமராகடம் மிறைவாபோற்றி யாலமாரீழலறஞ் சொன்னாயபோற்றி, செங்கனகத்தனிக்குன்றே சிவனேபோற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி (உ)

மலையான்மடநதை மணுளாபோற்றி மழவியையாய் நின்றபாதம போற்றிபோற்றி, நிலையாகவென்னெஞ்சி னின்றாயபோற்றி நெற்றிமேலொற்றைக்கண் னுடையாய்போற்றி, யிலையார்ந்தமுவிலைவே லேந்திபோற்றி யேழ்கடலுமேழ்பொழிவா மாணாய்போற்றி, சிலையாலன்றையிலெரித்த சிவனே போற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி. (ஈ)

பொன்னியலுமேனியனே போற்றிபோற்றி பூதபபடையுடையாய் போற்றிபோற்றி, மன்னியசோமறைநான்கு மாணாய்போற்றி மறியேறுகையானே போற்றிபோற்றி, யுன்னுமவர்க்குண்மையனே போற்றிபோற்றி யுலகுக்கொருவனே போற்றிபோற்றி, சென்னியிசை வெண்பிறையாய் போற்றிபோற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி. (ஐ)

நஞ்சடையதன்னுடனே போற்றிபோற்றி நற்றவனேநின்பாதம போற்றி போற்றி, வெஞ்சடரோன்பல்லிறுத்த வேந்தேபோற்றி வெண்மதியங்கண்ணி விகிதாபோற்றி, துஞ்சிருளிலாட லுக்காதாயபோற்றி தூநீறுமெய்க்கணிந்த சோதிபோற்றி, செஞ்சடையாய் நின்பாதம போற்றிபோற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி. (ஊ)

சங்கரனேநின்பாதம் போற்றிபோற்றி சதாசிவனேநின்பாதம் போற்றி போற்றி, பொங்கரவாநின்பாதம் போற்றிபோற்றி புண்ணியனேநின்பாதம் போற்றிபோற்றி, யங்கமலத் தயனோடுமாலுங்காண வனலுருவாநின்பாதம் போற்றிபோற்றி, செங்கமலத்திருப்பாதம் போற்றிபோற்றி திருமூலத்தானனே போற்றிபோற்றி. (ஊ)

வம்புலவுகொன்றைச் சடையாயபோற்றி வான்பிறையுமவாளாவும் வைத்தாய்போற்றி, கொம்பனையதுண்ணிடையாள் கூறுபோற்றி குரைகழலாற் கூற்றுதைத்த கோவேபோற்றி, நம்புமவாககருமபொருளே போற்றி போற்றி நால்வேதமாறங்க மாணாய்போற்றி, செம்பொனேமரகதமே மணியேபோற்றி திருமூலத்தானனே போற்றி. (எ)

உள்ளமாயுள்ளத்தே நின்றாய்போற்றி யுகப்பார்மனத்தென்று நீங்காய் போற்றி, வள்ளலேபோற்றி மணுளாபோற்றி வானவாகோன்றோடுணித்த

மைந்தாபோற்றி, வெள்ளையேறேறும் விகிதாபோற்றி மேலோர்க்குமேலோர்க்கு மேலாய்போற்றி, தெள்ளநீர்க்கங்கைச் சடையாய்போற்றி திருமூலத்தானே போற்றிபோற்றி. (அ)

பூவாரதசெனனிப புனிதாபோற்றி புத்தேளிர்போற்றும்பொருளே போற்றி, தேவார்த்தேவாக்குந் தேவேபோற்றி திருமாலுக்காழி யளித்தாய்போற்றி, சாவாமேகாத்தென்னை யாண்டாய்போற்றி சங்கொத்தநீற்றெஞ் சதுராபோற்றி, சேவார்த்தவெல்கொடியாய் போற்றிபோற்றி திருமூலத்தானே போற்றிபோற்றி (க)

பிரமன்றன்சிரமரிநத பெரியோய்போற்றி பெண்ணுருவோடாணுருவாய் நின்றாய்போற்றி, கரநான்கு முககண்ணு முடையாய்போற்றி காதலிப்பார்க்காற்ற வெளியாய்போற்றி, யருமத்தத்தேவாக் கரசேபோற்றி யன்றரகனைநான்கு தோளுநதானு, சிரநெரித்தசேவடிபாய போற்றிபோற்றி திருமூலத்தானே போற்றிபோற்றி. (க௦)

திருச்சிற்றம்பலம்.

காண்டலேகருத் தாயினவென்னுங் கலைப்பதிகந்
தூண்டாவிளக்கன்ன சோதிமுன்னினு துதித்துருகி
யீண்மெணிக்கோயில் சூழவலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்டமனத்தொடு நீடிருவாயிற் புறத்தணைநதார.

(இ-ள்.) காண்டலேகருத்தாயினவென்னும்—காண்டலே கருத்தாயினவென்னும் முதலையுடைய, கலைப்பதிகம்—செய்யுளாலமைந்த திருப்பதிகத்தை, தூண்டாவிளக்கன்னசோதிமுன்னினுதுதித்துருகி—தூண்டாவிளக்கையொத்த சிவபிரான் முன்னினுது துதித்து மனமுருகி, ஈண்மெணிக்கோயில்சூழவலஞ்செய்திறைஞ்சி—மணிகளமுத்திய திருக்கோயிலை வளைய வலமாகவந்து வணங்கி, அன்புபூண்டமனத்தொடு—அன்புரிமைந்த மனத்தொடு, நீடிருவாயிற் புறத்தணைநதார—உயர்ந்த திருவாயிலினின்றும் நீங்கிப் புறம்பேவந்தருளிஞர்.—எ-று. இவ்விரண்டுஞ்கம். (உஉ௩)

திருவாரூர் - பண் - சீகாமரம்.

திருச்சிற்றம்பலம்

காண்டலேகருத்தானினைத்திருநதேன்மனமபுருந்தாய்கழலடி
பூண்டுகொண்டொழிநதேன்புறம்போயினுலறையோ
வீண்மொடங்கணீண்டமாளிகைமேலெழுமொடிவானிளமமதி
திண்டிவநதுலவுநதிருவாரூரமமானே. (க)

நாடினாகமலமலரயனோடிணியனாகங்கீண்டவ
னாடிக்கணமாட்டாத்தழலாயநம்பானேப்
பாடுவார்பணிவார்பல்லாண்டிசைக்கூறுபத்தர்கள்சித்தத்துள்புக்குத்
தேடிக்கண்டுகொண்டேன் திருவாரூரமமானே. (க௦)

திருச்சிற்றம்பலம்.

செய்யமாமணியொளிகூழ் திருமுன்நின்முன்றேவா சிரியன்சார்ந்து
கொய்யுலாமலர்ச்சோலைக் குயில்குவமயிலாலு மாளாரைக்
கையினற்றொழாதேமுன் கணியிருக்கக்காய்கவர்த்த கள்வனெனென்
மெய்தரியகையறவாற் திருப்பதிகமருள்செய்தல் திருநாரன்றே.

(இ-ள்.) செய்யமாமணியொளிகூழ்திருமுன்நின்முன்=செந்நிறமுடைய மாணி
க்கங்களினது ஒளிகள் பத்திபாய்ந்திருக்கும் திருமுற்றத்தின்கண்ணுள்ள; தேவாசிரியன்
சார்ந்து=தேவாசிரிய மண்டபத்தையடைந்து, கொய்யுலாமலர்ச்சோலைக்குயில்குவமயி
லாலுமாளாரைக்கையினற்றொழாதேமுன்கணியிருக்கக்காய்கவர்த்தகள்வனெனென்று=
கொய்யுலாமலர்ச்சோலைக் குயில்குவ மயிலாலு மாளாரைக் கையினற்றொழாதே முன்க
ணியிருக்கக் காய்கவர்த்த கள்வனெனென்று, எய்தரியகையறவால்=அடைதற்கரிய துய
ரத்தோடு; திருப்பதிகமருள்செய்து=திருப்பதிகத்தை யருளிச்செய்து; அங்கிருந்தார்=
அங்கிருந்தருளிநார்.—எ-று, அன்று-ஏ-அசை. (உஉச)

திருவாரூர்ப்பழமொழி-பண்-காந்தாரம்.

* திருச்சிற்றம்பலம்.

மெய்யெலாம்வெண்ணீறுசண்ணித்தமேனியான் றுடொழாதே
யுய்யலாமென்றெண்ணியுறிதூக்கியுழிதந்தென்னுள்ளமவிட்டுக்
கொய்யுலாமலர்ச்சோலைக்குயில்குவமயிலாலுமாளாரைக்
கையினற்றொழாதொழிந்துகணியிருக்கக்காய்கவர்த்தகள்வனெனே. (க)

என்பிருத்திரம்புதோல்புகப்பெய்திட்டென்னையோருருவமாக்கி
யின்பிருத்திமுன்பிருந்தவினேதீர்த்திட்டென்னுள்ளங்கோயிலாக்கி
யன்பிருத்தியடியேனைக்கழாட்கொண்டருள்செய்தவாரூராதம்
முன்பிருக்கும்விதியின்றிமுயல்விட்டுக்காக்கைப்பின்பேருனவாரே. (உ)

பெருகுவித்தென்பாவத்தைப்பண்ணெடலாங்குண்டர்கள்தஞ்சொல்லேகேட்டு
உருகுவித்தென்னுள்ளத்தினுள்ளிருந்தகள்ளத்தைத்தள்ளிப்போக்கி
யீருகுவித்துப்பிணிகாட்டியாட்கொண்டபிணிதீர்த்தவாரூராதம்
அருகிருக்கும்விதியின்றியறமிருக்கமறம்விலக்குக்கொண்டவாரே. (ங)

குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார்நகைநாணு*துழிதர்வேனைப
பண்டமாப்படுத்தென்னையபால்தலையிற்றெளித்துத்தன்பாதங்காட்டித்
தொண்டெலாமிசைபாடத்தாமுறுவலருள்செய்யுமாறாரைப்
பண்டெலாமறியாதேபனிரீராற்பாவைசெயப்பாவித்தேனே. (ச)

துன்னாகத்தேனுகித்தார்ச்சனவார்சொற்கேட்டுத்துவாவாய்க்கொண்டு
ளீனாகத்திரிதத்திங்கிருகையேற்றிடவுண்டேனேழையேனான்
பொன்னாகத்தடியேனைப்புகப்பெய்துபொருட்படுத்தவாரூரா
யென்னாகத்திருத்தாதேயேதன்போர்க்காதனயகப்பட்டேனே. (ரு)

புப்போதிப்பவண்ணாய்ப்பறித்ததொருதலையோடேதிரிதர்வேனை
யொப்போடவோதுவித்தென்னுள்ளத்தினுள்ளிருந்தங்குறுதிகாட

* உழிதருவேனையென்பது-உழிதர்வேனைபெனவின்றது.

யப்போதைக்கப்போதுமடியவாகட்காரமுதாமாநூரை
பெய்போதுநினை யாதேயிருட்டறையின்மலடுகறத்தெய்த்தவாறே. (௬)

கதியொன் றுமறியாதேகண்ணழலத்தலைபறித்துக்கையிலுண்டு
பதியொன் றுநெடுவிதிப்பலர்காணாகைநாணுதுழிதர்வேற்கு
மதிதந்தவாநூரில்வார்தேனைவாய்மடுத்தப்பருகியுய்யும்
விதியின்மிறியிலியேன்விளக்கிருக்கமின்மினித்தீக்காய்தவாறே. (௭)

பூவையாய்த்தலைபறித்துப்பொறியற்றசமணீசர்சொல்லேகேட்டுக்
காவிசேர்கண்மடவார்கண்டோடிக்கதவடைக்குங்கள்வனேன்றன்
னாயைப்போகாமைதவிர்த்தென்னையாட்காண்டவாநூரபாப்
பாவியேனறியாதேபாழுநிற் * பயிக்கமபுக்கெய்த்தவாறே. (௮)

ஒட்டாதவாளவுணர்புரமுன் றுமோரம்பின்வாயின்வீழக்
கட்டானைக்காமனையுங்காலையுங்கண்ணிவெடுகாலின்வீழ
அட்டானையாநூரிலமமானையார்வச்செற்றக்குரோதந்
தட்டானைச்சாராதேதவமிருக்கவவஞ்செய்துதருக்கினேனே. (௯)

மறுத்தானோர்வல்லரக்கனீரைந்துமுடியினெடுதோளுநதாளு
யிறுத்தானையெழின்முளரித்தவிசின்மிசையிருந்தான்ன்றலையிலொன்றை
யறுத்தானையாநூரிலம்மானையாலாமுண்டுகண்டங்
கறுத்தானைக்கருதாதேகரும்பிருக்கவிருமபுகடித்தெய்த்தவாறே. (௧௦)

திருச்சிற்றம்பலம்.

2. மார்பாரப்பொழிகண்ணீர் மழைவாருந்திருவடிவு மதுரவாக்கிற்
சேர்வாருந்திருவாயிற் நீந்தமிழின்மாலையெனச் செம்பொற்றாளே
சார்வானதிருமனமு முழவாரத்தனிப்படையுத் தாமுமாகிப்
பார்வாழத்திருவிதிப் பணிசெய்துபணிந்தேத்திப் பரவிச்செல்வார்.

(இ-ள்.) மார்பாரப்பொழிகண்ணீர்மழைவாருந்திருவடிவும்=மாப்பு நிறையும்
படி பொழிகின்ற மழைபோலும் கண்ணீர்சொரியும் திருவுருவமும்; மதுரவாக்கிற்சேர்
வாருந்திருவாயில்=மதுரமான மொழியோடு சேர்ந்திருக்கும் திருவாக்கினின்றாகிக்கும்;
நீந்தமிழின்மாலையும்=இனிய திருப்புகழ்மாலையும், செம்பொற்றாளேசார்வானதிரு
மனமும்=சிவந்த பொன்போலும் நிறத்தையுடைய சிவபிரான் திருவடிகளையே சார்வா
கக்கொண்டிருக்கும் திருவுள்ளமும்; உழவாரத்தனிப்படையுத்தாமுமாகி=ஒப்பற்றதிரு
வுழவாரப்படையும் தாமுமாக; பார்வாழத்திருவிதிப்பணிசெய்து=நிலவுலகத்தார்வாழ
ம்படி திருவிதிக்கண் தாம்செய்யும் உழவாரத் திருத்தொண்ட்செய்து; பணிந்தேத்திப்ப
ரவிச்செல்வார்=வணங்கித் துதித்துச் செல்வாராயினர் —எ-று.

மதுரவாக்கிற் சேர்வாருந் நீந்தமிழ்மாலையென இயையும், ஈண்டு மதுரவாக்கெ
ன்றது பிறர்செவிக்குக்கேடும் இனியசொல்லி, அவர் திருவுள்ளம் இருவகைப்பற்றி
ன் சார்பையும் ஒழித்துத் திருவடியே தமக்குச்சார்பென நிறத்தில் செம்பொற்றாளே
சார்வான திருநாணமென்றார், ஏத்திப்பரவி என்றது ஒரு சொன்னீர்மைத்து. (உஉ௬)

நீடுபுகழ்த்திருவாரூர் நிலவுமணிபுற்றிடங்கொணிருத்தாதமமைக்
கூடியவன்பொடுகாலங் களிலணைநதுகுமபிட்டுக் கொதில்வாய்மைப்
பாடிளம்பூதத்தினு னெனுமபதிகமுதலான பலவும்பாடி
நாடியவார்வம்பெருக நைநதுமனங்குணாந்துருகி நயந்துசெல்வார.

(இ-ள்) நீடுபுகழ்த்திருவாரூர்நிலவும்=அவா, மிகக புகழுடைய திருவாரூரின்
கண் வீற்றிருந்தருளும், மணிப்புற்றிடங்கொணிருத்தாதம்மை=மணிகளையுடைய புற்றி
டங்கொண்ட தியாகேசனா, கூடியவன்பொடுகாலங்களிலணைநதுகுமபிட்டு=தம் உள்
ளத்திற்கலந்த பேரன்போடு காலங்களில் தவறாது சென்றுவணங்கி, கொதில்வாய்மைப்
பாடிளம்பூதத்தினுனெனுமபதிகமுதலான=குற்றமற்ற மெய்மையையுடைய பாடிளம்
பூதத்தினுனெனும திருப்பதிகமுதலான, பலவும்பாடி=பல திருப்பதிகங்களையும்பாடி;
நாடியவார்வம்பெருக=தியானித்தலாலான பெருவிருப்பு மேம்படுத்தேதுவாக, நைந
துமனங்குணாந்துருகிநயந்துசெல்வார=திருவுள்ளுமனைநது அதனற்குணாந்துருகி நயப்ப
டைநது செல்வாராயினா. —எ-று.

நடேசப்பிரானுக்கு அந்தரியாமியாயிருந்து நடத்தும் அசபாநடனம் உணமை
போலத தியாகேசருக்கும் திதிருத்தமும் ஆனந்த நிருத்தமுமுணமையின் நிருத்தொ
ன்றுகூறினா. (உ.உ.௯)

திருவாரூர்-பண்-காந்தாரம்.

திருச்சிற்றம்பலம்.

பாடிளம்பூதத்தினும பவளச்செவவாய்வண்ணத்தானுங்
கூடிளமென்முலையானைக் கூடியகோலத்தினு
மோடிளவெண்பிறையானு மொளிகுழகுலத்தினு
மாடிளம்பாம்பசைத்தானு மாருரமாநதவமமானே. (க)

பையஞ்சுடர்விடுநாகப பள்ளிகொள்வானுள்ளத்தானுங்
கையஞ்சுநான்குடையானைக் கால்விசலாலடாததானு
பொய்யஞ்சுவாய்மைகளபேசிப புகழ்புரிநதாக்கருளசெய்யு
மையஞ்சின்புறத்தானுமாருரமாநதவமமானே. (க௦)

திருச்சிற்றம்பலம்.

1. நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தியடிக்கடிருத் தொண்டினன்மைப
பானமைநிலை யாலவரைப பரமாதிருவிருத்தத்துள வைத்துப்பாடித்
தேன்மருவுங் கொளறையார திருவாரூரனெறியிற திகழாதன்மை
யானதிருமும்போற்றி யணிவீதிப் பணிசெய்தங் கமருநாளில்.

(இ-ள்) நான்மறைநூற்பெருவாய்மை=அவா, நான்குவேதநூல்களிற்கூறும் மே
லான உணமைப்பொருளையுணர்ந்த, நமிநந்தியடிக்கடிருத்தொண்டினன்மைப்பான்மை
நிலைபாலவரை=நமிநந்தியடிகளையுணர் திருத்தொண்டினது நல்லகுணத்தின் உறுதிகார
ணமாக அந்நமிநந்தியடிகளையுணர், பரமாதிருவிருத்தத்துள்வைத்துப்பாடி=நாரூர் நறு
மலர்நாதனுத் தொண்டனம்பி நந்திரீராற்றிருவிளக்கிட்டமை நீண்டறியுமன்றெயனச்
சிவபிரான திருவிருத்தத்துள்வைத்துச் சிறப்பித்துப் பாடியருளி; தேன்மருவுங்கொள
றையார்திருவாரூர்=தேன்மங்கிய கொன்றைப்பூமாலையையணிந்த சிவபிரான திருவா

ருளின்கண், அரனெறியிற்றிகழுந்தன்மையானதிறமும்போற்றி—அரனெறியில் வீற்றிருந்தருளும் நிலைமையும் துதித்து, அணிவீதிப்பணிசெய்தங்கமருநாளில்—அழகிய திருவீதியில் உழவாரப்பணிசெய்துகொண்டு அவ்விடத்துவாழ்முகநாளில்—எறு (உஉஎ)

நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு வலிவலமு நீனைநதுசென்று
வாராரு முலைமங்கை யுமைபங்கா கழல்பணிந்து மகிழ்ந்துபாடி
காராருங் கறைககண்டா கீழவேளுா கன்றபபூ கலந்துபாடி
யாராத் காதலினுற நிருவாருா தனினமீண்டு மீனைநதாரன்றே.

(இ-ள்.) நீராருஞ்சடைமுடியார்நிலவு=கங்கைநதிவாழும் சடைமுடியையுடைய சிவபிரான வீற்றிருந்தருளும், திருவலிவலமுநீனைநதுசென்று=திருவலிவலத்தையும் கருகிசென்று, வாராருமுலைமங்கையுமைபங்கா=அங்கு கச்சணிந்த தனக்களையுடைய உமாதேவியை ஓர் கூற்றிலவைத்த அச்சிவபிரானது, கழல்பணிந்துமகிழ்ந்துபாடி= திருவடிகளைவணங்கித் திருவுள்ளம் மகிழ்ச்சியடைந்து பதிகம்பாடி, காராருங்கறைககண்டா=மேகம்போலும் கரிய கண்டத்தையுடைய பிரானா வீற்றிருந்தருளும், கீழவேளுார்களாபபூகலந்துபாடி=திருக்கீழவேளுரையும் திருக்கன்றாபபூரையும் அடைந்த பாடி, ஆராதகாதலினுல்திருவாருாதனில்மீண்டுமீண்டதாா=அடங்காத பெருவிரும்புபோடு திருவாருளில் மீளவும் எழுந்தருளினாா.—எறு அன்று-ஏ-அசை. இவ்விரண்டிவருள்கம் மேவுதிரு வாதினாநாள் வீதிவிடங் கப்பெருமான் பவனிதன்னிற் தேவருடன் முனிவாகண்முன் சேவிக்குமடியாகாருடன்சேவித்து மூவுலகுங் களிகூர வரும்பெருமை முறைமையெலாங் கண்டுபோற, நாவீனுக்குத் தனியரசாநயக்குநா னம்பாதிரு வருளினிலே.

(இ-ள்) மேவுதிருவாதினாநாள்=திருவாதினாநாளில் வருகின்ற, வீதிவிடங்கப் பெருமாள்பவனிதன்னில=தியாகப்பெருமான பவனியல், தேவருடன்முனிவாகண்முன்=தேவா முனிவாகளோடுதிருமுன்னேநின்று,சேவிக்குமடியாகாருடன்சேவித்து=சேவிக்குமடியார்களுடன் தாமும்சேவித்து, மூவுலகுங்களிகூரவரும்பெருமைமுறைமையெலாங்கண்டுபோற்றி=மூவுலகத்தாரும் உள்ளக்கிளாச்சி மிகவருகின்ற பவனிச்சிறப்பையெல்லாங் கண்டுதிதித்து,நாவீனுக்குத்தனியரசாநயக்குநாள்=திருநாவுக்கரசர் விரும்பிவாழ்முகநாளில்,நம்பாதிருவருளினில=சிவபிரான் திருவருளால்.—எறு. ஏ-அசை.

திருப்புகலா ரமாதருளுஞ் சிவபெருமான் சேவடிகள் குமபிட்டேத்தும
வீருப்புகுடைய வுள்ளத்து மேவியெழுங் காதல்புரி வேட்கைகூர
ஒருப்படுவா திருவாரு ரொருவாறு தொழுதகன்றங் குள்ளமைவத்துப்
பொருப்பபாயன் மடப்பாவை யிடப்பாகா பதிபிறவுமணிந்துபோந்தாா.

(இ-ள்) திருப்புகலா ரமாதருளுஞ்சிவபெருமான்=திருப்புகலாறில் வீற்றிருந்தருளும் சிவபிரான, சேவடிகள்கும்பிட்டேத்தும=திருவடிகளை வணங்கித் துதிகமும்; வீருப்புகுடையவுள்ளத்து=வீருப்பத்தோடுகூடிய உள்ளத்தின்கண், மேவியெழுங்காதல்புரிவேட்கைகூரஒருப்படுவாா=தங்கியெழாநின்ற பெருவிரும்பாலாகிப் வேட்கையிக ஒருப்படுங் கருத்துடையவராய், திருவாருா ஒருவாறுதொழுதகன்று=திருவாருநா நீங்குங் கருத்தில்லாமல் நீங்கி, அங்குள்ளம்வைத்து=திருவாருளிலே தங்கருத்தைவைத்து, பொருப்பபாயன்மடப்பாவையிடப்பாகாா=மலையாயன் மகளாகிய பாவதியாறா இடப்பாகத்திலவைத்த சிவபிரான், பதிபிறவுமணிந்துபோந்தாா=வீற்றிருந்தருளும் பல திருப்புகலையும் வணங்கிக்கொண்டு திருப்புகலாாநோக்கி எழுந்தருளினாா.

இவ்விரண்டுஞ்குளம். விருப்புபொதுமையால் முன்னு ண்டாவது, அவ்விருப்பி னின்றும் உண்டாம்பெருவிருப்புக்காதல் எனவும் அதன் மிகுதிவேட்கை எனவுங்கொள்க.

அந்நாளி லாளுடைய பிள்ளையார் திருப்புகலி யதன்கணின் றும் பன்னாகப் பூணணிவாரா பயின்றதிருப் பதிபலவும் பணிந்துசெல்வார் புன்னகை மணங்கமழும் பூம்புகலூர் வந்திறைஞ்சிப் பொருவில்சீர்த்தி மின்னாரும் புரிமுன்னான் முருகனார் திருமடத்தின் மேவுங்காலே

(இ-ள்) அந்நாளிலாளுடையபிள்ளைபார்=அந்நாளில் ஆளுடையபிள்ளையார்; திருப்புகலியதன்கணின் றும்=சீகாழியினின்றும்; பன்னாகப்பூணணிவாராபயின்று=பலசாப்பத்தை ஆபரணமாகவணித்த சிவபிரான வீற்றிருந்தருளும்; திருப்பதிபலவும்பணிந்துசெல்வார்=பலதிருப்பதிகளையும் வணங்கிச் செல்கின்றவராய், புன்னகைமணங்கமழும் பூம்புகலூர்வந்திறைஞ்சி=சுரபுன்னைமலர்கள் மணமீசும் பொலிவையுடைய திருப்புகலூருக கெழுந்தருளி வாத்தமான்ஸ்வரத்தைவணங்கி, பொருவில்சீர்த்திமின்னாரும் புரிமுன்னால்=ஒப்பற்ற புகழையுடைய மின்போலும் முறுக்குத்தங்கிய உபவீதத்தைத் தரித்த, முருகனார்திருமடத்தின்மேவுங்காலே=முருகநாயனருடைய திருமடத்தின்கண் எழுந்தருளும்போது.—எ-று. (௨௩௧)

ஆண்டவர செழுந்தருளி யணியாரூ மணிபபுற்றி லமர்ந்துவாழு நீண்டசுடர் மாமணியைக் குமபிட்டு நீடுதிருப புகலூர்நோக்கி மீண்டருளி னொன்று கேட்டருளி யெதிர்கொள்ளும் விருப்பினேடும் ஈண்டிபெருந் தொண்டாகுழாம புடைசூழவெழுந்தருளி யெதிரோசென்றார்.

(இ-ள்.) ஆண்டவரசெழுந்தருளி=வாசேத் திருவடிகளெழுந்தருளி; அணியாரூர்மணிப்புற்றிலமர்ந்துவாழும்=அழகிய திருவாரூரின்கண் மணிகளிறைந்த புற்றில் வீற்றிருந்தருளும், நீண்டசுடர்மாமணியைக்கும்பிட்டு=மிக்க ஒளிதங்கிய மாணிககம் போலும் திருமேனியையுடைய தியாகேசனாத் தரிசித்து, நீடுதிருப்புகலூர்நோக்கி=உயர்ந்த திருப்புகலூரானோக்கி, மீண்டருளி னொன்றுகேட்டருளி=மீண்டெழுந்தருளிகின்ற னொன்றுகேட்டு; எதிர்கொள்ளும்விருப்பினேடும்=அவனாத தாம் எதிர்கொள்ளும் படியான ஆசையோடு, ஈண்டிபெருந்தொண்டாகுழாம்புடைசூழ=நெருங்கிய பெரிய அடியார்கூட்டங்கள் அருகிற்றூழ, எழுந்தருளியெதிரோசென்றா=எழுந்தருளிவந்து அவரை எதிர்கொண்டார்.—எ-று. இவ்விரண்டுஞ்குளம். (௨௩௨)

கரண்டமலி தடம்பொய்க்கக காழியர்கோ னெதிரணையுங் காதல்கேட்டு வரன் றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்வாசேர் மகிழ்ந்துவந்தார் திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்தபோதி லிரண்டிலி லின்கடல்க ளொன்றாகி யணைநதன்போ லிசைநதவன்றே.

(இ-ள்.) கரண்டமலிதடம்பொய்க்ககாழியர்கோன்=நீர்க்காக்கைகள் மிக்கிருக்கும் வாலிகள்கூழ்த்த சீகாழியிலவதரித்த ஆளுடையபிள்ளையார்; எதிரணையுங்காதல் கேட்டு=தமக்கெதிரோ எழுந்தருளுகின்ற திருவுள்ளக்குறிப்பைக்கேட்டு; வரன் றுமணிப் புனற்புகலூர்நோக்கிவரும்=மணிகளைக் கிளிக்கொண்டு பெருகுகின்ற காவிரிவளந்தங்கிய திருப்புகலூரானோக்கி வருகின்ற; வசேசர்மகிழ்ந்துவந்தார்=வாசேசுமணியார் திருவுள்ளமகிழ்ந்தெழுந்தருளினார்; திரண்டுவருந்திருநீற்றுத்தொண்டர்குழாம்=சேர்ந்துவருகின்ற திருமேனியில் திருநீறுவிரவப்பூசிய அடியார்கூட்டங்கள்; இருதிறமுஞ்சேர்ந்த

போதில்—இருபகுதியும் ஒருங்கு குழீஇயசமயத்து; இரண்டிலிலவீன்கடல்களொன் றுகி—வெள்ளொளிவீசும் பாற்கடல்களிரண்டு ஒருங்குசேர்ந்து, அணைந்தனபோலிசை ந்த—வந்தனபோலிருந்தன.—எ-று அன்று-ஏ-அசை.

கரண்டம் என்றது காரண்டத்தின் திரிபு.

(௨௩௩)

திருநாவுக் கரசரெதிர சென்றிறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வவாய்மைப, பெருஞான சமபநதப் பிள்ளையா ரெதிரவணங்கி யப்போநீர் வருநாளிற் திருவாருா நிகழ்பெருமை வகுத்துணைப்பீ ரென்றுகூற வருநாமத் தஞ்செழுத்துப் பயில்வாய்மை யவருமெதி ரருளிச்செய்வாரா.

(இ-ள்) திருநாவுக்கரசரொதிரசென்றிறைஞ்ச—ஆண்டவரச ஆளுடையபிள்ளை யார் எதிர்சென்றுவணங்க; சிரபுரத்துத்தெய்வவாய்மை—சீகழியின்கண் அவதரித்த தெய்வீகத்தன்மையையுடைய, பெருஞானசமபந்தப்பிள்ளையார்—பெருமையி்க ஆளு டையபிள்ளையார்; எதிரவணங்கியப்போ—அவரொதிரோ தாரும் வணங்கி அப்போ, நீர்வ ருநாளிற்றிருவாருாநிகழ்பெருமை—நீர் திருவாருருகெழுந்தருளும்நாளில் அங்குநிகழ் ந்த பவனிப்பெருமையை, வகுத்துணைப்பீ—வகுத்துக்கூறுமென்று அருளிச் செய்ய, அருநாமத்தஞ்செழுத்துப்பயில்வாய்மையவரும்—அரிய திருநாமமாகிய திருவை ந்தெழுத்தும் பயில்கின்ற மெய்ம்மையையுடைய அவ்வாசமுனிவரும், எதிரருளிச்செ ய்வார்—ஆளுடையபிள்ளையாரொதிரோ அருளிச்செய்வாராயினா.—எ-று. (௨௩௪)

வேறு.

சித்திலநவுக தென்றிருவாருா நகராளு
மைத்தழைகண்ட ராதிராநாளின் மகிழ்செல்வம்
இத்தகைமைத்தென் றென்மொழிகேனென் றுணைசெய்தார்
முத்துவிதான மணிப்பொற்கவரி மொழிமாலே.

(இ-ள்) தென்றிருவாருநகராளும்—தெற்கின்கணுள்ள திருவாருநகரத்தை யரசுசெய்யும், சித்திலநவுமைத்தழைகண்டராதிராநாளின்மகிழ்செல்வம்—அடியாருள் ளத்து விளங்கி வீற்றிருந்தருளும் கருநிறத்தங்கிய திருமிடற்றையுடைய வீதிவிடங்கப பெருமான் திருவாதிராநாளில் பவனிவருகிற சிறப்பை; இத்தகைமைத்தென்றென்மொ ழிகேனென்று—இவ்வண்ணமுடைத்தென்றெடுத்து எவ்வாறுசொல் லுகேனென்றுகூறி; முத்துவிதானமணிப்பொற்கவரிமொழிமாலையுணைசெய்தார்—முத்துவிதான மணிப்பொ ர்கவரி என்னும் முதலையுடைய திருப்பதிகமாலையை அருளிச்செய்தார்.—எ-று (௨௩௫)

திருவாருத்திருவாதிராத் திருப்பதிகம்-பண-குறிஞ்சி.

திருச்சிற்றம்பலம்.

முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையாகுழப பவிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலே விரதிக
ளத்தனாரு ராதிராநாளா லதுவண்ணம். (௧)

நணியார்சேயா நல்லாரதீயார் நாடோறும்
பிணிதான்நீரு மென்றுபிறங்கிக கிடப்பாரு
மணியேபொன்னே மைநதாமனா லா வெனபார்கட்
கணியானாரு ராதிராநாளா லதுவண்ணம். (௨)

விதிக்கடோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடாமாமணிக ளொளிதோன்றச்
சாதிகளாய பவளமுழுத்துத் தாமங்க
ளாதியாரு ராதிரைநாளா லதுவண்ணம் (ங)

குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டாகள்
பிணங்கித்தமயிற் பித்தபாபபோலப் பிதற்றுவார
வணங்கிநின்று வானவாவது வைகலு
மணங்களு ராதிரைநாளா லதுவண்ணம். (ச)

நிலவெண்சங்கும் பறையுமமாபப நிற்கில்லாப
பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞஞை காரொன்றெண்ணிக களிததுவங்
தலமராரு ராதிரைநாளா லதுவண்ணம் (ரு)

விமமாவெருவா விழியாததெழியா வெருட்டுவா
தமமாண்பிலாய்த் தரியாதலையான் முட்டுவா
ரொமமானீச நெநதையென்னப்ப நென்பாகட்
கமமாரு ராதிரைநாளா லதுவண்ணம். (சு)

செநதுவாவாயா செல்வன்சேவடி சிந்திப்பா
மைநதர்களோடு மங்கையாகூடி மயங்குவா
நிந்திரனாதி வானவாசித்த றெடுத்தேத்து
மந்திரனா ராதிரைநாளா லதுவண்ணம். (ஏ)

முடிகளவணங்கி மூவாதர்கண் முன்செல்ல
வடிகொள்வேய்த்தோள் வானரமங்கையர் பின்சொல்லப்
பொடிகளபூசிப் பாடுந்தொண்டா புடைசூழ
வடிகளாரு ராதிரைநாளா லதுவண்ணம் (அ)

துன்பநுமமைத் தொழாதநாளக ளென்பாரு
மின்பநுமமை யேததுநாள்க ளென்பாரு
நுமபினெமமை நுழையப்பணியே யென்பாரு
மன்பாரு ராதிரைநாளா லதுவண்ணம் (கூ)

பாருப்பவ்வத் தானேபபத்தா பணிந்தேத்தச
சீராபாட லாடலாறுத செமமாபபார்க்
தோருரொழியா துலகமெங்கு மெடுத்தேத்து
மாருரனற னாதிரைநாளா லதுவண்ணம். (க௦)

திருச்சிற்றம்பலம்.

அம்மொழிமாலைச செநதமிழகேளா வணிசண்பை
மைமமலிகண்டத் தண்டாபிரானார் மகனாருங்
கொய்மமலாவாவித தென்றிருவாருர் குமபிட்டே
யுமமுடன்வந்திங் குடனீமாவேனென் றறஞ்செய்தார்.

(இ-ள்.) அம்மொழிமாலைச்செநதமிழகேளா—அந்த முத்துவிதானமென்னும் செந்
திருப்பதிகமாலைக்கேட்டு, அணிசண்பைமைம்மலிகண்டத்தண்டாபிரானார்

மகனாரும்—அழகிய சீகாழியின்கண் அவதரித்த கருநிறந்தங்கிய திருமிடற்றையுடைய சிவபிரான் திருமகனாராகிய ஆளுடையபிள்ளையாரும், கொய்மலர்வாவித்தெனநிருவா ளாகுமபிட்டு—கொய்யத்தக்க மலாவால்கள்கூழும் தெற்கின்கணுள்ள திருவாருணாத் தரிசித்து, உம்முடன்வந்திருடனமாவேனென்றருள்செய்தாரா—இத்திருபுகலூரினகண் பின் உமமுடனவநது இருப்பேனென்றருளிச்செய்தாரா—எ-று ஏ-அசை. (உ௬௫)

மாமதிலாரு மன்னையங்கு வணங்கச்செந்
தாமனாயோடைச் சண்பையாநாதன் றானேக
நாமருசொல்லி னாதருமாவத தொடுபுககரா
பூமலாவாசத தண்பணைகூழும் புகலூரில்.

(இ-ள்) மாமதிலாருமன்னையங்குவணங்க==பெரிய மதில்கூழ்ந்த திருவாரு ரில் வீற்றிருந்தருளும் தியாகப்பெருமானை அவ்விடத்துத் தரிசனஞ்செய்ய, செநதாமனா யோடைச்சண்பையார்நாதன்றானேக==செநதாமனா மலர்கள் மலாநதிருக்கும் ஒடைய யுடைய சீகாழிப்பதியில் அவதரித்த ஆளுடையபிள்ளையார் எழுந்தருள், நாமருசொல்லி னாதருமாவததொடு==வாசீசமுனிவரும் விருப்போடு, பூமலர்வாசத்தண்பணைகூழும்புக லூரிலபுககரா==பூக்கள் மலாதலால் மணமவீசுகின்ற குளிர்ந்தவயலகூழ்ந்த திருபுகலூரில் எழுந்தருளிநா—எ-று (உ௬௬)

அத்திருமுதூர் மேவியநாவுக் கரசுநதஞ்
சித்தநிறைந்தே யனபுதெவிட்டுந் தெளிவெள்ள
மொய்த்திழிதானாக் கண்பொழிநீர்மெய் முழுதாரப்
பைததலைநாகப பூணணிவார்ப பணிவுறரா.

(இ-ள்) அத்திருமுதூர்மேவியநாவுக்கரசம்==அந்தப் பழைய திருபுகலூரைய டைந்த திருநாவுக்கரசரும், தஞ்சித்தநிறைந்தேயனபுதெவிட்டும்==தம் திருவுள்ளநிறை ந்து அன்பானது வழிதலினாலான, தெளிவெள்ளமொய்த்திழிதானாககண்பொழிநீர்== தெளிவாகிய வெள்ளம்போலத் திரண்டுசொரிகின்ற தானாயாகிய ஆனந்தக்கண்ணீர், மெய்முழுதார==திருமேனிமுழுதும் பரவ; பைத்தலைநாகப்பூணணிவாரை==படத்தோ டுடைய தலையையுடைய சாப்பத்தை ஆபரணமாக அணிகின்ற சிவபிரானை, பணிவுற ரா=வணங்கினா—எ-று. (உ௬௭)

தேவாபிரானைத் தென்புகலூராமன் னியதேனைப்
பாவியன்மலைச் செநதமிழ்பாடிப் பரிவோடு
மேவியகாலந் தோறுமவிருப்பிற குமபிட்டே
யோவுதலோவு திருப்பணிசெய்தக குறைகின்றார்.

(இ-ள்) தேவாபிரானைத்தென்புகலூராமன்னியதேனை==அவா, தேவாககெலலா மதிபரானைத் தெற்கின்கணுள்ள திருபுகலூரில் வீற்றிருந்தருளும் இனியானை; பாவி யனமலைச்செநதமிழ்பாரிவோடுபாடி==பாவுக்கமந்த செநதமிழ்ப்பதிகமாலையை அன் போடுபாடி, மேவியகாலந்தோறும்==வருகின்ற காலமுதலிய காலங்கடோறும், விருப் பிற்கும்பிட்டு==விருப்போடு வணங்கி, ஓவுதலோவுதிருப்பணிசெய்து==குறைவிலலாத கைத்தொண்டையுஞ்செய்து, அங்குறைகின்றாரா==அங்கு வசித்திருந்தார்.—எ-று.

ஏ-அசை

(உ௬௮)

சீர்தருசெங்காட் டங்குடிநீடு திருநளளா
றாதருசோலை சூழ்தருசாநதை யயவந்தி
வராதிகழ்மென்முலை யாளொருபாகன் திருமருகல்
ஏதருமண்பாம் சென்றுவணங்கி யின்புற்றா.

(இ-ள்) சோதருசெங்காட்டங்குடி—அவர், பின்பு சிறப்பமைந்த திருச்செங்காட்டங்குடியும்; நீடுதிருநள்ளாறு—மிகக் திருநள்ளாறும்; ஆந்தருசோலைகுழந்தருசாந்தையயவந்தி—நிறைந்த சோலைகுழந்த சாத்தமங்கையிலுள்ள அயவந்தியும், வாராதிகழமென்மூலையாளொருபாகன்றிருமருகல்—கச்சணந்த மிருதுவான மூலைகளையுடைய உமாதேவியார்பாகராகிபசிவபிரான் வீற்றிருந்தருளும் திருமருகலும் ஆகிய தலங்களை, ஏந்தருமன்பாற் சென்றுவணங்கியின்புற்றார்—மிகுந்த அன்போடுசென்று தொழுது திருப்புகலூரி லெழுந்தருளியிருந்தார்—எ-று (உச௦)

அப்படிசின்னாள் சென்றபிணைந் நகராநுந
துப்புறழ்வேணிக் கண்ணுதலாநாத் தொழுதிப்பான்
மெய்ப்பொருண்ஞானம பெற்றவாவேணு புததெங்கு
பொம்புரிமுநதான் மாபருமவந்தார் புகலூரில்.

(இ-ள்.) அப்படிசின்னாள்சென்றபின்—வாசேமுனிவர் அவ்வாறு யாத்தினாசெய்து திருப்புகலூரில் சின்னாள் எழுந்தருளியிருந்தபின்பு, ஆந்நகரானும்துப்புறழ்வேணிக்கண்ணுதலாநாத்தொழுது—திருவாளர் நகரத்தை அரசுசெய்யும் பவளம்போலும் திருமுடியையுடைய தியாகேசனாத்தொழுது, இப்பான்மெய்ப்பொருண்ஞானம்பெற்றவர்—மீண்டு உண்மைஞானத்தைப் பெற்றவரும், வேணுபுரத்தெங்குன்பொம்புரிமுநதான்மாற்பரும்—சீகாழியிலவதரித்த எங்கள் முதல்வரான பொன்போலும் முப்பரிசூலையணிந்த மார்பினருமாகிய ஆளுடைபிள்ளையாரும்; வந்தார்புகலூரில்—திருப்புகலூருக்கெழுந்தருளினாள்.—எ-று. (உச௧)

வேறு.

பிள்ளையாரெழுந்தருளப் பெருவிரும்பால்வாசேர்
உள்ளமகிழ்த்தெதிர்கொண்டங் குடனுறையுநாளின்கண்
வள்ளலார்சிறுத்தொண்டா மற்றவர்பாலெழுந்தருள
எள்ளருஞ்சீரீலநக்கா தாமுமெழுந்தருளினாள்.

(இ-ள்.) பிள்ளையாரெழுந்தருள—ஆளுடையபிள்ளையா எழுந்தருள; பெருவிரும்பால்வாசேர்—அதைக்கேட்டு வாசேமுனிவா பெருங்காதலோடு, உள்ளமகிழ்த்தெதிர்கொண்டு—திருவுள்ளங்களிதது அவனா எனிசென்றழைத்துக்கொண்டு, அங்குடனுறையும்நாளின்கண்—அத்திருப்புகலூரில் அவருடன் எழுந்தருளியிருக்கும் நாளில், வள்ளலார்சிறுத்தொண்டர்—அதைக்கேள்வியுற்ற ஈகையிற்சிறந்த சிறுத்தொண்டநாயனார்; மற்றவர்பாலெழுந்தருள—அங்கெழுந்தருளியிருக்கும் அவ்விருவரிடத்தும் எழுந்தருள, எள்ளருஞ்சீரீலநக்கா தாமுமெழுந்தருளினாள்—நல்ல சோத்தியையுடைய திருநீலநகநாயனாரும் அத்திருப்புகலூருக்கெழுந்தருளினாள்.—எ-று. (உச௨)

ஆங்கணையுமவர்களுட னப்பதியிலநகணரா
மோங்குபுகழ்முருகனா திருமடத்திலுடனாகப்
பாகுதில்வருஞ்சீரடியார் பலருமுடன்பயில்கேண்மை
நீங்கரியதிருத்தொண்டி னிலையுணர்ந்துநிகழ்கின்றா.

(இ-ள்.) ஆங்கணையுமவர்களுடன்—அத்திருப்புகலூரில் எழுந்தருளிய சிறுத்தொலைநக்கர் என்னும் அவ்விரவருடன்; அப்பதியிலந்தணராம்—அப்பதியில்வாரும் ராகிய; ஒங்குபுகழ்முருகனா—திருமடத்தில்—மிகப் புகழையுடைய முருகநாயனார்தில், உடனாகப்பாங்கில்வருஞ்சீரடியார்—ஒருவரோடொருவர் ஒருங்குசேர்

ந்து அவ்விடத்தில் வருகின்ற சிறப்பினையுடைய அடியார்கள்; பலருடனப்பயில்கேண்மை=பலரும் தம்முளத்தில் ஒற்றுமைப்பட்ட கேண்மையையும்; நீங்கிய திருத்தொண்டின்=நீங்குதற்கரிய திருத்தொண்டின், நிலையுணர்ந்துகொண்டிருக்கின்றார்=நிலைமையையும் விசாரித்து வாக்கீசமுனிவர் ஆளுடையினையார் என்னும் இருவரும் ஒழுதுவாராயினார்.—எ-று.

திருத்தொண்டின் நிலையுணர்ந்தலாவது —வேண்டுவார்க்கு வேண்டிய போகங்கொடுத்து வீட்டைவிடக்கும் பெருமையினையுடையதினவென்று அதன் மேன்மையை யுணர்தல். (உச௬)

திருப்பதிகச்செந்தமிழின் நிறம்போற்றிமகிழ்வுற்றுப்
பொருப்பபாயைமடப்பாவையிடப்பாகர்பொற்றாளில்
விருபுபுடையதிருத்தொண்டா பெருமையினைவிரித்துவை
கொருபுபுடையதிருத்தொண்டாருடனுறைவின் பயன்பெற்றா

(இ-ள்.) திருப்பதிகச்செந்தமிழின் நிறம்போற்றிமகிழ்வுற்று=அங்கு அவ்விருவரும் பல செந்தமிழ்த் திருப்பதிகங்களைப்பாடி மகிழ்ச்சியடைந்து, பொருப்பபாயைமடப்பாவையிடப்பாகர்பொற்றாளில்=பார்வதியாரை இடப்பாகத்திலுடைய சிவபிரான் திருவடிகளில், விருபுபுடையதிருத்தொண்டர்=விருப்பமிக்க திருவடியார்களுடைய; பெருமையினைவிரித்துவைத்து=உறுதிப்பாட்டைப் பலருமறிய விரித்தருளிக் செய்து, அவ் கொருப்பபுடையதிருத்தொண்டர்கள்=அம்முருகனார் திருமடத்தில் ஒருங்கிய சித்தத்தையுடைய அவ்விருவரும்; உடனுறைவின் பயன்பெற்றா=தம்முட்கூலத் திருத்தலாலாகிய பயனையடைந்தார்கள்.—எ-று.

ஏனைக்கடவுளர்பால்வைத்த அன்பினும் சிவபிரான் திருவடிக்கண்வைத்த அன்புசிறந்ததென்பது விளக்கிய பொருப்பபாயைமடப்பாவையிடப்பாகர்பொற்றாளில் விருபு என்றா அடியார்பெருமையை விரித்துவைத்தலாவது —மீண்டு நிலவுலகத்து வாராத முத்திப்பெருவாழ்வெய்தும் சிறப்புடையொன்று அவர்பெருமையை விரித்துக்கூறல். ஏனையபெருமைகள் அழிதன்மாவையெவ்வாங்கேடடைதலில். ஒருபுபுடையதிருத்தொண்டர் ஐம்புலனுக்காச்சிபிற் செல்லாது தட்பமடைந்த சத்துவமனசை. மெய்யடியார்கள் ஒருங்குசேர்ந்து கலந்திருந்தல் மெய்ப்பொருளை விசாரித்து வீட்டின்பதுகத்தற்கேதுவாகவின் உடனுறைவின் பயன்பெற்றொன்றார். (உச௭)

அந்நாளிற்றமக்கேற்ற திருத்தொண்டினெனியாற்ற
மின்னாச்செஞ்சுடையண்ணன் மேவுபதியெனைப்பலவு
முன்னகைச்சென்றேத்தி முதல்வன்றொழுதுவதற்குப்
பொன்னொருமணிமாடப் பூம்புகலூர்தொழுதுகன்றார்

(இ-ள்.) அந்நாளிற்றமக்கேற்ற=அவ்விருவரும் அவ்வாறொழுதும் நாளில் தமக்குரிய; திருத்தொண்டினெனியாற்ற=திருத்தொண்டின் முறைமையைச் செய்தற்கேதுவாக, மின்னாச்செஞ்சுடையண்ணன்=மின்போலும் விளங்கிய சிவந்த சடையையுடைய சிவபிரான், மேவுபதியெனைப்பலவும்=வீற்றிருந்தருளும் பிறதிருப்பதிகள் பலவற்றையும், முன்னகைச்சென்றேத்தி=முற்பட்டிச்சென்றுதுதித்து, முதல்வன்றொழுதுவதற்கு=ஆங்காங்கு சிவபிரான் திருவடிகளை வணங்குகிறிமித்தம், பொன்னொருமணிமாடப்பூம்புகலூர்=பொன்மயமான அழகிய மாடங்களுடைய பொலிவுதங்கிய திருப்புகலூரை; தொழுதுகன்றார்=தொழுது நீங்கினார்.—எ-று

தொழுதுவதற்குத் தொழுதுகன்றொன இயையும்

(உச௮)

திருநீலநக்கடிகள் சிறுத்தொண்டாமுருகனா (பெருநீராமையடியாகள பிறருமவிடை கொண்டேக ஒருநீரமைமனத்துடைய பிள்ளையாருடனரசும் வருநீர்செஞ்சடைக்கரத்தா திருவம்பாவணங்கினர்.

(இ-ள்.) திருநீலநக்கடிகள்சிறுத்தொண்டர்முருகனார்=திருநீலநக்க நாயனரும் சிறுத்தொண்டநாயனரும் முருகநாயனரும், பெருநீராமையடியாகள்பிறரும்=மிகக் மேனமையையுடைய பிற அடியாகளும், விடைகொண்டேக=விடைபெற்றுக்கொண்டு தாமிருகுமிடங்களுக்குச்செல்ல, ஒருநீரமைமனத்துடையபிள்ளையாருடனரசம்=ஒரு பபட்ட திருவுளனத்தோடு ஆனடையபிள்ளையாரும் ஆண்டவரசம், வருநீர்செஞ்சடைக் கரத்தா=பெருக்கெடுக்கும் கங்கைநீரைச் சிவந்த சடைக்கணமறைத்த சிவபிரான் வீற்றிருத்தருளும்; திருவம்பாவணங்கினர்=திருவம்பாமாகாளம் என்னும் திருப்பதியை வணங்கினார்கள்.—எ-று. (உசௌ)

செங்குமுதமலாவாவித் திருக்கடலூரணைநதருளிப் பொங்கியவெங்குற்றடாத்த பொன்னடிக்கொழுதேததிக குங்குலியக்கலயனார் திருமடத்திற்குறைவறுபப அங்கவாபாற்சிவனடியா ருடனமுதுசெய்தார்கள்.

(இ-ள்.) செங்குமுதமலாவாவி=செவ்வாம்பல்கள் மலாகின்ற வாவிக்கையுடைய; திருக்கடலூரணைநதருளி=திருக்கடலூரையடைந்து, பொங்கியவெங்குற்றடாத்த=மார்க்கண்டேயனாக் கோபித்த யமனை உடைத்தருளிய, பொன்னடிக்கொழுதேத்தி=சிவ பிரான் திருவடிகளைவணங்கித் துதித்து, குங்குலியக்கலயனார்திருமடத்தில=குங்குலியக்கலயநாயனரது திருமடத்தில், குறைவறுபபவங்கவாபால்=அவா வேண்கோனைமுடிக்க, சிவனடியாருடனமுதுசெய்தார்கள்=சிவனடியாருடன அம்மடத்தில் அவ்விருவரும் திருவமுதுசெய்தார்கள்.—எ-று. (உசௌ)

சோமன்னுந்திருக்கடலூர் திருமயானமுமவணங்கி யோமன்னுமின்னிசைப்பா பலபாடியினிதமாநது காரமன்னுங்கறைநகண்டா கழலிணைக்கொழுதகன்ரு தேர்மன்னுமணிவீதித் திருவாக்கூரசென்றடைந்தார.

(இ-ள்) சோமன்னுந்திருக்கடலூர்திருமயானமும்வணங்கி=நிலைபெற்ற சிறப்பியுடைய திருக்கடலூரைச்சாராத திருமயானத்தையுமவணங்கி, வாமன்னுமின்னிசைப்பாபலபாடி=அழகியுடைய இனிய இசையோடுகூடிய பல திருப்பதிகமாலையோப் பாடியருளி, இனிதமாந்து=இத்திருப்பதியில் இனிதாக எழுந்தருளியிருந்து, கார்மன்னுங்கறைநகண்டா=கரிய விடந்தங்கிய திருமிடற்றையுடைய சிவபிரானது, கழலிணைக்கொழுதகன்ரு=திருவடிகளைவணங்கிஅங்குநின்றும் நீங்கி, தேர்மன்னுமணிவீதி=தேர்கள் தங்கிய அழகிய வீதிகளையுடைய; திருவாக்கூர்சென்றடைந்தார்=திருவாக்கூர் என்னும் திருப்பதியை அவ்விருவரும் அடைந்தார்கள்.—எ-று. (உசௌ)

சாரந்தாதமபுகலிடத்தைத் தான்றோன்றிமாடத்துக் கூர்ந்தாவமுறப்பணிந்து கோதிறமிழ்ததொடைபுனைந்து வாராதாஞ்சடையாதம பதிபலவுமவணங்கியுடன் சோரந்தாகடம்பெருமான் நிருவிழிமிழலைபினை.

(இ ள்) தான்றோன்றிமாடத்து=அங்குள்ள தான்றோன்றி மாடமென்னுந் திருக் கோயிலில், சார்ந்தாதம்புகலிடத்தை=தம்மைச்சார்ந்த அடியார்களுக்குப் புகலிடமாயு ள்ள சிவபிரானை; கூர்ந்தார்வமுறப்பணிந்து=ஆவம்மிக நல்லமுறவணங்கி, கோதிறமிழ த்தொடைபுனைந்து=குற்றமற்ற தமிழ்ப்பதிகமாலையைச்சாத்தி, வாரந்தாடுஞ்சடையார் தம்=நீணடு பின் வீழ்த்தைசகின்ற சடையையுடைய சிவபிரானது, பதிபலவும்வணங்கியு டன்=பல திருப்பதிகளையும் வணங்கி உடனே, தம்பெருமான்திருவீழிமிழலையினைச்சே ரந்தாகள்=தம்பெருமான வீற்றிருந்தருளும் திருவீழிமிழலையென்னும் திருப்பதியை அவ்விருவரு மடைந்தார்கள்.—எறு. (உசக)

வேறு

வீழிமிழலைவந்தணையு மேவுநாவுக்கரசினையுங்
காழிஞானபபிள்ளையையுங் கலந்தவுள்ளக்காதலினால்
ஆழிவலவனநியாத வடியாரடியாரவாகருடன்
வாழிமறையோரெதிர்கொண்டு வணங்கவணங்கியுள்புககா.

(இ-ள்) வீழிமிழலைவந்தணையும்=திருவீழிமிழலையின்கண் எழுந்தருளும், மேவு நாவுக்கரசினையும்=மேம்பாடு தங்கிய திருநாவுக்கரசினையும், காழிஞானப பிள்ளைய யும்=சீகாழியில் அவதரித்த ஆளுடையபிள்ளையாராயும், கலந்தவுள்ளக்காதலினால்=தம் உள்ளத்தொருபபட்ட விருப்பினால், ஆழிவலவனநியாத=சக்கரதையேந்திய திருமா லநியாத; அடியாரடியாரவாகருடன்=திருவடியையுடைய சிவபிரானடியார்களோடு, மறையோரெதிர்கொண்டுவணங்க=அவ்வா மறைபவாகளும் எதிர்கொண்டிறைஞ்ச, வணங்கியுள்புக்கார்=அவர்களைத் தாமும்வணங்கி அவ்விருவரும் உள்ளேபுகுந்தாகள் — எறு, வாழி-அசை. (உரு0)

மாடவீதியலங்கரித்து மறையோர்வாயின்மணிவிளக்கு
நீடுகதலிதழைப்புக நினைத்துநிறைபொற்குடமெடுத்துப்
பீடுபெருகும்வாகீசர் பிள்ளையாருந்தொண்டர்களுங்
கூடமகிழ்ந்துவிண்ணிழிந்த கோயில்வாயிலசென்றனைந்தார்

(இ-ள்) மாடவீதியலங்கரித்து=திருக்கோயிலின் மாடவீதியை அலங்காரஞ்செ ய்து, மறையோர்வாயிலமணிவிளக்கு=மறையவாகள் தங்கள் மனைவராயிலகடோறும் மணி களமுத்திய விளக்குகளையும், நீடுகதலிதழைப்புகநினைத்து=நீண்டவாழைகளையும் தழை தத கமுகமாவகளையும் நிறைத்து, நிறைபொற்குடமெடுத்து=பொனலாகிய பூரண கும்பங்களையெடுத்து, பீடுபெருக=வரிசைகளைச்செய்ய, வாகீசர்பிள்ளையாருந்தொண்ட ராகளும்=வாகீசரும் ஆளுடையபிள்ளையாரும் அடியார்களும், கூடமகிழ்ந்து=ஒருங்கு களிப்புற்று, விண்ணிழிந்தகோயில்வாயிலசென்றனைந்தார்=விண்ணிழி விமானக்கோய லின் வாயிலை அடைந்தார்கள் —எறு (உருக)

சென்றுபுகுந்துதிருவீழி மிழிலையமாதசெங்கனகக்
குன்றவில்லியார்மகிழ்ந்த கோயில்வலமாவதுதிரு
முன்றில்வணங்கிமுன்னெய்தி முககடசெக்காச்சடைமவுளி
வென்றிவிடையாசேவடிகழி விழுந்தாரொழுந்தார்விமயினு

(இ-ள்.) சென்றுபுகுந்துதிருவீழிமிழலையமாந்த=திருக்கோயில் வாயிலையடை ந்து உள்ளேபுகுந்து திருவீழிமிழலை என்னும் திருப்பதியிலுள்ள, செங்கனகக்குன்றவ ல்லியார்மகிழ்ந்தகோயில்=மேருவிலையையுடைய சிவபிரான் மகிழ்கூர்ந்த விண்ணிழிவிமா

திருநாவுக்கரசர் வாழ்களபுராணம்

கைக் கோயிலை, வலமாவந்து திருமுன்றில் வணங்கி முன்னெய்தி—வலமாகவந்து திருமுற்றத்தை வணங்கி முன்னே சென்று, முக்கட்செக்காச்சண்டமவுலி—மூன்றுகண்களையும் செக்கர்போலும் சிவந்தசடாமுடையயுமுடைய, வென்றிவிடையார்சேவடிக்கீழ்—வெற்றிப்பாடமைந்த இடபத்தை வாகனமாகக்கொண்ட சிவபிரானது திருவடிக்கீழ்; விழுந்தாருழந்தார்விமயினா—தொழுதெழுந்து ஆராமையால் அழுதார்கள்.—எ-று. (உருஉ)

கைகள் குவித்துக் கழல்பேற்றித் தகவனபுகரைந்துருக
மெய்யில்வழியுங்கண்ணருவி விரவப்பரவுஞ்சொன்மலை
செய்யசடையார்தமைச்சேரார் தீங்குநெறிசோகின்றொன்
றுப்புநெறித்தாண்டகமொழிந்தங் கொழியாக்காதல்சிறந்தோங்க

(இ-ள்.) கைகள் குவித்துக் கழல்பேற்றி—கைகளை அஞ்சலியாகச் சிர்சிற்றேற்றி குவித்துத் திருவடிகளை வணங்கி, தகவனபுகரைந்துருக—அதனிடத்திற் சேர்ந்த பேரன்பானது நெக்குருக, மெய்யில்வழியுங்கண்ணருவிவிரவ—அவ்வன்புகாரணமாகத் திருமேனியில் வழியாநின்ற ஆனந்தகண்ணீரருவி பெருக்கெடுக்க; பரவுஞ்சொன்மலை—துதிக்கின்ற திருப்பதிகமாலையை, செய்யசடையார்தமைச்சேரார்—வீழிநாதரைச் சேராதார்; தீங்குநெறிசேர்கின்றொன்று—தீநெறிக்கே சேர்கின்றொன்று, உய்யுநெறித்தாண்டகமொழிந்தது—வீட்டுநெறிக்குரிய திருத்தாண்டகத்தை யருளிச்செய்து, அவ் கொழியாக்காதல்சிறந்தோங்க—அவ்ஞ்சுங்காத பெருவிருப்பானது சிறந்தோங்க.—எ-று.

திருவீழிமிழலை - திருத்தாண்டகம்.


திருச்சிற்றம்பலம்.

போராணையீருரிவைப் போரவையானைப் புலியதளையுடையாடை போற்றினனைப், பாராணைமதியானைப் பகலானனைப் பல்லுயிராய்நெடுவெளியாய்ப் பரந்தாநின்ற, நீராணைக்காற்றானைத் தீயானைநீனையதாபுரமெரிய நீனாததெய்வத், தேராணைத்திருவீழிமிழலையானைச் சேராதாதீநெறிக்கே சோகின்றாரே. (க)

சுவந்தாங்குமயானத்துச் சாம்பலென்பு தலையோமெயிராக்கயிறு தரித்தான்றனைப், பவந்தாங்குபாசுபத வேடததானைப் பண்டமரர்கொண்டுகந்த வேள்வியெல்லாங், கவாநதானைக்கச்சியே கமபன்றனைக் கழலடைந்தான்மேற்குறுத்த காலன்வீழ்ச், சிவநதானைத்திருவீழிமிழலையானைச் சேராதாதீநெறிக்கே சோகின்றாரே. (உ)

அன்றாவினகீழிருந்தவ் கறஞ்சொன்னனை யகத்தியனையுக்கப்பானை யயன்மாறேட, நின்றானைக்கிடந்தகட னஞ்சுண்டானை நேரிழையைக்கலந்திருந்தே புலன்களைநோதும், வென்றானைமீபச்சுர் மேவினனை மெல்லியலாடவத்தினினை யன்க்குறுந்துச், சென்றானைத்திருவீழிமிழலையானைச் சேராதாதீநெறிக்கே சோகின்றாரே. (ஈ)

தூயானைச்சுடர்ப்பவனச் சோதியானைத் தோன்றிய்வேவ்வுயிர்த்துந்துணையாய்நின்ற, தூயானைச்சக்கரமாற் கீந்தான்றனைச் சங்கரனைச்சந்தேகஞ்சாமமோதும், வாயானைமந்திரிப்பார் மனத்துள்ளினைவஞ்சினையான்றிடும்துத்

[illegible]

தும் வழத்துவார்தகுச், சேயானைத்திருவிழி மிழலையானைச் சேராதார்தீநெ
றிக்கே சோகின்றாரோ. (ச)

நற்றவத்தினல்லானைத் தீதாய்வந்த நஞ்சமுதுசெய்தானை யமுதமுண்ட,
மற்றமாருநதாலு மூலவாதானை வருகாலஞ்செல்காலமவந்தகால, மூற்ற
வத்தையுணர்ந்தாரு முணரலாகா வெருசுடடையிருவிசமபி னூர்முன்றோ
ன்றச, செற்றவனைத்திருவிழி மிழலையானைச்சேராதார்தீநெறிக்கே சேர்கி
ன்றாரோ. (டு)

மைவானமிடற்றானை யவ்வான்மின்போல் வளாசடைமேன்மதியானை
மழையாயெங்கும், பெயவானைப்பிச்சாடலாவானைப் பில்வாயபேய்க்கண
ங்க ளார்க்கச்சூலம், பொய்வானைப்பொய்யிலா மெய்யன்றன்னைப் பூதலமு
மண்டலமும் பொருந்தமவாழ்க்கை, செய்வானைத்திருவிழி மிழலையானைச்
சேராதார்தீநெறிக்கே சேர்கின்றாரோ. (சு)

மிக்கானைக்குறைந்தடைநதார் மேவலானை வெவ்வேறாயிருமுன்று
சமயமாகிப், புக்கானையெப்பொருட்கும் பொதுவானானைப் பொன்னுலகத்த
வர்போற்றும் பொருளுக்கெல்லாந், தக்கானை உதானன்றிவேறொன்றில்லாத்
தத்துவனைத்தடவரையை நடுவுசெய்த, திக்கானைத் திருவிழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கே சேர்கின்றாரோ. (எ)

வானவர்கோன்றோளிறுத்த மைந்தன்மன்னை வளைகுளமுமறைக்காடு
மன்னினானை, யூனவனையுயிரவனை யொருநாட்பார்த்த னுயதவத்தினிலைய
றிய லுற்றுச்சென்ற, கானவனைக்கயிலாயமேவினானைக் கவகைசேர்ச்சடையா
னைக் கலநதாயக்கென்றுந், தேனவனைத்திருவிழிமிழலையானைச் சேராதார்தீ
நெறிக்கேசேர்கின்றாரோ. (அ)

பரத்தானையிப்பக்கம் பலவானானைப் பசுபதியைப்பத்தர்க்கு முத்திகா
ட்டும், வரத்தானைவணங்குவார் மனத்துளானை மாருதமாலெரிமுன்று வா
யமபிககாஞ், சரத்தானைச்சரத்தையுநதன றுட்கீழ்வைத்ததபோதனைச்
சடாமகுடத் தணிந்தபைங்கட், சிரத்தானைத்திருவிழிமிழலையானைச் சே
ராதார்தீநெறிக்கே சோகின்றாரோ. (க)

அறுத்தானையயன்றலைக் ளஞ்சிலொன்றை யஞ்சாதேவரையெடுத்த
வரக்கன்றோள்க, ளிறுத்தானையெழுநாமபி னிசைக்கேட்டானை யிரதவினைத்
த்தேய்த்தானை யிரவிதன்பற், பறித்தானைப்பகிரதற்கா வானோவேண்டப்
பரநிழியுமபுனறகங்கை பணிபோலாகச, செறுத்தானைத்திருவிழி மிழலையானைச்
சேராதார்தீநெறிக்கே சேர்கின்றாரோ. (கௌ)

திருச்சிற்றம் பஹ.

முன்னுளையனுந்திருமாலு முடிவுமுதலுங்காணா
பொன்னார்மேனிமணி வெற்பைப் பூரீமிழலையினிற் போற்றிப்
பன்னுள்பிரியானிலமையினும் பபிலக்குமபிடிமுருப்பாரா
யந்தான்மறைவோர்திருப்பதியி லிருந்தார்மெய்மமைமுருந்தவர்கள்.

திருக்கலியும்பய அருந்தாவுடையாயில்.

(இ-ள்) மெய்மையருந்தவர்கள்—மெய்மையான அரியதவத்தையுடைய ஆளுடைய பின்னையார் வாசீசா என்னும் இருவரும், முன்னாளையிருந்தாலும்—ஆதிகாலத்தில் திருமால் பிரமன் என்னும் இருவரும், முடிவுமுதலுமகாணாத—அடியையும் முடியையும் தேடிக்காணாத, பொன்னாமைமணிவெற்பை—அழகிய திருமேனியையுடைய மாணிகமலைபோலும் சிவபிரானை, பூரீமிழலையினிற்போற்றி—பூக்கள் மலரும் வாவிகளையுடைய திருவீழிமிழலையிற்றுதித்து; பன்னாபிரியாநிலைமையினால்—பலநாளும் நீங்காத நிலைமையோடு, பயிலகதும்பிட்டிருப்பாராய்—பொருந்த வணங்கிக்கொண்டிருப்பாராய், அந்நான்மறையோர் திருப்பகியில்—அந்நாளில் மறைபவர்களுவாரும் திருவீழிமிழலையினில், இருந்தார்—எழுந்தருளி யிருந்தார்கள்.—எ-று

முன்னொன்றை இச்சுவேதவராக கற்பத்திற்கு முந்தற்பமென்க. அக்கற்பத்திலேயே இலங்கவுருவாயிருந்த சிவபிரான் அடியையும் முடியையும் அவ்விருவரும் தேடிக்காணாதிருந்தனனொன்ப புராணங்கூறுதலில. (உருசு)

சீரின் விளங்குநதிருத்தொண்ட ரிருநதுசிலநாட்சென்றதற்பின்
மாரிசுருங்கிவளம்பொன்னி நதியும்பருவமாறுதலும்
நீரினியன்றவுணவருகி நிலவுமபலமன்னுயிரகளெல்லாம்
பாரின்மலிந்தவிலம்பாட்டிற் படர்கூவறுமைபரந்ததால்.

(இ-ள்) சீரின் விளங்குநதிருத்தொண்டரிருநது—சிறப்பால் விளங்கிய அடியார்கள் இருவரும் திருவீழிமிழலையிருந்து, சிலநாட்சென்றதற்பின்—சிலநாள் சென்றபிறகு, மாரிசுருங்கிவளம்பொன்னிநதியும்பருவமாறுதலும்—மழைகுறைந்து அதனால் வளந்ததோடு பருவகாலத்தில் மாறாதுவரும் காவிரியாறும் பருவத்தில் பெருகாது வறக்கவும், நீரினியன்றவுணவருகி—அதனால் நீர் காரணமாக உண்டாகும் உணவுக்குறைந்து, நிலவுமபலமன்னுயிரகளெல்லாம்—விளங்கிய பல உயிரகளும், பாரில்மலிந்த விலம்பாட்டில்—அந்நாட்டிலுண்டான வறுமையினால், படர்கூவறுமைபரந்தது—துயரமுடையதெனவான பஞ்சகாலம் உண்டாயிற்று —எ-று ஆல்-அசை. (உருசு)

வையமெங்குமவற்கடமாய்ச் செல்லவுலகோர்வருத்தமுற
ரைபுநாளிற் பிள்ளையார் தமக்குநாவுகரசினுக்குவ
கையின்மானுமழுவுமுடன் காணக்கனவிலெழுந்தருளிச்
செய்யசடையார்திருவீழி மிழலையுடையாரருளசெய்வார்.

(இ-ள்) வையமெங்கும்வற்கடமாய்ச்செல்ல—அந்நாடு முழுதும் பஞ்சமுண்டாக, உலகோருநதமுறையுள்ளில்—அதனால் அந்நாட்டிலுள்ளோர் வருத்தம் மிகுதலால் வருந்தும்நாளில்; பின்னையார் தமக்குநாவுகரசினுக்கும்—ஆளுடைய பின்னையாருக்கும் திருநாவுகரசுக்கும், கையின்மானுமழுவுமுடன்காண—திருக்கரத்தில் மாண்மடுவோடு காணுமபடி; கனவிலெழுந்தருளி—கனவில் வெளிப்பட்டி; செய்யசடையார்—சிவந்த சடையையுடையவராகிய, திருவீழிமிழலையுடையார்—திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபிரான், அருள்செய்வார்—அருளிச்செய்வாராயினர்.—எ-று. (உருசு)

காலநிலைமையாலுங்கள் கருத்தில்வாட்டமுற்றிரெளினும்
ஏலவும்மைவழிபடுவார்க் களிக்கவளிக்கின்றோமென்று
கோலங்காணவெழுந்தருளிக் குலவுமபெருமையிருவாக்கு
ஞாலமறியப்படிக்காச வைத்தார் மிழலையகளுர்.

(இ-ள்) காலநிலைமையாலுங்களுக்கருத்தில்—காலவேறுபாட்டால் உங்கன்மன தில்; வாட்டமுற்றோனினும்—வாட்டமடையீராயினும், ஏலவும்மைவழிபடுவார்களி கக—பொருந்தும் முறைமையால் உங்களை வழிபடும் பரிசனங்களுக்குக் கொடுக்க, அளிக்கின்றோமெனது—நாம் கொடுக்கின்றோமென்று, கோலங்காணவெழுந்தருளி— யாவரும் தம் திருக்கோலத்தைக்காணும்படி பூமியில் அவதரித்து, குலவும்பெருமை யிருவாக்கு—விளங்கும் பெருமையினைபுடைய அவ்விருவருக்கும், மிழைநாயகனா— திருவீழ்மிழலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபிசான, நூலமறியப்படிக்காசுவைத் தா—நிலவுலகத்தா அறியும்படி படிக்காசுவைத்தருளினார்.—எ-று. (௨௫௭)

விண்ணின் நிழிந்தவிமானத்தின் கிழக்குமேற்கும்பீடத்தி லண்ணல்புகலியாண்டகையா தமக்குமாண்டவரசினுக்கு நண்ணுநாளகடொறுங்காச படிவைத்தருளநானிலத்தி லெண்ணிலடியாருடனமுது செயதங்கிருநதாரிருவர்களும

(இ-ள்) விண்ணின் நிழிந்தவிமானத்தின்—விண்ணிழிவிமானத்தின், கிழக்கு மேற்கும்பீடத்தில—கிழக்கிலும் மேற்கிலுமுள்ள பீடத்தில முறையே, அண்ணல்புகலி யாண்டகையாதமக்கும்—பெருமையிற்சிறந்த ஆளுடையபின்னையாருக்கும், ஆண்டவ ரசினுக்கும்—வாக்கீசமுனிவருக்கும், நண்ணுநாளகடொறுங்காசபடிவைத்தருள—வரும் நாள்கடோறும் படிக்காசுவைத்தருள அதனால், நானிலத்திலெண்ணிலடியாருடன—அக னை நிலவுலகத்தில அளவிலலாத அடியாகளோடு, அமுதுசெய்தங்கிருநதாரிருவர்க ளும்—திருவமுதுசெய்து இருவர்களும அவ்விடத்தி லிருந்தாங்கள்.—எ-று. (௨௫௮)

அல்லார்கண்டத்தண்டாபிரா னருளாற்பெற்றபடிக்காச பல்லாறியனறவளம்பெருக பரமனடியாரானாக ளெல்லாமெய்தியுண்கவென் விரண்டுபொழுதுமபறைநிகழ்த்திச் சொல்லாதசாற்றிச்சோறிட்டா துயர்கூவறுமைதொலைத்திட்டார்.

(இ-ள்.) அல்லார்கண்டத்தண்டாபிராநருளால்—இருள்போலும் கருநிறந்தவ கிய கண்டத்தையுடைய சிவபிரான் திருவருளினால், பெற்றபடிக்காச—தாமபெற்ற படிக்காசினால், பலலாறியனறவளம்பெருக—பலவாற்றானும் இயைந்த வளங்களுண் டாக; பரமனடியாரானாகளெல்லாமெய்தியுண்கவென்—சிவனடியார்கள் யாவரும் இங் குவந்து உண்ணக்கடவீனென்று, இரண்டுபொழுதுமபறைநிகழ்த்தி—இரண்டுபொழு தும் பறையடிப்பித்து, சொல்லாற்சாற்றி—சொல்லாலும் அழைத்து, சோறிட்டா— அமுதிட்டார்களாய், துயர்கூவறுமைதொலைத்திட்டார்—துயரம் மிககூடாதற்கேதுவான அடியார்கள் வறுமையை நீக்கினார்கள் —எ-று (௨௫௯)

ாசாமிழலையிறையவாபா விமயப்பாவைநிருமூலைப்பா தேசமுய்யவுண்டவாதாந திருமாமகனாராதலினற் காசவாசியுடன்பெற்றா கைததொண்டாகுமடியுமையினால் வாசியில்லாக்காசபடி பெற்றுவநதார்வாகீசா.

(இ-ள்.) ஈசாமிழலையிறையவாபால்—மிழலைநாதராகிய சிவபிரானிடத்து, இமய ப்பாவைநிருமூலைப்பால்—உமையமமையினது திருமூலைப்பாலை, தேசமுய்யவுண்டவா தாம்—உலகத்தாரீடே உண்டருளிய ஆளுடையபின்னையா; திருமாமகனாராதலினால்— திருக்குமாரராதலின, காசவாசியுடன்பெற்றார்—வட்டத்துடன் படிக்காசைப்பெற்றார்;

கைத்தொண்டாகுமடியினால்=திருமேனிவருந்தக் கைத்தொண்டுசெய்யும் அடிமை தன்மையினால், வாசீசர்வாசியில்லாக்காசுபடிபெற்றுவந்தார்=வாசீசமுனிவர் வாசியில்லாத படிக்காசைப்பெற்றுவந்தார்.—எ.று.

இதனால் திருமேனிவருந்தக் கைத்தொண்டுசெய்தலும் திருமேனிவருந்தாது மகனானும் பெருந்தன்மையோடிருந்தலுமாகிய வேறுபாடுவிளக்கிய வாசியினும் வாசியின்றியும் மிழலநாதர் கொடுத்தனனென்கொள்க. (உசு௦)

ஆறுசடைமேலணிந்தருளு மண்ணல்வைத்தபடிக்காசா
வீரிலாதபொருளுடைய விருவருடைய திருமடங்கள்
சோறுநாளுந்தொண்டர்மகிழ்ந துண்ணவுண்ணத்தொலையாதே
யேறுபெருமைபுவிபோற்ற விற்புற்றிருக்குமநாளில்.

(இ-ள்.) ஆறுசடைமேலணிந்தருளும்=கங்காநதியைத் திருமுடியின்மேல் தரித்தருளும், அண்ணல்வைத்தபடிக்காசால்=சிவபிரான் வைத்தருளிய படிக்காசினால்; ஈரிலாதபொருளுடைய=குறையாத சம்பத்தையுடைய, இருவருடைய திருமடங்கள்=ஆளுடைய பின்னையார் திருநாவுக்கரசர் என்னும் இவ்விருவர்களது திருமடங்களில்; சோறுநாளுந்தொண்டர்மகிழ்ந்துண்ணவுண்ணத்தொலையாது=சோற்றை நாள்தோறும் அடியார்கள் மகிழ்ந்து திருவமுதுசெய்யுந்தோறும் குறையாமல், ஏறுபெருமைபுவிபோற்ற=வளரும்பெருமையை உலகத்தார் புகழும்படி, இன்புற்றிருக்குமநாளில்=இன்ப மடைந்திருக்கும் அந்தநாளில்.—எ.று. ஏ-அசை. (உசுக.)

காலந்தவறுதீராதெங்கும் கலிவான் பொழிந்த புனல் கலந்து
ஞாலமெல்லாங்குளிராதுங்கி யுணவுபெருகிறவஞ்சிறப்ப
மூலவன்பரிருவர்களு மொழிமாலையுடைய பலசாத்தி
நீலகண்டருறைபதிகள் பிறவும் வணங்குகிறீர்வற்றார்.

(இ-ள்.) காலந்தவறுதீர்த்து=காலவேறுபாடொழிந்து; எங்கும்கலிவான் பொழிந்த புனல் கலந்து=எவ்விடத்தும் ஒலியையுடைய மேகங்கள் பொழிந்து நீராணதுகூடி; ஞாலமெல்லாங்குளிராதுங்கி=நாடுமுழுதும் குளிராது, உணவுபெருகிறவஞ்சிறப்ப=உணவுக்குரிய தானியங்கள் விளைந்துவளமோங்க, மூலவன்பரிருவர்களும்=அன்புக்குக் காரணமான அவ்விருவர்களும்; மொழிமாலையும் பலசாத்தி=பல திருப்பதிகமாலையும் சாத்தி; நீலகண்டருறைபதிகள் பிறவும்=சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகள் பிறவற்றையும், வணங்குகிறீர்வற்றார்=வணங்கும்படி. நினைத்தார்கள்.—எ.று.

இவ்விரண்டும் குளகம். (உசுஉ)

வாய்ந்தமிழ்லாமாமணியை வணங்கிப் பிரியாவிடைகொண்டு
பூததன்புனல் சூழ்வாஞ்சியத்திற் றங்கிப்புனிதாவான்பதிக
ளையந்தவன்பினுளிறைஞ்சி யிசைவண்டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத்திருமறைக்கா டெல்லையிலாச்சீர்த்தியினர்.

(இ-ள்.) வாய்ந்தமிழ்லாமாமணியை வணங்கி=திருவீழியிலையில வீற்றிருந்தருளும் சிவபிரானை வணங்கி, பிரியாவிடைகொண்டு=நீங்காத விடையைப்பெற்றுக்கொண்டு; பூததன்புனல் சூழ்வாஞ்சியத்திற்றங்கி=மலர்களையுடைய குளிர்த்தீர் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருந்து, புனிதர் வாழ்பதிகளையந்தவன்பினுளிறைஞ்சி=சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகள் பலவற்றையும் உள்ளத்துக்கலந்த போன்போடு

வணங்கி, இசைவண்டமிழ்கள் புனைந்துபோய்—இசையோடுகூடிய வனவிய தமிழ்ப்பதி
கங்களைப் பாடிப்போய்; எல்லையில்லாச்சீர்த்தியினர்—வரம்பிகந்த புகழையுடைய அவ்
வீருவரும், செல்வத்திருமறைக்காடுசேர்ந்தார்—செல்வம் நிறைந்த திருமறைக்காட்டை
யடைந்தார்கள்.—எறு. (உசுரு)

மன்றல்விரவுமலர்ப்புன்னை மணஞ்சூழ்சோலையுப்பளத்தின்
முன்றிரோறுஞ்சிறுமடவாரா முத்தங்கொழிக்குமறைக்காட்டுக்
குன்றவில்லியார்மகிழ்ந்த கோயில்புகுநதுவலங்கொண்டு
சென்றுசேர்ந்தார்தென்புகலிக கோவுமரசுநதிருமுன்பு.

(இ-ள்.) மன்றல்விரவுமலர்ப்புன்னை—வாசனைவீசுகின்ற மலர்களையுடைய புன்
னைமரங்களையும், மணஞ்சூழ்சோலையுப்பளத்தின்—மணங்கமழ்கின்ற பிறசோலைகளையுமு
டைய கழிநிலத்தின்; முன்றிரோறுஞ்சிறுமடவாராமுத்தங்கொழிக்கும்—முற்றங்கள்தோ
றும் சிறியபரதவச்சிறுமிகள் முத்தைக்கொழித்து விளையாடும், மறைக்காட்டுக்குன்றவி
ல்லியார்மகிழ்ந்த—திருமறைக்காட்டில் சிவபிரான் வீற்றிருந்தருளும், கோயில்புகுநது
வலங்கொண்டு—கோயிலிற்சென்று வலமாகவந்து, தென்புகலிகோவுமரசம்—ஆளுடை
யபிள்ளையாரும் ஆண்டவரசும், திருமுன்புசென்றுசேர்ந்தார்—சந்தியிற் சென்றார்கள்.

பரவையோதக்கழிக்கான்ற பாங்குநெருங்குமபதியி னுடைய
லரவச்சடையநதனனா யகிலமறைகளர்ச்சனைசெய்
தூரவக்கதவந்திருக்காப்புச் செய்தவநாண்முதலிநான்
வரையுமடைத்தேநிற்கின்ற மணிநீள்வாயில்வணங்குவார்.

(இ-ள்.) பரவையோதக்கழிக்கான்றபாங்கு—கடலின் பெருக்கையுடைய கழிநி
லத்தில், நெருங்குமபதியில்—அடுத்திருக்கும் அதனிருப்பதியில் வீற்றிருந்தருளும்; அர
வச்சடையநதனனா—பாம்பையணிந்த சடையையுடைய சிவபிரான், அகிலமறை
களர்ச்சனைசெய்து—நான்குவேதங்களும் பூசித்து, உரவக்கதவந்திருக்காப்புச்செய்த—
வலியகதவைத் திருக்காப்புச்செய்த, அந்நான்முதலிநான்வரையும்—அந்தநான்முதல்
இந்தநாளளவும், அடைத்தேநிற்கின்ற—அடைத்திருக்கின்ற, மணிநீள்வாயில்வணங்கு
வார்—அழகிய திருவாயிலை வணங்குவாராயினுள்.—எறு. (உசுரு)

தொல்லைவேதநதிருக்காப்புச் செய்தவாயிற்றொடர்வகற்ற
வல்லவனபரணையாமை மருங்கோவாயில்வழியெய்தி
யல்லறீர்ப்பாரதமையருசசிப பாகடொழுவாராமபடி கண்
டெல்லையில்லாப்பெருமபுகழா ரிதனையவகுக்கேட்டநிதார்.

(இ-ள்.) தொல்லைவேதநதிருக்காப்புச்செய்தவாயிற்றொடர்வகற்ற—பழயவேத
ங்கள் திருக்காப்பிட்ட திருவாயின் பிணிபைபத்திற்க்க, வல்லவனபரணையாமை—
வல்லமையுடைய அடியார்கள் வராமையால், மருங்கோவாயில்வழியெய்தி—அதன்
தென்பாலிட்ட ஓர்வாயிலின் வழியேசென்று, அல்லறீர்ப்பாரதமையருச்சிபபார்கடொ
ழுவாராமபடி கண்டு—பிறவித்துன்பத்தை நீக்கியருளும் சிவபிரனைப் பூசிப்பார்களா
யும் வணங்குவாராயு மிருக்குமுறைமையைக்கண்டு; எல்லையில்லாப்பெருமபுகழாரித
னையங்குடேட்டறிந்தார்—அளவுபடாத பெரும்புகழினையுடைய ஆளுடையபிள்ளையாரும்
வாசேமுனிவரும் இச்செய்கியை அங்குள்ளாளை யாதென்று வினவியறிந்தார்கள்.—எறு.

ஆங்கப்படியையறிந்தருளி யாழித்தோணிபுரத்தரசு
ரோங்கும்வேதமருச்சனைசெ யுமபரிரானையுள்புக்குத்

தேங்காதிருவோநேரிதைஞ்சத் திருமுன்கதவநதிருக்காப்பு
நீங்கப்பாடுமப்பரென நீடுந்திருநாவுக்கரசா.

(இ-ள்.) ஆங்கப்படியையறிந்தருளி=அவ்விடத்து வேதம் திருக்காப்பிட்ட
செய்தியையறிந்து, ஆழித்தோணிபுரத்தரசா=கடலினகண மிதந்த சீகாழியில் வீற்றிருந்
தருளும் ஆளுடையபிள்ளையா, ஒங்குமவேதமுச்சேனசெயும்பாபிராணை=உயர்ந்த வேத
ங்கள் பூசைசெய்த சிவபிராணை, உள்புக்குத்தேங்காதிருவோநேரிதைஞ்ச=திருவாயிலி
னுள்ளே புகுந்து வருந்தாது இருவோரும் நேரோவணவகும்படி, திருமுன்கதவநதிருக்
காப்புநீங்கப்பாடுமப்பரென=திருமுன்னேநின்று திருக்கதவம் திருக்காப்பு நீங்குமபடி.
அப்போ பாடுவீனென்றருளிச்செய்ய, நீடுந்திருநாவுக்கரசர்=உயர்ந்த வாசீமுனிவர். (1)

உண்ணீர்மையினற்பிள்ளையா நுரைசெய்தருளவதனலே
பண்ணினேருமொழியாளென் மெடுததுபாடப்பயன யுறுப்பான்
‘மெண்ணீரணிநதாரதிருக்காப்பு நீக்கததாழககத்திருக்கடைக்காப
பெண்ணீரிர்க்கமில்லீரே யென யுபாடியிறைஞ்சதலும்.

(இ-ள்) உண்ணீர்மையினற்பிள்ளையார்=திருவுள்ளத்துக்கலந்த பேரன்பினால்
ஆளுடையபிள்ளையார்; உரைசெய்தருளவதனல்=அருளிச்செய்ய அவர் கட்டினாயால்,
பண்ணினேருமொழியாளென்மெடுததுபாட=பண்ணினேரு மொழியாளென்று முத
லெடுத்தித் திருப்பதிகத்தைப்பாடியருள; பயன்றுப்பான்=வாசீமுனிவர் ஓபயன்
யடையும்பொருட்டு, தெண்ணீரணிநதார் திருக்காப்புநீக்கத்தாழகக=தெளிவான கவ
கைநதியைத்தரித்த சிவபிரான் திருக்கதவந்திருக்காப்பு நீக்குதலுக்குச் சிறிதுகாலம் நீட்
டிக்கச்செய்ய, எண்ணீரிர்க்கமில்லீரேயென்று=அதனால் யாம் பாடுதலைக் கருதீ இரக்
கமில்லீரென்று; திருக்கடைக்காப்புப்பாடியிறைஞ்சதலும்=திருக்கடைக்காப்புப்பாடி
வணங்குதலும்.—எ-று. ஏ-அசை.

சிவபிரான், ஆளுடையபிள்ளையார் தொண்டின்மேன்மை விளக்குங்காரணமாக
ஒரு திருப்பாட்டில் அடைத்தல திருவாய்மூருக்கு வரசசொல்லி வழிகாட்டிமுனசெ
ன்று மறைதல் முதலியன இவர்பயன்கருதிச்செய்தலில் பயனறுயத்தலாயிற்று. (உசுஅ)

திருமறைக்காடு திருக்குறுந்தொலை.

திருச்சிறுமப்பலம்.

ஓதமால்கடல்பர விடியல்கெல்லா

மாதரார்வலங்கொண்மறைக்காடாகை

காதல்செய்துகருதபபடுமவா

பாதமேத்தப்பறையுருமபாவமே.

(க)

பூக்குருதாழைபுறணியருகெலா

மாக்கருதாநுடைமாமறைக்காடரோ

ஆர்க்குங்காண்பரியாரடி யார்தமமை

நோக்கிக்காண்பது நாமபணிசெய்யிலே.

(உ)

புன்னைநாழல்புறணியருகெலா

மன்னினாவலங்கொண்மறைக்காடரோ

வன்னமென்னடையாளையோபாகமாச்

சின்னவேடமுக்கப்பதுசெல்வமே.

(ஈ)

அட்டமா மலர்சூடியடம்பொடு

வட்டப்புன் சடைமாமறைக்காடரோ

நட்டமாடியுநான் மறைபாடியு

மிட்டமாகவிருக்குமிடமதே.

(ச)

நெய்தலாம்பல்நிறைவயல்கூழ்த்தரு

மெய்யினாவலங்கொள்மறைக்காடரோ

தையல்பாகங்கொண்டாகவாபுன்சடைப்

பைதல்வெண்பிறைபாமபுடன் வைப்பதே.

(ரு)

துஞ்சுமபோது நதுயினின்றுயேத்துவார்

வஞ்சின் நிவலங்கொள்மறைக்காடரோ

பஞ்சின் மெல்லடிப்பாவைபவிகொணர்ந்

தஞ்சிநிற்பதுமைந்தலைநாகமே.

(சு)

வீண்ணுளார்விருமபியெதிர்கொள்ளவே

மண்ணுளார்வணங்குமமறைக்காடரோ

கண்ணினாலுமைக்காணக்கதவினைத்

திண்ணமாகத் திறந்தருள்செய்மமினே.

(எ)

திருவினார்செல்வமல்குவிழாவணி

மருவினார்வலங்கொண்மறைக்காடரோ

வுருவினாளுமையானையோபாகமாய்

மருவினாய்கங்கையைச்சென்னிதன்னிலே.

(அ)

சங்குவநதலைகருநதடங்கானல்வாய்

வங்கமாவலங்கொண்மறைக்காடரோ

கங்கைசெஞ்சடைவைப்பதுமன்றியே

யங்கையில்லனலேநதலழகிதே.

(ஊ)

குறைக்காட்டான்விட்டகோகுத்தமாமலை

யிறைக்காட்டியெடுத்தான்றலையீரைநது

மறைக்காட்டானிறையூன்றலும்வாய்விட்டா

னிறைக்காட்டாயெம்பிரானுனையேத்தவே.

(க0)

திருச்சிற்றம்பலம்.

திருமறைக்காடு - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

பண்ணினோமொழி யாளுமைபங்கரோ

மண்ணினாவலஞ் செய்மறைக்காடரோ

கண்ணினாலுமைக் காணக்கதவினைத்

திண்ணமாகத் திறந்தருள்செய்மமினே.

(க)

நாண்டுசெஞ்சடை யாகத்துளீசரோ

மூண்டகாமுகி வின்முறிக்கண்டரோ

வாண்டுபொண்டரீ ரோயருள்செய்திடும்

ரீண்டமாகதத வின்வலிநீகருமே.

(உ)

அட்டமூர்த்திய தாகியவப்பரோ
துட்டாவான்புரஞ் சுட்டசுவண்டரோ
பட்டங்கட்டிய சென்னிப்பரமரோ
சுட்டவிக்கதவந திறப்பிம்மினே. (க)

அரியநான்மறை யோதியநாவரோ
பெரியவான்புரஞ் சுட்டசுவண்டரோ
விரிகொள்கோவண வாடைவிருத்தரோ
பெரியவான்கத வமபிரிவிக்கவே. (ச)

மலையில்லீழருக்கும் மறைக்காடரோ
கலைகள்வந்திறைஞ் சுங்கழலேத்தரோ
விலையில்மாமணி வண்ணவுருவரோ
தொலைவிலாகத வநதுணைநீக்குமே. (டு)

பூக்குந்தாழை புறணியருகெலா
மாக்குந்தண்பொழில் சூழ்மறைக்காடரோ
ஆர்க்குங்காண்பரி யீரடிகேளுமை
நோக்கிக்காணக் கதவைத்திறவுமே. (சு)

வெந்தவெண்பொடிப் பூசுமவிகிர்தரோ
வந்தமில்லி யணிமறைக்காடரோ
எந்தைநீயடியார் வந்திறைஞ்சிட
விநதமாக்கத வமபிணிநீக்குமே. (ஏ)


ஆறுசூடு மணிமறைக்காடரோ
கூறுமாதுமைக் கீந்தகுழகரோ
ஏறதேறிய வெம்பெருமானிநத
மாறிலாக்கத வமவலிநீக்குமே. (அ)

சுண்ணவெண்பொடிப் பூசுஞ்சுவண்டரோ
பண்ணியேறுகந தேறுமபரமரோ
வண்ணலாதி யணிமறைக்காடரோ
திண்ணமாக்கத வந்திறப்பிமமினே. (ஈ)

அரக்களைவிர லாலடர்த்திட்டநீ
நிரக்கமொன்றிலீ ரெம்பெருமானிரோ
சுரக்கும்புன்னைகள் சூழ்மறைக்காடரோ
*சரக்கவிக்கத வந்திறப்பிமமினே. (கௌ)

திருச்சிறம்பலம்.

சுவாமிபெயர்-மறைக்காட்டிசர், தேவியார்-யாழைப்பழித்தநாடிகி.



அப்பக்கவாமினும் திருஞானசம்பந்தசுவாமிகளும் இராமநாதசுவாமிநாதர் இவ்வழித்தூங்காத்திலேட்ட கதவை நிறக்கப்படுகிறோம் தூம்பட்ட
 ஞானசம்பந்தசுவாமிகள் திருநாவுக்கரசுவாமிகளை வேண்டி அவர் பதிகமொழிந்திறந்தனா

வேதவனத்தின்மெய்ப்பொருளி ன்ருளில் விளங்குமணிக்கதவங்
காதலன்பர்முன்புதிருக் காப்புநீங்கக்கலைமொழிக்கு
நாதர்ஞானமுனிவருடன் ரெழுதுவிழுந்தாராலத்தா
ளோதவொலியின்மிக்கெழுந்ததுமபராபபுமறையொலியும்.

(இ-ள்.) வேதவனத்தின்மெய்ப்பொருளினருளில்=திரும்பைக்காட்டில் வீற்றி
ருந்தருளும் சிவபிரான் திருவருளினால்; விளங்குமணிக்கதவம்=விளக்கமான மணிகள்
முத்திய திருக்கதமானது; - காதலன்பர்முன்பு திருக்காப்புநீங்க=பேரன்பையுடைய
திருவடியார் முன்பு திருக்காப்புத்திருக்க, கலைமொழிக்குகாதர்ஞானமுனிவருடன்தொ
ழுதுவிழுந்தார்=எல்லா தூற்பொருளுக்கும் முதல்வராகிய ஆளுடையபிள்ளையார் வாஜீ
சமுனிவரோடு நிலமுறவிழுந்து வணங்கினார், ஞாலத்தின் உம்பரார்ப்புமறையொலி
யும்=நிலவுககத்துள் தேவர்கள் வாழ்த்தும் ஆரவாரமும் வேதங்களியல்பாயொலிக்கு
மொலியும், ஓதவொலியின்மிக்கெழுந்தது=கடலொலியினும் அதிகமாகக்கிளர்ந்தது ()

அன்பரீட்டங்களிசிறப்ப வான்டவரசஞ்சிவக்கன்று
மின்பவெள்ளத்திடைமூழ்கி யெழுந்துள்புகுந்ததம்பெருமான்
முன்புபணிந்துபோற்றிசைத்துப் பரவிமொழிமலைகள்பாடி.
யென்புகளையவுள்ளருகி யிறைஞ்சியரிதிற்புறத்தணைந்தாரா.

(இ-ள்.) அன்பரீட்டங்களிசிறப்ப=அடியார்கூட்டம் மகிழ்ச்சி மிக்கூர; ஆண்
டவரசஞ்சிவக்கன்றும்=வாஜீசமுனிவரும் ஆளுடையபிள்ளையாரும், இன்பவெள்ளத்தி
டைமூழ்கியெழுந்து=பேரானந்தவெள்ளத்தில் முழுகி எழுந்து, உள்புகுந்து=ஆலயத்தி
னுள் புகுந்து; தம்பெருமான்முன்புபணிந்துபோற்றிசைத்து=தமது முதல்வராகிய சிவ
பிரான் திருமுன்பு வணங்கித்துதித்து, மொழிமலைகள்பரவிப்பாடி=திருப்பதிகமலை
களைப் புகழ்ந்துபாடி; என்புகளையவுள்ளருகியிறைஞ்சி=எலும்பு நெக்குருகும்படி திரு
வுள்ளங்களிந்து வணங்கிக்கொண்டு, அரிதிற்புறத்தணைந்தாரா=பிரிவாற்றாமையோடு
புறம்பே எழுந்தருளினார்கள்.-எறு.

தொழுது விழுந்தாளை முற்செய்யுளிற் கூறினமையின் ஈண்டு எழுந்து என்ற
தற்கு வணங்கியபின் எழுந்து என்று பொருள்கொள்க. (உஎ௦)

புறம்புநின்றவாஜீசர் புனிதருளாலிக்கதவங்
திறந்துமடைத்துஞ்செல்லுநெறி திருந்தமீலையாடிருமுலையிற் தய
தறந்தஞானங்குழைத்தமுது செய்தபுகலிக்கவுணியனா
நிறைந்தகதவமடைக்கும்வகை நீரும்பாடியருளுமென.

(இ-ள்.) புறம்புநின்றவாஜீசர்=திருவாயிலின் புறம்பேநின்ற வாஜீசமுனிவர்,
புனிதருளாலிக்கதவம்=சிவபிரான் திருவருளால் இத்திருக்கதவம், திறந்துமடைத்து
ஞ்செல்லுநெறிதிருந்தது=நாடோறும் திறந்தும் அடைத்துமவரும் முறைமை வழக்கமா
ம்படி; மலையாடிருமுலையிற் தறந்தஞானங்குழைத்து=பார்ப்பதியாரது திருமுலையின்
றும் தறந்த பாலோடு சிவஞானத்தைச்சேர்த்து; அமுதுசெய்தபுகலிக்கவுணியனா=அமு
துசெய்தருளிய ஆளுடையபிள்ளையானா; நிறைந்தகதவமடைக்கும்வகை=நிறைவான
திருக்கதவம் அடைக்கும்வண்ணம்; - நீரும்பாடியருளுமென=தேவரும் பாடியருளு
மென்று சொல்ல. -எறு. (உஎ௧)

சண்பையாளுந்தமிழ்விடரகர் தாமுந்திருநாவுக்கரசர்
புண்பின்மொழிந்தவுணாகொண்டு பதிகம்பாடுமவ்வளவீர்
கண்பொற்பமைந்ததுதற்காள கண்டாருளாற்கடிதுடனே
திண்பொந்தவருகிருக்காபுச் செய்ததெடுத்ததிருபாட்டில்.

(இ-ள்.) சண்பையாளுந்தமிழ்விடரகர்தாமும்=சீகாழித்திருப்பதிக்கு முதல்வராகிய ஆளுடையபிள்ளையாரும், திருநாவுக்கரசாபண்பின்மொழிந்தவுணாகொண்டு=வாசீசமுனிவர் பண்போடருளிய திருவாக்கைகொண்டு, பதிகம்பாடுமவ்வளவில்=திருப்பதி கத்தை யருளிச்செய்யுங்கால், கண்பொற்பமைந்ததுதற்காளகண்டாருளால்=கண்ணினால் அழகைந்த துதலையுடைய நீலகண்டராகிய சிவபிரான் திருவருளினால்; எடுத்த திருபாட்டில்=முதலில் அருளிய திருப்பாட்டிலே, கடிதுடனே திண்பொற்கவந்திருக்காப்புச்செய்தது=விடாந்து உடனே திண்ணிய பொன்மயமான திருக்கதவமானது திருக்காப்புச்செய்யப்பட்டது.—எ-று. (உஎஉ)

அதுகண்டெடையபிள்ளையார் தாமுமாண்டவரசமகிழ்த்
திதுநம்பெருமானருள்செய்யப் பெற்றோமென்றங்கிறைஞ்சியபின்
பதிகநிரமப்பிள்ளையார் பாடித்தொழுதுபணிவுற்றார்
எதிர்பொற்றிருவாயிலின்வழக்க மென்றுநிகழ்ச்சியெய்தியதால்.

(இ-ள்.) அதுகண்டெடையபிள்ளையார்தாமும்=அதைக்கண்டு ஆளுடையபிள்ளையாரும்; ஆண்டவரசமகிழ்தது=வாசீசமுனிவரும் மகிழ்ச்சியடைந்து; இதுநம்பெருமானருள்செய்யப்பெற்றோமென்று=இப்பேற்றை நமது சிவபிரான் அருள்செய்யும்படி பெற்றுக்கொண்டோமென்று; அங்கிறைஞ்சியபின்=அவ்விடத்து வணங்கியபின்பு, பதிகநிரமப்பிள்ளையார்பாடி=பதிகமுழுதும் ஆளுடையபிள்ளையார் பாடியருளி; தொழுதுபணிவுற்றார்=தொழுது வணங்கினார்; எதிர்பொற்றிருவாயிலின்வழக்கம்=எதிரிலுள்ள திருவாயிலின் முன்னேசென்று மீளும் வழக்கம்; என்றுநிகழ்ச்சியெய்தியது=எந்நாளும் நடந்துவந்தது.—எ-று ஆல்-அசை.

முன் உண்ணீரமையினற் பிள்ளையாருளாசெய்தருள என்றதனாலும் பின் சண்பையாளுந்தமிழ்விடரகர் என்னும் செய்யுளில் நாவுக்கரசா பண்பின்மொழிந்த வுணாகொண்டு என்றதனாலும் இவ்விருவரும் திருவுள்ளக்கலப்புடையாடொன்பது பெறப்படும். அவ்வாறாகப் பிள்ளையார் திருத்தொண்டைச் சிறப்பிக்குங்கருத்தால் பிரானார் கருத்தில் சிறிது வேற்றுமை யிருந்ததெனக்கொள்க. பிரானார்க்கு வேற்றுமைகாட்டுங் கருத்துண்மை அரிதிற்திறக்க என்னும் செய்யுளிற்காண்க. எதிர்பொற்றிருவாயிலின் வழக்கம் என்றதனால் முதற்பிரகாரத்தின் சந்திவிவாயில் அடைக்கப்பட்டிருந்ததென்றும் அதனையே திறக்கவும் அடைக்கவும் பாடினொன்றுங்கொள்க. அடைத்திருக்குங்கால் தெற்குமகிலில் ஓர்வாயில் சோழராஜனால் விடப்பட்டு வழங்கிவந்ததென்று அத்தலத்தில் ஐதிகமாகக்கூறுவர். (உஎங்)

அங்குநிகழ்த்தவச்செயல்கண் டடியாரெல்லாமதிரியித்துப்
பொங்குபுளகமெய்திடமெய் பொழியுங்கண்ணீர்பரத்தியிய
எங்குநிகரொன்றில்லாத விருவர்பாதயிறைஞ்சினார்
நங்கள்புகலிப்பெருந்தகையு மரசுமடத்தினண்ணியபின்.

(இ-ள்.) அங்குநிகழ்த்தவச்செயல்கண்டு=அவ்விடத்து நிகழ்ந்த அரிய செயல்கையைப்பார்த்து, அடியாடெல்லாமதிரியித்து=அடியவர்களெல்லாம் அநிசயித்து; பொங்கு

புளகமெய்திடம்=மிகக் கடியர்க்குச்சுண்டாக, மெய்பொழியுங்கண்ணீர் பரந்திழியு=திருமேனியில் சொரியும் ஆனந்தகண்ணீர் ஆரூயப்பெருகு; எங்குநிகரொன்றில்லாத்=எவ்விடத்தும் தமக்கு நிகராக ஒருபொருளையும் எடுத்துக்கூறப்படாத, இருவர்பாதமிறைஞ்சிறுநீர்=அவ்விருவா திருவடிகளையும் வணங்கினார்கள், நங்கன்புகலிப்பெருந்தகையும் அரசுமடத்தினண்ணிப்பின்=நமது ஆளுடையபின்னையாரும் ஆண்டவரசும திருமடத்திற்குச் சென்றபின்பு.—எ-று. (௨௭௪)

அரிதிற்றிறக்கத்தாமபாட வடைக்கவவர்பாடியவெளிமை
கருதிநம்பாதிருவுள்ள மறியாதயர்ந்தேனெனக்கவன்று
பெரிதுமஞ்சித்திருமடத்தி லொருபாலடைநதுபேழ்கணித்து
மருவுமுணர்விறுயில்கொண்டா வாய்மைதிறம்பாவாசோ.

(இ-ள்.) அரிதிற்றிறக்கத்தாமபாட=தாம பாடுங்கால் கதவும் அரிதிற்றிறக்கவும்; அவரடைக்கப்பாடியவெளிமைகருதி=ஆளுடையபின்னையார் அதை அடைக்கப்பாடிய எளிமையைக்கருதி, நம்பாதிருவுள்ளமறியாதயர்ந்தேனெனக்கவன்று=சிவபிரான் திருவுள்ளம் இவ்வாறென்றறிபாமல் இயற்றினேனென்று கவலையுற்று, பெரிதுமஞ்சி=தம்பிழைக்கு மிகவும் பயந்தது, திருமடத்திலொருபாலடைநது=திருமடத்தின் ஓராகுதியிலிருந்து, பேழ்கணித்தமருவுமுணர்விறுயில்கொண்டா=தம்பிழைகுறித்துச் சிந்தித்து அப்பொழுதுநிகழ்ந்த அறிதுயில்செய்தா, வாய்மைதிறம்பாவாசோ=உண்மைநிலையில் வழாத வாசேமுனிவா.—எ-று

அரிதிற்றிறக்கத்தாமபாட எனனுங்கால திறக்கத்தாம் அரிதிற்பாட எனக்கொண்டு கூட்டியுரைத்தலுமொன்று அரிதிற்றிறத்தல இரக்கமொன்றிலீனென வருந்திப்பாடத்திறத்தல நம்பாதிருவுள்ளமறியாமமை=இக்காரணத்தால பின்னையார் திறக்கத்தாம் அடைக்கவேண்டுமென்னும் முறைமை யறியாமை, அயாதல்=செய்தல், பெரிதுமஞ்சுதல்=அப்பிழைகாரணத்தால் அச்சமுதல், பேழ்கணித்தல=தம்பிழைக்கருதச்சிந்தித்தல. “பிற்பானினு பேழ்கணித்தாற பெறுதற்கரியனபெமமானே” என்னும் திருவாசகத்தானுமுணாக உணர்விறுயில்=அறிதுயில், யோகரித்தினாயெனினுமமையும். இவ்விரண்டுக்குளகம். (௨௭௫)

மன்னுஞ்செல்வமறைக்காட்டு மணியின்பாதமனத்தின்க
ணுன்னித்துயிலும்பொழுதின்க ணுமையோர்பாகமுடையவாதாம்
பொன்னின்மேனியெவண்ணீறு புனைந்தகோலப்பொலிவெனொரு
துன்னியவாகருவாய்மூரி விருப்போநகொடாவாவென்றா.

(இ-ள்) மன்னுஞ்செல்வமறைக்காட்டுமணியின்பாதம்=நிலைபெற்ற செல்வம் நிறைந்த வேதாரணியத்தில எழுந்தருளியிருக்கும் மணவாளேசரரது திருவடிகளை, மனத்தின்கணுன்னித்துயிலும்பொழுதின்கணு=மனதில் தியானித்து அறிதுயில்செய்யும் சமயத்து, உமையோபாகமுடையவர்தாம்=உமாதேவியை ஓர்பாகத்தொடைய சிவபிரான், பொன்னின்மேனி=பொனபோலும் திருமேனியினிடத்து; வெண்ணீறுபுனைந்த=வெள்ளிய விபூதியணிந்த, கோலப்பொலிவெனொடுத்துன்னி=திருக்கோலப் பொலிவோடெழுந்தருளி; அவர்க்குவாய்மூரிலிருப்போம்=அவ்வாசேமுனிவர்க்குத் திருவாய்மூரில் வீற்றிருந்தருளுவோம், தொடரவாவென்றா=நம்மைப் பின்தொடர்ந்துவாவென்றருளிக்கெய்தா.—எ-று. (௨௭௬)

போதநிகழ்வாவென்று போனொன்கொலெனப்பாடி
ய்தேம்பெருமானருளாகில் யானுமபோவேனென்றெழுந்த

பாடிப்பெற்ற பரிசில்பழங்காசு
வாடவாட்டர் தவிர்ப்பாரவரைப்போற்
றேடிக்கொண்டு திருவாய்மூர்க்கேயென
வோடிப்போந்திங் கொளித்தவாறென்கொலோ. (எ)

திறக்கப்பாடிய வெண்ணினுஞ்செநதமி
முறைக்கப்பாடி யடைபபித்தாருநினரா
மறைக்கவல்லரோ தமமைத்திருவாய்மூர்ப்
பிறைக்கொள்செஞ்சடை யாரிவாபிததரோ. (அ)

தனக்கேழுமை தவிர்கென்றுவேண்டினு
நினைத்தெனபொய்ககருள் செய்திநினமல
னெனக்கேவந்தென வாய்மூருக்கேயெனாப்
புனற்கேபோற்கோயில் புககதுமபொய்கொலோ. (க)

தீண்டற்கரிய திருஉடியொன்றினால்
மீண்டற்குமபிதித் தாராககன்றனை
வேண்டிக்கொண்டேன்றிரு வாய்மூர்விளக்கினைத்
துண்டிக்கொள்வனா நென்றலுந்தோன்றுமே. (க௦)

திருச்சிற்றம்பலம்.

இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்-வாய்மூர்சுவரா, தேவியார்-பாவினுன்மொழியம்மை.

சீராரபதியினின்றெழுந்த செல்லுந்திருநாவுக்கரசு
ராராவனபிலாரமுத முண்ணவெய்தாவாரேபோ
னீராராசடையாரொழுந்தருள் நெழுதுபின்புசெல்லுவ.
பேராளனாமுன்றொடாதணையப் பெறுவாரொய்தப்பெற்றிலரால்.

(இ-ள்) சீராரபதியினின்றெழுந்த=சிறப்படுத்திய திருமறைக்காட்டினின்று நீங்கி, செல்லுந்திருநாவுக்கரசர்=செல்லாநின்ற வாக்கேழுமனினா, ஆராவனபிலாரமுதம்=அடங்காத அன்பினால்நிறைந்த அமுதம்கிடைத்தும்; உண்ணவெய்தாவாரேபோல்=தாம் அதனை உண்ணப்பெறாததுபோல, நீராராசடையாரொழுந்தருள்=கவகைநீர் தங்கிய சடைமுடியையுடைய சிவபிரானமுன்னே எழுந்தருள்; நெழுதுபின்புசெல்லுவவர்=நெடுந்தூரம் பின்தொடராத செல்லுகின்ற அவர், பேராளனாமுன்றொடாந்து=தாம் முதற்கடவுளென்னும் பெயருடைய சிவபிரான முன்னேதொடாந்து, அணையப் பெறுவாரொய்தப்பெற்றிலா=அணையப்பெற்றும் கிட்டப்பெறவில்லை. —எ-று.

ஆல்-அசை இவ்விரண்டிவருளகம். ச. மீ. த்திலேவந்து. (உஎஅ)

அன்னவண்ணமெழுந்தருளி யணித்தேகாட்சிகொடுப்பார்போற்
பொன்னின்கோயிலொன்றெனினோ காட்டியதனுட்புக்கருளத்
துன்னுந்தொண்டரமருங்கு விரைந்துதொடரப்போந்தபடி
மன்னுமபுகழிவள்ளலா தாமுங்கேட்டுவந்தணைந்தார்.

(இ-ள்) அன்னவண்ணமெழுந்தருளி=அவ்வாறு பின்தொடர்ந்தும் அந்
வண்ணம் எழுந்தருளி, அணித்தேகாட்சிகொடுப்பார்போல்=சமீபத்திலேயே

கொடுப்பவர்போல், பொன்னின்கோயிலொன்றெதிகொட்டி—பொன்மயமான ஓர் திருக்கோயிலை அவருக்குத் தோற்று வித்து, அதனுட்புகளுள்—அதனுள்ளே புகுந்தருள, தானுந்தொண்டா—மிகத் தொண்டையுடைய வாசீசமுனிவா; அமரருக்குவிரைந்து தொடரப்போந்தபடி—அவ்விடத்து விரைவாகச் சிவபிரானைப் பின்தொடர்ந்துபோனதை; மன்னுமபுகலிவள்ளலாதாமுங்கேட்டுவந்திணைந்தா—நிலைபெற்ற சீகாழிப்பதியில் அவதரித்த ஆளுடையபிள்ளையாரும் கேள்விபுற்று எழுந்தருளியவந்தா.—எ-று. (1)

அழைத்துக்கொடுபோதணியார்போற் காட்டிமறைந்தானவையாந்து
பிழைத்துச்செவ்வியறியாதே திறப்பித்தேனுக்கேயல்லலா
லுழைத்தாமொளித்தாற்கதவநதொண் டிறைக்கப்பாடியடைப்பித்த
தழைத்தமொழியாருப்பாலா தாமிங்கெப்பான்மறைவதென

பவந் (இ-ள்.) அழைத்துக்கொடுபோந்து—என்னை அழைத்துக்கொண்டுவந்து, அணியார்போற்காட்டிமறைந்தானவையாந்து—நெருங்கினவாபோறகாட்டிக் கரந்தருளினு னொன்றுவருந்தி, உழைத்தாமொளித்தால—அண்டி தாம் ஒளித்தருளினால், பிழைத்துச் செவ்வியறியாதேதிறப்பித்தேனுக்கேயல்லலா—பிழைப்பித்த திருவுள்ளக்கருத்து அறியாமல் திறப்பித்த அடியேனுக்கேயன்றி, கதவநதொண் டிறைக்கப்பாடி—திருக்கதவத்தை தந்தொண்டின்பெருமை விளங்கப்பாடி, அடைப்பித்ததழைத்தமொழியாருப்பாலா—ஒரு திருபாட்டில் அடைப்பித்த ஒங்கிய புகழையுடைய ஆளுடையபிள்ளையார் புறம்பே வருகின்றார், தாமிங்கெப்பான்மறைவதென—தாம் இவ்விடத்து எவ்வண்ணம் மறைவதெனறுசொல்லி —எ-று.

செவ்வியறியாதே திறப்பித்தேனென்றது பிள்ளையாராத் திறக்கச்செய்யாது தான் திறப்பித்த குற்றமுடைமை விளக்கியது. திருவுள்ளக்கருத்து ஆளுடையபிள்ளையாரே திறக்கவேண்டுமென்பது. அதுகாரணத்தானே காட்சிகொடுப்பதுபோல் வெளிப்பட்டு மறைந்து ஆளுடையபிள்ளையாருக்கு காட்சிகொடுத்தபிறகு காட்சிகொடுத்ததுமென்க.

மாடர்த்திருப்புகலி மனனரவாக்குமாலயனு

நேடியின்னங்காணாதா நேரோகாட்சிகொடுத்தருள

வாடல்கண்டுபணிந்தேத்தி யரசங்காணக்காட்டுதலும்

பாடவடியாரொன்றெடுத்தது பரமாதமமைப்பாடினா.

(இ-ள்.) மாடர்த்திருப்புகலிமன்னரவாக்கு—மாடங்களுயாந்த சீகாழியிலவதழுத்த ஆளுடையபிள்ளையாருக்கு, மாலயனுநேடியின்னங்காணாதா—திருமால் பிரமன் எனனும் இருவரும் அடியையும் முடியையும்தேடி இன்னும்காணாத சிவபிரான், நேரோகாட்சிகொடுத்தருள்—வெளிப்பட்டுத் தரிசனங்கொடுக்க, ஆடல்கண்டுபணிந்தேத்தி—அவரது திருக்கூத்தைத்தரிசித்து வணங்கித் துதித்து, அரசங்காணக்காட்டுதலும்—வாசீசமுனிவரும் தரிசிக்கும்படி பிள்ளையார்காட்டுதலும், பாடவடியாரொன்றெடுத்து—பாடவடியாரொன்று முதலெடுத்து, பரமாதமமைப்பாடினா—சிவபிரானைப் பாடியருளினார்.

இவ்விரண்டிங்குளகம்.

(உஅக)

திருவாய்மூர்-திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

பாடவடியார்பரவக்கண்டேன் பத்தர்கணங்கண்டேன்மொய்த்தபூத
மாடன்முழுவமதிரககண்டே னங்கையனல்கண்டேன் கங்கையானைக்[டேன்
கோடலரவாசடையிற்கண்டேன் கொக்கினிதழ்கண்டேன் கொன்றைகண்
வாடற்றலையொன்றுகையிற்கண்டேன் வாய்மூரடிகளைநான்கண்டவாறே.

பாலின் மொழியாளோர்பாதங்கண்டேன் பதினெண்கணமும்பயில
க்கண்டே, நீலகிரமுண்டகண்டங்கண்டே நெற்றிதுதல்கண்டேன் பெற்
றங்கண்டேன், காலேசுகதிராசெய்மதியங்கண்டேன் சரநதைருமுடிமேற்
றேன்றக்கண்டேன், மாலேச்சடையுமுடியுங்கண்டேன் வாய்முரடிகளேநா
ன்கண்டவாறே. (உ)

மண்ணைத்திகழ்நடமதாம வரைசிலம்பாக்கின் பராதங்கண்டேன்
விண்ணிற்றிகழுமுடியுங்கண்டேன் வேடம்பலவாஞ்சரிதைகண்டே
னண்ணிப்பிரியாமழுவுங்கண்டே னுலுமறையங்கமோதககண்டேன் [றே.
வண்ணப்பொலிநதிலங்குலோலங்கண்டேன் வாய்முரடிகளேநான்கண்டவா

விளைததபெருமபததிகூர்நின்று மெய்யடியார்தமவிருமபக்கண்
டேன், இளைக்குங்கதநாகமேனிகண்டே நெனபினகலநதிகழ்நதுதோனற
ககண்டேன், நிளைக்குநதிருமாபினைகண்டேன் சேனார்மதினமுன்றும
பொன்றவன்று, வளைததவரிசிலையுங்கையிறகண்டேன் வாய்முரடிகளேநா
ன்கண்டவாறே (ஃ)

கான்மறையுமபோதகத்தினுரிவைகண்டேன் காலிற்கழல்கண்டேன்
கரியின்றேல்கொண், னேமறையபபோாததவடிவுங்கண்டே னுளகமனம
வைத்த வுணாவுங்கண்டே, னான்மறையானோடுநெடியமாலு நண்ணிவரக
கண்டேனநின்னமாக, மானமறிதங்கையினமருவககண்டேன் வாய்முரடிக
களேநான்கண்டவாறே (ரு)

அடியாசிலம்பொலிகளார்ப்பக்கண்டேன் வவ்வாககேயிறதகருணைகண்டே
முடியார்சடைமேலரவமுழுகி முரிப்பிறைபோய்மறையககண்டேன் [ன்
கொடியாரதன்மேலிடவங்கண்டேன் கோவணமுங்குலாவககண்டேன்
வடியாருமுவினேவெல்கையிறகண்டேன் வாய்முரடிகளேநான்கண்டவாறே.

குழையாதிருத்தோடுகாதிருகண்டேன் கொககையுஞ்சச்சரியுங்
கொளககண்டே, விழையாபுரிதூல்வலத்தேகண்டே னேழிசையாழ்வி
ணைமுரலக்கண்டேன், மழையாசடைகண்டேன்றனமைகண்டேன் நக
கையொடுதாளங்கதங்கக்கண்டேன், மழையாதிருமிடறுமற்றுங்கண்டேன்
வாய்முரடிகளேநான்கண்டவாறே. (எ)

பொருந்தாதசெய்கைபொலியக்கண்டேன் போற்றிசைத்துவிண்ணோர்
புகழக்கண்டேன், பரிந்தாக்கருளுமபரிசுககண்டேன் பாராகிப்புனலாகி
நிற்கைகண்டேன், விருந்தாய்ப்பரந்தொகுதிக்கண்டேன் மெல்லியலுமவி
னாயகனுந்தோன்றககண்டேன், மருந்தாயப்பிணிதீர்குமாறுகண்டேன் வா
ய்முரடிகளேநான்கண்டவாறே. (அ)

மெய்யன்பராளுகருளுங்கண்டேன் வேடுவனாய்நின்றநிலையுங்கண்டேன்
கையம்பரணரித்தகாட்சிககண்டேன் கங்கணமும்ங்கைக்கனலுங்கண்டே
னையம்பலவாதிரியக்கண்டே னற்றவன்றன்வேளவியழித்தகருநது
வையம்பரவவிருத்தல்கண்டேன் வாய்முரடிகளேநான்கண்டவாறே. (ஊ)

கலங்கவிருவர்க்கமுலாய்நீண்ட காரணமுங்கண்டேன்கருவாய்நின் று
பலங்கடரித்துகருதப்புகுங்கண்டேன் பாடலொலியெலாகூடக்கண்டே
னிலங்கைத்தலைவனசிரங்கள்பத்து மிறுத்தவனுக்கிந்தபெருமைகண்டேன்
வலங்கைத்தலத்துள்ள லுங்கண்டேன் வாய்மூரடிகளைநான்கண்டவாமே.()

திருச்சிற்றம்பலம்.

பாடுந்தமிழ்மலைக்கொண்டு பரமாதாமுமெழுந்தருள
நீடுந்திருவாய்மூரடைநது நிலவுங்கோயில்வலஞ்செய்து
சூடுமபிறையாபெருந்தொண்டா தொழுதுபோற்றித்துதிசெய்து
நாடுங்காதல்வளராதோங்க நயந்தநகரிலுடனுறைந்தாரா.

(இ-ள்.) பாடுந்தமிழ்மலைக்கொண்டு—வாசீசமுனிவருளிய திருப்பதிகமாலே
யைச் சாதகிக்கொண்டு, பரமாதாமுமெழுந்தருள்—சிவபிரானும் மறைந்தருள், நீடுந்தி
ருவாய்மூரடைந்து—உயர்ந்த திருவாய்மூரை அடைந்த, நிலவுங்கோயில்வலஞ்செய்
து—வீளங்கிய திருக்கோயிலை வலமாகவந்து, சூடுமபிறையாபெருந்தொண்டா—பிறை
யைச்சூடிய சிவபிரானுடைய பெரிய அடியாராகிய வாசீசமுனிவர், தொழுதுபோற்
றித்துதிசெய்து—வணங்கித் திருப்பதிகங்கள்பாடித் தோத்திரஞ்செய்து; நாடுங்காதல்
வளர்ந்தோங்க—நிலைபெற்ற காதலானது மேனமேல்வளர், நயந்தநகரிலுடனுறைந்
தார்—விரும்பி ஆளுடையபிள்ளையாருடன அந்நகரிலிருந்தருளினா.—எறு. (உஅஉ)

ஆண்டவரசுமபிள்ளையா ருடனேயங்கணினிதமர்நது
பூண்டகாதல்பொங்கியெழ வாய்மூரடிகளடிபோற்றி
மூண்டவன்பின் மெய்யுழிமலை சாத்திருனமுனிவரோடு
மீண்டுவந்துதிருமன்றக்காட் டெய்திவிமலாதாள்பணிந்தார்.

(இ-ள்.) ஆண்டவரசுமபிள்ளையாருடனே—வாசீசமுனிவரும் ஆளுடையபிள்ளை
யாரோடு; அங்கணினிதமாந்து—வாய்மூரில் இனிதாக எழுந்தருளியிருந்து, பூண்டகா
தல்பொங்கியெழ—கலந்த பேரன்பானது மேற்கொண்டெழ, வாய்மூரடிகளடிபோற்
றி—திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் பிரானது திருவடிகளைத்துதித்து, மூண்டவ
ன்பின்மொழிமலைசாத்தி—உள்ளத்துக்கிளர்ந்த பேரன்போடு பதிகமலைகளைச்சாத்தி,
ஞானமுனிவரோடு—ஆளுடையபிள்ளையாரோடு, மீண்டுவந்துதிருமறைக்காட்டெய்தி—
திரும்ப எழுந்தருளிவந்து வேதாரணிபத்தையடைந்து, விமலாதாள்பணிந்தார்—சிவபி
ரான் திருவடிகளைவணங்கினா.—எறு. (உஅஉ)

ஆதிமுதல்வர்தமைப்பணிந்தங் கானபணிசெய்தமருநாட்
சீதமதிவெண்குடைவளவர் மகளார்தென்னன்றேவியாங்
கோதில்குணத்துப்பாண்டிமா தேவியாமுன்குலச்சிறையார்
போதவிட்டாசிலர்வந்தாரா புகலிவேந்தாதமைக்காண.

(இ-ள்.) ஆதிமுதல்வர்தமைப்பணிந்து—ஆதிகாரணராகிய சிவபிரானைவண
ங்கி, அங்கானபணிசெய்தமருநாள்—அத்திருமறைக்காட்டில் தமக்குரிய திருப்பணிக
ளைச் செய்திருக்கும்நாளில், சீதமதிவெண்குடைவளவர்மகளார்—குளிர்ந்த பூரணசந்திர
ன்போலும் வெள்ளிய குடையையுடைய வளவர்கோனமகளும்; தென்னன்றேவியார்—
பாண்டியனது மனையாளுமாகிய; கோதில்குணத்துப்பாண்டிமாதேவியார்முன்—சூற்ற
மற்ற குணத்தினையுடைய மங்கையர்க்கரசியார் திருமுன்னே; குலச்சிறையார்போதவி
ட்டார்சிலர்வந்தார்—குலச்சிறைநாயனானுப்பிய சிலவேவுகாரர் வந்தார்; புகலிவேந்தார்

தமைக்காண்—ஆளுடையபின்னையானாக காணுதற்கு —எ-று. சிலர் காணவந்தானென இயையும். ௨

வந்துசிவனாதிருமறைக்காட் டெய்திமன்னுவேனுபுரி
யந்தனா³தீமக்கறிவித்⁵ தவாபீ⁷லெய்தியடி வணங்கச்
சிறதைமகிழ்ந்துதிதினமை வினவத்தியகு⁷ முளவாமோ
விரதவுலகமுயவருவி⁸ ரிருதாணினை வாகுகென்றுரைப்பார்

(உஅச)

(இ-ள்.) சிவனாதிருமறைக்காடுவந்தெய்தி—அவ்வேவுகாரா திருமறைக்காட்டுக்கு வந்தடைந்து, மன்னுவேனுபுரியந்தனா³தமக்கறிவித்து—நிலைபெற்ற சீகாழிப்பதியில் அவதரித்த ஆளுடையபின்னையாருக்குத் தமமுடைய வரவை அறிவித்தது, அவர்பாலெய்தியடி வணங்க—அவர் திருமுன்னேசென்று திருவடிகளில் வணங்க; சிறதைமகிழ்ந்துதிதினமைவினவ—அவா திருவுள்ளமகிழ்ந்து அவாநன்குவாரும் நிலைமையை ஆளுடையபின்னையா விசாரிக்க, இந்தவுலகமுயவருவி—இந்த நிலவுலகத்தார்படேற அவதாரமசெய்யும் உமமுடைய, இருதாணினைவாகுகு—இரண்டுதிருவடிகளைத் திபானிகளும் எமக்கு; தீங்குமுளவாமோவென்றுரைப்பார்—குறைவுமுண்டாகுமோ என்று சொல்லிச்சொல்வாராயினா.—எ-று.

(உஅடு)

சைவநெறிவைதிகநிற்கச் சமூக்குநெறியைதவமென்னும்
பொய்வல்லமணாசெயறனைப் பொறுக்ககில்லோமெனக்கே
யவ்வனறொழிலோசெயன்மாற்றி யாதிசைவநெறிவிளக்கத்
தெய்வநீறுநினைந்தெழுந்தார சோகொள்சண்பைத்திருமறையோர்.

(இ-ள்.) சைவநெறிவைதிகநிற்க—வேதமூலமான சைவமாகக் உலகத்தில் அழியாதுநிற்க, சமூக்குநெறியைதவமென்னும்—தாழ்ந்த மாகக்கத்தைத் தவநெறியென்றுகொள்ளும், பொய்வல்லமணாசெயறனை—பொய்சொல்லுதலில் வல்லவர்களாகிய சமணர்களுது கொடியசெய்கைகளை, பொறுக்ககில்லோமெனக்கேட்டே—பொறுக்க மாட்டோமென்று சொல்லுதலைக்கேட்டு, அவ்வனறொழிலோசெயன்மாற்றி—அக்கொடுத்தொழி லுடைபோரது தீயநெறியை நீக்கி, ஆதி சைவநெறி விளக்க—முதன்மையாகிய சைவமாகக்கத்தை விளக்கும்படி, தெய்வநீறுநினைந்தெழுந்தார்—தெய்வீகமானதிருவெண்ணீற்றைச் சிந்தித்துக்கொண்டு எழுந்தருளினா, சோகொள்சண்பைத்திருமறையோர்—சிறப்பிணையுடைய சீகாழித்தலைவராகிய ஆளுடையபின்னையார்.—எ-று.

தெய்வநீறு திருவருள்வடிவாதலில் அதனை அநாட்டில் பரமபச்செய்யக்கருதி எழுதலில் தெய்வநீறு நினைந்தெழுந்தாரென்றா.

(உஅசு)

ஆயபொழுதுதிருநாவுக் கரசுமபுகலியாண்டகைக்குக்
காயமாசுபெருக்கியுழல் கலதியமணாகடுவினைசெய்
மாயைசாலமிகவல்லா ரவாமறறென்னை முன்செய்த
தியதொழிலுமபலகெட்டேன் செல்லவிசையேயன்யானென்றார். ௩

(இ-ள்.) ஆயபொழுதுதிருநாவுக்கரசம்—ஆளுடையபின்னையார் பாண்டி நாட்டிற் செழுந்தருளும்போது வாசீசமுனிவரும், புகலியாண்டகைக்கு—ஆளுடையபின்னையாருக்கு, காயமாசுபெருக்கியுழல்—உடம்பின்கண் அழுக்கையுண்டாககித் திரிகின்ற; கலதியமணர்—பொய்யராகிய சமணர்கள்; கடுவினைசெய்—கடுந்தொழில் செய்துகின்ற; மாயைசாலமிகவல்லார்—வஞ்சனை மிகவல்லவர்கள்; அவர்மற்றென்னை—அச்சமணர்கள் அச்சமயம் புகுந்துவந்த என்னை; முன்செய்ததியதொழிலுமபல—முன்னே

செய்த கொடுத்தொழிலகரும்பல, கெட்டேன்செல்லவிசையேன்யானென்றார்=கெட்
டேன் அங்குப்போக யான் உடன்படேனென்று அருளிச்செய்தார்.—எ-று.

கெட்டேன் - இரகசக்குறிப்பு

(௨௮௭)

என்றுகூறவெல்லையிலா நீறுபோற்றுமிருவனாயுஞ்

சென்றுகாணுங்கருத்துடையே நங்குத்தீங்குபுரியமணர்

நின்றநிலைமையழிவித்துச் சைவநெறிபாரித்தனறி

யொன்றுஞ்செய்யேணையும் தென்றருடையபிள்ளையார்.

(இ-ள்) என்றுகூற=இவ்வாறு வாசீசமுனிவா அருளிச்செய்ய; எல்லையிலாநீறு
போற்றுமிருவனாயும்=அளவுபடாத மகிமையையுடைய விபூதியைப் பேணியொழு
கும் மங்கையர்க்கரசியாரா குலச்சிறைநாயனா என்னு மிருவரையும், சென்றுகாணுங்க
ருத்துடையேன்=அங்குச்சென்று காணும் உளகருத்துடையேன், அங்குத்தீங்குபுரியம
ணர்=அப்பாணடிநாட்டில் குற்றம்விடாகும சமணாகள், நின்றநிலைமையழிவித்து=
நிற்கின்ற நெறியை அரசனாக அழியுமபடிசெய்து, சைவநெறிபாரித்தனறி=சைவநெ
றியை வளர்த்தலலாமல், ஒன்றுஞ்செய்யேன்=பிற்தொன்றுஞ் செய்வேன், ஆணையும்தெ
ன்றருடையபிள்ளையார்=உமமுடைய ஆணைப்படி யெனநருளிச்செய்தார் ஆளுடைய
பிள்ளையார்.—எ-று.

(௨௮௮)

போமாதுணிந்தநீரங்குப் போதப்போதாவவ்வமணா நீர்தவ்வ

தீமாயையினையானேபோய்ச் சிதைத்துவருகின்றேனென்ன

ஆமாறெல்லாமுரைத்தவனா மறுக்கமாட்டாதரசிருப்பத்

தாமாதரவாற்றமிழநாட்டிற் போனாஞானத்தலைவனா

(இ-ள்) போமாதுணிந்தநீரங்குப்போதப்போதா=போம்படிதுணிந்து நீர் அவ்
விடத்துச்செல்லுதல தகாது, அவ்வமணாதீமாயையினையானேபோய்=அந்தச் சமணாக
ளது கொடிய வஞ்சனையை யானேசென்று, சிதைத்துவருகின்றேனென்ன=அழித்துவ
ருகின்றேனென்று சொல்ல, ஆமாறெல்லாமுரைத்து=பொருந்தமபடி யெல்லாமகறி,
அவ்வாமறுக்கமாட்டாதரசிருப்ப=மேல ஆளுடையபிள்ளையானா மறுக்கமாட்டாமல்
வாசீசமுனிவரிருக்க, ஆதரவாற்றமிழநாட்டிற் போனா=அன்போடு பாண்டிநாட்டிற்
சென்றா, ஞானத்தலைவனா=ஆளுடையபிள்ளையார்.—எ-று தாம்-அசை (௨௮௯)

வேணுபுரக்கோனெழுந்தருள விடைகொண்டிருந்தவாசீசர்

பூணுமனபான்மறைக்காட்டிற் புனிதாதமமைப்போற்றிசைத்துப்

பேணியிருந்தவகுறையுநாட் பெயரவாரவீழிமிழலையமா

தாணுவின்மன்செய்யகமுன மீண்டுஞ்சாரநினைக்கின்றார்.

(இ-ள்.) வேணுபுரக்கோனெழுந்தருள=சீகாழியில் அவதரித்த ஆளுடையபிள்ளை
யார் பாண்டிநாட்டிற்கெழுந்தருள, விடைகொண்டிருந்தவாசீசர்=அவரிடத்து விடை
பெற்றுக்கொண்டிருந்த வாசீசமுனிவா, பூணுமனபான்மறைக்காட்டில்=பொருந்திய
அன்பினால் திருமறைக்காட்டில் வீற்றிருந்தருளும், புனிதாதமமைப்போற்றிசைத்து=
மணவாளேசனாத்துதிசெய்து, பேணியிருந்தவகுறையுநாள்=ஆசையும் அவ்விடத்து
வசிக்கும்நாளில், பெயரவாரவீழிமிழலையம்=அங்குநின்ற நீங்குவாராய்த் திருவீழிமிழ
லையில் வீற்றிருந்தருளும்; தாணுவின்மன்செய்யகமுன=சிவபிரானது சிவந்த திருவடி
களை; மீண்டுஞ்சாரநினைக்கின்றார்=மீளவும் அடைய நினைக்கின்றார்.—எ-று. (௨௯௦)

சோலைமறை ரகாட்டமாநதருளுஞ் சோதியருள்பெற்றகனதுபோய்
வேலைவிடமுண்டவாஹீழி மிழலைமீண்டுஞ்செலவனென
ஞாலநிகழ்ந்தகாகைக்காரோணம்பிறவும்பணிந்தனைவாரா
சாலுமொழிவண்டமிழ்பாடித் தலைவாமிழலைவந்தடைந்தாரா

(இ-ள்) சோலைமறைககாட்டமாநதருளும்—சோலைநையுடைய திருமறைக்கா
ட்டில் வீற்றிருந்தருளும்; சோதியருள்பெற்றகனதுபோய்—சிவபிரான திருவருள்பெ
ற்று அங்குநின்றும் நீங்கிப்போய், வேலைவிடமுண்டவா—பாறகடலின்னகணுதித்த ஆலா
கலத்தை யமுதுசெய்த சிவபிரான வீற்றிருந்தருளும், வீழிமிழலைமீண்டுஞ்செலவனெ
ன—திருவீழிமிழலைக்கு மீண்டும் செலவென என்று ஞாலநிகழ்ந்தகாகைக்காரோணம்—
நிலவுலகத்தில விளங்கிய திருநாளைக்காரோணம்முதலிய, பிறவும்பணிந்தனைவாரா—பிற
தலங்களையும் வணங்கிச் செலவுகின்றவா, சாலுமொழிவண்டமிழ்பாடி—மேலமையான
மொழிகளாலாகிய வளவிய சமீபப்பதிகத்தைப்பாடி, தலைவாமிழலைவந்தடைந்தாரா—சிவ
பிரான வீற்றிருந்தருளும் திருவீழி மிழலையை வந்தடைந்தாரா—எ-று. (௨௧௧)

வீழிமிழலைநனைப்பணிந்து வேதமுதலவாதாநிருப்ப
வாழிவலமேந்தியவரியா லாகாசத்தினின்றிழிந்த
வாழிமலாந்தகோயிறனின மன்னும்பொருளைப்போற்றிசைந்து,
தாழ்நாளிறபிறபதியும் பணியுங்காதறலைநிற்பாரா

(இ-ள்) வீழிமிழலைநனைப்பணிந்து—திருவீழிமிழலைபவணங்கி, வேதமுதல்வ
ாதாமிருப்ப—வேதமுதலவராகிய சிவபிரான வீற்றிருந்தருள, ஆழிவலமேந்தியவரியா
ல்—சக்கரத்தை வலக்கரத்தி லேந்துமபொருட்டு திருமாலினால், ஆகாசத்தினின்றிழி
ந்த—ஆகாசத்தினின்று மிறங்கிய, மலாந்தகோயிறனி—மலாந்த விமானங்கோயிலில்,
மன்னும்பொருளைப்போற்றிசைந்து—வீற்றிருக்கும் அச்சிவபிரானைக் குகுதிசெய்து, தா
ழ்நாளிறபிறபதியும்பணியுங்காதறலைநிற்பாரா—வணங்கிவருமநாளில் பிற திருப்பதிகளை
யும் வணங்கும் மெய்யன்பின்வழியே நிற்கின்றவா.—எ-று வாழி-அசை. (௨1௨)

பூவிறப்பொலியும்புனற்பொன்னிக கனாபோய்ப்பணிவாரொபறபமைந்த
வாவுக்கருளுந்மாவடுதன் டிறையாபாதமலைநதிறைஞ்சி
நாவுக்கரசாஞானபோனநாகஞ்செமபொனாபிழும்
பாவுக்களித்ததிறம்போற்றிப்போகறுபிறவும்பணிவின்னாரா.

(இ-ள்) பூவிறப்பொலியும்புனற்பொன்னிக்கனாபோய்—மலர்களாற் பொலிவ
டைந்த நீளையுடைய காவிரியினது தென்கனாயேசென்று, பணிவாரா—பணிகின்றவா,
பொற்பமைந்தவாவுக்கருளும்—அழகமைந்த பசுவுக்கு முதனிகொடுக்கும், ஆவடுதன்
டிறையாபாத மலைநதிறைஞ்சி—மாசிலாமணியீசரது திருவடிகளைப்பணைந்த வணங்கி,
நாவுக்கரசா—வாக்கீசமுனிவர்; ஞானபோனகாகஞ்செமபொனாபிழும்—ஆரூரடையபி
ள்ளையாருக்கு ஆயிரம்பொன், பாவுக்களித்ததிறம்போற்றிப்போகறு—திருப்பதிகத்திற்
கக்கொடுத்த நிலைமையையும் பதிகத்தில வைத்துப்பாடி அங்குநின்றும்போய், பிறவு
ளிகின்றாரா—பிறதிருப்பதிகங்களும் வணங்குவாராயினா—எ-று. (௨௧௩)

திருஷ்டவடுதுறை - திருநேரிசை

—சீற்றம்பலம்

மாயிருஞாலமெல்லா மலர் வணங்கும்போலும்
பாயிருகங்கையனைப் படர்ந்தடைவையார்போலும்
காயிருமபொழில்களருமுந்த கழுநிலவாராகமபொ
னாயிரங்கொடுப்பார்போலும் மாவடுதுறையானோ.

மடந்தைபாகத்தர்போலு மானமறிக்கையபோலுங்
குடந்தையிற்சூழகாபோலுங் கொல்புலித்தோலாபோலுங்
கடைநதநஞ்சுண்பாபோலுங் காலனைக்காய்வர்போலு
மடைநதவர்க்கன்பாபோலு மாவடுதுறையனாரே. (௨)

உற்றநோய்தீர்ப்பாபோலு முறுதுணையாவாபோலுஞ்
செற்றவாபுரங்கண்மூன்றுந் தீயெழச்செறுவாபோலுங்
கற்றவர்பரவியேத்திக் கலந்துவந்தலந்துபாடு
மற்றவர்க்கன்பாபோலு மாவடுதுறையனாரே. (௩)

மழுவமர்கையபோலு மாதவன்பாகர்போலு
மெழுதுணைவேலர்போலு மென்புகொண்டணிவர்போலுந்
தொழுதெழுந்தாடிப்பாடித் தோத்திரமபலவுஞ்சொல்லி
யழுவமர்க்கன்பாபோலு மாவடுதுறையனாரே. (௪)

பொடியணிமெய்யர்போலும் பொங்குவெண்ணுலாபோலுங்
கடியதோர்விடையர்போலுங் காமனைக்காய்வாபோலும
வெடிபடுதலையாபோலும் வேட்கையாறபாவுந்தொண்ட
ரடிமையையளப்பாபோலு மாவடுதுறையனாரே. (௫)

வக்கரனுயிரைவவவக் கண்மலர்கொண்டுபோற்றச்
சக்கரங்கொடுப்பர்போலுந் தானவாதலைவாபோலுந்
துக்கமாழுடாதமமைத் துயரிலேவீழ்ப்பாபோலு
மக்கரையாப்பாபோலு மாவடுதுறையனாரே. (௬)

விடைதருகொடியர்போலும் வெண்புரிநூலர்போலும்
படைதருமழுவாபோலும் பாய்புலித்தோலாபோலு
முடைதருகிலாபோலு முலகமுமாவாபோலு
மடைபவரிடர்கடர்க்கு மாவடுதுறையனாரே. (௭)

முநதிவானோகள்வந்து முறைமையால்வணங்கியேதத்
நநதிமாகாளொன்பார நடுவுடையாகணிப்பச்
சுநதியாதேயொழிந்தார திரிபுரமெரிப்பாபோலு
மநதிவான்மதியனாகுடு மாவடுதுறையனாரே. (௮)

பானமனோனமாகிப் பாரிடநதிட்டமாலுந்
தேனமாநதேறுமல்லித் திசைமுகமுடையகோவுந்
தினதைத்தியக்கறுத்த திருவுருவுடையாபோலு
மானனையேற்றாபோலு மாவடுதுறையனாரே. (௯)

பார்த்தனுக்கருள்வர்போலும் படாசடைமுடியர்போலு
மேத்துவாரிடாகடர வினபங்கள் கொடுப்பர்போலுங்
கூத்தராய்ப்பாடியாடிக் கொடுவலியரக்கன்றனை
யார்த்தவாயலறுவிப்பா ராவடுதுறையனாரே. (௧௦)

திருச்சிற்றம்பூலும்.

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர்-மாசிலாமணியீசர், தேவியார்-ஒப்பிலாமூலையம்மை.

உரைபடி -

செய்யசடையாபழையாறையெய்தவதனிற் செல்பொழுதின்
மைவலமணாமறைக்கவட தளியினமனனுஞ்சிவனாகாநீச்சிலை
கைகளகூப்பித்தொழுதருளக கண்டவாறமூலமணாகடம்
பொய்கொளவிமானமெனக்கேட்டுப் பொழுதவுள்ளமிகப்புழுங்கி.

(இ-ள்) செய்யசடையாபழையாறையெய்த=சிவந்த சடையையுடைய சிவ
பிரான வீற்றிருந்தருளும் பழையாறையெனனும் திருப்பதிமாக்கத்திலவர, அதனிற்
செல்பொழுதின்=அத்திருப்பதியில் வாசீசமுனிவா செல்லுங்கால, மைவலமணாமறை
க்க=மயக்கத்தையுடைய சமணர்கள் மறைக்க, வடதளியினமனனுஞ்சிவனாகா=வட
தளியினகண்ணே வீற்றிருந்தருளும் சிவபிரானே, கைகளகூப்பித்தொழுதருளக்கண்ட
வாற்றால்=கரங்களைக்குவித்து வாசீசமுனிவா வணங்கக்கண்டதலால், அமணாகடம்
பொய்கொளவிமானமென=இது சமணர்கள் கொண்டாடும் பொய்தெய்வத்தின் விமா
னமெனறுசொல்ல, கேட்டுப்பொழுதவுள்ளமிகப்புழுங்கி=அதைக்கேட்டுச் சகிக்காத
திருவுள்ளத்தில் மிகப்புழுக்கமடைந்து —எ-று. (உகச)

அந்தவிமானந்தனக்கருகா வாங்கோரிடத்தின்பாங்கெய்தித்
கந்தமலருங்கடிகொன்றை முடியாரசெய்யகழலுன்னி
மந்தவமணாவஞ்சனையான மறைத்தவஞ்சமொழித்தருளிப்
பந்தவதொண்டகுண்டாதிமம் பாற்றுமென்றுபணிந்திருந்தார். (உகச)

(இ-ள்) அந்தவிமானந்தனக்கருகா=அந்த விமானத்தின் சமீபமாக, ஆங்கோரி
டத்தின்பாங்கெய்தி=அங்குள்ள ஓரிடத்தையடைந்து, கந்தமலருங்கடிகொன்றைமு
டியாா=வாசீனையோடுமலரும் புதிதாகிய கொன்றைமாலையைசூடிய முடியையுடைய
சிவபிரான், செய்யகழலுன்னி=சிவந்த திருவடிகளைக்கருதி, மந்தவமணாவஞ்சனையா
ல=அறிவில்லாத சமணர்கள் தமவஞ்சனையால், மறைத்தவஞ்சமொழித்தருளி=மறை
த்த மறைப்பை நீக்கியருளி, பந்தவதொண்டகுண்டாதிமம்=கனம்பந்தத்தைபுடைய சம
ணர்கள் செய்கையை, பாற்றுமென்றுபணிந்திருந்தா=அழித்ததுவிடமென்று வணங்கி
யிருந்தார்.—எ-று. இவ்விரண்டிவ குளகம். (உகரு)

வண்ணங்கண்டுநாணுமமை வணங்கியன்றிப்போகேனென் நீசு அந்
நெண்ணமுடிக்குமவாசீச நிருந்தாரமுதுசெய்யாதே
யண்ணலாருமதுவுணர்நங் கருதமமைப்பணிவதற்குத்
திண்ணமாகமன்னனுக்குக் கனவிலருளிச்செய்கின்றார்.

(இ-ள்) வண்ணங்கண்டுநாணு=அடியேன உமது திருவுருவைக்கண்டு, உம்மை
வணங்கியன்றிப்போகேனென்று=உமதைத்தரிசித்ததறிப்போகமாட்டேனென்று, எண்
ணமுடிக்குமவாசீசா=தமது கருத்தை முடிக்கு மியலுடைய வாசீசமுனிவா, இரு
ந்தாரமுதுசெய்யாதே=திருவமுது செய்யாமலிருந்தார், அண்ணலாருமதுவுணர்ந்து=
சிவபிரானும் அக்கருத்தையறிந்து, அவகரசுதமமைப்பணிவதற்கு=அவ்விடத்து வாசீச
முனிவா தம்மை வணங்குதற்கு, திண்ணமாகமன்னனுக்கு=உறுதியாகச் சோழராசனுக்
கு, கனவிலருளிச்செய்கின்றார்=கனவில வெளிப்பட்டு அருளிச்செய்வாராயினார்—எ-று.

அறிவிலமணாகமைமறைப்ப விருந்தோமென்றங்கடையாளக்
குறிகளருளிச்செய்தருளி நமமையரசுகுமபிடுவா
னெறியிலமணாதமையழித்து நீக்கிப்போக்கென்றருள்புரியச்
செறிவிலறிவுற்றொழந்தவனுஞ் செங்கைதலைமேற்குவித்திறைஞ்சி.

(இ-ள்.) அறிவிலமணர்நமமறைப்ப=நல்லுணர்வில்லாத சமணர்கள் நம்மை மறைக்கும்படியாக, இருந்தோமென்று=அவ்விடத்து வீற்றிருந்தோமென்று; அங்கடையாளகுறிகளருளிச்செய்தருளி=அக்கோயிலுள் அடையாளமான குறிகளைத் திருவாய் மலாந்தருளி, நம்மையரசுமபிடுவான்=நம்மை வாசீசமுனிவா வணங்கும்பொருட்டு; நெறியிலமணாதமையழித்து=நன்னெறியில்லாத அமணாகனையழித்து; நீக்கிப்போக்கென நருள்புரிய=அவாகளசெய்த இடையூறறை நீக்கிவிடென்று அருளபுரிய; செறிவிலறிவுறெழுந்தவனும்=கனவுணர்வு நீங்கி நனவுணர்வுபெற்றெழுந்த அச்சோழனும், செங்கைதலைமேற்குவித்தினைறஞ்சி=சிவந்த தனகரங்களைச்சிரமேற்குவித்து வணங்கி—எ-று.

கண்டவியப்புமநதிரிகட் கியமபிககூடக்கடிதெய்தி
யண்டாபெருமானருளசெய்த வன்டயாளத்தினவழிகண்டு
குண்டாசெய்தவஞ்சனையைக் குறித்தவேநதன்குலவபெருந்
தொண்டாதமமையடிவணங்கித் தொகதவமணர்தூரறுத்தான்.


(இ-ள்.) கண்டவியப்புமநதிரிகட்கியமபி=தான் இரவிற்கண்ட சொற்பனத்தின் அசியத்தை மந்திரிமாரகட்டு எடுத்ததுகூறி, கூடக்கடிதெய்தி=அவரோடு விநாந்து அவ்வாலயத்தடைந்து, அண்டாபெருமானருள்செய்த=சிவபிரான் அருளிச்செய்த, அடையாளத்தினவழிகண்டு=குறியினவழியே சிவபிரானிருக்கு மிடத்தைக்கண்டு, குண்டாசெய்தவஞ்சனையைக்குறித்து=சமணாகளசெய்த வஞ்சகத்தைக்கருதி, வேந்தன்குலவபெருந்தொண்டாதமமை=அச்சோழன் விளங்கிய பெரியதொண்டராகிய வாசீசமுனிவரை; அடிவணங்கித்தொகதவமணர்தூரறுத்தான்=திருவடிகளிலவணங்கிக் கூட்டமாயிருக்கும் அமணாகளது வேரை அறுத்தாவிட்டான்.—எ-று. (உகஅ)

ஆனையினத்திறுக்கைப்புண்ட வமனூயிரமுமாய்ந்ததற்பின்
மேன்மையரசனீசர்க்கு விமானமாகவிளங்கியபி
னாவழிபாட்டாச்சனைக்கு நிபந்தமெல்லாமமைத்திறைஞ்சு
ஞானவரசமபுகுகிறைஞ்சி நாதாமுன்புபோற்றுவாரா

(இ-ள்.) ஆனையினத்திறுக்கைப்புண்டு=அரசனேவிய யானைகளால் துவைக்கப்பட்டு, அவமனூயிரமுமாய்ந்ததற்பின்=அந்த ஆயிரம் அமணாகளும் இறந்தபின்பு, மேன்மையரசனீசர்க்கு=மேன்மைதங்கிய அவ்வரசன் சிவபிரானுக்கு, விமானமாகவிளக்கியபின்=விமானஞ்செய்து ஆலயத்திருப்பணிசெய்தபின், ஆனவழிபாட்டாச்சனைக்கு=செய்யத்தக்க நித்தியபூசைமுதலிய ஆராதனங்களுக்கு, நிபந்தமெல்லாமமைத்திறைஞ்சு=படிக்கட்டளைகளையெல்லா மமைத்துவணங்க, ஞானவரசமபுகுகிறைஞ்சி=ஞானம் நிறைந்த வாசீசமுனிவரும் ஆலயத்துட்புகுந்து வணங்கி, நாதாமுன்புபோற்றுவாரா=சிவபிரான் முன்பாகத் துதிசெய்வாராயினா.—எ-று. (உகஆ)

தலையின்மயிபாப்பறித்துண்ணுஞ் சாதியமணர்மறைத்தாலு
நிலையிலாதாநிலைமையினான் மறைக்கவொண்ணுமோவென்னும்
விலையில்வாயமைக்குறுந்தொகைகள் விளம்பிப்புறம்போந்தங்கமர்ந்தே
யிலைகொள்குலப்படையார்சே ரிடங்கள்பிறவுந்தொழுவணைவார்.

(இ-ள்.) தலையின்மயிபாப்பறித்துண்ணும்=தலையிபாப்பறித்து நின்னுண்ணும்; சாதியமணர்மறைத்தாலும்=சாதியராகிய சமணர்கள் மறைத்தாலும், நிலையிலாதாநிலைமையினால்=தமக்கோர் நன்னிலையில்லாத சமணர்கள் நிலைமையினால்; மறைக்கவொண்



புராணக் கட்டணி ஆய்வுத்தொழில் விநாயகமூர்த்தியைச் சாப்பிட்டுத் தீயினை நீக்கிவிடும்படி உத்தேசித்து, இராமாயணத்தைப் படிக்கிறவர்களுக்கு நன்மை உண்டாகட்டும்.

ஊமோவென்னும் மறைக்கவொண்ணுமோ எனனும், விலையில்வாய்மைக்குறந்தொகைகள்விளம்பி அளவுபடாத மெய்மையையுடைய திருக்குறந்தொகைப் பதிகத்தைப் பாடி, புறம்போந்தவகமாதே புறம்பேவந்து அவ்விடத்திருந்து, இலைகொள்குலப்படையாசோ அசசவழுவையுடைய சூலாயுத்ததையேநதிய சிவபிரான வீற்றிருந்தருளும், இடங்களபிறவுந்தொழுவணவா பிறதருப்பதிகளையும் வணங்கச்செலவாராயினா. — எ.று. (௩௦௦)

திரு ஆறைவடதளி - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்

தலையெலாமபதிகஞ்சமண்கையுந்
ணிலையினுன மறைததானமறைகொண்ணுமே
யலையினாபொழிலாறைவடதளி
நிலையினுனடியேநினைநதும்மினே (க)

முககினுலமுரனேறதியககுண்டினை
தூக்கினாகுலநதூரறுததேதனக
காககினுணணியாறைவடதளி
நோக்கினாககிலையாலருநோய்களே (உ)

குண்டரைக்குணமில்லாக்கூறையில்
மிண்டரைத்தூரதவிமலனறனை
யண்டரைப்பழையாறைவடதளி
கண்டரைத்தொழுதுயந்தனகைகளே (ங)

முடையரைத்தலைமுண்டிக்குமொட்டரை
கடையரைக்கடிநதாக்கனல்வண்மழுப
படையரைப்பழையாறைவடதளி
யுடையரைக்குளிர்த்துளகுமென்னுள்ளமே. (ச)

ஒள்ளரிக்கணாமுன்னமணினறுணுங்
களளரைக்கடிநத * கருப்பூறலை
யளளலைப்புனலாறைவடதளி
வளளலைப்புழத்தயாவாமே. (ரு)

நீதியைக்கெடநின்றமணையனுஞ்
சாதியைக்கெடமாசெய்தசங்கர
வாதியைப்பழையாறைவடதளிச்
சோதியைத்தொழுவாதுயாதீருமே. (சு)

திரட்டினைக்கவளநதிணிக்குஞ்சமண்
பிரட்டனைப்பிரித்தபெருமானறனை

* கருப்புணறல் என்பது — கரும்புரசம், கருப்பு-வலித்தல்விகாரம்.

யருட்டி.றத்தணியாறைவடதளித்
தெருட்டதைதொழததிவினை தீருமே. (எ)

ஒதினத்தெழுத்தஞ்சுணராசசமண்
† வேதினைப்படுததானைவெங்கூறுறுதை
பாதனைப்பழையாறைவடதளி
நாதனைத்தொழநமவினைநாசமே. (அ)

வாயிருந்தமிழேபடித்தாளுரு
வாயிரஞ்சமணுமமழிவாகுகினுன்
பாயிருப்புனலாறைவடதளி
மேயவன்னெனவலவினைவிடுமே. (க)

செருத்தனைச்செயுஞ்சேணரக்கன்னுட
லெருத்திறவீரலாலிறையுனறிய
வருத்தனைப்பழையாறைவடதளித்
திருத்தனைத்தொழுவாவினைதேயுமே. (க0)

திருச்சிற்றம்பலம்.

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயா-சோமேசுவரா, தேவியார-சோமகலாநாயகியம்மை.

பொங்குபுனலாபொன்னியினி விரண்டுகளையும்பொருவிடையார்
தவகுமிடங்குபுக்கிறைஞ்சித் தமிழ்மலைகளுஞ்சாத்திப்போ
யெங்குநிறைந்தபுகழாள்நீறிற்றெண்டரெதிகொள்ளசு
செங்கண்விடையாதிருவானைக் காவின்மருங்குசென்றனைநதார்.

(இ-ள்.) பொங்குபுனலார்=மிகப்பெருகின்ற நீரினைந்த; பொன்னியினிலி
ரண்டுகளையும்=காவிரிநதியின் இரண்டுகளையிலும், பொருவிடையார்தவகுமிடங்கள்
புகுகிறைஞ்சி=போராசெய்யும் விடையையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்ப
திகளிலசென்றுவணங்கி, தமிழ்மலைகளுஞ்சாத்திப்போய்=திருப்பதிகமலைகளையும் சா
த்திச்சென்று, எங்குநிறைந்தபுகழாளா=உலகமெங்கும் பரம்பிய புகழையுடைய வாகீச
முனிவர், நீறிற்றெண்டரெதிகொள்ள=அழிவில்லாத அடியார்கன் தமமையெதிகொள்
ளும்படி; செங்கண்விடையா=சிவந்த கண்ணையுடைய இடத்தை வாகனமாகக்கொ
ண்டருளும் சிவபிரான் வீற்றிருந்தருளும், திருவானைக்காவின்மருங்குசென்றனைநதார்=
திருவானைக்காவிற்குப்போய்ச சோந்தார்.—எ-று. (க0க)

சிலந்திகருளுங்கழல்வணங்கிச் செஞ்சொன்மலைபலபாடி
யிலங்குசடையாரெறுமபியூ மலையுமிறைஞ்சிப்பாடிப்பின
மலர்ந்தசோதித்திருச்சிராப பள்ளிமலையுங்கற்குடியு
நலங்கொள்செல்வத்திருப்பராய்த துறையுநதொழுவானண்ணினார்.

(இ-ள்.) சிலந்திகருளுங்கழல்வணங்கி=சிலந்திப்பூச்சிக்குக் கோச்செங்கட்டுசோ
ழனாக அருளிச்செய்த திருவழியைவணங்கி, செஞ்சொன்மலைபலபாடி=செப்பமான

† வேது-எனபது—வெப்பம்.

சொல்லாங்கிய திருப்பதிகமாலேகள் பலவற்றைப்பாடி, இலங்குசடையார்=விளங்கிய சடையையுடைய சிவபிரான வீற்றிருந்தருளும், எறும்பியூமலையுமிறைஞ்சிப்பாடிப்பி ன்=திருவெறும்பியூர் மலையையும்வணங்கித் திருப்பதிகம்பாடி அதன்பின்பு, மலாந்த சோதித்திருச்சிராபள்ளிமலையுங்கற்குடியும்=பரம்பிய சோதியையுடைய திருச்சிராப ள்ளிமலையையும் கற்குடிமலையையும், நலங்கொள்செலவத்திருப்பராயத்திறையும்=நன மைமிகக செலவமுள்ள திருப்பராயத்திறையையும், தொழுவானண்ணினா=தொழு தற்குச்செனரா.—எ-று. (௩௦௨)

மற்றப்பதிகண்முதலான மருங்குள்ளனவுங்கைதொழுது
பொறப்புற்றமைந்ததிருப்பணிகள் செய்துபதிகங்கொடுபோற்றி
யுற்றவருளாநகாவிரியை யேறியொனனாபுரமெரியச்
செற்றசிலையார்திருப்பைஞ்ஞீ வியினைச்சென றுசோகினாரா.

(இ-ள்.) மற்றப்பதிகள்முதலான=அத்திருப்பதிகள்முதலான, மருங்குள்ளனவு ங்கைதொழுது=அருகிலுள்ள திருவீங்கோய்மலை முதலியவற்றையும்வணங்கி, பொறப்பு ற்றமைந்ததிருப்பணிகள்செய்து=சிறப்புற்றமைந்த பலதிருப்பணிகளைச்செய்து, பதிகங் கொடுபோற்றி=திருப்பதிகங்கொண்டு துதித்து, உற்றவருளாநகாவிரியையேறி=தம் மிடத்துள்ள திருவருள்வழியினால் காவிரியைக்கடந்து, ஒனனாபுரமெரியச்செற்றசிலை யாரா=பகைவாகனது புரங்கையெறித்த விலையுடைய சிவபிரான வீற்றிருந்தருளும், திருப்பைஞ்ஞீவியினைச்செனறுசோகினாரா=திருப்பைஞ்ஞீவியென்னுந் தலத்தைச்செ னறடைவாராயினா.—எ-று. (௩௦௩)

வழிபோமபொழுதுமிகவிளைதது வருத்தமுறநீர்வேட்கையொடு
மழிவாமபசிவந்திணைநதிடவு மதற்குச்சித்தமலையாதே
மொழிவேந்தருமுன்னெழுந்தருள முருகாசோலைப்பைஞ்ஞீவி
விழியேந்தியநெற்றியினாத தொண்டாவருத்தமீட்பாராய்.

(இ-ள்.) வழிபோமபொழுதுமிகவிளைதது=வழியிற்செல்லும்பொழுது அதனால் மிகவும் இளைப்படைந்து, வருத்தமுறநீர்வேட்கையொடும்=வருத்துதற்கேதுவாக நீர் வேட்கையும்; அழிவாமபசிவந்திணைநதிடவும்=மிகக பசியும் வரவும்; அதற்குச்சித்தமலையா தே=அதனால் திருவுள்ளம் சலியாது, மொழிவேந்தருமுன்னெழுந்தருள=வாக்கீசமுனி வரும் முன்னே எழுந்தருள; முருகாசோலைப்பைஞ்ஞீவி=வாசனைகமழும் சோலைசூழ் ந்த திருப்பைஞ்ஞீவியில் வீற்றிருந்தருளும், விழியேந்தியநெற்றியினா=நெற்றிக்கண் ணையுடைய சிவபிரானா, தந்தொண்டாவருத்தமீட்பாராய்=தமது அடியாராகிய வாக்கீ சமுனிவரது வருத்தத்தைத் தவிப்பாராய் —எ-று. (௩௦௪)

காவல்குளமுமுனசமைத்துக் காட்டிவழிபோங்கருத்தினுள்
மேவுந்திருநீற்றந்தணராய விரும்புபொதிசோறுங்கொண்டு
நாவின்றனிமன்னவர்க்கெதிரோ நண்ணியிருந்தாவிண்ணின்மேற்
றவுமபுள்ளுமண்கிழிக்குந தனியேனமுங்காண்பரியவர்தாம்.

(இ-ள்.) காவல்குளமுமுனசமைத்துக்காட்டி=ஒருசோலையையும் குளத்தையு லுவழியில் முன்னே யுண்டாகக்கிடாட்டி, வழிபோங்கருத்தினுள்=வழிகடந்துசெல்லு மெண்ணத்தோடு; மேவுந்திருநீற்றந்தணராய்=அங்கு வீற்றிருக்கும் மறையவராய்; விரும்புபொதிசோறுங்கொண்டு=விரும்பத்தக்க பொதிசோற்றையுண்டு, நாவின்

மனிமன்னவர்க்கெதிநோண்ணியிருந்தா—ஒப்பற்ற வாக்கீசமுனிவருக்கெதினோ எழுந்தரு
ளியிருந்தார்; வின்னின்மேறமுவுமுள்ளும்—ஆகாயத்தின்மீது முடிதேடிப்பார்த்த அன
னமாகிய பிரமனும், மன்கிழிக்குந்தனியேனமுங்காணபரியவாதாம—அடிதேடி மண்ணை
க்கீண்ட பன்றியாகிய திருமாலும் காணுதற்கரிய சிவபிரான்.—எ-று. (௧௦௫)

அங்கணிநுநதமறையவாபா லாண்டவரசுமெழுந்தருள
வெங்கண்ணிடைவேதியானோக்கி மிகவுமவழிவந்தினைத்திருந்தி
ரிங்கென்பாலேபொதிசோறுண்டிதனையுண்டெண்ணீரிப
பொங்குளுத்திறகுடித்தினைப்படி போக்கிப்போவீரெனபுகனார்

(இ-ள்-) அவகணிநுநதமறையவாபால—அவ்விடத்து லீற்றிருந்த வேதியரிட
த்து; ஆண்டவரசுமெழுந்தருள—வாக்கீசமுனிவரு மெழுந்தருள, வெங்கண்ணிடைவேதி
யர்நோக்கி—கோபகண்ணையுடைய இடத்தை வாசனமாக்ககொண்டருளுந் சிவபி
ரானாகிய மறையவாபாத்து, மிகவுமவழிவந்தினைத்திருந்தோ—நெடுநதாரம் வழிநடந்து
அதனால் இளைப்படைந்திருந்தோ, இங்கென்பாலேபொதிசோறுண்டு—இங்கே என்னிட
த்துப் பொதிசோறுளது, இதனையுண்டு—இப்பொதி சோறறையுண்டு, தண்ணீரிப்பொ
ங்குளுத்திறகுடித்து—பொல்வினையுடைய இக்குளத்தில நீளாககுடித்து, இளைப்புப்
போக்கிப்போவீரெனபுகனாரா—வழிவந்த இளைப்பை யகற்றிப்போமென்று சொன
றா.—எ-று. (௧௦௬)

அங்கணிநுநதமறையவாபா லாண்டவரசுமெழுந்தருள
வெங்கண்ணிடைவேதியானோக்கி மிகவுமவழிவந்தினைத்திருந்தி
ரிங்கென்பாலேபொதிசோறுண்டிதனையுண்டெண்ணீரிப
பொங்குளுத்திறகுடித்தினைப்படி போக்கிப்போவீரெனபுகனார்

(இ-ள்) நண்ணுநதிருநாவுக்கரசா—அங்குவரும் வாக்கீசமுனிவர், நம்பரருளெ
ன்றிறிந்தார்போல்—சிவபிரான் திருவருளென்று உணர்ந்தார்போன்று, உண்ணுமென்று
திருமறையோருளாத்து—அவ்வேதியர் இதைப் புரியுமென்றுசொல்லி, பொதிசோறளி
த்தலுமே—கட்டமுதைக் கொடுக்கவும், எண்ணியினையாதெதிரவாங்கி—தமமுள்ளத்துச
சிவபிரானென்பதைச் சிறிது முணராமல் அவ்வொதினோ அதனைவாங்கி, இனிதாவமுது
செய்து—இனிமையோடு திருவமுதுசெய்து, இனியதண்ணீரமுதுஞ்செய்தருளி—இனி
ய நீளாயுங் குளத்திற்பருகி, தூய்மைசெய்துதனாவொழிந்தா—வாய்ப்புசி இளைப்பு நீங்கி
றா.—எ-று.

இது சிவபிரான் திருவருளென்று பொதுமையாலுணர்ந்ததன்றிச் சிறப்புவுகை
யாலுணராமையின் அறிந்தார்போலென்றார் (௧௦௭)

எப்படிநீங்கினின்றவரை நோக்கியிருநதமறையவரு
ரப்பாலெங்குநீர்போவ தென்றாரரசுமவாக்கெதினோ
செப்பவரியான்றிருப்பைஞ்ஞீ லிக்குப்போவதென்றுரைத்தா
ரொப்பிலாருமயானங்குப் போகின்றேனென்றுடன்போநதார.

(இ-ள்) எப்படிநீங்கினின்றவரானோக்கி—வழிநடந்த இளைப்பு நீங்கியிருந்த வாக்கீ
சமுனிவரைப்பார்த்து; இருந்தமறையவரை—தாமும் வழிச்செல்வார்போல அங்கிரு
ந்த வேதியரும்; அப்பாலெங்குநீர்போவதென்றார்—இனி எவ்விடத்து நீ செல்வதெ
ன்று வினாவினு, அரசமவர்க்கெதிசெப்புவா—வாக்கீசமுனிவரும் அவ்வொதி சொல்

வாராயினா எவ்வாறெனில், யான்றிருப்பைஞ்ஞீலிக்குப்போவதென்றுணாததா==
காந திருப்பைபஞ்ஞீலிக்குப் போவதென்றருளிச்செய்தா, ஒப்பிலாரும்யான்குப்போ
கின்றேனென்றுடன்போந்தா==சிவபிரானாகிய மறையவரும் யானும் அவ்விடத்துச்
செல்கின்றேனென்று அவருடன் சென்றருளிஞா.—எ-று (௩௦௮)

கூடவநதுமறையவனா திருப்பைபஞ்ஞீலிக்குறுகியிட
வேடமவர்முனமறைததலுமே மெய்மறைததவத்துமேலவாதா
மாடலபுரிநதாரடியேனைப் பொருளாவளித்தகருணையெனப்
பாடல்புரிநதுவிழுந்தெழுநது கண்ணீரமாரிப்பில்விததார.

(இ ள்) கூடவந்தமறையவனா==வாசீசமுனிவருடன்வந்த அவ்வேதிபா, திரு
ப்பைபஞ்ஞீலிக்குறுகியிட==திருப்பைபஞ்ஞீலியென்னும் திருப்பதிக்குவர, வேடமவாமுன
மறைததலுமே==அம்மறைபவா வேடத்தை அவ்வாசீசமுனிவாமுனனே மறைக்கவும்.
மெய்மறைத்தவததுமேலவந்தாம==மெய்மைதங்கிய தவததையுடைய வாசீசமுனிவா;
ஆடலபுரிநதா==நிருத்தஞ் செயதருளும் சிவபிரான, அடியேனைப்பொருளாவளித்தகரு
ணையென==அடியேனை யொருபொருளாகக் கருதியபெருங்கருணை ஈதென்று, பாடல்
புரிநதுவிழுந்தெழுநது==பதிகம்பாடி நிலமுற விழுந்தெழுநது, கண்ணீரமாரிப்பில்வித
தா==கண்ணீர் மறையைச்சொரிந்தா —எ-று இப்பதிகமிறந்துவிட்டது. (௩௦௯)

பைபஞ்ஞீலியினிலமாநதருளும் பரமாகோயில்சென்றெய்தி
மைஞ்ஞீலததுமணிகண்டா தமமைவணங்கிமுகிழ்சிறநது
மெய்ஞ்ஞீரமையினிலனபுருக விருமபுரதமிழ்மாலையகன்பாடி
கைஞ்ஞீடியதநதிருத்தொண்டு செய்துகாதலுடனிருந்தார.

(இ-ள) பைபஞ்ஞீலியினிலமாநதருளும்==திருப்பைபஞ்ஞீலியென்னும் திருப்பதி
யில் வீற்றிருந்தருளும், பரமாகோயில்சென்றெய்தி==சிவபிரான திருக்கோயிலையடை
நது, மைஞ்ஞீலததுமணிகண்டா தமமைவணங்கி==சரிய நீலமணிபோலும் கண்டத்தை
யுடைய சிவபிரானைவணங்கி, முகிழ்சிறந்து==முகிழ்கூந்து, மெய்ஞ்ஞீரமையினிலனபு
ருக==மெய்மறைத்தணமையோடு அன்பானது உருக, விருமபுரதமிழ்மாலையகன்பாடி==யாவ
ரும்விருமபுரத்தக திருப்பதிகமாலையகன்பாடி, கைஞ்ஞீடியதநதிருத்தொண்டிசெய்து==
திருக்காததால் தாருசெய்தருளும் உழவாரத்தொண்டையுஞ்செய்து, காதலுடனிருந்
தா==விருப்போடு அங்கெழுந்தருளியிருந்தா.—எ-று. (௩௧௦)

நாதாமருவுகிருமலைக ண்டிமபதிகளபலமிதவுங்
காதல்கூரச்சென்றிறைஞ்சிக கலநதவிசைவண்டமிழட
மாதொபாகரருளாலே வடபாடுனெக்கிவாசீச
ராதிதேவரமாநததிரு வண்ணமலையைநண்ணினா.

(இ-ள்) நாதாமருவுகிருமலைகண்டிமபதிகளபல==சிவபிரான வீற்றிருந்தருளும்
கொல்லிமுதலிய மலைகளிலுள்ள திருப்பதிகள் பலவற்றை, மிகவுங்காதல்கூர்ச்சென்றி
றைஞ்சி==மிகக் விருப்போடுசென்றுவணங்கி, கலநதவிசைவண்டமிழபாடி==இசை
யோடுகூடிய வளந்தங்கிய திருப்பதிகமாலையகன்பாடி, மாதொபாகரருளாலேவடபா
டுனெக்கிவாசீசா==சிவபிரான திருவருளாலே வடகிசையைக்கருதி வாசீசமுனிவர்; ஆதி
தேவரமாநததிருவண்ணமலையைநண்ணினா==சிவபிரான வீற்றிருந்தருளும் திருவண்
ணமலையை யடைந்தா.—எ-று. (௩௧௧)

செங்கண்விடையார்திருவண்ணாமலையைத்தொழுதுவலங்கொண்டு
துங்கவரையின்மிசையேறித் தொண்டாத்தொழும்புகெதிரிந்ரு
மங்கணரசைத்தொழுதெழுந்து திளைத்துத்திருநாவுக்கரசா
தங்குபிறப்பேயீட்டினுக்கு மேலாமபெருமைசாதித்தார்.

(இ-ள்.) செங்கண்விடையார்திருவண்ணாமலையைத்தொழுது=சிவந்த கண்களை
யுடைய இடபத்தை வாகனமாகக்கொண்ட சிவபிரான வீற்றிருந்தருளும் திருவண்ணா
மலையைவணங்கி; வலங்கொண்டு=வலமாகவந்து, தங்கவரையின்மிசையேறி=உயர்
வாகிய மலையின்மீதேறி; தொண்டர்தொழும்புகெதிரிந்தும்=அடியார்செய்யும் பணி
க்கிரங்கி வெளிப்பட்டிரிந்தும், அங்கணரசைத்தொழுதெழுந்து=அழகிய கருணையையு
டைய சிவபிரானைவணங்கி எழுந்து, திளைத்துத்திருநாவுக்கரசா=ஆனந்தத்திழ்முழுகி
வாகீசமுனிவர், தங்குபிறப்பே=ஒருவனுக்குக் கிடைத்தமானுடப்பிறவியே, வீட்டினு
க்குமேலாமபெருமைசாதித்தார்=வீட்டைதற்கேதுவான மேலாமபெருமை யுடைத்
தென்பதை விளக்கிகாட்டினார்.—எ-று. ஏகாரம்-தேற்றம்

பெருமைசாதித்தலாவது.—உடற்புளகமும் ஆனந்தக்கண்ணீரும் பேரானந்தத்
திற்றினைத்தலும் கண்டாக்கு இம்மானுடப்பிறவியே வீட்டைதற்குச் சாதனமென்று
ணர்த்திநிற்பல். (நகஉ)

அண்ணாமலேமேன்மணிமலையை யாராவன்பினடியவாதங்
கண்ணாரமுதைவிண்ணோகை காக்ககடலில்வந்தெழுந்த
'வண்ணஞ்சமுண்டானைக் கும்பிட்டிருகுஞ்சிறையைடன்
பண்ணாபதிகத்தமிழ்பாடிப் பணிந்துபரவிப்பணிசெய்தார்

(இ-ள்.) அண்ணாமலேமேன்மணிமலையை=திருவண்ணாமலையின்மேல் வீற்றிருந்
தருளும் மாணிக்கமலையைப்போல்வாரா, ஆராவன்பினடியவாதங்கண்ணாரமுதை=
அடங்காத அன்பினையுடைய அடியவர்கள் கண்ணுகருநிறந்த அமுதம்போல்வாரா;
விண்ணோகைக்காக=தேவர்களைக் காகும்பொருட்டு, கடலில்வந்தெழுந்தவண்ணா
ஞ்சமுண்டானை=பாற்கடலிலெழுந்த யாவருமுண்ணத்தகாத ஆலாகலத்தையமுதுசெ
ய்த சிவபிரான, கும்பிட்டிருகுஞ்சிறையைடன்=வணங்கிக் கசிந்துருகு முள்ளத்தோடு;
பண்ணாபதிகத்தமிழ்பாடி=இசைநிறைந்த தமிழ்த் திருப்பதிகமலைகளைப்பாடி, பணி
ந்துபரவிப்பணிசெய்தார்=வணங்கித் துதித்து கைத்திருத்தொண்டிசெய்தார்.—எ-று.)

திருவண்ணாமலை - திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

ஓதிமாமலர்கடேவி யுமையவள்பங்காமிக்க
சோதியேதுளங்குமெண்டோட் சுடர்மழுப்படையினே
யாதியேயமராகோவே யணியணாமலையுளானே
நீதியால்நின்னையல்லால் நினையுமானினேவிவேனே. (க)

பண்டனைவென்றவின்கொற் பாலையோர்பங்கரீல
கண்டனேகார்கொள்கொன்றைக் கடவுளேகமலபாதா
வண்டனேயமராகோவே யணியணாமலையுளானே
தொண்டனேனுன்னையல்லாம் சொல்லுமாசொல்லிலேனே. (உ)

உருவமுமுயிருமாகி யோதிவவுலகுக்கெல்லாம
பெருவினையிறப்புவீடாய் சிந்தவெம்பெருமான்மிக்க
வருவிபொன்சொரியுமண்ணு மலையுளாயண்டாகோவே
மருவிநின்பாதமல்லான மற்ருருமாடிலேனே. (க)

பைம்பொனேபவளக்குன்றே பரமனேபால்வெண்ணீற்றாய்
செம்பொனேமலர்செய்பாதா சீர்தருமணியேமிக்க
வம்பொனேகொழிததுவீழு மணியனுமலையுளானே
பென்பொனேயுன்னையல்லா லேதுநானினேவிலேனே. (ச)

பிறையணிமுடியினுனே பிஞ்ஞகாபெண்ணொபாகா
மறைவலாயிறைவாவண்டா கொன்றையாய்வாமதேவா
வறைகழலமரோத்து மணியனுமலையுளானே
யிறைவனேயுன்னையல்லா லீயாதுநானினேவிலேனே. (ரு)

புரிசடைமுடியின்மேலோ பொருபுனற்கங்கைவைத்துக்
கரியுரிபோவையாகக் கருதியகாலகாலா
வரிசூலமலிந்தவண்ணு மலையுளாயலின்மிக்க
வரிமிகுவண்டிபணசெய் பாதநான்மறப்பிலேனே. (சா)

இரவியுமதியுமவிண்ணு மிருநிலம்புனலுங்காற்று
முரகமாபுவனமெட்டுந் திசையொளியுருவமானு
யரவுமிழமணிகொளசோதி யணியனுமலையுளானே
பரவுசிற்பாதமல்லாற் பரமநான்பற்றிலேனே. (எ)

பார்த்தனுக்கன்றுநல்கிப் பாசுபதத்தையீந்தாய்
நோத்ததுமபுலாவுகங்கை நெடுமுடிநிலாவவைத்தா
யாத்துவநதாண்டுகொண்ட லணியனுமலையுளானே
தோத்தனேசின்றன்பாதத் திறமலால்திறமிலேனே. (அ)

பாலுநெய்முதலாய்மிக்க பசுவிலைநாடுவானே
மாலுநான்முகனுங்கூடிக காண்கிலாவகையுணின்ற
யாலுநீர்கொண்டல்பூக மணியனுமலையுளானே
வாலுடைவிடையாயுன்றன் மலரடிமறப்பிலேனே. (கூ)

இரககமொன்றியாதுமில்லாக காலனைக்கடந்தவெம்மா
னுரத்தினுல்வனையையூக்க வொருவிரனுதியினுலே
யரக்கனைநெரித்தவண்ணு மலையுளாயமரோறே
சிரத்தினுலவணங்கியேத்தித் திருவடிமறப்பிலேனே. (க0)

திருச்சிறம்பலம்.

இந்தத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்-தேவியா-உண்ணுமுலையம்மை.

பணியாவேணிச்சிவபெருமான் பாதம்போற்றிப்பணிசெயுநான்
மணியாகண்டத்தெம்பெருமான் மண்மேன்மகிழுமிடமெங்குந்
தணியாககாதலுடன்சென்று வணங்கித்தககப்பணிசெய்வா
ரணியாதொண்டைத்திருநாட்டி லருளாலணைவாராயினர்

(இ-ள்.) பணியாவேணிச்சிவபெருமான்=பாம்புகள்தங்கிய சடைமுடியையு
டைய சிவபிரான், பாதம்போற்றிப்பணிசெயுநான்=திருவடிகளைத்துதித்துத் திருப
பணி செய்துகொண்டிருக்காளில், மணியாகண்டத்தெம்பெருமான்=நீலமணிபோ
லும் திருமிடந்தையுடைய சிவபிரான், மண்மேன்மகிழுமிடமெங்கும்=நிலவுலகின்கண்
மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருப்பதிகள்தோறும், தணியாககாதலுடன்சென்றுவண
ங்கி=அடங்காத பேரன்போடுசென்று தொழுது, தககப்பணிசெய்வான்=தகக திருப்ப
பணிகளைச் செய்வாராய், அணியாதொண்டைத்திருநாட்டில=அழகிய திருத்தொண
டைநாட்டில, அருளாலணைவாராயினா=சிவபிரான் திருவருளினால் வாசீசமுனிவர்
வழிச்செல்வாராயினா.—எ-று. (௩௧௪)

காதல்செய்யுங்கருத்தினுடன் காடுமலையுங்கான்யாறுந்
சூதமலிதண்பிணைப்பதிகள் பலவுங்கடநதுசொல்லினுகு
நாதாபோந்துபெருந்தொண்டை நன்னுடையதிமுன்னாகச்
சீதமலாமென்சோலைசூழ் திருவோததுரிநசென்றடைநதார

(இ-ள்.) காதல்செய்யுங்கருத்தினுடன்=தொண்டைநாட்டிலுள்ள திருப்பதிக
ளைத் தெரிசிககவேண்டுமென்னும் விருப்பமமிக்கரும் எண்ணத்தோடு, காடுமலையுங்கான
யாறும்=காடுகளும் மலைகளும் கான்யாறுகளும், சூதமலிதண்பிணைப்பதிகள் பலவுங்கட
ந்து=மாமரங்கள்நெருங்கிய குளிரந்த மருதநிலத்தூராகப் பலவற்றையுங்கடந்து, சொல்
லினுகுநாதாபோந்து=வாசீசமுனிவொழுந்தருளி,பெருந்தொண்டைநன்னுடையதி=
பெருமைதங்கிய தொண்டைநாட்டையடைந்து, முனனாகச்சீதமலாமென்சோலைசூழ்=
முன்னேகுளிரந்த மிருதுவானமலாகளைபுடைய சோலைசூழ்த, திருவோததுரிநசென்ற
டைந்தார=திருவோததுரொன்னும் திருப்பதியையடைந்தருளினா —எ-று (௩௧௫)

செக்காசசடையார்திருவோத்தூர்த தேவாபிரானாதங்கோயில்
புக்குவலங்கொண்டெதிரிறைஞ்சிப போற்றிககணகள் புனல்பொழிய
முக்கட்பிராணைவிருமபுமொழித் திருத்தாண்டகங்குமுதலாகத்
தக்கமொழிமலைகள்சாத்திச் சாந்துபணிசெய்தொழுதுவார

(இ-ள்.) செக்காச்சடையாரா=செக்காபோலும் சிவந்தசடையையுடைய, திருவோ
த்தூர்ததேவாபிரானாகோயில்=திருவோத்தூரிலவீற்றிருந்தருளும் தேவாக்குமுதலவரா
கி சிவபிரான் திருக்கோயிலில், புக்குவலங்கொண்டெதிரிறைஞ்சிபபோற்றி=சென்
றுவடமாகவந்து திருமுன்னேவணங்கித்துதித்து, கணகன்புனல்பொழிய=கணகளினி
ன்றும் ஆனந்தபாஷ்பமசொரிய, முக்கட்பிராணைவிரும்புமொழித்திருத்தாண்டகங்குமு
தலாக=சிவபிராணைவிரும்பிப்பாடும் மொழிகளையுடைய திருத்தாண்டகங்கள்முதலாக,
தக்கமொழிமலைகள்சாத்தி=தக்கதிருப்பதிகமலைகளைச் சாத்தி, சாந்துபணிசெய்தொ
ழுதுவார்=அங்கிருந்து திருப்பணிசெய்வாராயினர் —எ-று. (௩௧௬)

செய்யவையார்திருவோத்தூ ரேத்திப்போந்துசெழுமபுவன
முய்யநஞ்சுண்டருளுமவ ருறையுமபதிகள் பலவணங்கித்

தையறமுவகுழைந்தபிரான் நங்குநசெய்வப்பதியென்று
வையமுழுதூதொழுதேத்து மதில்குழைநாஞ்சிறுவகணைநதார்

(இ-ள்) செய்யமெய்யர் திருவோததாரோத்திப்போந்து=சிவந்த திருமேனியை யுடையசிவபிரான் வீற்றிருந்தருளும் திருவோததாரானஹ் தலத்தைத்திதித்து அவரு டின்னும்நீங்கி, செழும்புவனமுயயநஞ்சண்டருளும்வா=செழுமையினையுடைய புவனங் களிலுள்ளார பிழைக்கும்பொருட்டு ஆலாகலத்தை யமுதுசெய்தருளும் சிவபிரான், உறையும்பதிகள்பலவனங்கி=வீற்றிருந்தருளும் திருப்பதிகள்பலவறையுந்தொழுது, தையறமுவக்குழைந்தபிரான்=காமாட்சிதேவியார தழுவுவகால்திருமேனிகுழைந்தவகா மபாநாதா, தங்குநசெய்வப்பதியென்று=வீற்றிருந்தருளும் தெய்வீகமான திருப்ப தியென்று, வையமுழுதூதொழுதேத்தும்=நிலவுலகமுழுதூர் தொழுதுதுதிகரும், மதில் குழைநாஞ்சிறுவகணைந்தார்=மதில்குழைந்த காஞ்சிநகரத்தினை சமீபத்தையடைந்தார், எ-று.

ஞாலமும்யத்திருவதிகை நம்பர்தம்பேரருளிஹ்
சூலைமடுத்தமுனனாண்ட தொண்டாவாப்பெற்றோமென்று
காலேமலருங்கமலம்போற் காஞ்சிவாணாமுகமெல்லாரு
சாலமலாந்துகளிசிறப்பத தழைத்தமனங்கடாங்குவார.

(இ-ள்) ஞாலமும்யத்திருவதிகைநம்பர்தம்பேரருளிஹ்=உலகத்தாரீடேறத்தி ருவதிகையில் வீற்றிருந்தருளும் சிவபிரானதிருவருளிஹ், சூலைமடுத்தமுனனாண்ட= சூலைநோயைவிடுத்த முன்னே அடமைக்கொண்ட, தொண்டாவரப்பெற்றோமென்று= வாசீசமுனிவாமுருந்தருளப் பெற்றோமென்று, காலேமலருங்கமலம்போல்=விடியற்கா லத்தில் மலரும்தாமலாமலையொத்து; காஞ்சிவாணாமுகமெல்லாரு=சாலமலாந்து= காஞ்சிநகரத்தில் வாழ்கின்றவர்கள் முகங்களெல்லாம் மிகவும்மலாந்து, களிசிறப்பத தழைத்தமனங்கடாங்குவார=களிப்போங்காத தளித்த மனமுடையவர்களானாகள. ()

மாடவீதிமறுகெல்லா மணிவாயில்களிறேரணங்க
ணீடுகதவியுடன்கழுகு நெருங்குகிறைபொற்குடநதீபந
தோடுகுலவுமலாமாலை சூழந்தவாசப்பந்தாரு
மாடுகொடியுமுடனெடுத்தன கணினீள்காஞ்சியலங்கரித்தார்.

(இ-ள்) மாடவீதிமறுகெல்லாம்=மாடவீதியும் அதைச்சேர்ந்ததுறந்தெருக்களு மாகிய எல்லா இடங்களிலுமுள்ள, மணிவாயில்களிறேரணங்கள்=அழகியதிருவாயி ல்களில் மகரதோரணங்களையும், நீடுகதவியுடன்கழுகு=உயர்ந்தவாழைமரங்களோடு கழுமரங்களையும்; நெருங்குகிறைபொற்குடநதீபம்=நெருங்கியநீர்நிறைந்த பொற்குட வகளையும் தீபங்களையும், தோடுகுலவுமலாமாலை=இதழவிண்டலாகாத பூமலைகளையும், சூழந்தவாசப்பந்தாரு=சூழந்தவாசனை கமழும் தண்ணீர்ப்பந்தர்களையும், ஆடுகொடி யுமுடனெடுத்து=ஆடுகின்றமகொடிகளையுமினாத்து, அங்கணினீள்காஞ்சியலங்கரித்தார்= அவ்விடத்து அழகுமிக்ககாஞ்சிநகரத்தை அவங்காஞ்செய்தார்கள். -எ-று (ககக)

தொண்டரீண்டியெதிர்கொள்ள வெழுந்துசொல்லுக்கரசாபாற் கு
கொண்டவேடப்பொலிவினெடுங் குலவுமலீதிபணிசெய்யு
மண்டரறிதற்கரியதிரு வலகுமுதலாமவையேநதி
யிண்டையுனைந்தசடைமுடியாக கன்பர்தமமையெதிர்கொண்டார்.

(இ-ள்) தொண்டரீண்டியெதிர்கொள்ளவெழுந்து=அடியாக்கட்டம் நெருங்கி எதிர்கொள்ளும் படியுடன்து, சொல்லுக்கரசாபால்=வாசீசமுனிவரிடத்தில், கொண்டவே

டப்பொலிவினோடும்—கொண்டவேடப் பொலிவோடும்; குலவுமீதிபணிசெய்யும்—
விளங்கிய திருவீதியிற் பணிசெய்கின்ற, அண்டரறிதற்கரிய—தேவர்களாலும் அறிதற்க
ரிய பெருமையையுடைய, திருவலகுமுதலாமவையெந்தி—திருவலகுமுதலிய கருவிக
ளைத் தாங்கிக்கொண்டு, இண்டைபுனைந்தசடைமுடியாககு—இண்டைமாலையைச் சூடி
யசடைமுடியையுடைய சிவபிரானுக்கு, அன்பா தம்மையெதிராகொண்டார்—அடியாரா
கிப வாசீசமுனிவரை எதிராகொண்டார்.—எ-று.

முதலாமென்றதனால் உழவாரமூங்கொள்க. இண்டைமாலையென்பது கொண்
டைமாலையிற் சிறிதாய் வட்டமாகச்சாத்துமோர்மலை (௩௨௦)

எதிர்கொண்டிறைஞ்சஞ்சீரடியார தமமையிறைஞ்சியெழுந்தருளி
மதில்கொண்டணிகதகாஞ்சிநகர மறுகுட்போரதுவானந்தி
குதிகொண்டிழிந்தசடைகமபா செம்பொற்கோயில்குறுகினு
ரதிகொண்டலைநோமணியிடற்றா ராண்டதிருநாவுக்கரசர்.

(இ-ள்) எதிர்கொண்டிறைஞ்சும—தம்மை எதிர்கொண்டு வந்துதொழும்; சீரடி
யார்தம்மை—சிறப்புப்பொருந்திய அடியார்களை, இறைஞ்சியெழுந்தருளி—தாமும் எதிர்
வணங்கி அவரோடெழுந்தருளி, மதில்கொண்டணிகதகாஞ்சிநகரமறுகுட்போரது—மதி
லாற்சிறந்த காஞ்சிநகரத்தின் வீதியிற் புகுந்து, வானந்திகுதிகொண்டெழுந்தசடைகம
பர்—கங்கைநதியானது குதித்துப் பாய்கின்ற சடையையுடைய ஏகாம்பரநாதரது;
செம்பொற்கோயில்குறுகினா—சிவந்த பொன்னாலாகிய திருக்கோயிலைப்படைந்தார்;
அதிர்கொண்டலைநோமணியிடற்றாராண்டதிருநாவுக்கரசர்—அதிகின்ற மேகத்தையொ
த்த லீலமணிபோலுந் திருமிடற்றையுடைய சிவபிரான சூலைநோயைக்கொடுத்துத் தடுத்த
தாட்கொண்ட வாசீசமுனிவர்.—எ-று. (௩௨௧)

திருவாசலினைப்பணிந்தெழுந்து செல்வத்திருமுன்றிலையிணைந்து
கருவாரகச்சியேகமபா கனகமணிமாளிகைசூழந்து
வருவார்செம்பொன்மலைவல்லி தழுவககுழைந்தமணிமேனிப
பெருவாழ்வினைமுன்கண்டிறைஞ்சிப் பேராவன்புபெருகினார்.

(இ-ள்) திருவாசலினைப்பணிந்தெழுந்து—திருக்கோபுரத்தின் திருவாயிலைவண
ங்கி யெழுந்து, செல்வத்திருமுன்றிலையடைந்து—செல்வம்நிறைந்த திருமுற்றத்தைய
டைந்து; கருவாரகச்சியேகமபா—எப்பொருட்குங் காரணமாகிய திருவேகம்பரது, கன
கமணிமாளிகைசூழ்ந்துவருவார்—பொன்னாலும் மணியினாலும்பிறிய விமானத்தை வல
மாகவருகின்ற வாசீசமுனிவர், செம்பொன்மலைவல்லிதழுவககுழைந்தம்—மலையரசன்
புதல்வியாகிய காமாட்சியம்மை தழுவககாரணத்தால் குழைவடைந்த, மணிமேனிப்பெ
ருவாழ்வினை—மாணிக்கமணிபோலும் சிவந்த திருமேனியையுடைய பேரானந்தப்பெ
ருக்கை; முன்கண்டிறைஞ்சி—முன்னே கண்டுவணங்கி; பேராவன்புபெருகினார்—நீங்
காத பேரண்பைவளரச்செய்தார்.—எ-று. (௩௨௨)

வார்த்துசொரிந்தகண்ணருவி மயிர்க்காரோறுமவரும்புளக
மார்த்தமேனிப்புறம்பலைப வன்புகனாந்தென் புள்ளலைப்பச்
சேரந்தநயனப்பயன்பெற்றுத் தினைப்பத்திருவேகம்பர்தமை
நேர்த்தமனத்திலுறவைத்து நீமெபதிகமபாவார்.

(இ-ள்.) வார்த்துசொரிந்தகண்ணருவி—பெருகிச் சொரிகின்ற கண்ணீராகிய
அருவியும்; மயிர்க்காரோறுமவரும்புளகம்—மயிர்க்கால்கள்தோறும் வரும்புளகாங்கித்

மும், ஆர்ந்தமேனிப்புறம்பலைபப=பூரித்த திருமேனியின் புறம்பேகாண; அன்புகளாந் தென்புள்ளலைப்ப=அன்பானதுகளைந்து உள்ளே எலும்பைபுருகக, சேர்ந்தநயனப்பயன் பெற்றுத்தினைபப=தமக்குககிடைத்த கணனாலாகிய பயனைபபெற்று ஆனந்தத்தில் முழுக, திருவேகம்பாதமை=ஏகாம்பரநாதரை, நோந்தமனத்திலுறவைத்து=உருகிய மனதிலே பொருந்துமபடிவைத்து, நீமெபதிகம்பாவொர்=உயர்ந்த திருப்பதிகத்தைப் பாவொராயினர்.—எ-று (௩௨௩)

வேறு

கரவாமெவன்னெஞ்சர்க கரியானையென்றெடுத்துப்
பரவாயசொன்மலைத் திருப்பதிகம்பாடியபின்
விரவாரதம்புரமெரித்த விடையவனாவெளளையெயிற்
மரவாரம்புனைந்தவாதந திருமுன்றிற் புறத்தணைந்தார.

(இ-ள்.) கரவாமெவன்னெஞ்சர்க்கரியானையென்றெடுத்து=கரவாமெ வன்னெஞ்சர்க்கரியானையென்று முதலெடுத்து, பரவாயசொன்மலைத்திருப்பதிகம்பாடியபின்=துதித்தற்குரிய சொல்லாலாகிய திருப்பதிகமாலையை பாடியபின்பு, விரவார்தம்புரமெரித்தவிடையவனார்=அசுராகளது முப்புரத்தையெரித்த இடபவாகனத்தையுடையவராகிய, வெள்ளையெயிறமரவாரம்புனைந்தவர்=வெள்ளியபற்களையுடைய பாம்பாகிய ஆபரணத்தையணிந்த சிவபிரானது; திருமுன்றிற் புறத்தணைந்தார=திருக்கோயிலின் திருமுற்றத்திற்குப் புறத்தேவநருளினர்.—எ-று. (௩௨௪)

திருவகம்பம்-பண்-காந்தாரம்.

திருச்சிற்றம்பலம்.

கரவாமெவன்னெஞ்சாக் கரியானைக்கரவாரபால்
விரவாமெபெருமானே விடையேறும்வித்தகளை
யரவாடச்சடைதாழ வங்கையிலனலேநதி
யிரவாமெபெருமானே யென்மனத்தேவைத்தேனே. (௧)

தேனோக்குங்கிளிமழலை யுமைகேள்வன்செழும்பவளந்
தானோக்குநதிருமேனி தழலுருவாஞ்சங்கரனை
வானோக்குமவளாமதிசேர் சடையானவானோக்கு
மேனோக்குமபெருமானே யென்மனத்தேவைத்தேனே. (௨)

கைப்போதுமலர்தூவிச் சாதலித்துவானோகள்
முப்போதுமுடிசாய்த்துத் தொழநின்றமுதலவனை
யப்போதுமலர்தூவி யையமுலனுமகத்தடக்கி
யெப்போதுமுனியானே யென்மனத்தேவைத்தேனே. (௩)

அண்டமாயாதியா யருமறையோடைமயூதப
பிண்டமாயுலகுக்கோர் பெய்பொருளாம்பிஞஞகளைத்
தொண்டர்தாமலர்தூவிச் சொன்மலைபுனைகின்ற
விண்டைசேர்சடையானே யென்மனத்தேவைத்தேனே. (௪)

ஆதேறுசடையானே யாயிரம்பேரம்மானைப்
பாதேறுபடுதலையிற் பணிகொள்ளும்பரமபரனை

நீறேறுதிருமேனினின் மலனை நெடுநூவி
யேறேறுமபெருமானே யென்மனத்தேவைத்தேனே. (௫)

தேசனைத்தேசங்கள் தொழநின்றதிருமாலாற்
பூசனைப்பூசனைக ளாகப்பாணைப்பூவினகண்
வாசனைமலைநிலநீர் தீவளியாகாசமா
மீசனையெமமானே யென்மனத்தேவைத்தேனே. (௬)

கல்லானைநல்லான நான்மறையோடாறங்கம
வல்லானைவல்லாகுள மனத்துறைபுமைந்தனைச்
சொல்லானைச்சொல்லாராத பொருளானைத்துகளைது
மில்லானை யெமமானே யென்மனத்தேவைத்தேனே. (௭)

விரித்தானைநால்வாசுரு வெவவேறுவேதங்கள்
புரித்தானைப்பத்தஞ்சுநதிப பொருளுருவாமுண்ணியனைத்
தரித்தானைகங்கைநீர் தாழ்சடைமேல்மதினமுனறு
மெரித்தானையெமமானே யென்மனத்தேவைத்தேனே. (௮)

ஆதமபத்தரவணையா னயனறிதற்கரியானைப
பாகமபெண்ணாபாக மாய்நின்றபகப்பதியை
மாகமபமறையோது மிறையானைமதிட்கச்சி
யேகமபமேயானே யென்மனத்தேவைத்தேனே (௯)

அடுத்தானையுரித்தானை யருச்சுனறகுப்பாசுபதங்
கொடுத்தானைக்குலவனாயே சிலையாகக்கூரமபு
தொடுத்தானைபபுரமெரியச சனைமல்குகயிலாய
மெடுத்தானைத்தடுத்தானை யென்மனத்தேவைத்தேனே. (௧௦)

திருச்சிறம்பலம்.

இது தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமியெயா-ஏகாம்பரநாதா-தேவியா-காமாட்சியம்மை.

கையாராததிருத்தொண்டு கழியமிசுவகாதலொடுரு
செய்யாநின்றேயெல்லாச செந்தமிழ்மாலையுமபாடி-
மையாராதமிடற்றாநிரு மயானத்தைவலங்கொண்டு
மெய்யாவமுறத்தொழுது விருப்பினுடன்மேவுவார்.

(இ-ள்.) கையார்ந்ததிருத்தொண்டு=கையாரச்செய்கின்ற உழவாரத்திருத்தொ
ண்டை; கழியமிசுவகாதலொடுருசெய்யாநின்றே=மிசுந்த பெருவிருப்போடுசெய்து;
எல்லாச்செந்தமிழ்மாலையுமபாடி=எல்லாச் செந்தமிழ்ப்பதிகமாலையையும் பாடியருளி;
மையார்ந்தமிடற்றாநிருமயானத்தைவலங்கொண்டு=கருமைநிறந்தங்கிய திருமிடற்றை
யுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருமயானத்தை வலமாகவந்து, மெய்யார்வமுறத்
தொழுது=மெய்ப்பத்தியோடுவணங்கி, விருப்பினுடன்மேவுவார்=விருப்பத்தோடுவீற்
திருந்தருள்வாராயினர்.—எ-று. (௧௨௫)

சீர்வளருமதிற்கச்சி நகரத்திருமேற்றளிமுதலா
நீர்வளருஞ்சடையவர்தா நிலவியுறையாலயங்க
ளாவமுறப்பணிநதேத்தி யாய்ந்ததமிழ்ச்சொன்மலராற்
சார்வுறுமாலைகள்சாத்தித் தருதொண்டிசெய்திருந்தார்.

(இ-ள்) சீர்வளருமதிற்கச்சிநகா=சிறப்புத்தங்கிய மதிலுமுந்த காஞ்சினகரத்திலு
ள்ள; திருமேற்றளிமுதலா=திருமேற்றளிமுதலாக; நீர்வளருஞ்சடையவர்தாம்=கங்கை
நகிவளருஞ் சடையையுடைய சிவபிரான், நிலவியுறையாலயங்கள்=விளங்கி வீற்றிருக்
கின்ற ஆலயங்களை, ஆர்வமுறப்பணிந்தேத்தி=விருப்போடுவணங்கித் துதித்து; ஆய்ந்த
தமிழ்ச்சொன்மலராற்சார்வுறு=ஆராய்வாகிய தமிழ்ச்சொன் மலராற்சமைத்த; மாலைகள்
சாத்தி=திருப்பதிகமாலைகளைச்சாத்தி, தருதொண்டிசெய்திருந்தார்=தக்க திருப்பணிக
ளைச் செய்துகொண்டிருந்தார்.—எ-று. (௩௨௬)

அந்நகரிலவ்வண்ண மமர்நதுறையுநாளின்கண்
மன்னுதிருமாற்பேறு வநதனைநதுதமிழ்பாடிச்
சென்னியிசைமதிபுனைவார் பதிபலவுஞ்சென்றிறைஞ்சித்
துன்னினார்காஞ்சியினைத் தொடர்ந்தபெருங்காதலினால்.

(இ-ள்) அந்நகரிலவ்வண்ணமமர்ந்துறையுநாளின்கண்=அக்காஞ்சினகரத்தில்
அவ்வாறு விரும்பியிருக்கும்நாளில், மன்னுதிருமாற்பேறுவந்தனைந்துதமிழ்பாடி=நிலை
பெற்ற திருமாற்பேற்றென்னும் திருப்பதியையடைந்து திருப்பதிகம்பாடி; சென்னியி
சைமதிபுனைவார்=திருமுடியின்கண்ணே இளம்பிறையைச்சூடிய சிவபிரான் வீற்றிரு
நதருளும, பதிபலவுஞ்சென்றிறைஞ்சி=திருப்பதிகள் பலவற்றையுமசென்று வணங்கி;
துன்னினார்காஞ்சியினை=காஞ்சியையடைந்தார், தொடர்ந்தபெருங்காதலினால்=தம்மி
டத்ததித்த பெருவிருப்போடு.—எ-று. (௩௨௭)

ஏகமபன்காணவனென் னெண்ணத்தானெனப்போற்றிப்
பாகம்பெண்ணுருவானைப் பைங்கண்விடையுயர்த்தானை
நாகமபூணுவநதானை நலம்பெருகுநதிருநீற்றி
கைநதோயணியானை யணைநதுபணிநதின்புற்றார்.

(இ-ள்) ஏகம்பன்காணவனென்னெண்ணத்தானெனப்போற்றி=ஏகம்பன் காண
வனென்னெண்ணத்தானென்று இறுதியில்லைத்துப் பதிகம்பாடி; பாகம்பெண்ணுரு
வானை=ஓர்பாகத்தில் பெண்ணுருவுடையவரை, பைங்கண்விடையுயர்த்தானை=பசிய
கண்களையுடைய இடபக்கொடியை உயர்த்தவரை; நாகம்பூணுவந்தானை=பாம்பை
ஆபரணமாக அணிந்தவரை, நலம்பெருகுநதிருநீற்றின்=நன்மையிருந்த விபூகியினால்;
கைநதோயணியானை=திருமேனியிற்றங்கிய அழகுடையவரை; அணைந்துபணிந்தின்பு
ற்றார்=கிட்டிவணங்கி யின்படைந்தார்.—எ-று. இவ்விரண்டுருள்களும். (௩௨௮)

திருவேகம்பம் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

கூற்றுவன்காண்கூற்றுவனைக்குமைத்தகோன்காண் குவிலையன்காண்
குவிலையத்தினீரானன்காண், காற்றுவன்காண்களவன்காண்களிக்ருமின்
காண் களபவளச்செம்மேனிகலந்தவெள்ளை, நீற்றுவன்காணிலாவுருஞ்செ

ன்னியான்காணிறையாநதபுனற்கூங்கைநிமிர்ச்சடைமே, லேற்றவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே. (க)

பரந்தவன்காண்பல்லுயிர்களாகியெங்கும் பணிந்தெழுவார்பாவமும் வினையும்போகத், துரந்தவன்காண்மேலரங்கண்ணியான்காண் டோற்றநிலையிதுதிப்பொருளாய்வரத, மருந்தவன்காண்வையங்கள்பொறைதீர்ப்பான் காண் மலர்துவிரினைநதெழுவாருள்ளநீங்கா, திருந்தவன்காணெழிலாரும் பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே. (உ)

நீற்றவன்காணீராகித்தியானுன்காணிறைமழுவுநதமருகமுமெரியுங்கையிற், றேற்றவன்காண்டோற்றக்கேடில்லாதன்காண் டெனையிலிகாண்டுணையென்றுதொழுவாருள்ளம், போற்றவன்காண்புகழ்கடனைப்படைத்தான்றான்காண் பொறியரவுமவிர்ச்சடைமேற்புனலுங்கவகை, யேற்றவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே.

தாயவன்காணுலகிற்றதனொபபில்லாத் தத்துவன்காண்மலைங்கைபங்காவென்பா, வாயவன்காண்வருமபிறவிநோய்தீர்ப்பான்காண் வானவர்கருநதானவாக்குமண்ணுளோராகுரு, சேயவன்காணினையாருச்சித்தமாரத திருவடியேயுளகிரினைநதெழுவாருளா, மேயவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே. (ச)

அடுத்தானையுரித்தான்காண்.

(ரு)

அழித்தவன்காணையின்முன்றுமயில்வாயம்பா லையாறுமிடைமருதுமாள்வான்றான்காண், பழித்தவன்காண்டையாயடைவாராதங்கள் பற்றவன்காண்புற்றாவநாணிணான்காண், சுழித்தவன்காண்முடிக்கங்கையடியே போற்றுந தூயமாமுனிவாக்காபபாமேனிறக, விழித்தவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே. (சு)

அசைந்தவன்காண்டமாடிப்பாடல்பேணி யழல்வண்ணத்தில்லடியுமுடியுந்தேடப், பசைந்தவன்காண்பேய்க்கணங்குளபரவியேததும் பான்மையன்காண்பரவினைநதெழுவாதம்பாற், கசைந்தவன்காண்கரியினுரிபோர்த்தானுன்காண் கடலில்விடமுண்டமராக்கமுதமீய, விசைந்தவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே.

முடித்தவன்காண்வன்கூற்றைச்சீற்றத்தியால் வலியாராதம்புரமுன்றுமவேவச்சாபம், பிடித்தவன்காண்பிஞ்ஞகலுமவேடத்தான்காண் பிணையல்வெறிகமழ்கொன்றையரவுசென்னி, முடித்தவன்காண்முவிலைநல்வேலிணான்காண் முழங்கியுருமெனத்தோன்றுமழையாய்மின்னி, யிடித்தவன்காணெழிலாரும்பொழிலார்கச்சி யேகம்பன்காணவனென்னெண்ணத்தானே

வருந்தான்காண்மனமுளுகிரினையாதாங்கு வஞ்சன்காணஞ்செழுத்துநினைவார்க்கென்று, மருந்தவன்காண்வான் பிணிகடரும்வண்ணம் வான

கமும்ண்ணகமும்ற்றுமாகிப, பாகதவன்காண்படர்சடையெட்டுடையான்
றூன்காண் பங்கயத்தோன்றன்சிரத்தையேநதியூரு, ரிரந்தவன்காணெழிலா
ரும்பொழிலாகச்சி யேகமபன்காணவனென்னெண்ணத்தானே. (க௯)

வெமமானவுழுவையதருரிபோர்த்தான்காண் வேதத்தின்பொருளான்
காணென்றியம்பி, விம்மானிறழுவாகட்களிப்பான்றூன்காண் விடையேறி
த்திரிவான்காணடஞ்செய்யுதத், தமமான்காணகலிடங்கடாங்கின்காணற்
புதன்காண்சொற்பதமுங்கடநதுநின்ற, வெமமான்காணெழிலாரும்பொழி
லாகச்சி யேகமபன்காணவனென்னெண்ணத்தானே. (க௧௦)

அறுத்தான்காணயன்சிரத்தையமராவேண்ட வாழ்கடலினஞ்சுண்டங்
கணிரோககங்கை, செறுத்தான்காணடேவாகுருநேவன்றூன்காண் டிசைய
னைத்துநதொழுதேத்தகலைமானகையிற், பொறுத்தான்காண்புகலிடத்தை
நலியவநது பொருகயிலையெடுத்தவன்றனமுடிதோணலஞ், சிறுத்தான்கா
ணெழிலாரும்பொழிலாகச்சி யேகமபன்காணவனென்னெண்ணத்தானே.

திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஏகாமபரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருக்கச்சியேகமபம் பணிந்தேத்ததித்திங்களார்
நெருக்கச்செஞ்சடைககணிந்தார நீடுபதிதொழுகினைவார்
வருக்கைச்செஞ்சுனைப்பொழிதேனவயல்வினைக்குநாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண்களிற்றுரியார கழுக்குன்றின்பாங்கினைந்தார்.

(இ-ள்.) திருக்கச்சியேகமபம் பணிந்தேத்ததி=திருக்கச்சியேகம்பத்தை வணங்கித்
துகித்து, திங்களாரநெருக்கச்செஞ்சடைக்கணிந்தார=திங்கையும் ஆத்திமாலையையும்
நெருக்கமாகச் சிவந்த சடைமுடியின்கணணிந்தருளிய சிவபிரான்; நீடுபதிதொழுகினை
வார=வீற்றிருந்தருளும் பிற திருப்பதிகளைத் தொழுமபடி நினைகின்றவர்; வருக்கைச்
செஞ்சுனைப்பொழிதேன=பலாவினது சிவந்த சுனையினின்றும் பொழிகின்ற தேனானது;
வயல்வினைக்குநாட்டிடைப்போய்=வயல்களை வ்ளையச்செய்யும் தொண்டைநாட்டின்
கண்ணென்று, பருக்கைத்திண்களிற்றுரியார=பருத்த கையையுடைய வலிய யானையினது
தோலைப்போத்த சிவபிரான் வீற்றிருந்தருளும், கழுக்குன்றின்பாங்கினைந்தார்=திருக்
கழுக்குன்றின் பக்கலில்வந்தார்.—எ-று. (நட௨௬)

நீடுதிருக்கழுக்குன்றி னிருத்தனார்கழல்வணங்கிப்
பாடுதமிழ்த்தொடைபுனைநது பாங்குபலபதிகளிலுஞ்
சூடுமிளம்பிறைமுடியார் தமைத்தொழுதுபோற்றிப்போய்
மாடுபெருங்கடலுடுத்த வான்மியூர்மருங்கினைந்தார்.

(இ-ள்.) நீடுதிருக்கழுக்குன்றினிருத்தனார்கழல்வணங்கி=உயர்ந்த திருக்கழுக்
குன்றத்தில் வீற்றிருந்தருளும் சிவபிரான் திருவடிகளைவணங்கி, பாடுதமிழ்த்தொடை
புனைந்து=பாடுகின்ற தமிழ்ப்பதிகமால்களைச்சாத்தி; பாங்குபலபதிகளிலும்=அருகிலு
ள்ள பல திருப்பதிகளிலும்; சூடுமிளம்பிறைமுடியார் தமைத்தொழுது=இளம்பிறை

யைச்சூடிய திருமுடியையுடைய சிவபிரானைவணங்கி, போற்றிப்போய்=துதித்துச் சென்று; மாடுபெருங்கடனுத்தவான்மியூர்மருங்கணந்தார்=அருகிற் பெரிய கடல்குழ்ந்த திருவான்மியூரையடைந்தார்.—எ-று. (௩௩௦)

திருவான்மியூர்மருங்கைச் சேர்ந்துபணிந்தன்பினொடும
பெருவாய்மைத்தமிழ்பாடி யமமருங்குபிறப்பதுத்துத்
தருவார்தங்கோயில்பல சார்ந்திமைஞ்சித்தமிழ்வேந்தா
மருவாருமலர்ச்சோலை மயிலாப்பூர்வந்தடைந்தாரா.

(இ-ள்.) திருவான்மியூர்மருங்கைச்சேர்ந்து=திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் பிறவிநோய்க்கு மருந்தாயுள்ள சிவபிரானையடைந்து; பணிந்தன்பினொடும=அன்போடு வணங்கி; பெருவாய்மைத்தமிழ்பாடி=பெரிய மெய்மையாகிய தமிழ்த்திருப்பதிகங்களைப்பாடி; அம்மருங்கு=அத்திருவான்மியூருகில்; பிறப்பதுத்துத்தருவார்தம்=பிறப்பை நீக்கி வீட்டைக்கொடுத்தருளும் சிவபிரானுடைய, கோயில்பலசார்ந்திமைஞ்சி=திருக்கோயில் பலவற்றை அடைந்துவணங்கி; தமிழ்வேந்தர்=வாகீசமுனிவர்; மருவாருமலர்ச்சோலை=வாசனைமழும் பூஞ்சோலைகளையுடைய; மயிலாப்பூர்வந்தடைந்தார்=திருமயிலாப்பூரை வந்தடைந்தார்.—எ-று. (௩௩௧)

வரைவளர்மாமயிலென்ன மாடமிசைமஞ்சாடுந்
தரைவளர்சீர்த்திருமயிலைச் சங்கரனூர்தாள்வணங்கி
யுரைவளர்மாலிகளணிவித் துழுவாரப்படையாளி
தினாவளாவேலைக்கரைபோய்த் திருவொற்றியூசோந்தார்.

(இ-ள்.) வரைவளர்மாமயிலென்ன=மலையினிடத்து வளர்கின்ற பெருமைதங்கிய மயில்போல; மாடமிசைமஞ்சாடும்=மேல்மாடங்களினீழ் மேகங்கள் தவழ்கின்ற, தரைவளர்சீர்த்திருமயிலை=நிலவுலகின்கண் வளர்ந்த சிறப்பினையுடைய திருமயிலாப்பூரில் வாழும்; சங்கரனூர்தாள்வணங்கி=சிவபிரானுடைய திருவடிகளைவணங்கி, உரைவளர்மாலிகளணிவித்து=சொல்லிநெந்த திருப்பதிகமாலையை அணிந்து, உழுவாரப்படையாளி=உழுவாரப்படையையுடைய வாகீசமுனிவர்; தினாவளாவேலைக்கரைபோய்=அலைவீசுகின்ற கடற்கரையின் வழியேபோய்; திருவொற்றியூர்சேர்ந்தார்=திருவொற்றியூரையடைந்தார்.—எ-று. (௩௩௨)

ஒற்றியூர்வளநகரத் தொளிமணிவீதிகள்விளக்கி
நற்கொடிமாலைகள்பூக நறுங்கதலிநிராடடிப்
பொற்குடங்கபேங்க டபங்கள்பொலிவித்து
மற்றவரையெதிர்கொண்டு கொடுபுக்கார்வழித்தொண்டர்.

(இ-ள்.) ஒற்றியூர்வளநகரத்து=திருவொற்றியூரன்னும் வளந்தங்கிய நகரத்தின்கண்ணுள்ள; ஒளிமணிவீதிகள்விளக்கி=ஒளியினையுடைய அழகிய திருவீதிகளை விளக்கி; நற்கொடிமாலைகள்பூக=நல்ல கொடிகளையும் பூமாலைகளையும் கருகமரங்களையும்; நறுங்கதலிநிராடடி=நல்ல வாழைமரங்களையும் வரிசையாகநிறுத்தி; பொற்குடங்கபேங்க டபங்கள்பொலிவித்து=பொன்மயமாகிய குடங்களையும் தூபங்களையும் தீபங்களையும் பொலிவாகச்செய்து; மற்றவரையெதிர்கொண்டு=அவ்வாகீசமுனிவரை எதிர்கொண்டு; கொடுபுக்கார்வழித்தொண்டர்=பரம்பரையாகத் தொண்டஞ்செய்கின்ற அடியார்கள் அழகுத்தொண்டு சென்றார்கள்.—எ-று. (௩௩௩)

திருநாவுக்கரசுநமத் திருவொற்றியூரமர்ந்த
பொருநாகத்திண்சிலையா கோபுரத்தையிறைஞ்சிப்புக்
கொருஞானத்தொண்டருட னுருகிவலங்கொண்டடியார்
கருநாமந்தவிர்ப்பாராக் கைதொழுதுமுன்வீழ்தாரா.

(இ-ள்.) திருநாவுக்கரசுநம் = வாஃசமுனிவரும், அத்திருவொற்றியூரமர்ந்த = அந்தத் திருவொற்றியூரில் வீற்றிருந்தருளிய, பொருநாகத்திண்சிலைபார் = ஒப்பற்ற மேரு வாகிய வலிய வில்லையுடைய சிவபிரானது, கோபுரத்தையிறைஞ்சிப்புக்கு = கோபுரத் தைவணங்கி உள்ளேபுகுந்து, ஒருஞானத்தொண்டருடன் = ஒப்பற்ற சிவஞானத்தையு டைய அடியார்களோடு; உருகிவலங்கொண்டு = மனமுருகி வலமாகவந்து; அடியார்கரு நாமந்தவிர்ப்பாரா = அடியவர்களது பிறவிநாமத்தை நீக்கியருளுமவனா, கைதொழுது முன்வீழ்தார் = கைகுவித்துத் திருமுன்னேவிழுந்து வணங்கினா. — எ-று. (௬௩௪)

எழுதாதமறையளித்த வெழுத்தறியும்பெருமானைத்
தொழுதாவமுறநிலத்திற ரேய்ந்தெழுந்தெயங்கமெலா
முழுதாயபரவசத்தின் முகிழ்த்தமயிர்க்கான்முழ்க
வீழுதானாகண்பொழிய விதிப்புற்றுவிமயினா.

(இ-ள்.) எழுதாதமறையளித்த = எழுதப்படாத ஒலிவடிவாகிய வேதங்களை அருளிச்செய்த, எழுத்தறியும்பெருமானைத்தொழுது = அரசனிறக்கிய வரியை ஒற்றியூர் நீங்கவென்று எழுகிய எழுத்தறிந்த பெருமானை வணங்கி, ஆவமுறநிலத்திறேய்ந்தெழுந்து = விருப்பு மீகூடப் பூமியில் விழுந்தெழுந்து; அங்கமெலாமுழுதாய = அங்கமு முதுமுண்டாகிய; பரவசத்தின்முகிழ்த்த = ஆனந்த பரவசத்தால் முகிழ்த்த, மயிர்க்கான் முழக = மயிர்க்கால்கள் மறையும்படி, வீழுதானாகண்பொழிய = விழுவின்ற அருவித் தானா கண்ணினின்றும்பெருக, விதிப்புற்றுவிமயினா = மெய்நெங்கி விம்மியழுதார்.

வண்டோங்குஞ்செங்கமல மெனவெடுத்துமனமுருகப்
பண்டோய்ந்தசொற்றிருத்தாண்டகம்பாடிப்பரவுவார்
விண்டோய்ந்தபுனற்கங்கை வேணியாதிருவருவங்
கண்டோங்குகளிசிறப்பக் கைதொழுதுபுறத்தணைந்தா.

(இ-ள்.) வண்டோங்குஞ்செங்கமலமெனவெடுத்துமனமுருக = வண்டோங்குஞ் செங்கமலமென முதலெடுத்து மனமுருகும்படி; பண்டோய்ந்தசொற்றிருத்தாண்டகம் பாடிப்பரவுவார் = பண்ணமைந்த சொல்லாலாகிய திருத்தாண்டகத்தைப் பாடித்துதித் தின்ற வாஃசமுனிவர்; விண்டோய்ந்தபுனற்கங்கைவேணியார் = விண்ணுலகத்தைச்சேர்ந்த நீர்நிறைந்த கங்கையைத்தரித்த சிவபிரானது; திருவருவங்கண்டோங்குகளிசிற ப்ப = திருவருவத்தைத் தரிசித்து மிகக் களிப்பானது உண்டாக; கைதொழுதுபுறத்த ணைந்தார் = கைகூப்பி வணங்கிப் புறம்பேவந்தார். — எ-று. (௬௩௫)

திருவொற்றியூர் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

வண்டோங்குசெங்கமலக்கழுநீராமல்கு மதமத்தஞ்செஞ்சடைமேன் மதியஞ்சூடித், திண்டோள்களாயிரமும்வீசினின்று திசைசேராதமாடிச் சிவலோகனா, ருண்டார்நஞ்சலகுக்கோருறுதிணெனடி பொற்றியூர்மேயவொ

ளிவண்ணனார், கண்டேனன்கனவகத்திற்கண்டேற்கெனறன் கடுமபிணியுஞ் சுடுகதொழி லுங்கைவிட்டவே. (க)

ஆகத்தோர்பாமபசைத்துவெள்ளேறேறி யணிகங்கைசெஞ்சடைமே லார்க்கசுழுபிப், பாகத்தோர்பெண்ணுடையாரணுமாவர் பசுவேறியுழித றுமெம்பரமயோகி, காமத்தாலேங்கணையானறனைவீழக் கனலாவெறிவிழி த்தகண்மூன்றினு, ரோமத்தானுன்மறைகளேர்தலோவா வெள்ளிதிகழுமொ ம்றியூருறைகின் றுரோ. (உ)

வெள்ளத்தடஞ்சடைமேல்விருமபிவைத்தீர் வெண்மதியுமபாமபுமுட னேவைத்தீர், கள்ளத்தைமனத்தகத்தேகரநதுவைத்தீர் கண்டாடாகுப்பொ ல்லாதுகண்மூரல்லே, கொள்ளத்தானிசைபாடிப்பவியுங்கொள்ளீர் கோளர வுங்குளிரமதியுங்கொடியுங்காட்டி, யுள்ளத்தைநீர் கொணடரோதலோவா வெள்ளிதிகழுமொம்றியூருடையகோவே. (ங)

நரையார்நதவிடையேறிநீறுபூசி நாகங்கசசனாக்காரத்தோர்தலைகை யேந்தி, யுரையாவந்திப்புகுந்துபலிதான்வேண்ட வெமமடிகளுமழாதா னேனதோவென்ன, விரையாதேக்கேட்டியேல்வேற்கணல்லாய் விடுங்கலங்க ணெடுங்கடலுணின் றுதோன்றுந், திரைமோதக்ககையேறிசசங்கமுருந் திருவொற்றியூரென்றூர்தியவாரே. (ச)

மத்தமாகளியானே யுரிவைபோர்த்து வானகத்தார்தானகத்தாராகிநின் று, பித்தர்தாமபோலவகோபெருமைபேசிப் பேதையரையச்சுறுத்திப்பெயர க்கண்டு, பத்தாகடாம்பலருடனேகூடிப்பாடிப் பயின்றிருக்குமுரோதோப ணியீரென்ன, வொத்தமைநதவுத்திரநாடர்த்தமாக வெள்ளிதிகழுமொம்றியூ ரென்கின் றுரோ. (ரு)

கடியவியிடையேறிக்காள்கண்டர் கலையோடுமழுவாளோகையிலேநதி, யிடியபலிகொள்ளார்போவாரல்ல லல்லாதானிவ்வடிகள்யொன்பாரோ, வடிவுடையமங்கையுநதாமுமெல்லாம வருவானையெதிரகண்டோமயிலாப புள்ளே, செடிப்படுவெண்டலையொன்றேநதிவநது திருவொற்றியூர்புக்கார் தியவாரே. (சு)

வலலராய்வானவாகளெல்லாங்கூடி வணங்குவார்வாழ்த்துவார்வந்து ிற்பா, லெல்லையெம்பெருமானைக்காணோமென்ன வெவ்வாற்றாலெவ்வகை யாற்காணமாட்டார், நல்லார்கணன்மறையோகூடிநேடி நாயிருக்குமுர்ப ணியீரடிக்கேள்என்ன, வொல்லைத்தான்றினாயேறியோதமீளு மொளிதிகழு மொற்றியூரென்கின் றுரோ. (எ)

நிலைப்பாடுகொன்கண்டதேடிதேளாய் நெருநலைநம்பகலிங்கோடிகள் வந்து, கலைப்பாடுங்கண்மலருங்கலக்கோக்கித் கலந்துபலியிடுவேனெனகு ள்கூடுகின், சுலுப்பாடுபிணியொருநாட்காண்பெனகிற மன்கைத்தென்னு

கமொடுங்கும்வண்ண, முலைப்பாடேபடத்தழுவிப்போகலொட்டே னொற்றியுருநைந்திகேதிரிவானையே. (அ)

மண்ணல்லேவிண்ணல்லேவலையமல்லே முலையல்லேகடலல்லேவாயுவல்லே, யெண்ணல்லையெழுத்தல்லையெரிபுமல்லே யிரவல்லேபகலல்லையாவமல்லே, பெண்ணல்லையாணல்லேபேடுமல்லே பிறிதல்லையானாயும்பெரியாய்நீயே, யுண்ணல்லேகல்லாக்குத்தீயையல்லே யுணர்வுரீயவொற்றியுருடையகோவே. (க)

மருவுற்றமலாக்குமுனிமடவாளஞ்சு மலைதுளங்கத்திசைசடுங்கச்செறுத்துநோக்கிச், செருவுற்றவாளர்க்கவ்விதான்மான், திருவடியின்விரலொன்றாலமலவூன்றி, யுருவொற்றியங்கிருவரோடிக்காண வோங்கினவ்வொள்ளமுலாரிங்கேவநது, திருவொற்றியூரமமுமொன்றுபோனார் செறிவனேகளொன்றொன்றாச்செனவவாறே. (க0)

திருச்சிற்றம்பலம்.

இது தொண்டைநாட்டி. உள்ளது.

சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடைபுமமை.

விளங்குபெருந்திருமுன்றின் மேவுதிருப்பணிசெய்தே யுளங்கொடிருவிருத்தங்க ளோங்குதிருக்குறுந்தொகைகள் களங்கொடிருநேரிசைகள் பலபாடிககைதொழுது வளங்கொடிருப்பதியதனிற் பலநாள்கள்வைகினா.

(இ-ள்) விளங்குபெருந்திருமுன்னிழைவுதிருப்பணிசெய்தே—விளக்கமான பெரிய கோயில்வாசலிற் செய்தற்கரிய திருப்பணிகளைச்செய்து, உளங்கொடிருவிருத்தங்கள்—திருவுள்ளத்திலமைந்த திருவிருத்தங்களும்; ஓங்குதிருக்குறுந்தொகைகள்—உயராவாகிய திருக்குறுந்தொகைகளும், களங்கொடிருநேரிசைகள்—மிடற்றினின்று மெழுந்திருநேரிசைகளாகிய; பலபாடிககைதொழுது—பல திருப்பதிகங்களைப்பாடி வணங்கி, வளங்கொடிருப்பதியதனில—வளந்தங்கிய திருவொற்றியூரில், பலநாள்கள்வைகினா—பலநாளளவும் வீற்றிருந்தருளினா—எ-று. (௧௩௭)

அங்குறையுநாளினக ணருகுளவாஞ்சிவாலயங்க ளெங்குஞ்சென்றினிதிறைஞ்சி யேத்துமவரிமையருளாற் பொங்குபுனற்றிருவொற்றி யூர்தொழுதுபோருமைமயாள் பங்குடையாரமார்த்திருப பாகுராமபதியணைநதார்.

(இ-ள்.) அங்குறையுநாளின்கண்—அத்திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற நாளில், அருகுளவாஞ்சிவாலயங்களெங்கும்—அருகிலுள்ள சிவாலயங்களெங்கும்; சென்றினிதிறைஞ்சியேத்துமவா—சென்று இனிதாகவணங்கித் துதிக்கின்ற வாகீசமுனிவர், இறையருளால்—சிவபிரான் திருவருளினால், பொங்குபுனற்றிருவொற்றியூர்தொழுதுபோந்து—பொலிவுதங்கிய புனல்கூழ்ந்த திருவொற்றியூரை வணங்கிச்சென்று; உமையாள்பங்குடையாரமார்த்த—உமாதேவியாரை ஓர்கூற்றிலுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருப்பாகுராமபதியடைந்தார்—திருப்பாகுரொண்ணுத் திருப்பதியையடைந்தருளினார்.—எ-று.

தலவிருட்சமாக மூங்கிலையுடைமையால் திறுப்பாகுரொன்றாயிற்று. (௧௩௮)

திருப்பாசூரகரெய்திச் சிந்தையினில்வந்தூறும்
விருப்பாவமேற்கொள்ள வேயிடங்கொண்டெலகும்பய
விருப்பாணாப்புரமூன்று மெரித்தருளவெடுத்ததனிப்
பொருப்பாவெஞ்சிலையாணத் தொழுதெழுநதுபோற்றுவார்.

(இ-ள்) திருப்பாசூரகரெய்தி—திருப்பாசூரனான திருப்பதியையடைந்து; சிந்தையினில்வந்தூறும்—தமது திருவுள்ளத்தில் வந்துதிக்கும்; விருப்பாவமேற்கொள்ள—ஆசையாகிய விருப்பம் மேற்கொண்டுதிருக்க; வேயிடங்கொண்டெலகும்பயவிருப்பாணா—மூங்கிலை இடமாகக்கொண்டு உலகத்தாரீடேற எழுந்தருளி யிருக்கின்றவனா; புரமூன்றுமெரித்தருளவெடுத்த—மூப்புரங்கனையு மெரித்தருளும்படியேந்திய; தனிப் பொருப்பாவெஞ்சிலையாணா—ஒப்பற்ற மேருவாகிய கொடிய வில்லையுடையவனா தொழுதெழுந்தபோற்றுவாரா—வணங்கியெழுந்து துதிப்பாராயினார்.—எ-று. (நகக).

முந்திமூவெயிலெய்த முதல்வனாரெனவெடுத்துச்
சிந்தைகரைகதுருகுதிருக குறுகதொகையுநதாண்டகமுஞ்
சந்தநிறைநேரிசையு முதலானதமிழ்பாடி
யெந்தையார்திருவருள்பெற்றேருவார்வாசீசர்.

(இ-ள்) முந்திமூவெயிலெய்தமுதல்வனானவெடுத்து—முந்தி மூவெயிலெய்த முதல்வனா என்று முதலெடுத்து, சிந்தைகரைந்துருகுதிருக்குறுந்தொகையும்—மனங்கரைந்துருகுதற்கேதுவான திருக்குறுந்தொகையையும், தாண்டகமுஞ்சந்தநிறைநேரிசையும்முதலான—தாண்டகத்தையும் அழகுநிறைந்த திருநேரிசைமுதலான, தமிழ்பாடி—தமிழ்ப்பதிகங்கனையும்பாடி; எந்தையார்திருவருள்பெற்றேருவார்வாசீசர்—எமது பிரானரது திருவருளைப்பெற்றுக்கொண்டு செல்வாராயினர் வாசீசமுனிவர்.—எ-று.

திருப்பாசூர் - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

முந்திமூவெயிலெய்தமுதல்வனா
சிந்திப்பாவினைதீர்த்திடுஞ்செல்வனா
ரந்திக்கோன்றனக்கேயருளசெய்தவா
பந்திச்செஞ்சடைப்பாசூரடிகளே. (க)

மடந்தைபாகமகிழ்ந்தமனானார்
தொடர்ந்தவல்வினைபோக்கிடுஞ்சோதியார்
கடந்தகாலனைக்கால்கொடுபாய்ந்தவா
படர்ந்தநாகத்தாபாசூரடிகளே. (உ)

நாறுகொன்றையுநாகமுந்திங்களு
மாறுஞ்செஞ்சடைவைத்தவமுதனார்
காறுகண்டத்தர்கையதோர்குலத்தர்
பாதினொட்டினர்பாசூரடிகளே. (ஈ)

வெற்றியுருறைவேதியராவாநல்
வெற்றியேறுநத்தேறுமொருவனா

நெற்றிக்கண்ணினர்நீளாவந்தனைப்
பறறியாடவெர்பாசூரடிகளே.

(ச)

மட்டவீழ்த்தமலாநெடுங்கண்ணிபா
விட்டவேட்கையராகியிருப்பவா
துட்டலையேனியாசூழ்ச்சிமை
பட்டநெற்றியாபாசூரடிகளே.

(ரு)

பல்லிலோடுகையேந்திப்பகலெலா
மெல்லினிந்திடுபெய்பலியேற்பவா
சொல்லிப்போய்ப்புகுமுரையேன்சொலீர்
பல்குநீற்றினாபாசூரடிகளே.

(சு)

கட்டிவிட்டசடையர்கபாலிய
ரெட்டிநோக்கிவந்திப்புகுந்தவ்வவ
ரிட்டமாவறியேனியாசூழ்ச்சிவன
பட்டநெற்றியாபாசூரடிகளே.

(எ)

வேதமோதிவந்திப்புகுந்தாரவர்
காதில்வெண்குழைவைத்தகபாலியார்
நீதியொன்றறியார்நிறைகொண்டனா
பாதிவெண்பிறைப்பாசூரடிகளே.

(அ)

சாமபற்றுகவாதாழ்சடைகட்டுவ
ரோம்பனமூதெருதேறுமொருவனார்
தேம்பல்லெண்மதிசூடுவாதியதோ
பாமபுமாட்டுவாபாசூரடிகளே.

(க)

மாவினோடுமறைபவன்றானுமாய்
மேலுங்கீழுமளப்பரிதாயவ
ரானினீழலறம்பகந்தாராமிகப்
பால்வெண்ணீற்றினாபாசூரடிகளே.

(க0)

திரியுமூவெயில்செங்கணையொன்றினு
லெரியவெய்தனோனுமில்ங்கைக்கோ
னெரியுனறியிட்டார்விரலொன்றினு
பரியாதுண்ணியர்பாசூரடிகளே.

(கக)

திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகி.

அம்மலர்ச்சீர்ப்பதியையகன் நயலுளவாம்பதியனைத்தின்
மைமமருவுங்களத்தாரா வணங்கிமகிழ்வொடுமபோற்றி
மெய்ம்மைநிலைவழுவாத மேன்மைநெறிவிழுக்குடிமைச்
செமமையினாபழையனார்த் திருவாலவனம்பணிந்தார்.

(இ-ள்) அம்மலர்ச்சீர்ப்பதியையகன்று—அந்த விசாலமான சிறப்பினையுடைய
பாசூரென்னும் திருப்பதியைநீங்கி; அயலுளவாம்பதியனைத்தின்—அயலிலுள்ள திரு

ப்பதி எல்லாவற்றிலும் வீற்றிருந்தருளும்; மைம்மருவுங்களத்தாவணங்கி=கருமை தங்கிய திருமிடற்றினையுடைய சிவபிரானேவணங்கி, மகிழ்வாடும்போற்றி=மகிழ்ச்சி யோடு துதித்து, மெய்ம்மைநிலைவழுவாத=உண்மைநெறியில் நின்றும் தவறாத, மேன் மைநெறி=மேன்மையான ஒழுகுகதையுடைய, வீழுக்குழமைச்செம்மையினர்=உயர்ந்த குடிப்பிறப்பையுடைய மேனமக்களாகிய வேளாளர்களிருக்கின்ற; பழையனூர்த்திரு வாலவனம்பணிந்தார=பழையனூரினகணுள்ள திருவாலங்காட்டை வணங்கினார்.-எ-று.

திருவாலங்காடுறையுஞ் செல்வாதாமெனச்சிறப்பி
னொருவாதபெருந்திருத்தாண்டகமுதலாவோங்குதமிழ்ப்
பெருவாயமைத்தொடைமலை பலபாடிப்பிறப்பதியு
மருவாவம்பெறவணங்கி வடதிசைமேல்வழிக்கொள்வாரா.

(இ-ள்.) திருவாலங்காடுறையுஞ்செல்வாதாமென=திருவாலங்காடுறையுஞ் செல்வாதாமென்று ஈற்றில்வைத்து, சிறப்பினொருவாதபெருந்திருத்தாண்டகமுதலா=சிறப்பினின்றும் நீங்காத பெரிய திருத்தாண்டகமுதலாக, ஓங்குதமிழ்ப்பெருவாய்மைத்தொடைமலைபலபாடி=உயர்ந்த தமிழாலாகிய மிக்கமெய்நிறைந்த பல திருப்பதிகமாலையுடைய; பிறப்பதியுமருவார்வம்பெறவணங்கி=பிறத்திருப்பதிகளையும் மிகக் அன்போடு வணங்கி; வடதிசைமேல்வழிக்கொள்வாரா=வடதிசைநோக்கிச்செல்வாராயினார்.-எ-று.

திருவாலங்காடு - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

ஒன்றாவுலகனைத்துமானூர்தாமேயூழிதோறுழியுயர்நார்தாமே
நின்றாகியெங்குநிமிர்நார்தாமே நீர்வளிதீயாகாசமானாதாமே
கொன்றாடுங்கூற்றையுதைத்தாராதாமே கோலப்பழையுடையாராதாமே
சென்றாடுதீர்த்தங்களானாதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே. க

மலைமகளைப்பாகமம்நாராதாமே வானோவணங்கப்படுவாராதாமே
சலமகளைச்செஞ்சடைமேல்வைத்தாராதாமேசரணென்றிருப்பாருக்கன்பர்
பலபலவுமவேடங்களானூர்தாமே பழனைபதியாவுடையாராதாமே [நாமே
சிலைமலையாழுவெயிலுமட்டாராதாமேதிருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே.

ஆவுற்றவைந்துமுக்கநார்தாமே யளவிலபெருமையுடையாராதாமே
பூவுற்றநாற்றமாய்நின்றாராதாமே புனிதப்பொருளாகிநின்றாராதாமே
பாவுற்றபாடலுக்கப்பாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
தேவுற்றடிபரவலின்றாராதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே. (ங)

நாறுபூங்கொன்றைமுடியாராதாமே நான்மறையோடாறங்கஞ்சொன்றாராதாமே
மாறினாமேனியுடையாராதாமே மாமதியஞ்செஞ்சடைமேல்வைத்தாராதாமே
பாறினாவெண்டலையிலுண்டாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
தேறினாசித்தத்திருநார்தாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே. (ச)

அல்லம்பகலுமாய்நின்றாராதாமே யந்தியுஞ்சந்தியுமானூர்தாமே
சொல்லும்பொருளெலாமானூர்தாமேதோத்திரமுஞ்சாத்திரமுமானூர்தாமே
பல்லுணாக்கும்பாவெலாமானூர்தாமே பழனைபதியாவுடையாராதாமே
செல்லுநெறிகாட்டவல்லாராதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே.

தொண்டாய்ப்பணிவாக்கணியாதாமே தூநீறணியுஞ்சவண்டர்தாமே
தண்டாமனையானுமாலுதேடத் தழலு நுவாயோங்கிமிர்ந்தார்தாமே
பண்டானிசைபாடநின்றாதாமே பழனைபதியாவுடையார்தாமே
திண்டோள்களெட்டுமுடையாதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வார்தாமே.

மையாருங்கண்டமிடற்றாதாமே மயானத்திலாடல்கிழந்தாராதாமே
யையாறுமாருருமானைக்காவு மமபலமுங்கோயிலாக்கொண்டாதாமே
பையாடரவமசைத்தாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
செய்யாளவழிபடவுரினாதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே.

விண்முழுதுமண்முழுதுமானாதாமே மிக்கோகளைத்துங்குணத்தாராதாமே
கண்விழியாற்காமனையுங்காயநாராதாமே காலங்களுழிகடந்தாராதாமே
பண்ணியலுமபாடலுக்கப்பாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
திண்முலானேருகரத்தாராதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே.

காராகடனஞ்சையுண்டாராதாமே கயிலைமலையையுடையார்தாமே
யூராவேகமபுகந்தாராதாமே யொற்றியூபற்றியிருந்தார்தாமே
பாராபுகழப்படுவாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
தீராதவல்வினேனோய்தீர்ப்பார்தாமே திருவாலங்காடுறையுஞ்செல்வார்தாமே.

மலைப்பிறைசென்னிவைத்தாராதாமே வண்கயிலைமாமலையைவந்தியாத
நீலக்கடலகுழிலங்கைக்கோளை நெரியவிரலாலடர்த்தார்தாமே
பாலொத்தமேனிநிறத்தாராதாமே பழனைபதியாவுடையாராதாமே
சிலத்தாரோத்துநிறத்தாராதாமே திருவாலங்காடுறையுஞ்செல்வாராதாமே. ()
திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமியெயர்-ஊர்த்தாண்டவேசுரர்-தேவியா - வண்டார் குழலியம்மை.

பல்பதியுநெடுங்கிரியும் படர்வனமுஞ்சென்றடைவார்
செல்கதிமுன்னளிப்பார்தந் திருக்காரிக்கரைபணிநது
தொல்கலையின்பெருவேந்தர் தொண்டர்கள்பின்னுமபாருமா
மல்குதிருக்காளத்தி மாமலைவந்தெய்தினார்.

(இ-ள்.) பல்பதியுநெடுங்கிரியும்படர்வனமுஞ்சென்றடைவார்=பல திருப்பதிக
ளும் நீண்டமலைகளும்படர்ந்த வனங்களுங்கடந்து அடைந்தவாசேமுனிவர்; செல்கதிமு
ன்னளிப்பார்தந்திருக்காரிக்கரைபணிநது=முத்தியை வெளிப்பட்டு நின்றுகொடுக்கும்
சிவபிரானவீற்றிருந்தருளும் திருக்காரிக்கரையென்னும்திருப்பதியைவணங்கிச் சென்று;
தொல்கலையின்பெருவேந்தர்=வாசேமுனிவர், தொண்டர்கள்பின்னும்பாருமால்ரு=
அடியார்களுக்குப்பின்னே தேவர்குழாங்கள் நெருங்கியிருக்கும், திருக்காளத்திமாமலைவ
ந்தெய்தினார்=திருக்காளத்தியென்னும் பெருமைதங்கிய மலையைவந்தடைந்தார்--எ-று.

பொன்முகவித்திருநதியின் புனிதநெடுதீர்த்தத்தின்
முன்முழக்கித்தளித்த மொய்வனாயின்முழுவனாயிற்

சென்னியுறப்பணிந்தெழுந்து செங்கண்விடைத்தனிப்பாகர்
மன்னுமலேமிசையேறி வலங்கொண்டவெணங்குவாரா.

(இ-ள்.) பொன்முகலித்திருநதியின்—பொன்முகலியென்னும் திருநதியின், புனிதநெடுந்தீர்த்தத்தின்முன்மூழ்கி—தூய்மையான மிக்கநீரில் முன்னேமுழுதி, காளத்திமொய்வரையின்முழுவரையில்—திருக்காளத்தியென்னும் மொய்த்த திருமலையினது அடிவாரத்தில், சென்னியுறப்பணிந்தெழுந்து—சிரசுபொருந்தும்படி. வணங்கியெழுந்து, செங்கண்விடைத்தனிப்பாகா—சிவந்தகண்களையுடைய இடபத்தை வாகனமாகக்கொண்ட சிவபிரான்; மன்னுமலேமிசையேறிவலங்கொண்டவெணங்குவார்—வீற்றிருந்தருளும் மலையின்மேலேறி வலமாகவந்து வணங்குவாராயினா.—எ-று. (௩௪௪)

காதணியெண்குழையானைக் காளத்திமலைக்கொழுந்தை
வேதமொழிமூலத்தை விழுந்திறைஞ்சியெழுந்துபெரும்
காதல்புரிமனங்களிப்பக் கண்களிப்பப்பரவசமாய்
நாதனையென்கண்ணுள்ளா நெனுநதிருத்தாண்டகநவீன்றார்.

(இ-ள்.) காதணியெண்குழையானை—காதிலணிந்த வெள்ளிய சங்கக்குழையுடையவரை, காளத்திமலைக்கொழுந்தை—திருக்காளத்தியென்னும் திருமலையின்கணவீற்றிருந்தருளும் கொழுந்துபோல்வாரா, வேதமொழிமூலத்தை—வேதத்தாலெடுத்துக் கூறப்பெற்ற காரணப்பொருளை, விழுந்திறைஞ்சியெழுந்து—நிலமுறவிழுந்து வணங்கியெழுந்து; பெருங்காதல்புரிமனங்களிப்ப—பேரன்பைவிளக்கும் மனமானது களிப்படையவும்; கண்களிப்பப்பரவசமாய்—தரிசித்த கண்குளிரவும் ஆனந்த பரவசமடைந்து; நாதனையென்கண்ணுள்ளாநெனுநதிருத்தாண்டகநவீன்றார்—நாதனை என்கண்ணுள்ளானென்று இறுதியிலுடைய திருத்தாண்டகத்தைப் பாடியருளினார்.—எ-று. (௩௪௫)

திருக்காளத்தி - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

விறுநொன்றில்லாத நல்கூர்நதான்காண் வியன்கச்சிக்கம்பன்காண்
பிச்சையல்லால், மற்றுநொன்றில்லாத மாசுதூரன்காண் மயானத்துமைந
தன்காண் மாசொன்றில்லாப, பொற்றுண்காண்மாமணிநற் குன்றொப்பா
ன்காண் பொய்யாதபொழிலேழுந் தாங்குகின்ற, கற்றுண்காண்காளத்தி கா
ணப்பட்ட கணநாதன்காண்வெனென் கண்ணுள்ளானே. (௧)

இடிப்பான்காணென்வினையை யேகமபன்கா ணெலும்பாபரணன்கா
ணெல்லாமுன்னே, முடிப்பான்காண் மூவுலகுமாயினன்காண்முறைமுறை
யாலும்பொறியும் வருவாவண்ணம், படித்தான்மலையறுத்த பாகபதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ்ஞீலியான்காண், கடித்தாராகமழ்கொன்றை
க்கண்ணியான்காண் காளத்தியானவெனென்கண்ணுள்ளானே. (௨)

நாரணன்காணுந்முகன்கா ணுல்வேதன்காண் ஞானப்பெருங்கடற்
கோர்நாவாயன்ன, பூரணன்காண்புண்ணியன்காண் புராணன்றன்காண் பு
ரிசடைமேற்புனலேற்ற புனிதன்றன்காண், சாரணன்காண்சந்திரன்காண்
கதிரோன்றன்காண் தன்மைக்கட்டானோகாண் டக்கோர்க்கெல்லாம், கார
ணன்காண்காளத்திகாணப்பட்ட கணநாதன்காண்வெனென் கண்ணுள்ளானே.

செற்றான்கா ணென்னினையெத்தியாடிகாண் டிருவொற்றியூரான்கா ண் சிந்தைசெய்வாக், சூற்றான்காணேகமபமேவினாண் கா ணுமையாணற் கொழுநன்கா ணிமையோரோத்துஞ், சொற்றான்காண் சோற்றுத்துறையு ளான்காண் சுறாவேகதனேவலததை நீருநோககக, கற்றான்காண்காளத்தி காணப்பட்ட கணநாதன்காணவனென்கண்ணுளானே. (சு)

மனத்தகத்தான்றலேமேலான் வாக்கிலுள்ளான் வாயாரத்தன்னடியே பாடுதொண்ட, ரினத்தகததானிமையவாதஞ் சிரத்தின் மேலானேழண் டத்தப்பாலா னிப்பாற்செமபொன், புனத்தகத்தாண் றுங்கொன்றைப் போ தினுள்ளான் பொருபபிடையானெருபபிடையான் காற்றினுள்ளான், கனத் தகத்தாற்கயிலாயத துச்சியுள்ளான் காளத்தியானவனென்கண்ணுளானே.

எல்லாமுன்றோன்றாமே தோன்றினான்கா ணேகமபமேயான காணி மையோரோத்தப, பொல்லாப்புலனைநதும போகவினான்காண் புரிசடைமேற் பாய்கங்கை பூரித்தான்காண், நல்லவிடைமேற்கொண்டு நாகமபூனடு நளி சிரமொன்றேநதியோ நானாயற்ற, கல்லாடைமேல்கொண்ட காபாலிகா ண் காளத்தியானவனென் கண்ணுளானே. (சு)

கரியுருவுகண்டதெங் கண்ணுளான்காண் கண்டன்காண்வண்டென் ட கொன்றையான்கா, ணெரிபவளவண்ணன்கா ணேகமபன்கா ணெண்டிசை யுநதானுய குணத்தினான்காண், திரிபுரங்கடையிட்டதியாடிகாண் டிவினைகள் தீர்த்திடுமென் சிந்தையான்காண், கரியுரிவைபோத்துகநதகபாலிகாண் கா ளத்தியானவனென் கண்ணுளானே. (எ)

இல்லாடிச்சிப்பவிசென் றேற்கின்றான்கா ணிமையவர்கடொழுதிறை ஞ்ச விருகின்றான்காண், வில்லாடிவேடனா யோடினான்காண் வெண்ணா லுஞ்சேர்ந்த வகலத்தான்காண், மல்லாடுதிரடோண்மேன் மழுவாளன்கா ண் மலைமகடன்மணுளன்காண் மகிழ்நதுமுன்னாட், கல்லாலின்கீழிருந்தகா பாலிகாண் காளத்தியானவனென் கண்ணுளானே. (அ)

தேனப்புவண்டென் ட கொன்றையான்காண் டிருவேகம்பத்தான்காண் டேனாந்துக்க, ஞானப்பூங்கோதையாள்பாகத்தான்கா ணமபன்காண்ஞான த் தொளியான்காண், வானபபேருருமறியவோடி மட்டித்துநின்றான்கா ண் வண்டாசோலைக், கானபபேருரான்காண் கறைக்கண்டன்காண் காளத் தியானவனென் கண்ணுளானே. (க)

இறையவன்காணேமூலகுமாயினான்கா ணேழ்கடலுஞ்சூழ்மலையுமாயி னான்காண், குறையுடையார்குற்றேவல் கொள்வான்காண் குடமுக்கி ற்கீழ்க்கோட்டமேவினான்காண், மறையுடையவானோ பெருமான்ருன்கா ண் மறைக்காட்டுறையு மணிகண்டன்காண், கறையுடைய கண்டத்தெங் காபாலிகாண் காளத்தியானவனென் கண்ணுளானே. (க)

உண்ணவருஞ்சமுண்டான்முன்கா ணுழித்தியன் னுன்கா ணுகப்பார்
காணப், பண்ணாரபல்லிலயம பாடினன்காண் பயின்றநால்வேதத்தின ப
ண்பினன்காண், அண்ணாமலையான்காண்டியாரீட்ட மடியிணைகடொழுதே
த்த வருளுவான்காண், கண்ணாரக்காண்பாக்கோ காட்சியானகாண் காள்
த்தியானவனென் கண்ணுளானே. (கக)

திருச்சிறம்பலம்.

இத்தத்தலம் - தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயா - காளத்திநாதா - தேவியா - ஞானபூங்கோதையார்.

மலைச்சிகரச்சிகாமணியின் மருங்குமுன்னேநிறகுரு
சிலைததடககைக்கண்ணப்பா திருப்பாதஞ்சோந்திறைஞ்சி
யலைத்துவிழுங்கண்ணருவி யாகத்துப்பாய்ந்திழியத்
தலைக்குவித்தலையினராய்த் தாழ்ந்துபுறம்போந்தணைந்தார்.

(இ-ள்.) மலைச்சிகரச்சிகாமணியின்=திருக்காளத்திமலையின் அடிவாரச் சிகர
த்தில் முளைத்த சிகாமணியினுடைய, மருங்குமுன்னேநிற்கும்=வலப்பாலின்பொருந்
தத் திருமுன்னேநிற்கும், சிலைத்தடககைக்கண்ணப்பா=விலலேந்திய நீண்டகையடி
டைய கண்ணப்பநாயனாரது, திருப்பாதஞ்சோந்திறைஞ்சி=திருவடி. களையடைந்து
வணங்கி, அலைத்துவிழுங்கண்ணருவி=துருமபி விழுங்கிற கண்ணீருவியானது, ஆக
த்துப்பாய்ந்திழிய=திருமேனியிலபெருகி சொரிய, தலைக்குவித்தகையினராய்=சிரசில்
குவித்த கையையுடையவராய், தாழ்ந்துபுறம்போந்தணைந்தா=வணங்கிப் புறம்பே
வந்தா. =எ-று. (கசசு)

சேணிலவுதிருமலையிற் நிருப்பணியாயினசெய்து
தாணுவினையமமலைமேற் றுளபணிந்தகுறிப்பினம்
பேணுதிருக்கயிலைமலை வீற்றிருந்தபெருங்கோலங்
காணுமதுகாதலித்தா கலைவாய்மைக்காவலனா.

(இ-ள்.) சேணிலவுதிருமலையில்=விண்ணுலகவுழாய்ந்த திருக்காளத்தி மலையில்;
திருப்பணியாயினசெய்து=தாமசெய்யும் திருப்பணிகளைச்செய்து, தாணுவினையம்மலை
மேற்றுள்பணிந்தகுறிப்பினம்=சிவபிரானை அத்திருக்காளத்தி மலையினமேல் பிராட்
டியாரோடு திருக்கயிலையில் வீற்றிருக்குங் கோலமாகவணங்கிய திருவுண்குறிப்பால்,
பேணுதிருக்கயிலைமலை=யாவராலும் துக்ககத்தக்க திருக்கைகலாயமலையில், வீற்றிருந்தபெ
ருங்கோலம்=வீற்றிருந்தருளும் பெரிய திருக்கோலத்தை, காணுமதுகாதலித்தா=தரி
சிக்க விரும்பினா, கலைவாய்மைக்காவலனா=துல்களின் மெய்மையுணர்ந்த வாசீச
முனிவா. =எ-று. (கசசு)

வேறு.

அங்கண்மாமலை மேன்மருந்தை வணங்கியாரரு ளான்மிகப்
பொங்குகாதலி னுத்தரத்திலைச மேல்விருப்பொடு போதுவார்
துங்கமால்வரை கானியாறு தொடர்ந்தநாடு கடந்தபின்
செங்கண்மால்விடை யண்ணன்மேவு திருப்பருப்பத மெய்தினார்.

(இ-ள்) அங்கண்மாமலைமேன்மருந்தைவணங்கி=இடமகன்ற பெரிய திருக்கா
ளத்திமலையின்மேல் வீற்றிருந்தருளும் பிறவிநோய்க்கு மருந்தாயுள்ள சிவபிரானைவண

ங்கி, ஆரநூலாய்கப்பொங்குகாதலின்—நிறைந்த திருவருளிஞலே மிகவும் அதிகரித்த பெருவிரும்போடு, உத்தரத்திசைமேல்விரும்பொடுபோதுவா—உத்தரதிசையின்கண் அவாவோடு செல்கின்ற வாசீசமுனிவா, துங்கமாமலைகானியாறு—உயாவாகிய பெரிய மலையுளும் காண்யாறுகளும், தொடர்ந்தநாடுகடந்தபின்—சோந்தநாடுகள் பலவற்றைக் கடந்தபின்பு, செங்கண்மால்விடையணன்மேவு—சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபிரான் வீற்றிருந்தருளும், திருப்பருப்பதமெய்தினா—ஸ்ரீசைலத்தையடைந்தார்.—எறு. (௩௪௮)

மானவிஞ்சையா வானநாடாகள வானியககர்கள் சித்தர்கள்
கானகினனரா பன்னகாதிபா காமசாரிக ளேமுதல்
ஞானமோனிக ணாளுநம்பரை வநதிதைஞ்சி நலம்பெறுந்
தானமான திருச்சிலம்பை வணங்கிவண்டமிழ் சாற்றினார்.

(இ-ள்.) மானவிஞ்சையர்வானநாடாகள்—வீரத்தையுடைய விசதியாதரர்களும் வின்ணுலகத்திலுள்ள தேவர்களும், வானியககர்கள்சித்தர்கள்—வானின்கண் இயங்குகின்ற இயக்காகளும் சித்தர்களும், கானகின்னராபன்னகாதிபா—காணம்பாடுகின்ற கின்னராகளும் நாகலோகத்தாரும்; காமசாரிகளேமுதல்—இச்சைகளிற சஞ்சரிகுகின்ற வர்களும்ன்றி, ஞானமோனிகள்—ஞானமநிறைந்த மெளனிகளும், நாளுநம்பராவந்திதைஞ்சிநலம்பெறுந்தானமான—நாள்தோறும் சிவபிரானை வந்துவணங்கி நலம்பெறுதற்கிடமான; 'திருச்சிலம்பைவணங்கி—ஸ்ரீசைலத்தையணங்கி, வண்டமிழ்சாற்றினா—வளம்நிறைந்த திருப்பதிகத்தைப் பாடியருளினா.—எறு. (௩௪௯)

அம்மருங்கு கடநதுபோமவ ராகொள்குல வயிற்ப்படைச் [யா
செமமல்வெண்கயி லைப்பொருப்பை நினைந்தெழுந்ததொ சிந்தை
லெமமருங்குமொ காதலின்றி யிரண்டுபாலும் வியந்துளோர்
கைம்மருங்களை யுந்தெலுங்கு கடநதுகன்னட மெய்தினா.

(இ-ள்.) அம்மருங்கு கடந்துபோமவர்—அத்திருப்பருப்பதத்தை நீங்கிச்செல்லுகின்ற வாசீசமுனிவர், ஆரகொள்குலவயிற்ப்படைச்செம்மல்—நிறைவுதங்கிய கூரிய குலாயுத்தையேந்திய சிவபிரான் வீற்றிருந்தருளும், வெண்கயிலைப்பொருப்பைநினைந்து—வெள்ளிய கயிலைமலையக கருகிக்கொண்டு, எழுந்ததோசிந்தையால்—எழாரின்றி ஓர்கருத்துடன், எம்மருங்குமோகாதலின்றி—அந்நாட்டுள்ள எந்தத்தலங்களிலும் விருப்பமில்லாமல், இரண்டுபாலும்வியந்துளோர்—இருபக்கத்திலும் வியந்துவருகின்ற அடியார்கள், கைம்மருங்குணையுந்தெலுங்குகடந்து—தம்மிருமருங்குஞ் சூழ்ந்துவருகின்ற தெலுங்குநாட்டைக்கடந்து, கன்னடமெய்தினா—கன்னடதேயத்தை யடைந்தார்.—எறு. ()

கருநடங்கழி வாகவெய்திய பின்கலந்தவ னங்களுந்
திருநதித்துறை யாவையுமபயில சேனெடுங்கிரி வட்டையும
பெருநலங்கிளர் நாடுமெண்ணில பிற்படச்செறி பொற்பினுல்
வருநெடுங்கதிர கோலுசோலைய மாளவத்தினை நண்ணினா.

(இ-ள்.) கருநடங்கழிவாகவெய்தியபின்—கன்னடதேசம் நீங்கும்படி போனபின்பு; கலந்தவனங்களுந்திருநதித்துறையாவையும்—நெருங்கிய பலவனங்களையும் அழகிய நதிக்கனாகள்முழுதும்; பயில்சேனெடுங்கிரிவட்டையும்—நெருங்கிய நெடுந்தரத்திலுயர்ந்த மலைவழிகளும், பெருநலங்கிளர்நாடுமெண்ணிலபிற்பட—பெரியவளமிக்க

நாடுமாகிய அளவில்லாத வழிகர் பிற்படுமபடி, 'செறிபொறபிறை'—மரங்களுயாந்து நெருங்கிய அழகினால், வருகொடுங்குகோலும்—வராநின்ற சூரியன் வலமாகவருகின்ற, சோலைமாளவத்தினை நண்ணினா—சோலையையுடைய மாளவதேசத்தைடைந்தாரா,

அங்குமுற்றி யகனறுபோகி யருளுநரங்கன கடந்ததுசென்று

தெங்குமிகக வறங்கண்டு மிலாடபூமி நிககதுபோய்

மங்குல்சுற்றிய வெறபிறேடு வனங்களாறு கடந்தயற்

பங்கயப்பழ நைத்துமதும் பைநிரத்தினை யெயறினா.

(இ-ள்) அங்குமுற்றியகனறுபோகி—அந்நாட்டைக்கடந்து நீங்கிச்சென்று, அருளுநரங்கனகடந்துசென்று—அரிபகடுகளையுங் கடந்ததுபோய், தெங்குமிக் கவளங்களை மீட—எவ்விடத்தும் மேலான வளங்களையுமும், இலாடபூமியிககதுபோய்—இலாடதேசத்தைக்கடந்து சென்று, மங்குலசுற்றியவெற்பிறேடு—மேகங்கள் சூழ்நிறுக்கின்ற மலைகளோடு, வனங்களாறுகடந்து—வனங்களையும் நகிகளையுந்நாண்டி, அயற்பங்கயப்பழனத்து—அருகில் நாமரைகளோடுகூடிய வயல்களாகமுந், மத்திமபைநிரத்தினையெயறினா—மத்தியதேயத்தைடைந்தாரா —எ-று

மத்தியதேயமாவது —பிரயாகைக்குமேற்கும் விரசத்திருக்கிழக்கும் ஆகிய தேசமென்றுணாக (௩௫௨)

அன்னநாடு கடந்துகங்கை யணைந்துசென்று வலங்கொளு

மின்னுவேணியா வாரணசி விருப்பிறேடு பணிநதுடன்

பின்னணைநதவா தமமையங்க னொழிநதுகங்கை கடந்துபோய்

மன்னுகாதல்செய் நாவின்மன்னவா வந்தகற்சர முந்தினா

(இ-ள்) அன்னநாடுகடந்து—அந்ந மத்தியதேயத்தைக்கடந்து, கங்கையிணைந்து சென்றுவலங்கொளும்—கங்காநதி பெருகிவந்து வலமாகவரும், மின்னுவேணியாவாரணசி—ஒளிவீசும் சடைமுடியையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும் வாரணசியை, விருப்பிறேடுபணிநது—விருப்போடுவணங்கி, உடன்பின்னணைநதவாதமமை—உடனே பின்னாகவந்தவாகு, அங்கனொழிநது—அவ்விடத்தூங்கி, கங்கைகடந்துபோய்—கங்கையைக்கடந்து சென்று, மன்னுகாதல்செய்நாவின்மன்னவா—நிலைபெற்ற பெருவிறுப்பை வளரச்செய்கின்ற வாசேசுமனிவா, வந்தகற்சரமுந்தினா—வந்தகற்களையுடைய அருநெறியை முன்னிட்டாரா —எ-று (௩௫௩)

மாகமீது வளநககானக மாகியெங்கு மனித்தரார்

போகலாநெறி யன்றியும்புரி கின்றகாதல் பொங்கித்தெழச்

சாகழல பலங்கமெப்பன வுநதவீரநது தனித்ததுநே

கோகினிர வுமபெருங்கயி லைக்குலக்கிரி யெய்துவாரா.

(இ-ள்) மாகமீதுவளநககானகமாகி—விண்ணுலகளவுமுயாநத காடுடையதாகி, எங்குமனித்தரார்போகலாநெறியன்றியும்—எவ்விடத்தும் மனிதர்களால் செல்லக்கூடாத அருநெறியாயும், புரிகின்றகாதல்பொங்கித்தெழ—தாமவிரும்பிய பெருவிறுப்பானது மீக்கூர, சாகழலபலங்கயெப்பதுவுந்தவிரநது—இலகிழங்கு பழமாகிய இவைகளைப் புரித்தலையுந்தவிரநது, தனித்தநேகோகினா—தனித்து நேசென்றாரா, இரவுமபெருங்கயிலைக்குலக்கிரியெய்துவாரா—பகலேயன்றி யிரவிலும் பெரியகுலமலையாகிய கயிலையையுடைய விருப்பங்கொண்ட திருநாவுக்கரசர் —எ-று. (௩௫௪)

ஆயவாரிரு ளின்கணேகும்வ் வன்பர்தம்மை யணைந்துமுன்
றியவாய விலங்குவன்றொழில் செய்யவஞ்சின நஞ்சுகால்
வாயநாக மணிப்பணங்கொள் விளக்கெடுத்தன வநதுகால்
தோயவானவ ராயினுநதனி துன்னருஞ்சுர மன்னினா.

(இ-ள்.) ஆயவாரிருளின்கணேகும்வனபாதமமை=அவ்வாறு இரவினகண்
ணையாத்தினாசெல்லும் வாசீசமுனிவனா, அணைந்துமுன்=அடைநது அவா திருமு
ன்னா, தீயவாயவிலங்கு=கொடிய மிருகங்கள், வன்றொழில்செய்யவஞ்சின=கொடுந்
தொழிலைச்செய்ய அச்சமுற்றிருந்தன, நஞ்சுகாலவாயநாகம்=நஞ்சைக் கசுகின்ற வா
யையுடைய பாம்புகள், மணிப்பணங்கொள்விளக்கெடுத்தன=மணிப்பணத்திலுள்ள மணிகளா
கிய விளக்கையெடுத்தன; வானவனோனும்வந்துகாலதேயு=தேவரீதியும் நிலவுகத்து
வந்து கால்படும்படி, தனிதுன்னருஞ்சுரமுன்னினா=தனியே செல்லுதற்கரிய அருநெ
றியையடைந்தார்.—எ-று. (௩௫௫)

வெங்கதிாபபக லககடத்திடை வெய்யவன்கதிர் னைக்க
தெங்குமிக்க பிளபிபினாகர்த மெல்லெபுக்கெரி கின்றன
பொங்கழற்றெறு பாலைவெந்நிழல் புககமுமல் புகும்பகம்
செங்கதிர்க்கனல் போலுமத்தினை திண்மைமெய்த்தவர் நண்ணினார்.

(இ-ள்.) வெங்கதிாபபகல்=கொடிய கிரணங்களைபுடைய பகற்காலத்தில், அக்
கடத்திடை=அப்பாலிலெய்தில், வெய்யவன்கதிாகைபரநது=சூரியனுடைய கிரணங்
கள் பரவி; எங்குமிக்கபிளபயில்=தம்மால் எவ்விடங்களிலும் அதிகரித்திருக்கும் வெடி
பயின்பழியே, நாகர்தமெல்லெபுகுகெரினறன்=நாகலோகத்தினெல்லையையடைந்து வி
ளங்குகின்ற தோற்றம், பொங்கழற்றெறுபாலை=சவால்க்கின்ற அக்கினியையும் வருத்த
த்தக்க அப்பாலையினது, வெந்நிழல்=கொடிய நிழல், புககமுமல்=இருநதுள்ள விட
த்தை, புகும்=(அப்பாலை தண்ணைவருத்தாது) புகலடையும், பகற்செங்கதிர்க்கனல்போ
லும்=சூரியனுடைய செவ்விய கிரணங்களின் காந்தியை ஒத்திருக்கும், அத்தினை=அத்
தினையின்கண், திண்மைமெய்த்தவரெய்தினா=உறுதியான மெய்த்தவரையுடைய
வாசீசமுனிவா அடைந்தார்.—எ-று.

இதனால் இயல்பாய பாலையின் வெப்பத்தோடு சூரியகிரணமுமிகுந்து வெம்மை
செய்யும் அருஞ்சுரமென்றாராயிற்று. (௩௫௬)

இங்ஙனமயிர வும்பகற்பொழு துமமுடசுர மெய்துவார்
பங்கயமபுனா தான்பரட்டள வுமபசைத்தசை தேயவு
மங்கைபாகாதம் வெள்ளிமால்வனா வைத்தசிறதை மறப்பரோ
தங்கரங்களி ரண்டுமேகொடு தாவியேகுதன் மேவினார்.

(இ-ள்.) இங்ஙனம் மிரவும் பகற்பொழுதும்=இவ்வாறு இராக்காலமும் பகற்
காலமும்; அருஞ்சுரமெய்துவார்=செல்லுதற்கரிய பாலைநிலத்திற் செல்லுகின்ற வாசீ
சமுனிவர்; பங்கயமபுனாதான்=தாமதாமலர்போலும் சிவந்த திருவடிகள், பரட்டளவும்
பசைத்தசைதேயவும்=பரண்டைக்காலளவும் பசையையுடைய மாமிசத் தேய்ந்துபோக
வும்; மங்கைபாகாதம்வெள்ளிமால்வனா=உமாதேவிபாகராகிய சிவபிரான் வீற்றிருந்த
ருஞ்சுர திருக்கயிலாயமலையில்; வைத்தசிறதைமறப்பரோ=சென்று தரிசிக்கவேண்டுமெ

ன்று தாம்வைத்த எண்ணத்தை மறக்கமாட்டாமல்; தங்கரங்களிரண்டுமேகொடு==தம் முடைய திருக்கரங்களிரண்டையுமே ஆதரவாகக்கொண்டு, தாவியேகுதன்மேவினர்== தாவிச்செல்வாராயினர்.—எ-று. (௧௫௭)

1 கைகளும்மணி பந்தசைந்தற 2 வேகரைந்து 3 கிதைந்தபின் 4 மெய்கலந்தெழு சிந்தையினபின் விருப்புமீமிசை பொங்கிட மொய்கடுங்கனல் வெம்பரம்புகை மூளுமதத முயங்கியே மைகொள்கண்டர்த மன்பாசெல்ல வருந்தியுந்தினா மாபினால்.

(இ-ள்.) கைகளும்மணிபந்தசைந்தற==இரண்டுகைகளும் மணிகட்டிஎனிக் கட்டுவிட, கரைந்துகிடைத்தபின்==கரைந்து தேய்ந்தபின்பு, மெய்கலந்தெழுசின்றை== மெய்யோடு விசுவயோமுநின்ற திருவுள்ளத்தின்கண், அன்பின்விருப்புமீமிசைபொங்கிட==அன்புமூலமுந் திருப்புகை மோலம்மேலும் அதிகரிப்ப, மொய்கடுங்கனல்வெம்பரம்புகை==மேலுந் திருப்புகை மூலம்மேலும் பருகுகைக்கற்களிலுண்டாகிய புகைகள்; மூளுமததமுயங்கியே==எழுகின்ற வழியைக்கூடி, மைகொள்கண்டாதமன்பா==கரிய திரு மிடற்றையுண்டிவ பிராண்டியாராகிய வாசேமுனிவர், செல்லவருந்தியுந்தினாமாபினால்==போவதற்கு வருத்தமடைந்து மாபினால் நகர்ந்துசென்றார்.—எ-று ௭-இரண்டொருசொ.

மநர்ப்முநதசை ரைந்துசிந்தி வருந்தவென்பு முரிந்திட

நோவருங்குறை கின்றசிந்தையி னேசமீசனை நேருநீ

பூர்வமங்குயிர் கொண்டுகைக்கு முடம்படங்கவு முன்கொடச்

செய் சோவருமபமு வம்புரண்டு புரண்டுசென்றனா செமமையோர்.

(இ-ள்.) மார்புமுந்தசைரைந்துசிந்திவருந்த==மாபும தசைகள் நோந்து சித்திவருந்த; என்புமுரிந்திட==பிணிக்கப்பட்ட எலும்புகள் முறிபட, நோவருங்குறைகின்றசிந்தையில்==தான திருக்கயிலையை அடையாமையாகிய குறைநிறிகின்ற திருவுள்ளத்தில, நேசமீசனைநேருநீடார்வம்==தம்மால் நேசிக்கப்படும் சிவபிரானை யடையவேண்டுமென்கிற பெருவிருப்பானது, அங்குயிர்கொண்டுகைக்கும்==அவ்விடத்து உயிரால் நடத்தும், உடம்படங்கவுமுன்கொடு==உடம்புமுழுவதையும் முன்னே கொண்டு; அச்சோவருமபமு==புரண்புரண்கொண்டனர்செம்மையோ==யாவராலும் அடைதற்கரிய அக்காட்டில் புரணி புரணி வாசேமுனிவர் சென்றார்.—எ-று. (௧௫௯)

அப்புறம்புரள் கின்றநீளிடையங்கமெங்கு மரைந்திடச்

செப்பருங்கயி லைச்சிலம்படி சிந்தைசென்றுறு மாதலால்

மெய்ப்புறத்தி லுறுப்பழிந்தபின் மெல்லவுந்து முயற்றியுந்

தப்புறச்செய வின்றியநெறி தங்கினாதமி ழாளியார்.

(இ-ள்.) அப்புறம்புரள்கின்றநீளிடையங்கமெங்கு மரைந்திடச்==அதன்மேல் புரண்டுகொண்டிருந்திருந்தால், அங்கமெங்குமரைந்திட==அங்கமுழுவதும் தேய், செப்பருங்கயிலைச்சிலம்படி==சொல்லுதற்கரிய கயிலையமலையினிடத்தில், சிந்தைசென்றுறுமாதலால்==தரிசிக்கவேண்டுமென்கின்ற கருத்து செல்லுமாதலினால், மெய்ப்புறத்திலுறுப்பழிந்தபின்==திருமேனியின்கணுள்ள உறுப்புமுழுவதும் அழிந்தபின்பு; மெல்லவுந்துமுயற்றியுந்தப்புற==மிருதுவாக வந்திச்செல்கின்ற உயிர்முயற்சியும் நீங்க; செயலின்றி==செயலற்ற; அந்நெறிதங்கினாத்திழாளியார்==அம்மார்க்கத்திலிருந்தார் தமிழ்வுல்லவராகிய வாசேமுனிவர்.—எ-று.

வேறு.

அன்னதன்மையாக யிலையையணைவதற் கருளார் (மன்னுநீநதமிழ் புலியின்மேற்பின்னையும் வழத்த நன்னெடுமபுனற் றடமுமொன்றுடன் கொடு கடநதார் பன்னகம்புனை பரமரோமுனிவாரம் படியால்.

(இ-ள்.) அன்னதன்மையாக யிலையையணைவதற்கருளார்—அத்தன்மையையுடைய வாசேமுனிவா கயிலைமையையடைவதற்குச் சிவபிரான் அருள்செய்யாராக; (அதனால்) மன்னுநீந்தமிழ்புலியின்மேற்பின்னையும்வழத்ததன்மையென்ற மதரமான தமிழ்ப்பதிகத் தை அவர் பூமியின்மேற் பின்பும துதிக்க, பன்னகம்புனைபுரமரோமுனிவாரம்படி யால்—சாபபத்தை ஆபரணமாகத்தரித்த சிவபிரான் ஓர்முனிவரென்று சொல்லத்தக்க முறைமையினால், நன்னெடுமபுனற்றடமுமொன்றுடன் கொடுகடந்தார்—நலமிக புனலு டைய ஓர் தடாகத்தையும் உண்டாக்கிக்கொண்டு எழுந்தருளினார்.—எ-று. (கௌட)

வந்தமற்றவர் மருங்குறவணைநதுநோ நின்று
நொநதுநோக்கிமற றவொநிரோகிட நுவல்வார
சிகதியிவவுறுப பழிநதிடவருநதிய திறத்தால்
இந்தவெங்கடத் தெய்தியதென்னென விசைத்தார.

(இ-ள்) வந்தமற்றவர்மருங்குறவணைந்துநோநின்று—வந்து வாசேமுனிவர் சமீ பத்திற்கிட்டி. நோநின்று, நொநதுநோக்கி—இரக்கத்தோடு பாத்து, மற்றவொநிரோ க்கிடநுவல்வார—வாசேமுனிவா தமமை எதிரோ பாக்குங்கால் அமமுனிவா வினாவு வார் எவ்வாறெனில், சிந்தியிவவுறுபபழிநதிடவருநதியதிறத்தால்—சிறி இவ்வுறுப்புக் கெல்லாம் அழியுமபடி மனம் வருந்தாததேதுவாக நீர்; இந்தவெங்கடத்தெய்தியதென னெனவிசைத்தார்—இந்தக் கொடிய காட்டில்வந்த காரணம் யாதென்று வினாவினார். ()

மாசில்வற்கலை யாடையுமாரபின்முந் னாலும்
தேசடைச்சடை மவுலியுமெய் திகழ
ஆசின்மெய்த்தவ ராகிநின்றவாதமை நோக்கிப்
பேசவுற்றதோ ருணாவுறவிளம்புவார் பெரியோர்.

(இ-ள்) மாசில்வற்கலை யாடையும்—குற்றமற்ற மரவுரியாடையும்; மார்பின்முந் னாலும்—மார்பினிடத்துப் பூணூலும், தேசடைச்சடைமவுலியும்—ஒளிவீசுகின்ற சடை முடியும், நீறுமெய்திகழ—விபூகியும் திருமேனியில் விளங்க; ஆசின்மெய்த்தவராகிநின்ற வர்தமைநோக்கி—குற்றமற்ற மெய்மையாகிய தவவேடங்கொண்டவராய்நின்ற சிவபி ரானைய முனிவரைப்பார்த்து, பேசவுற்றதோருணர்வுற—பேசும்படி ஒருணர்வு உள்ள துதிக்க, விளம்புவார்பெரியோர்—வாசேமுனிவர் அருளிச்செய்தார்.—எ-று. (கௌட)

வண்டலாக் குழன் மலைகளுடன்வட கயிலை
யண்டர்நாயக ரிருக்குமப்பரிசவ ரடியேன்
கண்டுகுமபிட விருப்பொடுங்காதவி னடைந்தேன்
கொண்டவென்குறிப பிதுமுனியேயெனக் கூற.

(இ-ள்.) வண்டலாக்குழன்மலைகளுடன்—வண்டுகள் தேன் நசையால் சஞ்சரித் தின்ற கூந்தலையுடைய பார்வதியாரோடு; வடகயிலையண்டர்நாயகரிருக்குமப்பரிசு—

கயிலைக்கண் தேவநாயகராகிய சிவபிரான் வீற்றிருந்தருளும் அத்திருக்கோலத்தை, அவ்
ரடியேன்கண்டுகும்பிடவிரும்பொடும்—அவாககடியேனாகிய யான் தரிசித்துக் கும்பிடும்
படி வீருப்பத்தோடு, காதலினைநீதேன்—அவாவுடையனாய் வந்தேன், தொண்டவெ
ன்குறிப்பிது—கருதிய என்னுடைய குறிப்பிது, முனியேயெனக்கூற—முனியே என்று
சொல்லு.—எ-று. (௩௬௪)

கயிலைமால்வரை யாவதுகாசினி மருங்கு
பயிலுமானிடப் பான்மையோரடைவதற கௌரிதோ
யயிலகொள்வேற்படை யமரருமணுகுதற கரிதால
வெயில்கொள்வெஞ்சுரத் தெனசெய்தோவந்தென விளம்பி.

(இ-ள்.) கயிலைமால்வரையாவது—கயிலாசுகிரியாவது, காசினிமருங்குபயிலும்—
பெருமைதங்கிய நிலையாகத்தீவ்வரமும், மானிடப்பான்மையோரடைவதற்கௌரிதோ—
மானிடத்தன்மையுண்டாய்வுர் அடைவதற்கௌரிதலல, அயிலகொள்வேற்படையமரரும
ணுகுதற்கரிதோ—கூர்மைதங்கிய வேலையுடைய தேவாகளும் அடைதற்கரிதாயிருக்கிறது,
வெயில்கொள்வெஞ்சுரத்தெனசெய்தோவந்தெனவிளம்பி—வெம்மைவீசுகின்ற கொடிய
சூரத்தின்தன்வீர்து என்னகாரியம் செய்தொன்று சொல்லி.—எ-று ஆல்-அசை (௩௬௫)


மீனும்த்தனை யுமக்கினிக்கடனென விளங்குந்
தோளுமாகமுந் துவருமுந் தான்முனி சொல்ல
ஆளுநாயகன் கயிலையிலிருக்கைகண் டல்லால்
மாளுமிவ்வுடல் கொண்டுமீளேனென மறுத்தார்.

(இ-ள்.) மீனும்த்தனையும்ககினிக்கடனென—மீண்டுபோவதே உமக்கினிக்கட
னென்று விளங்குந்தோளுமாகமுந்துவருமுந் தான்முனிசொல்ல—விளங்குகின்ற தோளி
லும் மாபிலும் அசைகின்ற பூணுலைத்தரித்த சிவபிரானாகிய முனிவரா சொல்ல; ஆளு
நாயகன்—நம்மை அடிமைக்கொண்ட சிவபிரான், கயிலையிலிருக்கைகண் டல்லால்—கயி
லையில் வீற்றிருக்குந் திருக்கோலத்தைத்தரித்தலலாம்; மாளுமிவ்வுடல்கொண்டுமீளே
னெனமறுத்தார்—இறந்துபோகு மிவ்வுடலைக்கொண்டு திரும்பேனென்று மறுத்துவிட்
டார்.—எ-று. இம்முன்றுங் குளகம். (௩௬௬)

ஆங்குமற்றவர் துணிவறிந்தவாதமை யறிய
நீங்குமாதவர் விசும்பிடைக்கரந்துநீண் மொழியால்
ஒங்குநாவினுக் கரசனேயெழுந்திொன் றுடைப்பத்
தீங்குநீங்கிய யாக்கைகொண்டெழுந்தொளி திகழ்வார்.

(இ-ள்.) ஆங்குமற்றவர்துணிவறிந்து—அவ்விடத்தில் வாசேமுனிவர் கொண்ட
உறுதியைத் திருவுள்ளத்தறிந்து, அவாதமையறிய—அவ்வாசேமுனிவர் தம்மைக்; கயிலா
யபதியென்று அறிந்துகொள்ள, நீங்குமாதவர் விசும்பிடைக்கரந்து—அவ்விடத்தினின்றும்
நீங்கிய முனிவரர் வானின்கண் மறைந்து, நீண்மொழியால்—எடுத்துக்கூறும் அசரீரியி
னால்; ஒங்குநாவினுக்கரசனே—உயர்ந்த திருநாவுக்கரசனே; எழுந்திொன்றுரைப்ப—
எழுந்திரு என்று சொல்ல, தீங்குநீங்கியாகைகொண்டெழுந்து—அழிந்த உறுப்புகள்
சோத்த உடம்போடெழுந்து, ஒளிகிழ்வார்—ஒளியோடு விளங்குவாராயினார்.—எ-று.

அண்ணலையெனை யாண்டுகொண்டருளிய வழதே
விண்ணிலேமறைந் தருள்புரிவேதநா டுகனே
கண்ணினுற்றிருக் கயிலையிலிருந்தநீண் கோல
நண்ணினான்ருழ நயத்தருள்புரிபுண்ப் பணிந்தார்.



1-அபயா - 2-சிவபெருமான

வாழ்க! காவியத்திசுதது வடகயிலத்திசுதது அவரொன்றிசுதது தம்முடைய முழுதும்பெய்தும் விவசேமிருந்த காணலும்
யல பரமசிவன் அந்தணருக்குகாணலு தீர கயிலைபக்காண பதரிது இத்தடாகத்தில் முழுதினராயின் உம்மைத் திருவையுமொன்றும்
உலகேத்திரம் திருவள்ளு 1-1-1-த்தில்விடும் அநகேசரம் கயிலையிலிருந்த கோவந்தைகொட்டுகிறுமென்று அருளிச்செய்தது.

(இ-ள்.) அண்ணலையெனையாண்டுகொண்டருளியவமுதே=பெருமையுடையவோ அடியேனை யாட்கொண்டருளியவமுதமே; விண்ணிலேமறைந்தருள்புரிவேதகாயகனே=ஆகாயத்தின்கணமறைந்து அசரீரியாய் அருள்புரிந்த வேதமுதலவரோ; கண்ணினாற்றிருக்கயிலையிலிருந்தநினகோலம்=கண்ணினால் திருக்கயிலையில் வீற்றிருந்த நின் திருக்கோலத்தை; நண்ணினானொழுநயந்தருளபுரியெனப்பணித்தாரா=அடைந்து நான் தரிசிக்കும்படி கருணைகூர்ந்தருள்செய்யென்று வணங்கினார்.—எ-று (௩௯௮)

தொழுதெழுந்தநற் றொண்டனாரோகுகிவின் டலததில்
எழுபெருந்திரு வாகுகினுவிதைவரிப் பொய்கை
முழுகிநமமை கயிலையிலிருந்தவம் முறைமை
பழுதில்சீர்ததிரு வையாற்றிறகாணெனப் பணித்தார.

(இ-ள்.) தொழுதெழுந்தநற் றொண்டனாரோகுகி=வணங்கி எழுந்த நல்ல வாசீச மூனிவரைப்பார்த்து, விண்டலத்திலெழுபெருந்திருவாகுகினால்=ஆகாயத்திலெழுந்திருப்பரிய அசரீரிவாகுகினால், இறைவா=சிவபிரான், நீயிப்பொய்கைமுழுகி=நீ இவ்வாயின் கண் முழுகி, நம்மைக்கயிலையிலிருந்தவம்முறைமை=நமமை திருக்கயிலையில் வீற்றிருக்கும் முறைமையாக, பழுதில்சீர்ததிருவையாற்றிறகாணெனப்பணித்தாரா=குற்றம்ற்ற சிறப்பினையுடைய திருவையாற்றில் தரிசிப்பாயாகவென்று கட்டளையிட்டாரா.—எ-று.

ஏற்றினாரூ டலைமிசைக்கொண்டெழுந்திறைஞ்சி
வேற்றுமாகிவின் னாகிநின் னாமொழி விரும்பி
யாற்றல்பெறவ ரண்ணலாரஞ்செழுத தோதிப்
பாற்றடம்புனற் பொய்கையினமுழுகினா பணியால்.

(இ-ள்.) ஏற்றினாரூ டலைமிசைக்கொண்டு=இடபத்தை வாசனமாகவுடைய சிவ பிரான் திருவருளைச் சிரசினமேற்கொண்டு, எழுந்திறைஞ்சி=எழுந்து வணங்கி; வேற்றுமாகிவின் னாகிநின் னாமொழிவிரும்பி=வேற்றுக்கி வின்னாகி நின்றாய் போற்றி என்னும் திருத்தாண்டகத்தை அருளிச்செய்து, ஆற்றல்பெறவா=சிவபிரான் திருவருளினால் திருமேனிககணுள்ள ஊறுநீங்கி வலிபெற்ற வாசீசமூனிவா, அண்ணலாரஞ்செழுத்தோகி=சிவபிரான் திருவைந்தெழுத்தைத்ததுதித்து, பாற்றடம்புனற்பொய்கையின்முழுகினா பணியால்=பால்போலும் மிக்க புனலையுடைய வாயில் சிவபிரான் கட்டளைப்படி மூழ்கினார்.—எ-று. (௩௯9)

போற்றித்திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

வேற்றுக்கிவின் னாகிநின் னாய்போற்றி மீளாமையானென்னைக்கொண்டாய்போற்றி யூற்றுக்கியுள்ளையொளித்தாய்போற்றி யோவாதசத்தத தொலியேபோற்றி யாற்றுகியங்கேயமந்தாய்போற்றி யாறகநாகல்வேதமானாய்போற்றி காற்றுகியெங்குங்கலத்தாய்போற்றி கயிலைமையானேபோற்றிப்போற்றி. (௧)

பிச்சாடல்பேயோடுகந்தாய்போற்றி பிறவியறுக்குமபிரானேபோற்றி வைச்சாடனன் றுமகிழ்ந்தாய்போற்றி மருவியென் சிந்தைபுகுந்தாய்போற்றி பொய்ச்சார்புரமுன்றுமெய்தாய்போற்றி போகாதென்கிந்தைபுகுந்தாய்போற்றி கச்சாகநாகமசைத்தாய்போற்றி கயிலைமையானேபோற்றிப்போற்றி. (௨)

மருவார்புரமுன் றுமெய்தாய்போற்றி மருவியென் சிந்தைபுகுந்தாய்போற்றி
யுருவாகியெனைப்படைத்தாய்போற்றி யுள்ளாவிவாங்கியொளித்தாய்போற்றி
திருவாகிசின்றதிமேபோற்றி தேசம்பரவப்படுவாய்போற்றி
கருவாகியோடுமுகிலேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

வானத்தார்போற்றுமருந்தேபோற்றி வந்தென்றன்சிகதைபுகுந்தாய்
போற்றி, யுனத்தைநீக்குமுடலேபோற்றி யோங்கியழலாய்நிரந்தாயபோற்
றி, தேனத்தைவாரத்தெளிவேபோற்றி தேவர்க்குந்தேவனுய்நின்றாய்போ
ற்றி, கானத்தையாடலுகந்தாய்போற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

ஊராகிசின்றவுலகேபோற்றி யோங்கியழலாய்நிரந்தாய்போற்றி
பேராகியெவருமபரந்தாய்போற்றி பேராதென்சிகதைபுகுந்தாய்போற்றி
நீராவியானநிழலேபோற்றி நோவாயொருவனாயுமில்லாய்போற்றி
காராகிசின்றமுகிலேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

சிலுருவாய்ச்சென்றுதிரண்டாய்போற்றி தேவரியாததேவேபோ
ற்றி, புல்லுயிர்க்குமபூட்சிபுணாதாய்போற்றி போகாதென்சிகதைபுகுந்தா
ய்போற்றி, பல்லுயிராய்ப்பாதோறுநின்றாய்போற்றி பற்றியுலகைவிடா
தாய்போற்றி, கல்லுயிராய்நின்றகனலேபோற்றி கயிலைமலையானேபோற்றி
போற்றி. (க)

பண்ணினிசையாகிசின்றாய்போற்றி பாவிப்பாபாவமுபபாய்போற்றி
யெண்ணுமெழுத்துஞ்சொல்லானாய்போற்றியென்சிகதைநீங்காவிறைவாபோற்றி
விண்ணுநிலனுநதியானாய்போற்றி மேலவாகுமேலாகிசின்றாய்போற்றி
கண்ணின்மணியாகிசின்றாய்போற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

இமையாதுபிராதிருந்தாய்போற்றி யென்சிகதைநீங்காவிறைவாபோற்றி
யுமைபாகமாகத்தனைத்தாய்போற்றி யுழியேழானவொருவாபோற்றி
யுமையாவருஞ்சமாந்தாய்போற்றி யாதிபுராணனாய்நின்றாய்போற்றி
கமையாதின்நகனலேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

மூவாய்பிறவாயிறவாய்போற்றி முன்னமேதோன்றிமுனைத்தாய்போற்றி
தேவாதிதேவர்கொருந்தேபோற்றி சென்றேறியெவருமபரந்தாய்போற்றி
யாவாயடியேனுக்கெல்லாமேபோற்றி யல்லனவிவலந்தேன்போற்றி
காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

கெடியவிசும்போடுகண்ணேபோற்றி நீளவகலமுடையாய்போற்றி
யடியுமுடியுகளிப்போற்றி யங்கொன்றறியாமையின்றாய்போற்றி போற்றி
கொடியவனகூற்றமுதைத்தாய்போற்றி கோயிலாவென்சிகதைகொண்டாய
கடியவுருமொடுமின்னேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி. (க)

உண்ணுதுறங்காதிருந்தாய்போற்றி யோதாதேவேதமுனந்தாய்போ
ற்றி, யெண்ணுவிவங்கைக்கோன்றன்னேப்போற்றி யிறைவிரலால்வைத்துக
ந்தவிசாபோற்றி, பண்ணுநிசையின்சொற்கேட்டாய்போற்றி பண்டையென்
சிகதைபுகுந்தாய்போற்றி, கண்ணுய்ல்குக்குநின்றாய்போற்றி கயிலைமலையா
னேபோற்றிபோற்றி. (க)

[illegible]

ஆதிதேவாதந திருவருட்பெருமையா ரறிந்தார்
போதமாதவர் பனிமலாப்பொய்கையின் மூழ்கி
மாதொர்பாகனா மகிழுமையாற்றிலோர் வவி
மீதுதோன்றிவந தெழுந்தனருலகெலாம வியப்ப.

(இ-ள்.) ஆதிதேவாதந்திருவருட்பெருமையாரறிந்தார்—முதற்கடவுளாகிய சிவபிரானது திருவருளின்பெருமையார் அறிந்தவாகன், போதமாதவர்பனிமலாப்பொய்கையின்மூழ்கி—ஞானநிறைந்த தவத்தைபுடைய வாசீசமுனிவர் குளிர்த்த மலர்கள் நிறைந்த வாவிக்கண்மூழ்கி, மாதொர்பாகனாமகிழுமையாற்றில்—உமாதேவியை ஓர் கூற்றிலுடைய சிவபிரான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவையாற்றின்கண்ணுள்ள, ஓர்வாவியீதுதோன்றிவந்து—ஓர் தடாகத்தின்கண் வெளிப்பட்டு வந்து, எழுந்தனருலகெலாமவியப்ப—எழுந்தார உலகத்தார் வியக்கும்படி.—எறு (௬௭௧)

வம்புலாமலர் வாவியின்களாயின்வந தேறி
யும்பாநாயகா திருவருட்பெருமையை யுணர்ந்தார்
எம்பிரான்றருங் கருணைபோலிதுவென விருகண்
பம்புதானாரீர வாவியிறபடிந்தெழும படியார.

(இ-ள்.) வம்புலாமலாவாவியின்களாயின்வந்தேறி—வாசீனை வீசுகின்ற மலர்களையுடைய தடாகத்தினின்ற களாயிலேறி, உம்பாநாயகாதிருவருட்பெருமையையுணர்ந்தார்—தேவநாயகராகிய சிவபிரான் திருவருட்பெருமையையறிந்த வாசீசமுனிவர், எம்பிரான்றருங்கருணையிதுவென—எமது சிவபிரான் செய்யுங் கருணையிதுவென்று, இருகண்பம்புதானாரீராவாவியில்—இரண்டு கண்களினின்றும் ததும்புகின்ற தானாயாகிய ஆனந்தக்கண்ணீர் என்னுங் குளத்தில்; படிந்தெழுமபடியார—மீளவும் மூழ்கி எழுந்தன்மையுடையவரானா.—எறு போல்-அசை. (௬௭௨)

மிடையுநீள்கொடி வீதிகள்விளங்கிய வைவா
றுடையநாயகா சேவடிபணியவந துறுவா
அடையவப்பதி நிற்பவுஞ்சரிப்பவு மான
புடையமாந்ததந துணையொடும்பொலிவன கண்டார்.

(இ-ள்.) மிடையுநீள்கொடிவீதிகள்விளங்கிய—நெருங்கும்படி நீண்ட கொடிகளைக் கட்டியிருக்கின்ற வீதிகளால் விளங்கிய; ஐயாறுடையநாயகா—திருவையாற்றில் எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானது, சேவடிபணியவந்துறுவார்—சிவநத திருவடிகளை வணங்கும்படி வருவாரா; அடையவப்பதிநிற்பவுஞ்சரிப்பவுமான—அத்திருப்பதிக்கண் நிற்பனவும் சரிப்பனவுமாகிய பொருள்களெல்லாம், புடையமாந்ததந்துணையொடும்பொலிவனகண்டார்—அருகில் விரும்பிய தங்கள் பெண்ணோடு கூடியிருக்கும் தோற்றத்தைப்பார்த்தார்.—எறு.

ஏல்லாப்பொருளும் துணையொடும் பொலிவனகண்டார் என்றது சிவசத்திருபமாயிருக்கக் கண்டாருன்னுங்கருத்தால், அது மேல்வருஞ் செய்யுளாலுமுணர்க. (௬௭௩)

பொன்மலைக்கொடி யுடனமர்வெள்ளியம் பொருப்பிற்
றன்மையாமபடி சத்தியஞ்சிவமுமாஞ் சரிதைப்
பன்மையோனிகள் யாவையும்பயில்வன பணிந்தே
மன்னுமாதவர் தம்பிசான்கோயின்முன் வந்தார்.

(இ-ள்.) பொன்மலைக்கொடியுடன்—பார்வதிதேவியாரோடு; அமர்வெள்ளியம் பொருப்பிற்றன்மையாம்படி—வீற்றிருந்தருளும் சுயலாய தரிசனம்போலிருக்கும்படி; சத்தியுஞ்சிவமுமாஞ்சரிதை—சத்தியும் சிவமுமாகவிருக்கின்ற நிலையோடு; பன்மை போனிகளையாவையும்—பல யோனிகளெல்லாம்; பயில்வனபணிந்து—இருக்கும் முறை மையை வணங்கி, மன்னுமாதவர்—நிலைபெற்ற தவத்தையுடைய வாசேசுமனிவர்; தம்பிரான்கோயினமுன்வந்தார்—சிவபிரான் கோயிலுக்கு முன்பாக வந்தார்.—எ-று (௧௭௭)

காணுமப்பெருங் கோயிலுங்கயிலைமால் வரையாய்ப்
பேணுமாலய னிந்திரன்முதற்பெருந் தேவர்
பூணுமன்பொடு போற்றிசைத்தெழுமொலி பொங்கத்
தாணுமாமறை யாவையுத்தனித்தனி முழங்க.

(இ-ள்.) காணுமப்பெருங்கோயிலும்—அத்திருவையாற்றிற் காணப்படும் அத்திருக்கோயிலும், கயிலைநிலையாயும்—பெருமைதங்கிய திருக்கயிலையாயும்; பேணுமாலயனின்திரன்முதற்பெருந்தேவா—யாவரும் விரும்பத்தக்க திருமால பிரமன் இத்திரன்முதலான பெரிய தேவர்கள்; பூணுமன்பொடுபோற்றிசைத்தெழுமொலிபொங்க—அவரவருள்ளத்து நிலைபெறும் பேரனபோடு தோத்திரஞ்செய்து அதனால் எழுகின்ற ஒலியானது எவ்விடத்தும் நிறையவும், தாணுமாமறையாவையுத்தனித்தனிமுழங்க—அழியாத மகிமையையுடைய வேதங்களெல்லாம் தனித்தனியே ஒலிக்கவும்.—எ-று. (௧௭௮)

தேவாதானவா சித்தாவிசசாதர ரிபுக்கர்
மேவுமாதவா முனிவர்புடையெலா மிடையக்
காலிவாள்விழி யரம்பையாகானமு முழவுந்
தாலிலேழ்குடன் முழக்கினுமபெருகொலி தழைப்ப.

(இ-ள்.) தேவாதானவாசித்தர்விச்சாதாரியக்கர்—தேவர்களும் அசுரர்களும் சித்தர்களும் வித்தியாதாரர்களும் இயக்கார்களும், மேவுமாதவர்முனிவர்புடையெலாமிடைய—நிலைபெற்ற தவத்தாளும் முனிவர்களும் பக்கங்களிலெல்லாம் நெருங்கியிருக்கவும், காலிவாள்விழியரம்பையாகானமுமுழவு—காலிமலரையும் வானையுமொத்த விழிகளையுடைய தேவரம்பையர்களது கீதமும் மத்தனவோசையும், தாலிலேழ்குடன்முழக்கினும் பெருகொலிதழைப்ப—கெடுதலில்லாத எழுசமுத்திரங்களின் ஒலியினும் அதிகமான பேரொலியுண்டாகவும்.—எ-று. (௧௭௯)

கங்கையேமுதற் றீர்த்தமாங்கடவுண்மா நதிகண்
மங்கலம்பொலி புனற்பெருநதடங்கொடு வணங்க
எங்குநீடிய பெருங்கணநாதர்க ளிறைஞ்சப்
பொங்கியங்களாற் பூதவேதாளங்கள் போற்ற.

(இ-ள்.) கங்கையேமுதற் றீர்த்தமாங்கடவுண்மாநதிகண்—கங்கைமுதலிய தீர்த்தமென்று சொல்லப்படும் பெருமையையுடைய தேவநதிகள்; மங்கலம்பொலிபுனற்பெருநதடங்கொடுவணங்க—மங்கலமிக்க நீர்நிறைந்த பெரிய வாலிருப்பதொண்டு வணங்கவும்; எங்குநீடியபெருங்கணநாதர்களிறைஞ்ச—எவ்விடத்திலும் மிக்க பெருமையையுடைய சிவகணங்கள் தொழவும்; பொங்கியங்களாற்பூதவேதாளங்கள்போற்ற—பொலிவீனையுடைய வாத்தியங்களினால் ஒலிசெய்து பூதவேதாளங்கள் துதிசெய்யவும்.—எ-று.

அத்தண்வெள்ளிமால் வரையிரண்டாமென வணங்க்தோர்
சிந்தைசெய்திடச செங்கண்மால்விடை பெய்திரிந்தப்

முந்தைமர்தவப் பயன்பெறுமுதனமையான் மகிழ்ந்தே
நந்தியெம்பிரா னடுவிடையாடிமுன் னணுக. ௭௮௪

(இ-ள்.) அந்தன்வெள்ளிமால்வலாயிரண்டாமென—அழகும் தட்பமுமுடைய பெரிய வெள்ளியில் யிரண்டென்று; அண்ணந்தோர்சிறந்தசெய்திட—அடைந்தவாகன் நினைக்கும்படி; செங்கண்மால்விடையெதிரிதற்ப—சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய இடபம் திருமுன் நிற்க; முந்தைமாதவப்பயன்பெறுமுதன்மையான்மகிழ்ந்து—முன் னானில் பெரிய தவப்பயனைத் தான் அத்தலத்தில் பெற்ற முதன்மையினால் மகிழ்ச்சியடைந்து, நந்தியெம்பிரா னடுவிடையாடிமுன்னணுக—நந்தியாகிய எமது பிரான் நடுவின்கணுள்ள கணனாடிமுன் நிற்கவும்.—எ-று. ௭-அசை.

செங்கண்மால்விடை ஆலயத்தின்புறத்தும் நந்திப்பிரான் ஆலயத்தின்நடுவேயுள்ள கண்ணாடிமுன்னும் நிற்க எனக்கொள்க, முந்தைமாதவப் பயன்பெறு முதன்மையென்றதனால் சிலாதரமுனிவர் புத்திரராய் மானுட இருடியாயிருந்து அதற்கிருவையாற்றில் செய்த தவப்பயனால் அச்சிரத்தையே திரித்துக் கயிலாச்சரீரமாகி நந்தியாயினனென்று போதரும். நடுவிடையாடி முன்னணுக என்பதற்குக் கணக்கையின்கண் நிருத்தஞ்செய்தருளும் பிரானா திருமுனடி நிற்க என்றபாபாரமுளர். (௭௮௪)

வெள்ளிவெற்பினமேன் மரகதக்கொடியுடன் விளங்குந்
தெள்ளுபேரொளிப் பவளவெறபெனவிடப பாகவ
கொள்ளுமாமலை யாளுடன் கூடி வீற் றிருநத
வள்ளலானாமுன் கண்டனர்வாக்கினமன் னவனா.

(இ-ள்.) வெள்ளிவெற்பினமேல் மரகதக்கொடியுடன் விளங்கும்—வெள்ளிமலையின்மேல் மரகதக்கொடியுடன் பிரகாசிக்கின்ற, தெள்ளுபேரொளிப்பவளவெறபெனவிடப்பாகம்—தெள்ளிய மிக்க ஒளியினையுடைய பவளமலைபோல இடதுபாகத்தில், கொள்ளுமாமலையாளுடன்கூடவீற்றிருந்த—தனக்குத் திருமேனியாக்கக்கொண்ட பாவதியாரோடுகூடி வீற்றிருந்தருளுகின்ற, வள்ளலானாமுன்கண்டனர்வாக்கினமன்னவனா—சிவபிரானே முன்னே தரிசித்தார வாட்சமுனிவர்.—எ-று. (௭௮௫)

கண்டவானநதத கூடலினைக்கண்களான் முகந்து
கொண்டுகைகுவித தென்கிவிழுந்தெழுந்துமெய் குலைய
அண்டாமுன்புநின் றாடினார்பாடினா ரமுதார்
தொண்டனாககங்கு நிகழ்ந்தனயாசொல வல்லார.

(இ-ள்.) கண்டவானந்தகடலினை—தான் கண்டு தரிசித்த பேரானந்தக்கடலாகிய சுவாமியை; கண்களான்முகந்துகொண்டு—தன் கண்களாகிய பாத்திரத்தால் முகந்துகொண்டு, கைகுவித்தெதிர்விழுந்தெழுந்து—இருகைகளையுங் குவித்துத் திருமுன்னே வணங்கித் தொழுதெழுந்து, மெய்குலைய—திருமேனி பரவசமாக, அண்டாமுன்புநின்ற—சிவபிரான் திருமுன்னர் நின்று, ஆடினார்பாடினா ரமுதார்—ஆடிப்பாடி யழுதார், தொண்டனார்க்கு—அடியவராகிய வாட்சமுனிவார்க்கு; அங்குநிகழ்ந்தனயாசொலவல்லார்—அவ்விடத்தில் நிகழ்ந்த பேரானந்தத்தை யார் எடுத்துச்சொல்வவல்லவர்கள்.—எ-று. (௭௮௬)

முன்புகண்டுகொண்டருளினாருதுண்ண மூவா
அன்புபெற்றவ ரளவிலாவாவமுன் பொங்கப்
பொன் றிருவகிய சடையபாப்போற்றுத்தாண் டகங்கள்
இன்பமோங்கி வெக்கிறொல்லையி நவக்கோ

(இ-ள்.) முன்புகண்டு கொண்டு—திருமுன்னே தரிசித்துக்கொண்டு; அருளினார்முதுண்ணை—திருவருளினால் விளைந்த சிவானந்தத்தென்னமுதை யுண்ணுமபடி, மூவாவனபுபெற்றவா—கெடாத அன்பைப்பெற்ற வாசீசமுனிவா, அளவிலாவாவமுனபெய்க்க—அளவுபடாத பெருவிரும்பானது முற்பட்டு மீககூர, பொன்றிழங்கியசடையனா—பொனபோல் ஒளிவிடுகின்ற சடையுடைய சிவபிரானே, போற்றுதாண்டகங்கள்—துதிக்கின்ற திருத்தாண்டகங்களை, இனபமோங்கிடவேத்தினா—இனபமுண்டாகத் துதித்தா, எல்லையிறவத்தோ—அளவுபடாத தவத்தையுடைய வாசீசமுனிவர்—எ.று. (௧௮௧)

திருவையாறு - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்

ஆரார்திரிபுரங்கணீரூரோக்கு மனலாடியாரமுதேயென்றேனானே
கூராரமுடவாடபடையேந்திக் குறட்பூதபல்படையானேனானேனானே
பேராயிரமுடையாயென்றேனானே, பிறைசூடுமபிஞ்ஞகனையென்றேனானே
யாராவமுதேயென்றேனானே யாறனே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே. ()

திவாயின்முப்புரங்கணீரூரோக்குந் தீர்த்தாபுராணனையென்றேனானே
மூவாமதிசூடியென்றேனானே முதல்வாமுககண்ணனையென்றேனானே
யேவார்சிலையானையென்றேனானே யிடுமபைக்கடனினறுமேறவாங்கி
யாவாவென்றருளபுரியுமையாறனே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே.

அஞ்சண்ணவண்ணனையென்றேனானே யடியாகடகாரமுதேயென்றேனானே,
நஞ்சணிகண்டனையென்றேனானே நாவலாகணுன்மன்றையென்றேனானே,
நெஞ்சணரவுள்புக்கிருந்தபோது நிறையுமமுதமேயென்றேனானே,
யஞ்சாதேயாளவானையையாறனே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே. (௩)

தொல்லைத்தொடுகடலேயென்றேனானே துலங்குமிளம்பிறையாயென்றேனானே,
யெல்லநிறைந்தானையென்றேனானே யேழ்நரமபினின்னிசையாயென்றேனானே,
யல்லற்கடல்புகழுகருதுவேனை வாங்கியருள்செய்தாயென்றேனானே,
யெல்லையாமையாறுவென்றேனானே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே. (௪)

இண்டைச்சடைமுடியாயென்றேனானே பிருசுடர்வானத்தாயென்றேனானே,
தொண்டாற்றொழப்படுவாயென்றேனானே துருத்திரெய்த்தானத்தாயென்றேனானே,
கண்டங்கறுத்தானையென்றேனானே கனலாகுங்கண்ணானையென்றேனானே,
யண்டத்துக்கப்பாலாமையாறனே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே. (௫)

பற்றார்புரமெரித்தாயென்றேனானே பசுபதிபாண்டரங்காவென்றேனானே,
கற்றார்கணுவினையென்றேனானே கடுவிடையொன்றுத்தியாயென்றேனானே,
பற்றாருந்நெஞ்சுளையென்றேனானே பார்த்தற்கருள்செய்தாயென்றேனானே,
யற்றார்கருள்செய்யுமையாறனே யென்றென்றேநானரற்றிறைகின்றேனானே. (௬)

விண்ணோதலைவனையென்றேனானே விளங்குமிளம்பிறையையென்றேனானே, யெண்ணொரியிலெரித்தாயென்றேனானே யேகமபமேயானையென்றேனானே, பண்ணாமறைபாடியென்றேனானே பசுபதிபான்முயென்றேனானே, யண்ணாவையாறனையென்றேனானே யென்றென்றேநானரற்றிகைகின்றேனானே. (எ)

அவனென நுநானுனையஞ்சாதேனை யல்லலறுப்பானையென்றேனானே, சிவனென்னுநானுனையெல்லாஞ்சொல்லசு செல்வநருவானையென்றேனானே, பவனுகியென்னுள்ளத்துள்ளேநின்று பண்டைவினையறுப்பாயென்றேனானே, யவனென்றேயாதியேயையாறனையென்றென்றேநானரற்றிகைகின்றேனானே. (அ)

கச்சியேகமபனையென்றேனானே கயிலாயாகாரோணவென்றேனானே நிச்சன்மணாளனையென்றேனானே நினைப்பாரமனத்துளாயென்றேனானே யுச்சம்போதேதேறியென்றேனானே யுளகுவாருளத்தாயென்றேனானே யச்சம்பிணிதீர்க்குமையாறனையென்றென்றேநானரற்றிகைகின்றேனானே. (இ)

வில்லாடிவேடனையென்றேனானே வெண்ணீறுமெய்க்கணிகதாயென்றேனானே, சொல்லாயகுழலாயென்றேனானே சுலாவாயதொனனெறியேயென்றேனானே, யெல்லாமாயென்னுயிரோயென்றேனானே யிலங்கையாகோன்றோளிறுத்தாயென்றேனானே, யல்லாவினைதீர்க்குமையாறனையென்றென்றேநானரற்றிகைகின்றேனானே. (க0)

திருச்சிற்றம்பலம்.

திருவைபாறு - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

ஓசையொலியெலாமானாய்நீயே யுலகுகொருவனுய்நின்றாய்நீயே வாசமலொலாமானாய்நீயே மலையான்மருகனுய்நின்றாய்நீயே பேசப்பெரிதுமினியாய்நீயே பிரானுயடியெனமேலவைதாய்நீயே தேசவிளககெலாமானாய்நீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. (க)

நோககரியதிருமேனியுடையாய்நீயே நோவாமேநோககருளவல்லாய்நீயே, காப்பரியவைமபுலனுங்காத்தாய்நீயே காமனையுங்கண்ணழலாற்காய்நீயே, யாப்பரியமாநாகமார்த்தாய்நீயே யடியானென்றடியெனமேல்வைத்தாய்நீயே, தீபபரியவல்லினேனோய்தீப்பாய்நீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. (உ)

கனத்தகத்துக்கடுஞ்சுடராய்நின்றாய்நீயே கடல்வரைவானாகாயமானாய்நீயே, தனத்தகத்துத்தலைகலனாக்கொண்டாய்நீயே சாராதாணத்தகைந்தாளவல்லாய்நீயே, மனத்திருநதகருத்தறிநதுமுடிப்பாய்நீயே மலாச்சேவடியென்மேல்வைத்தாய்நீயே, தினத்திருநததிருநிலகண்டனீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. (ஈ)

வாணுற்றமாமலைகளானாய்ரீயே வடகடிலைமன்னிபிருந்தாய்ரீயே [தாய்ரீயே
பூனுற்றவொளிமழுவாட்படையாய்ரீயே பொளிமதியோடாவுபுணல்வைத்
ஆனுற்றவைந்துமமர்த்தாய்ரீயே யடியாளென்றடியென்மேல்வைத்தாய்ரீயே
தேனுற்றசொன்மடவாள்பங்கனீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி.

பெண்ணுண்பிறப்பிலியாய்நின்றாய்ரீயே பெரியார்கட்கெல்லம்பெரியாய்ரீ
புண்ணுவருஞ்சமுண்டாய்ரீயே பூழிமுதல்வனாய்நின்றாய்ரீயே [யே
கண்ணுபுலகெலாங்காத்தாய்ரீயே கழிற்சேவடியென்மேல்வைத்தாய்ரீயே
திண்ணர்மழுவாட்படையாய்ரீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி.()

உற்றிருந்தவுணர்வெலாமானாய்ரீயே வுற்றவர்க்கோர்சுற்றமாய்நின்றாய்ரீயே
கற்றிருந்தகலைஞானமானாய்ரீயே கற்றவர்க்கோர்கற்பகமாய்நின்றாய்ரீயே
பெற்றிருந்ததாயவனினல்லாய்ரீயே பிரானுடியென்மேல்வைத்தாய்ரீயே
செற்றிருந்ததிருநீலகண்டனீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. சு

எல்லாவுலகமுமானாய்ரீயே யேகம்பமேவியிருந்தாய்ரீயே
நல்லானான்மையறிவாய்ரீயே ஞானசகடர்விளக்காய்நின்றாய்ரீயே
பொல்லாவினைகளறுப்பாய்ரீயே புகழ்ச்சேவடியென்மேல்வைத்தாய்ரீயே
செல்வாயசெல்வாதருவாய்ரீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. (எ)

ஆவினிலைந்துமமர்த்தாய்ரீயே யளவில்பெருமையுடையாய்ரீயே
பூவினினாற்றமாய்நின்றாய்ரீயே போர்க்கோலங்கொண்டெயிலெய்தாய்ரீயே
நாவினெடுவுனாய்நின்றாய்ரீயே நண்ணியடியென்மேல்வைத்தாய்ரீயே
தேவரியாததேவனீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி. (அ)

என்டிசைக்குமொன்சுடராய்நின்றாய்ரீயே யேகம்பமேயவிறைவனீயே *
வன்டிசைக்குறுங்கொன்றைத்தாராய்ரீயே வாராவுலகருளவல்லாய்ரீயே
தொண்டிசைத்துன்னடிபரவநின்றாய்ரீயே தாமலர்ச்சேவடியென்மேல்வைத்தாய்ரீயே
திண்சிலைக்கோர்சரங்குட்டவல்லாய்ரீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி.

விண்டார்புரமுன்றுமெய்தாய்ரீயே விண்ணவர்க்குமேலாகிநின்றாய்ரீ
யே, கண்டானைக்கொல்லுநஞ்சுண்டாய்ரீயே காலங்களுழியாய்நின்றாய்ரீ
யே, தொண்டாயடியேனையாண்டாய்ரீயே தாமலர்ச்சேவடியென்மேல்வை
த்தாய்ரீயே, திண்டோன்விட்டெரியாடலுக்கத்தாய்ரீயே திருவையாறகலாத
செம்பொற்சோதி. (கௌ)

ஆருமறியாவிடத்தாய்ரீயே யாகாயத்தேருவல்லாய்ரீயே
பேரும்பெரியவில்ங்கைவேந்தன் பெரியமுடிபத்திறுத்தாய்ரீயே
பூரும்புரமுன்றுமிட்டாய்ரீயே பொண்டாமலையானுமாறுங்குடி
தேருமுடியென்மேல்வைத்தாய்ரீயே திருவையாறகலாதசெம்பொற்சோதி.
திருச்சிற்றம்பலம்.

ஆயவாறுமற் றவாமனங்களிப்புறக் கயிலை
மேயநாதாத துணையொடுமவீற்றிருந் தருளித்
தூய்தொண்டருந் தொழுதெதிரிந் தவக் கோலத்,
சேயதாக்கினர் திருவையாறமர்ந்தமை திகழ.

(இ-ள்) ஆயவாறுமற் றவாமனங்களிப்புற—அவ்விதமாக அப்பர்சுவாமிகள் திரு
வள்ளல் களிப்படையும்படி; கயிலைமேயநாதர்—திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபி
ரான்; தந்துணையொடுமவீற்றிருந்தருளி—தந்துணையாகிய பார்வதியாரோடு காட்சிகொ
டுத்தருளி, தூய்தொண்டருந்தொழுதெதிரிந்—பரிசுத்தராகிய வாரசேமுனிவரும் தொ
ழுது திருமுன்னே நிற்க; அக்கோலஞ்சேயதாக்கினர்—அத்திருக்கோலத்தை மறைத்த
ருளிநார்; திருவையாறமர்ந்தமைதிகழ—திருவையாற்றில் அத்திருக்கோலத்தோடு வீற்றி
ருந்தருளுந் தன்மையை உலகத்தாரறியும்படி.—எ-று. (௧௭௮௨)

அய்யர்கோலமங் களித்தகன்றிடவடித் தொண்டர்
மையல்கொண்டு மகிழ்ந்திடவருந் திமற் றிங்குச்
செய்யவேணிய ரருளினுவோவெனத் தெளிந்து
வையமுய்ந்திடக் கண்டமைபாடுவார மகிழ்ந்து.

(இ-ள்) ஐயர்கோலமங்களித்தகன்றிட—சிவபிரான் திருக்கோலத்தை யவ்விட
த்துக் காட்சிகொடுத்து நீங்க, அடித்தொண்டர்—வாரசேமுனிவர்; மையல்கொண்டுமகி
ழ்ந்திடவருந்தி—மயக்கங்கொண்டு மனமகிழ்ச்சியடைய வருத்தமுற்று; மற்றிங்குசெய்ய
வேணியரருளினுவோவெனத்தெளிந்து—இவ்வாறுதற்கு இங்கு சிவந்த சடைமுடியை
யுடைய சிவபிரானருளினுவோவென்று தெளிவடைந்து; வையமுய்ந்திடக்கண்டமை
பாடுவார்மகிழ்ந்து—கிவவுலகத்தாரய்யும்படி தரிசித்தமையைத் திருவளமகிழ்ந்து பாடு
வாராயினர்.—எ-று. (௧௭௮௩)

வேறு.

மாதர்ப்பிறைக்கண்ணியானை மலையான்மகளொடுமென்னுங்
கோதறுதண்டமிழ்ச்சொல்லாற் குலவுதிருப்பதிகங்கள்
வேதமுதல்வனாயாற்றில் விரவுஞ்சராசரமெல்லாங்
காதற்றுணையொடுமகூடக் கண்டேனென்பபாடிநின்றார்.

(இ-ள்) மாதர்ப்பிறைக்கண்ணியானைமலையான்மகளொடுமென்னும்—மாதர்ப்பி
றைக்கண்ணியானை மலையான்மகளொடுமென்னும் முதலியுடைய; கோதறுதண்டமிழ்ச்
சொல்லாற்குலவுதிருப்பதிகங்கள்—குற்றமற்ற தட்பமான இனிய சொல்லினால் விளங்
கிய திருப்பதிகங்களை; வேதமுதல்வனாயாற்றில்—வேதத்தை அருளிச்செய்த சிவபிரான்
வீற்றிருந்தருளும் திருவையாற்றில்; விரவுஞ்சராசரமெல்லாம்—நெருங்கியிருக்கும் இய
ங்கியற்பொருளும் நிலையற்பொருளுமாகிய உயிர்வர்க்கங்களுள்ளாம், காதற்றுணையொ
டுமகூடக்கண்டேனென்பபாடிநின்றார்—வீருப்போடுகூடிய தடி துணையோடு கூடியிரு
க்கும்படி கண்டேனென்று பாடியருளிநார்.—எ-று.

சரங்கள் துணையொடுநிறல் - பெண்ணுமாணுமாய்நிறல். அசரங்கள் துணை
யொடுநிறல் - பெண்மரம் ஆண்மரமெனநிறல். இவ்வாறு காரியப்பொருள்களெல்
லாம் பெண்ணுணையநிறல் சிவம் சத்தியென்னு மிருப்பொருளின் வேறுபாடாதலில்
இதனை முன்க்கண்டமையால் காரணப்பொருளாகிய சிவபிரானையும் தந்துணையாகிய
பராசத்தியோடு வீற்றிருந்தருளத் தரிசித்தேனென்று விதந்து கூறினானெனப் போந்த
வாறாகி. (௧௭௮௪)

திருவையாறு-பண்-காந்தாரம்

திருச்சிறம்பலம்.

மாதாப்பிறைககண்ணியானே மலையானமகளொடுமபாடிப்
போதொடுநீரசுமநதேத்திப் புகுவாரவாபினபுகுவேன்
யாதுஞ்சுவடுபடாம லையாறடைகின்றபோது
காதன்மடப்பிடியோடு களிறுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

போழிளங்கண்ணியினானே பூநதுகிலாளொடுமபாடி
வாழியம்போற்றியெனறேத்தி வட்டமிட்டாடாவருவே
ஞழிவலவனினறேத்தி மையாறடைகின்றபோது
கோழிபெடையொடுங்கூடிக் குளிராதுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௨)

எரிப்பிறைககண்ணியினானே யேநதிழையாளொடுமபாடி.
முரித்தவிலயங்களிட்டு முகமலாநதாடாவருவேன
அரித்தொழுவுளளருவி மையாறடைகின்றபோது
வரிககுயில்பெடையொடாடி வைகிவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௩)

பிறையிளங்கண்ணியினானே பெய்வளையாளொடுமபாடித்
துறையிளம்பனமலர்தூவித் தோளாகுளிரத்தொழுவேன
அறையிளபூங்குயிலாலு மையாறடைகின்றபோது
சிறையிளம்பெடையொடாடிச் சேவலவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௪)

ஏடுமதிககண்ணியானே யேநதிழையாளொடுமபாடிக்
காடொடுநாடுமலையுங் கைதொழுதாடாவருவே
ஹடலமாநதுறைகின்ற வையாறடைகின்றபோது
பேடைமயிலொடுங்கூடப் பிணைநதுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௫)

தன்மதிககண்ணியினானே தையனல்லாளொடுமபாடி
யுண்மெலிசிந்தையனாகி யுணராவருகாவருவே
னண்ணலமாநதுறைகின்ற வையாறடைகின்றபோது
வண்ணப்பகின்றிலோடாடி வைகிவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௬)

கடிமதிக்கண்ணியினானே காரிகையாளொடுமபாடி
வடிவொடுவண்ணமிரண்டும வாய்வேணடுவசொல்லிவாழ்வே
னடியிணையாககுங்குழலா னையாறடைகின்றபோது
இடிஞ்சுலன்னதோரோன மிசைநதுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(௭)

வீருமபுமதிக்கண்ணியானை மெல்லியலாொடுமபாடிப
பெருமபுலர்காலையெழுநது பெறுமலாகொயயாவருவே
நருங்கலம்பொனமணியுநது மையாறடைகின்றபோது
கருங்கலைபேடையொடாடிக் கலநதுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(அ)

முறபிறைக்கண்ணியினானை மொய்குழலாொடுமபாடிப
பறறிககயிறறுககிலேன பாடியுமாடாவருவேன்
அறறருளபெறறுநினறூரோ டையாறடைகின்றபோது
நறுணைப்பேடையொடாடி நாவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்

(ஆ)

திங்கள்மதிககண்ணியானை ததேமொழியாொடுமபாடி
யெங்கருணலகுங்கொலெகதை யெனக்கினியெனறாவருவேன்
அங்குளமங்கையாராடு மையாறடைகின்றபோது
பைங்குளிப்பேடையொடாடிப பறந்துவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்.

(க0)

வளாமதிக்கண்ணியினானை வாரகுழலாொடுமபாடிக்
களவுபடாததோரகாலங் காண்பான் கடைககணிககின்றே
னளவுபடாததோரனபோ டையாறடைகின்றபோது
இளமணநாகுதழ்வி யேறுவருவனகண்டேன்
கண்டேனவாதிருப்பாதங் கண்டறியாதனகண்டேன்

(கக)

திருச்சிற்றம்பலம்.

இது இநதத்தலத்திலிருக்கும் ஆலயமே

கயிலாயமாகச் சுவாமி தரிசனங் கட்டினையிட்டபோது வோதி அருளியபதிகம்.

கண்டுதொழுதுவணங்கிக் கண்ணுதலார்தமைப்போற்றிக்
கொண்டதிராததாண்டகங்கள் குறுந்தொகைநேரிசையன்பின்
மண்டுவிருத்தவகளபாடி வணங்கித்திருத்தொண்டிசெய்தே
யணடர்பிரான்றிருவையாறமாதநாநாவுக்கரசர்.

(இ-ள்.) கண்ணுதலார்தமைக்கண்டுதொழுதுவணங்கிப்போற்றி—அவ்வாறு சிவ
பிரானைப் பாற்பபுகியாரோடு தரிசித்து அஞ்சலிசெய்து நிலமுறவணங்கித் துதித்து,
கொண்டதிருத்தாண்டகங்கள்—எடுத்துக்கொண்ட திருத்தாண்டகங்களும்; குறுந்தொ
கைநேரிசை—திருக்குறுந்தொகைகளும் திருநேரிசைகளும், அன்பின்மண்டுவிருத்தங்
கள்—அன்போடு விரவிய திருவிருத்தங்களும், பாடிவணங்கித்திருத்தொண்டிசெய்து—
பாடியருளித் தொழுது கைத்திருத்தொண்டிசெய்து, அண்டர்பிரான்றிருவையாறமர்
ந்தனர்நாவுக்கரசர்—சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவையாற்றில் எழுந்தருளியிருந்
தார வாசீசமுனிவர்,—எ-று, ஏ-அசை,

(கௌடு)

திருவையாறு - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

சிந்தைவாயத லுளான் வநதுசீரியன்
பொநதுவராபுலால் வெண்டலைக்கையினன்
முநதிவாயதோர் மூனிலேவெல்பிடித்
தநதிவாயதோர் பாம்பளையாறோ.

அரக்கின்மேனிய னந்தளிர்மேனியன்
அரக்கினசேவடி யாளஞ்சவஞ்சலென்
தரககனீசீர்து வாயுமலறவே
யரக்கினுனடி யாலுமையாறனே.

திருச்சிற்றம்பலம்.

நீடியவப்பதிநின்று நெய்த்தானமேமுதலாக
மாயோதானமபணிந்து மழபாடியாவணங்கிப்
பாடியசெந்தமிழ்மலை பகாநதுபணிசெயதுபோற்றித்
தேடியமாலுக்கரியார் திருப்பூநதுந்தியைச்சேர்ந்தார்.

(இ-ள்.) நீடியவப்பதிநின்றும்—உயாவாகிய அத்திருவையாற்றினின்றும்; நெய்த்தானமேமுதலாக—திருநெய்த்தானமுதலாக, மாயோதானம்பணிந்து—அருகிலுள்ள மேன்மைதங்கிய திருப்பதிகளைவணங்கி; மழபாடியாவணங்கி—திருமழபாடியின்கண் வீற்றிருந்தருளும் சிவபிரானையும் தொழுது, பாடியசெந்தமிழ்மலைபகாந்து—தாம் பாடுதற்கேதுவான செந்தமிழ்த் திருப்பதிகத்தை யருளிச்செய்து, பணிசெய்துபோற்றி—திருப்பணிகளைச்செய்து துதித்து, தேடியமாலுக்கரியார்—முன்னாளில் திருவடியைத்தேடிய திருமாலுக்கு அரியவராகிய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருப்பூநதுந்தியைச்சேர்ந்தார்—திருப்பூநதுந்தியென்னும் திருப்பதியையடைந்தனா வாசீசமுனிவர்.—எ-று. (1)

திருவையாறு - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

சிந்தைவண்ணத்த ராய்த்திறமபாவண
முநதிவண்ணத்த ராய்முழுநீறணி
சநதிவண்ணத்த ராய்ததழல்போல்வதோ
நநதிவண்ணமு மாவளையாறோ.

எடுத்தவாளரக் கன்றிறல்வண்ணமும
இடர்க்குள்போற்பெரி தாகியவண்ணமுங்
கடுத்தகைநகரம் பாஸிசைவண்ணமு
மடுத்தவண்ணமு மாவளையாறோ.

திருச்சிற்றம்பலம்.

சோழநாட்டிலுள்ளது.

சுவாமியெயர்-செம்பொற்சோதிசுவரா-தேவியார்-அறம்வளர்த்தநாயகி.

திருவையாறு - திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

கங்கையைச்சடையுளவைத்தார் துதிபொழியவுமவைத்தார்
திங்களைத்திகழவைத்தார் திசைதிசைதொழவுமவைத்தார்
மங்கையைப்பாகமவைத்தார் மானமறிமழுவுமவைத்தார்
மங்கையுள்ளுமவைத்தார் மையனையாறனோ.

(௧)

பொடிதனைப்பூசுவைத்தார் பொங்குமவெண்ணுலுமவைத்தார்
கடியிதோநாகமவைத்தார் காலனைக்காலில்வைத்தார்
வடிவுடைமங்கைதன்னை மாப்பிலோபாகமவைத்தார்
மடியினைதொழவுமவைத்தார் மையனையாறனோ.

(௨)

உடைதருகினுமவைத்தார் ஞலகங்களைத் துமவைத்தார்
படைதருமழுவுமவைத்தார் பாய்புவிதேதாலுமவைத்தார்
விடைதருகொடியுமவைத்தார் வெண்புரிநாலுமவைத்தார்
மடைதவருளுமவைத்தார் மையனையாறனோ.

(௩)

தொண்டாகள்தொழவுமவைத்தார் துமதிசடையில்வைத்தார்
ரிண்டையைத்திகழவைத்தார் மெககென்றுமின்பமவைத்தார்
வண்டுசோகுழலினுளை மருவியோபாகமவைத்தார்
மண்டவானவாகளேதது மையனையாறனோ.

(௪)

வானவாவணங்கவைத்தார் வலவினைமாயவைத்தார்
காளிடைமூமவைத்தார் காமனைக்கனலாவைத்தார்
மாளிடையநதுமவைத்தார் மூடுவொக்கருளுமவைத்தார்
மாளியினுரிவைவைத்தார் மையனையாறனோ.

(௫)

சங்கணிகுழையுமவைத்தார் சாமபல்மெய்ப்பூசுவைத்தார்
வெங்குதிரொரியவைத்தார் விரிபொழிலனைத்துமவைத்தார்
கங்குலுமபகலுமவைத்தார் கடுவினைகளையவைத்தார்
மங்கமதேதவைத்தார் மையனையாறனோ.

(௬)

பத்தாகட்கருளுமவைத்தார் பாய்விடையேறவைத்தார்
சித்தத்தையொன்றவைத்தார் சிவமதேநினையவைத்தார்
முத்தியைமுற்றவைத்தார் முறைமுறைநெறிகளவைத்தார்
மத்தியினுரிவைவைத்தார் மையனையாறனோ.

(௭)

ஏறுகநதேறவைத்தார் றிடைமருதிடமுமவைத்தார்
நாறுபூங்கொன்றைவைத்தார் நாகமுமராயிலவைத்தார்
ஈறுமையாகமவைத்தார் கொல்புவிதேதாலுமவைத்தார்
ராறுமோசடையில்வைத்தார் மையனையாறனோ.

(௮)

சூனம் - திருநாவுக்கரசுசுவாமிகள்புராணம்

பூதங்கள் பலவும்வைத்தார் பொங்குவெண்ணீறும்வைத்தார்
கீதங்கள் பாடவைத்தார் கின்னரந்தனனை வைத்தார்
பாதங்கள் பரவவைத்தார் பத்தர்கள் பணியவைத்தார்
ராதியுமநதம்வைத்தார் ஐயனையாறனாரே

(க)

இரப்பவர்க்கேயவைத்தார் ரீபவாக்கருளும்வைத்தார்
கூரப்பவர்தங்கட்கெல்லாங் கடுநரகங்கள்வைத்தார்
பரப்புநீர்க்கங்கைதன்னைய பட்சாசனப்பாகமவைத்தார்
ரரக்கனுக்கருளும்வைத்தார் ஐயனையாறனாரே.

(கர)

திருச்சிற்றம்பலம்.

திருவையாறு - திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

குண்டனாய்ச்சமணரோடே கூடிநான் கொண்டமலைத்
துண்டனே சுடர்கொள்சோதி தூநெறியாகிநின்ற
வண்டனே யமரோமே திருவையாறமாந்ததேனே
தொண்டனேன் றொழுதுன்பாதஞ் சொல்லினுநிதின்மேனே.

அறிவிலாவாக்கனேடி யருவறையெடுக்கஹற்று
முறுகினன் முறுகசுகண்டு மூதறிவாளனேகுகி
நிறுவினன் சிறுவிரலா நெரிநதுபோய்நிலததில்வீழ
வறிவினாலுள்கள்செய்தான் திருவையாறமாந்ததேனே.

திருச்சிற்றம்பலம்.

திருவையாறு - திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

தானலாதுலகமில்லைச் சகமலாதடிமையிலலைக்
கானலாதாடலில்லைக் கருதுவாரதங்களுக்கு
வானலாதருளுமில்லை வாரகுழல்மங்கையோடு
மானலா லூர்வதில்லை ஐயனையாறனாருகே.

மலையலாநிருக்கையிலை மதித்திடாவாக்கன்றன்னை
தலையலாநெரித்ததில்லைத் தடவரைக்கீழுடர்த்து
நிலையிலார்புரங்கள்வேவ நெருப்பலால்விரித்ததில்லை
யுலையினாற்பொன்னிமன்னு மையனையாறனார்க்கே.

திருச்சிற்றம்பலம்.

திருவையாறு - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

குறுவித்தவாகுற்ற நோய்வினைகாட்டிச் குறுவித்தனோ
யுறுவித்தவாகுற்ற நோய்வினைதோபபா னுகந்தருளி
யறிவித்தவாறடி யேனையையாற னடிமைக்களே
செறிவித்தவாதொண்ட னேனை ததன்பொன்னடிக் கீழெனையே.

கறுத்துமிட்டாகண்டங் கங்கைச்சடைமேற் கரந்தருளி .
யிறுத்துமிட்டாரிலங் கைக்கிறைதன்னை யிருபதுதோ
ளறுத்துமிட்டாரடி யேனையையாற னடிமைக்களே
பொறுத்துமிட்டா தொண்ட னேனை ததன்பொன்னடிக் கீழெனையே.
திருச்சிற்றம்பலம்.

திருவையாறு - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

சிறதிப்பரியன சிறதிப்பவாக்குச் சிறந்துசெந்தேன்
முநதிப்பொழிவன முததிகொடுப்பன மொய்ததிருண்டு
பந்தித்துநின்ற பழவினைதோப்பன பாம்புகற்றி
யந்திப்பிறையணிந் தாடுமையாற னடித்தலமே. (மே)

இழித்தனவேமேழ பிறப்புமறுததன வென்மனத்தே
பொழித்தனபேபொழிற் றற்றையுதைத்தன போற்றவர்க்காய்
கிழித்தனதக்கன கிளரொளியேழவியைக கீழ்முன்சென்று
அழித்தனவாறங்க மானவையாற னடித்தலமே. (உ)

மணிநிறமொப்பன பொன்னிறமன்னின மின்னியல்வாய்
கணிநிறமன்ன கயிலைப்பொருப்பன காதலசெய்யத்
துணிவனசிலத்த ராகித்தொடாந்து விடாததொண்டர்க்கு
கணியனசேயன தேவாக்ஷீபாற னடித்தலமே. (ங)

இருடருதுன்பப் படலமறைப்பமெய்கூ ஞானமென்னும்
பொருடருகண்ணிழந் துண்பொருணாடிப் புகலிழந்த
குருட ஞாதம்மைப பரவகொடுநர கக்குழிநின்
றருடருகைகொடுத் தேற்றுமையாற னடித்தலமே. (ச)

எழுவாயிறுவா யிலாதனவெங்கட் பிணிதவிர்த்து
வழுவாமருத்துவ மாவனமாநர கக்குழிவாய்
விழுவாவுர்தம்மை விழ்ப்பனமீட்பன மிக்கவன்போ
டழுவார்க்கமுதங்கள் காண்குவையாற னடித்தலமே. (சு)

தமிழ் திருநாவுக்கரசுவாமிகள் புராணம்

துன்பக்கடலிடைத் தோணித்தொழில்பூண்ட தொண்டர் தம்மை
யின்பக்கரைமுகந் தேற்றுநதிறத்தன மாற்றயலே
பொன்பட்டொழுகப் பொருநதொளிசெய்யுமப் பொய்பொருநதா
வன்பர்க்கணியன காண்கவையாற னடித்தலமே. (சு)

களித்துக்கலந்ததொர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத்தொழுதுமுன் னினறவிபபத்தகை கோதில்செநதேன்
மெளித்துச்சுவையமு தூட்டியமராகள் சூழிருப்ப
வளித்துப்பெருஞ்செல்வ மாக்குமையாற னடித்தலமே. (எ)

திருத்திக்கருத்தினைச் செவ்வேறினுத்திச் செறுத்துடலை
வருத்திக்கடிமலர் வானெடுத்தோச்சி மருங்குசென்று
வீருத்திகுழக்கவல் லோகட்குவிண்பட் டிகையிடுமா
லருத்தித்தருநதவ ரேத்துமையாற னடித்தலமே (அ)

பாடும்பறண்டையு மொநதையுமார்பப பரநதுபல்பேய்
கூடிமுழுவக் குவிகவிழுகொட்டச் சூறுநரிகள
நீடுங்குழல்செய்ய வையநெளிய நிணபிணகூகாட்
டாடுநதிருவடி காண்கவையாற னடித்தலமே. (க)

நின்போலமரர்க ணீண்முடிசாய்த்து நிமிர்த்துருத்த
பைம்போதுழக்கிப் பவளந்தழைப்பன பாங்கறியா
வென்போலிகள்பறித் திட்டனிலையு முகையுமெல்லா
மும்போதெனகொள்ளு மையனையாற னடித்தலமே. (க0)

திருச்சிற்றம்பலம்.

திருவையாறு - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

அந்திவட்டத்திங்கட் கண்ணியனையா றமர்ந்துவந்தென்
புந்திவட்டத்திடைப் புக்குநின்றானையும் பொய்யென்பனே
சுந்திவட்டச்சடைக் கற்றையலமபச் சிறிதலாநத
நுந்திவட்டத்தொடு கொன்றையளாவிய நம்பனையே.

பாடகக்கால்கழற் கால்பருதிக்கதி ருக்கவந்தி
நாடகக்கானங்கை முன்செங்கணைனத்தின் பின்னடநத
காடகக்கால்கணங் கைதொழுங்காலெங்க னுயரின்றகா
லாடகககாலரி மான்தோவல்லனை யாற்றனவே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர்-செம்பொற்சோதிநாதர், தேவியார்-அறம்வளர்த்தநாடகி.

2

சேர்ந்துவிருப்பொடுபுகுத் திருநெடுமாளிகைமுன்னர்ச்
சாரந்துவலங்கொண்டிறைஞ்சித் தம்பெருமான்நிருமுன்பு
நோந்தபரிவொடுநதாழ்து நிறைந்தொழியாவனபுபொங்க
வாராதகண்ணீர்மழைதூங்க வயாவுறுந்தன்மையராளு.

(இ-ள்.) சேர்ந்துவிருப்பொடுபுகு==திருப்பூந்துருத்தியைடைந்து விருப்
போடு உள்ளேபுகுந்து, திருநெடுமாளிகைமுன்னாச்சாரந்து==திருக்கோயிலின் முன்ன
டைந்து, வலங்கொண்டிறைஞ்சி==அதை வலமாகவந்துவணங்கி, தம்பெருமான்நிருமு
ன்பு==தமது சிவபிரான் திருமுன்னே, நோந்தபரிவொடுந்தாழ்த்து==தமக்குண்டாகிய
பேரன்போடுவணங்கி, நிறைந்தொழிபாவன்புபொங்க==நிறைந்து நீங்காத அன்பு மேம்
பட, ஆந்தகண்ணீர்மழைதூங்க==நிறைந்த ஆனந்தகண்ணீர் மழைபோலச்சொரிய,
அயாவுறுந்தன்மையராளு==பரவசமடைகின்ற தன்மையுடையவராளுர் அவ்வாசீசமு
னிவர்.—எ-று. (12அஎ)

திருப்பூந்துருத்தியமந்த செஞ்சடையானையானேற்றுப
பொருப்பூந்தருளுமபிரானைப் பொய்யிலியைக்கண்டேனென்று
விருப்புறுதாண்டகத்தோடு மேவியகாதல்விளைபப
இருப்போநதிருவடிகழீநா மென்னுங்குறுந்தொகைபாடி.

(இ-ள்.) திருப்பூந்துருத்தியமந்தசெஞ்சடையானை==திருப்பூந்துருத்தியென்னும்
திருப்பதியில் வீற்றிருந்தருளும் சிவந்த சடைமுடிமையுடையவரும், ஆனேற்றுப்பொரு
ப்பூந்தருளும்பிரானை==இடபேறாகிய மலையை வாகனமாகக்கொண்டருளும் பிரானு
மாகிய, பொய்யிலியைக்கண்டேனென்று==பொய்யிலியைத் திருப்பூந்துருத்தியில் தரிசி
த்தேனென்று, விருப்புறுதாண்டகத்தோடு==அன்பமைந்த திருத்தாண்டகத்தோடு, மே
வியகாதல்விளைப்ப==உளத்துதித்த பேரன்பானது மேம்பட, இருப்போநதிருவடிகழீநா
மென்னுங்குறுந்தொகைபாடி==சேவடிக் கீழ் நாமிருப்பதே எனலும் இறுதியையுட
ய திருக்குறுந்தொகையை அருளிச்செய்து.—எ-று (12அஅ)

திருப்பூந்துருத்தி-திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

நில்லாதநீர்சடைமேனிற் பித்தானை நினையாவென்னெஞ்சைநினையித
தானைக், கல்லாதனவெல்லாங்கற்பித்தானைக் காணாதனவெல்லாங்காட்டினா
னைச், சொல்லாதனவெல்லாஞ்சொல்லியென்னைத் தொடாநதிங்கடியேனை
யாளாக்கொண்டு, பொல்லாவென்னேய்தீர்த்தபுனிதன்மன்னைப் புண்ணிய
னைப்பூந்துருத்திகண்டேனானே. (க)

குற்றாலங்கோகரணமேவினைக் கொடுங்கைக்கடுங்குற்றைப்பாய்த்தா
ன்றனை, புற்றாலஞ்சுண்டொடுக்கினனை யுணராவென்னெஞ்சையுணா
வித்தானைப், பற்றுவின் கீழங்கிருந்தான்மனைப் பண்ணாந்தவினைப்பயின்ரு
ன்றனைப, புற்றாடாவார்த்தபுனிதன்மனைப் புண்ணியனைப்பூந்துருத்
திகண்டேனானே. (உ)

எனக்கென்றுமினியானையெம்மான்மனை யெழிலாருமேகம்பமேயா
ன்றனை, மனக்கென்றுமவருவானைவஞ்சுர்நெஞ்சி நில்லானைநின்றியூர்

மேயுன்றன்னேத், தனக்கென்றுமடியேனையாளாக்கொண்ட சங்கரனைச் சங்கவார்குழையான் தன்னேப், புனக்கொன்றைத்தாசனிகத்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௩)

வெறியார்மலர்க்கொன்றைகுடியானே வெள்ளானே வந்திறைஞ்சும்வெண்காட்டானே, யறியாதடியேனகப்பட்டேனே யல்லற்கடனின்னுமேறவாங்கி, நெறிதானிதுவென்றுகாட்டினானே சிச்சனலிபிணிகடாப்பாரீர்நன்னேப், பொறிபாடரவார்த்த்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௪)

மிக்கானேவெண்ணீறுசண்ணித்தானே விண்டாரபுரமுன்றுமேவவகோக்கி, நக்கானேநான்மறைகளபாடினானே நல்லாகள்பேணிப்பரவநின்ற, தக்கானேத்தண்டாமரைமேலண்ணறலைகொண்டுமத்தினாக்கணுலகமெல்லாம், புக்கானேபுண்ணியனேப்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௫)

ஆர்த்தானேவாகுகியையகாக்கோர்கச்சா வசைத்தானையழகாயபொன்னாமேனிப், பூத்தானத்தான்முடியைப்பொருந்தாவண்ணம் புணர்த்தானேப்பூங்கணையாணுடலமவேவப், பார்த்தானேப்பரிந்தானேப்பனிநீர்க்கங்கைபடாசடைமேற்பயின்றானேப்பதைப்பயானே, போர்த்தானேபுண்ணியனேப்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௬)

எரித்தானேயெண்ணாரபுரங்கண்முன்று மிமைப்பளவிற்பொடியாகவெழிலார்கையா, லுரித்தானேமதகரியையும்புப்பற்றி புமையகனைக்கண்டனாசெங்கெக்கண்டு, சிரித்தானேச்சிராராதபூதஞ்சூழத் திருச்சடைமேற்றங்களும்பாம்புரிரும, புரித்தானேபுண்ணியனேப்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௭)

வைத்தானேவானேருலகமெல்லாம் வந்திறைஞ்சிமலாகொண்டுநின்றபோற்றும், வித்தானேவேண்டிற்றொன்றிவான் தன்னே விண்ணவர்தமபெருமானேவினைகள்போக, வுத்தானேயொலிகங்கைசுடைமேற்றாங்கி யொளித்தானேயொருபாகத்துமைபோடாங்கே, பொய்த்தானேபுண்ணியனேப்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௮)

ஆண்டானேவானேருலகமெல்லாம் மந்தாளறியாததக்கன்வேளவி, மீண்டானேவிண்ணவர்களோடுங்கூடி விமைமலர்மேனாழ்குமாலுந்தோ, நீண்டானேநெருப்புருவமானுந் தன்னே நிலையிலாழம்மதிமலவேவவிலிபை, பூண்டானேபுண்ணியனேப்புனிதன் தன்னேப் பொய்யிலியைப்பூந்துருத்திகண்டேனானே. (௯)

மறுத்தானேமலேகோத்தங்கெடுத்தான் தன்னே மணிமுடியோடிருபதுதோஷேனியுக்காலா, விறுத்தானேயெழுந்தும்பினிசைக்கேட்டானே யெண்ணு.

சைக்குங்கண்ணானுன்சிரமேலொன்றை, யறுத்தானையமரர்களுக்கமுதீந்தா
னை யாவர்க்குநதாங்கொணரஞ்சமுண்டு, பொறுததானைப்பண்ணியனைப்பு
னிதன்றன்னைப பொய்யினையெப்பூர்துருத்திகண்டேனே. (க௦)

திருச்சிற்றம்பலம்.

திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

கொடிகொள்செல்வ விழாக்குணலையறாக்
கடிகொள்பூம்பொழிற் கசசியேகமபனா
பொடிகளபூசிய பூந்துருத்திரக
ரடிகளசேவடிக கீழநாயிருப்பதே.

துடித்ததோள்வலி வாளர்கன்றனைப்
பிடித்தகைகரெரிந் துறநனகண்ணெலாம
பொடிக்கவூன்றிய பூந்துருத்திரகாப
படிக்கொளசேவடிக கீழநாயிருப்பதே.

திருச்சிற்றம்பலம்.

அங்குறையுநதன்மைவேண்டி நாமடிபோற்றுவதென்று
போங்குந்தமிழ்ச்சொல்விருத்தம் போற்றியபாடல்புரிந்து
தங்கித்திருத்தொண்டிசெய்வாரா தம்பிரானாருளபெற்றுத்
திங்களுநாயிறுநதோயுந் திருமடமாவகொன்றுசெய்தாரா.

(இ-ள்.) அங்குறையுநதன்மைவேண்டி—அத்திருப்பூந்துருத்தியில வீற்றிருப்பா
ரும் திருக்கோலத்தை விரும்பி, நாமடிபோற்றுவதென்று—நாமடி போற்றுவதென்று
இறுதியிலுள்ள, பொங்குதமிழ்ச்சொல்விருத்தம்—பொலிவமைந்த தமிழ்ச்சொல்லாலாகி
ய திருவிருத்தமாக; போற்றியபாடல்புரிந்து—துகித்த திருப்பாடலையுருளிச்செய்து, தம்
பிரானாருள்பெற்று—செவியாரன் திருவருள்பெற்று, தங்கித்திருத்தொண்டிசெய்வாரா—
அங்குவசிததுத் திருத்தொண்டிசெய்கின்ற வாசேமுனிவா, திங்களுநாயிறுந்தோயும்—
சந்திரனும் சூரியனும்வந்து தவமுமபடியான; திருமடமாங்கொன்றுசெய்தாரா—அவ்விட
த்தில் ஒருசிருமடத்தைச் செய்வித்தாரா,—எ-று. இவ்விரண்டும் குளகம். (கஅக)

திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

மாலினைமாலுறநின் னுன்மலைமக டன்னுடைய
பாலனைப்பான்மதிசூடியைப்பண்புண ராமதின்மேற்
போலனைப்போர்விடையேறியைப்பூந் துருத்திமகிழு
மாலனை யாதிபுராணனைநாமடி போற்றுவதே.

பைக்கையுமபாந்திவிழிக்கையும்பாம்பு சடையிடையே
வைக்கையும்வானிழிகங்கையும்ங்கை கடுக்குறவே
மொய்க்கையாககனையூன்றினன்பூந் துருத்தியுறையு
மிக்ககல்ஷேதவினாத்தனைநாமடி போற்றுவதே.

திருச்சிற்றம்பலம்.

பல்வகைத்தாண்டகத்தோடும் பரவுந்தனித்தாண்டகமு
மல்லலறுப்பவாதானத் தடைவுதிருத்தாண்டகமுஞ்
செல்கதிகாட்டிடப்போற்றுந் திருவங்கமாலையுமுள்ளிட்
டெல்லையிலபன்மைத்தொகையு மியம்பினேர்த்தியிருந்தார்.

(இ-ள்.) பல்வகைத்தாண்டகத்தோடும்=பலவகைத் திருத்தாண்டகத்தோடு, பர
வுந்தனித்தாண்டகமும்=பாடியருளுகின்ற தனித்திருத்தாண்டகமும், அல்லலறுப்பவர்
தானத்து=பிறவீரோயைக்கெடுக்கும் சிவபிரானது திருப்பதிகளை எடுத்துச்சொல்லும்,
அடைவுதிருத்தாண்டகமும்=அடைவு திருத்தாண்டகமும்; செல்கதிகாட்டிடப்போற்
றும்=வீட்டையும் நெறியைக்காட்டும்படி துதிககத்தக்க, திருவங்கமாலையுமுள்ளிடும்=
திருவங்கமாலையுமுடங்க, எல்லையிலபன்மைத்தொகையும்=எண்ணிறந்த பலதிருப்பதிக
ங்களையும்; இயம்பினோத்தியிருந்தார்=பாடித் துதித்தெழுந்தருளியிருந்தார்.—எ-று. (1)

பலவகைத் - திருத்தாண்டகம்-

திருச்சிற்றம்பலம்.

நேர்ந்தொருத்தியொருபாகத்தடங்கக்கண்டு நிலைதளரவாயிரமாழகத்
தினோடு, பாய்ந்தொருத்திபடாசடைமேற்பயிலக்கண்டு படவரவுமபனிமதி
யுமவைத்தசெல்வா, தாந்திருத்தித்தமமனத்தையொருக்காத்தொண்டா த
னித்தொருதண்ணீன் றிமெய்தளராமுன்னம், பூந்துருத்திபூந்துருத்தியென்பி
ராகிற் பொலலாபுபுலாற்றுருத்திபோக்கலாமே. (க)

ஐத்தானத்தகமிடறுசுற்றியாங்கே யகத்தடைநதாலியாதொன்றுமி
வாரிலலை, மைத்தானக்கண்மடவாாதங்களோடு மாயமனைவாழ்க்கைமகிழ
துவாழ்வீர், பைத்தானத்தொண்மதியுமபாம்புநீரும படர்ச்சடைமேல்வை
த்துகந்தபண்பன்மேய, நெய்த்தானதெய்தானமென்பிராகி னிலாவாயபு
லாற்றானர்க்கலாமே. (உ)

பொய்யாறாவாறேபுனைநதுபேசிப் புலாநதெழுந்தகலைப்பொருளேதே
டிக், கையாறாககரணமுடையோமென்று களித்தமனத்தராய்க்கருதிவாழ
வீர், நெய்யாறவாடியநீலகண்டா நிமிர்புன்சடைநெறிககண்ணாமேய,
ஐயாதேயையாதேயென்பிராகி லல்லநீராதமருலகமாள்லாமே. (ங)

இழுவொன்றுதாமொருவர்க்கிட்டொன்றியா ரின்றெடுத்ததாய்தகதை
பெண்மீர்மககள், கழுவங்கோவையாதல்கண்டுநதேறார் களித்தமனத்தராய்
க்கருதிவாழ்வீர், ரழுவமமைநீக்குவிக்குமரையனாகு மருலகமாள்விகு
மமமான்மேய, பழுவமபழுவமேயென்பிராகி பயின்றெழுந்தபழுவீனை
கோய்பாற்றலாமே. (ச)

ஊற்றுத்துறையொன்பதுண்ணின்றோரீ ரொக்கவடைக்கும்போதுண
ரமாட்டீர், மாற்றுத்துறைவழிகொண்டோடாமுன்ன மாயமனைவாழ்க்கை
மகிழ்ந்துவாழ்வீர், வேற்றுத்தொழில்பூண்டாபுரங்கண்முன்னும் வெவ்வ
ழல்வாய்வீழ்விக்கும்வேந்தன்மேய, சோற்றுத்துறைசோற்றுத்துறையெ
ன்பிராகிற் அயர்நீங்கித்துநெறிக்கட்சேரலாமே. (ஊ)

கலஞ்சுழிக்குங்கருங்கடல்குழ்வையநதன்னிற் கள்ளக்கடலிலழுந்தி வாள், நலஞ்சுழியாவெழுநெஞ்சேயின்பமவேண்டி நமபன்றன்னடிவினை ககேகவில்வாயாகி, லலஞ்சுழிகுமன்னாகத்தன்னையவருமறையோடா தங்கமானார்கோயில், வலஞ்சுழியேவலஞ்சுழியேயென்பிராகில் வல்வினைக டூர்துவாண்டலாமே. (சு)

தண்டிக்குண்டாதான் பிங்கிருடி சார்ந்தபுகழ்நதிசங்குகன்னன் பண்டையுடைபடைத்தான்றானும் பாரையளந்தான்பல்லாண்டிசைப்பத் திண்டியயிற்றிச்சிறுகட்பூதஞ் சிலபாடச்செங்கண்விடையொன்றுர்வான் கண்டியூர்கண்டியூரென்பிராகிற் கடுகதமவல்வினையககழற்றலாமே. (எ)

விடமூக்கப்பாம்பேபோற் சிறுதிநெஞ்சே வெள்ளேற்றன்றன்மனாக் கண்டபோது, வடமூக்கமாமுனிவாபோலச்சென்று மாதவத்தார்மனத்து ளாராமுவாட்செல்வா, படமூக்கப்பாமபிணையிற்பள்ளியானும் பங்கயத்து மேலயனுமபரவிக்காணக, குடமூக்கேகுடமூக்கேயென்பிராகிற் கொடுவி னைகடாரதானைகருகுகலாமே. (அ)

தண்காட்டாச்சுநதனமுநதவளரீறுந தழையனுக்குறுங்கொன்றை மாலேகுழிச், கண்காட்டாக்கருவனாபோலனையகாஞ்சிக் காமயிலஞ்சாய லாகலருதுகாண, வெண்காட்டாக்காடங்கிடமாகின்று வெரிவிசியிரவாடுமி றைவாமேய, வெண்காடேவெண்காடேயென்பிராகில் விடாதவல்வினையை விட்டலாமே. (க)

தந்தையுந்தாயாருடன்பிறத்தா தாரமார்புத்திரார்தார்தார்மாரே, வந் தவாறெங்ஙனேபோமாறேதோ மாயமாமிதற்கேதுமகிழுவேண்டா, சிந்தை யிருமககொன்றுசொல்லககெண்மின் நிகழ்மதியுமவாளாவுந்தினைக்குஞ்செ ன்னி, யெந்தையார்திருநாமமச்சிவாய வென்றெழுவாக்கிருவிசுமபிவிரு க்கலாமே. (கௌ)

கிருச்சிற்றம்பலம்.

தனித் - திருத்தாண்டகம்.

கிருச்சிற்றம்பலம்.

அப்பனீயம்மைநீயையனுந் யன்புடையமாமனுமாயியுநீ, யொப்புடை யமாதருமொண்பொருளுநீ யொருகுலமுஞ்சற்றமுமோருருநீ, துய்ப்பனவு முய்ப்பனவுந்தோற்றுவாயுநீ துணையாயென்னெஞ்சுதறப்பிப்பாயுநீ, யிப் பொன்னீயிம்மணிநீயிம்முத்தூநீ யிறைவனீயேறுநதசெல்வனீயே. (க)

வெம்பவருகிற்பதன்றுகற்றம் வெய்யவினைப்பகையும்பையறையு, மெம்பரிவுதீர்த்தோமிடுக்கணில்லோ மெங்கெழிலென் ஞாயிறெளியோமல் லோ, மம்பவளச்செஞ்சடைமேலாறுகுடி யனலாடியானஞ்சுமாட்டுகந்த, செம்பவளவண்ணர்செங்குன்றவண்ணர் செவ்வானவண்ணன்செந்தையாரே.

ஆட்டுவித்தாலாரொருவராடாதோ யடக்குவித்தாலாரொருவரடங்கா
தாரோ, யோட்டுவித்தாலாரொருவரோடாதோ யுருகுவித்தாலாரொருவரு
ருகாதாரோ, பாட்டுவித்தாலாரொருவாபாடாதாரோ பணிவித்தாலாரொரு
வாபணியாதாரோ, காட்டுவித்தாலாரொருவர்காணாதாரோ கண்ணபாரர்கள்
ணுதலாய்காட்டாக்காலே. (ங)

நற்பதத்தார்நற்பதமேனானமூர்த்தி நலனாடனோநால்குத்தப்பானி
ன்ற, சொற்பதத்தாசொற்பதமுங்கடந்துகின்ற சொலங்குத்தமுலாயிது
வுன்றன்மை, நிற்பதொத்துநிலையிலாநெஞ்சந்தன்னு னிலாநிற்புலாறுட
ம்பேபுருந்துகின்ற, கற்பகமேயானுன்னே விடுவேனல்லேன் கண்கமாமணிநி
றத்தெங்கடவுளானே. (ச)

திருக்கோயிலில்லாததிருவினாருந் திருவெண்ணீறணியாததிருவினா
ரும், பருக்கோடிப்பத்திமையாற்பாடாஆறும் பாங்கினெடுபலதளிகளில்லா
ஆறும், விருப்போடுவெண்சங்கமுதாஆறும் விதானமுமவெண்கொடியுயில்
லாஆறு, மருப்போடுமலாபறித்திட்டுண்ணாஆறு மவையெல்லாமூரல்லவட
விகாடே. (ரு)

திருநாமமஞ்செழுத்துந்செப்பாராகித் தீவண்ணாதிறமொருகாம்பே
சாராகி, லொருகாறுந் திருக்கோயில்குழாராகி லுண்பதன்முன்மலாபறித்தி
ட்டுண்ணாராகி, லருநோய்கள்கெடவெண்ணீறணிபாராகி லுலியற்றாபிறந
தவாதேதோவென்னிற், பெருநோய்கண்மிகநலியப்பெயர்ந்துஞ்செத்துப
பிறப்பதற்கேதொழிலாகியிறகின்றாரோ. (ரூ)

நின்னாவார்பிறன்நிரியேயானாய் நின்னப்பாகண்மன்துதிக்கோர்வித்து
மானாய், மன்னாளுய்மன்னவர்க்கோரமுதமானாய் மறைநீர்நீர்முனாறுயறவ
கமானாய், பொன்னாளுய்மணியானாய்போகமானாய் பூமிமேற்பீச்சுத்தக்கபொரு
ளையுன்னே, பென்னாளுயென்னாளுயென்னினல்லா லேழையேனென்சொல்
லியேத்துகேனே. (ர)

அத்தாவன்னடியேனையன்பாலாத்தா யருணைக்கிறீர்த்தாரீராட்டிக
கொண்டா, யெத்தனையும்நியமீயெளியையானா யெனையாண்கொண்டாங்கி
யேன்றுகொண்டாய், பித்தனென்பேதையென்பேயேனாயேன் பிழைத்தன
களுத்தனையும்பொறுத்தாயன்றே, யித்தனையுமெம்பரமோவையவையோ
வெம்பெருமான்திருக்கருணையிருந்தவாறே. (அ)

குலம்பொல்லேன்குணம்பொல்லேன்குறியுமபொல்லேன் குற்றமே
பெரிதுடையேன்கோலமாய, நலம்பொல்லேன்குறியுமபொல்லேன்குறியல்லே
னல்லாரோடிசைத்திலேனடுவேகின்ற, விலங்கல்லேன்விலங்கல்லாதொழிந
தேனல்லேன் வெறுப்பனவுமிகப்பெரிதுமபேசவல்லே, னிலம்பொல்லேனி
ரப்பதேயியமாட்டே. என்னசெய்வானறோன்றினேனேழையேனே. (ஈ)

சங்ககிதிபதுமகிதியிரண்டுந்தந்து தரணியொடுவான்றளத்தருவோனு,
மங்குவாரவாச்செவ்வமதிப்போமல்லோ மாதேவாக்கேகார்தரல்லராகி, லங்
கமெல்லாங்குறைந்தழுஞ்தொழுநோயரா யாவிரித்துத்தின் றுழலுமபுலைய
ோனங், கங்கைவாரசடைக்கரந்தாத்தன்பராகி லவர்கண்டிர்நாமவணங்கு
ங்கடவுளாரோ. (க0)

திருச்சிற்றம்பலம்.

திருஅடைவு - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

பொருப்பள்ளிவனாவில்லாப்புரமுன்றெய்து புலந்தழிச்சலந்தானை
ப்பிளந்தான் பொற்சக், கரப்பள்ளிதிருக்காட்டுப்பள்ளிகள்ளார் கமழ்கொல்
வியறைப்பள்ளிகவஞ்சாரம், சிரப்பள்ளிசிவடபள்ளிசெம்பொன்பள்ளி
செழுநனிபள்ளிதவப்பள்ளிசீரார, பரப்பள்ளியென்றென்றுபகர்வோரொல்
லாம பரலோகத்தினிதாகப்பாலிப்பாரோ.

கயிலாயமலையெடுத்தாங்கரங்களோடு சிரங்கநூரெரியக்கால்விரலாம்
செற்றோன், பயில்வாய்பராய்த்துறைதென் பாலேத்துறைபண்டெழுவாதவ
த்துறைவெண்டுறைபைமபொழிற, குரிலாலநுறைசோற்றுததுறைபூந்
துறை பெருந்துறையுங்குரங்காடுதுறையினோடு, மயிலாடுதுறைகடம்பந்
துறையாவடு துறைமற்றாதுறையனை ததுமவணங்குவோமே.

திருச்சிற்றம்பலம்.

திருஅங்கமாலே - பண்-சாதாரி.

திருச்சிற்றம்பலம்.

தலையேரீவணங்காய், தலை-மாலேதலைக்கணிந்து
தலையாலேபலிதேருந்தலைவனைத், தலையேரீவணங்காய். (க)

கண்காள் காண்மின்களோ, கடல்-நஞ்சுண்டகண்டன்றன்னை
யெண்டோள்விசிறின்றுடும்பிரான்றன்னைக், கண்காள் காண்மின்களோ. (உ)

செவிகாள் கேண்மின்களோ, சிவ-னெம்மிறைசெம்பவள
மெரிபோல்மேனிப்பிரான் றிறமெப்போதுஞ், செவிகாள் கேண்மின்களோ. (ஓ)

மூக்கேழீமூரலாய், முது-காடுறைமுக்கணனை
வாக்கேனோக்கியமங்கைமணனை, மூக்கேழீமூரலாய். (ச)

வாயேவாழ்த்துகண்டாய், மத-யானையுரிபோத்துப்
பேய்வாழ்காட்டகத்தாடும்பிரான்றன்னை, வாயேவாழ்த்துகண்டாய். (டு)

நெஞ்சேரீநினையாய், நியிர்-புன்சடைநின்மலனை
மஞ்சாடும்மலைமங்கைமணனை, நெஞ்சேரீநினையாய், (சு)

கஅஅ திருநாவுக்கரசு வரிகள் புராணம்

கைகாள் கூப்பித்தொழீர், கடி-மாமலர்தூவிநின்று
பைவாய்ப்பாமபனாயாத் தபரமனைக், கைகாள் கூப்பித்தொழீர். (எ)

ஆக்கையாற்பயனென், னரன்-கோயில்வலமவநது
பூக்கையாலட்டிப்போற்றியென்னாதுவிவ், வாககையாற்பயனென். (அ)

கால்களாற்பயனென், கறைக்-கண்டனுறைகோயில்
கோலக்கோபுரக்கோகரணஞ்சூழாக், கால்களாற்பயனென். (க)

உற்றாராளுரோ, வுயிர்-கொண்டுபோமபொழுது
குற்றாலத்துறைகூத்தனல்லானமக், குற்றாராளுரோ (க0)

இறுமாநதிருபன்கொலோ, வீசன்-பல்கணத்தெண்ணப்படஞ்ச்
சிறுமானேநதிதன்சேவடிக்கீழ்ச்சென்றவ், கிறுமாநதிருபன்கொலோ. ()

தேடிக்கண்டுகொண்டேன், நிரு-மாலொடுநாளுமுகனு
தேடித்தேடொணத்தேவனையென்னுளே. தேடிக்கண்டுகொண்டேன் (கஉ)

திருச்சிற்றம்பலம்.

வேறு.


பொன்னிவலங்கொண்டதிருப பூதருத்தியிவிரிநுப்பக்
கன்மனத்துவல்லமணா தமைவாதிறகூட்டழித்துத்
தென்னவன் கூனியிர்த்தருளித் திருநீற்றினொளிகண்டு
மன்னியசீர்ச்சண்பைநகா மறையவனாவருகின்றார்.

(இ-ள்.) பொன்னிவலங்கொண்ட=காவிரிநதியானது வலமாகச்சூழுகின்ற, திரு
பூந்துருத்தியிவிரிநுப்ப=திருப்பூந்துருத்தியென்னும் திருப்பதியில் வாசமுனிவர் எழு
ந்தருளியிருக்க; கன்மனத்துவல்லமணாதமை=இரங்காமனமுடைய வலியசமணாகளை,
வாதிற்கட்டித்து=வாதினால் வென்று; தென்னவன்கூனியிர்த்தருளி=நின்றசோடு
மாநாயனானது கூனை நிரிர்ச்செய்து, திருநீற்றினொளிகண்டு=வியூகியினொளியை விள
ங்கச்செய்து, மன்னியசீர்ச்சண்பைநகாமறையவனாவருகின்றார்=நிலைபெற்ற சிறப்பி
ணையுடைய, சோழியில் அவதரித்த ஆளுடையபிள்ளையார் பாண்டிநாட்டினின்றும் எழுந்
தருளுவாராயினார்.—எ-று.

தருத்தி என்றது ஆற்றினிடைக்குறை. காவிரி வலமாய்வருதலால் பூந்துருத்தி
யென்றாயிற்று. (ககக)

தீந்தமிழ்நாட்டிடைநின்று மெழுந்தருளிச்செம்பொன்னி
வாய்ந்தவளாதருநாட்டு வந்தணைநதாவாக்கினுக்கு
வேந்தரிருந்தமைகேட்டு வினாநதவர்பாற்செவ்வனெனப்
பூதருத்திவளமபதியின் புறமபணையில்வந்தணைநதார்.

(இ-ள்.) தீந்தமிழ்நாட்டிடைநின்றுமெழுந்தருளி=இனிய தமிழ்நாட்டின்கணினின்றும்
எழுந்தருளி; செம்பொன்னி=செந்நிறமான காவிரிநதியானது, வாய்ந்தவளாதருநாட்டு
வந்தணைந்தார்=சிறந்த வளத்தைக்கொடுக்கும் சோழநாட்டில் எழுந்தருளியவந்த ஆளு
டையபிள்ளையார், வாக்கினுக்குவேந்தரிருந்தமைகேட்டு=ஆண்டவரசு அங்கெழுந்தரு



வாழ்கிற திருப்பூத்துருத்திலிருக்க துருடையபிள்ளையார் பாண்ட நாட்டிற் சைகமணம் பரவுச்செய்து சொல்கிறது செல்லா
க களையாருடைய கையில் வாசேரும் அப்பிள்ளையாருடைய திருச்சிவிகையத்தாங்கும் பெருமைய அப்பொருத்தானவனாய்
யிருக்கின்றன.

ளியிருந்தமையைக் கேள்வியுற்று, வினாந்தவர்பார்செல்வனென=அவரிடத்து வினாந்த செல்வேனென்று, பூந்துருத்திவளம்பதியின்=திருப்பூந்துருத்தியென்னும் வளந்தங்கிய திருப்பதிக்கணுள்ள, புறம்பணியில்வந்தணைந்தா=மருதநிலத்தில் எழுந்தருளிவந்தார்.

சண்பைவருநதமிழ்விருக லொழுநதருளத்தாங்கேட்டு
மண்பரவுமபெருங்கீர்த்தி வாசீசா மனமகிழ்ந்து
கண்பெருகுங்களிகொள்ளக் கண்டி. நைஞ்சுகாதலினு
லெண்பெருகுமவிருப்பெய்த வெழுநதருளியெதிராசென்றார்.

(இ-ள்.) சண்பைவருநதமிழ்விருகா=சீகாழியில் அவதரித்த ஆளுடையபிள்ளையார்; எழுந்தருளத்தாங்கேட்டு=எழுந்தருளத் தாம் அதைக்கேள்வியுற்று, மண்பரவுமபெருங்கீர்த்திவாசீசாமனமகிழ்ந்து=நிலவுலகத்தாவணங்கும் மிகக் புகழையுடைய ஆண்டவரசு திருவுள்ளமகிழ்ந்து, கண்பெருகுங்களிகொள்ள=தம்முடைய கண்கள் பெருங்களிப்படைய; கண்டி. நைஞ்சுகாதலினால்=தரிசித்துவணங்கும் பேரன்பினால், எண்பெருகுமவிருப்பெய்த=எண்ணத்தக்க பேரவாவானது உண்டாக, எழுந்தருளியெதிராசென்றார்=எழுந்தருளி யெதிரோபோனார்.—எ-று. (௩௬௬)

காழியாகோன்வருமெல்லை கலந்தெய்துகாதலித்தார்
சூழமிடைநதிநெருககிற் காணுமேதொழுநதருளி
வாழியவாதமைத்தாங்கு மணிமுத்தின்சிவிகையினைத்
தாழுமுடவிதுகொண்டு தாங்குவன்யானெனத்தரித்தார்.

(இ-ள்.) காழிபர்கோனவருமெல்லைகலந்தெய்தி=ஆளுடையபிள்ளையார் எழுந்தருளியருகின்ற இடத்தைத் தாமும் திருக்கூட்டத்திற கலந்து கிட்டி, காதலித்தாருமுமிடைந்திநெருககில்=அடியார்கள நரப்புறமும் சூழந்திருக்கும் மிடைந்த நெருகத்திலு; காணுமேதொழுநதருளி=தம்மைப் பிள்ளையார் அறியாதவண்ணம் வணங்கியருளி, அவர்தமைத்தாங்குமணிமுத்தின்சிவிகையினை=அவ்வாளுடைய பிள்ளையான அடியார்கள சுமக்கின்ற அழகிய முத்துச்சிவிகையை, தாழுமுடவிதுகொண்டு தாங்குவன்யானெனத்தரித்தார்=தாழ்ந்த இவ்வுடம்பைக்கொண்டு யானும் சுமப்பேனென்று அதனைத் தாங்கியருளினார்.—எ-று. வாழி-அசை.

பிணிமுதலியவற்றாழிவரலுடைமையின் தாழுமுடலென்றும் இவ்வுடற்கு இப்பணி பெரும்பேறு விளைககுமென்னும் கருத்தினராய் இதுகொண்டு தாங்குவனெனவற்கருதினொன்க. (௩௬௭)

வந்தொருவரறியாமே மறைந்தவடிவொடும்புகலி
யந்தணனாரோறியெழுந தருளியருமணிமுத்தின
சந்தமணிச்சிவிகையினைத் தாங்குவாருடன் றாங்கிச்
சிகதைகளிப்புறவருவார தமையாருந்தெளிந்திலரால்.

(இ-ள்.) வந்தொருவரறியாமேமறைந்தவடிவொடும்=ஒருவருமறியாமல் வந்து மறைந்த திருவுருவோடு, புகலியந்தணனாரோறியெழுந்தருளியரும=சீகாழியிலவதரித்த ஆளுடையபிள்ளையார் இவர்த்தெழுந்தருளியரும, அணிமுத்தின்சந்தமணிச்சிவிகையினை=அழகிய முத்துக்களாலிழைத்த சிறந்த இரத்தின்சிவிகையை; தாங்குவாருடன் றாங்கி=தாங்கும் அடியார்களோடு தாங்கி; சிந்தைகளிப்புறவருவார்தமையாருந்தெளிந்திலர்=திருவுள்ளக்களிப்போடுவரும் வாசீசமுனிவரையாவரும் தெரிந்திலர்.—எ-று. ஆல் - அசை.

அரன்பணிபோலன்பர்பணியும் ஒருதன்மைத்தெனக்கோடலில் தாங்கிச் சிந்தை
களிப்புற வருவானென்றார். (100)

திருஞானமாமுனிவ ரரசிருந்தபூந்துருத்திக்
கருகாகவெழுந்தருளி யெங்குற்றாரப்பொன
வருகாநின்றும்மடியே னுமமடி கடாங்கிவரும்
பெருவாழ்வுவந்தெய்தப் பெற்றிவகுற்றேனென்றார்.

(இ.ள்.) திருஞானமாமுனிவர்—ஆளுடையபிள்ளையார், அரசிருந்தபூந்துருத்திக்க
ருகாகவெழுந்தருளி—வாசேமுனிவர் எழுந்தருளியிருந்த திருப்பூந்துருத்திக்குச் சமீ
பமாக எழுந்தருளி; எங்குற்றாரப்பொன—அப்பர் எங்குற்றொன்று வினவியருள;
உருகாநின்றும்மடியேனுமமடிகடாங்கிவரும்—உமதடியேன் மணங்கசிந்து உம்முடைய
திருவடிகளைச் சுமந்துசெல்லும், பெருவாழ்வுவந்தெய்தப்பெற்று—பேராணந்தவாழ்வு
கிடைக்கப்பெற்று, இவகுற்றேனென்றார்—இங்கிருந்தகின்றேனென்றருளிச்செய்தார்.

மெய்யடியாக்கடியாராகும் தம்மியல்புவிளக்கிய உம்மடியேனென்றும் பிள்ளையார்
ரடிகள் தாங்கிவரும்பணி முதல்வன் பணியாய்க்கோடலில் பெருவாழ்வுவந்ததென்றுங்
கூறினானென்க. (100)


பிள்ளையாரதுகேளாப பெருகுவினாவுடனிழிகே
யுள்ளமிகுபதைப்பெய்தி யுடையவரசினைவணங்க
வள்ளலாரவாகிச ரவாவணங்காமுன்வணங்கத
துள்ளுமான்மறிககரத்தார் தொண்டலொந்தொழுதார்த்தார்.

(இ.ள்.) பிள்ளையாரதுகேளா—ஆளுடையபிள்ளையார் வாசேமுனிவரருளிய திரு
வார்த்தையைக்கேட்டு; பெருகுவினாவுடனிழிந்த—மிக்க வினாவோடு சிவிகையினின்
றுமிறங்கி, உள்ளமிகுபதைப்பெய்தி—திருவுள்ளத்தில் மிக்க பதைபதைப்படைந்து;
உடையவரசினைவணங்க—ஆண்டவரசைவணங்க; வள்ளலார்வாகிசர்—அருள்வள்ளலா
கிய வாசேமுனிவர், அவர்வணங்காமுன்வணங்க—பிள்ளையாவணங்குமுன் தாமும்
வினாந்துவணங்க, துள்ளுமான்மறிககரத்தார்—துள்ளுகின்ற மான்கன்றையெந்திய திரு
க்கரத்தையுடைய சிவபிரான்; தொண்டலொந்தொழுதார்த்தார்—திருவடியார்களெல்
லாரும் வணங்கி ஆரவாரித்தார்கள். —எ-று, ஏ-அசை.

ஆண்டவரசு இது செய்யப்பெறுதென்னும் சூருமைப்பாட்டால் பிள்ளையார் வினா
வுடனிழிந்த பதைப்பெய்தி வணங்கினொன்றும் வாசேமுனிவரும் அவர் வணங்குதல்
தகாதென்னும் அருமைப்பாட்டால் அவர் வணங்காமுன் தாமும் வணங்கினொன்றுங்
கொள்க. இச்செய்யுள்களாள் இருவர்மாட்டுமுள்ள பொய்விரவர அன்பும் அடிமைத்
தன்மையும் விளக்கியவாறு காண்க. (101)

கழமலக்கோன்றிருநாவுக் கரசருடன்கலந்தருளிச்
செழும்நியந்தவழ்சோலைப் பூந்துருத்தித்திருப்பதியின்
மழுவினொடொனெனது திருக்கரத்தார்மலர்த்தாள்கள்
தொழுதுருகியின்புற்றுத் துதிசெய்தங்குடனிருந்தார்.

(இ.ள்.) கழமலக்கோன்றிருநாவுக்கரசருடன்கலந்தருளி—ஆளுடையபிள்ளையார்
ஆண்டவருடன் திருவுள்ளக்கல்பியாய்; செழும்நியந்தவழ்சோலைப்பூந்துருத்தித்திருப்ப
தியில்—அழகமந்த சந்நாமிதழிகின்ற சோலைக்குந்த திருப்பூந்துருத்தியென்னும்



அப்பாக்காரியின் பிள்ளையார் இலகையைத் தரவுருவலைதக்கண்டு மனம்பதைத்து அதைவிட்டழித்து நூம் அப்பாக்காரியை வணங்க அவர் வணங்குவதற்குமுன் தாம் வணங்கினார். பின்பு பிள்ளையாரும் பாண்டலியைத்தனை அப்பாக்காரியைத்தனை அழித்து அகருடன் இலகையின் அங்கங்களிப்பிடுங்கலை

திருப்பதியில்; மழுவினெடுமானேந்திதிருக்கரத்தாமலர்நாள்என்மழுவோடு மான்க
ன்றையேன்கிய திருக்கரங்கையுடைய சிவபிரான் மலர்போலும் திருவடிகளை, தொழு
துருகியின்புற்றுத்துகிசெய்தங்குடனி ருந்தாள்வணங்கி மனமுருகி இனபமடைநது திரு
பபதிகங்கள்பாடி அவ்விடத்தில் இருவரும் வசித்திருந்தருளினார்கள்.—எ-று (௧௯௮)

வல்லமணாதமைவாநில வென்றதுவுமவமுதிபாற
புலலிய கூனியிர்த்ததுவுந தண்பொருந்தபுனனாடடி
லெல்லையிலாததிருநீறு வளர்த்ததுவுமிருந்தவத்தோர்
சொல்லவதுகேட்டுவந்தா தூயபுகழ்வாகீசா.

(இ-ள்.) வல்லமணாதமைவாநிலவென்றதுவும்=கொடியசமணர்களை வாதிலே
வென்றதும், வமுதிபாற்புல்லியகூனியிர்த்ததுவும்=பாண்டியனிடத்துச் சோநதிருந்த
கூணை நிரும்படி செய்ததும், தண்பொருந்தபுனனாட்டிலுள்ளசிதங்கிய தாமபிர
பர்ணியீர்பாயும் பாண்டிநாட்டில், எல்லையிலாததிருநீறுவளர்த்ததுவும்=அளவுபடாத
மகிமையையுடைய விபூதியைப் பரமபசுசெய்ததும், இருந்தவத்தோர்சொல்ல=ஆளு
டையபிள்ளையா அருளிச்செய்ய; அதுகேட்டுவந்தா தூயபுகழ்வாகீசா=அதைக்கேட்
டுத தூய்மையான புகழையுடைய வாசீசமுனிவா மகிழ்ச்சியடைந்தார் --எ-று.

எல்லையிலாத்திருநீறென்றது மலமலவாசனைகளைக்கெடுக்கும் குறியாய் அருட்சம
பத்தாயிருக்குமியல்பு பற்றியென்க. வளர்த்தல் - இது முக்கியசாதனைமென்று உலகத்தாரா
ஜயமின்றித்தெளிந்து வாழச்செய்தல். (௧௯௯)

பண்புடையபாண்டிமா தேவியாநமபரிவு
நண்புடையகுலச்சிறையார் பெருமையுஞானத்தலைவ
ரென்பெருகவுரைத்தருள வெல்லையிலசீவாகீசா
மண்குலவுதமிழநாடு காண்பதற்குமனங்கொண்டார்.

(இ-ள்.) பண்புடையபாண்டிமாதேவியார்தம்பரிவும்=நல்லொழுக்கமுடைய மங்
கையாக்கரசியாரது சிவநேசமும், நண்புடையகுலச்சிறையார்பெருமையும்=அடியார
பத்தியிற்சிறந்த குலச்சிறைநாயனாரது தகுதியுடைமையும், ஞானத்தலைவரென்பெருக
வுரைத்தருள=ஆளுடையபிள்ளையா விரித்தருளிச்செய்ய, எல்லையிலசீவாகீசா=அளவு
படாத சிறப்பினையுடைய வாசீசமுனிவா, மண்குலவுதமிழநாடுகாண்பதற்குமனங்கொ
ண்டார்=நிலவுலகத்திற் சிறந்துவிளங்கும் பாண்டிநாட்டைத் தரிசிக்கும்படிக்குதல்
திருவுள்ளத்திற் கொண்டருளினார்.—எ-று. (௨௦௦)

பிரமபுரத்திருமுனிவர் பெருந்தொண்டைநன்னாடடி
லரன்மகிழ்ந்தானங்க ள்ணைநதிறைஞ்சிப்பாடுவதற
குரனுடையதிருநாவுக் கரசருநாசெய்தருளப்
புரமெரித்தாதிருமகனா பூநதுருத்தொழுதகன்றார்.

(இ-ள்.) பிரமபுரத்திருமுனிவா=ஆளுடையபிள்ளையார், பெருந்தொண்டைந
ன்னாட்டில்=பெருமைதங்கிய திருத்தொண்டைநாட்டில்; அரனுறையுந்தானங்கள்=
சிவபிரான்வீற்றிருந்தருளும் திருவேகம்பமுதலிய திருப்பதிகளை; அண்ணநதிறைஞ்சிப்பா
டுவதற்கு=அடைந்து வணங்கித் திருப்பதிகங்கள்பாடும் வண்ணம், உரனுடையதிருநா
வுக்கரசருநாசெய்தருள=அருண்ஞானமுடைய திருநாவுக்கரசர் அருளிச்செய்ய, புர
மெரித்தார்=இரும்புநாள்=சிவபிரான் திருமகனாகிய ஆளுடையபிள்ளையார், பூந்துருத்தி
தொழுதகன்றார்=இன்புட்குந்தருத்தியைவணங்கி அங்குநின்றும் எழுந்தருளினார்.—எ-று.

ஆண்டவரசங்கணாசீ ரருள்பெற்றப்பதிநின்றும்
பாண்டிநாட்டெழுந்தருளும் பான்மையராய்த் தென்றிசைபோய்க்
காண்டகையதிருப்புத்தூர் பணிநீதேத்திக்கதிமதியுந்
தின்கொடிமதினமதுரைத் திருவாலவாய்சேர்ந்தாரா.

(இ-ள்) ஆண்டவரசங்கணாசீரருள்பெற்று=வாகீசமுனிவா சிவபிரானது சிறந்த திருவருளைப்பெற்று, அப்பதிநின்றும்=அததிருப்புத்தூருத்ததியினின்றும், பாண்டிநாட்டெழுந்தருளும்பான்மையராய்த் தென்றிசைபோய்=திருப்பாண்டிநாட்டிற்கு எழுந்தருளக் கருத்துடையராய்த் தென்றிசைக்கணசென்று, காண்டகையதிருப்புத்தூர்பணிந்தேத்தி=காணத்தக்க சிறப்பினையுடைய திருப்புத்தூரை உணங்கித்ததித்து, கதிர்மதியுந் தின்கொடிமதில்=சூரியனையும் சந்திரனையும் அளவுகின்ற கொடியையுடைய மதில் சூழ்ந்த, மதுரைத்திருவாலவாய்சேர்ந்தாரா=மதுரையின்கணுள்ள திருவாலவாயென்னும் ஆலயத்தையடைந்தார்.—எ-று. (சூஉ)

சென்றணைநதுமதுரையினிற் றிருந்தியநூற்சங்கத்து
ளன்றிருந்துதமிழாராய்ச் தருளியவங்கணாகோயின்
முன்றிலினை வலங்கொண்டு முன்னிறைஞ்சியுளபுகு
வன்றனிமால்விடையாரை வணங்குகிழுவொடுக்கினைத்தாரா

(இ-ள்) சென்றணைநது=திருக்கோயிலையடைந்து, மதுரையினிற்றிருந்தியநூற்சங்கத்துள்=மதுரையில் திருத்தமான தமிழூலகனை யாராயும் முதற்சங்கத்தில, அன்றிருந்துதமிழாராய்ச்தருளிய=அந்நாளில் சவுந்தரபாண்டியராய வீற்றிருந்து தமிழை ஆராய்ச்சியெய்தருளிய, அங்கணாகோயிலவலங்கொண்டு=சுந்தரோசரது திருவாலவாயைவலமாகவந்து, முன்றிலினைமுன்னிறைஞ்சியுளபுகு=திருமுற்றத்தில் முன்னேவணங்கி உள்ளேசென்று, வன்றனிமால்விடையாரைவணங்கி=வலிதங்கிய ஒப்பிலலாத திருமாலாகிய விடையினையுடைய அச்சந்தரோசனாததொழுது; மகிழ்வொடுக்கினைத்தாரா=மகிழ்ச்சியோடும் பேராணந்தத்தழுந்தினா.—எ-று. (சூ௦௩)

எய்தியபேரானந்த வினப்பததினிடையழுந்தி
மொய்திகழுஞ்சடையானை முனைத்தானையென்றெடுத்துச்
செய்தவத்தோதாண்டகச்செந் தமிழ்பாடிப்புறத்தனைவாரா
கைதொழுதுபணிந்தேத்தித் திருவுள்ளங்களிசிறந்தாரா.

(இ-ள்) எய்தியபேரானந்தவினப்பததினிடையழுந்தி=தாமடைந்த அடங்காத ஆனந்தவெள்ளத்தில்முழுகி, மொய்திகழுஞ்சடையானை=நெருங்கி விளங்குகின்ற சடைமுடியையுடைய சிவபிரானை, முனைத்தானையென்றெடுத்து=முனைத்தானையென்று முதலிலெடுத்து; செய்தவத்தோதாண்டகச்செந்தமிழ்பாடிப்புறத்தனைவாரா=செய்கின்றதவத்தையுடைய வாகீசமுனிவர் திருத்தாண்டகமென்னும் செப்பமான தமிழ்ப்பதிகத்தைப் பாடியருளிப் புறத்தில் வருகின்றவராய்க்கைதொழுதுபணிந்தேத்தி=கைகுவலித்து வணங்கித்துதித்து; திருவுள்ளங்களிசிறந்தார்=திருவுள்ளத்திற் களிப்படைந்தவரானா.சூ௦௪

திருவாலவாய்த் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

முனைத்தானையெல்லார்க்குமுன்னேதோன்றி, முதிருஞ்சடைமுடிமேன்முகிழ்வெண்டிங்கள், வளைத்தானைவல்லசரர்புரங்கண்முன்றும் வலாசிலை

யாவாசுகிமாநாணக்கோத்துத், துளைத்தானைச்செரத்தாழ்வாளநீருத் துமுத்தவெண்முறுவலுமையோடாடித், திளைத்தானைத்தென்கூடற்றிரு வாலவாய்ச் சிவனடியேசுகநிககப்பெற்றேனானே. (க)

விண்ணுலகின்மேலாகண்மேலான்றனை மேலாடுபுரமூன் றும்பொ டிசெய்தானைப், பண்ணிலவுபைம்பொழில்சூழ்பழனத்தானைப் பசுமபொன் னினிறத்தானைப்பானீற்றானை, புண்ணிலவுசடைக்கற்றைக்கங்கையானைக் கரத்துமையோடுடனாகியிருந்தானறனைத், தெண்ணிலவுதின்கூடற்றிரு வாலவாய்ச் சிவனடியேசுகநிககப்பெற்றேனானே. (உ)

நீர்த்தானைநீளசடைமேனிற்றைவித்தானை நிலமருவிரீரோடக்கண்டா ன்றன்னைப், பாற்றிரனைப்பயினராடவல்லான்றனைப் பதைத்தெழுந்தவெ னகூற்றைப்பாயந்தானறனைக, காற்றிரளாய்மேகத்தினுள்ளேநின்று கடுங் குரலாயிடிப்பானைகண்ணொருநெறித், தீத்திரனைத்தென்கூடற்றிருவால வாய்ச் சிவனடியேசுகநிககப்பெற்றேனானே. (ஈ)

வானமதிவெல்லாமுடையான்றனை வரியாவக்கச்சானைவன்பேய் சூழ்க, கானமதினடமாடவல்லான்றனைக் கடைக்கண்ணம்ங்கையுமை கோக்காவென்மே, லுனமதுவெல்லாமொழித்தான்றனை யுணர்வாகியடி யேனதுளளேநின்ற, தேனமுதைத்தென்கூடற்றிருவாலவாய்ச் சிவனடியே சுகநிககப்பெற்றேனானே. (ச)

ஊரானையுலகேழாய்நின்றான்றனை யொற்றைவெண்பிறையானையு மையோடென்றும், பேரானைப்பிறக்கென் றுமரியானறனைப் பிணக்காட் டினடமாடலபேயோடென்று, மாரானையமராகளுக்கமுநீந்தானை யருமறை யானுன்முகனுமாலுமபோற்றுகு, சீரானைத்தென்கூடற்றிருவாலவாய்ச்சிவ னடியேசுகநிககப்பெற்றேனானே. (ரு)

மூவனைமூர்த்தியைமூவாமேனி யுடையானைமூவுலகுந்தானையெங்கும் பாவனைப்பாவமறுப்பானறனைப் படியெழுதலாகாதமங்கையோடு மேவனைவிண்ணொருகுகக்கண்டு விரிகடவினஞ்சண்டமுதமீந்த தேவனைத்தென்கூடற்றிருவாலவாய்ச்சிவனடியேசுகநிககப்பெற்றேனானே.

துறந்தாக்குத்தானையாய்நின்றான்றனைத் துன்பத்துடைத்தாளவ லலான்றனை, யிறந்தாகளென்பேயணிந்தானறனை யெல்லிடமாடவ லலான்றனை, மறந்தாமதின்புனதுமாய்த்தான்றனை மற்றொருபற்றி ல்லாவடியாகளென்று, சிறந்தானைத்தென்கூடற்றிருவாலவாய்ச் சிவன டியேசுகநிககப்பெற்றேனானே. (எ)

வாயானைமனத்தானைமனத்துணின்ற கருத்தானைக்கருத்தறிந்துமுடி ப்பான்றனைத், தூயானைத்துவெள்ளையெற்றான்றனைச் சுடர்த்திகுகட் சடையானைத்தொடாநதுநின்ற, நாயானைத்தவமாயதன்மையானைத் தலை உரு

யாயதேவாதிதேவர்க்கென்றுந், சேயானைத்தென்கூடற்றிருவாலவாய்ச்சி
வனடியேசிகந்திககப்பெற்றேனானே. (அ)

பகைச்சுடராய்ப்பாவமறுப்பான்றன்னைப் பழியிலியாய்நஞ்சமுண்ட
மிர்தீந்தானே, வகைச்சுடராய்வல்லகராபுரமட்டானே வளைவிலியாயெல்லா
ர்க்குமருள்செய்வானே, மிகைச்சுடனாவண்ணவாகண்மேலப்பாலை மேலா
யதேவாதிதேவர்க்கென்றுந், 'திகைச்சுடனாதென்கூடற்றிருவாலவாய்ச்
சிவனடியேசிகந்திககப்பெற்றேனானே. (க)

மலையானைமாமேருமன்னினானே வளாபுன்சடையானேவானோத்தங்க,
டலையானையென்மலையினுச்சியென்றுந் தாபித்திருந்தானேத்தானையெங்கு
ந், துலையாகவொருவரையுமில்லாதானேத தோனாராதாமதில்முன்றுந்து
ளாவெய்த, சிலையானைத்தென்கூடற்றிருவாலவாய்ச் சிவனடியேசிகந்திக
கப்பெற்றேனானே. (கர)

தூர்த்தனைத்தோண்முடிபத்திறுத்தான்றன்னைத் தொன்னரம்பினின்
னிசைகேட்டருள்செய்தானைப், பார்த்தனைப்பணிகண்டுபரிந்தான்றன்னைப்
பரிந்தவர்க்குப்பாசுபதமீந்தான்றன்னை, யாத்தனையடியேனுக்கன்பன்றன்
னே யளவிலாப்பல்லாழிகண்டுநின்ற, தீர்த்தனைத்தென்கூடற்றிருவாலவா
ய்ச் சிவனடியேசிகந்திககப்பெற்றேனானே. (கக)

திருச்சிறம்பலம்.

சீர்திகழும்பாண்டிமா தேவியாதிருமேனி
சேரவருளுடையதனாற் கூனிமிருந்தென்னவனா
பார்பரவருளுலச்சிறையா வாசேசாதமைப்பணிவுந்
ஞரகிலாக்காதன்மிக வடிபோற்றவங்கிருந்தார்.

(இ-ள்) சீர்திகழும்பாண்டிமாதேவியார்=சிறப்பமைந்த மங்கையர்க்கரசியா
ரும்; திருமேனிசேரவருளுடையதனாற்=அவர் திருமேனிடையேரும்படிக்குத் திருவ
ருளுடைமையால், கூனிமிருந்தென்னவனா=தன்கூன் நிமிரப்பெற்ற நின்றசோகெடு
மாறநாயனரும்; பார்பரவருளுலச்சிறையா=நிலவுலகிலுள்ளாரால் துதிகப்பபடும் குல
ச்சிறைநாயனரும், வாசேசாதமைப்பணிவுந்=வாசேசுமனிவவைவனங்கி; ஆரகிலாககா
தன்மிக=அடங்காத பேரன்புமிகும்படி; அடிபோற்றவங்கிருந்தார்=அவர் திருவடி
னைத்துதிக்க அங்கெழுந்தருளியிருந்தார்.—எறு. (சூஉ)

திருவாலவாயமர்ந்த செஞ்சுடரைச்செழுமபொருணா
றருவானேநேரிசையுந் தாண்டகமுமுதலான
பெருவாய்மைத்தமிழ்பாடிப் பேணுதிருப்பணிசெய்து
மருவார்த்தம்புரமெரித்தார பூவணத்தைவந்தடைந்தார.

(இ-ள்.) திருவாலவாயமர்ந்தசெஞ்சுடரை=திருவாலவாயின்கண் வீற்றிருந்தரு
ளும் செவ்விய ஞானப்பிழம்பாயுள்ளவரை; செழுமபொருணாறருவானே=செழுமையா
ன அகப்பொருணாலை யருளிச்செய்தவரை; நேரிசையுந்தாண்டகமுமுதலான=திருநேரி

சையும் திருத்தாண்டகமும்முதலான, பெருவாய்மைத்தமிழ் பாடி—பெரிய மெய்ம்மையான தமிழ்த்திருப்பதிகங்களைப் பாடியருளி, பேணுதிருப்பணிசெய்து—தாம்விரும்பிய உழவாரத் திருப்பணியையும்செய்து, மருவார்முப்புரமெரித்தார்—பகைவர்களது முப்புரத்தையெரித்த சிவபிரான் வீற்றிருந்தருளும், பூவணத்தைவந்தடைந்தார்—திருப்பூவணத்தை யடைந்தருளினார்.—எ-று. (௪௦௬)

திருவாலவாய்த் - திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

வேதியர்வேதகீதா விண்ணவாண்ணுவென்றென்
நேரதியேமலர்கடுவி யொருங்குகின் கழல்களகாணப்
பாதியோபெண்ணைவைத்தாய் படாசடைமதியஞ்சூடு
மாதியேயாலவாயி லப்பனேயருளசெயாயே.

பொடிக்கொடுபூசிப்பொல்லாக குரமபையிற்புகதியொன்றிப்
பிடிததுநின்றளகனென்றும் பிதற்றிகாணிருக்கமாட்டே
னெடுபபென்னிலங்கைக்கோனவந தெடுத்தலுமிருபதுதோ
ளடாத்தனையாலவாயி லப்பனேயருளசெயாயே.

திருச்சிற்றம்பலம்.

இந்தத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயா - சொக்கநாதேசுவரா - தேவியார் - மீனாட்சியம்மை.

கொடிமாடநிலவதிருப பூவணத்துக்கோயிலினு
ணையானுககறிவரிபா நோதோனறககண்டிறைஞ்சி
வடிவேறுதிரிசூலத் தாண்டகத்தாலவழுத்திப்போய்ப்
பொடிநீடுதிருமேனிப புனிதாபதிபிறபணிவார்.

(இ-ள்.) கொடிமாடநிலவு—கொடிகளகட்டிய மண்டபங்கள் விளங்கியிருக்கின்ற; திருப்பூவணத்துக்கோயிலினுள்—திருப்பூவணமென்னும் திருப்பதிககணுள்ள திருக்கோயிலில், கெடியானுககறிவரியார்—திருமால் பிரமன் என்னும் இருவருக்கும் காணுதற்கரியராகிய சிவபிரான், நோதோனறககண்டிறைஞ்சி—அவனொகிறோ காட்சி கொடுத்தருளத் தரிசித்தவணங்கி, வடிவேறுதிரிசூலத்தாண்டகத்தாலவழுத்திப்போய்—வடிவேறு திரிசூலமென்னும் முதலையுடைய திருத்தாண்டகத்தால் துதித்துச்சென்று; பொடிநீடுதிருமேனிபுனிதாபதி—வீடிகிறைந்த திருமேனியையுடைய சிவபிரானது திருப்பதிகள், பிறபணிவார்—பிறவற்றையும் பணிவாராயினார்.—எ-று. (௪௦௭)

திருப்பூவணம் - திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

வடிவேறுதிரிசூலந்தோன்றுந்தோன்று வளர்சடைமேவிளமதியந்
தோன்றுந்தோன்றுங், கடியேறுகமழ்கொன்றைக்கண்ணிதோன்றுங் காதி
ல்வெண்குழைதோடுகலந்துதோன்று, மிடியேறுகளிற்றுரிவைப்போர்வை
தோன்று மெழிநிகழுந்திருமுடியிலங்கித்தோன்றுங், பொடியேறுதிருமே
னிபொலிந்துதோன்றுங் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (க)

ஆணுகிப்பெண்ணையவடிவுதோன்று மடியவர்கட்காரமுதமாகித்தோன்று, முணுகியூர்திரிவானுகித்தோன்று மொற்றைவெண்பிறைதோன்றும் பற்றார்தம்மேற், சேணைகவவாவில்லாலெரித்தறோன்றுஞ் செத்தவர்தமமெலும்பினுற்செரியச்செய்த, பூணுணுமனாநாணுமபொலிந்துதோன்று உபொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (உ)

கல்லாலினீழலிங்கலந்துதோன்றுங் கவினமறையோர்நால்வர்க்குநெறிகளன்று, சொல்லாகச்சொல்லியவாதோன்றுநதோன்றுஞ் சூழாவுமான்மறியுந்தோன்றுந்தோன்றும், அல்லாதகாலனைமுன்னடர்த்தறோன்று மைவகையானினைவாரபாலமர்நதுதோன்றும், பொல்லாதபுலாவெலும்புபூணுய்த்தோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (ங)

படைமலிந்தமழுவாளுமானுதோன்றும் பன்னிரண்டுகண்ணுடைய பிள்ளைதோன்றும், நடைமலிந்தவிடையோடுகொடியுந்தோன்று நான்மறையினெலிதோன்றுநயனந்தோன்று, முடைமலிந்தகோவணமுங்கினுந்தோன்று மூரல்வெண்சிரமாலையுலாவித்தோன்றும், புடைமலிந்தபூதத்தின்பொலிவுதோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (ச)

மயலாகுதன்னடியார்க்கருளுநதோன்று மாசிலாபபுன்சடைமேன்மதியந்தோன்று, மியல்பாகவிடுபிச்சையேற்றறோன்று மிருங்கடனஞ்சன்மருண்டகண்டந்தோன்றுங், கயல்பாயக்கடுங்கலுழிக்கங்கைநங்கை யாயிரமாமுகத்தினொவொளிற்றோன்றும், புயல்பாயச்சடைவிரித்தபொற்புத்தோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (ரு)

பாராழிவட்டத்தார்பரவியிட்ட பன்மலருநறுமபுகையுமபரநதுதோன்றுஞ், ஓராழித்தாமனாயின்மலாகளன்ன திருநதியமாரித்தசேவடிகடோன்று, மோராழித்தேருடையவிலங்கைவேந்த னுடறுணித்தவிடாபாவங்கெடுபித்தன்று, போராழிமுன்னீந்தபொற்புத்தோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (சு)

தன்னடியார்க்கருள்புரிந்ததகவுதோன்றுஞ் சதுமுகனைத்தலையிரந்த தன்னமைதோன்று, மின்னணையறுண்ணிடையான்பாகநதோன்றும் வேழத்தினுலிவிருமபிப்போர்த்தறோன்றுந், துண்ணியசெஞ்சடைமேலோர்புனலும்பாம்புந் துயமாமதியுடனேவைத்தறோன்றுந், பொன்னணையதிருமேனிபொலிந்துதோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (ஏ)

செமிகழலுந்திருவடியுந்தோன்றுந்தோன்றுந் திரிபுரத்தையெரிசெய்தசிலையுந்தோன்று, நெறியதனைவிரித்துரைத்தநீரமைதோன்று நெற்றிமேற்குண்டோன்றும்பெற்றந்தோன்று, மறுபிறையறுத்தருளும்வகையுந்தோன்று மலையகஞ்சலமகனும்வந்துதோன்றும், பொறியரவுபிளமதியும்பொலிந்துதோன்றும் பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (அ)

அருப்போட்டேமுலைமடவாள்பாகத்தோன்று மணிகளருமுருமென்ன வடர்க்குக்கேழன், மருப்போட்டமணிவயிரக்கோவைதோன்று மணமலிற் தடட்த்தோன்றுமணியாவையைத், திருக்கோட்டிநின்றதோர்திறமுத்தோ ன்றுஞ் செக்கர்வானொளியிக்குத்திகழ்ததேசோதிப், பொருப்போட்டிநின்ற திண்புயமுத்தோன்றும பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (க)

ஆங்கணைத்தண்டிக்குமருளியன்று தன்முடிமேலலாமாலையளித்த றேன்றும், பாங்கணைநதுப்பணிசெய்வாக்கருளியன்று பல்பிறவியறுத்தரு ளும்பரிசுதோன்றுங், கோங்கணைநதகூவிளமுதமத்தமுங் குழற்கணிகநத கொளகையொடுகோலத்தோன்றும, பூங்கணைவேளுருவழித்தபொறுப்புத் தோன்றும பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே. (கௌ)

ஆரொருவருள்குவாருள்ளதுள்ளே யவ்வுருவாய்ச்சிநின்றவருளுந் தோன்றும, வாருருவபூண்முலைநன்மங்கைதன்னை மகிழ்ந்தொருபால்வை த்துகந்தவடிவுதோன்று, நீருருவகடலிலங்கையாககாகோனை நெறுநெ மெனவடாத்திட்டிலையுநதோன்றும, போருருவக்கூறுதைத்தபொறுப்பு த்தோன்றும பொழிநிகழும்பூவணத்தெம்புனிதனாக்கே (கக)

திருச்சீர்தம்பலம்,

இந்தத்தலம் - பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பூவணநாதர் - தேவியா - மின்னம்பிகையம்மை.

தென்னிலங்கையிராவணன் நன் சிரமீரைந்துநுணித்த மன்னவனுமிராமனுக்கு வரும்பெரும்பாதகந்தீராகும் பிஞ்ஞகரைத்தொழுவதற்கு நினைந்துபோய்ப்பெருமகிழ்ச்சி துன்னிமனங்கரைந்துருத் தொழுகுதெழுந்தாரைசொல்லரசா.

(இ-ள்.) தென்னிலங்கையிராவணன்நன்=தெற்கின்கணுள்ள இலங்கையில் வா ழ்ந்த இராவணனுடைய; சிரமீரைந்துநுணித்த=தலைகள்பதையும் வெட்டிய; மன்ன வனுமிராமனுக்கு=அரசராகிய இராமருக்கு; வரும்பெரும்பாதகந்தீராகும்=வந்த பிர மகத்தியைநீக்கிய, பிஞ்ஞகரைத்தொழுவதற்குநினைந்துபோய்=சிவபிரானை வணங்குவ தற்குக் கருதிச்சென்று, பெருமகிழ்ச்சி துன்னிமனங்கரைந்துருக்=அதனால் பேராணந்த முண்டாய் மனங்கரைந்துருக்கும்படி, தொழுகுதெழுந்தாரைசொல்லரசா=வணங்கி யெழுந் தார் வாசீசமுனிவர்.—எ-று. (சௌ)

தேவர்தொழுகதனிமுதலைத் திருவிராமேச்சரத்து மேவியசங்கரணையெதிரா நின்றுவிருப்பதுமொழியாற் பாவுதிருநேரிசைகண் முதலானதமிழ்பாடி நாவரசாதிருத்தொண்டு நலம்பெருகச்செய்தமார்தாரா.

(இ-ள்.) தேவர்தொழுகதனிமுதலை=தேவர்களால் வணங்கப்படும் ஒப்பற முத்தல்வனா; திருவிராமேச்சரத்துமேவியசங்கரணை=திருவிராமேச்சரமென்னும் திருப் பதியில் வீற்றிருந்தருளும் சிவபிரானை, எதிரின்று=திருமுன்னேநின்று; விருப்பதுமொ ழியால்=இனிய சொற்களினால்; பாவுதிருநேரிசைகண்முதலானதமிழ்பாடி=அமைந்து

திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம்

திருநேரிசைமுதலிய தமிழ்ப்பதிகங்களைப்பாடியருளி, நாவரசாதிருத்தொண்டு=திருநாவுக்கரசர் உழவாரத்திருத்தொண்டை, நலம்பெருகச்செய்தமர்ந்தாள்=நன்மையுண்டாகச் செய்து அவரு வீற்றிருந்தருளினார்.—எ-று. (சூக)

திருவிராமேச்சரம் - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

பாசமுங்கழிக்ககில்லா வரககரைப்படுத்துத்தகக்
வாசமிக்கலாகள்கொண்டு மதியினுல்மால்செய்கோயி
னேசமிககன்பினுலே நினைபினீரின் றுநாளுந
தேசமிக்கானிருநத திருவிராமேச்சரமே. (க)

முற்றினநாள்களென்று முடிப்பதேகாரணமா
யுற்றவன்போகாளே யுணர்விலாவரக்காதமமைச்
செற்றமால்செய்தகோயிற் திருவிராமேச்சரத்தைப்
பற்றிப்பரவுநெஞ்சே படாசடையீசன்பாலே (உ)

கடலிடைமலைகடமமா லடைத்துமால்கருமமுற்றித்
திடலிடைச்செய்தகோயிற் திருவிராமேச்சரத்தைத்
தொடலிடைவைத்துநாசிற் சுழல்கின்றேன றாய்மையின்
யுடலிடைநின் றுமபேரா வைவராட்டுண்டுநானே (ங)

குணறுபோற்றேளுடைய குணமிலாவரக்காதமமைக்
கொணறுபோராழியமமால் வேடகையாற்செய்தகோயில்
நன்றுபோனெஞ்சமேநீ நன்மையையறிதியாயிற்
சென்றுநீதொழுதுய்கண்டாய் திருவிராமேச்சரமே. (ச)

விரமிககெயிறுகாட்டி வின்னுறநீண்டரககன
கூரமிககவளைச்சென்று கொணறுடனகடற்படுததுத்
தீரமிக்கானிருநத திருவிராமேச்சரத்தைக்
கோரமிக்காதவததாற் கூடுவாராகுறிப்புளாரோ. (ரு)

ஆவலநமமினமிககா றென்றவவ்வரக்காகூடிப்
போவலஞ்செய்துமிசகுப் பொருதவர்தமமையீட்டித்
தோவலஞ்செற்றமால்செய் திருவிராமேச்சரத்தைச்
சேர்மடநெஞ்சமேநீ செஞ்சடையெநதைபாலே. (சு)

வாக்கினுன்புனைத்து வாழ்கிலாராதம்மையெல்லாம்
போக்கினுற்புடைத்தவாக ஞயிர்தனையுண்டுமால்தான்
றேக்குநீர்செய்தகோயில் திருவிராமேச்சரத்தை
நோக்கினுல்வணங்குவார்க்கு நோய்வினை றுணுகுமன்றே. (ஏ)

பலவுகாடமைசெய்து பாதன்மேற்குழுமிவந்து
கொலையிலார்கொடியராய வரக்கரைக்கெரன் றுவிழ்த்த

மூலமும் உரையும்.

சிலையினுஞ்செய்தகோயில் திருவிராமேச்சரத்தைத்
தலையினுல்வணங்குவார்கள் தாழ்வராதவமதாமே. (அ)

கோடிமா தவங்கள்செய்து குன்றினாதமமையெல்லாம
விடவேசகரத்தா லெறித்துபின்னபுகொண்டு
தேடிமால்செய்தகோயில் திருவிராமேச்சரத்தை
நாடிவாழுகெஞ்சமேரீ நன்னெறியாகுமன்றே. (ஆ)

வன்கண்ணாவாளரககா வாழ்வினையொன்றறியா
புன்கண்ணராகினது போகளசெய்தாரைமாட்டிச்
செங்கண்மால்செய்தகோயில் திருவிராமேச்சரத்தைத்
தங்கனாலெய்தவல்லாரா தாழ்வராதலையனபாலே. (க)

வகைகளொத்தேபுயர்ந்த மணிமுடியரக்காகோனே
விரையமுற்றறவொடுக்கி மீண்டுமால்செய்தகோயில்
திகைகள்முத்தால்வணங்குக திருவிராமேச்சரத்தை
புரைகள்பத்தாலுரைப்பா ருளகுவாரணபினிலே. (கக)

திருச்சிறந்தம்பலம்.

இந்தத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரா - தேவியார் - பருவதவர்த்தனியம்மை.

அங்குறைந்துகண்ணுதலா ரருளருடியகன்றுபோய்ப்
பொங்குதமிழத்திருநாட்டுப் புறப்பணைசூழ்நெல்வேலி
செங்கண்விடையாமன்னுந் திருக்கானப்போமுதலா
யெங்குகிகழ்தானங்க ளெல்லாமபுகுகிறைஞ்சுவாரா.

(இ-ள்) அங்குறைந்துகண்ணுதலாரருள்குடி—அவர் அங்கே எழுந்தருளியிரு
ந்து சிவபிரானது திருவருளைவணங்கிக்கொண்டபின், அகன்றுபோய்—அங்குநின்றும்
எழுந்தருளி; பொங்குதமிழத்திருநாட்டு—பொலிவினையுடைய தமிழ்நாட்டின்கண்,
புறப்பணைசூழ்நெல்வேலி—மருதநிலஞ்சூழ்ந்த திருநெல்வேலியும்; செங்கண்விடையார்
மன்னும்—சிவந்தகண்ணையுடைய இடபத்தை வாகனமாகக்கொண்ட சிவபிரான் வீற்றி
ருந்தருளும், திருக்கானப்போமுதலா—திருக்கானப்பேரூரும்முதலாக, எங்குகிகழ்தான
ங்கெல்லாம்—பாண்டிநாடு முழுதுமிருக்கின்ற திருப்பதிகளையெல்லாம், புகுகிறைஞ்சு
வார்—சென்று வணங்குவாராயினா—ஏ-று.

திருக்கானப்பேரூர் என்பது காளையாகோயில் (சுக0)

தொழுதுபலவகையாலுஞ் சொற்றொடைவண்டமிழ்பாடி
வழுவிற்றுபணிசெய்து மனங்கசிவுற்றெப்பொழுது
மொழுகியகண்பொழிபுனலு மோவாதுசிவன்ருளாக
டடூவியசிந்தையிலுணர்வுந் தங்கியநீமையிற்சரித்தார்.

(இ-ள்) தொழுதுபலவகையாலும்—அவர் அங்கங்குவணங்கித் திருக்குறத்தொ
கை திருத்தாண்டகமுதலிய பல வேறுபாட்டாலும், சொற்றொடைவண்டமிழ்பாடி—
சொல்லாற்றொடுத்தவனவிய தமிழ்ப்பதிகங்களைப் பாடியருளி; வழுவிற்றுபணிசெய்து

மனங்கசிவுற்ற—குற்றமற்ற உழைவாரப் பணி யிடையைச்செய்து மனங்கனிந்து; எப் பொழுதுமொழுகியகணபொழிபுனலும்—இடைவிடாது பெருகுகின்ற ஆனந்தகண்ணீரும், ஏவாதுசிவனாளுங்கடமூவியசிறகையிலுணர்வும—எப்பொழுதும் சிவபிரானது திருவடிகளிற்கலந்த திருவுள்ளத்தில் மெய்யுணர்வும், தங்கியநீர்மையிற்சரித்தார—பொருநகிய குணத்தோடொழுகினா—எறு (சகச)

தேம்பொழியுஞ்செந்தமிழ்நாட டினிலெங்குஞ்சென்றிறைஞ்சிப
பாமபணிவாராதமைப்பணிவார பொன்னிநாடதுவண்ணநது
வாமபுனல்குழவளநகர்கள் பின்னும்போய்வணங்கியே
பூம்பு+லூர்வந்தடைநதார பொயப்பாசம்போக்குவார.

(இ-ள்) பொய்ப்பாசம்போக்குவார—பொய்ப்பாசம் போக்குவாராகிய அவர்; தேம்பொழியுஞ்செந்தமிழ்நாட்டினில்—கேட்டாராக கினிமையைவினாகும் செந்தமிழ்நாட்டினகண. எங்குஞ்சென்றிறைஞ்சி—எவ்விடத்தும் சென்றுவணங்கி, பாம்பணிவாராதமைப்பணிவார—பாம்பையணியாகவணிகந் சிவபிரானைப் பணிவாராய், பொன்னிநாடதுவண்ணநது—காவிரிநாட்டையடைந்து, வாமபுனல்குழவளநகர்கள்—பெருகுந்நீரூழந்தவளந்தங்கிய அங்குள்ள பிறதிருப்பதிகளையும், பின்னும்போய்வணங்கி—மீண்டும் சென்று வணங்கிக்கொண்டு, பூம்புகலூர்வந்தடைநதார—திருப்புகலூரை வந்தணந்தார்.—எறு. ஏ அசை. (சகச)

பொய்கைகுழபூம்புகலூர்ப் புனிதாமலத்தாள்வணங்கி
கையுமனப்பரிவோடு நாடோறுந்திருமுன்றிற்
கைகலந்ததிருத்தொண்டு செயதுபெருங்காதலுடன்
வைகுநாளெண்ணிறந்த வண்டமிழமலைகளமொழிவார.

(இ-ள்) பொய்கைகுழபூம்புகலூர்ப்புனிதர்மலத்தாள்வணங்கி—அவர்வாலிகள் குழந்த பொலவின்னையுடைய திருப்புகலூரில் வீற்றிருந்தருளும் சிவபிரானது மலாபோலும் திருவடிகளைவணங்கி, கையுமனப்பரிவோடும்—கசிந்துருகுகின்ற திருவுள்ளப்பற்றோடும், நாடோறுந்திருமுன்றில்—நாத்தோறும் திருமுற்றத்தின்கண்; கைகலந்ததிருத்தொண்டுசெய்து—கையினால் செய்தற்குரிய திருத்தொண்டைச்செய்து, பெருங்காதலுடன்வைகுநாள்—பெருவிருப்போடிருக்கும் நாளில், எண்ணிறந்தவண்டமிழமலைகளை மொழிவார—அளவிலலாதவளவிய தமிழ்ப்பதிகமலைகளை அருளிச்செய்வாராயினா. ()

கின்றதிருத்தாண்டகமு நீடுதனித்தாண்டகமு
மன்றுறைவாரவாழ்பதிகள் வழுத்ததிருத்தாண்டகமுந்
கொன்றைமலாச்சடையாராபாற குறைந்தடைந்தகேரிசையுந்
துன்றுதனிநேரிசையு முதலானதொடுததமைத்தார.

(இ-ள்) கின்றதிருத்தாண்டகமும்—எம்மடிகணின்றவாரே என்னும் இறுதியையுடைய கின்றதிருத்தாண்டகமும், நீடுதனித்தாண்டகமும்—உயர்ந்த தனித்திருத்தாண்டகமும்; மன்றுறைவாரவாழ்பதிகள்வழுத்து—கணகசபையின்கண் வாழ்கின்ற சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகளைத் துதிக்கின்ற, திருத்தாண்டகமும்—திருப்பதிக் கோவைத் திருத்தாண்டகமும்; கொன்றைமலாச்சடையாரால்—கொன்றைப்பூமாலையமுடித்த சடைமுடிவையுடைய சிவபிரானிடத்து; குறைந்ததிருநேரிசையும்—குறைந்த திருநேரிசையும்; துன்றுதனிநேரிசையுமுதலான—நெருங்கிய தனித்திருநேரிசையுமுதலான திருப்பதிகங்களை, தொடுத்தமைத்தார்—பாடியருளினார்.—எறு. சகச

நின்றதிருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

இருநிலனாய்த்தியாகிரீருமாகியியமானனாயெறியுங்கதாற்றுமாகி
யருநிலையதிங்களாய்நாயிருகியாகாசனாயட்டமூர்த்தியாகிப
பெருநலமுங்குற்றமுமபெண்ணுமானுநபிறருருவுத்தம்முருவுத்தாமேயாகி
நெருநலையாயினனாகிநானையாகிமிர்புனசடையடி.கணின்றவாறே. (௧)

மண்ணாகிவிண்ணாகிமலையுமாகிவயிரமுமாமாணிக்கந்தானேயாகித், கண்
னாகிககண்ணாகுகோமணிபுமாகிககலையாகிக்கலேனானதானேயாகிப, பெ
ண்ணாகிபபெண்ணாகுகோரானுமாகிபபிரனையததுககப்பாலோரண்டமாகி,
யெண்ணாகியெண்ணாகுகோரொழுத்துமாகி யெழுஞ்சுடராயெமமடிகணின்ற
வாறே. (௨)

கல்லாகிக்களனாகிககானுமாகிக்கானிரியாய்க்காலாறுய்க்கழியுமாகிப்,புல்
லாகிபுதலாகிபபூமுகிபபுரமாகிபபுரமுன்றுவடுகெத்தானாகிச், சொல்லா
கிசசொல்லுகோர்பொருளுமாகிசசுலாவாகிசசுலாவுகோர்சூழலாகி, நெ
ல்லாகிலனாகிரீருமாகிநெடுஞ்சுடராய்கிமிரநதடிகணின்றவாறே. (௩)

காற்றுகிககாழுமுகிலாய்க்காலமுன்றாய்க்களவாகிநவாகிக்கங்குலாகி
ச், கூற்றுகிக் கூற்றுதைத்தகொல்களிற்றுமாகிக்குரைகடலாய்க்குரைகடற்
கோகோமானுமாய, நீற்றானுய்நீறேற்றமேனியாகிரீள்விசுமபாய்நீள்விசும
பினுச்சியாகி, யேற்றானுயேறுநாதசெலவனாகியெழுஞ்சுடராயெமமடிகணி
ன்றவாறே. (௪)

தியாகிரீராகித்திண்மையாகித்திசையாகியதிசைக்கோர்தெய்வமாகித்
தாயாகித்தநதையாய்ச்சாவுமாகித்தாரகையுநாயிறுநதண்மதியுமாகிக்
காயாகிபபழமாகிபபழத்தினின்றவிரதங்கணுகாவானுந்தானேயாகி
நீயாகிநானாகிகோமையாகிநெடுஞ்சுடராய்கிமிரநதடிகணின்றவாறே. (௫)

அங்கமாயாதியாய்வேதமாகியருமறையோடைமபூதந்தானேயாகிப்,பங்
கமாய்ப்பலசொலலுந்தானேயாகிபபான்மதியோடாதியாய்ப்பான்மையாகிக்,
கங்கையாய்க்கானிரியாய்க்கண்ணியாகிக்கடலாகிமலையாகிக்கழியுமாகி, யெங்
குமாயேறுநாதசெல்வனாகியெழுஞ்சுடராயெமமடிகணின்றவாறே. (௬)

மாதாபிதாவாகிமக்களாகிமறிகடலுமால்விசுபுரநானேயாகித்,கோதா
விரியாய்க்குமரியாகிக்கொல்புவித்தோலாடைக்குழகனாகிப, போதாயமலர்
கொண்டுடோற்றிநின்றபுனைவார்பிறப்பறுககுமபுனிதனாகி, யாதானுமென
கினைநதார்க்கெளிதேயாகியழல்வண்ணவண்ணந்தாநின்றவாறே. (௭)

ஆவாகியானிலைத்துமாகியவிவாகியழலாகியவியுமாகி
நாவாகிரவுக்கோருநாயுமாகிநாதனய்வேதத்தினுள்ளானாகிப்
பூவாகிப்பூவுக்கோர்நாற்றமாகிப்புக்குளால்வாசமாய்கின்றனாகித்
தேவாகித்தேவாமுதலுமாகிச்செழுஞ்சுடராய்ச்சென்றடிகணின்றவாறே. (௮)

நீராகிநீளகலநதானையாகிநிழலாகிநீளவிசுமபினுச்சியாகிப, பேராகிப் பேருக்கோர்பெருமையாகிப்பெருமதில்கண்முனறினையுமெய்தானகி, யாரோ னுந்தன்னடைநதாரதமமையெல்லா மாடகொளளவல்லவெமமீசனாதாப, பாராகிபண்ணுகிப்பாடலாகிப்பரஞ்சுடராய்ச்செனறமடிகணின்றவாறே. ()

மாலாகிரான்முகனயமாபூதமாய்மருககமாயருககமாயமகிழ்வுமாகிப
பாலாகியெண்டிசைககுமெல்லையாகிப்பரபாகிப்பரலோகநதானையாகிப
பூலோகபுவலோகசுவலோகமாய்ப்பூதங்களாய்ப்புராணனருனையாகி
யேலாதனவெலாமெல்லிப்பானையெழுஞ்சுடராயெமமடிகணின்றவாறே க௦
திருச்சிற்றம்பலம்.

த வி த் த ண ட க ம்.

திருச்சிற்றம்பலம்

ஆமயந்தீர்த்தடியேனையாளாககொண்டாரதிகைவீரட்டானமாட்சிகொ
ண்டார, தாமரையோன்சிரமரிநதுகையிறகொண்டார்தலையதனிறபலிகொ
ண்டாரினைவாநதன்மை, வாமனனாமாகாயததுநிரங்குகொண்டாரமானிட
ங்கொண்டார்வலங்கைமழுவாடகொண்டார, காமனையுமுடல்கொண்டாரக
ண்ணுல்லோர்க்கிக்கண்ணப்பாபணியுபகொளகபாலியாரே.

குராமலரோடராமதியஞ்சடைமேற்கொண்டாரகுடமுநநதீசனேவா
சகனுக்கொண்டார், சிராமலைதஞ்சோவிடமாததிருநதகொண்டாரதெனற
னெடுநதேரோனேப்பொன்றகொண்டார, பரபரனென்பதுதமதுபேராக்
கொண்டார்பருப்பதங்கைக்கொண்டாரபயங்குபண்ணி, இராவணனென்ற
வனைப்பேரியமபக்கொண்டாரிடருநுநோயதீர்த்தெனனையாடகொண்டாரே.

திருச்சிற்றம்பலம்.

சேஷத்திராக் கோவை.

திருச்சிற்றம்பலம்

தில்லைச்சிற்றம்பலஞ்செம்பொன்பள்ளிதேவனகுடிசிராபள்ளிதென்கூர்
கொல்லிக்குளிரறைப்பள்ளிகோவல்வீரட்டவகோகரணவகோடிகாவு
முல்லைப்புறவமுருகன்பூண்டிமுனைபூர்பழையாறைசத்திமுற்றவ
கல்லிற்றிகழ்சீராகாளததியுககயிலாயநாதனையேகாணலாமே.

புலிவலம்புத்தூபுகனூரபுனகூபுறமபயமபூவணம்பொயகைநலனூர்,
வலிவலமாற்பேறுவாய்மூர்வைகல்வலஞ்சுழிவாஞ்சியமருகல்வனனி, நில
மலிநெய்தானத்தோடெத்தானததுநிலவுபெருங்கோயில்பலகண்டாற்றொ
ண்டார், கலிவலியிக்கொணக்கால்வீரலாறசெற்ற கயிலாயநாதனையேகாண
லாமே.

திருச்சிற்றம்பலம்.

குறைந்ததிருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

வென்றிலேன்புலன்களேநதும்வென்றவாவளாகநதன்னில்
சென்றிலேனாதலாலேசெந்நெறியதற்குஞ்சேயே
னின் றுளேதுளுடபுகினறேனீசனேனீசனேயோ
வின றுளேனூயில்லேனென்செய்வாந்தோன்றினேனே.

வெட்டனவுடையனுகிவீரகதான்மலையெடுத்த
துட்டனைததுட்டுத்திடுத்துசுவைபடக்கீதவகேட்ட
வட்டமாழாததியாயவாதியையோதிநாளு
மெட்டனையெட்டமாட்டேனென்செய்வாந்தோன்றினேனே.

திருச்சிற்றம்பலம்.

தனித்திருநேரிசை.

திருச்சிற்றம்பலம்.

தொண்டனேன்பட்டதெனனேதுயகாவிரியின்னீர்
நொண்டிருக்கோதியாட்டிகுருங்குமககுழம்புசாத்தி
யிண்டைகொண்டேறநூயுகியீசனையெம்பிரானைக
கண்டனைககண்டிராதேகாலத்தைகழித்தவாறே.

பெருவிரலிறைதாணுன்றபபிறையெயிலிலங்கவங்கார்
தருவரையையேதோளான்ககனன்றலறியீழநா
னிருவருமொருவனாயருவாமங்குடையவள்ளல்
திருவடிசுகமதுகொண்கொணநான்திரியுமாறே.

திருச்சிற்றம்பலம்.

ஆருயிரின் திருநிருத்த தசபுராணத்தடைவும்
பாபரவும் பாவநாசப்பதிகம் பனமுறையும்
நோபடின் றறைகவுந திருப்பதிக முதற்பிறவும்
பேருளின் கடலளிகும பெருமானைப்பாடினா.

(இள்) ஆருயிரின் திருவிருத்தம் = ஆருயிர்த்திருவிருத்தமும், தசபுராணத்தடை
வும் = தசபுராணத்தடைவெனனும் திருப்பதிகமும், பாபரவும் பாவநாசப்பதிகம் = பா
ரிலுள்ளாரால் பரவதக்க பாவநாசத்திருப்பதிகமும்; பனமுறையுநேர்ப்படின்னு =
பலதரமும் நேராகின்று; அறைகவுந் திருப்பதிகமுதற்பிறவும் = அழைக்கும்பெருந்
யுடைய சரக்கறைத்திருவிருத்தமுதலான பிறதிருப்பதிகங்களும், பேருளின்கடல
ளிகும = பெரியதிருவருட்கடலைத் தமக்குக்கொடுக்கும்; பெருமானைப்பாடினா = சிவ
பிரானைப்பாடியருளினா — ஏறு. (சகடு)

ஆருயிர்த்திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்

எட்டாநதிசைக்குயிருதிசைக்குமமிறைவாமுறையென்
பிட்டாரமரர்வெம்பூசலெனக்கேட்டெரிவிழியா

வொட்டாக்கயவர் திரிபுரமுன்றையுமோரம்பிடு
லட்டானடிநிழற்கீழ்தன்றோவென்றனருயிரோ.

பழகவொருந்தியரன் பைங்கட்பாரிடம்பாணிசெயயக்
ருழலுமுழுவொடுமாடமாடியுயரிலங்கைக்
கிழவனிருபதுதோளுமொருவிரலாவிறுத்த
வழகனடிநிழற்கீழ்தன்றோவென்றனருயிரோ.

திருச்சிற்றம்பலம்.

த்சபுராணம்-பண்-பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்.

ப்ருவனாயொன்றுசுற்றியரவங்கைவிட்டவிமையோரிருந்துபயமாய்த்
திருநெடுமால்நிறத்தையடுவான்விசுமபுகடுவானெழுந்துவிசைபோய்ப்
பெருகிடமற்றிதற்கேர்ப்பிதிகாரமொன்றையருளாய்பிரானையெனலு
மருள்கொடுமாவிடத்தையெரியாமலுண்டவவனண்டரண்டரசே.

கடுகியதேர்செலாதுகயிலாயமீதுகருதேலுன்வீரமொழிநீ
முடுகுவதன்றுகாண்டியெனநின்றுபாகன்மொழிவோனேநன்றுமுனியா
விடுவிடுவென்றுசென்றுவினாவுற்றரக்கன்வலையுற்றெடுக்கமுடிதோ
னெடுநெடுவிறுவிழ்விரலுற்றபாதகினைவுற்றதென்றன்மனமே.

திருச்சிற்றம்பலம்.

பாவநாசம்-பண்-பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்.

பற்றற்றாட்சேர்பழம்பதினையப்பாருர்நிலாயபவளத்தைச்
சிற்றம்பலத்தெநீதிக்கனியைத்தீண்டித்திரியதிருவுருவை
வெற்றியூரில்விடுகடனாவிமலாகரனைத்திரைசூழ்த
வொற்றியூரொழுத்தமனையுள்ளத்துள்ளேவைத்தேனை


முத்தித்தானேமுனைத்தானேமுரிவெள்ளேறுர்த்தானே
பருதிச்செவ்வான்படியானையரக்கனற்றலழித்தானேச்
சிந்தைவெள்ளப்பினலாட்டிச்செஞ்சொன்மாலையடிசேர்த்தி
யெந்தைபெம்மானென்னெம்மானென்பார்பாவநாசமே.

திருச்சிற்றம்பலம்.

சரக்கறைத்திருவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

விடையும்விடைப்பெரும்பாகாவென்விண்ணப்பம்பென்மருவாட்
படையும்படையாய்நிரைத்தபல்பூதமும்பாய்புலித்தோ
லுடையமுடைதலைமாலையும்மலைப்பிறையொதுங்குஞ்
சுடையுமிருக்குஞ்சரக்கறையோவென்றனிகெஞ்சமே.



வாசீசர் திருப்புவனாபுரம் பல்பாம்பாலைகளைச் சாத்திரி திருப்பவணியில் உழவாரம் துழைத்தவிடமெங்கும் பொன்வெணிகளாகத்
 தேர்தலவிடிக், அவற்றை உழவாரம் இவ்வளவு அழகாகக் கண்டி வாயிலெய்திவிட்டது, அரம்பாஸ்திரிகள் உழவாரம் அசேசனா போகிக்
 செப்தம் இத்தம் இத்தம் கிராமாநாதரவ அவர்க்கிச்சென்றது.

விவந்தாடியகழலெந்தாயென் விண்ணப்பமேலிலங்குந்
தவந்தானெடுக்கத்தலைபத்திறுத்தனைதாழ்புலித்தேவால்
சிவந்தாடியபொடிநீறுஞ்சொமலைஞடிசின்னு
தவந்தானிருக்குஞ்சாக்கறையோவென்றனிரெஞ்சமே.

திருச்சிற்றம்பலம்.

அங்கிலைமை தனிலாண்ட வரசுபணி செய்யவவர்
நன்னிலைமை காட்டுவார நம்பாதிரு மணிமுன்றி
நன்னிலைமுழுவார நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க வருள்செய்தார். ௧௫௭

(இ-ள்) அங்கிலைமைதனிலாண்டவரசுபணிசெய்ய—அவ்விதநிலைமையால் வாசீச முனிவர் கைத்திருத்தொண்டெய்ய, அவர்நன்னிலைமைகாட்டுவார்—அம்முனிவரது அவாவின்மையாகிய நிலைமையை உலகத்தாருகருக்காட்டுங் கருத்துடையாய்; நம்பர் திருமணிமுன்றிறன்னில்—சிவபிரான் அழகிய திருமுற்றத்தில, வருமுழுவாரதுழைந்த விடந்தானெங்கும்—அவா திருக்கரத்திற்றாங்கிய உழைவாரப்படை புல்லைச்செதுக்க துழைந்தவிடங்கடோறும், பொன்னினொடுநவமணிகள்—பொன்னோடு நவரத்தினங்களும்; பொலிந்திலங்கவருள்செய்தார்—பொலிவடைந்து விளங்கியிருக்கும்படிசெய்தார்.

செம்பொன்னு நவமணியுஞ் சேண்விளங்க வாங்கவைபு சூ ௧௫௭
முமப்பிரான் நிருமுன்றி லுருள்பருக்கை யுடனெக்க
வெம்பெருமான் வாசீச ருழுவாரத் தினிலேந்தி
வம்பலர்மென் பூங்கமல வாலியினிற் புகவெறிந்தார்.

(இ-ள்) செம்பொன்னுநவமணியும்—சிவந்தபொன்னும் நவரத்தினங்களும்; சேண்விளங்க—நெடுந்தூரத்தில் விளங்கித்தோன்ற, ஆங்கவையும்—அவைகளையும், உம்பர் பிரான்றிருமுன்றில்—சிவபிரானது திருமுற்றத்தின்கண்; உருள்பருக்கையுடனெக்க—உருள்கின்ற பருக்கைக்கல்லோடு சமமாக, எம்பெருமான்வாசீசர்—எமது முதல்வராகிய வாசீசமுனிவர், உழுவாரத்தினிலேந்தி—உழைவாரப்படையாலெடுத்து; வம்பலர்மென்பூங்கமலவாலியினிற்புகவெறிந்தார்—ஆலயத்தைச் சூழ்ந்திருக்கும் வாசனைகமழ்கின்ற மிருதுவான பொலிவினையுடைய தாமரைத்தடத்தில் விழும்படி எறிந்துவிட்டார்.

புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுங்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணித்திருந்த
நல்லோர்முன் நிருப்புகலூர் நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதன்மடவார் விசுமபூடு வந்திழிந்தார்.

(இ-ள்) புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடும்—புல்லும் கல்லும் பொன்னும் மணியுமாகிய இப்பொருள்களோடும்; சொல்லோடும்வேறுபாடிலாநிலைமை துணித்திருந்த—புல் பொன் கல் மணி என்று அப்பொருள்களை விளக்குஞ் சொல்லோடும் தழைக்கோர் சிறிதேனும் வேறுபாடில்லா நிலைமையை நிச்சயித்தறிந்த; நல்லோர்முன்—அங்கீசமுனிவர்முன்; திருப்புகலூர்நாயகனார் திருவருளால்—திருப்புகலூரின் கண் எழுந்தருளிய சிவபிரான் திருவருளினால்; வில்லோடுநுதன்மடவார்—விலில்லையொத்த நெற்றியையுடைய அரமகளின்கண்; விசுமபூடுவந்திழிந்தார்—விண்ணுலகினின்றும் மண்ணுலகில்—இதழ்க்குஞ்—என்று.

சொல்லோடுமெ என்ற உம்மை பொருளோடு வேறுபாடிவாமையென்றியென இறந்தது தழீஇயது சொல்லும் பொருளும் பேதாபேதமாசலில். அவாவின்மையை வரையறுத்தற்பொருட்டு உம்மை தழீஇசுகூறினர், பொருளில் வேறுபாடுண்டேல் சொல்லினும் வேறுபாடுண்டு, சொல்லில் வேறுபாடுண்டேல் பொருளினும் வேறுபாடுண்டு என்பதை விளக்குதற்கு.

(சுகஅ)

வானகமின் னுககொடிகள் வந்திழிந்தா லெனவந்து ஆலாயுதத் தானநிறை சுருதிகளிற் றகும்லங்கா ரத்தன்மை தன்மையோடுமெ கானவமு தம்பரக்குங் கனிவாயி லொளிபரப்பப் பானனெடுங் கலாசன்வெளி பரப்பியிசை பாடுவா.

(இ-ள்) வானகமின்னுககொடிகள்=விண்ணுலகினகணின்னு மின்கொடிகள், வந்திழிந்தாலெனவந்து=மண்ணுலகின்கண் வந்திறங்கினற்போலவந்து; தானநிறைசுருதிகளில்=உரம் கண்டம் உச்சிமுதலிய தானங்களிலே நிறைந்த சுருதிகளினாலே; தகும்லங்காரத்தன்மை=உண்டாகின்ற இனிமையோடுகூடிய, கானவமுதம்பரப்பும்=கானமாகிய இசையமுதமானது வெளிப்பட்டுவருகின்ற; கனிவாயிலொளிபரப்பம்=கொல்லைக்கனிபோலும் வாயினிடத்துத் தந்தவங்களின ஒளிவிளங்க; பானனெடுங்கண்கள்=நீலமலர்போலும் நெடியகண்களை, வெளிபரப்பியிசைபாடுவா=வெளியே பரப்பி இசையைப்பாடுவாராயினா, —எ-று

அலங்காரத்தன்மையென்று திருங்காராதிரசமென்னுமையும்.

(சுகக)

கற்பகப்பூந தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய உறபலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப் பொற்புறுமக கையின்வழிப் பொருகயறகண் புடைபெயர் வறபுதப்பொற் கொடிதுடங்கி யாடுவபோ லாடினா.

(இ-ள்) கற்பகப்பூந்தளிரடி=கற்பகதருவின பொலிவுதங்கிய தளிர்போலும் அடிகள், போங்காமருசாரிகைசெய்ய=தாம தோந்த அழகிய சாரிகைகளைச்செய்ய, உறபலமென்முகிழ்விரல்=செங்கழுநீரது புவருமபுபோலும் விரலு, வட்டணையோடுங்கைபெயர்=சுழலுதலோடு எடுத்தகையானது அசைய; பொற்புறுமககையின்வழி=அழகிய அவ்வட்டணைசெய்யும் கையினவழியே, பொருகயறகண்புடைபெயர்=பொரானின்ற கயல்போலும் கண்கள் புடைபெயர்ந்து செல்ல; அற்புதப்பொற்கொடி=அகிசயம் வினைக்குங் காமவல்லியென்னுங் கொடியானது, துடங்கியாடுவபோலாடினா=ஒசிந்தாடுதல்போன்றாடினா, —எ-று.

போம சாரிகையென இயையும் போதல்=தேர்தல். முற்றப்பயிறல். (சஉ௦)

ஆடுவார் பாடுவா ரலாமாரி மேற்பொழிவார் கூடுவார் போன்றணைவா குழலவிழ விடைதுடங்கி வோடுவா மாரவே ஞுடன்மீளவ ரொளிபெருக நீடுவார் துகிலசைய நிற்பாரு மாயினா.

(இ-ள்) ஆடுவார்பாடுவார்=அவ்வரமகளிர் பரதநாட்டியஞ் செய்வாரும் பாட்டுகளைப்பாடுவாரும்; அலர்மாரிமேற்பொழிவார்=மலாமழைகளை மேலேசொரிவாரும்; கூடுவார்போன்றணைவார்=தழுவிகொள்வார் போன்றகிட்டோரும், குழலவிழவிடைதுடங்கிவோடுவார்=சேசபாரம் அவிழ இடைதுவள எதிரில் ஒடுவாரும்; மாரவேஞுடன்மீள்வார்=மயக்கத்தோடு திரும்புவாரும்; ஒளிபெருகிடுவார்=சீரகாந்தியுண்டாகப்

பின்செல்வாரும் அன்றி, துகிலசையநிற்பாருமாயினர்—உடுத்ததுகிலநழுவ நிற்பவர்களு
மாளுகள்.—எ-று (சஉக)

இத்தன்மை யரம்பையாக னெவ்விதமுஞ் செயல்புரிய
வத்தனா திருவடிகீழ் நினைவகலா வனபுருகு
மெய்ததன்மை யுணர்வுடைய விழுத்தவதது மேலோதஞ்
சித்தநிலை திரியாது செயபணியின் றலைநின்றா.

(இ-ள்) இத்தன்மையரம்பையாகள்—இவ்வாறு தெய்வப்பெண்கள், எவ்வித
முஞ்செயல்புரிய—பலவகையாலும் மயக்கமவினைவிகழும் நாட்டியத்தைச்செய்ய, அதத
னாதிருவடிகீழ்—சிவபிரான் திருவடிநிழலில், நினைவகலாவன்புருகும்—தங்கருத்தது
நீங்காத அனபாலுருகும், மெய்ததன்மையுணர்வுடைய—மெய்யுணர்ச்சியையுடைய, வி
ழுத்தவததுமேலோ—மேலானதவத்திற சிறந்த வாக்கீசமுனிவா, தஞ்சித்தநிலைதிரியா
து—தங்கருத்தது வேறுபடாது; செய்பணியின் றலைநின்றா—நாமசெய்யும் திருத்தொண
யின்வழியே நின்றருளினா —எ-று

நிலைதிரியாமை—இவா மகளிளொன்றுணர்ந்தவாறேயன்றி வினைவு, வெறுப்பு,
நாணம், அச்சமடைந்து அதனால் வேறுபடாமை இவற்றினொன்றுறியும் நிலைதிரியுமா
லின் சித்தநிலைதிரியாதென்றா, உலகத்தானா நிலைதிரிவிக்கும் பொருள், பொன், மணி
முதலியனவும் மகளிருமாதலின் முன் இவாக்குப பொன்மணிமுதலிய பொருள்களிடத்
தாசையின்மையை விளக்கிப் பின் மகளிரிடத்தாசையின்மையையும் சிவபிரான் உலகி
னருகரு விளக்கினானாக மெய்த்தன்மையுணர்வுடைய விழுத்தவம் ஏனெனது அவ்வா
மகளிர்செயலால் மயங்காத்திருவருணஞானச செவ்வமுடையதவமென அதனசிறப்பை
விளக்கியது. (சஉஉ)

இமமாயப் பவத்தொடக்கா மிருவினைக டமைநோக்கி
யுமமாலிங் கென்னகுறை யுடையேனயான் திருவாரு
ரமமானுக காளானே னலையேனமி னீரொன்று
பொய்மமாயப் பெருங்கடலு னெனுநிருந்தாண் டகமபுகன்றார்.

(இ-ள்) இமமாயப்பவத்தொடக்காம்—மயக்கத்தைவினைக்கும் இந்தப்பிறப்பின்
சம்பந்தமாகவிருக்கின்ற, இருவினைகடமைநோக்கி—நலவினைதீவினைகளை முன்னிலைபா
க்கி, உமமாலிங்கென்னகுறையுடையேன்பான—உங்குளாலானடையுங் கைமமாறு எ
ன்ன உடையவன், திருவாரூரமமானுககாளானேன்—திருவாரூரின்களை வீற்றிருந்தரு
ளும் சிவபிரானுகுத் தொண்பூண்டேன, அலையேன்மினீரொன்று—நீங்கள் என்னை
வருத்தாதொழியுங்களென்று, பொயம்மமாயப்பெருங்கடலுளெனும்—பொய்மமாயப்பெ
ருங்கடலுளென்னு முதலையுடைய, திருத்தாண்டகம்புகன்றார்—திருத்தாண்டகத்தைப
பாடியருளினா.—எ-று.

ஒருவனுக்கு முற்பிறப்பிற்செய்த இதமகிதங் காரணமாக இருவினைகள் வீரீத
லிற் பவத்தொடக்கா மிருவினையென்றும், பிறப்பைப்பினைத்தலில் சம்புத்தியுடையாரு
நலவினையும் ஆகாதென்னுங் கருத்தால் இருவினைகடமைநோக்கி என்றும், சுகதுக்க பிர
ண்டும் மயக்கமென்று துணிந்தமையால் உமமாலிங்கென்ன குறையுடையென்றும்,
நீர் அலைத்தல் அஞ்ஞானவசத்தராய் தம்வழிச்சென்று மயங்குவாராயேயன்றிச் சிவ
பிரானுக் கடிமையுண்ட எம்மையன்றென்னுந்துணிபால் ஆளானென்றும், எம்மைய
லைத்தல் உமக்குத்தகாதென்பார் அலையேன்மினீரொன்றுங் கூறினா, குறை—உபகாரம்.

திருவாரூர்த்திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்.

பொய்மாயபபெருங்கடலிற் புலம்பாநின்ற புண்ணியங்காடவினை காடி
ருவேநீங்க, எரிமாயபபெருங்கடலையரித்துத்தின் பிராகில்லையேகிடந்துதா
ன்யானேல்வானோ, தமமானைத்தலைமகனைத்தண்ணலாநூத்தடங்கடலைத்
தொடர்ந்தோரையடங்கச்செய்யு, மெமமானறனடித்தொடாவாணுழிதர்கின்
மேனிடையிலேனகெடுவீர்காளிடமேன் மினனே. (க)

ஐம்பெருமாயுதங்காளொருவீர்வேண்டிற் றெருவீர்வேண்டிர் ண்டிவ்
வவனியெல்லா, மும்பரமேயுமவசமேயாக்கவல்லீர்ககில்லையேனுந்ர்பொகம
யானேல்வானோ. நும்பருமாயுழியுமாயுலகேழாகியொள்ளாரூர்நள்ளமிதா
மவள்ளல்வானோ, தம்பெருமானாய்நின்றவானைககாண்பேன்றடைப்படுவே
னாக்கருதித்தருக்கேன் மினனே. (உ)

சில்லுருவிற்குறியிருத்திநித்தல்பற்றிச்செழுங்கணானோக்குமிதுவாக்க
மன்று, பல்லுருவிற்குழிப்பூண்டபஞ்சபூதப் பளகிருமவசமன்றேபாரோ
லெல்லாந், சொல்லுருவிற்குடர்முன் றுபுருவமுன் றுய்த்தாநயனமுன் றுகி
யாண்டவாரூர், நல்லுருவிற்கிவையேயடைவேனுமமானமைபயுண்ணே
ன்கமைத்துநீரடமினகளை. (ங)

உன்னுருவிற்குவையொளியூரோசைநாற்றத்துறுப்பினதுகுறிப்பாகு
மைவீர்துங்கண, மன்னுருவத்தியறகைகளால்வைப்பிராகையோவையகமே
போதாதேயானேல்வானோ, பொன்னுருவைத்தென்னுநாமன் னுஞன்றை
ப்புவிக்கெழிலாஞ்சிவக்கொழுநதைப்புகுநதென்கிரதை, தன்னுருவைத்தந
தவனையெநதைதன்னைத்தலைப்படுவேன் றுலைப்படுபான் றருக்கேன்மின்னே.

துப்பினைமுன்பற்றாருவிலேமிக்கசோர்வுபடுகுட்சியமேசகமேநீங்க,
னொப்பினையைப்பாவித்திவவுலகமெல்லா முழுறுமிதுகுறைமுடிபபிரக்கரி
தேயென்றன், வைப்பினைப்பொன்மதிலாநாமணியைவைகன்மணானையெ
ம்பெருமானைவானோதங்க, ளப்பனைச்செப்படவடைவேனுமமானுமாட்
டுணேனோட்டந்திவகலையேன் மின்னே. (இ)

பொங்குமதமானமேயார்வச்செற்றக்குரோதமேயுலோபமேபொறை
யேநீங்க, னுங்கள்பெருமானிலத்தினெல்லையெல்லாமுழுறுமதுகுறைமுடிப்
பிரக்கரிதேயானே, லங்கமலத்தயனொடுமாலாகிமுற்றுமதற்கப்பாலொன்று
கியறியவொண்ணச், செங்கனகத்தனிக்குன்றைச்சிவனையாரூர்ச்செல்வனை
ச்சேர்வேனுமமாற்செலுத்துணேனே. (ஈ)

இடர்பாவமெனமிக்கதுக்கவேட்கைவெறுப்பேயென்றனைவீருமுலகை
யோடிக், குடைகின்றீரக்குலங்கள்குலங்கிதுங்களுக்குறியின்றதமையாதேயா
னேல்வானோ, ரடையார்தம்புரமுன்றுமெரிசெய்தானையமரர்கடம்பெருமா
னைவானையாரூ, ருடையானைக்கடிகச்சென்றடைவேனுமமாலாட்டுணேனோ
ட்டந்திவகலையேன் மின்னே. (எ)

வினாந்தாளுந்ராவே செல்வேபொல்லாவெருட்சியேமகிழ்ச்சியேவெ
றுப்பேநீங்க. ணினாதேதாடிமானிலத்தையரித்துத்தின்பிர்க்கில்லையேதூக்
போகமயானேல்வானோ, கரைநேடாவருநஞ்சையமுதுசெய்த சற்பகத்
தைத்தற்பத்தைத்திருவாருநிற், பரஞ்சோதினைக்காண்பேன்பேனுமப
ண்பிற்பரிநதோடியோட்டகதுபகட்டேன்மின்னே. (அ)

முள்வாய்தொழிற்பஞ்சேத்திரியவஞ்சமுக்கிரண்முழுதுயிவ்வுலகை
யோடி, நாள்வாயுதுமமுடையமம்மராணேடோத்துகிறீர்க்கமையாதேயானே
ல்வானோ, நீள்வானமுடதனைத்தாங்கிநின்றெடுகதுணைப்பாதாளக்கரு
வையாரு, நாள்வானைக்கடுகச்சென்றடைவேனுமமாலாட்டுணேனோட்டந்
திங்கலையேன்மின்னே. (க)

ஈருக்கமொடுபெருக்கநிலைந்தலபற்றித்துப்பறையென்றனைவிரிவ்வுல
கையோடிச், செருக்கியிகைசெலுத்தியும்செய்கைவைகல்செய்கின்றீர்க்க
மையாதேயானேன்மிகக, தருக்கியிகவனாயெடுத்தவர்க்குநதளரவடியெ
டுத்தவன்றன்பாடல்கேட்டு, விரக்கமெழுந்தருளியவெம்பெருமான்பாதத்
திடையிலேன்கெடுவியீர்காளிடறேன்மின்னே. (க௦)

திருச்சிறம்பலம்.

மாதரவா மருங்கணைய வந்தெய்தி மதனவசக் மதரா வசப்பட்டவன்
காதல்வா புரிந்தொழுநுங் கைதவங்கள் செய்திடவும் தன்வசம் திறந்
பேதமிலா வோருணர்விற்பெரியவரைப் பெயர்விகக கருகிணைந்து
யாதுமொரு செயலில்லா மையிலிறைஞ்சி யெதிரகன்றார். உய்குறிட்ட.

(இ-ன்) மாதரவார்மருங்கணையவந்தெய்தி=அரமகளிர்கள் வாசேமுனிவரிடத்
துக்கிட்டிவந்து, மதனவசக்காதலவாபுரிந்தொழுநுங்கைதவங்கள்செய்திடவும்=மன்ம
தனால் தந்நிலைமையிழக்கும விகாரத்தை அவ்வாசேமுனிவர் விரும்பி அம்மயக்கவழி
யிற் செல்லுதற்கேதுவான வஞ்சனைகள் பலவற்றைச்செய்யவும்; பேதமிலாவோருணர்
விற்பெரியவரைப்பெயர்விகக=அவரார் சித்தநிலைதிரியாத ஒருப்பட்ட உணர்ச்சியையு
டைய அவனைசசித்தநிலைதிரிவிக்க, யாதுமொருசெயலில்லாமையிலிறைஞ்சியெதிரகன்
னார்=ஒருசிறிதும் தமக்கோர்செயலில்லாமையில் அவர்திருமுன்னே வணங்குகின்றார்.

அவர்செய்யும் வஞ்சனைகளால் வஞ்சிக்கப்படாது அவைகளை வஞ்சித்துத் தாம்
நிற்றலிற் பேதமிலாவோருணர்விற்பெரியவொன்றும், அவ்வரமகளிர் வஞ்சித்தற்குரிய
செயல் முழுதும் செய்து பிறசெயலொன்றும் இலராதலின் யாதுமொரு செயலில்லாமை
யிலென்றுங்கூறினர். (ச௨௮)

இந்நிலைமையுலகேழு மெய்தவறிந் தியல்பேத்த
மன்னியவன் புறுபத்தி வடிவான வாசேசா
மின்னிலவஞ்சு சடையாத மெய்ப்பொருடா னெய்தவரு
மந்நிலைமை யணித்தாகச் சிலநாளங் கமார்திருநதார்.

(இ-ன்) இந்நிலைமையுலகேழுமெய்த=இவ்வாருண நிலைமை எழுலகத்தின்கண்
ணும்பாம்பு; அறித்தியல்பேத்த=அவ்வுலகத்தார் அதனையறிந்து வாசேசமுனிவரது சிறப்
பைத்துதிக்க; மன்னியவன்புறுபத்திவடிவானவாசேசர்=நிலைபெற்ற அன்புமிக்கபத்தி

பேவடிவமாக உடையவாகீசமுனிவர்; மின்னிலவுஞ்சடையார் தம்மீனப்போலவிளங்குகின்ற சடையையுடைய சிவபிரானது, மெய்யருடானெய்தவருமீனமையாகிய திருவருளைத் தானடைதற்கேதுவாகவருகின்ற, அந்நிலைமை பணித்தாகமீனக்காலம் சமீபமாக, சிலநாளங்கமாதிருந்தாரமீனசிலநாள் அத் திருப்புகழாரின் கணவீற்றிருந்தருளினாரா.

இந்நிலைமையென்றது ஒநிம்பொன்னும் ஒன்றாகக்கருதும்புத்தியும் அரமகளிர் வசமாகாதமெய்யுணர்ச்சியும் என்க. மெய்யருளென்றது நிரதிசயவினபமவினைக்கும் சிவனமுத்தி ஞானத்துக்கு மேலான அருணஞானத்தை அணித்தாதல் அந்த ஞானமடையப் பாத்திரரங்காலம் அணித்தாதல் எனவேமுனைநுந்த நிலைமையின் மிகமுறுகிவளரும பேரன்போடு மல களங்கமற்றொளியிடும தூயஞானச்செவவமுடையராயிருந்தன னென்க. (சஉடு)

மன்னியவந தக்கரண மருவுதலைப் பாட்டினாற்
மன்னுடைய சரணை தமியேனைப் புகலூர
னெனையினிச் சேவடிக்கேழிருத்திடுமென் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினாற் திருவிருத்தம் பலமொழிந்தார்.

(இ-ள்.) மன்னியவந்தக்கரணமருவுதலைப்பாட்டினால்மீனபெற்ற மனமுதலிய கரணங்கள் நான்கும் அடைந்த ஒருமைப்பாட்டோடு, புகலூரன்மீனதிருப்புகலூரில வீற்றிருந்தருளும் சிவபிரான்; தன்னுடையசரணைதமியேனைப்பென்னைதனக்குப்புகலாக விருக்கின்ற அடியேனாகிய என்னை, இனிச்சேவடிக்கேழிருத்திடுமென்றுமீனசிவநாத திருவடிகீழில் சோக்குமென்று, எழுகின்றமுன்னுணர்வின்முயற்சியினால்உதிகின்ற முற்சன்னவாசனையாலுண்டாகும் பிரயத்தனத்தால், திருவிருத்தம்பலமொழிந்தார்மீன பல திருப்புகைக்களைப் பாடியருளினார்.—எ-று.

அந்தக்கரண மருவுதலைப்பாடென்றது நான்குரணமும் வேறு வேறு தமக்குரிய தொழில்செய்யாது சத்துவகுணதிகைத்தால் ஒருப்பாட்டடைந்ததிற்றல் முன்னுணர்வின் முயற்சியென்றது முன்னம் முனியாயிருந்தவாசனை இதுமென்னுத்போதனியார் என்னுந் திருவிருத்தத்தின் உரையிற்காண்க. (சஉ௯)

மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டருத்தைப்
புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே நென்பபுகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
யண்ணலார் சேவடிக்கேழாண்டவர சமாதிருந்தார்.

(இ-ள்.) மண்முதலாமுலகேத்தமீனவிலவகதுள்ளாமுதலாக மூவுலகத்துள்ளாரும் துதித்தற்கேதுவாக, மன்னுதிருத்தாண்டகத்தைமீனபெற்றிருக்கும் எண்ணுகேனென்னும் முதலையுடைய திருத்தாண்டகத்தை, புண்ணியாவுன்னடிக்கேபோதுகின்றே நென்பபுகன்றுமீனபுண்ணியாவுன்னடிக்கே போதுகின்றேனெனநீற்றில் வைத்துப்பாடியருளி, நண்ணரியசிவானந்தஞானவடிவேயாகிமீனருணஞானமில்லா அடைத்தருகிய சிவஞானந்தப்பிழம்பேயாய், அண்ணலார்சேவடிக்கேழாண்டவரசமாதிருந்தாரமீனவ்வியல்புடையசிவபிரான் திருவடிக்கேழ் வாசீசமுனிவர் வீற்றிருந்தருளினார்.—எ-று.

சிவஞானந்தவடிவாகி எனமுற்கூறியதால் சேவடி என்றவிடத்தும் அவ்வியல்புடையசேவடி எனச்சுட்டியுணர்க்கப்பட்டது. அச்சேவடியின்ருளமே அதனையடைந்த முத்தான்மாவுக்கும் தாதான்மியத்தாற்குணமாதலின், சிறிது வியாப்பிய வியாபகபாவத்தோன்றக்கீழென்றுகூறினார். (சஉ௭)

திருப்புதலூர்த்திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்

எண்ணுகேனென் சொல்லியெண்ணுகேனுவெம்பெருமான் நிருவடியேயெண்ணினல்லாற, கண்ணிலேன்மற்றோர்களைகணில்லென்கழலடியேகைதொழுதுகாணினல்லா, லொண்ணுளையொன்பதுவாசலவைததாயொககவடைககும்போதுணரமாட்டேன, புண்ணியாவுன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே. (க)

அங்கமேபூண்டாயனலாடினாயாதியாயானிழலாயானேறாநதாய், பங்கமொன்நில்லாதபடாசடையினும்பாம்பொடுதிங்களபகைநீர்த்தாண்டாய், சங்கையொன்றின்றியேதேவாவேண்டச்சமுததிரத்தினஞ்சுண்டொவாமவாச, சிங்கமேயுன்னடிகேபோதுகின்றேன்றிருபுகலூராமேவியதேவதேவே.

பையரவககச்சையாப்பால்வெண்ணீற்றாய்பளிக்குக்குழாரினும்பண்ணரினசொன, மைவிரவுகண்ணைப்பாகங்கொண்டாய்மானமறிககையேநதினும்வஞ்சககள்வ, வைவரையுமெனமேற்றவறுத்தாயவாவேண்டுநாரியமிங்காவதிலை, பொய்யுரையாதுன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே, (ங)

தெருளாதாமுவையிலுந்தீயில்வேவச்சிலைவளைத்துச்செங்கணையாற்செற்றதேவே, மருளாதாந்தமமனத்திலவாட்டநதீபபாய்மருந்தாய்ப்பிணிதீபபாய்வானோககென்றும், அருளாகியாதியாய்வேதமாகியலாமேலானீர்மேலானந்தவகாண்ப, பொருளவாயுன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே. (ச)

நீரோறுசெஞ்சடைமேனிலாவெண்டிங்ககணீங்காமவைத்துகந்தநீதியானே, பாரோறுபடுதலையிற்பலிகொளவானேபண்டனங்கைப்பார்த்தானேபாவநாசா, காரோறுமுகிலனையகண்டதானேகருங்ககைக்களிற்றுரிவைகதற்போதத, போரோறேயுன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே, (ரு)

விரிசடையாய்வேதியனேவேதநீதானிரிபொழில்சூழ்வெண்காட்டாய்மீயச்சூராய், திரிபுரங்கொளிசெய்ததேவதேவேதிருவாரூர்த்திருமூலத்தானமேயாய், மருவினியார்மனத்துளாய்மாகாளத்தாய்வலஞ்சுழியாய்மாமறைக்காட்டெநதாயென்றும், புரிசடையாயுன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே. (சு)

தேவாரந்ததேவனைத்தேவொல்லாத்திருவடிமேலலரிட்டுத்தேடிநின்று, நாவாரந்தமறைபாடிருட்டமாடிநான்முகனுமிருதிருமாலுமபேற்றக, காவாரந்தபொழிற்சோலைக்கானபேற்றாய்கழுக்குன்றத்துச்சியாய்கடவுளேநின், பூவாரந்தபொன்னடிகேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே.

நெய்யாடிநின்மலனேநீலகண்டாநிறைவுடையாய்மறைவல்லாய்நீதியானேமையாகென்மடவாள்பாகத்தானேமான்றோலுடையாய்மகிழ்ந்தனினறாய்கொய்யாடுகவிளங்கொன்றைமலைகொண்டடியேனாண்டுகூறிநின்றுபொய்யாதசேவடிக்கேபோதுகின்றேன்பூமபுகலூராமேவியபுண்ணியனே அ

தன்னஞ்சோகோவணத்தாய்துயர்ந்முய்துதைந் திலங்குவண்முழுவா
ள்கையிலேநதித், தன்னனையுநதண்மதியுமபாமபுரிருஞ்சுடைமுடிமேல்வை
த்துகந்ததன்மையானே, யன்னநடைமடவாள்பாகத்தானையக்காரம்பூண்
டானேயாதினானே, பொன்னங்கழவடிககேபோதுகின்றேன்பூமபுகலூர்மே
வியபுண்ணியனே. (க)

ஒருவனையுமல்லாதுணராதுள்ளமுணர்ச்சித்தடுமாற்றதள்ளேகின்ற,
விருவனையுமுவனையுமென்மேலேவியில்லாததவறுத்தாய்க்கில்லேனேலக,
கருவனாகுழ்கானலிலங்கைவேநதன்கடுந்தேர்மீதோடாமைக்காலாற்செற்
ற, பொருவனையாயுன்னடிக்கேபோதுகின்றேன்பூமபுகலூர்மேவியபுண்ணி
யனே. (கௌ)

திருச்சிறம்பலம்.

1 வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்
மேனிறைநதவைநதுபேரியவொலியும³விரிஞ்சன்முதல்
யோனிகளா யினவெல்லா முண்ணிறைநத பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்தியாயிற் சதயமாந் திருநாளில்.

(இ-ள்.) வானவர்கண்மலர்மாரிமண்ணிறைய=தேவர்கள் துவும் மலர்மழையா
னது நிலவுலகின்கண் நிறைந்திருக்க, விண்ணுலகின்மேனிறைந்தவைநதுபேரியவொலி
யும்=தேவருலகின்கண் பரம்பியிருக்கும் ஐந்துதுந்துபிகளின் ஒலையெயன்றி, விரிஞ்ச
ன்முதல்யோனிகளாயினவெல்லாம்=பிரமனமுதல் தாவரமீருன உயிர்வாககங்களெல்
லாம்; உண்ணிறைந்தபெருமகிழ்ச்சிதானிறைந்த=தம்முள்ளே இயல்பாலடைந்த பெரு
மகிழ்ச்சியானது நிறைந்திருக்கும்; சித்தியாயிற்சதயமாந்திருநாளில்=சித்தினாமாதத்தி
ன்கண்வரும் சதயநாளில். —எ-று.

சித்தினாச்சதயநாளில் உன்னடிக்கேபோதுகின்றேனெனப்புகன்று சிவானந்த
ஞானவடிவாகிச் சேவடிக்கீழ்மார்திருந்தார் என முன்விருத்ததோடு கூட்டிமுடிக்க.


அடியனே னாதரவா லாண்டவா சின்சரிதப
படியையா னறிந்தபடி பகர்த்தேனப் பானமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள் கைகொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.

(இ-ள்.) அடியனேனாதரவால்=அடியேனுள்ளத்துதித்த பெருவிரும்பினால்; ஆண்
டவாசின்சரிதப்படியை=வாசுத்திருவடிகளுடைய சரித்திரத்தின் வாலாற்றை, யான
றிந்தபடிபகர்த்தேன்=யானறிந்தவாறு சொன்னேன், அப்பான்முனிவன்கடிமலர்மென்
சேவடிகளைக்கொழுது=அதன்மேல் அவ்வாசுமுனிவரது மணங்கமழுகின்ற தாமரை
மலர்போலும் மிருதுவான சிவந்த திருவடிகளைக் கைகுவித்து வணங்கி, குலச்சிறை
யார்முடிவில்புகழ்த்திருத்தொண்டின்=குலச்சிறைநாயனரது அழியாத புகழையுடைய
திருத்தொண்டின்; முயற்சியினைமொழிகின்றேன்=தாளான்மையைச் சொல்கின்றேன்.


யானறிந்தபடி ஆதரவாற் சரிதப்படியைப் பகர்த்தேன்னவும், தொழுது அப்
பால் குலச்சிறையார் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேனெனவும் கூட்டுக
அப்பாருனிவனென்றும் பாடமுண்டு. (சஉக)

திருநாவுக்கரசுவாமிகள்புராணம் முற்றிற்று.

ஆக திருவிருத்தம் - ௧௭0௪.



திருவாவுக்கோள் இனி என்னை புகலார்? நமது திருவடிக்குத் திகிலாகொன்ற பூர்வஞானத்தாலுணர்ந்து பலபாபங்களைச் சாற்றி, செந்திராமதி சதயத்தின் அயாது திருவடிமீதில் யடைந்தது.



கும்கிலைநாயகர் பரந்தகாட்டிப் பணியுற்றவர்களைப் பிழி விழி உருத்திராங்கமணித்த பஞ்சாங்கரஞ் செபியாய்த்
 வரித் திருமுருதெய்வத்திற் சிவ பாமகிவந்தை நித்தித்த வெயிலாசபாண்டியன்கு முகம்மத்திரிபும், மங்கையர்க்கரசியார் தெருங்கு
 த்துணைவரும், திருநாலைப்பந்தகாரியின் திருவடிக்கண்படுகாடி அவரோடு வானில் சென்ற சகனார் லீலா எழுதிய நூலித்தது

திருச்சிற்றமபலம்.

குலச்சிறைநாயனார்புராணம்.

பன்னுதொல்புகழ்ப் பாண்டிநன்னாட்டிடைச
செந்நெலார்வயற் தீங்கருமபின்னயற
மன்னுபுகப புறமபணை சூழ்ந்தது
மன்னுவண்மையி னார்மணமேறகுடி.

(இ-ள்) மன்னுவண்மையினார்மணமேற்குடி—நிலைபெற்ற கொடையுடையார்
வாரும் மணமேற்குடி என்னும் ஊர், பன்னுதொல்புகழ்ப்பாண்டிநன்னாட்டிடை=புல
வரால் எடுத்துக்கூறும் பழமையாகிய புகழையுடைய நல்ல பாண்டிநாட்டின்கண், செ
ந்நெலார்வயற்றிங்கரும்பின்னயல்=செந்நெல்கள் நிறைந்த வடலின்கணுள்ள இனிய கரு
ப்பம்வேலியின் அருகில், தன்னுபுகபபுறம்பணைசூழ்ந்தது=நெருங்கிய கமுகமரங்களை
யுடைய மருதநிலத்தாற்குழப்பட்டுள்ளது.—எ-று.

(க)

அப்பதிக்குமுதல்வர்வன் றெண்டர்தா
மொப்பருமபெரு நமபியெனறேதிய
செப்பருஞ்சீர்க் குலச்சிறையாதிண்மை
வைப்பினுற்றிருத் தொண்டின்வழாதவர்.

(இ-ள்) அப்பதிக்குமுதல்வர்=அம்மணமேற்குடி கருத தலைவராயுள்ளவர் (யா
ளானில்), வன்றெண்டர்தாம்=வன்றெண்டப்பெருமான, ஒப்பரும்பெருநமபியென்
றேதிய=உவமை கூறுதற்கரிய பெருநமபியெனறு திருத்தொண்டத்தொகையில் அரு
ளிச்செய்த, செப்பருஞ்சீர்க்குலச்சிறையார்=சொல்லுதற்கரிய மிகு புகழையுடைய
குலச்சிறையானொன்னும் திருநாமமுடையவர்; தின்மைவைப்பினுற்றிருத்தொண்
டினவழாதவர்=அவர் தீட்பமான உறுதிபாடுடைய பத்தியோடு திருத்தொண்டில்
தவறாதவர்.—எ-று.

(உ)

காரணங்கண்ணு தற்கன்பொன்னவே
வாரமாகிமகிழ்தவா தாணமிசை
யாருமன்பொடு வீழ்ந்தஞ்சலிமுகிழ்த்
தீரன்மொழி யெய்தவிசைத்துளார்.

(இ-ள்) காரணங்கண்ணுதற்கன்பொன்ன=அவர் வீட்டைதற்குரிய காரணம்
சிவபிரான் அடியான்து; வாரமாகிமகிழ்து=அன்புடையராயுளமகிழ்து; அவர்தான்
மிசையாருமன்பொடுவீழ்து=அவ்வடியார் திருவடியின்கண் நிறைந்த பேரன்போடு
வணங்கி; அஞ்சலிமுகிழ்த்து=கைகூப்பிநின்ற, காரன்மொழியெய்தவிசைத்துளார்=
அன்போடுவிரவிய நல்ல இன்சொற்களை அவர்க்கேற்றச்சொல்கின்றவர்.—எ-று. ஐ-அசை.

மன்னன் புதல்வனைச்செய்யும் வழிபாடு மன்னையடைதற்கேதுவாதலில் அன்
பர் வழிபாடு வீட்டைதற்குக் காரணமாயிற்று, கண்ணுதலையடைதற்கு அன்பர் கார
ணமென்று மாற்றியுரைப்பினுமமையும்.

(ங)

குறியினன்கு குலத்தினராயினு

நெறியினககுல நீங்கினராயினு

மறிவுசங்கரற கன்பரெனப்பெறிற்

செறிவுறப்பணிந தேத்தியசெய்கையார்

(இ-ள்) குறியினன்கு குலத்தினராயினும்—அவர் அந்தணர்முதலிய குறியினையுடைய நான்குசாதியர்களாயினும்; நெறியினக்குலநீங்கினராயினும்—ஒழுக்கத்தினையுடைய அச்சாதிவரம்பில் வழுவின்வாகளாயினும், அறிவுசங்கரற்கன்பரெனப்பெறில்—அவர் அறிவாற் சிவபிரானுக்கு அன்புடையொன்று தாம் அறிந்தால்; செறிவுறப்பணிந் தேத்தியசெய்கையார்—பொருந்தும்வண்ணம் வணங்கித்ததிககும் செய்கையுடையவர்.

இது குலமிலராக குலமதுண்டாக என்னும் பிள்ளையார் திருப்பதிகப்பொருளைச் சூசிப்பித்து நின்றது. குலமாவது — இன்னமரபில் இன்னகுலத்தினனொன்று உயர்வுவிளக்குவது அது வேள்வித்தொழில் முதலியவற்றால் வரும் சோமயாஜிபோன்ற சிறப்புப்பெயர். குலமின்மை வேள்வி முதலியவற்றால் அப்பெயர்பெறாமை. (ச)

உலகாகொள்ளு நலத்தினராயினு

மலகிறீமைய ராயினுமமபுலி

யிலகுசெஞ்சடை யாரடியாரெனிற்

நலமுறப்பணிந தேத்துநகைகமையார்.

(இ-ள்) உலகாகொள்ளுநலத்தினராயினும்—அவர் அறிஞர்களாற்கொள்ளப்படும் நல்லொழுக்கமுடையோராயினும், அலகிறீமையராயினும்—எண்ணிறந்த கொடுந்தொழிலுடையராயினும், அம்புலியிலகுசெஞ்சடையாரடியாரொனில்—மூன்றும்பிறை தவழ்கின்ற சிவந்த சடைமுடியையுடைய சிவபிரான் அடியராகில், தலமுறப்பணிந் தேத்துநகைகமையார்—சாஷ்டாங்கமாக நிலமுறவணங்கித்ததிகக்கும் தகுதியுடையவர்.

இது நலமிலராக நலமதுண்டாக என்னும் பிள்ளையார் திருப்பதிகப்பொருளைச் சூசிப்பித்து நின்றது. நலமென்பது நல்லொழுக்கம் (ரு)

பண்பின்மிககார பலராயணையினு

முண்பவேண்டி யொருவரணையினு

மெண்பெருக்கிய வன்பாலெதிர்கொண்டு

நண்புகூரநதமு தூட்டுநலத்தினார்.

(இ-ள்) பண்பின்மிககாரபலராயணையினும்—அவர் அன்புமிகுதியுடைய அடியார்கள் பலராகுமாயினும், உண்பவேண்டியொருவரணையினும்—உண்ணுதற்கு விரும்பித் தனித்து ஒருவராயினும்; எண்பெருக்கியவன்பாலெதிர்கொண்டு—அளவுபடாத அன்பால் எதிர்கொண்டு, நண்புகூர்ந்தமுதூட்டுநலத்தினார்—அவரிடத்து நண்பு மேற்கொண்டு திருவமுது செய்விக்கும் நன்மையுடையவர்.—எ-று.

இது கணங்களாய்வரினும் தமிழராய்வரினும் என்னும் பிள்ளையார் திருப்பதிகப்பொருளைச் சூசிப்பித்து நின்றது. (சு)

பூதிகோவணஞ் சாதனத்தாற்பொலிந

தாதிதேவர்த மஞ்செழுத்தாமவை

யோதுநாவணக கத்தாலுரைப்பவர்

பாதநாரும் பரணியபண்பினார்.

(இ-ள்) பூதிகோவணஞ்சாதனத்தாற்பொலிந்து—அவர் திருவெண்ணீறு கோவணம் உருத்திராக்கம் ஆகிய இவற்றாற் பொலிவடைந்து, ஆதிதேவர் தமஞ்செழுத்தா மவை—சிவபிரானுடைய திருவைந்தெழுத்தாகிய அவைகளை, ஒதுநாவணக்கத்தாலு னைப்பவர்—தன்னியல்பால் ஒதும் நாவானது வணங்கும் இடல்பால் உரைக்கின்ற அடியாகனது, பாத்தநாளும்பரவியபண்பினர்—திருவடிகளை நாள்தோறும் வணங்கிய பண்பையுடையவர்.—எ-று.

இது நாவணங்கியல்பாமென்னும் பிள்ளையார் திருப்பதிகப்பொருளைச் சூசிப்பி த்து நின்றது. சாதனமென்னும் பொதுமையால இனமபற்றிச் சடை கல்லவட்டம் முத லிய சிவவேடமுங்கொள்க. கோவணம் கல்லவட்டம் முதலியன இனமையிற்றுறந்த னைட்டிகப்பிரமசரிபாக்கே யுரியனவென்க ஒதுநாவெனறது - திருவைந்தெழுத்தை ஒதும் அடியார் மறப்பினும் தன்னியல்பால் ஒதலை விளக்கினறது நாவணக்கம்—நா லிற்பொருந்த இடையறாதோதல், நாத்தமும்பேற ஒதலெனினுமொக்கும் (எ)

இன்னநல்லொழுக்கத்தினாநிலசீத
தென்னவன்னெடு மாற்றஞ்ச்சோதிகழ்
மன்னுமநதிரி கட்டுமேலாகியார
ஒன்னலர்ச்செற் றுறுதிகண்கின்ற னுளார

(இ-ள்) இன்னநல்லொழுக்கத்தினா—இவைபோலும் நல்லொழுக்கத்தையுடைய அவா, ஈறில்சீததென்னவன்னெடுமாற்றஞ்—நின்றசீதநெடுமாற்றன்னென்னும் கூன்பாண டியனுக்கு, சோதிகழ்மன்னுமநதிரிகட்டுமேலாகியார—சிறப்போங்கிய நிலைபெற்ற மந்திரிகட்டு மேலாகியவர், ஒன்னலர்ச்செற்றுறுதிகண்கின்ற னுளார்—பகைவரையழித்து அரசெசுலுத்தும் ஒருப்பாட்டின்கண் நிலைபெற்றுள்ளார் —எ-று.

இது வெற்றுவேயடியாரொன்னும் பிள்ளையார் திருப்பதிகப்பொருளைச் சூசிப்பி த்து நின்றது உறுதிகண்கின்றல்—அரசாக்குக களைகணும் அறதூல கூறமவழி நின்றல்.

ஆயசெய்கைய ராயவராறணி
நாயனாதிருப பாதநவின் னுளார
பாயசோபுனை பாண்டிமாதேவியார
மேயதொண்டுகு மெயதொண்டராயினா.

(இ-ள்) ஆயசெய்கையராயவா—பாணடியன்மநதிரிகட்டுகெல்லாம்முதன்மந்திரி யாராகிய அவா, ஆறணிநாயனாதிருப்பாதநவின் னுளார்—கங்கைநதிடணிக் சிவபிரா னது திருவடிகளைத் தியானித்துத்துதிகு மியலபுடையவா, பாயசோபுனைபாண்டிமாதே வியார—பரம்பிய புகழையுடைய மங்கையாகரசியாரது; மேயதொண்டுகுமெய்த் தொண்டராயினார்—தக்க திருத்தொண்டை வழுவாது நடத்தும் தொண்டராயுள்ளவர்.

புன்னயத்தரு கநதாபொய்க்ககவுரு
தென்னநாடு திருநீறுபோற்றவு
மன்னுகாழியா வள்ளலார்பொன்னடி
சென்னிசேர்த்தி மகிழ்ததெரிபயினா.

(இ-ள்) புன்னயத்தருக்கநதாபொய்க்ககவுரு—அவர் பெரும்பயனற்ற சைனர்க ளுடைய பொய்க்கொள்கையை அழிக்கவும், தென்னாநாடுதிருநீறுபோற்றவும—பாண டிநாடுமுழுதும் திருவெண்ணீற்றைத் தரித்துக்கொள்ளவும் ஏதுவாக, மன்னுகாழிடர்வ

ள்ளலார்பொன்னடி==நிலைபெற்ற சிகாழித்தலைவராகிய ஆளுடையபிள்ளையார் திருவடி
களை; சென்னிசேர்த்தகிமகிழ்த்தசிறப்பினா==சிரசின்மேற்குடி அதனால் மகிழ்வடைந்த
சிறப்புடைமவர்.—எ-று (௧0)

வாதிற்றோற்ற வமணனாவன்கழுத்
திதுநீங்கிட வேற்றுவித்தார்திறம்
யாதுபோற்றினேன் மேலினியேததுகேள்
வேதநீதி மிழலைக்குறும்பநாதாள்.

(இ-ள்) வாதிற்றோற்றவமணனா==தாம் செய்யும் வாதத்தில் தோல்வியடைந்த
சமணர்களை, வன்கழு==வலிய கழுமுனையில், திதுநீங்கிடவேற்றுவித்தார்திறம்==உலகத்
தார் தீமையினின்றும் நீங்கும்படி ஏற்றுவித்த இக்குலசசிதைநாயனாது நிலைமையை;
யாதுபோற்றினேன்==எவ்வளவு அறிந்து துதித்தேன், வேதநீதிமிழலைக்குறும்பநாதாள்==
வேதமுடிபுகளிந்கூறும் அறநெறியையுடைய பெருமிழலைக்குறும்பநாயனாது திருவடி
களை, மேலினியேத்துகேன்==இனிமேல் துதிக்கின்றேன்.—எ-று

துதிக்கு அளவுபடாமையின் யாதுபோற்றினேனென்றும், உபநிடதங்களிற்கூறும்
ஞானயோகம் கைவந்தவராகலின் வேதநீதி மிழலைக்குறும்பநான்றும் கூறினா.

குலச்சிறைநாயனாபுராணம் முற்றிற்று.

ஆக திருவிருத்தம் - ௧௭௧௬




உ

சிவமயம்.


திருச்சிற்றம்பலம்

பெருமிழலைக்குறும்பநாயனாபுராணம்.



குதநெருங்கு குலைத்தெங்கு பலவுபுகஞ் சூழ்புடைத்தாய்
விதிதோறு நீற்றினொளி விரியமேவி விளங்குபதி
நீதிவழுவா நெறியினராய் நிலவுங்குடியா நெடுசிலத்து
மீதுவிளங்குத் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை.

(இ-ள்) குதநெருங்கு குலைத்தெங்கு==மாமரங்களும் நெருங்கிய குலைகளையுடைய
தென்னமரங்களும், பலவுபுகஞ்சூழ்புடைத்தாய்==பலாமரங்களும் கருமரங்களும் ஒ
ன்றன்பின்னொன்று சூழ்த்தபகவகையையுடையதாய்; வீதிதோறுநீற்றினொளியிரியமேவி
==வீதிகடோறும் திருவெண்ணீற்றினொளியானது விரியும்படிபெற்று, விளங்குபதி==
விளங்கியிருக்கும் ஊர் (யாதெனில்); நீதிவழுவாநெறியினராய்நிலவுங்குடியால்==அற
தூல் கூறும் ஒழுக்கத்து யழுவாத நிலையையுடையராய் விளங்குகின்ற குடிகளால்;
நெடுசிலத்துமிதுவிளங்குத்தொன்மையது==நீண்ட நிலைத்தின் கண் விளங்கியிருக்கும்ப
ழையையுடையது, மிழலைநாட்டுப்பெருமிழலை==அது மிழலைநாட்டின்கண்ணுள்ள பெருமிழ
லைமார்.—எ-று.



ஸுதம்பரேசுவரர் பிழைபட்டிப் பெருமிகழியில் இவபத்தி அடியார்பத்தியிற் சிறந்து கந்தாமுர்த்தி சுவாமிகள் தன்மை
 வையுணர்ந்து அவர்பா லனடராதி அஷ்டமாளத்தினைப்பெற்று டஞ்சாக்கிரத்தை அதுவுழித்துவருங்கால் கந்தாமுர்த்திகளாமிகள் உத்திரவை
 உகட்டுகைத்தொலைத ஞானத்தவனர்க்கு அவரைப் பிரியமனமின்றி போகத்தலை உடவினிகும பிரிந்து ஞானசுவாமியைப்புக்த்து

அன்னதொன்மைத் திருப்பதிக்க ணதிபர்மிழலைக் குதும்பனார்
சென்னிமதியம வைத்தவர்த மடியார்க்கான செய்பணிக
ளின்னவண்ண மென்றவர்தா முனையாமுன்ன மெதிரேற்று அ
முன்னமுநகது செய்வாராய் முதிருமறிவின் பயன்கொளவார

(இ-ள்) அன்னதொன்மைத்திருப்பதிக்கண்=அத்தன்மையவாகிய பழையதிரு
ப்பதியினிடத்து; அதிபர்மிழலைகுதும்பனார்=தலைவராயுள்ள பெருமிழலைக்குதும்ப னொ
ன்னும் பெயரையுடைய நாயனார், சென்னிமதியமவைத்தவர்தமடியார்க்கான=சிரசின்
கண் இளம்பிறையைச்சூடிய சிவபிரானடியார்களுரிய, செய்பணிகளின்னவண்ணமெ
ன்று=திருத்தொண்டுகளை இவ்வாறு செய்யவேண்டுமென்று, அவாதாமுனையாமுன்
னம்=அவ்வடியார்கள் சொல்லுமுன், எதிரேற்றுமுன்னமுநகதுசெய்வாராய்=அவ
ரை எதிர்கொண்டு முன்னே திருவுள்ளமுநகது செய்கின்றவராய், முதிருமறிவின் ப
யன்கொள்வாரா=தமக்குப் பேரறிவுகிடைத்த பயனையடைவாராயினா—எ-று.

பேரறிவுடைய அடியார்கட்குக் குறிப்பறிந்தாமணிசெய்தல் தாம் பேரறி
வடைந்ததன்பயனாதலின் முதிருமறிவின் பயன் கொள்வாரொன்றா. (உ)

தொண்டர்பலரும் வந்தீண்டி யுண்ணத்தொலையா வமுதூட்டிக்
கொண்டுசெல்ல விருந்திய முகநதுகொடுத்தக் குறைந்தடைவார்
வண்டுமருவுங் குழலுமையாள கேள்வன்செய்ய தாளென்னும்
புண்டரீக மகமலரில் வைத்துப்போற்றும் பொற்பினார்.

(இ-ள்.) தொண்டர்பலரும்வந்தீண்டியுண்ண=அடியார்கள் பலரும் திரண்டு
வந்தமுதுசெய்ய; தொலையாவமுதூட்டி=குறையாத திருவமுதைப் புசிப்பித்து, கொ
ண்டுசெல்லவிருந்தியமுகநதுகொடுத்தது=அவர்கள் எடுத்துக்கொண்டு போம்படி மிகு
ந்ததிரவியத்தை அள்ளிக்கொடுத்தது, குறைந்தடைவாரா=அவர்க்குத்தாழ்ந்தநடையுடை
யாரா? குக்கின்ற அவர், வண்டுமருவுங்குழலுமையாள்கேள்வன்=வண்டுகள் தங்கிய கூர்
தலையுடைய உமாதேவியாருக்கு நாயகராகிய சிவபிரானது, செய்யதாளென்னும்புண்
டரீகம்=சிவந்திருவடிகளென்னும் தாமரைமலர்களை, அகமலரில்வைத்துப்போற்றும்
பொற்பினார்=இதயமலரின் கணிநுத்தி வழிபாடுசெய்யும் நிலையையுடையவா.—எ-று.

இத்தன்மையராய் நிகழுகா னெல்லையிலலாத் திருத்தொண்டின்
மெய்த்தன்மையினை யுலகறிய விதியால்வணங்கி மெய்யடியாரா
சித்தநிலவுந திருத்தொண்டத் தொகைபாடியநம பியைப்பணிந்து
சித்தனருளபெற் றவாபாத நினைக்குரியமத் தலைநின்றா.

(இ-ள்.) இத்தன்மையராய் நிகழுகான்=இவ்வியல்புடையராய் ஒழுக்கும்நாளில்;
எல்லையிலலாத் திருத்தொண்டின்=அளவுபடாத திருத்தொண்டினது, மெய்த்தன்மையி
னையுலகறிய=உண்மைத்தன்மையை உலகத்தாரறியும்படி, விதியால்வணங்கி=விதிப்
படிவணங்கி, மெய்யடியாரசித்தநிலவும்=மெய்யன்பர்களது இதயத்தில விளங்குகின்ற;
திருத்தொண்டத்தொகைபாடிய=திருத்தொண்டத்தொகையை அருளிச்செய்த, நம்பி
யைப்பணிந்து=நம்பியாரூரணாவணங்கி; சித்தனருளபெற்ற=சிவபிரான் திருவருளைப்
பெற்ற; அவர்பாத்தினைக்குரியமத்தலைநின்றா=அந்நம்பியாரூரரது திருவடிகளைத்தியா
னாக்கும் நியமத்தில் நின்றவர்.—எ-று.

(ச)

உ.க.அ பெருமிழலைக்குறுப்பநாயுரூப்புராணம்

மையார்தடங்கட பரவையார் மணவாளன்றன் மலர்க்கழல்கள்
கையாற் றொழுது வாய்வாழ்த்தி மனத்தானினைக்குங் கடப்பாட்டிற்
செய்யாள்கோனு நான் முகனு மறியாச செமபொற ருளினைககி
முய்வான்சேர வுற்றநெறி யிதுவேயெனறன பினிலுப்ததார.

(இள) மையார்தடங்கடபரவையார்=மைதிட்டிய விசாலமாகிய கண்களையு
டைய பரவைநாச்சியாரது, மணவாளன்றன்மலர்க்கழல்கள்=கணவராகிய நம்பியாரூர
ரது மலாபோலும் திருவடிக்கனை, கையாற் றொழுது=கைகளாலவணங்கி, வாய்வாழ்
த்தி=வாயினாற்றுகித்து, மனத்தானினைக்குங்கடப்பாட்டில்=மனதிலுள் தியானிகரும்
முறைமையில், செய்யாள்கோனுநான்முகனுமறிபா=திருமாலபிரமன் எனனுமிருவரும்
தேடியறியாத சிவபிரானது, செம்பொற்றாளினைக்கீழ்=சிவந்தபொன்போலும் திருவ
டிக்கீழ், உய்வான்சேரவுற்றநெறியிதுவேயென்று=உய்யும்பொருட்டு நாமடைய உறுதி
யானமார்க்கம் இதுவேயென்று, அன்பினிலுய்த்தார்=அன்புகாரணமாக மனைதச்செலு
த்திவந்தார்—எறு.

கடப்பாட்டில் அன்பினிலுய்த்தார எனக்கூட்டுக.

(இ)

நானுநம்பியாரூரர் நாமநவின்ற நலத்தாலே
யானும்படியா லணிமாதி சித்தியான வணைத்ததற்பின்
முளுங்காத லுடன்பெருக முதல்வநாமத் தஞ்செழுததுங்
கேளும்பொருளு முணர்வுமாம் பரிசுவாய்ப்பக் கெழுமினர்.

(இ-ள்.) நானுநம்பியாரூரநாமநவின்றநலத்தாலே=கிணத்தோறும் நம்பியாரூர
ரது திருநாமத்தையுச்சரித்த நன்மையால், ஆளும்படியால்=தாம் எடுத்தானும்வணனம்,
அணிமாதிசித்தியானவணைத்ததற்பின்=அணிமாமுதலிய எண்சித்திகளும் தமமையடை
ந்தபின்பு, முளுங்காதலுடன்பெருக=இடைவிடாதுவளரும் பெருவிரும்போடுமிகவும்;
முதல்வநாமத்தஞ்செழுத்தும்=சிவபிரான திருநாமமாகிய திருணவந்தெழுததையும்;
கேளும்பொருளுமுணர்வுமாம்=தமக்கு உறவுமபொருளும் உணர்வும் அவைகளையா
மென்னும், பரிசுவாய்ப்பக்கெழுமினா=கருததுவாட்குமபடி உச்சரித்தவந்தாரா.எறு.

அணிமாமுதலியசித்திகள் எட்டும் அவாசெய்ய எளிதாய்வசப்பட்டு நின்றவில்
ஆளும்படியாலென்றார். அணைத்ததற்பின் சாதலுடனெழுத்துங்கெழுமினா என்ற
தனல் அரிதில் அடையும் எண்சித்திகளும் ஐந்தெழுத்தோகி அதனநிலைமைமுற்றும்
கைவந்தகம்பியாரூரர் நாமநவின்ற திறத்தாற்கிடாததலின் அந்நம்பியாரூரர் திருவரு
ளானே முதல்வா திருநாமமாகியதிருணவந்தெழுத்தையும் காதுலுடன் நிலையாகநின்று ஒத
ப்பெற்றநான்கு கேள் பொருள் உணர்வு இமமுனறும் தமமையுடையானுக்குக் களை
கணியுருந்திரொழித்தல்போல் இத்திருணவந்தெழுத்துமிருத்தலின் அவ்வணங்கடறினா

இன்னவாறே யிவரொழுக் வேறுகொடிமே லுபாததவர்தம
பொன்னின் கழல்கண் மண்ணின்மேற் பொருந்தவநது வழக்குறாத்து
மன்னுமோலை யவைமுன்பு காட்டியாண்ட வன்றொண்டா
சென்னிமதிதோய் மாடமலி கொடுக்கோளுநாச் சேர்வுற்றா.

(இ-ள்.) இன்னவாறேயிவரொழுக்=இந்நாயனார் இவ்வாறுநடந்துவர; ஏறு
கொடிமேலுயர்த்தவர்=இடபக்கொடியையுயர்த்த சிவபிரான்; தம்பொன்னின் கழல்க
ண்மண்ணின்மேற்பொருந்தவந்து=தமதுபொன்போலும் திருவடிகள் நிலவுலகின் கண்

பொருந்துமபடியாக எழுந்தருளி, வழக்குரைத்து=அடிமையென்னும் வழக்கையுரைத்து, மன்னுமோலையவைமுன்புகாட்டியாண்டவன்றெண்ணடா=நிலைபெற்ற ஆவனவோலையைச்சபையாமுன்புகாட்டித் தந்ததாட்கொண்ட நம்பியாரூரர், சென்னிமதிதோய் மாடமலி=சிரசின்கண் சங்கிரனதவழ்கின்ற மாடங்கள்விறைந்த; கொடுங்கோளுரைச்சேர்வுற்றார்=கொடுங்கோளுரை அடைந்தார்—எ-று. (எ)

அஞ்சைக்களத்து கஞ்சுண்ட வழதைப்பரவி யணைவுறுவார்¹⁵
செஞ்சொற்றமிழ்மாலைகண்மொழியத் தேவர்பெருமானருளாலே
மஞ்சிறழிகழும் வடகயிலைப் பொருப்பிலெய்த வரும்வாழ்வு கிடைத்த¹⁶
கெஞ்சிற்றெளிய விங்குணாததா நீடுமழலைக் குறுமபனா.

(இ-ள்.) அஞ்சைக்களத்துநஞ்சுண்டவழதைப்பரவியணைவுறுவார்=திருவஞ்சைக்களத்தில் ஆலாலததைமுதுசெய்தருளிய சிவபிரானைத்துதித்தடையும் நம்பியாரூரர். செஞ்சொற்றமிழ்மாலைகண்மொழியம்=மதுமான சொற்களாலாகியபதிகங்களை அருளிச்செய்ய, தேவர்பெருமானருளாலே=சிவபிரான்திருவருளாலே, மஞ்சிறழிகழும்வடகயிலைப்பொருப்பிலெய்த=மேகங்களால்விளங்கிய வடகைலைக்குச்செல்ல; வரும்வாழ்வு கெஞ்சிற்றெளியம்=வருகின்றபெருவாழ்வானது தம்முடைய உள்ளத்தில்தெளியும்படி; இங்குணாதாரநீடுமழலைக்குறுமபனா=தாமிருக்கும் இவ்விடத்தே யோகப்பிரத்திடத்தாலுணர்ந்தார் உயர்ந்த பெருமழலைக்குறுமபனாயினார்.—எ-று. (அ)

மண்ணிறழிகழும் திருநாவ லூரில்வந்த வன்றெண்டார்
நண்ணற்கரிய திருக்கயிலை நாளையெய்த நானபிரிந்து
கண்ணிற்கரிய மணிகழிய வாழ்வார்போல வாழேனென்
றெண்ணிச்சிவனருளின்னே சென் றடைவன்யோகத் தாலென்பார்.

(இ-ள்) மண்ணிறழிகழும் திருநாவலூரில்வந்தவன்றெண்டார்=அவர் நிலவுலகின்கணவிலங்கும் திருநாவலூரில் அவதரித்த நம்பியாரூரர், நண்ணற்கரியதிருக்கயிலைநாடெய்து=யாவரும் அடைதற்கரிய திருக்கையாலயத்தைநான்கு அடைய, நான்பிரிந்து=அடியேன் அவரைப்பிரிந்து, கண்ணிற்கரியமணிகழியவாழ்வார்போல=கண்ணினுளிருக்கின்ற கருமணியானது நீங்கவாழ்கின்றவார்போல, வாழேனென்றெண்ணி=வாழ்மாட்டேனென்றுகருதி, சிவன்றாளினதேசென்றடைவனயோகத்தாலென்பார்=இன்றைக்கே சிவபிரானதுதிருவடிகளை யோகத்தாலடைவனென்னுங் கருத்துடையவராய்.

நாலுகரணங் களுமொன்றா நல்லவறிவு மேற்கொண்டு
காலுமபிரம நாடிவழிக் கருத்துச்செலுத்தக் கபாலநடு
வேலவேமுன பயின்றநெறி யெடுத்தமறைமூ லந்திறப்ப
மூலமுதலவர் திருப்பாத மடைவார்கயிலை முன்னடைநதார்.

(இ-ள்.) நாலுகரணங்களுமொன்றா=மனம் முதலிய உட்கரணங்கள் நான்கும் இந்திரியவழிச் செல்லாமல் ஒன்றுதற்கேதுவாக, நல்லவறிவுமேற்கொண்டு=பிரத்தியாகாரத்தாலுதிக்கும் அறிவைமேற்படுத்தி, காலும்பிரமநாடிவழி=ஒளியை வீசுகின்ற சுழுநைநாடிவழியே; கருத்துச்செலுத்தம்=சித்தம் செல்லுமபடி செய்யும் தாரணையால்; கபாலநடுவேலவேமுனப்பயின்றநெறி=பிரமரந்திரநடுவிற்க்கும்படி முன்பழகிய தாரணை மார்த்தத்தில், எடுத்தமறைமூலநதிறப்ப=தாம் உச்சரிப்பாக எடுத்த பிரணவமானது பிரமரந்திர வாயிலைத்திறக்க, மூலமுதல்வாதிருப்பாதமடைவார்=அப்பிரணவ

உ ௨௦ பெருமிழலைக்குறும்பநாயனாபுராணம்

த்துக்கு முதல்வராகிய சிவபிரானது திருவடிகளை யடையுங் கருத்துடையாய், கயிலைமுன்னடைந்தார்—திருக்கயிலையை முன்னே அடைந்தார்.—எ-று. இவ்விரண்டுங் குளகம்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் கரணம் நான்கும் தமக்குப்பிரோகமாகவீருகமும் சுத்தவித்தை ஈஸ்வரன் சாதாக்கிபம் வீந்துவென்று பெயாபெறும் அகாரமுதலிய நான்கனுள் ஒன்றனு னொன்றாய் அடங்குவதால் கரணவியாபாரமற்றுச் சித்தவித்யாபாரமாத் திரமாய் நிறுவின் நாலுகரணங்களுமொன்று நல்லவறிவுமேற்கொண்டென்றும், பிரதானநாதம் மும்மண்டல உபாதியால் முச்சுடரின் ஒளி வடிவாயும் தன்னியல்பால் மின்கொடிப் பிழம்பாயுமிருத்தலின் காலும் பிரமநாடி யென்றும் கூறினர். மறைமூலம்—பிரணவம். எடுத்தமறைமூல மென்றதனால் புலுதம் முதலியமாத்தினாவடிவாய் உச்சரிக்கப்படும் பிரணவமென்றாயிற்று திறப்ப என்றதனால் அப்பிரணவகலைக் கதிட்டானமாயிருக்கும். இதயம், கண்டம், தாலு, புருவமத்தியம் முதலிய ஸ்தானங்களிவிருக்கும் கமலமூடிச்சுகள் திறந்தபின்பிரமரந்திரத்திற்குள்ளிப்பொருள் கொள்க.

(௧௦)

பயிலச்செறிந்த யோகத்தாற் பரவைகேள்வன் பாதமுறக் கயிலைப்பொருப ரடியடைந்த மிழலைக்குறும்பா கழல்வணங்கி மயிலைபுறங்கொண் மென்சாயன் மகளிர்கிளவி யாழிநெடுங் குயிலைப்பொருவுங் காணாக்கா லமமைபெருமை கூறுவாம்.

(இ-ள்.) பயிலச்செறிந்தயோகத்தால்—நான்தோறும் பயின்றுவரத் தம்மை யடைந்தயோக சமஸ்காரத்தால், பரவைகேள்வன்பாதமுற—நமபியாநூரது திருவடியைப்பொருந்தும்படி, கயிலைப் பொருப்பரடியடைந்த—திருக்கலை நாதரது திருவடியடைந்த, மிழலைக்குறும்பாகழல்வணங்கி—பெருமிழலைக்குறும்ப நாயனாது திருவடிகளைவணங்கி, மயிலைப்புறங்கொண்மென்சாயன்மகளிர்கிளவி—மயிலையும் வெலலுகின்றமிருதுவான நடையினையுடைய மகளிர்கள் மொழியானது, யாழிநெடுங்குயிலைப்பொருவும்—யாழொலியையும் குயிலோசையையு மொத்திருக்கும்; காணாக்காலம்மைபெருமைகூறுவாம்—காணாகாலில் அவதரித்த அம்மைபாரது பெருமைடைச் சொல்வாம் —எ-று

பயிலச்செறிந்த யோகமென்றது ஈண்டு பிராகாமிய சித்தியை, அதாவது ஒரு டம்புவிட்டோருடம்படைதல்.

(௧௧)


பெருமிழலைக்குறும்பநாயனாபுராணம்

முற்றிற்று.

ஆக திருவிருத்தம் ௬௫,௧



1. புனிதவதியாழ்வாரகம். 2. காளாக்காலமாமாள் சீதனத்திற் கணவன்மையாபரணம் கட்டாத்தினது. 3. கணவனது ப்புண 99.
கணக்கனியி லிரண்ம வெண்மைச் சிவனமுயார்க்கனித்தது.



4. எஞ்சியகனியிலெவன்குறைக் கணவனுக்களிக்கு வண்டு மந்திரைன் மைக்கேடக சிவனருளால் மூபந்தனரித்தது. 5. கணவ னரிக்கனிவினது
சிறப்பும்வரவுமுணர்ந்து பிரிதொன்று கருவிக்ககலேட்க புனிதவதியாழ்வாரையும் சிவனருளால் பெற்றது. 6. ஆக்கனியையத் தண்பாத்தகசத்தி

திருச்சிற்றம்பலம்.

கார்க்காலம்மையார்புராணம்.

மானியு தருமத்தின் வழிநின்று வாய்மையினி
 னுனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி யோங்குபத்
 கூனல்வளை திரைசுமந்து கொண்டேகி மண்டுகழிக்
 கானன்மிசை யுலவுவளம் பெருகுதிருக் காணக்கால்.

(இ-ள்.) மானியுதருமத்தின்வழிநின்று—அளவுபடாத அறநூல்களும் ஒருக்க
 நெறியில் வருவாமல் நின்று, வாய்மையினி—உனமில்சீர்ப்பெருவணிகா—மெய்சொல்லு
 தவினாற் குற்றமற்ற சிறப்பினையுடைய பெரிய செட்டிகளது; குடிதுவன்றியோங்கு
 பதி—குடிகள் நெருங்கியுள்ள ஊர (யாதெனில்), கூனல்வளை திரைசுமந்துகொண்
 டேக—வளைந்தசங்குபோல அலைகள் தாங்கிக்கொண்டு கரையில செல்ல; மண்டுகழிக்கா
 னன்மிசையுலவு—அச்சங்குகள் நெருங்கியகழிக்கரையின்மேல் உலாவுகின்ற; வளம்பெ
 ருகுதிருக்காணக்கால்—வளம்மிக்க திருக்காணாகால்.—எ-று (க)

வங்கமலி கடற்காணாக் காலின்கண் வாழ்வணிகர்
 தங்கள்குலத் தலைவனார் தனதத்த னுத்தவத்தா
 லங்கவர்பார் நிருமடநதை யவதரித்தா னெனவநது
 பொங்கியபே ரழகுமிகப புனிதவதி யாரிற்றார்.

(இ-ள்.) வங்கமலிகடற்காணக்காலின்கண்வாழ்—காவாய்கள்மிகக் கடற்கா
 யின்க ணுள்ள காணக்காலில்வாழ்கின்ற; வணிகாதங்கள்குலத்தலைவனார்—செட்டிகள்
 குலத்திற்கு முதல்வராகிய; தனதத்தனாதவத்தால்—தனத்ததொன்பவருடைய தவத்தி
 னால், அங்கவர்பாற்றிருமடந்தையவதரித்தாளெனவநது—அவ்வூரில் அவரிடத்தில் சீதே
 வியானவள் வந்துதித்தாளென்று சொல்லும்படி வந்து, பொங்கியபேரழகுமிக—பொ
 லிவுமிக்க பேரழகானது விளங்கும்படி; புனிதவதியார்பிறந்தார்—புனிதவதியார் அவ
 தாரஞ்செய்தார்.—எ-று (உ)

வணிகர்பெருங் குலமவிளங்க வநதுபிறந தருளியபி
 னணிகினர்மெல் லடிதளர்வுற் றசையுநடைப பருவத்தே
 பணியணிவார் கழற்கடிமை பழகிவரும் பாங்குபெறத்
 தணிலில்பெரு மனக்காத் துதம்பவரு மொழிப்பினுர்.

(இ-ள்) வணிகர்பெருங்குலம்விளங்க—செட்டிகளுடைய பெரிய குலமானது.
 விளக்கமடையும்படி, வந்துபிறந்தருளியபின்—வந்துதிருவவதாரஞ்செய்தருளியபின்பு
 அணிகினர்மெல்லடி தளர்வுற்று—அழகுவிளங்குகின்ற மிருதுவான அடிதளர்த்து; அடை
 யுநடைப்பருவத்தே—அசைந்து வைக்கும் தளர்நடைப்பருவத்தில், பணியணிவார்—கழ
 ல்கு—பாம்பை ஆபரணமாக அணிந்த சிவபிரானது திருவடிக்கு; அடிமைபழகி
 வும்பாங்குபெற—தொண்டாதற்குரிய முறைமையைப் பழகிவருகின்ற தன்மையுள்
 டாதற்கேதுவாக; தணிலில்பெருமனக்காத்—தமம்பவருமொழிப்பினுர்—மேலானபெரி
 யுள்ளதில் விருப்பானது தளும்ப வருகின்ற மொழியைப் பழகினார்.—எ-று.

மொழி பயிற்சொன்றது ஊண்டு சிவபிரானிடத்துப் பொதுமையாயுதித்த அன்
பின் விசேடத்தை (ந)

1 பல்பெருந்³ கிளையு²வப்ப பயில்⁴பருவச் சிறப்பெல்லா⁵கு சடங்கு⁶ உ⁷
செல்வமிசு⁸ தாதையா⁹ திருப்பெருகு¹⁰ செயல்புரி¹¹ய ச¹²யல்வ¹³த¹⁴ய¹⁵ய¹⁶
மல்குபெரும¹⁷ பாராட்டின்¹⁸ வளாகினரா¹⁹ விடையவா²⁰பா²¹ உயர்ந்தபு²²டன்²³
வல்கியவன்²⁴ புடனழகின்²⁵ கொழுந்தெழு²⁶வ தெனவளாவா²⁷,

(இ-ள்) பல்பெருந்கிளையு²வப்ப=பல்பெருமையினையுடைய நலவசுற்றத்தார்
'களிபபடைய, பயில்⁴பருவச்சிறப்பெல்லாம்=வருகின்றபருவங்கள் தோறும் செய்யு
ம் சிறப்புக்களையெல்லாம், செல்வமிசு⁸தாதையா=செல்வத்தானமிக்க தனத்ததான்
, னும் தந்தையார், திருப்பெருகுஞ்செயல்புரிய=சீரோங்கும் வண்ணம் செய்ய; மலகு
பெரும்பாராட்டின்வளாகின்றா¹⁸=மிக்கபெருமை பாராட்டிலுளாக்க வளர்கின்றவா,
விடையவர்பாலல்கியவன்புடன்=சிவபிரானிடத்து குறைந்தடைந்த அன்புடன்; அழ
கின்கொழுந்தெழு²⁶வதெனவளர்வா²⁷=அழகின் கொழுந்து வளர்வதுபோல் வளர்வா
ராயினர்.—எ-று

அல்கியவன்பு=பற்றும்பொருளை உறத்துறந்து சிவபிரானிடத்துத் தாழ்ந்த இய
ல்போடுதிக்கு மன்பு. (ச)

வண்டல்பயில் வனவெல்லாம் வளாமதியம் புனைந்தசடை
யண்டர்பிரான் நிருவார்த்தை யணையவரு வனபயின்று
தொண்டர்வரிற் றொழுதுதா தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுறுகப பொதுங்குபதக் கொள்கையினிற் குறுகினர்.

(இ-ள்) வண்டல்பயில்வனவெல்லாம்=வண்டலாட்டமூங்காற் பயிலும் மொ
ழிகளெல்லாம்; வளர்மதியம்புனைந்தசடையண்டர்பிரான்=வளரும் இளம்பிறையைச்
சூடிய சடைமுழையை யுடைய சிவபிரானது, திருவார்த்தையணையவருவனபயின்று=
திருவார்த்தை பொருந்த வருவனவாகப் பயின்று, தொண்டர்வரிற்றொழுது=அடியா
ர்கள் வந்தால் அவரைவணங்கி, தா¹தியர்போற்றம்=செவிலித்தாயர்கள் துதிக்க, துணை
முலைகள் கொண்டுறுகப்பொதுங்குபதக்கொள்கையினிற்றுகுறினா=இரண்டெனங்களை
த்தாங்கி இடையொசியும் பருவமுடையவராயினா.—எ-று. (இ)

2 நல்லவென¹ வறுப்புநா² லவரு³நாக்கு நலகிரமபி
மல்குபெரு வனபயுமீக் கூவரு மாட்சியின
விலக்கிவாப் பருவத்தி⁴ லிவாகண்மர⁵ பினுக்கேற்கு⁶
தொல்குலத்து வணிகர்மகட⁷ பேசுதற்குத் தொடங்கு

3. (இ-ள்) நல்லவெனவறுப்புநாலவருநாக்குநலகிரம்பி=உவமங்கள்நல்ல இலக்
கணமுடையன வென்று சாமுத்திரிக விலக்கணமறிந்தவாகள கூறும் அழகு நிறைந்து,
மல்குபெருவனபயுமீக்கூவருமாட்சியினால்=மிக்கபோழுகானது அதிகரிக்க வருஞ்சி
றப்பினால், இல்லி⁴வாப் பருவத்தில்=இல்லினின்றும் வெளியேபுறப்படாதபருவத்தில்,
இவர்கண்மரபினுக்கேற்கும்=இந்தவணிகரது குலத்திற்கு ஒத்த, தொல்குலத்துவணி
கர்=பழையகுடிப்பிறப்பினையுடையவணிகர்; மகட்பேசுதற்குத்தொடங்குவார்=அப்
புதல்வியை விவாகம்பேசுதற்குத் தொடங்குவாராயினர்.—எ-று. (சு)

நீய் யசோக் கடனாகை நிதிபதியென் றுலகின்கட
பாடுபெறு புதழ்வணிகன் பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபிற சேயிழையை மகட்பேசு
மாடமலி காரைக்கால் வாநகரின் வரவிட்டார்.

(இ-ள்) நீய்யசோககடனாகைநிதிபதியென்று=மிகக்கிறப்பிணையுடைய கடற்ச
யையின்கணுள்ள நாகபட்டினத்திலு நிதிபதியென்று, உலகின்கட்பாடுபெறுபுதழ்வணி
கன்=உலகத்திலே பெருமைபெற்ற புகழையுடைய செட்டி; பயந்தகுலமைந்தனுக்கு
=சுந்தரகுலத்திற் பிறந்த பரமத்தனென்னும் புதல்வனுக்கு, தேடவருந் திருமரபிற்சே
யிழையை=தாம் தேடியுடைத்தற்கரிய உயர்ந்த மரபில் அவதரித்த புனிதவதியாரை;
மகட்பேசமாடமலிகாரைக் கால்வளநகரின்வரவிட்டார்=மகட்கேட்கும்படி மாடங்க
ணிறைந்தகாரைக்காலென்னும் வளத்தங்கிய நகரத்தில் அனுப்பினா —எ-று. (௭)

வந்தமு தறிவோருண் மணங்குறித்த மனைபுகுந்து
தந்தையார் தனத்தன் றனைநோக்கி நீயந்த
பைத்தொழிபை நிதிபதிமைந தனபரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேறகு முறைமைமணம் புரிகென்றா.

(இ-ள்.) வந்தமுதறிவோர்கள்=மகட்பேசவந்த பேரறிவியுடைய வணிகர்
கள்; மணங்குறித்தமனைபுகுந்து=தாம்மணம்பேசுதற்குக்குறித்துவந்த தனத்தனுடை
யமனையிலேபுகுந்து, தந்தையார்தனத்தனற்றனைநோக்கி=அப்புதல்விக்குத் தந்தையா
கிய அவனைப்பார்த்து, நீயந்தபைத்தொழியை=நீபெற்றபுத்திரியை, நிதிபதிமைந்தன்
பரமத்தனனுக்கு=நிதிபதியினுடைய புதல்வனாகிய பரமத்தனென்பவனுக்கு, முந்
தைமரபினுக்கேறகுமுறைமை=முதன்மையான நம்மரபினுக்குரிய விதிப்படி, மணம்
புரிகென்றா=மணஞ்செய்து கொடுவென்று கேட்டார்கள். —எ-று (௮)

மற்றவனு முறைமையினன் மணமிசைந்து செலவிடச் சென்
றுற்றவர்க ளுரைகேட்ட நிதிபதியு முயாசிறப்பி
பெற்றனன்போ லுவந்துதனிப் பெருமகற்குத் திருமலியுரு
சுற்றமுடன் களிகூர்ந்து வதுவைவினைத் தொழில்பூண்டான

(இ-ள்.) மற்றவனு முறைமையினன் மணமிசைந்துசெலவிட=அத்தனத்தத்தனும்
முறைப்படி மணஞ்செய்துகொடுத்தற்குடன்பட்டுவந்தவர்களைமனுப்ப, சென்றுற்றவர்
களுடைகேட்டநிதிபதியும்=மணம்பேசுவந்தவாகளுடைய மண இசைவைக் கேட்ட
நிதிபதியென்பவனும, உயாசிறப்பிப்பெற்றனன்போலுவந்து=மிக்க சிறப்பையுடை
ந்தவன்போல மணமிகிழ்து; தனிப்பெருமகற்கு=ஒப்பற்ற பெரிய தன் புதல்வனுக்கு;
திருமலியுஞ்சுற்றமுடன்களிகூர்ந்து=செலவமிக்க உறவினரோடு மகிழ்ச்சி மிகு
டைபனாய்; வதுவைவினைத்தொழில்பூண்டான்=மணஞ்செய்தலுக் குரிய செயன்மு
றைகளைச் செய்தான் —எ-று. (௯)

மணமிசைந்த நாளோலை செலவிட்டு மங்கலநா
ளணையவது வைத்தொழிபுக ளானவெலா மமைவித்தே
யினரலங்கன் டையதனையு மணவணியி னெழில்விளக்கிப்
பணைமுரசு மெழுந்தாராயபக காரைக்காற் பதிபுகுந்தார்

(இ-ள்.) மணியிசைந்தநாளோலசெலவிட்டு—மணஞ்செய்தற்குரிய நாளிதுவென்று நிச்சயிக்கும் மணவோலையை எவ்விடத்துமணுப்பி; மங்கலநாளிணை—மணஞ்செய்தற்குரிய நாளிவச; வதுவைத்தொழில்களானவெலாமமைவித்து—மணத்திற்குரிய சமாயர்த்தனம் முதலிய தொழில்களெல்லாம் செய்வித்து, இனரலங்கன்மைந்தனையும்—முற்கொத்தாலமைந்த மாலையணிந்த தன்புதல்வணையும், மணவணியினெழில்விளக்கி—மணவணிக்ஞரிய அழகாக அலங்காரஞ்செய்து; பண்ணரசமெழுந்தார்ப்ப—பருத்த முரப்பறையானது மிக்கொலிக்க; காணாக்காற்பதிபுருந்தார்—காணாக்காலென்னும் திருப்பதியை அடைந்தார்கள்.—எ-று. (௧௦)

அளியீடைதார்த்தனத்தனணிமாடத் துட்புருந்து
தெளிதருநூல் விதிவழியே செயன்முறைமை செய்தமைத்துத்
தளிர்மென் னகையிலைத் தாதவிழ்தார் காணாக்குக்
கனிமகிழ்சுற் றமபோற்றக் கல்யாணஞ் செய்தார்கள்.

(இ-ள்.) அளியீடைதார்த்தனத்தன்—வணடுகள் நெருங்கிலும் மாலையை பணிந்த தனத்தனனுடைய; அணிமாடத்துட்புருந்து—அழகியமாளிகையின் உள்ளேசென்று; தெளிதருநூல் விதிவழியே—தெளிவான வேதவிதிப்படி, செயன்முறைமைசெய்தமைத்து—விவாகச்செய்தலுக்குரிய முறைமையைச்செய்து முடித்து; தளிர்மென்னகையிலை—தளிர்போலும் மிருதுவானபாதங்களையும் மென்மையானபற்களையுமுடைய புனிதவகியாளை; தாதவிழ்தார்க்காணாக்கு—மகரத்தங்கள் சொரிசின்ற மாலையைபணிந்த சித்தியின் புத்திரனுக்கு, கனிமகிழ்சுற்றம்போற்றம்—மிகமகிழுஞ் சுற்றத்தார் துதிக்க; தல்யாணஞ்செய்தார்கள்—விவாகஞ்செய்து கொடுத்தார்கள்.—எ-று. (௧௧)

மங்கலமா மணவினைகண் முடித்தியல்பின் வைகுராட்.
டங்களுக்குக் கொருபுதல்வி யாதலினற் றனத்தன்
பொங்கொலிரீர் நாகையினிற் போகாமே கணவனுட
னங்கணமார் தினிதிருப்ப வணிமாட மருங்கமைத்தான்.

(இ-ள்.) மங்கலமாமணவினைகண்முடித்து—மங்கலத்தைவினைக்கும் விவாகச்சடங்குகளைமுடித்து, இயல்பின்வைகுரான்—இயல்பாகத்தனத்தன்மாளிகையிலிருக்கும் நாளில்; தங்களுக்குக் கொருபுதல்வியாதலினால்—அத்தனத்தனனுடைய குடிக்கு ஒரு புத்திரியாகவிருப்பதனால்; தனத்தன்பொங்கொலிரீர்நாகையினிற் போகாமே—தனத்தனனுடைய மிக்கொலிக்கின்ற ரீரையுடைய கடல்கூழ்ந்த திருநாகைக்குப் போகாமல், சணவனுடனங்கணமாத்தினிதிருப்ப—தன்புத்திரியார் மணமகனோடு காணாக்கலிலேயே இனிதாசலிருக்கும்படி; அணிமாடமருங்கமைத்தான்—அழகிய மாளிகையைத்தன் மாளிகைக்கருகில் அமைத்தான்.—எ-று. (௧௨)

மகட்கொடையின் மகிழ்சிறக்கும் வாமபிறனங் கொடுத்ததற்பி
னிகர்ப்பரிய பெருஞ்சிறப்பி னிதிபதிதன் குலம்குநர்
ததிகப்பிழ் பெருங் தாதலினற் றங்குமனை வளம்பெருக்கி
புகப்புரியுங் கொள்கையினின் மேம்படுத்தி மலினுன்.

(இ-ள்.) மகட்கொடையின்—தன் கண்ணிகையைத் தானஞ்செய்தகாரணமாக; மகிழ்சிறக்கும்—தம்மருகன் தனி உர்த்தகேதுவான்; வாமபிறனங்கொடுத்ததற்பின்—தனத்தன்பொருளைக் கொடுத்தபின்; புகப்புரியபெருக்கிப்பின்—வம்பற்ற மிக்

க சிறப்பினையுடைய, நிதிபதிதன்ருலமகனும்—நிதிபதியினுடைய புத்திரனாகிய பரமதத்தனும், தகைப்பில்பெருங்காதலினால்—அடங்காதபெரிய விருப்பத்தோடு, தங்குமனை வளம்பெருக்கி—தான் வாழ்கின்றமாளிகையில் வளங்களை வாணிபத்தாற்பெருக்கி; மிகப் புரியுங்கொள்கையினால்—மிகவிரைதத்செய்யும்செய்கையில், மேம்படுத்திமேவினான்—மேம்பாடுடையவனானான்.—எ-று. (கங)

ஆங்கவன்ற னில்வாழ்க்கை யருநதுணையா யமாகின்ற பூங்குழலா ரவாதாமும பொருவிடையா திருவடிகளி ழோங்கியவன புறுகாத லொழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரு மனையறத்தின் பண்புவழா மைப்பயில்வார்.

(இ-ள்) ஆங்கவன்றனில்வாழ்க்கையருநதுணையாயமாகின்ற—அப்பரமதத்தனுடைய இல்லொழுக்கத்திற்கு அரியதுணையாயிருக்கின்ற; பூங்குழலாரவாதாமும்—புனிதவகியாரும், பொருவிடையாதிருவடிகளும்—பொரானின்ற இடபத்தை வாகனமாகக்கொண்டருளும் சிவபிரான் திருவடிகளை, ஓங்கியவனபுறுகாதல்—உயர்ந்த அன்புமிருதியாலுண்டாகும் பெருவிரும்பானது, ஒழிவின்றிமிகப்பெருக—இடைவருது மிகவும்வளர, பாங்கில்வருமனையறத்தின்—பண்போடுவரும் இல்வாழ்க்கைக்குரிய, பண்புவழாமைப்பயில்வாரா—அறநெறியானதுதவறாமல் ஒழுகுவாராயினார்.—எ-று. (கச)

நம்பரடி யாரணைந்தா னல்லதிரு வமுதளித்தது செம்பொன்னு நவமணிபுகு செழுந்தகிலு முதலான தம்பரினி னுலவாககுத் தகுதியின்வேண் டெவகொடுத்த முமப்பிரான திருவடிகளி முணாவுமிக வொழுநாள்.

(இ-ள்) நம்பரடியாரணைந்தால்—சிவபிரான் அடியவர்கள்வந்தால், நல்லதிருவமுதளித்தம்—நனமையான திருவமுதுபடைத்தம், செம்பொன்னுநவமணியும்—சிவந்தபொன்னும் நவரத்தினங்களும், செழுந்தகிலுமுதலான—செவ்விறான நல்லாடைகளும் முதலானபொருள்களை, தம்பரிவினலவாககு—தம்விருப்பினால் அவ்வடியார்கள் ககு, தகுதியின்வேண்டெவகொடுத்தம்—சிறப்போடு வேண்டியவைகளைக்கொடுத்தம்; உமப்பிரானதிருவடிகளும்—சிவபிரான் திருவடிகளும்; உணர்வுமிக வொழுநாள்—அன்புமிகும்படியிருக்குமாளில் —எ-று. (கரு)

பாங்குடைய நெறியின்கட் பயில்பரம தத்தனுக்கு மாங்கனிக ளோரிரண்டு வந்தணைந்தா சிலாகொடுப்ப வாங்கவைதான் முன்வாங்கியவர்க்கு வேண்டுக குறையளித்தே யீங்கிவற்றை யில்லத்துக் கொடுக்கவென வியம்பிணன்.

(இ-ள்) பாங்குடையநெறியின்கட்பயில்பரமதத்தனுக்கு—குணமுடைய இல்லறவழியின்கண் ஒழுகும் பரமதத்தனுக்கு, மாங்கனிகளோரிரண்டு—இரண்டுமாங்கனிகளை, வந்தணைந்தாசிலாகொடுப்ப—அவனைக்கூணவந்தாசிலாக்கொடுக்க; ஆங்கவைதான் முன்வாங்கி—அக்கனிகளைத்தான் முன்னேவாங்கிக்கொண்டு, அவாவேண்டுகுறையளித்தது—அவர்க்கு வேண்டிய உபகாரத்தைச்செய்து, யீங்கிவற்றையில்லத்துக்கொடுக்கவெனவியம்பிணன்—இக்கனிகளைத்தன்மாளித்தையில கொடுக்கவென்றுசொன்னான்.—எ-று.

இவ்விரண்டுக்குளும், ஏ-அசை.

(கசு)

கணவன் றான் வரவிடுத்த கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியு மலர்க்கூந்தன் மாதரார் வைத்ததம்பின்
பணவரவம் புனைந்தருளும பரமனார் திருத்தொண்ட
ருணவின்மிகு ஷேட்கையினு லொருவாமனை .

(இ-ள்.) கணவன் றான் வரவிடுத்த தன் கணவன கொடுத்தனுப்பிய; கனியிரண்
டுங்கைக்கொண்டு மாங்கனிகளிரண்டையும் கையிலெடுத்துக்கொண்டு, மணமலியு
மலர்க்கூந்தன் மாதரார் மணமலீசும மலர்களை முடித்த கேசபாரத்தையுடைய புனித
வதியார், வைத்ததம்பின் மனையில் வைத்தப்பின்பு; பணவரவம்புனைந்தருளும் பரமனார்
திருத்தொண்டரொருவர் படந்தங்கிய பாம்பையணிந்த சிவபிரானாத அடியார ஒரு
வர்; உணவின்மிகு வேட்கையினல் திருவமுதின்கை விரும்பத்தால், மனையுட்புகர்
தார் அம்மனையிடுபுகுந்தார்.—எறு. (௧௭)

வேதங்கண் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு புகிநிலை
நாதன் நடியாரைப் பசிதீர்ப்பே நெனநண்ணிப் புகுந்தார்.
பாதங்கள் விளக்கநீர் முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதநதீர் நல்விருந்தா வின்னடிசி லாட்டுவார்.

(இ-ள்.) வேதங்கண் மொழிந்தபிரான் வேதங்களை அருளிச்செய்த சிவபிரா
னது, மெய்த்தொண்டர் நிலைகண்டு மெய்யடியார திருவமுது விரும்பிவந்த நிலைமை
யைக்கண்டு, நாதன் நடியாரைப் பசிதீர்ப்பே நெனநண்ணி இவ்வடியாரை நலியும்
பசினோயைத்தீர்ப்பேபென்று அவரையடைந்து, பாதங்கள் விளக்கநீர் முன்னளித்து
அவர் திருவடிகளை விளக்குமபடிக்கு நீளாமுன்னேகொடுத்து, பரிகலம்வைத்து பரி
கலந்திருத்தி, ஏதநதீர் நல்விருந்தா குற்றமற்றநல்ல விருந்தினராக எண்ணி, இன்னடி
சி லாட்டுவார் இனிப் திருவமுதை ஊட்டுவாராயினார்.—எறு. (௧௮)

கறியமுதங் குதவாதே திருவமுது கைகூட
வெறிமலர்மேற் திருவணையா விடையவன் நடியாரோ
பெறலரிய விருந்தானும் பேரிதன்மே லில்லையெனு
மறிவினரா யவரமுது செய்வதனுக் காதிரிப்பார்.

(இ-ள்.) கறியமுதங்குதவாதே அந்த இடத்துக் கறியமுது பாகமாகாமல், திரு
வமுதுகைகூட திருவமுது மாத்திரம் பாகமாயிருக்க; வெறிமலர்மேற்றிருவணையார்
வாசனைமும் தாமனாமலாமேல வீற்றிருக்கும் சீதேவியையொத்த புனிதவதியார்,
விடையவன் நடியாரோ பெறலரியவிருந்தானால் சிவபிரான் திருவடியாரோ கிடைத்த
ற்கரிய விருந்தினரானால்; பேரிதன்மேலில்லையெனுமறிவினராய் இதன்மேல் நமக்குப்
பெரும்பேறு பிறிதொன்றில்லை யென்னும் விவேகமுடையவராகி, அவரமுதுசெய்வ
தனுக்காதிரிப்பார் அவ்வடியார் திருவமுது செய்வதற்காக உபசாரஞ் செய்வாராய்.

இல்லாளன் வைக்கவெனத் தமபுகன் முன்னிருந்த
நல்லது மாங்கனிக் கிரண்டினிலோன் னைக்கொண்டு
வல்லினாந்து வந்தினாந்து படைத்துமன மகிழ்ச்சியினு
வல்லறிப் பவரடியார் தமையமுது செய்கிறார்.

(இ-ள்.) இல்லாளன் வைக்கவெனத் தமக்கணவன் வைத்திருக்கவென்று கொடு
புகை முன்னிருந்த தம்மிடத்து முன்னேயிருந்த, நல்லநறுமாங்கனிகளிரண்

டினில்=நல்லமதரமான மாங்கனிகளிரண்டில், ஒன்றைக்கொண்டு=ஒன்றை எடுத்துக்கொண்டு, வல்லினாந்துவந்திணந்துபடைத்து=அதிலிணாவாகவந்து அவாபரிகலத்திலிட்டு; மனமகிழ்ச்சியினால்=மனக்களிப்பினால், அல்லறீர்ப்பவாடியார்தமையமுதுசெய்வீத்தார்=பிறவிநோயைத்தீர்த்தருளும் சிவபிரான் அடியாளை அமுதுசெய்வீத்தார்.—எ-று.

இவ்விரண்டுங் குளகம்.

(உ௦)

மூப்புறுமத் தளர்வாலு முதிர்ந்துமுடி கியவேட்டைத் தாசுவிடா நோயோடு
தீபபசியி னிலையாலு மயர்நதணைநத திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசின் மாங்கனியோ டுனிதருந்திப்
பூபயின்மென் குழன்மடவார் செயலுவந்து போயினார்.

(இ-ள்.) மூப்புறுமத்தளர்வாலும்=மூப்பு மிகுதலாலுண்டாகிய தளர்ச்சியினாலும்; முதிர்ந்துமுடிவெட்டைத்தீபபசியினிலையாலும்=மிகுந்து கிட்டிய வேட்டையோடு கூடிய கொடிய பசியின் நிலையினாலும்; அயர்ந்திணந்திருத்தொண்டர்=வருத்தமுற்றுவந்த அததிருவடியாரா; வாய்ப்புறுமென்சுவையடிசில்=இனிமைதங்கிய மிருதுவான சுவையோடு கூடிய திருவமுதை, மாங்கனியோடு அணிதருந்தி=மாங்கனியோடு அணிதாக அமுதுசெய்து; பூபயின்மென்குழன்மடவார்=பூக்களைமுடித்தமிருதுவான கேசத்தையுடைய புனிதவதியாரது, செயலுவந்துபோயினார்=தொண்டின்நிலைமையை மகிழ்ந்துபோவாராயினார்.—எ-று

(உ௧)

மற்றவாதாம் போயினபின் மனைப்பதியா கியவணிக
னுற்றபெரும பகலின்க ணோங்கியபே ரில்லெய்திப்
பொற்புறமுன் னீராடிப் புகுந்தடிசில் புரிநதயிலக்
கற்புடைய மடவாருங் கடப்பாட்டி லூட்டுவார்.

(இ-ள்.) மற்றவாதாம்போயினபின்=அவ்வடியார்தாம் செல்லுமிடநோக்கிச்சென்றபின், மனைப்பதியாகியவணிகன்=அம்மனைக்கு முதல்வனாகிய பரமத்தன்; உற்றபெரும்பகலின்கன்=வந்தநன் பகலில், ஒங்கியபேரில்லெய்தி=உயர்ந்தபெரியு மாளிகையிலவந்து, பொற்புறமுன்னீராடிப்புகுந்து=அழகாகமுன்னே நீரில்முழுமனையிற் புகுந்து; அடிசில்புரிநதயில்=சோற்றைவிரும்பியுண்ண, கற்புடையமடவாரும்=கற்பினையுடைய புனிதவதியாரும், கடப்பாட்டிலூட்டுவார்=முறைமையால் அமுதுட்டுவாராயினார்.—எ-று

(உ௨)

இன்னடிசில் கறிகளுட னெய்துமுறை யிட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்றான் மனையிடைமுன் வைப்பித்த
நன்மதூர மாங்கனியி லிருந்ததனை நறுங்கூந்த
லன்னமனை யாதாமுன் கொடுவதது கலத்தளித்தார்.

(இ-ள்.) இன்னடிசில்கறிகளுடன்=அவர் இனியசோற்றைகறவாககவகனோடு, ஏய்துமுறையிட்டதற்பின்=பொருத்திய முறைமையாகப்படைத்தபின்பு, மன்னியசீர்க்கணவன்=நிலைபெற்ற சிறப்பினையுடைய பரமத்தன்; தாஷ்மீனையிடைமுன்வைப்பித்த=தான்முன்னே மனையில்கொடுத்துவைக்கும்படி செய்து; நன்மதூரமாங்கனியிலிருந்ததனை=நல்லமதரமான மாங்கனியில் இருந்த ஒன்றை; நறுங்கூந்தலன்னமனையார்தாம்=நறுமணங்கமழங் கூந்தலையுடைய அன்னத்தைதொத்த புனிதவதியார்; முன்

கொண்வெந்துகலததனித்தார்=முன்னே எடுத்துக்கொண்வெந்து அவன் உண்ணும் கலத்திற் படைத்தார் —எ-று (உ௩)

மனைவியாரா தாமபடைத்த மதுரமிக வாய்த்தகனி
தனைநுகர்ந்த வினியசுவை யாராமைத் தார்வணிக
னினையதொரு பழமின்னு முளத்தனை யிடுகுவென
வனையதுதாங் கொண்வெர வனைவார்போ லங்ககன்றா

(இ-ள்) மனைவியாராதாம்படைத்த=புனிதவதியார்படைத்த, மதுரமிகவாய்த்தகனிதனை=மதுரமிருத்துள்ள அம்மாங்கனியை, நுகர்ந்தவினியசுவையாராமை=புசித்தகாரணத்தாலுண்டாகிய இனியசுவையானது தனக்குத் தெவிட்டாமையால், தாரவணிகன்=மாலையை அணிந்த அப்பரமத்தன், இனையதொருபழமின்னுமுளது=இத்தன்மைமதுரமுடைய ஒர்பழம் இன்னுமிருக்கின்றது, அதனையிடுகுவென=அதனையும் படையென்றுசொல்ல, அனையதுதாங்கொண்வெர=அம்மாங்கனியைத்தாம் எடுத்துக் கொண்வெர; அனைவார்போலங்ககன்றா=போகின்றவார்போல அவ்விடத்தினின்றும் நீங்கினா —எ-று. (உ௪)

அம்மருங்கு நின்றயர்வா ரருங்கனிககங் கெனசெய்வார
மெய்மமறந்து² நினைந்துற்ற விடத்துதவும் விடையவாதா
டமமனங்கொண்டு⁴ணாதலுமே யவரருளா ருழகுழலார
கைம்மருங்கு வந்திருந்த ததிமதுரக கனியொனறு.

(இ-ள்.) அம்மருங்குநின்றயாவா=தாம் சென்றவிடத்தினின்று வருந்துகின்றவர்; அருங்கனிக்கங்கெனசெய்வார்=அரியமாங்கனிகு அவ்விடத்து என்செய்வார், மெய்மமறந்து நினைந்து=பரவசமாய் நினைத்து; உற்றவிடத்துத் தவ்வுமவிடையவாதான்=ஆபத்தற்றழிஉதவியெய்யும் சிவபிரான்திருவடிகளை, தமமனங்கொண்டுணாதலுமே=தம் மனதிலிருத்தித் தியானிக்கவும், அவரருளா ருழகுழலாரைகம்மருங்கு=அச்சிவபிரான்திருவருளினாலே தாழ்ந்தகேசத்தைபுடைய புனிதவதியாரா திருக்கரத்தில, வந்திருந்த ததிமதுரககனியொன்று=வந்திருந்தது அதிமதுரமான மாங்கனியொன்று —எ-று.

மற்றோர்கனியின்மையின் அருங்கனிககென் செய்வாரொனறா ஏ-அசை (உ௫)

மற்றதனைக் கொடுவந்து மகிழ்ந்திடலு மயின்றகனி
யுற்றசுவை யமுதினுமேற் படவுளதா யிடவிதுதான
முற்றருமாவ கனியன்று மூவுலகிற் பெற்றற்கரிதாம்
பெற்றதுவே நெங்கென்று பெய்வனையார் தமைக்கேட்டான்.

(இ-ள்.) மற்றதனைக்கொடுவந்துமகிழ்ந்திடலும்=சிவபிரான திருவருளால் தன் கரத்தில்வந்த அப்பழத்தைக்கொண்வெந்து மகிழ்ச்சியோடுபடைக்கவும். அயின்றகனியுற்றசுவை=அவன்புசித்த அகனியின் சுவையானது, அமுதினுமேற்படவுளதாயிட=தேவரமுதினும் அதிக மதுரமுள்ளதாயிருக்க; இதுதான் முற்றருமாவகனியன்று=இது முன்னே எனக்குக்கொடுத்த பழமல்ல, மூவுலகிற்பெற்றற்கரிது=மூவுலகத்தினும் பெறுதற்கரியதாயிருக்கின்றது, பெற்றதுவேநெங்கென்று=வேறெங்கே இக்கனியென்றாக கொண்டதென்று, பெய்வனையார்தமைக்கேட்டான்=புனிதவதியாராகக் கேட்டான். —எ-று. ஆல்-அசை. (உ௬)

அவ்வுணாகேட் டலுமடவா ரருளுடையா ரளித்தருளுஞ்
செவ்வியபே ரருள்விளம்புந திறமன்றென் றுணாசெய்யார்
கைவருகற் புடைநெறியா கணவனுனா காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல் விடமாட்டார் விதிர்ப்புறுவார்.

(இ-ள்) அவ்வுணாகேட்டலுமடவார்=அவ்வாத்தையைக் கேட்டபொழுதே
புனிதவதியா, அருளுடையாரளித்தருளும்=சிவபிரான் தம அடியாக்குப் பிரசாதிக்
கும், செவ்வியபேரருள்=செப்பமான திருவருளின பெருமை, விளம்புந்திறமன்றெ
னறு=பிறர்க்கு விளம்பும் பகுதியுடையதன்றென்று, உணாசெய்யார்=சொல்லாதவ
ராய், கைவருகற்புடைநெறியார்=கற்புமார்க்கும் கைவந்தவாகள், கணவனுனாகாவா
மை=கணவன்சொல்லைக் காவா திருத்தல், மெய்வழியனென=அறக்கற்புடைமையன
நென்று, விளம்பல்விடமாட்டார்=கணவன் கேட்ட உணாகு உணமை கூறுதலையுங்
கைவிடாதவராய், விதிர்ப்புறுவார்=அஞ்சிநிற்பார் —எறு

சிவபிரான் திருவருளை யாவரும் அறியவிளம்புதலு குற்றமாதலின் உணாசெய்யா
ராயும் கற்புடையமகளிரா கணவன்கேள்விக்குப் பொய்விடைகூறுதலு கற்பனமையின்
விளம்புங்கருத்ததுடையராயும் அசச்சமுற்றனனென்க. (உஉ)

செய்தபடி சொல்லுவதே கடனென்னுஞ் சிலத்தார்
மைதழையுங் கண்டாசே வடி கண்மனத துறவணங்கி
யெய்தவருங் கனியளித்தா ரியாரெனனுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழனமடவாா புகுந்தபடி தனைமொழிந்தாரா.

(இ-ள்,) செய்தபடி சொல்லுவதே கடனென்னுஞ்சிலத்தால்=பழத்தின் பொருட்
டுத்தான் செயதவண்ணஞ் சொல்லுவதே தகுதியெனறுகருதும் ஒழுகத்தினால், மைத
ழையுங்கண்டாசேவடிகள்=கருநிறம் விளங்குகின்ற மிடற்றினையுடைய சிவபிரான் திரு
வடிகளை, மனத்தறவணங்கி=மனத்திற் பொருந்தும்படி வணங்கி, எய்தவருங்கனியளித்
தாரியாா=பெறுத்தற்கரிய இப்பழத்தைக்கொடுத்தாரா யாா; என்னுங்கணவனுக்கு=என
றுவினும் தன கணவனுக்கு, மொய்தருபூங்குழன்மடவாா=பூக்களநெருங்கிய கேசத்
தையுடைய புனிதவதியா, புகுந்தபடி தனைமொழிந்தாரா=நடந்தபிரகாரத்தை வருவி
ன்றிச்சொன்னாரா.—எறு

செய்தபடி சொல்லுவதே கடனென்றதனால் அடியார்க்குத் திருவமுதுசெய்விச்
சுங்காற் கறியமுதுதவாமைமையின் ஓாகனியிட்டமுது செயவித்ததும் மேல் அக்கனியிலொ
னறைக்கேட்ட கணவனுக்குக் கனியுதவாமைமையின் சிவபிராணை வணங்கிக் கனிபெற்று
க்கொடுத்ததும் அடங்கிக்கிடந்தவாறு காண்க (உஅ)

ஈசனரு ளெனக்கேட்ட வில்லிறைவ னதுதெளியான
வாசமலாத் திருவணையா தமைநோக்கி மறந்துதான்
நேசுடைய சடைப்பெருமான் திருவருளே லின்னமுமோ
ராகில்கனி யவனருளா லழைத்தளிப்பாயெனமொழிந்தான்.

(இ-ள்) ஈசனருளெனக்கேட்டவில்லிறைவன்=சிவபிரான் திருவருளென்றுகே
ள்வியுற்ற பரமத்தன், அதுதெளியான்=அவருளாயைத்தெளியாதவனாய்; வாசமலாத்
திருவணையார்தமைநோக்கி=வாசனைகமழும் தாமனாமலரில் வீற்றிருக்கும் இதேவியை
யொத்த புனிதவதியாபாப்பாத்து, மறந்துதான்=இவ்வாறு கனி அழைப்பித்தது, தே

சுடையசடைப்பெருமான் திருவருளேல்—ஒளிவீசுகின்ற சுடையமுடியையுடைய சிவபிரான் திருவருளாகில், இன்னமுமோராகில்கனி—இன்னமும் ஒருகுற்றமற்ற மாங்கனியை; அவனருளாலழைத்தளிப்பாபென்மொழிந்தான்—அச்சிவபிரான் திருவருளாலே அழைத்துக்கொடுப்பாயென்றுசொன்னான்.—எ-று. (உக)

பாங்ககன்று மனைவியார் பணியணிவார் தமைப்பரவி யீங்கிதளித் தருளீரே லென்னுரைபொய் யாமென்ன மாங்கனியொன் றருளால்வந் தெய்துதலு மற்றதனை யாங்கவன்கைக் கொடுத்தலுமே யதிசயித்து வாங்கினான்.

(இ-ள்.) பாங்ககன்றுமனைவியார்—புனிதவதியார் அங்குநின்றும் நீங்கி; பணியணிவார்தமைப்பரவி—பாம்பை யாபரணமாகவணிந்த சிவபிரானைவணங்கி; ஈங்கிதளித்தருளீரேல்—இவ்விடத்து இம்மாங்கனியொன்று கொடுக்காதொழிந்தால்; என்னுரைபொய்யாமென்ன—அடியேன்சொல் பொய்யாமென்றுகூற; மாங்கனியொன்றருளால்வந்தெய்துதலும்—மாங்கனியொன்று பின்னும் திருவருளால் அவர் கரத்தில்வருதலும்; மற்றதனையாங்கவன்கைக்கொடுத்தலும்—அகனியை அபபரமத்தன் கையிற்கொடுக்க, அதிசயித்துவாங்கினான்—அவன் அதிசயமடைந்து வாங்கினான்.—எ-று. ஏ-அசை. (க0) வேறு

வணிகனுந் தன்கைப்புக்க மாங்கனி பின்னைக்காணான் றணிவரும் பயமேற்கொள்ள வுள்ளமுந் தடுமாறெய்தி யணிசூழ லவனாவேரோ ரணவகெனக் கருதிநீங்குந் துணிவுகொண் டெவாககுஞ்சொல்லான் தொடாவின்றி யொழுநாளில்.

(இ-ள்) வணிகனுந் தன்கைப்புக்கமாங்கனிபின்னைக்காணான்—அப்பரமத்தனும் தன்னையில்வந்த மாங்கனியைப்பின்பு காணாதவனும்; தணிவரும்பயமேற்கொள்ள—அடங்காத அச்சமானது அதிகப்பட, உள்ளமுந்தடுமாறெய்தி—மனமுங்கலங்கி, அணிசூழ லவனாவேரோ ரணவகெனக்கருதி—அலங்கரித்த கேசத்தைபுடைய புனிதவதியாராவேரோர் தெய்வமகனென்று நினைத்தது, நீங்குந் துணிவுகொண்டு—அவனாவிட்டு நீங்கும் நிச்சயத்தை உள்ளத்தில்வைத்தது, எவாக்குஞ்சொல்லான்—எவாக்கும் இச்செய்தியை எடுத்துச்சொல்லாதவனும், தொடாவின்றியொழுநாளில்—மனதிற்பற்றினறியிருக்கு மநாளில்.—எ-று.

தொடாவின்றியொழுநாதல் —அந்தரங்கத்தில் மனையாளென்னும் பாவனையொழித்துத் தெய்வமென்னும் பாவனைவைத்தொழுநாதல். (கக)

விடுவதே யெண்ணமாக மேவிய முயற்சிசெய்வான் படுகிறாப் பரவையீது படாகலக கொண்டுபோகி நெடுநிதி கொணாவேனென்ன நிரந்தபல் கிளைஞராகும் வடுவில்சீர் வணிகமாக்கண் மரக்கலஞ் சமைப்பித்தாரகள்.

(இ-ள்.) விடுவதேயெண்ணமாக—புனிதவதியாராவ விட்டுத்தான் நீங்குவதே மனக்கருத்தாக; மேவியமுயற்சிசெய்வான்—அதற்கேற்ற பிரயத்தனத்தைச்செய்கின்றபரமத்தன், படுகிறாப்பரவையீது—மேன்மேலும் உண்டாகின்ற அலைகளையுடைய கடலினிடத்து; படாகலக்கொண்டுபோகி—செல்லாநின்ற மரக்கலத்தைச்செலுத்திக்கொண்டுபோய்; நெடுநிதிகொணாவேனென்ன—அதிகதிரவியத்தைச் சம்பாதித்து வருவே.

னென்றுசொல்ல; நிரந்தபங்கினைஞராகும்—அவனைச்சூழந்தபல சுற்றத்தாராகிய; வடுவி
ல்சீர்வணிகமாக்கன்—சூற்றமற்ற சிறப்பினையுடைய வணிகர்கள்; மரககலஞ்சமைப்பி
த்தார்கள்—ஒரு மரக்கலத்தைச் செய்வித்தார்கள் —எ-று, இவ்விரண்டிவருளகம். (௩௨)

கலஞ்சமைத் ததற்குவேண்டுங் கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்புபண்டம் பொருநதுவ நிரம்பவேற்றிச்
சலந்தரு கடவுட்போற்றித் தலைமையா நாய்கன்றானு
நலந்தரு நாளிலேறி நாளிதிகாக கடனமேற்போனானு.

(இ-ள்) கலஞ்சமைத்து—ஒரு மரக்கலத்தைச் செய்து; அதற்குவேண்டுங்கம்மி
யருடனே—அம்மரக்கலத்தை ஒட்டெதற்குரிய மாலுமிமுதலானவர்களுடனே; செல்லும்
புலங்களில்விரும்புபண்டம்—தானசெல்லும் ஊரிலவிரும்பிக் கொள்ளும் பண்டங்களாக,
பொருந்துவநிரம்பவேற்றி—உரியவைகளை அம்மரக்கலம் நிறைய ஏற்றி; சலந்தருகடவு
ட்போற்றி—கடற்கிறைவருகியவருணைததுதித்து; தலைமையாநாய்கன்றானும்—முத
ல்வனான பரமத்தனும், நலந்தருநாளிலேறி—நன்மைவிளைகும் முகூர்த்தத்திற்கப்ப
லிலேறி, நாளிதிகாக் கடனமேற்போனானு—குளிராத அலைகளையுடைய கடல்மேற் போ
னான் —எ-று. (௩௩)

கடன்மிசை வங்கமோட்டிக் கருதிய தேயநதன்னி
லடைவுறச் சென்றுசோந்தங் களவில்பல் வளங்கண்முற்றி
யிடைசில நாட்கணீங்க மீண்மெக கலத்திலேறிப்
படாபுனற் கன்னிநாட்டோர பட்டின மருங்குசாராதான்.

(இ-ள்.) கடன்மிசைவங்கமோட்டிக்—கடலினமேல் நாவாயைச்செலுத்தி, கரு
தியதேயந்தன்னில்—தான் எண்ணிய ஊரில், அடைவுறச்சென்றுசேர்ந்து—முறையாகப்
போய்த்தங்கி; அங்களவில்பல்வளங்கண்முற்றி—அவ்விடத்தில் அளவில்லாத பலசம்பத்
துக்களைச்சம்பாதித்து; இடைசிலநாட்கணீங்க—அதற்கிடையில் சிலநாள்கழிய, மீண்டு
மக்கலத்திலேறி—திரும்பவும் அம்மரக்கலத்திலேறி, படாபுனற்கன்னிநாட்டு—பரம்பி
யநீனாயுடைய பாண்டிநாட்டிலுள்ள; ஓபட்டினமருங்குசார்ந்தான்—ஒரு பட்டினத்
தின் களையை அடைந்தான் —எ-று. (௩௪)

அப்பதி தன்னிலேறி யலகில்பல் பொருள்களாக்கு
மொப்பின்மா நிதியமெல்லா மொருவழி பெருகவுய்த்து
மெய்ப்புகழ் விளங்குமவனா விருடபவோ வணி உன்பெற்ற
செபருங் கன்னிதன்னை திருமணி வதுவைசெய்தான்.

(இ-ள்.) அப்பதிதன்னிலேறி—அந்த நகரத்திற்குச் சென்று; அலகில்பல்பொருள்
களாக்கும்—அளவில்லாத பலபொருள்களைவிற்று அதனாலாகிய; ஒப்பின்மாரிதியமெல்
லாம்—ஒப்பில்லாத மிகுந்த திரவியங்களையெல்லாம், ஒருவழிபெருகவுய்த்து—வட்டி
முதலிய ஒரோர்வழிகளில் வாத்தியாகும்படிவிட்டு; மெய்ப்புகழ்விளங்குமவனாவ்
யிருமபும்படி; மெய்யம்மையான புகழால்விளங்குகின்ற அந்த ஊரிலுள்ளார் யாவரும் விரும்பும்படி;
ஓர்வணிகன்பெற்ற—ஒருவணிகன்பெற்றெடுத்த; செபருங்கன்னிதன்னை—சொல்லுத
ற்கரிய சிறப்பினையுடைய கன்னிகையை, திருமணிவதுவைசெய்தான்—அழகுமிக்க வி
வாகஞ்செய்துகொண்டான்.—எ-று (௩௫)

பெறலருந் திருவினாப பெருமணம் புணர்ந்துமுன்னை
யறவிய னுமென்கூந்த லணங்களு டிறத்திலுற்றம்

புறமொரு வெளியுறும் பொதிந்தசிக தனையினேடு
முறைமையின் வழாமைவைகி முகமலர் தொழுநாளில்.

55. (இ-ள்) பெறலருந்திருவினாை=பெறுதற்கரிய திருமகனையொத்த அக்கன்னிகையை; பெருமணமபுன்றது=பெருமையோடுமணஞ்செய்து; முனையையறலியனறுமென்கூந்தல்=தான் முனமணஞ்செய்த கருமணல்போலும் நயி மிருதுவான கூந்தலையுடைய; அணங்களுடற்றத்தில்=திருமகனையொத்த புனிகவதியாரிடத்தில், அற்றம்புறமொருவெளியுறும்=தானசெய்த கபடத்தைப்பற்றம்பே ஒருவருக்கும் வெளிப்படுத்தாமல்; பொதிந்தசிக்தனையினேடு=மறைந்த எண்ணத்தோடு; முறைமையினவழாமைவைகி=இல்லற நெறியை தவறாமலிருந்து, முகமலர்ந்தொழுநாளில்=முகமலர்ச்சியோடொழுகும்நாளில் —எ-று. (கசு)

முருகலர்ச் சோலைமுதா ரதினமுதல் வணிகரோடு
மிருநிதிக் கிழவனென வைய்திய திருவின மிக்குப
பொருகடற் கலன்கள் போகரும புகழினுன மனைவிதன்பார்
பெருகொளி விளக்குப்போலோர் பெண்கொடியரிதிற்பெற்றான்.

56. (இ-ள்) முருகலர்ச்சோலைமுதாரதில்=வாசனைத்தங்கிய மலர்களையுடைய சோலைக்குழந்த பழைய அவ்வூரிலிருக்கின்ற; முதலவணிகரோடு=முதன்மையான செட்டிகளோடு, இருநிதிக்கிழவனென=குபேரனைப்போல, எய்தியதிருவினமிக்கு=வாணித்தினில்வாய்த்த செல்வத்தாலோங்கி; பொருகடற்கலன்கள் போகரும்புகழினுன=அலைமோதுகின்ற கடலில் மரகதலங்களைச்செலுத்தி வாணிபம்புரியும் புகழையுடைய பரமத்தன், மனைவிதன்பார்பெருகொளிவிளக்குப்போல=தன் புதிய மனையாளிடத்திமிக்க ஒளியைவீசுகின்ற விளக்குப்போல், ஓபெண்கொடியரிதிற்பெற்றான்=ஓபுதல்வியை அருமையாகப்பெற்றான்.—எ-று.

இவ்விரண்டுங் குளகம்

(கசு)

மடமக டன்னிப்பெற்று மங்கலம் பேணித்தான்முன்
புடனுறை வஞ்சிநீத்த வெருபெரு மனைவியாரை
தொடர்வற நினைநதுதெய்வத் தொழுகுல மென்றேகொண்டு
கடனமைத் தவர்தநாமங் காதல்செய மகவைவீட்டான்.

(இ-ள்) மடமகடன்னிப்பெற்று=மடப்பத்தையுடைய அபபுத்திரியைப் பெற்று; மங்கலம்பேணி=அதற்குச் செய்யும் மகனங்களைச்செய்து, தான்முன்புடனுறைவஞ்சிநீத்த=தான்முன்னே அவருடனுறைதலுக்குப் பயந்துநீங்கிவந்த, ஒருபெருமனைவியாரை=ஒப்பற்ற மூத்தமனைவியாராகிய புனிதவதியாரை, தொடர்வறநினைந்து=தன்மனையாளென்னும் தொடர்ச்சி நீங்கும்படி நினைந்து; தெய்வத்தொழுகுலமென்றே கொண்டு=தெய்வமாக வணங்குங்குலத்தினரவொன்று கருதிக்கொண்டு; கடனமைத்து=நாமகரணத்துக்குச்செய்யும் சடங்குகளைச்செய்து; அவாதநாமம்=அந்தப் புனிதவதியார் திருநாடித்தை, காதல்செய்மகவையிட்டான்=தான்காதலித்தொழுகும் புத்திரிக்குத்தரித்தான்.—எ-று. (கசு)

இந்நிலை யிவனிங்கெய்தி யிருந்தன னிப்பானீடுங்
கன்னிமா மதில்குழமாடக் காரைக்கால் வணிகளு
தன்னிகர் கடந்தசெல்வத் தனத்தன் மகளாதாழு
மனனிய கற்பினேடு மனையறம் புரிந்துவைக.

(இ-ள்.) இந்நிலையிவனிகெய்தியிருந்தனனிப்பால்—இவ்வாறு இப்பரமத்தன் பாண்டிநாட்டின்கண் ஒருநா அடைந்திருந்தான் அதன்மேல; நீடுகண்ணிமாமதில்குழ் மாடக்காகாககால்வணிகளுன—நீண்ட அழிவில்லாத பெரிய மதில்கள் சூழ்ந்த மாடங் கையுடைய காணக்காலில் வாழும் வணிகனாகிய, தன்னிகாகடந்தசெவ்வதன் தத்தன் மகளார்தாமும்—தனக்கு நிகரில்லாத செவ்வதையுடைய தனத்தனது புதல்விபாரா கிய புனிதவதியாரும், மன்னியகற்பிதோமனையறம்புரிந்துவைக—நிலைபெற்ற கற்போ டு இல்லறத்தை நடத்திக்கொண்டிருக்க—எ-று. (நக)

வினாவனம் பெருக்கவங்க மீதுபோம பரமத்தன் வளாபுகழ்ப பாண்டிநாட்டோ மாநகர் தன்னின்மன்னி யளவின்மா நிதியமாக்கி யமாந்திரி திருந்தானென்று கிளரொளி மணிகொம்பனொ கிளைஞாதாங் கேட்டாரன்றே.

(இ-ள்.) வினாவனம்பெருக்க—திரண்டிருக்கின்ற செவ்வதைய பெருக்கும் பெருட்டு, வங்கமீதுபோமபரமத்தன்—கப்பலிற் செல்லும் பரமத்தனென்பவன்; வளாபுகழ்பபாண்டிநாட்டு—மிகவுகழையுடைய பாண்டிநாட்டிலுள்ள, ஓமாநகர்தன் னினமனனி—ஒருபெரிய நகரத்திலிருந்து, அளவின்மா நிதியமாகி—எண்ணிறந்தமிகத் திரவியங்களைச் சம்பாதித்து, அமாந்திரிநருந்தானென்று—விரும்பி அங்கு இனிதாக இருக்கின்றனென்று, கிளரொளிமணிகொம்பனொ—விளங்குகின்ற ஒளியையுடைய மணிகொம்புபாலும் புனிதவதியாரது, கிளைஞாதாங்கேட்டாரா—சுற்றத்தார் கேள் விபற்றா—எ-று அன்று-ஏ-அசை.

இவ்விரண்டங் குளகம்

(ச௦)

அமமொழி கேட்டபோதே யணங்களுர் சுற்றத்தாருந் தமமுறு கிளைஞாப்போகி யவனிலை தாமுங்கேட்டி மமமொகொண் மனத்தராகி மறவ விரந்தபாங்காக் கொமமைவெம முலையினொக கொண்டுபோய் விடுவதென்பா.

(இ-ள்.) அம்மொழிகேட்டபோதே—அப்பரமத்தன் பாண்டிநாட்டைந்து கல் யாணஞ் செய்துகொண்டு புதல்வியைப் பெற்றிருக்கின்றனென்னும் வார்த்தைகேட் டவளவில, அணங்களுர்சுற்றத்தாரும்—புனிதவதியாருடைய உறவினரும், தம்முறு கிளைஞாப்போகி—தமக்குரிய உறவினரை அனுப்பி, அவனிலைதாமுங்கேட்டி—அந் தப்பரமத்தனுடைய நிலைமையைத் தாமும் அறிந்துகொண்டு, மமமொகொண்மனத்த ராகி—துயருறுகின்ற மனமுடையவராய், மற்றவனிரந்தபாங்கா—அப்பரமத்தன் இருந்தவிடத்தில்; கொமமைவெமமுலையினொ—பருத்த தனங்கையுடைய புனிதவ தியாரை, கொண்டுபோய்விடுவதென்பா—அழைத்துக் கொண்டுபோய் விடுவதென்று சொல்வாராயினா—எ-று. (சக)

மாமணிச் சிவிகைதன்னின் மடநடை மயிலன்னொத் தாமரைத் தவிசில்வெருக தனித்திரு வென்னவேற்றிக் காமரு கழனிவீழ்த்துக் காதல்செய் சுற்றத்தாருந் தேமொழி யவருஞ்சூழச் சேணிடைக் கழிந்துசென்றார்.

(இ-ள்.) மாமணிச்சிவிகைதன்னில்—மாணிக்கங்கள்பதித்த யானத்தில்; மடநடை மயிலன்னொ—மிருதுவானகடையை யுடையமயில்போலும் புனிதவதியாரை; தாம ரைத்தவிசில்வெருக—தாமரையாதனத்தில் வீற்றிருக்கும், தனித்திருவென்னவேற்றி—

ஒப்பற்ற சீதேவியைப்போல ஏறச்செய்து; காமருகமுனிவீழ்த்து—அழகிய இந்திதா
யைவிடுத்தது, காதல்செய்கற்றத்தாரும்—விருப்பமசெய்கின்ற உறவினரும், தேமொழிய
வருஞ்சூழ்—இனியமொழியையுடைய மகளிர்களுஞ் சூழ்ந்தவர, சேணிடைக்கழிந்து
சென்றா—நெடுந்தூரத்தில் நீங்கிப்போனார்கள் —எ-று. (௪௨)

சிலபகல் கடந்துசென்று செந்தமிழ்த் திருநாடெய்தி
மலர்புகழ்ப் பரமதத்தன் மாநகர மருங்குவந்த
குலமுதன் மனைவியானாக் கொண்டுவர தணைந்ததன் பை
தொலைவில்சீர்க் கணவனார்க்குச் சொல்லிமுன் செல்லவிட்டார்.

(இ-ள்.) சிலபகல்கடந்துசென்று—சிலநாள்கழிந்தபின், செந்தமிழ்திருநாடு
ய்தி—பாண்டிநாட்டையடைந்து; மலர்புகழ்ப்பரமதத்தன்—பார்த்துகழையுடைய பர
மதத்தனிருக்கும், மாநகர்மருங்குவந்து—பெரிபநகரத்தில் வந்தது, குலமுதன்மனைவியா
னா—குலத்திற்கு முதன்மனைவியாயிருக்கின்ற டுனிதவதியானா, கொண்டுவந்தணைந்த
தன்மை—இவ்விடத்தில் அழைத்துவந்த நிலைமையை, தொலைவிலசீர்க்கணவனார்க்கு—
அழியாதசிறப்பினையுடைய பரமதத்தனுக்கு, சொல்லிமுன்செல்லவிட்டார்—முன்னே
பெய்த் தெரிவிக்கும்படி சொல்லியனுப்பினார்கள்.—எ-று. (௪௩)

வந்தவ ரீணந்தமாற்றங் கேட்டலும் வணிகன்றானுஞ்
சிறுதையி லச்சமெய்திச் செழுமணம் பின்புசெய்த
பைநதொடி தனையுங்கொண்டு பயந்தபெண் மகவினோடு
முந்துறச் செல்வேனென்று மொய்குழ லவாபால்வந்தான். பெருமை.

(இ-ள்.) வந்தவரீணந்தமாற்றங்கேட்டலும்—தன் மனைவியார் வந்து சேர்ந்த
செய்தியைக் கேட்டவுடனே, வணிகன்றானுஞ் சிறுதையிலச்சமெய்தி—பரமதத்தனும்
தன்மனத்திற் அச்சமடைந்து, செழுமணம்பின்புசெய்த—செழுமையான விவாகத்தைப
பின்னேசெய்த; பைந்தொடிதனையுங்கொண்டு—மனைவியையுடைய அழைத்துக்கொ
ண்டு; பயந்தபெண்மகவினோடும்—தான்பெற்ற பெண்குழந்தையோடும், முந்துறச்செ
ல்வேனென்று—முற்பட்டுப் போகின்றேனென்று, மொய்குழலவாபால்வந்தான்—புனி
தவதியாரிடத்திலவந்தான்.—எ-று. (௪௪)

தானுமம் மனைவியோடு தளர்கடை மகவினோடு
தூனாளம் பிணைபோனின்ற மனைவியா ரடியிறருழந்தே
யானும் தருளால்வாழ்வே னிவ்விளங் குழவிதானும்
பான்மையா லுமதுநாம மென்றுமுன் பணிந்துவீழ்ந்தான்.

(இ-ள்.) தானுமம்மனைவியோடும்—அப்பரமதத்தனும் புதிதாக மணஞ்செய்தம
னையாளோடும்; தளர்கடைமகவினோடும்—தளர்த நடையையுடைய பெண்குழந்தை
யோடும், மானாளம்பிணைபோனின்ற—இளமைதங்கிய பெணமானபோல அங்குநிற்கி
னா; மனைவியாரடியிறுழ்ந்து—புனிதவதியாருடைய திருவடிகளில் வணங்கி, யானு
மதருளால்வாழ்வேன—நான் உம்முடைய திருவருளினாலே இவ்விடத்தில்வாழ்ந்திருக்க
ின்றேன்; இவ்விளங்குழவிதானும்—இந்த இளமை சங்கிய பெணமகவும், பான்மை
யாலுமதுநாமமென்று—முறைமையால் உம்முடைய நாமம் இடப்பெற்றதென்று; முன்
பணிந்துவீழ்ந்தான்—அவாதிருமுன்னே சாஷ்டாங்கமாக வணங்கினான்.—எ-று.

கணவாதாம் வணங்கக்கண்ட காமாபூக தொழியனரு
மனைவுமுஞ் சுறத்தாராபா லசசமோ தொதுங்கிற்ப
வுணாவது கிளைஞாவெங்கி யுன்றிநு மனைவிதன்னை
மணமலி தாரினாயந் வணங்குவ தென்கொலென்றார்.

(இ-ள்.) கணவாதாம்வணங்கக்கண்ட=நாயகந்தம்மை வணங்கக்கண்ட, கா
மாபூகதொழியனரும்=அழகியபூகதொழிபோலும் புனிதவகியாரும்; அனைவுமுஞ்சுறத்
தாராபால=தமமையடைந்து நிற்கின்ற கிளைஞாகளிடத்து; அச்சமோதொதுங்கிற்ப=
பயத்தோடு ஒரிடத்தில் ஒதுங்கிறதக, உணாவதுகிளைஞாவென்கி=அவர்களில் உணாவு
மிகக் சுறத்தாராகள் இவன செய்கைக்கு வெட்கமடைந்து, உனறிருமனைவிதன்னை=
உன்னுடைய திருமணையான, மணமலிதாரினும்=வாசனைமிக மாலையை யணிந்த பர
மத்ததனை, நீவணங்குவதென்கொலென்றா=நீவணங்கவேண்டிய தென்னகாரணமெ
ன்றுகேட்டாகள்.—எறு. (சுசு)

மற்றவா தமமைநோக்கி³ மானிட மிவாதாம்ல்லர்⁴
நற்பெருந தெய்வமாத னுனறிந தகனறபின்பு
பெற்றவிம மகவுதனைப பேரிட்டே னாதலாலே
பொற்பதம பணிநதேனீரும் போற்றுதல செயமினெனருள.

(இ-ள்.) மற்றவாதமமைநோக்கி=அவ்வாறுகேட்ட சுறத்தாராப் பரமத்தன்
பார்த்து, மானிடமிவாதாம்ல்லர்=இவா மனிதப்பிறப்பிற்குரியல்லர்; நற்பெருந்தெய்
வமாதல=நல்ல பெருமைதவகிய தெய்வப்பிறப்பாயிருத்தலை, நானறிந்தகனறபின்பு=
நாந்தெரிந்து அவரை நீங்கியபின்பு, பெற்றவிமமகவுதன்னை=நான் பெற்ற இப்பெண்
குழந்தையை, பேரிட்டேனாதலாலே=அவா திருநாமமிட்டழைத்தேனாகையாலே, பொ
ற்பதமபணிநதேன=இவருடைய அழகிய திருவடினை வணங்கினேன்; நீரும்போற்று
தலசெய்மினெனருள=நீங்களும் அவா திருவடிகளை வணங்குங்களென்றுசொன்னான்.

என்றபின் சுறத்தாரு மிதுவென்கொ லென்றுநின்றா
மன்றலங் குழலினரும வணிகனவாய் மாற்றவகேளாக
கொன்றைவா சடையினாதங் குளாகழல் போற்றிச்சிறதை
யொன்றிய நோக்கினமிகக் வுணாவுகொண் டொசெய்கின்றா

(இ-ள்.) என்றபின்சுறத்தாரும்=என்று அப்பரமத்தத்தன சொன்னபின்பு உற
வின்ரும, இதுவென்கொலென்றுநின்றா=இது எனன ஆசரியமென்று நின்றார்கள்;
மன்றலங்குழலினரும்=வாசனைமழமும் சேத்ததையுடைய புனிதவகியாரும்; வணிகன்
வாயமாற்றவகேளா=பரமத்தத்தனுடைய வாயிற்பிறந்த சொல்லக்கேட்டு, கொன்றை
வாசடையினாதம்=கொன்றைமலையணிந்த நீண்ட சடையையுடைய சிவபிரான
து, குளாகழல்போற்றி=ஒலிக்கின்ற வீரககழலையணிந்த திருவடிகளைவணங்கி, சிறதை
யொன்றியநோக்கின்=சித்தமொருபபட்ட திருவுள்ளக்குறிப்போடு, மிகக் வுணர்வுகொ
ண்டொசெய்கின்றா=மேம்பட்ட உணாவுடையவராய்ச சொல்லத் தொடங்கினார்.)

சங்கிவன் குறித்தகொள்கை யிதுவினி யிவனுக்காகத்
தூவகியு வனப்புகின்ற தசைப்பொதி கழித்திவகுன்பா
லாங்குநின் றார்கள்போற்றும் பேய்வடி வடியேனுக்குப
பாங்குற வேண்டுமென்று பரமாதாள் பரவியின்றா.

(இ-ள்.) ஈம்சவன்ருறித்தகொள்ளையிது=அவர் இப்பரமதத்தன் மனதிற்கொண்டரிச்சயம் இவ்வாறாயிருந்தது, இனியிவனுக்காகத்தாங்கிய=அதனால் இனிமேல் இவன்பொருட்டுசெகநாத; வனப்புநின்றதசைப்பொதிகழித்து=அழகுநிறற்றக்கிடமாகிய ஈன்பொதியை நீக்கி, இங்குள்பாலாங்குநின்றார்கள்=இவ்விடத்தில அக்கயிலைக்கணம்மிடத்திலின்ற ஏனை பகணங்கள், போற்றும்பேய்வடிவு=வணக்குதற்குரிய பேய்க் கணங்களின் வடிவம், அடியேனுக்குப்பாங்குறவேண்டுமென்று=அடியேனுக்கு முறை மயமாகப்பொருந்தும்படி அருளவேண்டுமென்று, பரமாதாள்பரவிநின்றா=சிவபிராந்திருவடிகளை வணங்குகின்றார்.—எ-று (சக)

ஆனவப் பொழுதுமன்று ளாடுவா ரருளிஞலே
மெனையுணர்வுகூர வேண்டிற்றே பெறுவார்மெய்யி
லுண்டை வனப்பையெல்லா முதறியெற புடம்பேயாக ஈனும்படியே
பானமு மண்ணுமெல்லாம் வணங்குபேய் வடிவமானா. உடம்பாகக்கொண்டு

(இ-ள்) ஆனவப்பொழுது=அவ்வாறு வேண்டுதல் செய்யும்பொழுது, மன்று ளாடுவாரருளிஞலே=கணகசையில் ஆனந்தநிருத்தஞ்செய்யும் சிவபிரான திருவருளி றுலே; மேனையுணர்வுகூர=வீட்டையும் நெறியாகிய உணர்ச்சியிக, வேண்டிற்றே பெறுவார்=தாம் வேண்டியவண்ணம் பெறுகின்ற கருததுடைய அப்புனிதவகியா, மெய்யிலுண்டைவனப்பையெல்லாமுதறி=தம் திருமேனியில் சசையாலடைந்த அழகையெல்லாம் உதறி; எற்புடம்பேயாக=என்புடம்பாக, வானமுமண்ணுமெல்லாம்=யின்னுலகமும் மண்ணுலகமுமாகிய எல்லா உலகங்களும், வணங்கும்=வணங்கத்தக்க, பேய்வடிவமானா=பேய்வடிவமடைநதா.—எ-று (கூ)

மலர்மழை பொழிந்ததெங்கும் வானதூ துபியிடுத
மலகெலா நிறைததுவிமம் வுமபரு முனிவாதாமுங்
தலவினா கணங்கனெல்லாங் குணலையிட டனமுன்னின்ற
தொலைவில்பல சுற்றததாருந் தொழுதஞ்சி யகன்றுபோனா.

(இ-ள்.) மலர்மழைபொழிந்ததெங்கும்=எவ்விடத்தும் மலாமாரிபொழிந்தது; வானதூத்துபியிடுதம்=தேவதூத்துபியின் நாதமானது, உலகெலாநிறைததுவிமம்=உலகமுழுதும் பரம்பிடொலிக்க, உம்பருமுனிவாதாமுங்குலவினா=தேவர்களும் முனிவர்களும் கொண்டாடினார்கள், கணங்கனெல்லாங்குணலையிட்டன=பைசாகணங்கனெல்லாம் வீராவேசத்தாற் கொக்கரித்தன, முன்னின்றதொலைவில்பல்குற்றத்தாரும்=அவந்திருமுன்னே நின்ற எண்ணிறந்தபல உறவினர்களும், தொழுதஞ்சியகன்றுபோனா=வணங்கிப்பயந்து நீங்கிப்போனார்கள்.—எ-று (கூ)

உற்பலித் தெழுந்தஞானத் தொருமையி னுமைகோன்றனை
பற்புதத் திருவாதாதி யப்பொழு தருளிச்செய்வார்
பொற்புடைச் செய்யபாதப் புண்டீ கங்கள்போற்று
ந்தணத் தினிலொன்றானே னுன்னென்று நயநதுபாடி.

(இ-ள்.) உற்பலித்தெழுந்தஞானத்தொருமையின்=அவர்தம்மீள் உதித்தெழுந்த அருன்னானத்தின் ஒருமைப்பாட்டால், உமைகோன்றனை=உமாதேவிக்கு நாயகராகிய சிவபிரானுக்கு; அற்புதத்திருவந்தாதி யப்பொழுதருளிச்செய்வார்=அற்புதத்திருவந்தாதிபை அப்பொழுதே அருளிச்செய்வாராய்; பொற்புடைச்செய்யபாதப்புண்டீகங்கள்போற்றும்=அழகமைந்த சிவந்த பாதமாகிய தாமரைமலர்களைத்துதிக்கும், நந்தண

- ஸ்ரீயசைய்யுட்குனிஸ் துணையே 'மந்திஷுணர்ஷி' 'சீமனையியுணர்'

த்தினிலொன்றானேனென்று=வல்லகணங்களுள் என் ஒன்றாய்விட்டனென்று; நய
ந்தபாடி=விரும்பிப்பாடி.—எ-று. (இஉ)

அற்புதத் திருவந்தாதி.

திருச்சிற்றம்பலம்.

பிறநது மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறநதுநின் சேவடியே சேர்ந்தே—னிறந்திகழு
மைஞ்ஞான் கண்டத்து வானோ பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப தீடா

உரையினு லீமமலை யந்தாதி வெண்பா
கனாவினா கானாககாற பேய்ச்சொற—பரவுவா
ராராத வனபினே டண்ணலைச்சென நேததுவார்
பேராத காதல் பிறநது

திருச்சிற்றம்பலம்

ஆய்ந்தசீ ரிரட்டைமலை யந்தாதி யெடுத்தபாடி
யேய்ந்தபே ருணாவுபொங்க வெயிலொரு மூன்றுமுனனுட்
காய்ந்தவ ரிருந்தவெள்ளிக கைலைமால் வரையைநண்ண
வாய்ந்தபே ரருண்முன்கூர வழிபபடும வழியால்வந்தார்.

(இ-ள்.) ஆய்ந்தசீரிரட்டைமலையந்தாதிபெடுத்தபாடி=தெளிவான சிறப்
பமைந்த திருவிரட்டைமணிமாலையை அந்தாதியாக எடுத்துப்பாடி, ஏய்ந்தபேருணாவு
பொங்க=தம்மிடத்துப்பொருந்திய பேரறிவு. து மேம்பட; எயிலொருமூன்றுமுன்
னாட்காய்ந்தவரிருந்த=ஒருமூன்றுமுகிலையும் முனனுளிலெரித்த சிவபிரான் வீற்றிருந்தரு
ளும்; வெள்ளிககைலைமால்வரையைநண்ண=திருக்கையாமலையை அடைய, வாய்ந்த
பேரருண்முன்கூர=தமக்குக்கிடைத்த பெரியதிருவருளானது முற்பட்டுநடத்த, வழிப
படுமவழியால்வந்தார்=அத்திருவருள் வழிததாயிருக்கும் முறைமையினு லொழுகிவந்
தார்.—எ-று. இவ்விரண்டிங் குணகம். (இரு)

திரு இரட்டைமணிமலை.

திருச்சிற்றம்பலம்.

கட்டளைக்கலித்துறை.

கிளர்ந்துந்துவெந்துயர் வந்தமேபோதஞ்சி நெஞ்சமென்பாய்
தளரநதிங்கிருத்த நவிரதிகண்டாய்தள ராதுவந்தி
வளாந்துந்துகவகையும் வானத்திடைவளர் கோட்டுவெள்ளை
யினநதிங்கருமெருக் குமமிருக்குஞ்சென்னி யீசனையே.

வெண்பா.

உத்தமராய் வாழ்வா ருலந்தககா ஹுறார்கள்
செத்த மரமுககித் தியாமு—னுத்தமராய்
நீளாழி நஞ்சண்ட நெய்யாடி தன்றிறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்தது.

திருச்சிற்றம்பலம்.

1
கண்டவா வியபபுற்றஞ்சிக னையகன் றேடுவொகன்
கொண்டதோர் வேடததனமை யுள்ளவா கூறக்கேட
யண்டாநா யகனொன்னை யறிவோர் ஸ்றியாவாய்மை
யெண்டிசை மாககருகியா நெவ்வுரு வாயெனென்பார்.

(இ-ள்) கண்டவாவியபபுற்றஞ்சி=பாத்தவாகன் அதிசயித்து அச்சமடைந்து, கையகனறேடுவொகன்=அவனாவிட்டுச் செல்வார்களாய், கொண்டதோர்வேடததனமை=தாமடைந்த அவ்வேடத்தினது நிலைமையை, உள்ளவாகூறக்கேட்டு=உள்ள படி அவர்கள் கூற அபபுணிதவதியார்பேட்டு, அண்டாநாயகனொன்னையறிவோல்=தேவநாயகராகிய சிவபிரான் எனினேததன் அடிமையென்று அறிவாராகில, அறியா வாய்மையெனபு.சைமாககருக்கு=இவ்வடிமைத்தனமையின் நிலைமையறிவாத எட்டுத் திகிலுள்ள மனிதர்களுக்கு, யானெவ்வுருவாயெனென்பா=யான் எவ்வுருவடைந்து ம என்னபிரயோசனமென்று சொல்வாரா —எ-று ஏ-அசை


அடிமைத்தனமையின் நிலைமையுணர்ந்தாககு எவ்வுருவாயினும் பெரிதென்னு ன் கொள்கையுண்டாம் அஃதறியாக்கியான தேவவுருவாயினும் பேயுருவாயினும் ஒரு பயனுமின்றாதவின அவா அவமதிப்பும் ஆனந மதிப்பும் ஒருபொருளாகக் கருதோமெ ன்னுந் கருத்துடையராய் அறியாவாய்மைமாககருக்கு யானெவ்வுருவாயென என்னா. வடதிசைத் தேசமெல்லா மனத்தினுங் கடிதுசென்று தொடையவி ழிதழிமாலேச சூலபா ணியினாமேவும படரொளிக் கைலைவெற்பின பாங்குணைத் தாங்குக்காலி னடையினைத் தவிர்த்துபாடமேற் றலையினு னடந்துசென்றா.

(இ-ள்) வடதிசைத்தேசமெல்லாம்=வடதிசைக்ககணுள்ள கன்னடம் முதலிய தேசங்குளையெல்லாம், மனத்தினுங்கடிதுசென்று=மனவேகத்தினும் வேகமாக நடந்து; தொடையவிழிதழிமாலேச்சூலபாணியினாமேவும=கொத்தாக விரிந்த கொன்றைமாலே யைத்தரிந்த சிவபிரான் வீற்றிருந்தருளும், படரொளிக்கைலைவெற்பின பாங்குணை நது=பரம்பிய ஒளியையுடைய கைலைமையினருகிறபோய், ஆங்குக்காலின்டையினை த்தவிர்த்து=அவ்விடத்தில் காலால நடத்தலை நீங்கி, பாாமேற்றலையினுடந்துசென றார்=பூமியின்மேல் தலையால நடந்துபோனா —எ-று (இரு)

தலையினு னடந்துசென்று சங்கர னிருந்தவெள்ளி மலையின்மே லேறும்போது மகிழ்ச்சியா லனபுபொங்குக ,கூலையிளந் திங்கடகண்ணிக் கண்ணுத் லொருபாகத்தாச சிலைதுத் லிமயவல்லி திருக்கதனோக் குறத்தனமே.

124. (இ-ள்) தலையினுடந்துசென்று=தலையாலநடந்துபோய்; சங்கரனிந்ந்தவெ ள்ளிமலையின்மேலேறும்போது=சிவபிரானவீற்றிருந்தருளும் திருக்கைலைமலையில் ஏறு ம்பொழுது, மகிழ்ச்சியாலனபுபொங்கு=திருவுள்ளக்களிப்பார் கருணையானது அமமை யாரிடத்துண்டாகும்படி, கலையிளந்திங்கடகண்ணிக்கணனுதல்=இளமையான சங்கிர னது ஒர்கலையாகிய மாலையையணிந்த சிவபிரானுடைய, ஒருபாகத்துச்சிலைதுதலிமயவ ல்லி=ஒரு கூற்றிலிருக்கும் வில்லைப்போன்ற நெற்றியையுடைய பார்வதியாரது; திரு க்கதனோக்குற்றது=திருக்கண்ணோக்கமுண்டாயிற்று.—எ-று. அனது-ஏ-அசை. (இரு)

125. அம்பிகை திருவுள்ளத்தி னதிசயித் தருளித்தாழ்குது
தமபொரு மாணைகோகுகித் தலையினு னடந்துகுகேது



காரைக்காலம்மையார் தலையில் ஸ்ரீ கையடைந்த இனிட்டிற்வாமை முதலியவரம்பெற்ற

மெம்பெரு மாநோற்றபின் யாக்கையன் பென்னேயென்ன
நம்பெரு மாட்டிக்குங்கு நாயக நருளிச்செய்வான். அம்பேய்யா.

(இ-ள்) அம்பிகைதிருவுள்ளத்தி னதிகயித்தருளி—பார்வதியார்தம் திருவுள்ளத்திலேவியப்படைந்து; தாழ்ந்துதம்பெருமானேநோக்கி—வணங்கித் தமது பிராணப்பாத்தி, எம்பெருமான்—எம்பெருமானே, தலையினுடந்திற்கேறும்—தலையினுலே நடந்து இங்கே ஏறுகின்ற, ஒற்றிப்பின்பாககையனபென்னேயென்ன—ஓர் ஏற்புடமுடையபைசாசத்தின் அன்பு என்னவென்று வினாவு, நம்பெருமாட்டிக் கங்கு—நமது பெருமாட்டியாகிய பார்வதிதேவிக்கு அவ்விடத்தில், நாயகநருளிச்செய்வான்—சிவபிரான் அருளிச்செய்வாராயினா—ஏறு (ருஎ)

வருமிவ ணமமைப்பேணு மமமைகா ணுமையே³மற்றிப
பெருமைசேர வடிவுமவேண்டிப பெற்றன னென்றுபின்னை
யருகுவத தடையேகோக்கி யமமையே யென்னுஞ்செய்மை
யொருமொழி யுலகமெல்லா முயயவே யருளிச்செய்தார்.

(இ-ள்) வருமிவணம்மைப்பேணு மம்மைகாணுமையே—உமையே தலையால் நடந்துவருகின்ற இவன் நமமைவழிபிடுமி புனிதவதியமமையார, மற்றிப்பெருமைசேர்வடிவும்—இவ்வாறான இந்தப்பெருமைதங்கிய உருவத்தையும், வேண்டிப்பெற்றன னென்று—தான்விரும்பி என்னிடத்துப பெற்றுக்கொண்டானென்று அருளிச்செய்து, பின்னையருகுவந்தடையேகோக்கி—பின்பு அவ்வமமையார் தம்பககலில்வர் தடைந்தவுடன் அவரைப்பார்த்து, அம்மையேயென்னுஞ்செய்மையொருமொழி—அம்மையேயென்றழைக்கும் ஒருசெய்மையாகிய திருவாகை, உலகமெல்லாமுயயவேயருளிச்செய்தார்—உலகங்களெல்லாம் உடேறும்படி யருளிச்செய்தார்.—ஏறு (ருஅ)

அங்கண னமமையேயென் றருளசெய வாபாவென்று
பங்கயச் செம்பொற்பாதம் பணிந்துவீழத் தெழுந்தார்தமமைச்
சங்கவெண் குழையினுந் தாமெதிர நோக்கிநம்பா
விங்குவேண் டுவதெனென்ன விறைஞ்சினை நியம்புகின்றார்.

(இ-ள்) அங்கணனம்மையேயென்றருள்செய—சிவபிரான் அம்மையே யென்றழைத்தருள, அப்பாவென்றுபங்கயச்செம்பொற்பாதம்—அப்பனையென்று தாமரைமலர் போலும் திருவடிகளில், பணிந்துவீழத்தெழுந்தார்தமமை—வணங்கி விழுந்தெழுந்த அம்மையானா, சங்கவெண்குழையினுந்தாமெதிரநோக்கி—சங்கத்தாலமைத்த வெள்ளிய குண்டலத்தையுடைய சிவபிரானும் தாம் அவரை எதிரோபார்த்து, நம்பாலிங்கு வேண்டிவதெனென்ன—நம்பக்கல இககையில்ல வேண்டிவந்தது யாதென்றருள்செய்ய; இறைஞ்சினின்றியம்புகின்றா—வணங்கிக்கொண்டு சொல்லத்தொடங்குகிறார்.—ஏறு.

இவ்வாத விற்பவன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டுமீண்டும் பிறப்புண்டே லுமமையென்று
மறவாமை வேண்டுமின்னும் வேண்டுநீர் மகிழ்ந்துபாடி.
பிறவாநீ யாடுமபோதுன் னடியின்நீ முருக்கவென்றார்.

(இ-ள்) இவ்வாதவிற்பவன்புவேண்டி—அழியாத இன்பத்தை வினைக்கும் போன்றபக்கேட்டு, பின்வேண்டுகின்றார்—பின்னும் பிரார்த்திக்கின்றார், பிறவாமைவேண்டும்—அவ்வன்புபெற்றால் நிலவுவதற் பிறவாதிருத்தல் வேண்டும், மீண்டும்பிறப்புண்டேல்—வினையின்வசத்தால் மீண்டும் உலகத்திற் பிறத்தற்கேது விருந்தால், உன்னே

யென்றும்வாமைவேண்டும்—தேவரீனா எப்பொழுதும் தியானஞ்செய்யவேண்டும்; இன்னும்—இன்னும் ஒருவராம்; அறவாரீபாடும்போது—புண்ணிய ரூபியே தேவரீர் ஆனந்தநிருத்தஞ்செய்யுங்கால், நான்மகிழ்ந்துபாடி—அடியேன் மகிழ்ச்சியோடும் பாடி; உன்னடியின்கீழிருக்கவேண்டுமென்றா—தேவரீர் திருவடிநீழலிலிருக்கவேண்டுமென்றார்.—எ-று. (௬௦)

1. கூடமொ நருள்கொடுத்துக் குலவுதென் றிசையினின்று
 2. நீடுவாழ பழனமுதூர் சிலவிய வாலங்காட்டி.
 3. லாமொ கடமுநீகண் டானநதரு சோநதெப்போதும்
 4. பாடுவாய்² நமமையெனரூன் பரவுவார பறரூயினின்று.

(இ-ள்) கூடமொநருள்கொடுத்து—அவர்கேட்ட வர்கள் பொருந்தும்படி கிருபைசெய்து; குலவுதென்றிசையினின்று—விளங்குகின்ற தெற்குததிக்கில் நிலபெற்று; நீடுவாழ்பழனமுதூர்—மிக்குவாழ்கின்ற வயல்குழந்த பழைய ஊர்கள்; சிலவியவாலங்காட்டில்—விளங்கிய பழயனூர்த்திருவாலங்காட்டில்; ஆடியாநடமுநீகண்டு—நாம் ஆடிப் பருளும் ஊர்த்த தாண்டவத்தையும் நீ தரிசித்து, ஆனந்தஞ்சேர்ந்து—ஆனந்தமடைந்து, எப்போதும்பாடுவாய்நமமையெனரூன்—நம்மை எப்பொழுதும் பாடிக்கொண்டிருவென்றருளிச்செய்தார், பரவுவார்பறரூயினின்று—துதிகரும் அடியார்களுக்குத் துணையாயிருக்கின்ற சிவபிரான்.—எ-று. (௬௧)

1. அப்பரி சருளப்பெற்ற வமமையுரு செம்மைவேத
 2. மெய்ப்பொரு ளானாதமமை விடைகொண்டு வணங்கிப்போந்து
 3. செப்பரும பெருமையன்பாற்றிகழ்திரு வாலங்காடா
 4. நற்பதித்தலையினுலே நடந்துபுகக் கடைநதாரனமே.

பொய் (இ-ள்) அப்பரிசருளப்பெற்றவம்மையும்—அவ்வாறு சிவபிரான் அருள்செய்யப்பெற்ற காரைக்காலம்மையாரும், செம்மைவேதமெய்ப்பொருளானாதமமை—செப்பமானவேதத்தின் உண்மைப்பொருளாயுள்ள சிவபிராணை; வணங்கிவிடைகொண்டுபோந்து—வணங்கி விடைபெற்றுக்கொண்டு மீண்டுவந்து; செப்பருமபெருமையன்பால்—சொல்லுதற்கரிய பெருமையோடுகூடிய அன்பினால்; திகழ்திருவாலங்காடாநற்பதி—விளங்குகின்ற திருவாலங்காடென்னும் நல்ல திருப்பதியை, தலையினுலே நடந்துபுகக் கடைந்தார்—தலையினுலே நடந்துசென்றுசேர்ந்தார் —எ-று. அன்று-ஏ-அசை. (௬௨)

1. ஆலங்கா டதனிண்ட ழுறநிமிர் தாடுகின்ற
 2. கோலங்காண் பொழுதுகொங்கை திரங்கியென் றெடுத்துத்தங்கு
 3. மூலங்காண் பரியார்தம்மை மூத்தநற் பதிகம்பாடி தம்மீடல்
 4. ஞாலங்கா தலித்துப்போற்று நடமப்பாற்றி நண்ணுநாளில்.

(இ-ள்) ஆலங்கா டதனில்—திருவாலங்காட்டில்; அண்டமுறநிமிர்தாடுகின்ற—அண்டமளவுக்கும் திருவழியைத்தாக்கி நிருத்தஞ்செய்கின்ற; கோலங்காண்பொழுது—திருக்கோலத்தைத் தரிசிக்கும்பொழுது, கொங்கைதிரங்கியென்றெடுத்து—கொங்கைதிரங்கியென்று முதலிலெடுத்து; தங்குமூலகாண்பரியார்தம்மை—நாம் சார்ந்துநின்றற்கு ஓர்காரணியில்லாதவனா; மூத்தநற்பதிகம்பாடி—நல்ல மூத்தநிருப்பதிகத்தைப்பாடியருளி; ஞாலங்காதலித்துப்போற்றும்—மூவுலகத்தார் விரும்பித்துதிக்கும்; நடம்போற்றிநண்ணுநாளில்—ஊர்த்ததாண்டவத்தைத் துதித்திருக்கும்நாளில்.—எ-று. (௬௩)

எப்பொருளும் தஞ்சார்பாகத் தாமொருசார்பின்றிநின்றலில் தங்குமூலங்காண் பரியார்என்றார். (௬௪)



தேவாலங்காட்டி நலையாற்சென்று புத்தருபட்சமோதி குஞ்சிதபாதத்தின்கீழ் விவாநந்தப்பெருவாழ்வன்பெயற்றிருந்தது.

திருச்சிற்றம்பலம்.

அம்மைமூத்ததிருப்பதிகம்.

பண் - நட்ட பாலை

கொண்டிருக்கி 'மெழுநது குண்டுகண்வெண்பற் குழிவயிற்றுப்
பற்றிவந்திரு பற் றீண்டு பரடியாடீள்கணைக காலோபெண்பேய
தந்தியலர் யுலகாட்டிற் குழசடையெடுத்த திசைகளவீசி
யங்கதிருவிநதன லாமெவக எப்பலிடத்திரு வாலங்காடே.

ஒப்பிணையிலவன் பேயகளுகடி யொன்றினையொன்றிற் தொகுகலித்துப்
பப்பிணையிடப பரணடைபாடப பாடிருந்தநரி யாழமைப
வப்பினையணிதிரு வாலங்காட்டு எடிகளைச் செடிதலைக் கானாகதாறபேய்
செப்பியசெந்தமிழ் பத்துமவல்லா சிவகதிசோதினப மெய்துவாரே.

திருச்சிற்றம்பலம்.

வேறு

மட்டவிழ்கொன் றையினாத திருக்கதது முன்வணங்கு
மிட்டமிகு பெருங்காத லெழுந்தோங்க வியப்பெய்தி
யெட்டியில வமமீகை யெனவெடுத்துத் திருப்பதிகப்
கொட்டமுழ வங்குழக னுடுமெனப் பாடினா.

(இ ள்) மட்டவிழ்கொன்றையினாதம்=வாணைகமழ்ந்த கொன்றைப்பூமா
லையையணிந்த சிவபிரானது, திருக்கததுமுனவணங்கும=திருக்கததை முன்னே
தரிசிக்கும், இட்டமிகுபெருங்காதல்=ஆசைமிகப்பெருவிரும்பானது, எழுந்தோங்கவி
யப்பெய்தி=எழுந்தமேம்படவியப்படைந்த, எட்டியிலவமமீகையெனவெடுத்து=எட்
டியிலவமமீகை யெனமுதலிலெடுத்து, திருப்பதிகங்கொட்டமுழவங்குழகனுடுமென
ப்பாடினா=திருப்பதிகத்தைக் கொட்டமுழவங் கூளிபாடககுழகனுடுமே எனப்பா
டியருளினா —எ-று

(சூச)

திருச்சிற்றம்பலம்.

தேவாரப்பதிகம்.

பண்-இரத்தளம்.

எட்டியிலவ மீகைகூறா கானா படாந்தெங்குந்
கூட்டகடலை சூழ்ந்தகளளி சோந்த குடாகவவப
பட்டபிணங்குள பரந்தகாட்டிற் பறைபோல விழிகட்பேய்
கொட்டமுழவங் கூளிபாடக குழகனுடுமே.

குடுமதியஞ் சடைமேலுடையர் சுழல்வா திருந்தட்
மாடுமரவ மரையிலார்த்த வடிக ளருளாலே
காடுமவிந்த கனல்வாயெயிறுந் கானாக்காற் பேய்தன்
பாடல்பத்தும் பாடியாடப பாவ நாசமே.

திருச்சிற்றம்பலம்.

மடுத்தபுனல் வேணயனா ரமமைபென மதூரமொழி
கொடுத்தருளப் பெற்றாணாக் குலவியதான் டவத்தி
ரெடுத்தருளுஞ் சேவடிக்கி மென்றுமிருக் கின்றாணா
யடுத்தபெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மா.

(இ-ள்.) மடுத்தபுனல்வேணியினர்—தங்கைநீர் பெருக்கெடுக்கும்
புனையுடைய விவிரான்; அம்மையெனமதூரமொழிகொடுத்தருளப்பெற்ற
மையென்று மதூரவாக்குக் கொடுத்தழைக்கப் பெற்றவரும்; குலவிய
தின்—விளங்கிய வந்ததான் டவத்தில்; அவகொடுத்தருளுஞ் சேவடிக்கி
யநிருவடிநிற்பீழ்; என்றுமிருக்கின்றாணா—என்றுமிருக்கப்பெற்றவருமாகிய காணாக்
காலம்மையாணா; அடுத்தபெருஞ்சீர்பரவல்—அடைந்தபெரும்புகழைத்துதித்தல்; ஆர
ளவாயினது—யார்க்கு அளவுபடும் ஒருவர்க்கும் அளவுபடாது.—எ-று.

அம்மா-விதப்புச்சொல்.

(சுரு)

வேறு.

ஆதியோ டந்தயில்லா னருண்ட மாடும்போது
தேமுன் பாமெம்மை களரொளி மலர்த்தான்போற்றி
தேநீர் வயல்கூழ்திங்க ளுரினப் பூகியாராம்
போதமா முனிவர்செய்த திருத்தொண்டை புகலலுற்றேன்.

(இ-ள்.) ஆதியோடந்தயில்லான்—முதலும்முடிவுமில்லாத விவிரான்; அருண்ட
மாடும்போது—ஊர்த்ததான் டவஞ் செய்யும்பொழுது; தேமுன்பாமெம்மை—தேத்தை
முன்னே பாடியருள்கின்ற காணாக் காலம்மையாணாது; களரொளிமலர்த்தான்போற்றி—
விளங்கும் ஒளிதங்கிய மலர்போலும் நிருவடிகளை வணங்கி; தேநீர்வயல்கூழ்திங்கை
ரின—ருளிர்த்த நீர்நிரம்பிய வயல்கூழ்த்த திங்கைரின்களை; அப்பூகியாராம்போதமாமு
னிவர்செய்த—அப்பூகியடிகளென்னும் ஞானம்நிறைந்த பெரியமுனிவர் செய்த; திருத்
தொண்டுகளெலுற்றேன்—திருத்தொண்டைச் சொல்லத்தொடங்கினேன்.—எ-று. (சுரு)

காணாக் காலம்மையார்புராணம்முற்றிற்று.

ஆக நிருவிருத்தம் - ஐகடி.

திருச்சிற்றம்பலம்.

உ
கணபத்துணை
திருச்சிறுமலை

காரைக்காலம்மையார்

அருளிச்செய்த

திருவாலங்காட்டு முத்ததிருப்பதிகம்.

பண - ட ட ட பா ட

திருச்சிறுமலை.

கொங்கைநாங்குரம்பெழுதுகுணமெனவெண்பறகுழிவயிறறுப
பங்கிசிவந்துருபறகணீண்பெரியோரீளகணைக்காலோபெண்பெய
தங்கியலறியுலறுகாட்டிறழுசுடையெடுத்திசையுமவிசி
யங்கங்குளிர்தனலாமெங்குளப்பனிடந்திருவாலங்காட்டே.

(க)

கள்ளிகவட்டிடைக்காலீட்டிக்கடைக்கொள்ளிவாங்கிமித்துமையை
விளளவெழுதிவெவெவெனனக்குவெருணமிலங்குபார்த்துத்
துளளிச்சுடலைச்சுடுபிணத்திச்சுட்டமுற்றஞ்சுளிர்துபூழ்தி
யளளியவிக்கவினாடுமெங்குளப்பனிடந்திருவாலங்காட்டே.

(உ)

வாகைவிரிந்துவெண்ணெறொலிபாய்மயங்குள் கூர்நகரணையாங்கே
கூகையொடாண்டலைபாடவாநதைக்கோடதனமேறகுதித்தோடவீசி
யீகைபடாடொடாகள்ளிரீழலீமமிடுகுகாட்டகதே
யாகங்குளிர்தனலாமெங்குளப்பனிடந்திருவாலங்காட்டே.

(ங)

குண்டிலோமக்குழிச்சேற்றைவாங்கிக்குறுகரிதின்னவதனைமுன்னே
கண்டிலோமெனறுகனனறுபேய்களகையடித்தோடிகொடரங்கா
மண்டலவின்றங்குளாலமிட்டுவாதித்துவிசியெடுத்தபாத
மண்டமுறகியிர்தாமெங்குளப்பனிடந்திருவாலங்காட்டே.

(ச)

விழுதுகிணததைவிழுங்கியிடுவெண்டலைமலைவிரவப்பூட்டிக்
கழுதுதனபின்னையைக்காளியெனறுபேரிட்டுச்சுருடைதாவளர்த்துப்
புழுதிதுடைத்துமுலைகொடுத்தபுபோயினதாயைவரவுகாணு
தழுதுறங்குமுபுறங்காட்டிலாமெப்பனிடந்திருவாலங்காட்டே.

(ரு)

பட்டடிகெட்டுகொப்பாறுகாற்பேய்ப்பருந்தொடுகுகைபகண்டையாந்தை
குட்டியிட்டுமுட்டைகுகைபேய்க்குறுகரிசென்றணங்காகொட்டிற்
பிட்டடித்துப்புறங்காட்டிலிட்டபிணத்தினைப்பேரப்புரட்டியாங்கே
யட்டமேபாயின்றுமெங்குளப்பனிடந்திருவாலங்காட்டே.

(ரூ)

சுழலுமழல்விழிக்கொள்ளிவாய்ப்பேய்குழநதுணங்கையிட்டோடியாடித்
தழலுளரியுமபிணத்தைவாங்கித்தானழிதினநணங்காகொட்டிற்
கழலொலியோசைச்சிலம்பொலிப்பக்காலுயாவட்டணயிட்டெருட்ட
மழலுமிழ்ந்தோரிகதிக்கவாமெப்பனிடைநிருவாலங்காடே. (எ)

நாடுநகருந்திரிநதுசென்றுநன்னெறிநாடியநதவரை
மூடிமுதுபிணத்திட்டமாதேமுன்னியபேய்க்கணஞ்சூழச்சூழக்
காடுங்கடலுமலையும்ணுமவிண்ணுஞ்சூழலவனலகையேநதி
யாமெரவப்புயங்கனெங்களப்பனிடைநிருவாலங்காடே. (அ)

துத்தங்கைக்கிள்ளிவிளரிதாரமுழையிளியோசைபண்கெழுமப்பாடிச்
சச்சரிகொக்கரைதக்கையோடுதகுணிதநதுபிதாளமவிணை
மத்தளங்கரடிகைவன்கைமென்றேற்றமருகங்குடமுழாமொநதைவாசித
தத்தனைவிரவினோடாமெங்களப்பனிடைநிருவாலங்காடே. (க)

புந்திகலங்கிமதியங்கியிறந்தவரைப்புறங்காட்டிலிட்டிடுச்
சந்தியில்வைத்துக்கடமைசெய்துதக்கவரிட்டசெந்திவிளக்கா
முந்தியமராமுழவினோசைதிசைகதுவச்சிலமபாக்கவாக்க
வந்தியின்மாரடாமெங்களப்பனிடைநிருவாலங்காடே. (க0)

ஒப்பிணையில்வன்பேய்கள்கூடியொன்றினையொன்றடித்தொக்கலிததுப
ப்பிணையிட்டபகண்டைபாடப்பாடிருந்தநரியாழமைப்ப
வப்பனையணிநிருவாலங்காட்டுளடிகளைச்செடிதலைககாரைக்காற்பேய
செப்பியசெந்தமிழ்ப்துமவலலாசிவகதிசொந்தினபெய்துவாரே. (கக)

நிருச்சிறமபலம்.

மூத்தநிருப்பதிகம். பண - இரதளம்

நிருச்சிறமபலம்.

எட்டியிலவமீகைகூரைகாரைபடாநதெங்குரு
சுட்டசுடலைகூழந்தகளிசொந்தகுடாகெளவப
பட்டபிணங்கள்பரந்தகாட்டிற்பறைபோலவிழிகடபேய
கொட்டமுழவங்குளிபாடக்குழகனாமே. (க)

கிணந்தானுருகிநிலந்தானனைப்படுமெப்பற்குழிகடபேய
துணங்கையெறிநதுசூழநோக்கிச்சுடலைவிததெங்குரு
கணங்கள்கூடிப்பிணங்கண்மார்திக்களித்தமனததவா
யணங்குகாட்டிலனல்கையேந்தியழகனாமே. (உ)

புட்கன்பொதுத்தபுலால்வெண்டலையைப்புறமேநரிகவ்வவ்
வட்கென்றழைப்பவாந்தைவீசவருகேசிறுகை
யுட்கவிழிக்கலுமன்வெருட்டவோரிகதித்தெங்கும்
பிட்குட்டமபேணுமிறைவனபெயருமபெருங்காடே. (ங)

முள்ளிதீநதுமுளரிகருகிமூளைசொரிந் துக்குக்
கள்ளிவறறிவெள்ளிலபிறங்குகடுவெங்காட்டுள்ளே
புள்ளிபுழைமான்றோலொன்றுடுத்துபுளித்தோலபியற்கட்டுப்
பள்ளியிடமுமதுவையாகபரமனாடுமே.

(ச)

செத்தபிணத்தைத்தெளியாதொருபேய்சென்றுவிரல்சுட்டிக்
கத்தியுறுமிககனலவிடெறிகதுகடக்கபாய்ந்தபோய்ப்
பத்தலவயிற்றைப்பதைக்கமோதிப்பலபேயிரிநதோடப்
பித்தவேடங்கொணடுட்டமபெருமானாடுமே.

(ரு)

வானைக்கிளரவளைவாளெயிறுவண்ணச்சிறுகூகை
மூளைத்தலையும்பிணமுமவிழுங்கிமுரலுமுதுகாட்டிற்
றாளிப்பனைமினிலேபோனமயாகட்டழலவாயழலகட்பேய்
கூளிககணங்களுக்குமேலோடியமபக்குழகனாடுமே.

(சு)

நொந்திக்கிடந்தசுடலைதடவிநுகரும்புழுக்கின்றிச்
சிரத்திநுத்தங்குறங்குஞ்சிறுபேய்சிரமப்படுகாட்டின்
முந்தியமராமுழவினோசைமுறைமைவழுவாமே
யந்திருத்தமனல்கையேந்தியழகனாடுமே.

(எ)

வேயகளோங்கிவெணமுததுதிரவெழுகொள்கடலையு
ளோயுமுருவிலுலறுகூந்தலலறுபகுவாய
பேய்களகூடிப்பிணங்கண்மாந்தியணங்கும்பெருங்காட்டின்
மாயனோட்டமலையானமகனாமருண்டுநோக்குமே.

(அ)

கடுவனுதளுங்கழைசூழ்பொதுமபிற்கமுதமபேயுமா
யிடுவெண்டலையும்பபுகையுமெழுந்தபெருங்காட்டிற்
கொடுவெணமமுவுமபிறையுந்ததுமபக்கொள்ளென்றிசைபாடப்
படுவெணடுடியுமபறையுங்கறங்கபரமனாடுமே.

(க)

குணடைவயிற்றுக்குறியசிறியநெடியபிறங்கற்பே
யிணடுபடாதவிறுள்குழம்யானத்தெரிவாயெயிற்றுப்பேய்
கொணடுகுழவிதடவிவெருட்டிக்கொள்ளென்றிசைபாட
மிண்டிமிளிர்ந்தசடைகடாழவிமலனாடுமே.

(கர)

சூடுமதியஞ்சடைமேலுடையாசுழல்வாதிருந்தட்ட
மாடுமரவமரையிலார்த்தவடிகளருளாலே
காடுமலிந்தகனல்வாயெயிற்றுக்காரைக்காற்பேய்தன்
பாடல்பத்துமபாடியாடப்பாவாசமே.

(கக)

நிருச்சிற்றம்பலம்.

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

கா ர க் கா ல ம் மை யா ர்

அருளிச்செய்த

திருவிரட்டைமணிமாவஸ்யுரை.

க. கிளர்ந்துத் துவெந்துயர்வந்தமெப்போதஞ்சிறெஞ்சமென்பாய்
தளர்ந்திங்கிருத்தறவீர்திகண்டாய்தளராதுவந்தி
வளர்ந்துத் துகங்கையும்வானத்திடைவளர்கோட்டுவெள்ளை
யினந்திங்கனும்மெருக்குமிருக்குஞ்சென்னியீசனுக்கே.

(இ-ள்.) கிளர்ந்துத் துவெந்துயர் - மேற்கொண்டும்எம்மைக்கீழ்ப்படுத்தும் கொடிய
துயரமானது; வந்தமெப்போது - வந்துவருத்தும்பொழுது, நெஞ்சமஞ்சி - மனமேனீ அசு
முற்று; தளர்ந்திங்கிருத்தறவீர்தி - அதனல்வருநி இவவுலகத்திருத்தலையொழி, வளர
ந்துதுகங்கையும் - உயர்ந்துபெருகின்றகங்கையும்தான், வானத்திடைவளர் - வானினகண்
வளரானின்ற; கோட்டுவெள்ளையினந்திங்கனும் - கோடுபோன்றுவெண்ணிறமுடைய இளம்
பிறையும்; எருக்கும்மிருக்குஞ்சென்னியீசனுக்கு - எருக்கமலரும்தரித்திருக்கும்திருமுடி
யையுடையசிவபிரானே, தளராதுவந்தி - வருந்தாதுவந்தனைசெய்.—எ-று. என்பாய்.
கண்டாய் - ஏ. மூன்றும் அசை.

ஈசனுக்குவந்தியென்புழி ஈசனைவந்தியென உருபுஒத்துமயங்கியது. துயாவருங்கால்
அஞ்சித்தளர்தல்மயக்க ஏதுவாதலின் தளராதுவந்திஎன்றார். தனசெயலற்று இறைபணி
யினிற்பார்க்குத் துயாவாகியாதென்பதுகருத்து.

உ. ஈசனவனல்லாதில்லையெனநினைந்து

கூசிமனத்தகத்துக்கொண்டிருந்து - பேசி

மறவாதுவாழ்வாரைமண்ணுலகத்தென்றும்

பிறவாமைக்காக்கும்பிரான.

(இ-ள்.) ஈசனவனல்லாதில்லையெனநினைந்து - உலககாரணன்சிவபிரானனறிவேறி
ல்லையென்றுகருதி; கூசிமனத்தகத்துக்கொண்டிருந்து - கூசிஅவரைமனத்தினுள்ளேகரு
திக்கொண்டிருந்து; பேசிமறவாதுவாழ்வாரை - வாயாரத்துதித்துமனத்தரல்கினைந்திருக்க
லல்லாஅடியாரை; மண்ணுலகத்தென்றும்பிறவாமைக்காக்கும்பிரான் - நிலவுலகத்தில் எந்
நாளும்பிறவாவண்ணம் அச்சிவபிரான்காத்தருளுவர்.—எ-று.

கூசுதல் - அவருயர்வும் தம்இழிவுக்கருதிகமுங்குறி. அதுதற்போதம்நிகழாமையிற்
றல். இதனாற்சிவபிரானே நினைத்ததும் வாழ்த்ததும் வீடுபெற்றிற்குக் காரணமென்ற
ராயிற்று.

ஈ. பிரானென்றுதன்னைப்பன்னொன்பரவீர்தொழுவாரிடர்கள்

முரானென்னகிறந்தவிசன்கண்டிரினவன்மென்கிண்டிப்

பொரானின்றகொன்றைப்பொதும்பர்க்கிடந்துபொம்மென்றுறைவா

யரானின்றிறைக்குஞ்சுடைச்செம்பொனீண்முடியந்தன்னே.

(இ-ள்.) இனவண்ணுகின் டிப்பொராநின்ற - வண்டின் றொகுதிகள் கோதிமல்கின்ற, கொன்றைப்பொதுமார்க்கிடந்து - கொன்றைமலராகிய காட்டிலிருந்து, பொம்மென்றுறை வாயராகின்றிரைக்கும் - விரைந்துரசுப்பயத்தங்கியவாயுடைய பாம்பானதுகிலைபெற்றுச் சீறுகின்ற, சடைச்செம்பொனின் முடியந்தனை - சிவந்தபொன்போலும்நிறந்தங்கிய நீண்டசடைமுடியையுடையசிவபிரானே, பிரானென்றுதன்னைப்பனனாள்பரவித்தொழுவார் - உலககாரணரென்றுதம்மைப்பனனானார் துதித்துவணங்குமஅடியாகளது; இடர்கண் டிரானென்னகின்றவீசன்கண்டா - துயரத்தைக்கண்டு அதைநீக்கத்தாழ்த்திரானென்று சொல்லவிருகின்ற ஈசனென்றறியுங்கள்.—எ-று.

அந்தனைன்னபுழி ஐயுருபு இறுதிக்கணதொக்கது. ஏ. அசை. அடியாரிடர்கண்டு தரியார் அறப்பெருங்கருணையுடைய முதலவரென்பதுகுறிப்பித்தநின்றது.

ச. அந்தணனைத்தஞ்சமென்றூட்டட்டாராழாமே

வந்தணைந்துகாத்தளிக்குமவலலாளன் - கொந்தணைந்த

பொன்கண்டாற்பூணுதேகோணுகம்பூண்டானே

யென்கண்டாய்நெஞ்சேயினி.

(இ-ள்.) அந்தணனை - அந்தணனாகியதன்னை; தஞ்சமென்றூட்டட்டாராழாமே - சரணென்று ஆளானா பிறவிப்பெருங்கடவில் ஆழாவண்ணம்; வந்தணைந்துகாத்தளிக்கும் வலலாளன் - உருமேனிகாங்கிவந்து அக்கடலைக்கடக்கச்செய்தருள்பாலிக்கும் ஆற்றலுடையவன்; கொந்தணைந்தபொன்கண்டாற்பூணுதே - அவன்திரண்டபொன்னைக்கண்டால் அதனையணியாது; கோணுகம்பூண்டான - கோள்வினைக்கும்பாம்பைப் பணியாகக் கொண்டான்; என்கண்டாய்நெஞ்சேயினி - இனிமனமேஇதைஎன்னென்றுகருதுவாய். எ-று. ஏ. அசை.

கொத்து கொந்தெனமெலிந்துகின்றது. உயர்வுடைத்திழிவுடைத் தென்றொருபொருளையும் விருமபியும் வெறுத்தும் தன்பயன்கருதிக்கொள்ளாது பிறப்பயன்கருதிக்கொள்வரென்பது கருத்து.

ரு. இனிவாரசடையினிற்கங்கையென்பானையங்கத்திருந்த கனிவாய்மலைமங்கைகாணிலென்செய்திகையிற்சிலையான் முனிவார்திரிபுரமூன்றும்வெந்தன்றுசெந்தீயின்மூழ்கத் தனிவார்கணையொன்றினன்மிகக்கோத்தவெஞ்சங்கரனே.

(இ-ள்.) முனிவார்திரிபுரமூன்றும் - மாற்றாது இயங்குதலுடைய முப்புரமும்; வெந்தன்றுசெந்தீயின்மூழ்க - எரிக்கும்ஞான்றுநீராய்சிவந்த எரியில் மூழ்கும்வண்ணம்; கையிற்சிலையால் - திருக்கரத்திற்குங்கியமேருவிலலாலும்; தனிவார்கணையொன்றினால் - நிகரற்றநீண்ட திருமாலாகிய ஓரம்பினாலும்; மிகக்கோத்தவெஞ்சங்கரனே - மிகஎய்தஎங் கள்சிவபிரானே; இனிவாரசடையினிற்கங்கையென்பானே - இனிமேல் நீண்டசடையிற் தங்கியகங்கையை; கனிவாய்மலைமங்கைகாணிலென்செய்தி - கொவைவைக்கனிபோலும் சிவந்தவாயையுடைய பார்ப்பதியார்கண்டால் என்செய்வாய்.—எ-று.

கோத்த என்பது ஈண்டு எய்த என்னும் பொருள்படகின்றது. இனி என்பது காலமு ணர்த்துமோரிடைச்சொல். கண்டால் மலைமகள் மிகப்பிணங்குமென்பது கருத்து.

சங்கரனைத்தாழ்த்தசடையானையச்சடைமேற்

பொங்கரவம்வைத்துகந்தபுண்ணியனை - யங்கொருகா

ளாவாவென்றழாமைக்காப்பானையெப்பொழுது

மோவாதுநெஞ்சேயுரை.

(இ-ள்.) சங்கரனைத்தாழ்ந்தசடையானை - சுகத்தைச்செய்கின்றவனை பின்றுங் குஞ்சடையையுடையவனை; அச்சடைமேற்பொங்கரவமைவைத்துகந்தபுண்ணியனை - அந்தச்சடையின்மேற்றேறுகின்றபாம்பைத்தரித்து அதனால் மகிழ்ச்சியடைந்தபுண்ணியவடிவனை; அங்கொருநாள் - இடுக்கன்வரும் அந்நாளில், ஆவாவெனரூழாமைக்காப்பானை - ஆ ஆ என்றிரங்கி அத்துயரிலுழங்காமற்காக்கின்றவனை; எப்பொழுதுமோவாதுகொஞ்சேயுரை - எந்நாளும்நீங்காதுமனமேந்திது. —எ-று.

உரைக்கில்லீதுயரடையா யென்பது கருத்து.

எ. உரைக்கப்படுவதுமொன்றுண்டுக்கேட்கிற்செவ்வான்றொடைமே லிரைக்கின்றபாம்பினையென்றுநதொடேலிழிந்தோட்டத்தெங்குந் திரைக்கின்றகங்கையுநதேனினறகொன்றையுஞ்செஞ்சடைமேல விரைக்கின்றவன்னியுஞ்சென்னித்தலைவைத்தவேதியனே.

(இ-ள்.) இழிந்தோட்டத்தெங்கும் - வழிந்துபெருகுதலால் எவவிடத்தும், திரைக்கின்றகங்கையும் - திரையைவீசுகின்றகங்கைகளையையும், தேனினறகொன்றையும் - தேனறங்கியகொன்றைமலாமாலையையும், செஞ்சடைமேலவிரைக்கின்றவன்னியும் - சிவந்தசடைமுழுவின்மேல் வாசனைகமழ்கின்றவன்னியையும்; சென்னித்தலைவைத்தவேதியனே - திருமுடிக்கன்ருடியமறையவனே, உரைக்கப்படுவதுமொன்றுண்டு - எம்மாற்சொல்லப்படுவதும் ஓர்பொருளுண்டு, கேட்கில் - அதுயாதெனறுவீவினாவில்; செவ்வான்றொடைமேல் - செவ்வானிலுதிக்கும் இளம்பிறையினமேல், இரைக்கின்றபாம்பினையெனறுநதொடேல் - சேறுகின்றபாம்பை எந்நாளும்வையாதிரும் என்பதே. —எ-று.

மதிபாம்பைக்கண்டஞ்சு மென்பது கருத்து.

அ. வேதியனைவேதப்பொருளானவேதத்துக் காதியனையாதிரைநன்னுளானைச் - சோதிப்பான் வல்லேனமாப்புக்குமாலவனுமாட்டாது கில்லேனமாவென்றான்கீழ்.

(இ-ள்.) வேதியனை - மறையவனை, வேதப்பொருளானை - மறைப்பொருளாயுள்ளவனை; வேதத்துக்காதியனை - அம்மறைக்கு ஆதிகாரனை; ஆதிரைநன்னுளானை - திருவாதிரை என்னும் நல்லநாயுடையவனை, சோதிப்பானவல்லேனமாப்புக்கு - சோதிக்கும்பொருட்டு ஆதிவராகமாய்ப்புகுந்தேடி; மாலவனுமாட்டாது - திருமாலும் அறியமாட்டாமல்; கில்லேனமாவென்றான்கீழ் - *அறியகில்லேன் அம்மா என்றுகூறினன் முன்னுளில். —எ-று.

இலங்கருபமாகிய சகன உருவைத்திருமாலுந்தேடி யறியாரெனில் சொருபவியல்பையாரறிவாரென்பதுகருத்து.

க. சீழாயினதுன்பவெள்ளக்கடற்றள்ளியுள்ளுறப்போய் வீழாதிருந்தின்பமவேண்டுமென்போவிரவார்புரங்கள் பாழாயிடக்கண்டகண்டனெண்டோளன்பம்பொற்கழலே தாழாதிறைஞ்சிப்பனரிந்துபன்னாந் தலைநின்மினே.

(இ-ள்.) சீழாயினதுன்பவெள்ளக்கடற்றள்ளி - சீழானதுன்பவெள்ளமாகிய கடலை நீந்தி; உன்னுறப்போய்வீழாதிருந்து - உள்ளேசென்றுகழுமாவலிருந்து; இன்பமவேண்டுமென்பீர் - பேரின்பமடையவேண்டுமென்று சொல்கின்றவர்களே; வீரவார்புரங்கள்பாழா

விடக்கண்டகண்டன் - மாற்றாது முப்புரங்கள்வெறுநீரூய்விடச்செய்தவிரன்; என்னோ
என்பைப்பொற்கழலே - என்னோனையுடையவன அவனதுபெரிய பொன்னிறமான திரு
வழிகளையே; தாமாதிறைஞ்சிப்பணிந்து - காலநதாழ்த்தாதுதொழுதுநிலமுறவணங்கி, பன
னாளுந்தலைநிமின - நீவிடபலகாலமுந்தலைப்பட்டு நில்லுகள. —எ.று. ஏ. அசை.

என்பார் என்னும் ஆரீறு ஈரீறாய் விளியேற்றது. வீட்டினபமலிருமபினல் அவவின்
பங்கொடுக்குஞ் சிவபிரானைப்பனனான தாமாதுவணங்கில் பாவநதேயநதுமனந்துயராய்
வீட்டைவரென்பது கருத்து.

க0. தலையாயவைந்தனையுஞ்சாதித்ததுதாமாழ்ந்து
தலையாயினவுணாநதோகாண்பா - தலையாய
வண்டத்தானுதிரையானாலமுண்டிருண்ட
கண்டத்தான்செம்பொற்கழல

(இ-ள்.) தலையாயவைந்தனையுஞ்சாதித்ததுதாமாழ்ந்து - முதலான திருவைந்தெழுத்
தைச்செயித்துச் சிவபிரானைவணங்கி, தலையாயினவுணாநதோ - மேலாய அதன்பொரு
ளியல்பையுணர்ந்தவர்கள்; தலையாயவண்டத்தான - எவவுவருகருமமேலாய உலகத்திருந்
கின்றவன, ஆதிரையான - திருவாதிரைநானையுடையவன, ஆலாலமுண்டிருண்டகண்டத்
தான - ஆலாலத்தைப்பிசித்து அதனாகருநிறமடைந்த திருமிடறறையுடையவன, செம்
பொற்கழல்காண்பா - அவனது சிவநதபொனபோலும் திருவழிகளையடைவார். —எ.று.

அதன்பொருளாவன. —இறை சத்தி பாசம் மாயை உயிர் என்பன. இப்பொருளை
யுணருங்கால் உணர்நதவியிர் மாயைமலம் இவற்றைநீங்கித் தமமுதலோடு செருமென்பது
கருத்து.

கக கழற்கொண்டசேவடிக்காண லுற்றா தமைப்பேண லுற்றா
நிழற்கண்டபோழ்த்ததுநிலலாவினைநிகரே துமினநித
தழற்கொண்டசோதிச்செம்மேனியெம்மானை ககைமமாமலா தூய்த்
தொழக்கண்டுநிற்கிருமோ துனனிநம்மடுநதொலவினையே.

(இ-ள்.) கழற்கொண்டசேவடி - வீரக்கழலையணிந்தசிவபிரான் திருவடியை; காண
லுற்றா தமைப்பேண லுற்றா - தரிசித்த அடியாகனைவழிபடும் அடியார்களுடைய; நிழற்
கண்டபோழ்த்ததுநிலலாவினை - திருமேனினிழலைக்கண்டவிடத்துமவினைநிலலாதுஅவ்வா
றாக; நிகரே துமினநி - எப்பொருளுந்தனனோடொப்பின்றித் தூய்மையாகிய; தழற்கொ
ண்டசோதிச்செம்மேனியெம்மானை - தழலே ஒருருவாகத்திரண்ட ஒளிதங்கியசிவந்திரு
மேனியையுடைய எமதுசிவபிரானை; கைம்மாமலா தூய்ததொழக்கண்மெ - கையிற்கொ
ண்டநல்லமலாகனைத் தூவிவணங்கப்பாத்தும்; துனனிநம்மடுநதொலவினைநிற்கிருமோ -
அப்பழவினையானது நிற்குமோ நில்லாது. —எ.று. ஏ. அசை.

சிவபிரான் திருவடிகளில் மலர்தூய்வணங்குமடியாரைத் தீவினைவாதியாதென்பது
கருத்து.

கஉ. தொல்லைவினைவந்துகுழாமுன்றாழாமே
யொல்லைவணங்கியுமையென்னு - மெல்லியலோ
கூற்றானைக்கூற்றுருவங்காய்நதானைவாய்நதிலங்கு
நீற்றானைநெஞ்செநினை.

(இ-ள்.) தொல்லைவினைவந்துகுழாமுன் - பழவினைவந்துகுழாமுன்; தாமாமையொ
ல்லைவணங்கி - காலத்தாழ்த்தாமல்விரைவில்வணங்கி; உமையென்னுமெல்லியலோகூற்

ராஜை - உமாதேவியென்கின்றபெண்ணை ஓர் கூற்றிலுடையவனை; கூற்றுருவங்காயந
தாளை - யமனைக்கோபித்தவனை; வாய்ந்திலங்குநீற்றாளை - சிறந்துவிளங்குகின்றதிருவெண்
ணீற்றையுடையவனை; நெஞ்சேநினை - மனமே நீ கருது.—எ-று.

முன் இறந்தகாலவினையெச்சம். பின்வணங்குதல் கூடாமையின் சூழாமுன்வணங்
கின்வினையை வெல்லலாமென்பது கருத்து.

கந. நினையாதொழுதிகண்டாய்நெஞ்சமேயிங்கொதஞ்சமென்று
மனையானையுமக்கடம்மையுந்தேறியொராலுபுக்கு
நனையாச்சடைமுடிநம்பனந்தாதைநொந்தாதசெத்தீ
யனையானமராபிரானண்டவாணனடித்தலமே.

(இ-ள்.) மனையானையுமக்கடம்மையுந்தேறி - இல்லானையும் புதல்வாகனையுமீக்கு;
ஓராலுபுக்குநனையாச்சடைமுடிநம்பன் - ஓர்கங்கையாறுபெருகியும் நனையாதசடைமுடி
யையுடையநம்பனும்; நந்தாதை - நமக்குத்தந்தையும்; நொந்தாதசெத்தீயனையான் - அழி
யாதசிவந்தீவண்ணமுடையவனும்; அமரப்பிரான - தேவர்க்குமுதல்வனும்; அண்டவா
ணன் - பேரண்டத்தின்கண்ணே வாழ்கின்றவனுமாகிய சிவபிரானது; அடித்தலமேயிங்
கொந்தஞ்சமென்று நினையாதொழுதிநெஞ்சமே - திருவடிகளையே இங்குநமக்கோர் துணை
யென்று மன்மேநினைந்து வணங்கு.—எ-று. கண்டாய் - ஏ. அசை.

தேறி என்பது தெறு என்னும் பகுதி விகாரப்பட்ட முன்னிலை வினையுற்று. புறச்
சார்பு நீக்கி வணங்கவேண்டுமென்பது கருத்து.

கச. அடித்தலத்தினன்றிரக்கனைநகாங்குதோளு
முடித்தலமுநீமுரித்தவாறென் - முடித்தலத்தி
லாறாடியாறாவனலாடியவ்வனவி
னீரூடிநெய்யாடி.

(இ-ள்.) அடித்தலத்தினன்று - திருவடியினால் அந்நாளில், அரக்கனைநகாங்குதோ
ளுமுடித்தலமும் - இராவணனுடைய இருபத்தோனாயும் முடிகளையும், முடித்தலத்தி
லாறாடி - திருமுடியின் கணிருக்கின்ற கங்கையாற்றில்முழுகுகின்றவனும்; ஆறாவனலாடி-
எரிசின்றதீயில் நிருத்தஞ்செய்கின்றவனும், அவ்வனவனீரூடி - அவ்வனவன்கணுள்ள
நீற்றைப்பூசுகின்றவனும், நெய்யாடி - நெய்யில் ஆடுகின்றவனுமாகிய; நீ முரித்தவாறென்-
நீகெடுத்தவாறு என்னை.—எ-று.

நீ என்பது இறுதிக்கண்பொருளின்றி இசைசிறைத்துழிற்றவின் அசைநிலைபோலும்.
சார்ந்தாணர்க்காக்கும் பேரருளுடைமைபோன் மாறுபட்டாரைக்கெடுக்கும் பேராற்றலுமு
டைய ரென்பது குறிப்பித்தது.

கரு. சீரின்றுதானவர்மாமதினமுன்றுநிரந்துடனே
திரின்றுவேவச்சிலைதொட்டவாறென்றிரங்குவல்வாய்ப்
பேய்நின்றுபாடப்பெருங்காடாங்காப்பெயர்ந்துட்டம்
போய்நின்றுபூதந்தொழச்செய்யுமொய்கழற்புண்ணியனே

(இ-ள்.) பெருங்காடாங்கா - பெரியகடிகாசெய்யாக; திரங்குவல்வாய்ப்பேய்நின்
துபாடி - இரைத்தபெரியவாயையுடைய பேய்த்தொகுதி எதிரின்றதுபாடி; போய்நின்று
பூதந்தொழ - பூதங்களைச்சென்றுநீற்று அங்கிருத்தத்தவணங்க; பெயர்ந்துட்டம்செய்
யாக - திருங்குடியைத்துக்கிடண்டசெய்யும்; மொய்கழற்புண்ணியனே - நெருங்கிவிரக்க

மூலையணித்தபுண்ணியமூததியே, நீகின்ற - நீகின்ற; தானவர்மாதின்மூன்றும் - அசுரர்களதுபெரியமும்மதினும்; நிரந்துளேநீநின்றவேவ - முறையாகஅப்பொழுதேநீயால் வேருமபடி; சிலைதொட்டவாறென் - வில்லினின்றும்அம்பையெய்தவாறென்னை.—எ-று.

மாமதிலெரித்த தென்னென்றது அப்பிராணா அருள்கருதச்செய்த ஆற்றலுடைமை குறிப்பித்தது.

கசு புண்ணியங்கள்செய்தனவும்பொய்நெறிக்கட்சாராமே
யெண்ணியோரைநதுமிசைத்தனவாற் - நிண்ணிய
கைமமாவீரூரிவைமூவுருவுமபோததுகந்த
வமமானுக்காட்டபட்டவன்பு.

(இ-ள்.) புண்ணியங்கள்எண்ணிச்செய்தனவும் - நமக்குநன்மைவினைக்குமென்றெண்ணிச்செய்த புண்ணியங்களும்; ஓரைந்தும் - ஐம்புலன்களும்; தின்னியகைம்மாவீரூரிவை - வலியயானையினின்றும்ரித்ததோலை; மூவுருவுமபோர்த்துகந்த - தம்திருமேனியினகணுள்ள மூவுருவினும்போர்த்துமகிழ்ந்த; அம்மானுக்காட்டபட்டஅன்பு - சிவபிரானுக்காட்டபட்டஅன்பினால்; இசைந்தன - நமமைப்பொருந்தின.—எ-று. ஆல-அசை.

மூவுருவுமபோர்த்தென்றது திருமாலுருவினும் உமையுருவினுந் தம்முருவினும் என்க. அன்புநாதமையின புலனொருபட்டதேயன்றிச சிவபுண்ணியமும் பயனாயினவென்பதுகருத்து. அனபென்புழிமூன்றனுருபு விகாரத்தாற்றொக்கது.

கள. அன்பாலடைவதெவ்வாறுகொன்மேலதோராடரவந
தன்பாலொருவரைச்சாரவொட்டாததுவேயுமன்றி
முன்பாயினதலையோடுகள்கோத்தவையார்த்துவெள்ளை
யென்பாயினவுமணிகதங்கொரேறுகந்தேறுவதே.

(இ-ள்.) அன்பாலடைவதெவ்வாறு - நாம்இவரைஅன்பாலடைவதெவ்வாறு; மேலதோராடரவம் - இவாமேலணித்திருக்கும் படம்விரித்தாடும் ஓபாம்பானது; தன்பாலொருவரைச்சாரவொட்டாது - தன்சமீபத்தில் ஒருவரையும் சேரவொட்டாது, அதுவேயுமன்றி - அதுவுமல்லாமல்; முன்பாயினதலையோடுகள்கோத்தவையார்த்து - கோத்ததலையோடுகள்கட்டப்பட்டு முன்னிருக்கின்றன, வெள்ளையென்பாயினவுமணிந்து - வெள்ளைமூம்பையுமணிந்து; அங்கொரேறுகந்தேறுவது - அதுவுமன்றி அவவிடத்து ஓர்இடத்தை விரும்பி இவா ஏறுவதானால்.—எ-று. கொல் - ஏ. அசை.

விசாதவேடதால் அடையகட்டாமை அவருழைத்தோற்றினும் அவவேடம்நம்மை வேறுபடுத்தும் மலமாயகனமங்களைப் போக்குமென்பது குறிப்பித்துள்ளதது.

கஅ. ஏறலாலேறமற்றிலலையெயம்பெருமா
னறெலாம்பாயுமவிரசடையார் - வேறோர்
படங்குலவுநாகமுமிழ்பண்டமராகுழிந்த
தடங்கடனஞ்சுண்டா தமக்கு.

(இ-ள்.) எம்பெருமான் - எம்பெருமானும்; ஆறெலாம்பாயுமவிரசடையார் - கங்கைநதிமுழுதும்பெருக்கெக்கின்ற விளங்கியசடையையுடையவருமாகிய; வேறோர்படங்குலவுநாகம் - படந்தங்கியவாக்கென்னும் வேறான ஓர்பாம்பு; பண்டமராகுழிந்ததடங்கடனுமிழ்க்க - முன்னாள் தேவர்களுக்குந்துகடைந்த பெரியபாற்கடலின் கண் உமிழ்ந்தஆலாகலத்தை; உண்டார்தமக்கு - அமுதுசெய்தசிவபிரானுக்கு; ஏறலாலேறமற்றிலலை - இடம்மல்லாமல்ஏறுதற்கு வேறொன்றுமில்லை.—எ-று. ஏ. அசை.

அடியாரைச் சிவபுண்ணியங்கருதி ஆட்கொள்ளப் புகுங்கால் அப்புண்ணியஹுவாகிய
ஔரே உரித்தென்பதுகருத்து.

கக். தமக்கென்றுமின்பணிசெய்திருப்பேழுக்குத்தாமொருநா
ளெமக்கொன்றுசொன்னாலருளுங்கொலாமிணையாதுமின்றிச்
சுமக்கின்றபிள்ளைவெள்ளேறொப்பதொன்றுதொண்டைக்கனிவா
யுமைக்கென்றுதேடிப்பெறாதுடனேகொண்டவுத்தமரே.

(இ-ள்.) தமக்கென்றுமின்பணிசெய்திருப்பேழுக்கு - தமக்குள்ளுநானும்இனியதொ
ன்டுசெய்திருக்கின்ற எங்களுக்கு, தாமொருநாளெமக்கொன்றுசொன்னாலருளுங்கொல்-
தாம் ஒருகிணத்தில் எமக்காக ஒன்று தரவென்றுசொன்னால் அருள்செய்வாரா; இணையா
துமின்றிச்சுமக்கின்ற - ஒப்புஒருபொருளுமினித்ததாங்குகின்ற; பிள்ளைவெள்ளேறொப்ப
தொன்று - தாம்ஏற்றுமவெள்ளியமழுவிடையை ஒப்பதாகியவேறொன்று; தொண்டைக்க
னிவாயுமைக்கென்றுதேடி - கொவவைக்கனிபோலும் சிவநவாயையுடைய உமாதேவிக
காகத்தேடி, பெறாதுடனேகொண்டவுத்தமா - கிடையாமல் தமஇடப்பாகத்திலுவைத்துக்
கொண்ட உத்தமர், —எ-று.

உமையைத் தம்மோடுவேற்றுமையின்றி அபேதமாக்கியதுபோல எம்மையுத்தமமு
ளடக்கிப் பிறிதொன்றுங்கொடாது அபேதமாய வைப்பென்பது கருத்து.

உ0. உத்தமராய்வாழ்வாருலந்தக்காலுற்றார்கள்

செத்தமரமெக்கித்தியாமு - னுத்தமனாய்

நீளாழிநஞ்சுண்டநெய்யாடிதனநிறமே.

கேளாழிநெஞ்சேகிளாந்து.

(இ-ள்.) உத்தமராய்வாழ்வாருலந்தக்கால் - செல்வச்சிறப்புடையவராய வாழ்கின்ற
வர்கள் இறந்துபோனால்; உற்றாகளசெத்தமரமெக்கித்தியாமுன் - சுற்றத்தாவிறகடுக்கிக்
கொளுத்துவார்கள் அப்புகொளுத்துவதன்முன்னே, உத்தமனாய்நீளாழிநஞ்சுண்ட - சிறந
தவராய் நீண்டகடலிலுதித்தநஞ்சை யமுதுசெய்த; நெய்யாடிதனநிறமே - சிவபிரானது
சுரத்தியையே; கேளாழிநெஞ்சேகிளாந்து - ஆழ்ந்தகருத்துடையமனமே விருமபிக்கேள.

உடம்பின் நிலையின்மையை யுணர்ந்து அவர்புகழைக்கேட்டுச்செய்தித்தொழுகென்பது
கருத்து.

காரைக்காலம்மையார் அருளிச்செய்த

திருவிரட்டைமணிமாலையுரை

முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

கா ர க் கால ம் மையா ர்

அருளிச்செய்த

அற்புதத்திருவந்தாதியுரை.

க பிறந்துமொழிபயின்றபின்னெல்லாங்காதல
சிறந்துநிச்சேவடியேசோந்தே—நிறந்திகழு
மைஞ்ஞான்றகண்டத்துவானோபெருமானே
யெஞ்ஞான்றுதீர்ப்பதிடர்.

(இ-ள்.) பிறந்துமொழிபயின்றபின்னெல்லாம்-நிலவுலகிப்பிறந்துசொல்லைப்பழகிய
பின்னொல்லாம், காதல்சிறந்துநிச்சேவடியேசோந்தேன - விருப்புழிகூர்ந்துயான் உம்
திருவடிபையேயடைந்தேன், நிறந்திகழுமைஞ்ஞான்றகண்டத்து - ஒளிதிகழும் கருநிறம்
தங்கியதிருமிடற்றையுடைய, வானோபெருமானே - விண்ணவாமுதல்வரே, எஞ்ஞான்று
தீர்ப்பதிடர் - இப்பிறவிகளையெல்லாநீர்தீர்ப்பது.—எ-று.

ஈண்டுச்சோதல இடைவிடாதுதியானித்தல். அவவாறு தியானிக்கின்ற எமக்குப்
பிறவிகளையெல்லாம் நீக்கவேண்டுமென்பது கருத்து.

உ. இடர்களையாரேனுமெமக்கிரங்காரேனும
படருநெறிபணியாரேனுஞ்—சுடருருவி
லென்பறுக்கோலத்தெரியாமெமமானாக்
கன்பறுதென்னெஞ்சவர்க்கு.

(இ-ள்.) இடர்களையாரேனும் - எம்பிறவித்துன்பத்தை நீக்காதொழிவரேனும்; எமக்
கிரங்காரேனும் - எஞ்சிறுமைநோக்கி அருள்செய்யாரெனினும்; படருநெறிபணியாரே
னும் - நாமசெல்லுமசென்றெறி இதுவென்றுபணித்தருளாரேனும், சுடருருவிலென்பறுக்
கோலத்தெரியாமெ-திப்போலுமதமதிருமேனியில எனபாரமநீங்காத திருக்கோலத்தோடு;
புறங்காட்டெரியினகண் ஆடுகின்ற - எமமானாக் குவாக்கு - எமமானாகிய அவாக்கு; அன்
பறுதென்னெஞ்சு - என்னுடையமனம் அன்பினின்றுமநீங்காது.—எ-று.

எரியாடுதல் - உலகுசங்கரிக்கப்படுங்கால் அவ்வெரியின்கணுடல், அவரருளாதொழி
யினும் அவரன்பு எந்நெஞ்சகலாதெனறதனற் பயன்கருதிவழிபடும் விண்ணவர்முதலி
யோரன்புபோலன்றி எமமன்பு இறை திருவருளுக்கொத்தது ஓர்பயனுங்கருதாது இயல்
பால்நிற்கு மெய்யன்பென்பதுவிளக்கியது. அற்றகலின்னன்றே வீடுமேவெண்டா விரலின்
விளங்குரென மெய்யடியாபத்திறத்ததைக் கூறியது உமென்க.

உ. அவர்க்கேயெழுபிறப்புமாளாவோமென்று
மவர்க்கேராமன்பாவதல்லாந்—பவாச்சடைமேற்
பாகாப்போழ்குமெவர்க்கல்லான்மற்றொருவர்க்
காகாப்போமெஞ்ஞான்றுமாள்.

(இ-ள்.) அவர்க்கேயெழுபிறப்புமானாவோம் - பிறப்பேழினும் அவர்க்கேயானாவோம்; என்றமவர்க்கேநாமன்பாவதல்லால் - எந்நாளும்நாம் அப்பிரானுக்கே அன்பாதலுமன்றி; பவர்ச்சடைமேற்பாகாப்போழ்குமே - நெருங்கியசடைமுடியினமேல சரிபாதியலலாத சந்நிரனுடையபிளவைச்சுடுகின்ற; அவாக்கல்லான்மற்றொருவர்க்கு - அச்சிவபிரானுக்கன்றிப்பிறொருவருக்கு; ஆகாப்போமெஞ்ஞானறுமாள் - எந்நாளும் ஆளாகாமலுமிருப்போம்.—எ-று.

சிவபிரானேமுதல்வரென்றும் பிறா முதலவரன்றென்றும் உண்மைத்தன்மையும் இன்மைத்தன்மையும் துணிந்தோமாதலின் அவாக்கேயாட்படுவென்றார். பகா எனபது பாகா எனமுதனீண்டது. அப்பாதிசரிபாதியன்மையின் அதிற்குறைந்ததென்றுகருத்து.

சு. ஆளானேமல்லலறியமுறையிட்டாற்

கேளாததென்கொலோகேளாமை—நீளாகஞ்

செம்மையானுகித்திருமிடறுமற்றொன்றா

மெமமையாட்கொண்டவிறை.

(இ-ள்.) எமமையாட்கொண்டவிறை - எம்மையடிமைக்கொண்டமுதல்வன, ஆளானேமல்லலறியமுறையிட்டால் - அடியேம் எம்துயரையறிவித்திற்கேதுவாக முறையீடுசெய்தால்; கேளாததென் - கேளாதிருத்தல்என்; கேளாமை - கேளாமைக்குக்காரணமென்னெனின், நீளாகஞ்செம்மையானுகி - அவாதிருமேனிசெந்நிறமுடையராகியும், திருமிடறுமற்றொன்றாம் - திருமிடறுகரியதாயிருக்கும் அதுவாம்.—எ-று.

இவர்கேட்டற்றிரியரேனுங் கேளாமைக்குமிடற்றுமறவே காரணமென்றாயிற்று.

ரு. இறைவனையெவ்வுயிருந்தோற்றுவிப்பானரேற்றி

யிறைவனேயீண்டிறுக்கஞ்செய்வா—னிறைவனே

யெந்தாயெனவிரங்குமெங்கண்மேலவெந்துயரம

வந்தாலதுமாற்றுவான்.

(இ-ள்.) இறைவனையெவ்வுயிருந்தோற்றுவிப்பான - சிவபிரானே எவ்வுயிரையும் உதிப்பிக்கின்றவன்; தோற்றியிறைவனேயீண்டிறுக்கஞ்செய்வான் - அவவாறுதிப்பித்துச்சிவபிரானே அவ்வுயிர்களுக்குத்தனுவாகிகளை யழித்தலைச்செய்கின்றவன்; இறைவனே - அச்சிவபிரானே; எந்தாயெனவிரங்குமெங்கண்மேல - எமதுத்தையேயென்றுசொல்லித்தன் இழப்பைக்காட்டிநிற்கும் எம்மிடத்து; வெந்துயரமவந்தாலதுமாற்றுவான் - கொடுந்துயர்வரின் அதைநீக்குவான்.—எ-று.

உயிர்த்தியுமாதலின் உடல்கரணம்புலனங்கொடுத்துணர்வுவிளக்குவித்தலே யதனை யுதிப்பித்தலும், அவற்றையொழித்தது அவ்வுணர்வமைப்பித்தலே அதனையழித்தலும் இலக்கணையாற்கொள்ளப்படுமென்க. எவ்வுயிரும் என்றதனால் விஞ்ஞானகலா பிரளயாகலர் சகலரென்னும் மூவகையுயிருங்கொள்க.

க. வானத்தானென்பாருமென்கமற்றுமபர்கோன்

முனத்தானென்பாருநதாமென்க—ஞானத்தான்

முன்னஞ்சத்தானிருண்டமொய்யொளிசேர்கண்டத்தா

னென்னெஞ்சத்தானென்பன்யான்.

(இ-ள்.) முன்னஞ்சத்தானிருண்ட - முன்னுளில் விடங்காரணமாகக்கருகிய; மொய்யொளிசேர்கண்டத்தானும்பர்கோன் - திரண்டொளியினைவுடைய திருமிடற்றனாகியசிவபிரான்; வானத்தானென்பாருமென்க - வானத்தின்கணுளென்று கூறுவாருங்கூறுக; தானத்தானென்பாருந்தாமென்க - மன்னுலகத்தானென்று கூறுவாருங்கூறுக; ஞானத்

தால் - திருவருண ஞானத்தால் (என்னெஞ்சத்தகலாதிருத்தலின்); என்னெஞ்சத்தானை பன்யான் - என்னெஞ்சத்தின்கணுளன்னெறுயானகறுவன. —எ-று.

திருவருண் ஞானத்தாற் றமநெஞ்சத்திருத்தல் சிறப்பியல்பாகலின் அதுசிறந்ததென் றராயிற்று. நெஞ்சமெனற திண்மேயிரை. தானமெனற துமண ணுலகத்தை, வானுக்குவேறு பண் ணுலகமாதலின்.

எ. யானே தவமுடையேனென்னெஞ்சேசுநன்னஞ்சம
யானேபிறப்பறுப்பானெண்ணினேன்—யானேயக்
கைமமாவுரிபோத்தகண்ணுதலான்வெண்ணீற்
வமமாணுக்காளாயினேன்.

(இ-ள்.) யானே தவமுடையேன் - யானே தவமுடையனாயிருக்கின்றேன்; என் னெஞ்சேசுநன்னஞ்சம - எனமனமேனமனம்; யானேபிறப்பறுப்பானெண்ணினேன் - யானேபிறப்பை நீக்கக்கருகினேன்; யானேயக்கைமமாவுரிபோத்தகண்ணுதலான் - நானேயானேயினதுதோலப் போவையாகப்போத்த நெற்றிக்கண்ணையுடைய; வெண் ணீற்றவம்மானுக்காளாயினேன்—வெள்ளியநீரணிந்தசிவபிரானுக்கு ஆட்பட்டேன்.—எ-று.

வறிஞானஞ் செல்வம்பெற்றுழித் தன்குறைநிரப்புநீங்கிக் கழிபெருவகையாற்றன் னியளுனெனெனக்கூறுதல்போன் முதலவாகாளாம் அருண ஞானக்குறியால் இங்ங னங்கூறியது.

அ. ஆபினைனுள்வானுக்கன்றேபெற்றகரிய
னாயினெனத்தன்றையாமாறு—தூய
புனற்கங்கையேற்றானோபொன்வரையேபோலவா
னனற்கங்கையேற்றானருள்.

(இ-ள்.) ஆள்வானுக்காயினேன் - ஆட்கொள்ளும் இயல்பினையுடைய சிவபிரா னுக்கு ஆட்பட்டேன்; அன்றேபெற்றகரியனாயினேன் - அனறைக்கேபெரும்பேறுடைய னாயினேன்; தூயபுனற்கங்கையேற்றான் - தூயமையாகிய நீரிறைந்தகங்கையைப் பரீர தன்பொருட்டுத் திருமுடியிலேற்றவரும், ஓபொன்வரையேபோலவான் - நிகரற்றமே ருவரையையொத்தவரும்; அனற்கங்கையேற்றான் - அனலையும்கபாலத்தையும் திருக் கரத்தின்கணைற்றவருமாகியசிவபிரானது; அருளாமாறுஅத்தனறே - திருவருளாமாறு அதுவே.—எ-று.

சிவபிரானுக்காட்படுதலே பெறுதற்கரிய பேறென்பதாகுதது.

க. அருளையுலகெலாமான்விப்பதீச
னருளேபிறப்பறுப்பதானு—லருளாலே
மெய்ப்பொருளினோக்கும்விதியுடையேனெஞ்ஞானது
மெப்பொருளுமாவதெனக்கு.

(இ-ள்.) அருளையுலகெலாமான்விப்பது - சிவபிரான்திருவருளே உயிர்களுடையல் லாம் ஆளாக்குவிப்பதும்; ஈசனருளேபிறப்பறுப்பதானுல் - அச்சிவபிரான்திருவருளே பிறப்பையொழிப்பதுமானுல், அருளாலேமெய்ப்பொருளினோக்கும்விதியுடையேன்—அத் திருவருளினாலே பரம்பொருளாகிய அச்சிவபிரானையுணரும் ஊழுடையனாதலினால், எஞ்ஞானதுமெப்பொருளுமாவதெனக்கு - எவவிடத்தும் எனக்கு எப்பொருளுங்கிடக் கும்.—எ-று.

ஆள்விப்பதும் பிறப்பறுப்பதுமாகியதிருவருளால் சிவபிரானையுணரும் ஊழையுடைய வெனக்கு எவவிடத்தும் எப்பொருளும் வேண்டிவிழுகின்றென்பதாகுதது.

க0. எனக்கினியவெம்மாணையீசனை யானென்று
மனக்கினியவைப்பாகவைத்தே—னெனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக்கொள்வதுமேயின்புற்றே
ஊண்டேயெனக்கரியதொன்று

(இ-ள்.) எனக்கினியவெம்மாணையீசனை - எனக்கினியனாகிய எம்பிரானை ஈசனை, யானென்றுமனக்கினியவைப்பாகவைத்தேன - நான் எந்நாளும்மனத்திற்கினியநிதியாக வைத்தேன்; எனக்கவனைக்கொண்டேன்பிரானாக - எனக்கு அச்சிவபிரானைக் கடவுளாக வுங்கொண்டேன்; கொள்வதுமேயின்புற்றேன - கொள்ளுதலும் இன்பமடைந்தேன்; உண்டேயெனக்கரியதொன்று - இனி எனக்கரியபொருள் ஒன்றுமில்லை.—எ-று.

மேலாயபொருளையடைந்து வீட்டினபெய்தியவெமக்கு விரும்பியடையுமரியபொருளொன்று மின்மெனப்புகருதது.

கக. ஒன்றேநினைந்திருந்தேனென்றே துணிந்தொழிந்தே
னென்றேயென்னுள்ளத்தினுள்ளடைத்தே—னென்றேகாண
கங்கையானறிங்கடகதிராமுடியானபொங்கொளியீச
ரங்கையாற்காளாமது.

(இ-ள்.) ஒன்றேநினைந்திருந்தேன-பதிப்பொருளாகியசிவம ஒன்றையே உள்கியிருந்தேன்; ஒன்றேதுணிந்தொழிந்தேன - அப்பொருளொன்றையே நிச்சயித்தேன்; ஒன்றேயென்னுள்ளத்தினுள்ளடைத்தேன-அப்பொருளொன்றையேஎனனிதயத்திருத்தினேன், ஒன்றே - (அதனால்) ஒன்றுதான்; கங்கையானறிங்கடகதிராமுடியான - கங்கைநதியையுடையவனும் இளம்பிறைமுடிய திருமுடியையுடையவனுமாகிய, பொங்கொளியீசரங்கையாற்காளாமது - மிக்கொளியீசம அனலேந்திய கரத்தையுடைய அவாக்கு அடிமையாவது.—எ-று, காண்-அசை.

நினைதல் சிந்தித்தலும் துணிதல் தெளிதலும் உள்ளத்தடைததல் தியானித்தலுமாகப்பொருள்கொள்க, இனிப்பிறாக்காளாகவேண்டியதினெனடதுகருத்து. காண்-அசை.

கஉ. அதுவேபிரானுமாறாட்கொள்ளுமாறு
மதுவேயினியறிந்தோமானு—லதுவே
பனிக்கணங்குகண்ணியாரொண்ணுதலின்மேலோ
தனிக்கணங்குவைத்தாதகவு.

(இ-ள்.) பிரானுமாறுமதுவே - எமக்குமுதல்வராதலும்அதுவே, ஆட்கொள்ளுமாறுமதுவே - எம்மையாட்கொள்ளும்வழியும் அதுவேயாகுமென்று, இனியநிகதோமானால் - இனிநாமறிந்தோமானால், பனிக்கணங்குகண்ணியா - கங்கையின்குளிராச்சிக்குவருந்துகின்ற கொன்றைமாலையணிந்தவரும்; ஒண்ணுதலின்மேலங்கோர்தனிக்கண் - ஒளியுடைய நெற்றியின்மேல் ஒப்பின்றிவிளங்கும் ஓர்கண்ணை; வைத்தாதகவுஅதுவே - வைத்தவருமாகிய சிவபிரானது இயல்பும் அதுதான்.—எ-று.

பிரான் என்றதனால் முதன்மைக்குணமும் ஆட்கொள்ளுமாறென்றதனால் பேரருடைமையும்பெறப்படுதலின் அவரியல்பும் அதுவே என்றார்.

கக. தகவுடையுார்தாமுளரேற்றாக்கலஞ்சாரப்
புகலிடுதல்பொல்லாதகண்டிர்—மிகவடர
ஓர்ந்திடுமுகாக்கமெருநாண்மலைமதளைச்
சார்ந்திடுமேலேபரவந்தான்.

(இ-ள்.) தகவுடையாதாமுளரேல் - நீர்தருதியுடையராயிருந்தால்; மிகவுடரவூர் திடுமாநாகம் - மிகக்கொல்லும்படி ஊர்ந்துசெல்லும் மாநாகத்தை; தாரகலஞ்சாரப்புகழித் தல் - மாலையாகமாபில்பொருந்தவிடுதல்; பொல்லாதுகண்டீர் - பொல்லாதென்றறியும் (ஏனெனில்); ஒருநாண்மலைக்கண்சாரதிடும - அநாகம் ஒருநினத்தில் பார்ப்பதியாரையடையும்; மேலேபாவநான் - அவ்வாறடையினபழிநிகழும்.—எ-று.

பழிவினையும் எனக்காரணங்கூறிப் பாம்பையணியாதொழியுமென விலக்கியவாறு.

கசு. தானேதனிரெஞ்சுதன்னையுயக்கொள்வான்

ரானேபெருஞ்சேமஞ்செய்யுமாற்—ரானேயோர

பூணுகத்தாறபொலிந்துபொங்கழலசோநஞ்சுமிழு

நீணுகத்தானேநினைநது.

(இ-ள்.) தானேதனிரெஞ்சும-தன்னியலபிலே ஒப்பற்றமனமானது; தன்னையுயக்கொள்வான் - தன்னையுயக்கொள்ளும்படி; தானேபெருஞ்சேமஞ்செய்யும் - தானேபெரியகாவலைச் செய்துகொள்ளும் (எவ்வாற்றாலெனின); தானேயோரபூணுகத்தாற்பொலிந்து - தான ஒருபூணுகவிருக்கும் உடம்பாற்பொலிவடைநது; பொங்கழலசோநஞ்சுமிழும - மிக்கதீசசோநநஞ்சைக்கக்கும், நீணுகத்தானேநினைநது - நீண்டபாம்பையுடைய சிவபிரானைகருதி அதனால்.—எ-று.

அடங்காமனமதன்னியலபில அடங்கியதென அதனறுயமையுடையவாறு. ஏ-அசை.

கரு. நினைந்திருநதுவானவாகணீணமலராற்பாதம்

புனைநதுமடிபொருநதமாட்டா—நினைந்திருநது

மினசெய்வானசெஞ்சடையாய்வேதியனையென்கின்றேறு

கெனசெய்வானகொல்லோவினி.

(இ-ள்.) நினைந்திருநதுவானவாகள-தேவாகளபலநாள்கருதிக்கொண்டிருநது, நீணமலராற்பாதம்புனைநது - உயரநதமலர்களாற்றிருவடியிலருக்சித்தம்; அடிபொருநதமாட்டா - அததிருவழியையடையமாட்டா, நினைந்திருநது - யானும் அவ்வாறுகருதிக்கொண்டே; மினசெய்வானசெஞ்சடையாய் - ஒளிவிகின்றபெருமைதங்கிய சிவந்தசடைமுடியுடையாய்; வேதியனையென்கின்றேற்கு - மறையவனே என்றுதுதிக்கும் எனக்கு, எனசெய்வானகொல்லோவினி - இனி என்செய்வானோ அறியேன.—எ-று.

கசு. இனியோராமுயந்தேரமிறைவன்றாள்சோநதோ

மினியோரிடரிலலோநெஞ்சே—மினியோர

வினைக்கடலையாக்குவிக்குமிளாபபிறவிக

கனைக்கடலைநீந்தினோங்காண்.

(இ-ள்.) இனியோராமுயந்தோம் - இனிநாம் உயந்தோம், இறைவன்றாள்சோந்தோம் - முதல்வனதிருவடியையடைந்தோம்; இனியோரிடரிலலோநெஞ்சே - இனிஒருதுருமில்லோம்மனமே; இனியோர்வினைக்கடலையாக்குவிக்கும் - இனித்தீவினையாகிய கடலைப்பெருக்குவிக்கும், மீளாப்பிறவிக்கனைக்கடலைந்தினோங்காண் - அழியாதபிறவியாகிய ஆர்ப்புடையகடலைக்கடந்தோம் நிகாண்பாய்.—எ-று.

தன்பேற்றின்பெருமைகூறியவாறு.

கள. காண்பார்க்குங்காணலாந்தன்மையனேகைதொழுது

காண்பார்க்குங்காணலாங்காதலாற்—காண்பார்க்குச்

சோதியாய்ச்சிந்தையுளேதோன்றுமேதொல்லுலகுக்

காதியாய்பின்றவரன்.

(இ-ள்.) தொலுவலுக்கா தியாய்நின் றவரன் - பழைய உலகுக்கு ஆதிகாரணரான சிவபிரான்; காண்பார்க்குந் தான லாந்தன மையனே-வெளிப்பட எவ்வகைமேம்பாட்டார்க்கு நன்காணுந்தன்மையுடையனல்லன் ஆயினும்; கைதொழுது காண்பார்க்குந் தான லாங்காத லால் - மெய்ப்பத்தியினுற் றொழுது காணவிரும்புகின்றவார்க்கும் வெளிப்படக்காண லாம்; காண்பார்க்குச்சோ தியாய்ச்சிந்தையுளேதேன நம - அப்படி வெளிப்படத் தரிசிப்பவர்க்கு அவரிதயம்புகுத் து ஒளிவடிவாய்விளங்கும்.—எ-று. ஏ-அசை.

முதல்வனவெளிப்பட இறைஞானம் விளங்குமென்பதுகருத்தது.

கஅ. அரனென்கோநான் முகனென்கோவரிய
பரனென்கோபணபுணர மாட்டேன—முரணழியத்
தானவனைப்பாதத் தனிவிரலாற்செற்றானே
யானவனையெமமானியின்று

(இ-ள்.) முரணழியாததானவனைப்பாதத்தனிவிரலாற்செற்றானே - வல்கெழும்படி இராவணனைத் திருவடிக்கணுள்ள பெருவிரலாலழித்தவனை, அவனையெமமானியின்று யான் - எம்மானாகிய அவனை இன்றுயான்; அரனென்கோநான் முகனென்கோ - உருத்திர ரென்றுகூறுகோ பிரமனென்று சொல்லுகோ; அரியபரனென்கோ - அரியென்னும் பெய ரையுடைய திருமாலெனறு சொல்லுகோ; பண்புணர மாட்டேன - அவ்வடிவங்களிலாது வதுவாயிருத்தலில் அவலியல்புநானுணர மாட்டேன்.—எ-று.

சிவபிரான் உருத்திரமூர்த்தியில் அபேதமாய்க்கலந்து ஏனையமூர்த்திகளையும் ஏவி அததுவாயிருத்தலேயன்றி வேறாயிருத்தலில் ஐயப்பாற்படுத்தியறியமாட்டேனென்று கூறினா.

கக. இன்று நமக்கெளிதேமா லுக்குநான் முகற்கு
மன்று மளப்பரியனானே—யென்றுமோர
மூவாமதியானே மூவேழுலகங்க
ளாவானேக்காணுமறிவு

(இ-ள்.) மாலுக்குநான் முகற்குமன நுமளப்பரியனானே - திருமால் பிரமன என்னு மிருவார்க்கும் அந்நாளிலும் அளத்தற்கரியனாயுள்ளவனை; என்றுமோமூவாமதியானே - என்றும் ஒழியல்பிற்குரிய பிறைக்கண்ணியுடையானே; மூவேழுலகங்களாவானே - சுவா கம்மத்தியம்பாதலம் என்னும் மூன்றுபகுப்போடுகூடிய ஏழுலகங்களிலும்கலந்திருக்கின்ற வனை; காணுமறிவு - தரிசித்தின்றமெய்யுணர்ச்சி; இன்று நமக்கெளிது - இந்நாளில் நமக் கெளிதாயிற்று.—எ-று. ஏ-அசை.

பதினாலுலகங்களையும்டக்கி ஏழுலகமென்றுகூறும் மரபுபற்றி ஏழுலகமென்றார். தற் போதத்தாலுணர்த்தற்கரியகாட்சி இறைஞானத்தால் எளிவந்ததென்பதுகருத்தது.

உ௦. அறிவானுந்தானேயறிவிப்பான்றானே
யறிவாயறிகின்றானே—யறிகின்ற
மெய்ப்பொருளுந்தானேவிரிகுடாபாராகாய
மப்பொருளுந்தானேயவன்.

(இ-ள்.) அறிவானுந்தானே - உயிர்க்குயிராய்நின்றமுறைமையால் உயிர்களின் வினைப்பயனையறிகின்றவனுந்தானே; அறிவிப்பான்றானே - அவனைப்பயனை உயிர்களு கத்தற்குக்கருவினைக்கூட்டி அறிவிக்கின்றவனுந்தானே; அறிவாயறிகின்றானே - காணுமுபகாரத்தால் அவ்வுயிராயிருந்தறிகின்றவனுந்தானே; அறிகின்றமெய்ப்பொரு ளுந்தானே - அவ்வுயிராலறியப்படுகின்ற உண்மைப்பொருளுந்தானே; விரிகுடாபாராகாய

மப்பொருளுந்தானேயவன் - அதுவன்றிலிர்த்தமுச்சுடரும், மண்புனல் அனல்கால் ஆகாயமெனனும் அப்பொருளாயிருக்கின்றவனும் அவன்தானே.—எ-று.

அறிவிப்பான் என்றது காட்டுமுபகாரமென்றும், அறிவாயறிதல்காணுமுபகாரமென்றும், இவ்விரண்டும் பந்தமுத்தியிரண்டிற்குமாமென்றுங்கொள்க.

உக. அவனேயிருசுடாதீயாகாசமாவா

னவனேபுவிபுனலகாற்றாவா—னவனே

யியமானனாயட்டமூததியுமாய்ஞான

மயனாகுகின்றனாமவந்து.

(இ-ள்.) அவனேயிருசுடாதீயாகாசமாவான் - அவனேஞாயிறும்திங்களும் அங்கியும் ஆகாயமுமாயிருக்கின்றவனும், அவனேபுவிபுனல்காற்றாவான் - அவனேநிலனும் புனலும் காற்றுமானவனும்; அவனேயியமானனாயட்டமூததியுமாய் - அவனேயான்மாவாயும் இவ்வெட்டனுளவிரவியட்டமூததியாயும்; ஞானமயனாகுகின்றனாமவந்து - இவ்வுபாதி யின்றிவெளிப்பட்டு ஞானமயனாகுகின்றவனும்.—எ-று.

நிலமுதல் இயமானனீராய எட்டும் அட்டமூர்த்தமெனக்கூறியிருக்க அவற்றிற் பி ரித்து அட்டமூர்த்தியுமாயெனக்கூறியதுஎன்னையோவெனின், அவ்வெட்டுருவங்களையும் அதிட்டிக்கும் மூர்த்திகள் எட்டாதல்பற்றியென்க. இம்மூர்த்திகள் எட்டும் நிலமுதற் பொருள்களையதிட்டித்து அத்துவாய்நிற்குமமுறைமைபற்றி ஒன்றாய்க்குறதுமுண்டு. ஆயின் இயமானனாயட்டமூர்த்தியுமாயெனறதனால் இவ்வெட்டினும் அதிட்டித்தறிற்ற லேயன்றி அவ்வெட்டினும் வியாபித்துநிற்கும் முறைமையுங்கூறியவாறு. வியாபித்துநிற் குங்கால வியாபியவியாபகவியல்பென்னுமியையும், அதிட்டித்தறிற்குங்கால் அதுவாத லென்னுமியையுங் கொள்ளப்படும. எப்பொருள்களையுமுதிப்பித்து அதுவாயினென்று சுருதிக்கூறுதலின. இவ்வெட்டுஞ் சகனமாதலின ஞானமயனாயெனறது நிட்களவுருவை யென்க. வந்துகின்றனாம என்றது வினையெச்சமுடிபு.

உஉ. வந்திதனைக்கொள்வதெயொக்குமீவ்வாளரவின்

சுந்தையதுதெரிநதுகாண்மினே—வந்தோ

ரிராரீரிருண்டனையகண்டத்தீரெங்கள்

பிரானீருஞ்செனனிப்பிறை.

(இ-ள்.) வந்தோரிராரீரிருண்டனையகண்டத்தீர் - இராவும்நீரும்சேர்ந்து இருண்டிருந்தாற்போலும் திருமிடறுடையவரே, எங்கள்பிரானீருஞ்செனனிப்பிறையிதனை - எங்கள்பிரானே உமதுதிருமுடியின்கணுள்ளபிறையை, வந்துகொள்வதெயொக்குமீவ்வாளர வின்சுந்தை - வந்துகவரக்கருதியதுபோலும் வாள்போலும் கூரியபற்களையுடைய இப்பாம்பின எண்ணம்; அதுதெரிந்துகாண்மின் - அவ்வெண்ணத்தைத்தெரிந்துகொள்வீர்.—எ-று. ஓ - அசை.

பிறை இனையாயும் நனகாயுமிருந்தலின் மூர்க்கப்பாம்பு அதற்குத்திங்குவினைக்கு மென ஏதுக்கூறி அதைவிலக்கியவாறு. நீரிருளல்மேகமாயப்பரிணமித்தல், கருமைமிகுதியுணர்த்தியவாறு.

உக. பிறையுமுபுனலுமனலரவுஞ்சூடு

மிறைவெரமக்கிரங்காரேனுங்—கன்றமிடற்ற

வெந்தையராக்காட்டட்டேமென்றென்றிருக்குமே

யெந்தையாவுள்ளமிது.

(இ-ள்.) பிறையும்புனலுமனலரவுஞ்சும் - இளம்பிறையும் கங்கைநதியும் விடத் தாற்கனலுகின்ற பாம்பும் ஆகிய இவைகளைச் சூழும்; இறைவனெமக்கிரங்காரேனும் - பிராணர் எமக்கருள்செய்யாதொழியினும்; கறைமிடற்றவெந்தையாக்காட்டேம் - கறைமிடற்றையுடைய எம்பிராணர்க்கு அடிமைப்பட்டோம்; என்மென்றிருக்கும் - என்றுகருதியிருக்கும்; எந்தையாவுள்ளமிது - எம் அன்புடையமனம்.—எ-று. ஏ-அசை.

தயாவுள்ளமென்றது தையாவுள்ளமெனநின்றது.

அன்பாலொருப்பட்டமனம் முதல்வளிரங்காவிடத்தும் வேறுபடாது ஆட்பட்டுநின்றதென்று அதன்கிறப்புக்கூறியவாறு.

உச. இதுவன்றேயீசன்நிருவுருவமாமா

நிதுவன்றேயென்றனக்கோசேம—மிதுவன்றே

மின்னுஞ்சுடருருவாய்மிண்டாயென்கிந்தனைக்கே

யின்னுஞ்சுழலுகின்றதிங்கு.

(இ-ள்.) மின்னுஞ்சுடருருவாய்மிண்டாயிதுவன்றே - மின்போலொளிரும் ஒளியுருவாய்த்தோன்றி நீமறைந்தாயிதுவே; என்கிந்தனைக்கேயின்னுஞ்சுழல்கின்றதிங்கு-இவ்விடத்து இன்றளவும் என்சுந்தையினிடத்துச் சுழல்கின்றது; இதுவன்றேயீசன்நிருவுருவமாமாறு - இதுவே உன்னுடையநிருவுருவமாவது; இதுவன்றேயென்றனக்கோசேமம-இதுவே எனக்கொரு சுகமாவது.—எ-று. ஏ-அசை.

சுடருருவாய்த்தோன்றிமறைந்த ஒளிநெறிகழிபேரனபைவினைத்துத் தன்னைவசமாக் கலின் இன்னுஞ்சுழல்கின்றதென்றும் அது ஈசன் நிருவுருவமென்றும் தனக்கோசேமமென்றும்கொண்டனா என்க.

உரு. இங்கிருந்துசொல்லுவதெனமபெருமானெண்ணுதே

யெங்கும்பலிதிரியுமெத்திறமும்—பொங்கிரவி

லீமவனத்தாவெதுமென்னுக்கென்றாராய்வோ

நாமவனைக்காணலுற்றொன்று.

(இ-ள்.) இங்கிருந்துசொல்லுவதென்-அவரைக்காணுதவிடத்து அவரியல்பை இவ்விடத்திருந்துசொல்லுவது என்பயன்; எம்பெருமானெண்ணுது - எமது சிவபெருமான ஒன்றுங்கருதாது; எங்கும்பலிதிரியுமெத்திறமும் - எவ்விடத்தும் பிட்சையெடுத்தல முதலிய எப்பகுதியும்; பொங்கிரவிலீமவனத்தாவெதும் - மிக்க இரவில் மயானத்தின்கண துள்ளியாவெதும்; என்னுக்கென்றாராய்வோம் - என்பயன்கருதியென்று வச்சாரிப்போம்; நாமவனைக்காணலுற்றொன்று - நாமவரைக்கண்டபொழுது.—எ-று. ஏ-அசை.

உசு. ஞான்றகுழற்சடைகள்பொன்வரைபோன்மின்னுவன

போன்றகறைமிடற்றான்பொன்மார்பின்—ஞான்றெங்கு

மிக்கயலேதோன்றவிளங்கிமிளிருமே

யக்கயலேவைத்தவரவு.

(இ-ள்.) ஞான்றகுழற்சடைகள் - தூங்குகின்றதளர்வாகியசடைகள்; பொன்வரை போன்மின்னுவன - பொன்மலைபோல் ஒளிவிடுகின்றன; போன்றகறைமிடற்றான்பொன்மார்பில் - இருள்போன்ற திருமிடறுடைய சிவபிரான்திருமார்பில்; ஞான்றெங்குமிக்கயலேதோன்றவிளங்கிமிளிரும் - தூங்கி எவ்விடத்தும்மிருந்து அருகிற்காணவிளங்கியொளிரும்; அக்கயலேவைத்தவரவு - என்புமாலின் அபசேவைத்தபாம்பு.—எ-று. ஏ-அசை.

கறைபோன்றவென்றது போன்றகறையென்மாரிளின்றது.

உஎ. அரவமொன்றாகத் துநீயநதுபூனேவ
பரவித்தொழுதிரந்தோம்பன்னு—முரணழிய
வொன்னதாழ்வெயிலுமோரம்பாலெய்தானே
பொன்னொரமற்றென்றுபூண.

(இ-ள்.) அரவமொன்று - பாம்பொன்றை; ஆகத்துநீயந்தபூனேல் - திருமேனிக்
கண் நீவிரும்பியணிமற்க, பரவித்தொழுதிரந்தோம்பன்னுள் - இவ்வாறணியவேண்டா
மென்று பன்னுளும் உன்னை நாமதுதித்துவணங்கி வேண்டிக்கொண்டோம், முரணழிய
வொன்னதாழ்வெயிலுமோரம்பாலெய்தானே - வலிகெடப்பகைவர்வாழு முப்புரத்தை
யுந் திருமாலாகிய ஓரம்பிலெய்தவனே, பொன்னொரமற்றென்றுபூண் - வேறொருபொன
னணியையணிந்துகொள்.—எ-று.

உஅ. பூணுகவொன்றுபுனைந்தொன்றுபொங்கதளி
ணுகமேன்மிளிரநகமைததுக்—கோணுகம்
பொன்முடிமேற்குவிவதுமெல்லாமபொறியிலியேற்
கென்முடிவதாகவிவா.

(இ-ள்.) பூணுகவொன்றுபுனைந்து - ஓநாகத்தை அணியாகவணிந்து; ஒன்றுபொங்
கதளிணுக - ஓநாகத்தைப்பொலிவுதங்கிய புலித்தோலினகச்சாக; மேன்மிளிரநக
மைதது - மேலேவளங்கன்காகவைத்து; கோணுகம்பொன்முடிமேற்குவிவதும் - ஓநா
கத்தை அழகியதிருமுடியினமேற் சூடிக்கொண்டிருப்பதும்; எல்லாம்பொறியிலியேற்
இச்செயலெல்லாம் அறிவிவியாகிய அடியேற்கு; என்முடிவதாகவிவா - என்வினைவிக்க
இவாசெய்வது.—எ-று.

உக. இவரைப்பொருளுணரமாட்டாதாரெல்லா
மிவரையிகழ்வதேகண்ட—ரிவாதமது
பூக்கோலமேனிப்பொடிபூசியென்பணிந்த
பேய்க்கோலங்கண்டாபிறா.

(இ-ள்.) இவரைப்பொருளுணரமாட்டாதார்-இவரைமெய்ப்பொருளென்று அறிய
மாட்டாதாராய், பூக்கோலமேனிப்பொடிபூசி - தாமரைமலர்போலும் சிவந்ததிருமேனிக்
கண் திருவெண்ணீறுபூசி, என்பணிந்தஇவர்தமதுபேய்க்கோலங்கண்டாபிறரெல்லாம்-
என்புமாலையணிந்த இவரது பேய்க்கோலத்தைக்கண்ட பிறரெல்லாம்; இவரையிகழ்வ
தேகண்டா - இவரையிகழ்ந்துகூறுவதென்றறியுங்கள்.—எ-று.

இவரைமெய்ப்பொருளென்றுணர்ந்தவர்களிகழாரென்பதுகருத்து.

ங.௦. பிறறறியலாகாப்பெருமையருந்தாமே
பிறறறியும்பேருணர்வுந்தாமே—பிறருடைய
வென்பேயணிந்திரவிறீயாடுமெம்மானார்
வன்பேயுந்தாழ்முகிழ்ந்து.

(இ-ள்.) எம்மானார் - எம்முதல்வர்; பிறருடையவென்பேயணிந்து - இறந்தாரது
என்பையணிந்து; வன்பேயுந்தாழ்முகிழ்ந்து - வலியுந்தாழ்முகிழ்ந்து; இரவிறீயா
டும் - நெவிரவில் அனலின்கண் ஆவீர் (அவ்வாறுமூலம்) பிறறறியலாகாப்பெருமைய
ருந்தாமே - பிறரானுணரப்படாத பெருமையுடையவரும்தாமே; பிறறறியும்பேருணர்வுந்
தாமே - பிறரானுணரப்படும் பேரறிவுருவமும்தாமே.—எ-று.

நக. மகிழ்திடமடெஞ்சேமானுடரினீயுந்
 திகழ்திபெருஞ்சேமஞ்சோந்தா—யிகழாதே
 யாரென்பேயேனுமணிக துழலவாக்காடபட்ட
 பேரன்பேயின்னுமபெருக்கு

(இ-ள்.) மடெஞ்சேபெருஞ்சேமஞ்சோந்தாய் - அறியாமையுடையமனமே மிக்க
 கூத்தையடைந்தாய் அதனால்; மகிழ்தி - மகிழ்வாய், மானுடரினீயுந்திகழ்தி - மானுடாக
 ளில் நீயுமயிக்குவிளங்குவாய்; இகழாதேயாரென்பேயேனுமணிக துழலவாக்கு - இகழா
 மல்திறந்தாயாவரென்பேயேனும அணியாகக்கொண்டு செஞ்சரிக்ருமபிரானாகு, ஆட்
 பட்டபேரன்பேயின்னுமபெருக்கு - அடிமையானமெய்யனபை இன்னும்வளரச்செய்.

நஉ. பெருகொளியசெஞ்சடைமேற்பிள்ளைப்பிறையி
 னெருகதிரேபோருதொழுதிருக்குந—தெரியின்
 முதற்கண்ணன்முப்புரங்களன்றெரித்தான்மூவா
 நுதற்கண்ணன்நனமாபினூல.

(இ-ள்.) முதற்கண்ணன்முப்புரங்களன்றெரித்தான் - எப்பொருட்கும முதலில்நீந்
 தின்றவன் அந்நாளில்முப்புரத்தையெரித்தவன்; மூவா நுதற்கண்ணன்நனமாபினூல -
 அறியாதென்றிக்கண்ணையுடையவன் அவனது திருமாபிலணிகதிருக்குமமுப்புரிநூல்;
 பெருகொளியசெஞ்சடைமேல - மிக்கஒளியினையுடைய சிவந்தசடைமுடியினமேலவா
 மும்; பிள்ளைப்பிறையினெருகதிரே - இளம்பிறையினது ஓங்கலையின்கிரணமே; போர்
 தொழுதிருக்குநதெரியின் - பெருகிவழிந்தாற்போ லும நோக்குமிடத்து.—எ-று.

நக. நூலறிவுபேசினுழைவிலாதாதிரிக
 நீலமணிமிடற்றானீமைமே—மேலுலகத்
 தெக்கோலத்தெவ்வுருவாயெதவங்கள்செய்வாக்கு
 மக்கோலத்தெவ்வுருவெயாம.

(இ-ள்.) நூலறிவுபேசி - தாங்கற்றநூலுணர்ச்சியைப்பேசி, நுழைவிலாதாதிரிக-
 மெய்ப்பொருளையறியாதா அவவாறுகத்திரிக, நீலமணிமிடற்றானீமை - நீலமணிபோ
 லும் திருமிடற்றையுடையசிவபிரானதியலபு; மேலுலகத்து - எவ்வியலபுக்கும் கடந்தநினை
 நதுஆயினும், எக்கோலத்தெவ்வுருவாய - எவ்வடிவத்துநுதலாததியாயக்கருதி, எதவங்
 கள்செய்வாக்கும் - எவ்வகையானதவத்தைச்செய்கின்றவாக்கும், அக்கோலத்தெவ்வுருவே
 யாம - அவ்வடிவத்துஅமர்த்தியேயாம.—எ-று. ஏ - அசை.

தாங்கற்ற மெய்நூற்பொருளைக் கற்றவாறுணராமையின் நுழைவிலாதாரென்றும்,
 அவா அப்பயனடையாமையின் திரிகவென்றமகடநினா. மேலுலகத்து என்றதனால் அவ
 ரியல்பு நூலறிவுக்கு வேறுபுணருமுணாவென்றும் எக்கோலத்தெவ்வுருவென்றதனால்
 அகமபுறமென்னும் இருவகைச்சமயிகட்கும் அவ்வவாகருதுமபொருளாயநிறகுமியல்பென
 றுங்கொளக.

நச. ஆமாறறியாமேவலவினைகளந்தரத்தே
 நாமாளென்றேத்தாரகாமுன்னும்—வேமா
 ரெருகணையாற்செற்றானையுள்ளத்தானுள்ளி
 யருகணையாதாரையடும்.

(இ-ள்.) வல்வினைகள் - வலியநீவினைகளே, அந்தரத்தேநாமாளென்றேத்தாரகா
 முன்னும் - நாமடிபோமென்றுவணங்காத அசரர்களது அந்தரத்திற்கிரியும்முப்புரமும்;

வேமாறொருகணையாற்செற்றானை - எரியும்வண்ணம் ஓரம்பாலழித்தசிவபிரானை, ஆமாற
றியாமேயுள்ளததா லுள்ளி - ஆம்வண்ணமீதென்றியாமல மனததாற்கருதி; அருகணை
யாதாரையமே - அருகிற்சாராதாரைவீலாவருததுவகள்.—எ-று.

அருகணையாதாரை வல்வீணைகளமே என்றுரைப்பினுமையும்.

நடு. அடுங்கண்டாய்வெணமதியென்றஞ்சியிருள்போர
திடங்கொண்டிருக்கின்றதொக்கும்—படங்கொ
ளணிமிடற்றபேழ்வாயரவசைத்தான்கோல
மணிமிடற்றினுள்ளமறு.

(இ-ள்.) அடும்வெணமதியெனறஞ்சி - வெள்ளிய இளம்பிறைதம்மைக் கொலலு
மென்றச்சமுற்று, இருள்போர்திடங்கொண்டிருக்கின்றதொக்கும் - இருளசென்றுகுடியி
ருந்தாற்போலும், படங்கொளணிமிடற்றபேழ்வாய் - படந்தங்கிய அழகியமிடற்றோடு
கூடியபருந்தவாயையுடைய, அரவசைத்தான்கோலமணிமிடற்றினுள்ளமறு - அரவைய
சைத்தசிவபிரானது அழகியநீலமணிபோலும் கரியதிருமிடற்றினுள்ளமறுவானது.—எ-று.
கண்டாய - அசை.

நடசு. மறுவுடையகண்டத்தீர்வாரசடைமேனாக
தெறுமென்றுதேயரதுழலுமாவா—வுறுவான்
றளரமீதோடுமேற்றானதனையஞ்சி
வளருமோபிள்ளைமதி

(இ-ள்.) மறுவுடையகண்டத்தீர் - மறுத்தங்கியதிருமிடற்றையுடையீர், வாரசடை
மேனாகத்தெறுமென்று - நீண்டசடையினமேலிருக்கும் பாம்புதன்னவருத்தமென்று;
பிள்ளைமதியேயரதுழலுமாவா - இளம்பிறைதேயரதுவருத்தம் ஆ-ஆ ஏனெனில; நாகமுறு
வானறளரமீதோடுமேல் - அந்நாகமானது தானவருத்தம்வண்ணம் தன்னையடைந்து
மேறெசல்லுமாகில், தானதனையஞ்சிவளருமோ - தானதற்கச்சமுற்றுவுளராதது.—எ-று.

நடௌ மதியாவடலவுணாமாமதினமுனறட்ட
மதியாவளாசடையினுனை—மதியாலே
யெனபாக்கையாலிகழாதேத்துவரேலிவ்வுலகி
லெனபாக்கையாப்பிறவாரீண்டு

(இ-ள்.) மதியாவடலவுணாமாமதினமுனறட்ட - தம்மைமதியாதவிய அசுரர்களு
டைய பெரியமதினமுனறையும் எரித்தருளிய; மதியாவளாசடையினுனை - இளம்பிறை
தங்கிய நீண்டசடைமுழையையுடைய சிவபிரானை, மதியாலேயெனபாக்கையாலிகழாது -
தம்புத்தியால் எலும்பைத்திருமேனியில தரித்தல்காரணமாக இகழ்ச்சிசெய்யாது, ஏத்து
வரேலிவ்வுலகில - இந்நிலவுலகத்தில் துகிப்பாராயின; எனபாக்கையாப்பிறவாரீண்டு -
எலும்போடுகூடிய யாக்கையுடையராய் இந்நிலவுலகத்திற்பிறக்கமாட்டாரா.—எ-று.

நடௌ. ஈண்டொளிகோவானத்தெழுமதியைவாளரவா
திண்டச்சிறுகியதேபோலாதே—பூண்டதோர்
தீரேறுபாம்புடையான்மாபிறற்றைழந்திலங்கு
கூரேறுகாரேனக்கொம்பு.

(இ-ள்.) ஈண்டொளிகோவானத்தெழுமதியை - இவ்விடத்தில் ஒளிதங்கியவானத்
தின்கண் எழுகின்றஇளம்பிறையை; வாளரவந்தீண்டச்சிறுகியதேபோலாதே - ஒளிதங்
கியசாப்பம் தீண்டுமிடத்துச் சிறுகியதேயொக்கும், பூண்டதோர்நாரேறுபாம்புடையான்-

அணித்துக்கொண்ட ஓமாவிலேபோலும் பாம்பையுடையசிவிரான; மாபிறழைநிலங்கு - திருமார்பின்பொலித்துவிளங்குகின்ற, கூரேறுகாரேனக்கொம்பு - காமம்பொருந்தியகரிய பன்றியினதுகொம்பு.—எ-று.

நக. கொம்பினையோர்பாகத்துக்கொண்டகுழகன்ற
 னம்பவளமேனியதுமுன்னஞ்செம்பொ
 ன்ணிவரையேபோலும்பொடியணிந்தாலவெள்ளி
 மணிவரையேபோலுமறிதது

(இ-ள.) கொம்பினையோர்பாகத்துக்கொண்ட - உமாதேவியை ஓகூற்றில்வைத்து; குழகன்றனம்பவளமேனியது - சிவிரானது அழகியபுளமபோலும் திருமேனியானது, முன்னஞ்செம்பொண்ணிவரையேபோலும் - முனசிவந்தபொன்மயமான அழகியமேருவை யொக்கும், பொடியணிந்தாலவெள்ளிமணிவரையேபோலுமறிதது-அதனமேலுத்தியணிந் தால் மீண்டு அழகியதிருக்கயிலைபோலிருக்கும்.—எ-று.

சப. மறித்துமடநெஞ்செவாயாலுஞ்சொல்லிக்
 குறித்துத்தொழுதொண்டாபாதங்—குறித்தொருவா
 கொள்ளாததிங்கடகுறுங்கண்ணிகொண்டாராமாட்
 டெள்ளாதாகூட்டமொருவு.

(இ-ள.) மறித்துமடநெஞ்செவாயாலுஞ்சொல்லி - ஸீட்டுமடமைதங்கியமனமேநீ வாயினுமதுதித்து; குறித்துத்தொழுதொண்டாபாதம் - மனதினாலுங்குறித்து அடியாா திருவடியைவணங்கு; குறித்தொருவாக்கொள்ளாத - கருதிஒருவரும் அணிந்துகொள்ளாத; திங்கட்குறுங்கண்ணிகொண்டாராமாட்டு - இளம்பிறையாகிய இண்டைமாலையை அணிந்து கொண்டசிவிரானை; உள்ளாதாகூட்டமொருவு - கருதாதவாகனது கூட்டத்தைநீங்கு.

சக. ஒருபாலுலகளந்தமாலவனமுறை
 யொருபாலுமையவளாமென்றா—ஒருபாலு
 நின்னுருவமாகநிறந்தெரியமாட்டோமா
 னின்னுருவோமின்னுருவோநோந்து.

(இ-ள.) ஒருபாலுலகளந்தமாலவனம் - தமஇடக்கூற்றில் உலகளந்ததிருமால்வழுவ மிருக்கும்; மற்றையொருபாலுமையவளாம—மற்றொருகூறுமையவள்கூறாயிருக்கும், என றால்-ஆனால்; இருபாலும் - இடக்கூறுவலக்கூறுகிய இருபகுதியிலும்; நின்னுருவமாகநோ ந்துநிறந்தெரியமாட்டோம்-நின்னுருவமாகக்கிட்டி உருவேறுபடுத்தியமாட்டோம், மானி ன்னுருவோ - திருமால்உமதுவடிவமோ, மின்னுருவோ - உமாதேவியாரின் உருவமோ.

இவவிரண்டில் உள்ளுருவம் வேறிருந்தால் மூவுருவாகப்பகுத்தறியலாம். அல்லாவி டத்து அறிதல்கூடாமையின நிறந்தெரியமாட்டோமென்றா, இதனால் நின்னுரு உமையு ருவிற்கவந்தபேதமாயிருக்குமென்றதுகருத்தது. மால் நின்னுருவோ மின்னுருவோ என்றத னால் மால் சததியுருவமாயினும் பிரகிருதியம்சமாதலின் சமவேதமாகிய பராசத்தியின பாற்படாது. அச்சத்தி யகிட்டித்தற்குரிய ஓர்கூறாயிருக்குமென்றாராயிற்று. இவை தம் முள்வேற்றுமை.

சஉ. நோந்தரவங்கொள்ளச்சிறுகற்றோநீயதனை
 யீராதளவேகொண்டசையவைத்தாயோ—பேர்
 வளங்குழவித்தாய்வளரமாட்டாதோவென்னோ
 விளங்குழவித்திங்களிது.

(இ-ள்.) நோநதரவங்கொள்ளச்சிறுகின்றோ - இட்டிபாமபுகவர அதனால் தனுவி யதோ, நீயதனையீர்தனவேகொண்டிசையவைததாயோ - நீர் அவ்விளம்பிறையைப்பிளந்து வேண்டிய அளவுக்கு எடுத்துக்கொண்டுபொருந்தவைத்தீரோ, போந்தவளங்குழுவீததாய் வளரமாட்டாதோ - இனிவளந்தவய இளமைத்தன்மையுடைத்தாய் மேலவளரமாட் டாதோ, எனனோவளங்குழுவீததிங்களிது - இளங்குழுவீததிங்களினியலபயாதோ அறி யோம்.—எ-று.

சங். திங்களிதுகுடிசசிலபலிக்கெனறுாதிரியேல
லெங்களபெருமானேயெனறிறந்து—பொங்கொளிய
வானோவிலக்காரேலயாமவிலக்கவல்லமே
தானேயறிவானறனக்கு

(இ-ள்.) திங்களிதுகுடிசசிலபலிக்கெனறுாதிரியேல - இளம்பிறைகுடி அறபுரான பிட்டுசைக்கென்று வாரிசஞ்சரிகக்கேண்டாய், எங்களபெருமானேயெனறிறந்து - எங்கள் பெருமானேயென்று வேண்டிக்கொண்டு, பொங்கொளியவானோவிலக்காரேல் - பலிக்க ளுளியையுடையதேவர்கள் முன்னுளில் விலக்காதொழிவரேல, யாமவிலக்கவல்லமே - யாமவிலக்குவதற்கு வல்லமையுடையோமல்லோம்; தானேயறிவானறனக்கு - சந்தரமாத் தவையும இயலபுடையிரானோபொருட்டு.—எ-று.

தானேயறிவான என்றதனால் இயற்கையறிவுடையார்குப் போக்பாரினறெனறது.

சச. தனக்கேயடியறையதன்னடைந்துவாழு
மெனக்கேயருளாவாறென்கொன—மனக்கினிய
சீராளனகங்கைமணவாளனசெமமேனிப
பேராளனவானோபிரான.

(இ-ள்.) மனக்கினியசீராளன - மனத்திறகினிய சீராளனும் கங்கைமணவாளன - கங்கைக்குமணவாளனும், செமமேனிபபேராளன - சிவந்ததிருமேனியுள்ள பெருமை யையுடையவனுமாகிய, வானோபிரான - தேவர்பிரான, தனக்கேயடியறைய - பிறருக்கின றித்தனக்கடியவறைய, தன்னடைந்துவாழும் - தன்னைப்பரமாக அடைந்துவாழுகின்ற, வனக்கருளாவாறென - எனக்கருளசெய்யாதவண்ணம் எனனோ.—எ-று.

ஏகாரமிரண்டில் முன்னையது பிரிநிலை பின்னையதும் கொல்லும் அசைநிலை.

சரு பிரானவனைநோக்குமபெருநெறியேபேணிப
பிரானவனறன்பேருளேவேண்டிப—பிரானவனை
யெங்குறறானென்பீர்களென்போலவாசிரகதையினு
மிங்குறறானகாணபார்க்கெளிது.

(இ-ள்.) பிரானவனைநோக்கும் - சிவபிரானைச்சிறுதிக்கும், பெருநெறியேபேணி - பெருநெறியையே நெறியாகக்கொண்டு; பிரானவனறன்பேருளேவேண்டி - அவாதிரவ ருணையேநம்பி; பிரானவனையெங்குறறானென்பீர்கள் - அவரைஎங்குறறென்றுதேடி கின்றவர்களே, என்போல்வாசிரகதையினும் - எனபோலவாசிரகதையினும், இங் குறறானகாணபார்க்கெளிது - இங்கிருக்கின்றான் அதனால் அவவாறுகாணகின்றவர்களுக்குத் தரிசித்தல்கூடும்.—எ-று.

சக். எளிபதிதுவனறேயேழைகளாயாது
மளியீரறிவிவீராவா—வொளிகொணமிடற
நெறதையராப்பூண்டுழைமெமமானேயுணணினைந
சிரதையராயவாழுகிறம்.

(இ-ள்.) எளியதேதேயழைகாள் - எச்சாதனையிலும் இதேஎளிதாகவிருக்கின்றது ஏழைகளேவீரர்; யாதாமளியீரநிலீர்-எவ்வளவும் அளியில்லாதவர்களாயும் அறிவில்லாதவர்களாயிருக்கின்றீர்கள், ஒளிகொண்டிடம்மெந்தை - ஒளிதங்கிய திருமிடந்தையுடைய எந்தையாகிய; அராப்புண்மெலுமெமமான-பாமபையணிந்துசஞ்சரிக்கின்ற எமதுபிரானை, உண்ணினைந்த - உள்ளத்திற்சிந்திக்கின்ற; சிந்தையராய்முந்நிறம் - சிந்தையுடையவராய் வாழ்கின்றஇயல்பு.—எ-று.

அன்று - அசை. ஆவா - இரக்கக்குறிப்பு.

சௌ. திறத்தான்மடநெஞ்சேசென்றடைவதலலாற்

பெறத்தானுமாதியோபேதாய்—நிறத்த

விருவடிக்கணைழைக்கொருபாகமீந்தான்

நிருவடிக்கட்சேருந்திரு.

(இ-ள்.) நிறத்திருவடிக்கணைழைக்கு - நிறம்பொருந்திய இரண்டுகூரிய கண்களையுடையபார்வையினாருக்கு; ஒருபாகமீந்தான் நிருவடிக்கட்சேருந்திரு - ஒருகூற்றையருளிய சிவபிரானது நிருவடியினிடத்துச் சோதற்கேதுவானமுத்தித்திருவை, திறத்தான்மடநெஞ்சே - மடமைதங்கியமனமே இடைவிடாதுசிந்திக்கும் தன்மையினால, சென்றடைவதல்லால் - நீகட்டியடைவதன்றி; பெறத்தானுமாதியோபேதாய் - பேதையேவீவேறுவித்ததால் பெறுதற்குமுரியையோ.—எ-று.

உம்மை அதனருமைகுறித்துநின்றலில உயாவுசிறப்பு.

சஅ. திருமாபிலேனச்செழுமருப்பைப்பாக்கும்

பெருமானபிறைக்கொழுந்தைநோக்கு—மொருநா

ளிதுமதியென்றொன்றாகவினறளவுந்தேரா

ததுமதியொன்றிலலாவரா.

(இ-ள்.) திருமாபிலேனச்செழுமருப்பைப்பாக்கும் - திருமாபின்கண்ணே தரித்திருக்கும் பன்றியினதுசெழுவிய கொம்பைநோக்கும், பெருமானபிறைக்கொழுந்தைநோக்கும் - சிவபிரான்குடிய இளம்பிறையைப்பாக்கும்; ஒருநாளிதுமதியென்றொன்றாக - ஒருநாளேனும்கொம்பன்று இதுமதியென்றுதுணிவாக, இன்றளவுந்தேராதது - இதுகாறாதுணியாது; மதியொன்றில்லாவராவது - தெளிந்தணைச்சியிலலாதபாம்பு.—எ-று.

சக. அராவிலைத்தனையவங்குழவித்திங்கள்

விராவுகதிர்விரியவோடி—விராவுதலாற

பொன்னோடுவெள்ளிப்புரிபுரிந்தாற்போலாவே

தன்னோடேயொப்பான்சடை.

(இ-ள்.) அராவிலைத்தனைய - அராவிலைத்தாலொக்கும், அவகுழவித்திங்கள் - அழகிய இளம்பிறையின்; விராவுகதிர்விரியவோடிவிராவுதலால் - நெருங்கியகிரணம்பார்த்தோடிக்கலத்தலால், பொன்னோடுவெள்ளிப்புரிபுரிந்தாற்போலாவே - பொன்னாலோடுவெள்ளினூல்த் திரிந்தாற்போலும், தன்னோடேயொப்பான்சடை - தனக்குத்தானையொப்பானசிவபிரானதுசடை.—எ-று.

ரு0. சடைமேலக்கொன்றைநருகனிகள்போந்து

புடைமேவித்தாழ்த்தனவேபோலு—முடிமேல

வலப்பாலக்கோலமதிவைத்தான்றன்பங்கின்

குலப்பாவைநீலக்குழல.

(இ-ள்.) முடிமேல்வலப்பால் - திருமுடியின்மேல் வலப்பக்கத்தில், அக்கோலமதிவைததான் - அழகிய அவளின்மீறையைசூழிய சிவபிரானது; பங்கினகுலப்பாவை நீலக்குழல் - ஒருகூற்றிலவாமுமலையரசன குலத்திற்பிறந்த பாபபதியாரது நீலநிறத்தங்கியகேசமானது, சடைமேலக்கொன்றைநருகனிகள் - சடைமுடியின்மேலணிந்திருக்கும் மலகனைக்கொடுக்கும் கொன்றைமரத்தின்கனிகள்; போரதுபுடைமேலிததாழ்ந்தனவே போலும் - வந்துஅருகிற்சென்று தொங்குகின்றனவொக்கும்.—எ-று.

ருக. குழலாசிறுபுறத்துக்கோலவளையையபாகத
தெழிலாகவைத்தேகவேண்டா—கழலாபப்ப
பேரிரவிலீம்பபெருங்காட்டிற்பேயோடு
மாரழலவாய்நீயாமெங்கு.

(இ-ள்.) கழலாப்பப்பேரிரவிலீம்பபெருங்காட்டில் - வீரக்கழலாரவாரிக்க நயோமததுமயானாகிய பெரியகாட்டில், பேயோடுமாரழல்வாய்நீயாமெங்கு—பேயுடன்நிறைந்ததீயினிடத்து நீரிருத்தஞ்செய்யுமவவிடத்து, குழலாசிறுபுறத்துக்கோல்வளையை - கேசபாரத்தோடுகூடியபிடரையுடையபாபபதியாரை; பாகத்தெழிலாகவைத்தேகவேண்டா—இடப்பாகத்தில் அழகாகவைத்துச்செல்லவேண்டாம்.—எ-று.

ரு2 அங்கணமுழுமதியஞ்செக்கரகலவானத்
தெங்குமினிதெழுந்தாலொவ்வாதே—செங்கட
முருமலைப்பங்குடையான்செஞ்சடைமேலவைத்த
சிரமாலேதோன்றுவதோசீர்.

(இ-ள்.) செங்கணதிருமலைப்பங்குடையான் - சிவந்தகண்ணையுடைய திருமலை ஓபாகத்துள்ளனசிவபிரான; செஞ்சடைமேல்வைத்த - சிவந்தசடைமுடியின்மேற்குடிய, சிரமாலேதோன்றுவதோசீர் - சிரமாலையானது தோன்றுகின்றபிறப்பு; அங்கண்முழுமதியம் - இடமகன்றிறைமதியானது; செக்கரகலவானத்து - செக்கரோடுகூடிய அகன்றவானின்கண்; எங்குமினிதெழுந்தாலொவ்வாதே—எவ்விடத்தும்கடிலிவி எழுகதாற்போலும்.

ரு3 சீராரதகொன்றைமலாதழைப்பச்சேணுலவி
நீராரதபேரியாறுநீத்தமாய்ப—போராரத
நாணபாமபுகொண்டசைத்தநம்மீசன்பொன்முடிதான்
காணபார்க்குச்செவ்வேயோர்கா.

(இ-ள்.) சீராரதகொன்றைமலாதழைப்ப - அழகமைந்தகொன்றைமலாகள் செழித்திருப்ப; சேணுலவிநீராரதபேரியாறுநீத்தமாய் - விண்ணுலகினின் றுமிற்றங்கீராரிற்றைநகநகைநதியானதுபெருக; போராரதநாணபாமபுகொண்டசைத்த - பொருதற்றொழிலமைந்தபாம்பாகிய நாணக்கொண்டுகட்டிய; நம்மீசன்பொன்முடிதான் - நமசிவபிரானது பொன்முடியானது; காணபார்க்குச்செவ்வேயோர்கார் - நனகுநோக்குவார்க்கு ஓர்காகாலமொக்கும்.—எ-று.

கார்காலம் நதிப்பெருக்குவ கொன்றைமலரு முணமையினுவமையாயிற்று.

ரு4. காருருவக்கண்டத்தெங்கண்ணுதலெயெங்கொளித்தா
யோருருவாய்நின்னெழிதருவா—னீருருவ
மேகத்தாற்செய்தனையமேனியானின்னுடைய
பாகத்தான்காணுமேபண்டு.

(இ-ள்.) காருருவக்கண்டத்தெங்கண னுதலே-மேகம்போலுமகருநிறந்தங்கியகண்டத்தையுடைய எமசிவபிரானே; ஒருருவாய்நினளோழிதருவான் - உனளோடுஒருடம்பாயிருக்கின்றவன், நீருருவமேகத்தாற்செய்தனையமேனியான் - நீராற்கறுத்தமேகத்தைத் திரித்துச்செய்தாலொத்தமேனியையுடையவன், நின்னுடையபாகத்தான்-உனதிருமேனியில் ஓர்பாகத்தையுடையவன்; காணுமேபண்டு - அவன்காணுவண்ணமமுன்னுளில்; எங்கொளித்தாய் - நீஎவ்விடத்துமறைந்தாய்.—எ-று.

நூரு. பண்டமரஞ்சப்படுகடலினஞ்சுண்டு
கண்டங்கறுத்ததுவுமன்றியே—யுண்டு
பணியுறுவார்செஞ்சடைமேற்பான்மதியினுள்ளே
மணிமறுவாய்ததோன்றும்வடு.

(இ-ள்.) பண்டமரஞ்சப்படுகடலினஞ்சுண்டு - முன்னுள்தேவர்கள் அஞ்சும்படுகடலிலுதித்த ஆலாகலத்தைத்திருவமுதசெய்துஅதனால், கண்டங்கறுத்ததுவுமன்றி - மிடறுகறுத்ததேயன்றி; பணியுறுவார்செஞ்சடைமேல - பாம்புதங்கியநீண்டசிவந்தசடையின்மேற்குடிய, பாணமதியினுள்ளே - வெள்ளியசந்திரனிடத்து; மணிமறுவாய்ததோன்றும்வடுவுண்டு-கரியநீலமணிபோலும்மறுவாயக்காணப்படுமவடுவுமுண்டு.—எ-று. ஏ-அசை

நூசு. வடுவென்றெனக்கருநீமதித்தியாயிற்
சடுவென்பொழிந்ததாய்சொல்லாய்—படுவென
புலாற்றலையினுள்ளுண்புறம்பேசக்கேட்டோ
நிலாத்தலையிற்றொடுவாய்நீ.

(இ-ள்.) நிலாத்தலையிற்றொடுவாய்நீ-இளம்பிறையைத்திருமுடியில் ஓடுகின்றவரேநீ, படுவென்புலாற்றலையினுள்ளுண - இறந்தபிரமனதுவெள்ளியபுலாலையுடைய தலையிலுண்ணும்பயிக்கவுண்டை; புறம்பேசக்கேட்டோம் - புறத்தினுள்ளாரநீதிக்கநாட்கேட்டோம்; வடுவென்றெனக்கருநீமதித்தியாயின - அதுகுற்றமனநென்று நீகொண்டால், சடுவென்பொழிந்ததாய்சொல்லாய் - வெந்தவெள்ளியபூதியையணிந்த திருமேனியையுடையவரேசொல்லும்.—எ-று.

நூள. நீயுலகமெல்லாமிரப்பினுநின்னுடைய
தீயவரவொழிபசசெலகண்டாய்—தூய
மடவரலாவநதுபலியிடாரஞ்சி
விடவரவமேலாடமிக்கு.

(இ-ள்.) நீயுலகமெல்லாமிரப்பினும் - நீயுலகமுழுதும் இரந்தாலும்; நின்னுடைய தீயவரவொழிபசசெல - நீவைத்திருக்கும் கொடியபாம்பைவிட்டுச்செல்லுமென்னில, தூயமடவரலார்வந்து - நல்லமகளிர்கள்வந்து; பலியிடாரஞ்சி - அச்சமுற்றுப்பலியிடா; விடஅரவமேலாடமிக்கு - விடந்தங்கியபாம்புகோபித்து மேலேபடமவிரித்தாட.—எ-று. கண்டாய் - அசை.

நூஅ. மிக்கமுழங்கொழியுமவீங்கியபொங்கிருஞ்
மொக்கவுடனிருந்தாலொவ்வாதே—செக்கப்போ
லாகத்தான்செஞ்சடையுமாங்கவன்றன்பொன்னுருவிற
பாகத்தாள்பூங்குழலும்பண்பு.

(இ-ள்.) மிக்கமுழங்கொழியும் - அதிகமாகஒலிக்கின்றதீயும்; வீங்கியபொங்கிருஞ்-அதிகமானசெறிந்திருஞ்ரூம், ஒக்கவுடனிருந்தாலொவ்வாதே - ஓரிடத்துக்கல்லாதிருந்தா

லொக்கும்; செக்காபோலாகத்தான்செஞ்சடையும்-செக்கர்போலுமதிருமேனியையுடைய சிவபிரான்சிவந்தசடையும்; ஆங்கவன் நனபொன்னுருவில் - அச்சிவபிரானதுபொன்போலுமதிருமேனியில், பாகத்தாளபூங்குழலும்பண்பு - ஓபாகத்தையுடைய உமாதேவியினது பொலிவுதங்கியகேசமுமஆகிய இவற்றினியல்பு.—எ-று.

மிகவென்பது மிக்கவென விகாரமாயிற்று.

ருகி பண்புணரமட்டேனானீயேபணித்துக்காண
கண்புணருநெற்றிக்கறைககண்டா—பெண்புணரு
மவ்வுருவோமாலுருவோவானேற்றும்பீரணிவ
தெவ்வுருவோநினனுருவமேல

(இ-ள்.) கண்புணருநெற்றிக்கறைக்கண்டா - கண்ணோந்தநெற்றியையுடையகறைக்கண்டரே, ஆனேற்றாய் - இடபத்தைவாகனமாகக்கொண்டவரே, பெண்புணருமவ்வுருவோமாலுருவோ-உமாதேவியோசோந்தஒருகூறே திருமாலசோந்தகூறே; நீரணிவது - விபூதி தரிப்பது; நினனுருவமேல-உமதிருமேனியினிடத்து; எவ்வுருவோ - எந்தஉருவோ; பண்புணரமட்டேனா-நான் இவ்வியல்பை அறியமாட்டேன; நீயேபணித்துக்காண - நீரேதிருவுள்ளத்துப்பணித்தருளும்.—எ-று.

சு௦ மேலாயமேகவங்ககூடியோபொனவிலங்கல
போலாமொளிபுதைத்தாலொவ்வாதே—மாலாய
கைமமாமதகளிற்றுககாருளவைபோததபோ
தமமானநிருமேனியனறு.

(இ-ள்.) மாலாயகைமமாமதகளிற்று - மயக்கமபொருந்திய துதிக்கையையுடைய பெரியமதமபொழிகின்றயானையினது; காருளவையனறுபோத்தபோது - கரியதோலைத் திருமேனியிற் போவையாக அந்நாளிலதரித்தபோது, அமமானநிருமேனி - சிவபிரான் திருமேனி, மேலாயமேகவங்ககூடி - மேனமைதங்கிய மேகங்களசோந்து, ஓபொனவிலங்கலபோலாம் - ஒருபொனமலையைப்போலும், ஒளிபுதைத்தாலொவ்வாதே - ஒளியைமறைத்தாலொக்கும்.—எ-று.

சு௧. அன்றுநதிருவுருவங்காணதேயாட்டேன
னினன்றுநதிருவுருவங்காணகிலே—னென்றுநதா
னெவ்வுருவோநுமபிரானென்பாகடகெனனுரைக்கே
னெவ்வுருவோநினனுருவமேது

(இ-ள்.) அன்றுநதிருவுருவங்காணதேயாட்டேன - ஆட்பட்டனான்றும் திருவுருவத்தைக்காணாது அடிமைப்பட்டேன; இன்றுநதிருவுருவங்காணகிலேன் - நிகழாநின்றநிநாநினும் நினதிருவுருவைக்காணகில்லேன்; என்றுந்தானுமபிரானெவ்வுருவோ-என்றும்உமதுபிரானுருவமெவ்வுருவோ; என்பார்கட்கெனனுரைக்கேன் - என்றுவினாவினாக்கு உத்தரம்யாதுசொல்வேன்; எவ்வுருவோநினனுருவமேது - உன்னுடையஉருவம் எவ்வுருவமோஅறியேன்.—எ-று.

சு௨. ஏதொக்குமேதொவ்வாதேதாருமேதாகா
தேதொக்குமென்பதனையாரறிவார—பூதப்பால
விலவேடனாகிவிசயனோடேற்றநாள்
வல்வேடனானவடிவு.

(இ-ள்.) பூதப்பால்விவ்வேடனாகி - முனனாள்விவ்வேடையவேவேனாகி; விசயனோடேற்றநாள் - அருச்சுனனோடுபோசெய்தநாளில்; வல்வேடனானவடிவு - அத்நிருமேனி அவாக்கிருத்தலின்; ஏதொக்குமேதொவவாது - அவாவடிவுஏதனோடுபொருந்தும் ஏதனோடுபொருந்தாது, ஏதாருமேதாக்காது - எதுவாகஆகும் எதுவாகஆகாது; ஏதொக்குமேனபதீனையாரறிவாரா - எதுஅதற்குப்பொருந்துமென்பதனை யாரும்றியமாட்டார்கள். -எ-று.

இக்கிராதவேடம் இழிவாதலால் உயாந்தகாபாலம் திரிபுராந்தகம் முதலிய உயாந்தநிருமேனியே பொருந்துமெனறலுங்கூடாது. உயாந்தநிருமேனியுடமையால் இழிந்தநிருமேனிபொருந்தாதென்பதும் ஓவ்வாது. இவ்வாறுகிருப்பையால் உயாவுமிழிவுமாகிய வேண்டியவுருக்களை எடுப்பாராகலின் ஏதாருமேதாக்காதென்றும் இவ்வாறுபொருந்தியும் பொருந்தாமலுமுள்ள நிருவுருவுடமையால் இதுவென்றுவரையப்படாமையால் ஏதொக்குமென்பதனை யாரறிவாரென்றுங்கூறினர்.

கூட. வடிவுடையசெங்கதிர்க்குமாறும்பபகலே

நெடிதுலவிநின்றெறிக்குங்கொல்லோ—கடியுலவு

சொன்முடிவொன்றில்லாதசோதியாய்சொல்லாயா

னின்முடிமேற்றிங்கணிலா

(இ-ள்.) நின்முடிமேற்றிங்கணிலா - உனதுநிருமுடியினமேலிருக்கும் கதிரையுடைய இளம்பிறையானது, வடிவுடையசெங்கதிர்க்குமாறும் - உனநிருவுருவிலுடைய குரியனுக்குமாறாக; பகலேநெடிதுலவிநின்றெறிக்குங்கொல் - பகற்காலத்திலேமிகவுமவிளங்கி நின்றநிலவைவீகமோ; கடியுலவுசொன்முடிவொன்றில்லாத - காபபமைந்தசொல்லுக்கடங்காத; சோதியாய்சொல்லாய் - ஒளியுருவனேர் சொல். -எ-று. ஓ-ஆல்-அசை.

கூச. நிலாவிலங்குவெண்மதியுநேடிக்கொள்வான்போ

லுலாவியுழிதருமாகொல்லோ—நிலாவிருந்த

செக்கரவ்வானமேயொக்குநதிருமுடிக்கே

புக்கரவங்காலையேபோன்று

(இ-ள்.) நிலாவிலங்குவெண்மதியை - சந்திரிகைவிளங்குகின்றவெள்ளியசந்திரனை. நேடிக்கொள்வான் - நேடிக்கொள்ளுதற்கு, உலாவியுழிதருமா - உலாவித்திரியுமாறு; நிலாவிருந்தசெக்கரவவானமேயொக்குநதிருமுடிக்கே - இளம்பிறையிருந்தசெக்கரவானத்தை யொத்திருக்கும் நிருமுடியின் கண்ணே; புக்கரவங்காலையேபோன்று - புருஷபாமானது காற்றையொத்து. -எ-று. போல்-கொல். ஓ-அசைகள்.

கூதி. காலையேபோன்றிலங்குமேனிகமெபகலின்

வேலையேபோன்றிலங்குமெண்ணீறு—மாலையின்

றாங்குருவேபோலுஞ்சடைக்கற்றைமற்றவற்கு

வீங்கிருளேபோலுமிடறு.

(இ-ள்.) காலையேபோன்றிலங்குமேனி - சிவபிரானுக்கு உதயகாலம்போலத் திருமேனிசிவந்திருக்கும்; கமெபகலின்வேலையேபோன்றிலங்குமெண்ணீறு - நடுப்பகல்போலத்திருமேனிக்கண்வெண்ணீறுவிளங்கியிருக்கும், மாலையின்றாங்குருவேபோலுஞ்சடைக்கற்றை - மாலையடைந்த உருவத்தையொத்திருக்கும் சடைத்தொருதி; அவற்குவிங்கிருளேபோலுமிடறு - அச்சிவபிரானுக்குவிக்க இருளேபோன்றிருக்கும்மிடறு. -எ-று. மற்று - அசை.

சுசு. மிடற்றிலவிடமுடையீருமமிடற்றைநக்கி
மிடற்றிலவிடங்கொண்டவாரே—மிடற்றகதது
மைத்தாமிருள்போலும்வண்ணங்கரிதாலோ
பைத்தாடுமமாபிற்பாம்பு

(இ-ள்.) மிடற்றிலவிடமுடையீ - திருமிடற்றிலவிடத்தையுடையவரே; உமமிடற்றைநக்கிமிடற்றில்விடங்கொண்டவாரே—உம்முடையதிருமிடற்றைநக்கித் தான் தனமிடற்றில் நஞ்சையடைந்ததனாலோ, மிடற்றகததுமைத்தாமிருள்போலும்வண்ணங்கரிதாலோ - உம்மிடற்றில்கரிய இருளையொத்தநிறத்தைத் தான் பெற்றுக்கொண்டதாலோ, பைத்தாடுமமாபிற்பாம்பு - உம்முடையதிருமார்பிலணிந்த பாம்பானதுபடமவிரித்தாடும.

சுஎ பாம்புமதியுமடமானுமபாயபுலியுந்
தாமபயின்றுதாழருவிதூங்குதலா—லாமபொ
னுருவடிவிலோங்கொளிரசோகண்ணுதலானகோலத்
திருவடியின்மேயசிலம்பு

(இ-ள்.) பாம்புமதியுமடமானுமபாயபுலியும் - பாம்புடன்இளம்பிறையும் மடமைதங்கியமானும் பாய்கின்றபுலியும், தாமபயின்றுதாழருவிதூங்குதலால் - ஆகியஇவைகளைத்தாமணிந்துதாழ்ந்த அருவியையுடையகங்கைநதியுமஇழிதலால்; பொன்னுருவடிவில் - பொன்உருவமானதிருமேனியில், ஓங்கொளிரசோகண்ணுதலான் - மிக்கஒளியையுடையசிவபிரானது, கோலத்திருவடியின்மேயசிலம்புஆகும் - அழகியதிருவடிக்கணத்தரிக்கப்பட்டவீரக்கழல அவாக்குரித்தாம்.—எ-று.

பகையுடையபாம்பையும் மதியையும் பகைநீக்கியுமபுலிக்கஞ்சத்தக்கமானினதச்சந்தவித்தும் யாவராலுமதரிக்கக்கூடாத ஆற்றலையுடைய கங்கையைத்தரித்ததும் மகிமைநங்கியிருத்தலால் இவர்க்கேவீரக்கழல்உரித்தது என்றதுகருத்து.

சுஅ. சிலம்படியாளுடலைத்தான்றவிராப்பான்வீணடிச
சிலம்படிமேற்செவ்வரத்தஞ்சோததி—நலம்பெற
றெதிராயசெக்கரினுமிக்கோலஞ்செய்தான்
முதிராமதியானமுடி.

(இ-ள்.) முதிராமதியான்—முதிராதஇளம்பிறைசூடியிராணா; சிலம்படியாளுடலை—சிலம்பணிந்ததிருவடியையுடைய பிராட்டியினனுடலை, தான்றவிராப்பான்வீணடி—தான்நீக்குவான்கருதி; சிலம்படிமேற்செவ்வரத்தஞ்சோத்தி - சிலம்பணிந்தஅப்பிராட்டியின் திருவடிமேனுட்டியிருக்கும்செம்பஞ்சைச்சேர்த்துக்கொண்டு; முடி - தம்திருமுடிக்கண்; நலம்பெற்றெதிராயசெக்கரினும் - நனமையோடுசடைக்கு மாறுபட்டிருக்கின்ற செக்கர்வானத்தினும்அதிகமாக; இக்கோலஞ்செய்தான் - இச்சிறப்பைசெய்துவைத்தான்.—எ-று.

பார்ப்பதியாருடலிர்க்குங் காரணமாகப் பணியுழியவர்பதச்செம்பஞ் சூட்டப்பட்டுச்சடைமுடி அதிகசிவப்பாயிற்றென்பதுகருத்து.

சுசு. முடிமேற்கொடுமதியான்முக்கணுனலல
வடிமேற்கொடுமதியோங்கூற்றைப்—படிமேற்
குனியவலமாமடிமைகொண்டாடபெற்றே
மினியவலமுண்டோவெமக்கு.

(இ-ள்.) முடிமேற்கொடுமதியான்முக்கணு - திருமுடிமேற்கோடிய இளமதியைச் சூடியசிவபிரானது; நல்லவடிமேற்கொடுமதியோநகற்றை - நல்லதிருவடியைச்சூடிக்கொண்டு அக்காரணத்தால்யமனை மதிக்கமாட்டோம்; படிமேற்குரியவலமாமடிமை - நிலவுலகின்கண்கூத்தாட வல்லமையுடையோமாதற்கேதுவான அடிமையை, கொண்டாடப்பெற்றோம் - பாராட்டிப்படிபெற்றுக்கொண்டோம், இனியவலமுண்டோவெமக்கு - இனிமெக்குதையரில்லை.—எ-று. *

கோடுமதியெனறுது கொடுமதியெனவிசாரமாயிற்று.

எடு எமக்கிதுவோபேராசையெனறுநதவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோவெநதா—யமைக்ககெ
போந்தெரிபாய்ந்தன்னபுரிசடையாய்பொங்கிரவி
லேந்தெரிபாய்ந்தாடுமிடம்.

(இ-ள்.) எமக்கிதுவோபேராசையென்றுத்தவிராது - எமக்குப்பேராசை இதுதான் இதுமெமைவிட்டு எந்நாளுந்நீங்கப்பபாது அதனால, எமக்கொருநாட்காட்டுதியோவெநதாய் - முதல்வரேஎமக்கொருதினங்காட்டுகின்றீரா, அமைக்கவேபோந்தெரிபாய்ந்தன்னபுரிசடையாய் - எரிவெறுபடுததுஅமைக்க அவ்வெரிவந்தபாய்ந்தாலொத்த புரிசடையையுடையவரே, பொங்கிரவிலேந்தெரிபாய்ந்தாடுமிடம் - மிக்கநெவிரவில்சுவாலிகின்ற எரியின்கண் குதித்தாடுகின்ற இடத்தை.—எ-று.

எத்தாய்புரிசடையாய் ஆடுமிடம்காட்டுதியோ எனஇயையும்.

எக இடப்பாலவானத்தெழுமதியைநீயோ
மடப்பாவைதன்னருகேவைத்தா—விடப்பாகங்
கொண்டாணமலைப்பாவைகூறென்றுங்கண்டிலங்காண
கண்டாயேமுக்கணணுய்காண.

(இ-ள்.) வானத்தெழுமதியை-வானத்தின்கண் எழாநின்ற இளம்பிறையை, நீயோ மடப்பாவைதன்னருகேயிடப்பாலவைத்தால - நீஒப்பறமஉமாதேவியாகூற்றில இடதுபக்கத்திலிருப்பதாக வைத்துக்கொண்டால; இடப்பாகங்கொண்டாணமலைப்பாவை - உமஇடப்பாகத்தைக்கவாந்துகொண்டபாபதியாரது, கூறென்றுங்கண்டிலங்காண் - கூறெனறையும் நாம் அறியமாட்டோம்; கண்டாயேமுக்கணணுய - முக்கணணுய இவவுப்பாய்தைக்கருதியறிவாய்.—எ-று. காண்-அசை.

வைத்தால்இருமேனியுடையையென்னும் பெயாமறைந்து ஒருமேனியுடையையென்பது நிலப்படம் என்பதுகருத்து.

எஉ. கண்டெந்தையென்றிறைஞ்சிக்கைப்பணியான்செய்யேனே
லண்டமபெறினுமதுவேண்டேன்—துண்டஞ்சோ
விண்ணாருநதிங்களாய்மிக்குலகமேழினுக்குங்
கண்ணாளாவிதென்கருத்து.

(இ-ள்.) கண்டெந்தையென்றிறைஞ்சி - நம்மைத்தரிசித்து எம்முதல்வரென்று வணங்கி; கைப்பணியான்செய்யேனேல் - கைத்திருத்தொண்டையான்செய்யாதொழியில்; அண்டமபெறினுமதுவேண்டேன் - விடுகிடைப்பினும்அதைவிரும்பேன்; துண்டஞ்சோவின்னாருநதிங்களாய்-துண்டமொத்தவிண்ணையிடமாகக்கொண்டொழுகும் இளம்.

பிறையபுடையவரே; மிகருவகமேழினுக்குவகண்ணா - அதிகமான ஏழுலகெரும் கிருபையுடையவரே; ஈதென்கருத்து - என்கருத்துஇது.—எ-று.

உன் அடிமைக்கேற்றதொண்டெசய்து உன்திருவடியையடைதலேயன்றித் தொண்டன்றி வீடுவரினும் பெற்றெனைனத்தொண்டின சிறப்புக்கூறியவாறு.

எங். கருத்தினனீகருதிறறெல்லாமுடனே

திருத்தலாஞ்சிக்கெனநானசொன்னேன—பருத்தரங்க

வெள்ளரீரேற்றன்னடிககமலரீவிரும்பி

யுள்ளமேயெப்போதுமோது

(இ-ள்.) உள்ளமே - மனமே, கருத்தினனீகருதிறறெல்லாம் - சூட்சியினுலீகருதிய பொருளெல்லாம்; உடனேதிருத்தலாஞ்சிக்கெனநானசொன்னேன - உடனேபெறலாம் சிக்கெனநான உனக்குச்சொன்னேன; பருத்தரங்கவெள்ளரீரேற்றன்ன - பருத்தஅலையோடுகூடிய மிக்ககங்கைகீரைத திருமுடியிலதரித்தவனது; அடிக்கமலரீவிரும்பி - திருவடித்தாமரையைவீரூம்பி, எப்போதுமோது - எப்பொழுதும்சொல.—எ-று.

எசு. ஒத்தெடுங்கடலகளைத்தனையுமுயத்தட்ட

வேதுகிறைநதிலையென்பராற—பேதையாக

ளென்னாதிமெபலியா லென்னேநிறைந்தவா

கண்ணாகபாலககலம்.

(இ-ள்.) கண்ணாகபாலககலம் - இடமகனற உன்திருக்கரத்திலேநதிய காபாலமாசியபாததிரம்; ஒத்தெடுங்கடலகளைத்தனையுமுயத்தட்ட - பெருக்கெடுக்கின்ற நெடியகடலகளேழையுமெய்துநிறைக்க; ஏதுகிறைநதிலையென்பா - அதுவெவளவேனுமநிறையவிலையெனறுசொல்வார்கள, பேதையாகளென்னாதிமெபலியால் - தாருகவனமகளிகள்கருதாதுஇடாநின்ற பயிக்கத்தால; என்னேநிறைந்தவா - அதுகிறைந்தவாறுஎன.—எ-று.

என்னாதுஎனந்து கற்பினநிலைமையழிக்கவந்தாரென்பதை யறியாமை.

எரு. கலங்குபுனற்கங்கையூடாலலாலு

மிலங்குமதியியங்கலானு—நலங்கொள

பரிசுடையானீனமுடிமேற்பாமபியங்கலாலும

விரிசுடையாங்காணிலவிசம்பு

(இ-ள்.) நலங்கொள்பரிசுடையானீன்முடிமேல - நனமைமிகக்கருணையையுடைய சிவபிரான்திருமுடியின்மேல், பாம்பியங்கலாலும - பாம்புகளசஞ்சரித்தவிலும; கலங்குபுனற்கங்கையூடாலலாலும - கலங்கியபுனலையுடைய கங்கையானது சடையிலபெருகுதலாலும, இலங்குமதியியங்கலாலும - விளங்குமஇளம்பிறை சஞ்சரிககிறதினாலும; விரிசுடையாங்காணிலவிசம்பு - யாமகருதுமிடத்தில் விரிந்தசுடையானது விசம்பாம்.—எ-று.

ஈண்வொன்றிப்பாம்பென்று இராகுவை, விசம்பின்கணுள்ள கங்கைமுத்தவியன ஈண்டிருத்தவின் வியோமகேசியெனற்றேக்க இவாக்குச்சுடை விசம்பாயிற்றென்றாரெனக.

எசு. விசம்பில்விதியுடையவிண்ணோர்பணிந்து

பசும்பொனமணிமகுடந்தேயப்ப—முசுந்தெங்கு

மெந்தாய்தழுமபேறியேபாவம்பொலலாவா

மந்தாமரைபோலடி.

(இ-ள்.) விசம்பில்விதியுடையவின்னோர்பணிந்து - விசம்பில்வாழ்த்தற்கேதுவான ண்ழையுடையதேவர்கள்வணங்கி; பசம்பொனமணிமருடந்தேய்ப்ப - பசியபொண்ணாற்சமைந்த மணிமருடங்கள்உரிஞ்ச அதனால், எந்தாய்முசிந்தெங்குந்தமுமபேரி - எந்தையே கன்றிவங்கும் தழும்படைந்து; பாவம்பொல்லாவாமந்தாமரைபோலடி - இதைன்னபாவம் நிறம்பேறுபட்டிருந்தன அழகியதாமரைமலரோலும் திருவடிகள்.—எ-று.

ஏ - அசை. பாவம் - இரக்கக்குறிப்பு.

எள. அடிபேரிற்பாதாளம்பேருமடிகண்
முடிபேரின்மாழுகடுபேருங்—கடக
மறிந்தாகெகேபரிலவான்றிசைகள்பேரு
மறிந்தாமொற்றுதரங்கு.

(இ-ள்.) அடிபேரிற்பாதாளம்பேரும் - உமதுதிருவடிபெயாநதால் ஏழுபாதலமும் பெயாந்துபோம்; முடிபேரினமாழுகடுபேரும் - திருமுடிபெயாநதால் பெரியஅண்டமுகடு பெயாந்துபோம்; கடகமறிந்தாகெகேபரிலவான்றிசைகள்பேரும் - கடகமேற்ற்சென்று மிழிந்துமுகின்றகைகள் பெயாந்தால் பெரியதிசையெட்டும் பெயாந்துபோம்; அடிகள்- அடிகளே; ஆற்றுதரங்கு-நிருத்தமசெய்யும் சபைதாங்கமாட்டாது, அறிந்தாமே-அதனால் நீர் அறிந்துகருத்தஞ்செய்யும்.—எ-று.

எஅ. அரங்கமாப்பேய்க்காட்டிலாவொன்வாளா
விரங்குமோவெவ்வுயிர்க்குமேழா—யிரங்குமே
லென்னகையையான்ருனெவ்வுலகமீந்தளியான்
பன்னாளிரந்தாற்பணிந்து.

(இ-ள்.) அரங்கமாப்பேய்க்காட்டிலாவொன - தாம்ஆடும்அரங்காகப் பேயவாழும் மயானத்தில்ஆடும்முதலவன்; வாளாவிரங்குமோவெவ்வுயிர்க்குமேழாய் - எல்லையிராக னுக்குமவறிதே இரங்குவாரா ஏழையே; பன்னாளிரந்தாற்பணிந்து - பலகாளும்வணங்கிக்கேட்டால், இரங்குமேலென்னகையையான்ருன - அதுகாரணமாக இரங்குவாரால வவுலகையிரை எவ்விதமேனமையுடையதாகவையான, எவ்வுலகமீந்தளியான் - எவ்வுலகத்தைக்கொடுத்ததுக்காவான்.—எ-று.

எக. பணிந்தும்படாசடையான்பாதங்கள்போதா
லணிந்துமணிந்தவரையேதத்த—துணிந்தெனறு
மெந்தையார்க்காட்செய்யப்பெற்றவிதுகொலோ
சிந்தையார்க்குள்ளசெருக்கு.

(இ-ள்.) பணிந்தும்படாசடையான்பாதங்கள் - படாந்தசடையையுடைய சிவபிரா ண்திருவடிகளைவணங்கியும், போதாலணிந்தும் - மலாகளாலருச்சித்தும்; அணிந்தவரையேதத்ததுணிந்து - அவவாற்றால் அவரையடைந்த அடியார்களைத்துணிக்க நிச்சயித்து, என்னுமெந்தையார்க்காட்செய்யப்பெற்றவிதுகொலோ - எந்நாளும் எழுந்தல்வர்க்குத்தொ ண்மெய்யப்பெற்றவிதுவோ; சிந்தையார்க்குள்ள செருக்கு-எம்சிந்தைக்குள்ளபெருமிதம். சிந்தையார்வன்று உவப்பின்கண்வந்தது.

அ0. செருக்கினல்வெற்பெடுத்தவெத்தனையோதிண்டோ
ளரக்களையுமுன்னின்றதாத—நிருத்தக்க
மாலயனுங்காணுதரற்றிமகிழ்ந்தேத்தக்க
காலனையும்வென்றுதைத்தகால்.

(இ-ள்.) கால் - சிவபிரானே உமதுநிருவடிக்கள், செருக்கினால்வெற்றெடுத்தவெத் தனையோதினீரென்தான் - தருக்கினால்நிருக்கயிலையைப் பெயர்த்தெடுத்த திண்ணியபலதோ ள்களையுடைய; அரக்கனையுமுன்னின்றடாத்த - இராவணனையும் எதிரில்கின்று மலையோ டெருக்கின அதுவன்றி; நிருத்தக்கமாலையனுங்காணாது - மேன்மையையுடைய திருமால் பிரமனன்னு மிருவருங்காணாமல்; அரற்றிமகிழ்ந்தேத்த - ஒலிட்மௌமகிழ்ந்து துதிக்க; காலனையும்வென்றுதைத்த - யமனையும்வெற்றிகொண்டதைத்தன. -எ-று.

எத்தனையோன்றது எண்ணின்மிகுதியுணர்த்தினின்றது; இருபதென்பதுகருத்து. பெருமையுடையா காணாதாற்றித்துதிக்கும் பெருமையும் மாறுபட்டாரது வலியிழக் கச்செய்யுமாற்றலுந் திருவடியுடைததென வதன்சிறப்புரைத்தவாறு.

அக காலனையும்வென்றோங்கடுரகங்கைகழன்றோ

மேலையிருவினையும்வோறுத்தோங்—கோல

வரணரவிரதழியவெத்தீயுமபெய்தான்

சரணரவிரதங்கள்சாராது.

(இ-ள்.) கோலவரணரவிரதழியவெத்தீயுமபெய்தான் - அழகியதிரிபுரம்அழிந்துகெ ட்ச சிரிப்பிலுதித்தகொடிய அனலாகியஅம்பையெய்தவனது, சரணரவிரதங்கள்சார்ந்து- திருவடித்தாமரைகளையுடைந்து; காலனையும்வென்றோம் - யமனையும்வென்றோம், கடுர கங்கைகழன்றோம் - கடியநரகவேதனையொழிந்தோம்; மேலையிருவினையும்வேறுறுத் தோம் - முன்னுள்ளிருவினையையும் வேருடனறுத்துவிட்டோம்.—எ-று.

தீயரைத்தெறுங்காலன் தமமைத்தெருமையின் காலனைவென்றோமென்றும், தீவி னையானவருநரகநாமக்கிணமையின கடுரகங் கைகழன்றோமென்றும், இருவினையும் பயன்படாதொழிய அவித்தையைக் களைதலின் இருவினையின்வேறுறுத்தோ மென்றுங் கூறினா.

அஉ. சாரதாக்குப்பொற்கொழுந்தெயொத்திலங்கிச்சாராது
போதாக்குத்திக்கொடியின்பெற்றியவா—நோகதுணரிற்
முழுகுடரோனசெங்கதிரஞ்சாயுநதழுவண்ணன்
வீழ்சடையெயன்றுரைக்குமின்.

(இ-ள்.) தாழ்குடரோன்செங்கதிரஞ்சாயுந்தழுவண்ணன் - பரம்பியஒளியினையு டைய சூரியனதுசிவந்த கிரணமும்தோற்கும் தீப்போலும் செந்நிறத்தையுடைய சிவபி ரானது; வீழ்சடையே - பின்றுங்காநின்ற சடையானது; தேர்த்தணரின் - ஆராய்ந்து ணருமிடத்து; சார்த்தாக்குப்பொற்கொழுந்தெயொத்திலங்கி - தம்மையடைந்த மகளிர்க் குப்பொற்கொழுந்துபோல் இனிதாய்வினங்கி; சாராதுபோர்த்தார்க்குத்திக்கொடியின்பெற் றியவாமென்றுரைக்குமின் - அடையாதீங்கிண மகளிர்க்குஅனற்கொடிபோலும் வருத்தா மியல்பினையுடைத்தென்று என துமக்கன்கூறுவன்.—எ-று.

அஉ. மின்போலுஞ்செஞ்சடையான்மாலோகிமிண்டிசைந்தா
லென்போலுங்காணபார்கட்கென்றிரேம்—நன்போலும்
பொற்குன்றுநீலமணிக்ஞன்றுநதாழுடனே
நிற்கின்றபோலுநெழுது.

(இ-ள்.) மின்போலுஞ்செஞ்சடையான் - மின்னையொக்கும் சிவந்தசடையையு டையசிவபிரான்; மாலோகிமிண்டிசைந்தால் - தம்நிமிடக்கற்றிதுள்ள திருமாலோடு இங்

விடத்துவழந்தருளினால்; என்போலுங்காண்பார்கட்கென்றிரேல் - காண்கின்றவர்களுக்க
னாக்கு எங்வண்ணமாயிருக்குமென்றுவினவுவீரெனில்; தன்போலும் - வேற்றுமைகூறப்
பட்டாத; பொற்றான்றுசீலமணிக்ஞன்றும் - மேருமலையும் இங்கிரசீலப்பருப்பதமும்; தாமு
டனேகிழ்கின்றபோலுநெழுது - அவவிரண்டும் உடனேவிரவிகின்றதையொக்கும்பெ
ரும்பாலும்.—எ-று.

அச. நெழுதாயபொங்கெரியுநதண்மதியுநேரே
கடிதாங்கெஞ்சுடரும்போலுங்—கொடிதாக
விண்டார்கண்மும்மதிலுமவெநதீயினிலழியக்
கண்டாலுமுக்கணங்கண்.

(இ-ள்.) கொடிதாகவிண்டார்கண்மும்மதிலும் - கொடியதாகப் பகைவர்களது மும்
மதிலும்; வெந்தீயினிலழியக்கண்டாலும் - சுமந்தீயினில்வேவச்செய்தாலும், நெழுதாய
பொங்கெரியுந்தண்மதியும் - மிகச்சுவாலிக்கின்ற அனலும் தண்ணியசந்திரனும், நேரேகடி
தாங்கெஞ்சுடரும் - காணும்படிவேகமானகொடியருரியனும், முக்கணங்கண் - ஆக்கண்
மூன்றும்.—எ-று.

வெந்தீயினிலழியச்செய்தகாரணத்தாற பிராணர்க்குக் கண்ஒன்றென்றுகொள்ளற்க.
மதியுங்கதிருஞ்சேர்ந்த மூன்றாக்ககொண்கவென்றார். ஆயின்றிப்போல் மதிகதிக்குப
பயனென்னெனின் கதிர்க்கண் உலர்த்திவளரச்செய்தலும் மதிக்கண் குளிரவித்துவளாத
தலும் ஆகிய பயனுடைத்தென்றுகொள்க. போலும்—அசை.

அடு. கண்ணார்க்கண்மென்கையார்க்குப்பரியு
மெண்ணாவெண்ணத்தாலெண்ணியும்—விண்ணோ
னெரியாடியென்றென்றுமின்புறுவன்கொல்லோ
பெரியான்க்காண்பபெறின்.

(இ-ள்.) பெரியான்க்காண்பபெறின - சிவபிரானைத்தரிசிக்கயானபெற்றால், கண்
னார்க்கண்டும் - கண்ணுக்கமையத்தரிசித்தும்; என்கையார்க்குப்பரியும் - என்கைக்கமை
யத்தொழுதும்; எண்ணாவெண்ணத்தாலெண்ணியும் - கருத்திற்கியைய மனதாற்றியா
னித்தும்; விண்ணோனெரியாடியென்றென்றும் - அவாஅனலாடி யென்றென்றுதுதித்
தும்; இன்புறுவன் - இன்பமடைவன்.—எ-று. கொல் - ஒ - அசைநிலைகள்.

காண்பபெற்றார் கண்ணுங் கையும் கருத்தும் வாக்கும் காண்டலும் தொழுதலும்
கருதலும் துதித்தலுமாகிய தந்தொழின்றுமற்றசெய்து பயனுடைந்து நிற்குமென்பது
கருத்து. இதுதரிசியாமையின் ஆராமையுடையவாறு.

அசு. பெறினும்பிறிதியாதும்வேண்டேடும்க்கீ
துறினுமுறதொழியுமேனுஞ்—சிறிதுணாததி
மற்றொருகணெற்றிமேல்வைத்தான்றன்பேயாய
நற்கணத்திலொன்றாயநாம்.

(இ-ள்.) சிறிதுணாத்தி - முழுதும்வினக்காது சிறிதோருணர்வைக்கொடுத்து;
மற்றொருகணெற்றிமேல்வைத்தான்றன் - அனற்கண்ணெற்றியில்வைத்த சிவபிரா
னது; பேயாயநற்கணத்திலொன்றாயநாம் - நல்லபேய்க்கணத்தி லொன்றாகியநாம்; நமக்
தேறினுமுறதொழியுமேனும் - எமக்குக்கிடைத்த இக்கணத்தன்மையற்றாலும் உருதொ

ழிந்தாலும்; பெறிலும் - பெற்றாலும்; பிறிதியாதும்வேண்டேம் - ஈதன்றி வேறொன்றையும் விரும்பமாட்டோம். -எ-று.

பெறிலும்என்ற உம்மைபெறவேண்டியதொன்றின்றெனமறுத்துநின்றவின் எதிர்மறை. எப்பொருள்வீர்ப்பும் வினைப்பயனாதவின் வினைப்பயனுலக்தவெமக்கு வேண்டப்படுவது வீட்டுநெறியொன்றையாதவின் பிறிதியாதும் வேண்டேமென்றார். சிறிதுணர்த்துதல் - வினை நகாச்சிக்குத்தகவிளக்குதல். அன்றி அனற்கண்ணுலோக்கினுலகனை தனமோதலின் மதியிரவி விழியாலுலகுக்குவிளக்கித்தான விளக்காதொழியு மென்று கொள்ளினுமமையும். அவவிரண்டும் அனற்கண்ணையாதவின்.

அள நாமாலேகுடியுநமமீசன்பொன்னடிக்கே
பூமாலேகொண்டுபுனைநதன்பாய்—நாமோ
ரறிவினையேபற்றினுலெற்றேதடுமே
யெறிவினையேயென்னுமிருள்.

(இ-ள்.) நாமாலேகுடியும் - நாம்பாமாலையையும்; நமமீசன்பொன்னடிக்கு- நமசிவபிரான் திருவடிக்கு, பூமாலேகொண்டுபுனைந்து-மலாமாலேகொண்டலங்கரித்து; அன்பாய்நாமோரறிவினையேபற்றினால் - அன்போடுநாம் பேரறிவாகிய அச்சிவபரம்பொருளையேபற்றப்பற்றினால், எறிவினையேயென்னுமிருள் - தெறுகின்ற தீவினையாகியிருள்; ஏற்றேதடுமே-எவ்வாற்றால் எப்படிவருத்தும் வருத்தமாட்டாதென்றபடி. -எ-று, ஏ-அகச.

பூமாலேபுனைந்துபாமாலே குடிவழிபட்டுச் சிவபரம்பொருளை நாலொவர்க்குத்தன்னைப்பற்றியும் பிறையிரைப்பற்றியும் தெய்வத்தைப்பற்றியும்வரும் மூவகைத்துண்பங்களுள் வாகியாயின இருளெற்றேதடுமென்றார் - ஏற்றேதடுமென்புழி எவவேதுவால்வருத்துமென்றுரைப்பினுமமையும்.

அஅ. இருளினுருவெனகோமாமேகமென்கோ
மருளின்மணிநீலமென்கோ—வருளெமக்கு
நனறுடையாய்செஞ்சடைமேனக்கிலங்குருவெண்மதிய
மொனறுடையாய்கண்டத்தொளி.

(இ-ள்.) அருளெமக்குநனறுடையாய் - திருவருள்எம்பொருட்டு மிகவுடையவரே; செஞ்சடைமேனக்கிலங்குருவெண்மதியமொனறுடையாய் - சிவந்தசடைமூடியின்மேல் ஒளியெய்துவளவருகின்ற இளம்பிறையொன்றையுடையவரே; கண்டத்தொளி - உம்முடையதிருமிடற்றின் கணுள்ளஒளியை, இருளினுருவெனகோமாமேகமென்கோ-இருளின்வடிவமென்றசொல்லுகோபெரியமேகமென்றசொல்லுகோ; மருளின்மணிநீலமென்கோ-களங்கமற்றநீலமணியென்றுசொல்லுகோ. -எ-று.

கண்டத்தொளியைவிதந்து ஐயவுவமைகூறியவாறு.

அக. ஒளிவிவிவன்மதனையொண்பொடியாரேநகர்க்கித்
தெளிவுள்ளசிகதையினிற்சேர்வா—யொளிகஞ்ச
முண்டவாய்ஃதிருப்பவுன்னுடையகண்டமிருள்
கொண்டவாறென்னிதனைக்கூறு.

(இ-ள்.) ஒளிவிவி-அழியாதவனே; வன்மதனை-நீவலியமன்மதனை, ஒண்பொடியாரேநகர்க்கி - ஒளியிசாம்பராகளித்து; தெளிவுள்ளசிகதையினிற்சேர்வாய் - கலக்கமற்றவன்

னத்தின்னை அடைவாய்; ஒளிநஞ்சுமுண்டவாய்திருப்ப - உனக்குஒளிநங்கியவிடமுண்டவாயானதிருக்க, உன்னுடையகண்டமிருள்கொண்டவாறென் - உன்னுடையதிருமிடமுண்டிருந்திருக்கிறமடைந்தவாறெவன்; இதனைக்கூறு - இதனைநீசொல்.—எ-று.

கூ0. கூறெமக்கீதெந்தாய்குளிர்சடையைமீதழித்திட்டு
டேறமிகப்பெருகினென்செய்தி—சீறி
விழித்தூரும்வாளரவும்வெண்மதியுமீததுத
தெழித்தோடுங்கங்கைத்திரை.

(இ-ள்.) சீறிவிழித்தூரும்வாளரவும் - சீறிப்பா தது ஊருகின்மவாள்போலும் பறகணையுடைய பாம்பையும், வெண்மதியுமீதது - வெள்ளியமதியையும் இழுத்துக்கொண்டு; தெழித்தோடுங்கங்கைத்திரை - இரைத்தோடுகின்றகங்கையின் அலைகள்; குளிர்சடையைமீதழித்திட்டு - குளிராதசடையை மேலேயழித்துவிட்டு; ஏறமிகப்பெருகினென்செய்தி - அச்சடைக்குமேற்படப்பெருகினால் எனசெய்வாய்; கூறெமக்கீதெந்தாய் - எதையே இதை எமக்குச்சொல்லு.—எ-று.

கூ1. திரைமருவுசெஞ்சடையான்சேவடிக்கையாளா
யுரைமருவியாமுணாந்தோங்கண்டா—தெரிமினே
விம்மைக்குமமமைக்குமெல்லாமமைந்தோமே
யெம்மைப்புறனுரைப்பதென.

(இ-ள்.) திரைமருவுசெஞ்சடையான்சேவடிக்கையாளாய் - கங்கைதங்கியசிவந்தசடையையுடைய சிவபிரான் திருவடிக்கடிமையாய்; உரைமருவியாமுணாந்தோங்கண்டா - அவரதுதிருநாமத்தைத்ததித்தூராம் அவரைஅறிந்தோமென்றறியுங்கள், இம்மைக்குமம்மைக்குமெல்லாமமைந்தோம் - இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும்ஆகிய பயனெல்லாம் பெற்றோம், எம்மைப்புறனுரைப்பதென் - எம்மைப்புறங்கூறுவதுஎன்னிருக்கின்றது, தெரிமின - தெரியுங்கள்.—எ-று. ஏ-ஓ-அசை.

உரைமருவியென்றதற்கு அவர்கூறிய ஆகமவுளவையை யுணர்ந்தென்றாரைப்பினும் மையும். உணர்ச்சிவழியால் வருபிறப்பின்பயனு மிம்மைப்பயனுமடைந்தவெம்மை யட்டயனடையாப்புறச்சமயிகள் கூறுங்கூற்றற் பயனின்றென்பதுகருத்து.

கூ2. என்னையுடையானுமேகமாய்நின்றானுந்
தன்னையறியாததன்மையனும்—பொன்னைச்
சுருளாகச்செய்தனையதூசசடையானவானோர்
சுருளாகவைத்தவவன்.

(இ-ள்.) என்னையுடையானும்-என்னையாளாகவுடையவனும்; ஏகமாய்நின்றானும்-உலகத்திற்கொருமுதலாயிருக்கின்றவனும்; தன்னையறியாததன்மையனும் - தன்பெருமையைத்தானறியாத இயல்புடையவனும், வானோர்க்குருளாகவைத்த - தேவர்களுக்கு அருளுகித்தந்திடமாகவைத்த; பொன்னைச்சுருளாகச்செய்தனையதூசசடையானவன்-பொன்னைத்திரித்துச்செய்தார்போலும் தூயசடையையுடைய அவனும்.—எ-று.

தன்னையறியாத தன்மையனென்றது தன்னைத்தன்னியல்பிலேயுறியதவன்றிச் சுட்டியுள்ளதும் பொருள்போலுண்டிருப்பினால் புடையனென்று குறிப்பித்தது. எப்பொருள்

கனத்தானும்பிறவின் அப்பொருளோடு தன்னாப்பிரித்துணராத இயல்புடையவென்று
ரைப்பினுமமையும்.

கூட. அவன்கண்டாய்வானோர்பிரானுவானென்று
மவன்கண்டாயம்பவளவண்ண—னவன்கண்டாய்
மைத்தமாநதகண்டத்தான்மற்றவன்பானன்னெஞ்சே
மெய்த்தமாநதன்பாய்நீவிருமபு.

(இ-ள்.) அவனவானோர்பிரானுவானென்றும் - அவனேதேவர்கள்பிரானென்றும்;
அவன் அம்பவளவண்ணன்னென்றும் - அவனேபவளமபோலும் திருமேனியுடையனென்
றும், அவன்மைத்தமாநதகண்டத்தானென்றும் - அவனேகருகிறமுடைத்தாயிருக்கும்
திருமிடறுடையவனென்றும், மற்றவன்பானன்னெஞ்சே - அச்சிவபிரானிடத்து நனம
னமே, மெய்த்தமாநதன்பாய்நீவிருமபு - நீமெய்ப்பத்தியுடையையாய அனபுடையையாய்
விருமபு.—எ-று. கண்டாய் மூன்றும் அசை

கூச விருப்பினுள்பிரியகிலலாயோவேறு
விருப்பிடமற்றிலையோவென்னோ—பொருப்பன்மகண
மஞ்சபோன்மாலவிடையாய்கிற்பிரிந்துவெறிருக்க
வஞ்சமோசொலலாயவன்.

(இ-ள்.) மஞ்சபோன்மாலவிடையாய் - மேகம்போலுங் கிரியநிறமுடையதிருமாலா
கிய விடபத்தையுடையவரே, பொருப்பன்மகள் - பார்ப்பதியாரை, விருப்பினுள்பிரிய
கிலலாயோ - அவன்மேல்வைத்தவிருப்பால் நீபிரியமாட்டாயோ; வேறுவிருப்பிடமற்றில்
லையோ—வேறுகவிருத்தற்கிடம்பிறிதில்லையோ, அவள்கிற்பிரிந்துவெறிருக்கவஞ்சமோஎன்
னோசொல்லாய்—அவள்கின்றனைப்பிரிந்துதனியாயிருக்க அஞ்சமோஎவெனோஉரையாய்.—எ-று.

அபேதமாயிருப்பவன்பது கருதது.

கூரு. அவளோரருலமங்கைபாகத்தகலா
ளிவளோர்சலமகளுமீதே—தவளநீ
றென்பணிவீரென்றும்பிரிந்தறியீநீங்கிவரு
ளன்பணியார்சொல்லுமினிங்கார்.

(இ-ள்.) அவளோர்ருலமங்கைபாகத்தகலாள் - குலப்பெண் அவன் ஓர் கூற்றில்நீங்
காள; இவளோர்சலமகளுமீதே - ஓகங்கைஇவளும் இவவாறே; தவளநீறென்பணிவீர்-
தாவளியமானநீற்றையும் எண்பையும் அணியும்பிரானா, என்றும்பிரிந்தறியீர் - நீரிவவிரு
வரையும் ஒருகாலும்பிரிந்தறியமாட்டீர், ஈங்கிவருளன்பணியார்சொல்லுமினிங்கார் - இவ
விருவருள் இவ்விடத்தையார் உம்அன்பிற்கானவர்கூறுவீர்.—எ-று.

கூச. ஆர்வல்லார்கானவரனவனையன்பென்னும்
போர்வையதனாலேபோர்த்தமைத்துச்—சீர்வல்ல
தாயத்தானும்தனிநெஞ்சினுள்ளடைத்து
மாயத்தால்வைத்தோமறைத்து.

(இ-ள்.) அரனவனை அன்பென்னும்போர்வையதனாலேபோர்த்தமைத்து - சிவபிரா
னை அன்பாகியபோர்வையினால் மூடிவைத்து; சீர்வல்லதாயத்தால் - சிறப்பமைந்தஉரிமை

யால்; காழந்தனிலெஞ்சினுள்ளடைத்து - நாமும்நல்லெஞ்சினுள்ளடைத்து; மாயத்தால் வைத்தோமறைத்து - மறைத்துப்பிறநியாமல்வைத்தோம் அதனால்; ஆர்வல்லார்காண்காணவல்லவாயா.—எ-று.

உம்மை பிறகணங்களேயன்றி நாமும் எனப்பொருள்பதவின் இறந்ததுதழீஇயது. இவ்வாறன்பாலடைந்தாரனறிப் பிறநியாரெனபது கருத்து.

கௌ. மறைத்துலகமேழினிலுமவைத்தாயோவன்றே
ஹைப்போடுமுன்கைக்கொண்டாயோ—நிறைத்திட்
டுணைத்தெழுந்துநீயெரிப்பமுவுலகுமுள்புக்
களைத்தெழுந்தசெந்தியழலு.

(இ-ள்.) நீயெரிப்பனைத்தெழுந்து - நீயெரிக்குங்கால் சுவாலித்தெழுந்து; மூவுலகு நிறைத்திட்டின்புக்கு - மூன்றுலகினகண்ணுநிறைந்துளபுருந்து; அனைத்தெழுந்தசெந்தியழல் - அப்பொருள்களோடுவிரவி யெழுந்தசிவந்தஅனலை, மறைத்துலகமேழினிலும் வைத்தாயோ - ஏழலகினும் மறைத்துவைத்தாயோ; அனறேஹைப்போடுமுன்கைக்கொண்டாயோ - அன்றிவலியோடு உன்கையிற்றாங்கினையோ.—எ-று.

கௌ. அழலாடவங்கைசிவந்ததோவங்கை
யழகாலழலசிவந்தவாரே—கழலாடப்
பேயாடுகாணிற்பிறங்கவனலேந்தித்
தியாமுவாதிதனைச்செப்பு.

(இ-ள்.) அழலாடவங்கைசிவந்ததோ - தீயின்கணுடஅதனால் திருக்கரங்கள்சிவந்ததோ; அங்கைஅழகாலழலசிவந்தவாரே - அனறித்திருக்கரத்தினழகால் அத்தீச்சிவந்ததோ; கழலாடப்பேயாடுகாணிற்பிறங்க - சிலம்பசையப்பேய்க்கணமாடுமகாணில்விளங்க, அனலேந்தித்தியாமுவாய் - அனலையேந்திக்கொண்டு தீயின்கணுடுகின்றவனே, இதனைச்செப்பு - நீ இதனைச்சொல்.—எ-று.

கக. செப்பேந்திளமுலையாள்காணவோதிப்பபுகாட்
டப்பேய்க்கணமவைதாங்காணவோ—செப்பெனக்கொன
றாகத்தானங்காதனலுமிழுமைவாய
நாகத்தாயாடுன்னடம்.

(இ-ள்.) தான்அங்கார்தனலுமிழுமைவாயநாகத்தாய் - தான்வாயைத்திறந்து தீவிடத்தைக்கக்குகிற ஐந்துவாயையுடைய பாம்பணிந்தவரே, ஆடுன்னடம் - ஆடுகின்ற உன்னுடையநடனம்; செப்பேந்திளமுலையாள்காணவோ - செப்பொத்தெந்திய இளமுலையுடைய உமையவள்காணவோ; தீப்புகாட்டப்பேய்க்கணமவைதாங்காணவோ - அனறித்தீயெரியும் அக்காணின்கண் அந்தப்பேய்க்கணங்கள்காணும்படிக்கோ; செப்பெனக்கறாக - ஒருத்தரானக்காகச்சொல்.—எ-று.

க00. நடக்கிற்பழிநெஞ்சுநோக்கிற்பிசைவே
மிழக்கினுலகனைத்துமெங்கு—மடுக்கற்
பொருமேறோவானேறோபொன்னொப்பாய்கினனே
றுருமேறோவொன்றாவுரை.

(இ-ள்.) நடக்கிற்படிநடுங்கும் - நடந்தால்நிலவுலகம்நடுங்கும்; நோக்கிறிறிசைவேம-
பார்த்தால்திருக்களவெந்துபோம், இடிக்கினுலகனைத்துமேங்கும் - உங்காரஞ்செய்தால்
எல்லாவுலகமஞ்சம் அதனால்; அடிக்கற்பொருமேறேவானேறே - மலைக்கண்வாழும்
பொரானின்ற சிங்கேறே இடபந்தானே, பொன்னொப்பாய்நின்றேறுருமேறே - பொன்
போலும்திருமேனியையுடையவரே உம்முடையஇடபமானது இடியேறே, ஒன்றுவுரை-
இவற்றுளஒன்றாக நிச்சயித்துச்சொல்.—எ-று.

கரக. உரையினுலிமமாலையந்தாதிவெண்பாக்
கரைவினாற்காரைக்காற்பேய்சொற்—பரவுவா
ராராதவன்பிளேடணணலைச்சென்றேத்துவா
பேராதகாதலபிறந்து.

காரைக்காலம்மையாருளிய அற்புத்ததிருவந்தாதியுரை



திருச்சிற்றமபலம்.



அப்பகுதி மூலம் கனம் கனம் படிப்போம்.

அப்பூதியடிகளுயனர்புராணம்.

தாண்டவம் புரியவல்ல தம்பிரா னுருக்கணப்
நீண்டிய புகழின்பாலா றெல்லையில் குணத்தின்மிக்கா நிகழ்த்து.
ராண்டசி ரரசின்பாத மீடைநீதவ ரறியாமுன்னே அடியினே
புகாண்டகு காதல்கூர் கலந்தவன பினராயுள்ளார். அந்நாள் தமே.

(இ-ள்.) தாண்டவம்புரியவல்ல ஆணத்திருத்தஞ்செய்தருளுத்தருரிய; தம்பிரா னுருக்கணப்=சிவபிரானுக்கு அடியராயுள்ளவர்; நீண்டியபுகழின்பாலா=மிக்கபுகழையுடையவர்; எல்லையில் குணத்தின்மிக்கார்=அவையுடைய குணத்தில் மேம்பட்டவர்; ஆண்டசிரரசின்பாதமடைந்து=சிவபிரான தடுத்தாட்கொண்ட திருநாவுக்கரசரது திருவடிகளைச் சேர்ந்து; அவரறியாமுன்னே=அவர்தமமை யறிவதற்குமுன்னே; காண்டகாதல்கூர்=யாவரும் காணத்தக்க பேரன்பானது மிக்க, கலந்தவன பினராயுள்ளார்=தம்மிடத்துக்கலப்பான அன்புடையராயுள்ளவர்.—எ-று. (உ)

களவுபொய் காமங்கோப முதலிய குற்றங்காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினர் மனைப்பாலுள்ள
வளவை உணரிறைகோல்மக்களாவொடு மேதிமற்று
முளவெலா மரசினுமஞ சாற்றாமல் வொழுக்கலாற்றார்.

(இ-ள்.) களவுபொய்காமங்கோபமுதலிய=பிறப்பொருளைக்கவர்தல் பொய்சொல்லுதல் பிறர்மனை நயத்தல் வெருளல் முதலிய; குற்றங்காய்ந்தார்=மனக்குற்றங்களை யொழித்தவர்; வளமிகுமனையின் வாழ்க்கை நிலையினர்=செல்வம்மிக்க இல்லறநிலையை யுடையவர்; மனைப்பாலுள்ளவளவைகள்=தம்மீட்டி உண்கின்றனருக்கின்ற முகத்தலளவைக் கருவிகளும், நிறைகோல்மக்கள்=எடுத்தனக்கும் நிறைகோலும் புத்திரர்களும்; ஆவொடு மேதிமற்றும்=பசவும் எருமையும் பிறபொருள்களும்; உளவெலாமரசினுமஞசாற்றும்=உள்ளபொருள்கட்கெல்லாம் ஆண்டவரின் திருநாமத்தையிட்டுவழங்கும்; அவ்வொழுக்கலாற்றார்=அவ்வொழுக்கநெறியில் நிற்பவர்.—எ-று.

முதலிய என்றதனால் பொருமை விருபுண்மையுங்கொள்க. (உ)

வடிவுதான் காணாராயு மன்னுசீர் வாக்கின்வேந்த
ரடிமையுந் தம்பிரா னுருளுக்கேட் டவர்காமத்தார்
படிநிகழ் மடங்குள்தண்ணீர்ப் பந்தர்கண் முதலாயுள்ள வுடைய
முடிவிலா வறங்கள்செய்து முறைமையால் வாழுகாளில். சிவபிரான்

(இ-ள்.) மன்னுசீர்வாக்கின்வேந்தர்=நிலைபெற்ற சிறப்பிணையுடைய வாக்கேழு மனைவரது; வடிவுதான் காணாராயும்=திருவுருவத்தைத் தாம் காணுகின்றும்; அடிமை யுத்தம்பிரா னுருளுக்கேட்டு=அவர் அடிமைத்திறத்தையும் சிவபிரான் அவர்க்குச் செய்யும் திருவருள் மான்மிப்பதையும் கேள்வியுற்ற அந்நாள்; அவர்காமத்தார்படிநிகழ் மடங்கண்=அவருடைய திருநாமத்தினாலே முறைமையாக அமைத்திருமடங்கள்; தன்

ணீர்ப்பந்தர்கண்முதலாயுள்ளன தண்ணீர்ப்பந்தர்கள் முதலாக வருகின்ற; முடிவிலா வறங்கள்செய்து—அழியாத அறங்களைச்செய்து; முறைமையால்வாழ்வானில்—ஒழுக நெறியோடு வாழ்ந்திருக்கும்நாளில்.—எ-று.

முதலாயுள்ள என்றதனால் குளம் திருந்தவனம் நிழல்மரங்களுக்கொள்க. (க)
வேறு.

பொருப்பபாயன் மடப்பிடியி னுடன்புணருநு சிவக்களிற்றின்
நிருப்பழனம் பணிந்துபணி செய்திருநா வுக்கரச
ரொருப்படுகா தலிற்பிறவு முடையவாதம் பதிவணங்கும்
விருப்பினுடன் நிககளுநா மருவகுவழி மேவுவார்.

(இ-ள்) பொருப்பபாயன்மடப்பிடியினுடன்புணரும்—இமவான்பெற்ற புத்தி ரியாகியபெண் யானையுடன்புணாச்செய்கின்ற, சிவக்களிற்றினிருப்பழனம்பணிநது— சிவமாகிய ஆண்யானை வீற்றிருக்கும் திருப்பழனமெனனும் திருப்பதியவணங்கி, பணி செய்திருநாவுக்கரசர்—கைத்திருத்தொண்டெய்கின்ற வாசீசமுனிவர், ஒருபடுகாத வில்—ஒருப்பட்டபேரன்பால், உடையவாதம்பதிபிறவும்வணங்கும்—தம்மை ஆளாக வுடைய முதல்வர் வீற்றிருந்தருளும்பிற திருப்பதிகளையும் வணங்குதற்கேதுவாயுதிக்கும்; விருப்பினுடன்றிங்களுமாருவகு—பேரன்போடுதிங்களுநின்னணுள்ள, வழிமேவு வார்—வழியில்செல்வாராய.—எ-று (ச)

அளவில்சனஞ் செலவொழியா வழிசககையி லருளுடையா
ருளமனைய தண்ணளித்தா யுறுவேனிற் பரிவகற்றிக சா அபயக
குளநிறைந்த நீர்த்தடம்போற குளிரதூங்கும் பரப்பினதாய் டையத
வளமருவு நிழற்ருதண் ணீர்பநதா வந்தணைநதா தணைநதா

(இ-ள்) அளவில்சனஞ்செலவொழியாவழிக்ககையில்—எண்ணிறந்த ஜனங்கள் வழிப்போதலினின்றும் நீங்காதவழியருகில, அருளுடையாருளமனையதண்ணளித்தாய்— காருண்யமுடைய அப்பூதியடிகளாரது திருவுள்ளம்போலும் தட்பமுடைத்தாய், உறு வேனிற்பரிவகற்றி—மிக்கவேனிலால்வரும் வெம்மையைநீக்கி, குளநிறைந்தநீர்த்த டம்போல்—கிறைந்தநீரையுடைய குளம்போலவும் தடாகம்போலவும், குளிர்தூங்கும் பரப்பினதாய்—தண்மைமிக்கிருக்கும் பரந்தடுத்தையுடையதாய், வளமருவுநிழற்ரு— வளந்தங்கிய நிழலைக்கொடுக்கும்; தண்ணீர்ப்பந்தா வந்தணைந்தார்—தண்ணீர்ப்பந்தரில் எழுந்தருளினார்.—எ-று. அகநா— அகநா தணைநதா யுடையதாய்.

இம்மூன்றுங் குளகம்.

வந்தணைந்தீவாகிசர் மந்தமா ருதகிதப்
பந்தருட னமுதமார் தண்ணீரும் பாந்ததருளிச்
சந்தையிப் புறவருவார் திருநாவுக் கரசெனும்போ
சந்தமுற வரைந்ததனை யெம்மருங்குந் தாங்கண்டார்.

(இ-ள்) வந்தணைந்தவாகிசர்—அங்கு எழுந்தருளியவாகிசமுனிவர், மந்தமாருதகித ப்பந்தருடன்—சிறுதென்றல்விசும் குளிர்த் தண்ணீர்ப்பந்தரோடு; அமுதமாந்தண்ணீ ரும்பார்த்தருளி—அமுதமயமாயிருக்கும் தண்ணீரையும் திருநாவுக்கரசுய்தருளி, சிந் தையிப்புறவருவார்—திருவுள்ளமகிழ்ச்சியோடுவருகின்ற அவ்வாகிசமுனிவர்; திருநா வுக்கரசெனும்போ—திருநாவுக்கரசென்னும் தம்திருப்பெயர்; சந்தமுறவரைந்ததனை— அழகாக எழுகியிருத்தலை; எம்மருங்குந் தாங்கண்டார்—எவ்விடத்தும் தாம் பார்த்தரு ளினார்.—எ-று. (ச)

இப்பந்த ரிபபெயரிட் டிங்கமைத்தா ரியான்றோர்க்
கப்பந்த ரறிவாக ளாண்டவர செனும்பெயராற்
செப்பருஞ்சி ரப்பூதி யடிகளா செய்தமைத்தா
தப்பின்னி யெங்குமுள சாலோளுங் காவென்றார்.

(இ-ள்.) இப்பந்தரிபபெயரிட்டு=இத்தண்ணீர்ப்பந்தரை இப்பெயொழுதி; இங்
கமைத்தாரியான்றோர்க்கு=இவ்விடத்துச்செய்தவா யானொறுவினாவிய வாசேமுனிவ
ராகு, அப்பந்தரறிவாகள்=அததண்ணீர்ப்பந்தரை டிற்தவராகிய அவ்வூரிலுள்ளோர்,
ஆண்டவரெனும்பெயரால்=திருநாவுக்கரசென்னும் திருப்பெயரால்; செப்பருஞ்சி
ரப்பூதியடிகளா=சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய அப்பூதிடிகளென்னும் மறைய
வர், தப்பின்னியெவருமுளசாலோளுங்கா=நன்காக இவ்வாறெங்குமுள்ள தண்ணீர்ப்பந்
தரும் குளமும் சோலைகளாகிய இவைகளை, செய்தமைத்தான்றோ=செய்தவைத்
தாொன்று சொன்னார்கள்.—எறு

(வ)

என்றுணாகக வரசுகேட டி-தற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கியவ றெவ்விடத்தா னொனினவத்
துன்றியநூன மாபருமித தொலபதியா மனையின்கட்
செனானரிப பொழுததுவுரு செய்ததனறு நணித்தென்றார்.

(இ-ள்.) என்றுணாககவரசுகேட்டு=என்று அவாக்கூற அவ்வாசேமுனிவர்
அதைக்கேட்டு; இதற்கெனனோகருத்தென்று=இவ்வாறு பெயொழுதியமைத்தற்குயா
தோ அவருள்கருத்தெனறுகருதி, நின்றவரைநோக்கி=அவருகின்ற அவ்வூரணாப்பா
ர்த்து, அவ்வெவ்விடத்தாொனினவ=அவா எவருள்ளாொன்றுகேட்ட, துன்றியநூன்
மாபருமித்தொலபதியா=நெருங்கியபூணிலைபணிந்த மார்பையுடைய அவ்வப்பூதிய
டிகளும் இந்தப்பழைய ஊரின்ஊனுள்ளவா, மனையின்கட்சென்றனரிப்பொழுது=இப்
பொழுது அவர் தம் திருமாளிகைக்கெழுந்தருளிநா, அதுவுஞ்சேய்ததன்றுநணித்தென்
ன்றார்=அததிருமாளிகையும் தூரத்திலுள்ளதன்று சமீபத்திலுள்ளதென்று சொன்னார்கள்.

உம்மை நாமேயன்றியவருமென இறந்ததத்தியுது, சிறப்பும்மை யெனினு
மமையும்.

(அ)

அங்கனறு முனிவருமபோ யப்பூதி யடிகளார்
தவகுமனைக் கடைத்தலைமுன் சாவாக வுள்ளிருந்த
திங்களுா மறைத்தலைவர் செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்களபிரான் நமரொருவ ரெனக்கேட்டு நண்ணினார்.

(இ-ள்.) அங்கனறுமுனிவரும்போய்=அவ்விடத்தினின்றும் நீங்கி வாசேமு
னிவரும்தாம்போய், அப்பூதியடிகளாதவரும்=அப்பூதி யடிகளா வாழ்ந்திருக்கும்,
மனைக்கடைத்தலைமுன்சார்வாக=திருமாளிகையின் தலைக்கடைவாயிலின்முன்னே எழு
ந்தருள, உள்ளிருந்ததிங்களுர்மறைத்தலைவர்=திருமாளிகையினுள்ளிருந்த திங்களுரின்
கண்வாரும் வேதமுதல்வராகிய அப்பூதியடிகள், செழுங்கடையில்வந்தடைந்தார்=
அழகிய தலைவாயிலில் வந்திருந்தார், நங்களபிரான்நமரொருவர்=எங்கள் சிவபிரான்
அடியார் ஒருவர், எனக்கேட்டுநண்ணினார்=என்று அங்குள்ளார சொல்லக்கேட்டு அவ்
விடத்துவந்தார்.—எறு

(க)

கடிதனைநது வாசேர் கழல்பணிய மற்றவர்த
மடிபணியா முன்பணியு மரசினெதி ரந்தனனார்

அப்பூதியடிகளுயனாற்புராணம்

³முடிவிறவஞ் செய்தேன்கொன் ²முன்பொழியுங் ⁴கருணைபுரி
¹வடிவுடையீ ரொன்மனையில் வந்தருளிற் மென்னென்றார்.

(இ-ள்) கடிதனைத்துவாசீரீகழல்பணிய—வினாந்துசென்று வாசீசமுனிவரது திருவடிதனை அப்பூதியடிகள் வணங்க, மற்றவாதமடி பணியாமுன்பணியுமரசினே தீர்—அவ்வப்பூதியடிகள் தம் திருவடிகளை வணங்கி முன்னமேதாம் வணங்காநின்ற வாசீச முனிவர் திருமுன்னே; அந்தணனாற்புமுடிவிறவஞ்செய்தேன்கொன்முன்—அவ்வப்பூதியடிகள் முன்னே அளவுபடாத தவத்தை யான் செய்தேனே அறியேன்; பொழியுங்கருணைபுரிவடிவுடையீ—பொழியாநின்ற கருணைதிரண்ட ஒரு திருவுரு வுடையவோ; என்மனையில்வந்தருளிற்மென்னென்றார்—எனதில்லின்கண் எழுந்தருளியது என்னகாரணமென்று வினாவினார்.—எ-று

(க0)

ஒருகுன்ற வில்லானாத் திருப்பழனத் துள்ளிறைஞ்சி,
வருகின்றேம வழிக்களாயி னீர்வைத்த வாய்ந்தவளந்
தருகின்ற நிழற்றண்ணீர்ப் பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற வறமபிறவுங் கேட்டணைந்தோ மெனபுகல்வார்.

(இ-ள்) ஒருகுன்றவில்லானா—ஒப்பற்றமேருவாகிய வில்லையுடையவனா, திருப்பழனத்துள்ளிறைஞ்சிவருகின்றேம—திருப்பழனமென்னும் திருப்பதியில் தரிசித்திறைஞ்சி இப்பொழுது வராகின்றேம், வழிக்களாயினீர்வைத்த—வழியருகே நீர் அமைத்த; வாய்ந்தவளந்தருகின்ற—சிறந்தவளத்தைத் தராகின்ற; நிழற்றண்ணீர்ப்பந்தருங்கண்—நிழலையுடைய தண்ணீர்ப்பந்தரையும் பாத்தது; அத்தகைமைபுரிகின்றவறம் பிறவும்—அவ்வாறு நீர்செய்கின்ற அடியாக்கமுதருத்தல முதலியவாறமபிறதருமங்களை யும்; கேட்டணைந்தோமெனபுகல்வார்—கேள்வியுற்று உம்மைககாணவந்தோமென்று சொல்வாராய்.—எ-று.

(கக)

ஆறணியுஞ் சடைமுடியா ரடியார்க்கு நீர்வைத்த
விறல்பெருந தண்ணீர்ப்பந் தரினுமபே ரெழுதாதே
¹வேறொருபோ முனனெழுத வேண்டியகா ரணமென்கொல்
²கூறுமென வெதுமொழிந்தார கோதின்மொழிக கொற்றவனார்.

(இ-ள்) ஆறணியுஞ்சடைமுடியாரடியார்க்கு—கங்கைநதியைத் தரித்தருளும் சடைமுடியையுடைய சிவபிரானடியவர்பொருட்டி, நீர்வைத்தவிறல்பெருந்தண்ணீர்ப்பந்தரில்—நீர்சமைத்தவைத்த அடங்காத பெருமையையுடைய தண்ணீர்ப்பந்தரினிடத்து; தம்பேரொழுதாது—உம்முடைய பெயரை எழுதாமல், வேறொருபேர்முன்னெழுதவேண்டியகாரணமென்கொல்—வேறொருவருடைய பெயரை அதன்முதப்பில் எழுதுதற்குரிய காரணமாதோ; கூறுமெனவெதுமொழிந்தார்—சொல்லுமென்று அகமொழியில் சொன்னார்; கோதின்மொழிக்கொற்றவனார்—குற்றமற்ற வாசீசமுனிவர்.

இவ்விரண்டுங் குணம். ஏ. அசை.

(கஉ)

நின்றமறை யோர்கேளா நிலையழித்த சிந்தையாராய்
கன்றருளிச் செய்திலீர் காணீலமுன் பத்திருட
¹புனென்றியமன் எவன்சூட்சி திருத்தொண்டி. னுறைப்பாலே
பென்றவாதத் திருப்பேரோ வேறொருபே ரெனவெகுளவா.

(இ-ள்.) நின்றமறையோர்கேனா—அங்குநின்ற அப்பூதியடிகள் அடைக்கேட்டு; நிலையுழிந்ததினையராய்—தந்திலைமையேறுபட்ட திருவுள்ளமுடையவராய்; நன்றருளிச் செய்திலீர்—பாங்காகக் கட்டினையிடாதொழிந்தீர்; நாணிலமணபதருடனுவெட்க மில்லாத சமணராகிப் கீழ்மக்களுடன்; ஒன்றியமன்னவன்குட்செய்தகாடவனுடைய உபாயத்தை, திருத்தொண்டனுறைப்பாலே—தாம்செய்யும் திருத்தொண்டினது அழுத்தத்தினாலே; வென்றவர்தந்திருப்பேரோ—வென்ற திருநாவுக்கரசு நாயனரது திருப்பெயரோ; வேறொருபொனவெருள்வார்—அன்னியருடைய பெயரொன்றவெருள்வாராயினர்.—எ-று.

விடத்தி லுள்ள பூதியடிகள்

(கக)

நமமையுடைய வயர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
யிமமையிலும் பிழைப்பதென வெம்போல்வீர் ருத்தெளி!
செய்மமைபுரி திருநாவுக் கரசர்திருப் பேரொழுத
வெம்மைமொழி யானகேட்க விளம்பினீர் னொனவிளம்பி.

(இ-ள்) நம்மையுடையவர்கழற்கீழ்—பின்னும் அவர்நம்மையடிமையாகவுடையாரன் திருவடிகீழ், நயந்ததிருத்தொண்டாலே—விரும்பிய திருத்தொண்டுகாரணமாகத்தான், இமமையிலும்பிழைப்பதென—மறுமையிலே யன்றி இம்மையிலேயும் உய்வதென்று; எம்போல்வாருத்தெளிய—என்போலிகளும் தெளிதற்கேதுவாக; செய்மைபுரிதிருநாவுக்கரசர்—நன்னெறிகளைச்செய்த திருநாவுக்கரசு நாயனரது, திருப்பேரொழுத—திருப்பெயரைத் தன்னீர்ப்பந்தர் தடாகம் முதலியவற்றில் எழுதிவைக்க; வெம்மைமொழியானகேட்கவிளம்பினீர்—கொடுஞ்சொல்லையான்கேட்குமபடி அருளிச்செய்தீர்; எனவிளம்பி—எனறுகறி.—எ-று.

நாமெல்லாம் இம்மை மறுமைகளில் திருத்தொண்டு செய்தே உய்யவேண்டுமென்பதைத் திருத்தொண்டாலேவிளக்கிய திருநாவுக்கரசின் திருப்பெயரை வேறொருவர் பெயரொன்றது தகாதெனமறுத்துக்கூறினான் என்றிக. ஏ-அசை.

(கச)

பொங்குகடற் கன்மிதப்பிற் போகதேறு மவர்பெருநீர்
யங்கணர்தம்புவனத்தி லறியாதா ரியாருளளோ
மங்கலமாந் திருவேடத் துடனினறிய வகைமொழிந்தி
ரொங்குறைவீர் நீர்தாமியா ரியமபுமென வியம்பினார்.

(இ-ள்.) பொங்குகடற்கன்மிதப்பில்—அலைகள் பொங்குகின்ற கடலினிடத்திற் சமணர்களிட்ட சுற்றாணிய தெப்பத்திலு; போகதேறுமவர்பெருமை—சென்றுகடையேறுகின்ற அவ்வாசிரத பெருமையை; அங்கணர்தம்புவனத்தில்—செவியிரானது அடியார் தொகுதியில்; அறியாதாரியாருளர்—அறியாதவர்கள் யாருமில்லை; மங்கலமாந்திருவேடத்துடனின்ற—மங்கலகரமான திருவேடத்தோடு முத்தருளி; இவ்வகைமொழிந்தீர்—இவ்வாறு பொருத்தா உரையை அருளிச்செய்தீர்; எங்குறைவீரீர்தாமியார்—நீர் எவ்விடத்திருக்கின்றவர் உம்முடைய பெயரொன்ன, இயம்புமெனவியம்பினார்—எடுத்திக்கூறுமென்று கேட்டார்.—எ-று. இவ்விரண்டுங் குளகம். ஏ-அசை.

புவனம் என்றது உலகம் என்னும் பொருள்தந்த பின் செவனடியார்கள் என்னும் பொருள் கொடுத்த நின்றது.

(கௌ)

திருமறையோ ரதுமொழியத் திருநாவுக் கரசரவார்
பெருமையறிந் துணைசெய்வார் பிறதுறையி னின்றேந்
வருள்பெருகு சூலையின லாட்கொள்ள வடைந்துய்த்த
தெருளுமுனரீ வில்லாத சிறுமையேன் ழானென்றார்.

(இ-ள்.) திருமறையோரதுமொழியுள் அப்பூதியடிகள் அவ்வாறருளிச் செய்ய; திருநாவுக்கரசர் திருநாவுக்கரசநாயனார், அவாபெருமையறிந்துணைசெய்வாராவ்வ பபூதி யடிகளுடைய பத்திமிகமைய அறிந்து சொல்லுவார் அது எவ்வாறெனில், பிறதூறையினினேற்றம் புறச்சமயத்தில நின்றும் கணாயேற்றம்பொருட்டு, அருள்பெ ருக்குலையினால் கருணைமிகக் குலையோயினால், ஆட்கொள்ளவடைந்துந்தம் தடுத்தாட் கொள்ள இச்சைவமபுருந்து பிழைத்த, தெருளுமுணாவிலலாத தெளிந்த உணர்ச்சியில் லாத; சிறுமையெனயானெனா சிறியேனயானென றருளிகச்செய்தார்.—எ-று (கசு)

அரசறிய வுரைசெய்ய வபூதி யடி கடாங்
கரகமல மிசைக்குவியசு கண்ணருவி பொழிந்திழிய
வுரைசுழறி யுடம்பெல்லா முரோமபுள கம்பொலியத்
தனாயினமிசை விழுந்தவாதரு சரணகம லமபூண்டார்.

(இ-ள்) அரசறியவுரைசெய்ய ஆண்டவரசு அப்பூதியடிகளறியும்படி தம்சரித த்தையருளிச்செய்ய, அப்பூதியடி கடாமுள் அப்பூதியடி கனையனா, கரகமலமிசைக்குவிய கேட்டபொழுதே கரங்களாகிய தாமரைமலாகள் சிரசினமேற் குவிய, கண்ணருவிபொ ழித்திழிய கண்களினினும் ஆனந்தவருவி ரொரிந்து பெருக, உரைசுழறி உரைதடு மாறி, உடம்பெல்லாமுரோமபுளகம்பொலிய உடம்புமுழுதும் மயிர்க்குச் சண்டாக, தனாயினமிசைவிழுந்து நிலத்தில விழுந்து, அவாதஞ்சரணகமலமபூண்டார் அவரு டைய திருவடித்தாமரைகளைச் சிரசிற குடிக்கொண்டார்.— (க௭)

மற்றவரை யெதிராவணங்கி வாசீச ரெடுத்தருள
வற்றவாது ளருநிதியம பெற்றார்போ லருமறை
முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
யுற்றவிருப புடன்குழ வோடினா பாடினார்.

(இ-ள்.) மற்றவரையெதிராவணங்கி அவ்வபூதி யடிகளை எதிராவணங்கி, வா சீசரெடுத்தருள வாசீசமுனிவாதம் திருக்கரங்களால் எடுத்தருள, அறவார்களருநிதியம பெற்றார்போல் அரிபசெவவ பெற்ற வறிஞரைப்போனது, அருமறையோமுற்றவு ளங்களிகூர அப்பூதியடிகள் முழுதும் திருவுள்ளம் களிப்படைய, முன்னின்று கூத் தாடி அவாதிருமுன்னேரினது ஆனந்தக் கூத்தாடி, உற்றவிருபுபுடன்குழ தமமிடத் துண்டாகிய பெருவிருப்போடு வலமாக, ஒடினாபாடினா ஒடி வாசீசரெபேரில தோ த்திரங்களைப்பாடினா —எ-று (க௮)

மூண்டபெரு மகிழ்ச்சியினுள் முன்செய்வ தறியாதே
யீண்டமனை யகத்தெயதி யில்லவாக்கு மக்தருக்கு
மாண்டவர செழுந்தருளு மோகையுரைத் தாவமுற்ப
பூண்டபெருஞ் சுறமெல்லாங் கொடுமீளப் புறப்பட்டார்

(இ-ள்.) மூண்டபெருமகிழ்ச்சியினால் திருவுள்ளத்து வளர்ந்த பால்; முன்செய்வதறியாது முன்னே செய்யவேண்டுவது அதென்பதைப் பரவசத்தா லுணராது, ஈண்டமனையகத்தெயதி விராவாகத் தம் திருமாளிகையிடத்துச் சென்று; இல்லவாக்குமக்தருக்கும் மனையாளுக்கும் புத்திராக்கருக்கும், ஆண்டவரசெழுந்தரு ளுமோகையுரைத்து வாசீசமுனிவ ரொழுந்தருளும் வரவின்கிறப்பை எடுத்துக்கூறி; ஆர்வமுற பெருவிருப்புள்ளதாக; பூண்டபெருஞ்சுறமெல்லாங்கொடு தம்மைச்சோ ந்த பெரிய உறவினரையெல்லாம் அழைத்துக்கொண்டு, மீளப்பறப்பட்டார் மீண்டவ ன்தார்.—எ-று, ஏ-அசை. (க௯)

மனைவியா ருடன் மக்களை மறந்துள்ள சுற்றத்தோ
ரனை வரையுங் கொண்டிதைஞ்சி யாராத காதலுடன்
முனைவரையுள் ளொழுந்தருளு வித்தவர்தான் முன்வீளக்கும்.
புனைமலாரீர் தங்கண்மேற் றெளித்துள்ளும் பூரித்தார்.

(இ-ள்) மனைவியாருடன் மக்கள் = மனைவியாரோடு புத்திரர்களும், மற்றுள்ள சுற்றத்தோர் = வேறுள்ள சுற்றத்தாருமாகிய, அனைவரையுங்கொண்டிதைஞ்சி = எல்லாரையும் வணக்கச்செய்து; ஆராதகாதலுடன் = அடங்காத பெருவிரும்போடு; முனைவரையுள்ளொழுந்தருளுவித்து = வாசமுனிவரை உள்ளே எழுந்தருளும்படி செய்து, அவர்தான் முன்வீளக்கும் புனைமலாரீர் = அவா திருவழிகளை முனைவிளக்குகின்ற மலரிட்டுவைத்தபாத்திய நீரை, தங்கண்மேற்றெளித்து = தங்களுடைய தெளித்துக்கொண்டு, உள்ளும்பூரித்தார் = அத்தீரத்தத்தைப் பிராசனமும் பண்ணினார். — எ-று. (உ0)

ஆசனத்திற் பூசனை களமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக் காப்பேர்தி மனதழைப்பத்
தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கு
நேசமுற விண்ணப்பஞ் செயவவரு மதுநேர்தார்.

(இ-ள்) ஆசனத்திற்பூசனை களமர்வித்து = பீடத்தில் எழுந்தருளச்செய்து செய்ய வேண்டிய பாதபூசைமுதலிய அர்ச்சனைகளை அவர் விரும்பச்செய்து, விருப்பினுடன் வாசநிறை திருநீற்றுக்காப்பேர்தி = விருப்பத்தோடு வாசநிறைந்த விபூதிமடகை அவர் திருமுன்னே காட்டி, மனதழைப்பத்தேசமுய்யவந்தவரை = இதயமதளிக்கும்படி உலகங் கடத்தேற்றவவநித்த வாசமுனிவரை, திருவமுது செய்விக்கு நேசமுற = திருவமுது செய்விக்கும்படியான அன்புமீக்கூட, விண்ணப்பஞ்செய் = வேண்டிதல்செய்ய; அவருமதுநேர்தார் = அவ்வாசமுனிவரும் அதற்குடன்பட்டார் — எ-று. (உக)

வேறு.

செய்தவ ரிசைந்தபோது திருமனை யாராரோக்கி
யெய்திய பேறுடையா விருந்தவா றென்னையென்று
மைதிகழ் மிடற்றினுன்ற னாருளினால் வந்ததென்றே
யுய்துமென றுவந்துகொண்டு திருவமு தாக்கலுற்றார்.

(இ-ள்) செய்தவரிசைந்தபோது = தவஞ்செய்த வாசமுனிவர் திருவமுதுசெய்ய உடன்பட்டபோது, திருமனையாராரோக்கி = அப்புகியடிகள் தம்மனைவியாரைப் பார்த்து, எய்தியபேறுடையால் = இவ்வடிகள் இவிடத்திற்கெழுந்தருளத்த கேதுவான தவப்பயன் நம்மிடத்து; இருந்தவாறென்னையென்று = இருந்தவண்ணமென ஆச்சரியமென்று சொல்லி; மைதிகழ்மிடற்றினுன்ற = இதுவும் கரிய திருமிடற்றையுடைய சிவ பிரானது; அருளினால் வந்ததென்றே = திருவருளினாலேயே கிடைத்ததென்றிச்சயித்து; உய்துமென்றுவந்துகொண்டு = இனி இதனால் நாம் உய்வோமென்று மகிழ்ச்சியடைந்து; திருவமுதாக்கலுற்றார் = திருவமுதமைக்கத்தொடங்கினார். — எ-று. ஏ-அசை.

தாமுக்கூட நின்றமைத்தலில் ஆக்கலுற்றாரென்றார். (உஉ)

தூயநற் கதிகளான வறுவகைச் சுவையாலாக்கி
பாயலின் னமுதுமாக்கி யமுதுசெய் தருளத்தங்கள்
கஉ

சேயவர் தமயின்மூத்த திருநாவுக கரசைவாழை

மேயபொற் குருத்துக்கொண்டு வாவென வினாநதுவிட்டார்.

(இ-ள்.) தூயநற்கறிகளான=தூய்மையான நல்லகறியமுதுகளை, அறுவகைச்சுவையாலாகி=அறுவகைச் சுவையோடமைத்து, ஆயவினனமுதுமாக்கி=அதற்குரிய இலையகிருவமுதையுஞ் சமைத்து, அமுதுசெய்தருள=ஆண்டவராக திருவமுதுசெய்த ருளம்பொருட்டு, தங்கள்சேயவாதமயில்=தம்புதல்வருள், மூத்ததிருநாவுகரசை=மூத்ததிருநாவுக்கரசென்னும் திருப்பெயருடைய புதல்வனை; வாழைமேயபொற்குருத்து=வாழையினிடத்துள்ள பொன்னிறமமைந்த பரிகலக்குருத்தை, கொண்டுவாவெனவினாந்துவிட்டார்=அரிந்துவாவென்று வினாவாகஅனுப்பினார்.—எ-று. (௨௬)

நல்லதாய் தந்தையேவ நானிது செயப்பெற்றேனென்

ரெல்லையி லணைநதுதோட்டத துடபுக்குப பெரியவாழை

மல்லலங் குருத்தையீரும பொழுதினில வாளராவொன

மல்லலுற் றழுங்கிவிழ வங்கையிற் றீண்டிற்றன்றே.

(இ-ள்.) நல்லதாய்தந்தையேவ=நற்குணமுடைய தாய்தந்தைகள் அனுப்ப, நானிதுசெயப்பெற்றேனென்று=அப்புதல்வன்நான்இப்பணிசெய்யப்பெற்றேனென்று; ஒல்லையிலணைந்து=வினாந்துசென்று, தோட்டத்துட்புக்கு=தோட்டத்தினுள்ளே புகுந்து, பெரியவாழைமல்லலங்குருத்தை=பெரியவாழையினது வளந்தங்கியஅழகியகுருத்தை; ஈரும்பொழுதினில்=அரியஞ்சமயத்தில், வாளராவொன்று=ஒளியினையுடைய பாம்பொன்று, அல்லலுற்றழுங்கிவிழ=துயரமுற்று அதனால் மயங்கி விழுதற்கேதுவாக, அங்கையிற்றீண்டிற்று=அப்புதல்வன்கரத்திற்கடித்தது.—எ-று. அன்று, ஏ-அசை உச

கையினிற் கவாந்துசுற்றிக் கண்ணெரி காநதுகின்ற

பையரா வுதறிவீழ்த்துப் பதைப்புடன் பாநதன்பற்றும்

வெய்யவே கத்தால்விழா முன்னமவே கத்தாலெய்திக்

கொய்தவிட குருத்தைச்சென்று கொடுப்பனென் றோடிவநதான்.

(இ-ள்) கையினிற்கவாந்துசுற்றி=கையிடத்துக்கடித்துச் சுற்றிக்கொண்டு, கண்ணெரிகாந்துகின்ற=கண்ணினினறும் கோபத்திடைச் சொரிகின்ற, பையராவுதறிவீழ்த்து=படததையுடைய பாம்பைஉதறிக ழீழேவீழ்த்தி, பதைப்புடன்பாந்தன்பற்றும்=குருத்துக்கொண்டு செலலவேண்டுமென்னும் பதைபதைப்போடுமபாம்புகடித்த, வெய்யவேகத்தால்விழாமுன்னம்=கொடியவேகத்தால்தான் நிலத்தில்விழுமுன்னே, வேகத்தாலெய்தி=வினாந்தோடி, கொய்தவிக்குருத்தைச்சென்று=அரிந்த இப்பரிகலக்குருத்தைக்கொண்டுபோய், கொடுப்பனென்றோடிவந்தான்=கொடுப்பனென்றோடிவந்தான்.—எ-று. (௨௭)

பொருந்திய விடவேகத்திற் போதுவான் வேகமுந்த

வருநதியே யணையும்போழ்து மாசுணங் கவாந்ததார்கு

மருந்தவ ரமுதுசெய்யத் தாழ்க்கயா னறையேனென்று

திருந்திய கருத்தினோடுஞ் செழுமனை சென்றுபுக்கான.

(இ-ள்.) பொருந்தியவிடவேகத்திற்போதுவான்=தண்ணையடைந்த பாம்பின்விடவேகத்தோடுசெல்கின்ற அப்புதல்வன், வேகமுந்தவருந்தியேயணையும்போழ்து=வேகம்மேம்படத் தான் அதனாவருந்தி விட்டையும்பொழுது, மாசுணங்கவாந்தது=பாம்புகடித்

ததை, அருந்தவரமுதுசெய்யத்தாழ்க்க—வாசேமுனிவர் திருவமுதுசெய்யத்தடைப்பமும் படி, ஆக்குமறையேனென்று—யாககுஞ்சொல்லேனென்று, திருநதியகருத்தினோடும்— கிச்சயித்த எண்ணத்தோடு, செழுமனைசென்றுபுகுதான்—செழுமையாகிய திருமானிகையிச்சேர்ந்தான்—எ-று. (உ௬)

எரிவிட முறையேயேறித் தலைகொண்ட வேழாமவேகர
தெரிவுற வெயிறுங்கண்ணு மேனியுப கருகித்தீந்து
விரியுரை குழறியாவி விடகொண்டு மயங்கிவிழ்வான்
பரிகலக் குருத்தைததாயார் பால்வைத்துப் படிமேல்விழ்தான்.

(இ-ள்.) எரிவிடமுறையேயேறி—நீப்போலும் விடமானது வரிசையாகஏறி, தலைக்கொண்டவேழாமவேகம்—சிரசிந்தசெல்கின்ற ஏழாமவேகமானது, தெரிவுறவெயிறுங்கண்ணும்—தெரியுமபடி கருப பற்களும் கண்களும், மேனியுபகருகித்தீந்து—உடம்பும் கறுத்துவெதும்பி, விரியுரைகுழறி—விரிந்தசொற்கள்தொழி, ஆவிவிடகொண்டு—பிராணனைக்க இக்குருத்தைக்கொடுத்த துயிர்விடவேண்டுமென்றுபு கருத்தால் அதைத் தாங்கிக்கொண்டு, மயங்கிவிழ்வான்—மயங்கிவிழுகின்றவன், பரிகலக்குருத்தை—அப் பரிகலககுருத்தை; தாயார்பால்வைத்து—தாய்க்கையிறகொடுத்தவிட்டு, படிமேல்விழ்தான்—பூமியிலவிழ்தான்.—எ-று. (உ௭)

தளர்நதுவீழ் மகளைக்கண்டு தாயருந் தந்தையாரு
முளம்பதைத் துற்றுகோக்கி யுதிாருசோர் வாடிவுமேனீர்
விளங்கிய குறியுங்கண்டு விடத்தினால் வீரதானென்று
துளங்குத வினறித்தொண்ட ரமுதுசெய் வதற்குச்சூழ்வார்.

(இ-ள்) தளர்ந்துவீழ்மகளைக்கண்டு—மயங்கிவிழ்கின்ற புதல்வனைநோக்கி, தாயருந்தந்தையாரும்—அப்பூகிபடிகளும் அவாமனைவியாரும், உளம்பதைத்துற்றுகோக்கி—மனம்வருந்திபுதல்வனை நன்றாகப்பார்த்து, உதிாருசோர்வடிவும்—இரத்தமழிந்தியிருக்கின்ற உடம்பையும், மேனியிளங்கியகுறியுங்கண்டு—அப்புதல்வனது உடம்பில்விளங்கித்தோனதுகின்ற கருகித்தீந்த குறியையுங்கண்டு, விடத்தினால்வீரதானென்று—அரவினவிடத்தால் இப்புதல்வன் இறந்தானென்று, துளங்குதவினறி—தமமனம்சலியாது, தொண்டரமுதுசெய்வதற்குச்சூழ்வார்—வாசேமுனிவர் திருவமுதுசெய்தற்குக் கருதுவாராய்.—எ-று. (உ௮)

பெறலரும் புதல்வன்றனைபா பாரிணுட் பெய்துமுடிப்
புறமனை முறைநிற்பாங்கோ புடையினின் மறைத்துவைத்தே
யறவிது தெரியாவண்ண மமுதுசெய் விப்போமென்று
விறலுடைத் தொண்டனாபால் விருப்பொடு விரைந்துவந்தார்.

(இ-ள்.) பெறலரும்புதல்வன்றனை—அருமபேராகப்பெற்ற புதல்வனை, பாரிணுட்பெய்துமுடி—பாயில்லைத்துமுடி; புறமனைமுன்றிற்பாங்கோபுடையினில்—மனைப்புறத்துள்ள முற்றத்தின் ஓர்பால்; மறைத்துவைத்து—யாருமறியாமல்வைத்து; அறவிதுதெரியாவண்ணம்—முழுதும் இச்செயல் வாசேமுனிவர் அறியாதபடி; அமுதுசெய்விப்போமென்று—அவரைத்திருவமுது செய்விப்போமென்று; விறலுடைத்தொண்டனாபால்—பத்திவலியுடைய வாசேமுனிவரிடத்தது, விருப்பொடுவிரைந்துவந்தார்—ஆசையோடுவினாவாய் வந்தார்.—எ-று. ஏ-அசை.

இவ்விரண்டுவருள்கம்.

(௨௯)

கடிதுவந் தமுதுசெய்யக காலந்தாழ்க கின்றதென்றே
யடிசிலுங் கறியுமெல்லா மழகுற வணையவைத்துப்
படியில்சீத் தொண்டாமுனபு பணிந்தெழுந் தமுதுசெய்தெங்
குடிமுழு துயயக்கொளவீ ரோன்றவா கூறக்கேட்டு.

(இ-ள்.) கடிதுவந்து=வினாந்துவந்து, அமுதுசெய்யக்காலந்தாழ்க்கின்றதென்று
=தேவரீர திருவமுதுசெய்ய நெடுநேரமாகின்ற தென்று, அடிசிலுங்கறியுமெல்லாம்=
திருவமுதும் கறிகளுமாகிய எல்லாவற்றையும், அழகுறவணையவைத்து=அழகாக ஓரிட
த்தில குழுவைத்து, படியில்சீத்ததொண்டாமுனபு=ஒப்பற்ற சிறப்பினையுடைய வாசீச
முனிவாக்குமுனனே; பணிந்தெழுந்து=வணங்கியெழுந்து, அமுதுசெய்து=தேவரீர
திருவமுதுசெய்து, எங்குடிமுழுதுயயக்கொள்வீனாறு=எமது குடியிலுள்ள முவேழ்
சுற்றமுட்கட்டேறத் திருவுள்ளத்தையுமெனறு, அவாகூறக்கேட்டு=அபபூதியடிகள்
விண்ணப்பம் செய்ய வாசீசமுனிவா அதைக்கேட்டு.—எ-று. ஏ-அசை. (௩௦)

அருந்தவ ரொழுந்துசெய்ய வடியினை விளக்கிவேறோ
திருந்தமா சனத்திலேறிப் பரிகலந் திருத்தமுன்ன
ரிருந்தவெண் ணீறுசாத்தி யில்லுடை யிருவருக்கும்
பொருந்திய நீறுநல்கிப் புதல்வாக்கு மளிகுமபோழ்தில்.

(இ-ள்) அருந்தவொழுந்து=வாசீசமுனிவொழுந்து, செய்யவடியினைவிளக்கி
=சிவந்திருவடியினை நீரால்விளக்கி, வேறோதிருந்தமாசனத்திலேறி=திருத்தமான
வேறொரு நல்லபீடத்தி லெழுந்தருளி, பரிகலந்திருத்தமுன்னர்=அப்பூதியடிகள் பரி
கலத்தைத் திருத்துதற்கு முன்னே; இருந்தவெண்ணீறுசாத்தி=அங்கிருந்துதிருவெண்
ணீறு தரித்துக்கொண்டு; இல்லுடையிருவருக்கும்=இல்லினதனைவாரும் அபபூதியடி
களும் அவர்மனைவியாருமாகிய இருவருக்கும், பொருந்தியநீறுநல்கி=மேன்மைபொருந்
தியிருவெண்ணீற்றைக் கொடுத்து, புதல்வாக்குமளிகும்போழ்தில்=புத்திரர்களுக்
கும்கொடுக்கும் சமயத்தில்தான்.—எ-று

அபபூதியடிகள் பரிகலந் திருத்தமுன இருந்து வெண்ணீறுசாத்தி யெனக்
கூட்டுக. பாதமவிளக்கி ஆசனத்திலேறிப் பரிகலந்திருத்ததுங்கால் திருவெண்ணீறு சாத்
தலும் பிறர்க்குகொடுத்தலும் மரபன்மையின்முன என்றார். போசனத்திற்கு முன்னும்
பின்னும் திருவெண்ணீறிடுதலு மளித்தலுமே மரபாதலின் (௩௧)

ஆதிநான் மறைநூல்வாய்மை யபபூதி யானாநோக்கிக்
காதலா லிவாக்குமூத்த சேயையுங் காட்டுமென
மேதகு பூதிசாதத் வென்றலும் விளைந்ததன்மை
யாதுமொன் றுயாயாரிப்போ திங்கவ னுதவானென்றார்.

(இ-ள்.) ஆதிநான்மறைநூல்வாய்மை=ஆதிநூலாகிய நான்குவேதங்களின்மெய்
ம்மையுணராத; அபபூதியானாநோக்கி=அப்பூதியடிகளைப் பார்த்து; காதலாலிவாக்கு
மூத்தசேயையும்=விரும்புபோடு இப்புதல்வர்களுக்கு மூத்தபுதல்வனையும்; காட்டுமென்
னமேதகுபூதிசாத்தவென்றலும்=மேன்மைதங்கிய விபூதியிடக்காட்டுவீனென்று கட்ட
லாயிடவும்; விளைந்ததன்மை=நிகழ்த்தசெய்திகள்; யாதுமொன்றுநாயார்=யாதொன்
றையும் சொல்லாதவராய், இப்போதிங்கவனுதவானென்றார்=இப்பொழுது இவ்விட
த்து அபபுதல்வனுதவானென்று சொன்னார்.—எ-று.

இம்முன்றுக்குளகம்,

(௩௨)

அவ்வுரை கேட்டபோதே யங்கண ருளுரால்ன்பர்
செவ்விய திருவுள்ளத்தோ தமொற்றஞ் சேரநோக்கி
யிவ்வுரைபொருதென்னுள்ளமென்செய்தானிதற்கொன் றுண்டான்
மெய்விரித் துரையுமென விளம்புவார் விதிப்புறநஞ்சி.

(இ-ள்.) அவ்வுரைகேட்டபோதே=அப்பூதியடிகள் உதவானென்று கூறிய அவ் வார்த்தையை வாசிசுமனிவா கேட்டவளவில, அங்கணரருளால்=சிவபிரான் திருவ ருளினால், அன்பாசெவ்வியதிருவுள்ளத்து=அவ்வப்பூதியடிகளுடைய செப்பமானதிரு வுள்ளத்தின்கண, ஓாதமொற்றஞ்சேரநோக்கி=ஓ துயமரிருத்தலைப் பார்த்து, இவ்வு ரைபொருதென்னுள்ளம்=என்னுடைய கருத்து சீர்கூறிய இமமொழியைக் கேட்கலா ற்றது, என்செய்தான=அப்புதலவனயாதுசெய்தான, இதற்கொன்றுண்டு=இதற்குச் செய்யத்தக்கதீர்வு ஒன்றிருக்கின்றது, மெய்விரித்துரையுமென=உண்மையை விரித் துக்கூறுமென்று கேட்க, விளம்புவாராவிரிப்பற்றஞ்சி=உடம்புநிவகி அச்சமுற்று அப பூதியடிகள் கூறுவாராயினா—என்று ஆல-அசை.

ஆண்டவரசு அப்பூதியடிகளுள்ளத்தின தமொற்றத்தை அப்பொழுதறியா தொழியின் புதல்வனுயிர்பெருமையும் விபூதிநிகரவேண்டுமெனும் அரசினாருத்த முடி யாமையுமாகிய குறை நிகழுமாதலின ஆண்டுத் திருவருள் அரசினுள்ளத்தில அவாதரி மாற்றத்தை விளக்கியதென்க. (உரு)

பெரியவ ரமுதுசெய்யும் பேறிது பிழைக்கவென்றே
வருவதென் றுரையாரோனு மாதவாவின்வ வாய்மை
தெரிவுற வுரைக்கவேண்டுஞ் சிலத்தாற சிந்தைகொடுத்து,
பரிவொடு வணங்கிமைநதாக குறந்து பகாந்தாரனறே

(இ-ள்.) பெரியவரமுதுசெய்யும்பேறிது=ஆண்டவரசு திருவமுது செய்தற்கே துவான இப்பவன்; பிழைக்கவென்றேவருவதென்னுரையாரோனும்=இழக்குமபடி யா துவருவதோவென்று சொல்லாதொழிந்தாரோனும், மாதவாவின்வ=பெரிய தவத்தை யுடைய வாசிசுமனிவர் கேட்க, வாய்மைதெரிவுறவுரைக்கவேண்டுஞ் சிலத்தால்=மெய்ம் மை அவாதிருவுள்ளத்திற்குப்பொருந்தக் கூடுவென்கமென்கின்ற ஒழுக்கத்தால்; சிந்தை நொந்துபரிவொடுவணங்கி=திருவுள்ளம்நொந்து துயரோடுவணங்கி, மைந்தற்குற்றது பகாந்தார்=தம்புதல்வனுக்குவந்த கெடுதியை எடுத்துச்சொன்னா அப்பூதியடிகள்.— எ-று. இவ்விரண்டிடு குளகம். அன்று-ஏ-அசை.

மெய்த்தவரவினவுவ்கா லுண்மைகூறுதல் மரபு, பொய்கூறின் கூறினாறு அறம் பயன்படாதென்னு கருத்தால் தெரிவுறவுரைக்கவேண்டுஞ் சிலத்தாலெனும், இது கேட்டால்முன்மறைத்துக்கூறியதற்காக வெகுளுமோவென்னு கருத்தாற்சிந்தை நொ ந்துபரிவொடு வணங்கி யென்றாக கூறினா. (உரு)

நாவினுக் கரசர்கேளா நன்றுநீர் மொழிந்தவண்ணம்
யாவிரித் தன்மைசெய்தா னென்றுமுன் நெழுநதுசென்றே
யாவீதீர் சுவத்தைநோக்கி யண்ணலா ரருளும்வண்ணம்
பாவிசைப் பதிகமபாடிப் பணிவிடம் பாற்றுவித்தார்.

(இ-ள்.) நாவினுக்கரசர்கேளா=அவ்விடந்தீண்டி யிறந்தசெய்தியை வாச்சமு னிவர்கேட்டு, நன்றுநீர்மொழிந்தவண்ணம்=நீர் இவகுதவானென்று மொழிந்தது நனரு

யிற்று, யாவரித்தன்மைசெய்தாடொன்று=யாவரித்தன்மையான செய்கைடைச் செய்தார் களென்று, முன்னெழுநதுசென்று=வினாந்தெழுந்தருளி; ஆவிதீர்ச்சுவத்தைநோக்கி= உயிர் நீத்துக்கிடந்த அப்புதல்வன் பிணத்தைப்பார்த்து, அண்ணலாரருளும்வண்ணம்= சிவபிரான் அப்பிணத்திற்குயிர்கொடுக்கும்படி; பாவிசைப்பதிகம்பாடி=பரம்பியஇசை யையுடைய ஒன்றுகொலாமெனனும திருப்பதிகத்தைப் பாடியருளி, பணிவிடம்பாற் றுவித்தார்=பாம்பின் விடத்தைப் போகருவித்தார்—எ-று. ஏ-அசை

இது மறைக்கத் தக்கதன்றென்னுங் கருத்தால் நன்றுநீமொழிந்ததென்றும், இவ் வழுது செய்விக்கும்பொருட்டுப் புதலவன சுவத்தை மறைத்துவைத்துச் சற்றும் தடு மாற்ற மிலராயிருத்தல் யாவருக்குமேலாதாதவின் யாவரித்தன்மை செய்தாடொன்றுங் கூறினனென்க. (௬௫)

தீவிட நீங்கவுய்ந்த திருமறை யவாதஞ்சேயு
மேவிய வுறக்கநீங்கி வினாந்தெழு வாளைப்போன்று
சேவுகைத் தவராட்கொண்ட திருநாவுக் கரசாசெய்ய
பூவடி வணங்கக்கண்டு புனிதநீ றளித்தாரன்றே.

(இ-ள்) தீவிடநீங்கவுய்ந்த=கொடியவிடமானது தன்னைவிட்டுநீங்க அதனால் உயிர்பெற்றெழுந்த, திருமறையவாதஞ்சேயும்=அப்பூதியடிகளது மூத்தபுதல்வனும், மேவியவுறக்கநீங்கி=தானடைந்ததிதனினாயினின்றும்நீங்கி, வினாந்தெழுவாளைப்போ ன்று=வினாவாகளும் ஒருவனையொத்து, சேவுகைத்தவராட்கொண்ட=இடபத்தை வாக்கனமாகக்கொண்டருளும் சிவபிரான் தடுத்தாட்கொண்ட; திருநாவுக்கரசா=வாசீச முனிவரது; செய்யபூவடிவணங்கக்கண்டு=செவ்விதாகியமலர்போலும் திருவடிகளைப் பணிப்பார்த்து; புனிதநீ றளித்தார்=தூயதிருவெண்ணீற்றைக் கொடுத்தார்.—எ-று. அன்று - ஏ-அசை. (௬௬)

பிறிவுறு மாவிபெற்ற பிள்ளையைக் காண்பார்தொண்டி
னெறிபினைப் போற்றிவாழ்ந்தார் நின்றவப பயந்தாரதவக
ளறிவரும் பெருமையனப ரமுதுசெய்தருளுதற்குச்
சிறிதிடை யூறுசெய்தா னிவனென்று சிந்தைநெருந்தார்.

(இ-ள்) பிறிவுறுமாவிபெற்ற=நீங்கி உயிவரப்பெற்ற, பிள்ளையைக்காண்பார்= அப்புதல்வனைப் பார்த்த அவயுறிலுள்ளார், தொண்டினெறிபினை=அப்பூதியடிகளது திருத்தொண்டின் முறைமையை, போற்றிவாழ்ந்தார்=துதித்துய்ந்தார்கள்; நின்றவப பயந்தார்=அங்குமின அத்தந்தைதாயார், தாங்களறிவரும்பெருமையன்பா=தங்களால் அறியக்கூடாத பெருமையையுடைய வாசீசமுனிவர்; அமுதுசெய்தருளுதற்கு=திருவ முதுசெய்தருள, சிறிதிடையூறுசெய்தானிவனென்று=இப்பத்திரன் சிறிது தடைப்ப டுத்தினனென்று; சிந்தைநெருந்தார்=அப்புதல்வனுயிர்பெற்றதற்குடிகிழாது ஆண்டவ ராக அமுதுசெய்யக்காலம்தாழ்த்ததற்கு மமை வருந்தினார்.—எ-று. (௬௭)

ஆங்கவர் வாட்டந்தன்னை யறிந்துசொல் லரசர்கூட
வோங்கிய மனையிலெய்தி யமுதுசெய்தருளவுற்ற
பாங்கினி விருப்பமுந்நூல் பயின்மணி மார்பாதாமுரச
தாங்கிய மகிழ்ச்சியோடுத் தருவன சமைத்துச்சார்வார்.

(இ-ள்.) ஆங்கவா வாட்டந்தன்னையறிந்து=அவ்விருவரும் ஈடுவழுது செய் தற்குக் காலந் தாழ்த்ததென்று வருந்தும் வருத்தத்தையறிந்து, சொல்லரசாகுடன வாசேமுனிவர் அவர்களோடு, ஒங்கியமனையிலெய்தி=உயரத்திருமானிகைக்கெழுந்த ருளி, அமுதுசெய்தருளவுற்றபாங்கினிலிருப்ப=திருவமுதுசெய்தற் கேதுவாகப்பொ ருந்திய ஓரிடத்திலவீற்றிருக்க, முத்துலப்பயின்மணிமாபந்தாமும்=அப்பூதியடிகளும்; தாகவியமகிழ்ச்சியோடும்=தம்மிடத்துண்டாகிய பெருமகிழ்ச்சியோடும், தருவனசமைத் துச்சாரவார=எற்றபொருள்களை எடுத்துக்கொண்டடைவாராய்.—எ-று.

எற்றபொருள்களாவன —நீர்-மலர்-தூபதிபமுதலியன. (௩௮)

புகழ்ந்தகோ மயத்தினீரார் பூமியைப் பொலியநீவித்
திழ்ந்தவான் சுதையுமபோககிச் சிதப்புடைத திபமேற்றி
நிகழ்ந்தவக் கதவினைட குருத்தினை விரித்துநீரான்
மகிழ்ந்ததுடன் விளக்கியோவாய் வலமபெற மரபினைவத்தார.

(இ-ள்) புகழ்ந்தகோமயத்தினீரால்=நூல்கன்புகழ்ந்துகூறிய கோமயநீரிலால்; பூமியைப்பொலியநீவி=திருவமுது செய்யுமிடத்தை விளக்கும்படியாக மெழுகி, திக ழுந்தவான்சுதையுமபோககி=விளங்கிய வெள்ளிய சுண்ணசசாந்தையும் சதுரமான நா ற்கோடாயிட்டு, சிறப்புடைத்திபமேற்றி=மங்களகரமான திருவிளக்கையும் ஏற்றி; நிக ழுந்தவக்கதவி=அப்புதல்வன கொணர்ந்த அந்த வாழையின்; கிடை குருத்தினை விரித் து=கிடை பரிகலக்குருத்தைவிரித்து; நீரால்மகிழ்ந்ததுடன்விளக்கி=சலத்தால் மகிழ்ச் சியோடு உடனே அதைக்கழவி, சாவாய்வலம்பெறமரபினைவத்தார=அரிந்த பக்கம் வலத்திலிருக்கும்படி முறையாக இட்டார்.—எ-று. இவ்விரண்டுக்குளகம். (௩௯)

திருந்திய வாசநன்னீ ரளித்திடத் திருக்கைநீவும
பெருந்தவா மறையோர்தம்மைப் பிள்ளைக ளுடனேநோகிக்
வரும புதல்வர்களுநீரு மமுதுசெய யிரிங்கென் ன
விரும்பிய வுள்ளத்தோடு மேலவ லோவல்செய்வார.

(இ-ள்) திருந்தியவாசநன்னீரளித்திட=திருத்தமானமலாமணங்களைச்சேர்த்த நல்லீளைக்கொடுக்க, திருக்கைநீவுமபெருந்தவா=திருவமுதுசெய்யும்நிமித்தம் தமது திருக்கரத்தைத் தூய்மைசெய்யும் பெரியதவத்தையுடைய வாசேமுனிவா, மறையோர தம்மைப்பிள்ளைகளுடனேநோகிக்=அப்பூதியடிகளை அவர் புத்திராகளுடனேபார்த்து; அரும்புதல்வர்களுநீரும்=அரியபுத்திரர்களும் நீரும், அமுதுசெய்வீரிகென்ன=இவ்வி டத்தே திருவமுதுசெய்வீர்களென்று கட்டினாயிட; விரும்பியவுள்ளத்தோடு=அக்கட் டினையமரமுத திருவுள்ளத்தோடு, மேலவலோவல்செய்வார=ஆண்டவரசினது பணி வைச்செய்வாராய்.—எ-று. (௪௦)

மைந்தரு மறையோர்தாமு மருங்கிருத் தமுதுசெய்யச்
சுருதைமிக் கில்லமாதர் திருவமு தெடுததூல்தக்
கொந்தவிழ் கொன்றைவேணிக் கூத்தரு ரடியாரோடு
மகதமி ழாளியாரங் கமுதுசெய் தருளினோ.

(இ-ள்.) மைந்தருமறையோர்தாமும்=புத்திரரும் அப்பூதியடிகளும்; மருங்கி ருத்தமுதுசெய்ய=அவர் அருகிலிருந்து திருவமுதுசெய்ய, சுருதைமிக்கில்லமாதா= திருவுள்ளத்தின்கண் மகிழ்ச்சியிருந்து அவாமனைவியார, திருவமுதெடுத்ததூல்க்=திருவ

முதையெடுத்துப்படைக்க, கொந்தவழிகொன்றைவேணிககத்தனார்கொத்தாக அலர்ந்தகொன்றை மலர்மாலையையுடைய சடைமுடியையுடைய சிவபிரானது, அடியாரோடுமந்தமிழாளியார் = திருவடியார்களோடு வாசீசமுனிவர், அங்கமுதுசெய்தருளினார் = அவ்விடத்துத் திருவமுதுசெய்தருளினார். — ஏ.று. ஏ.அசை.

இவ்விரண்டெரு குளகம்.

(சுக)

மாதவ மறையோர்செல்வ மனையிடை யமுதுசெய்து
காதனன் பளித்துப்பன்னாள் கலந்துட னிருந்தபினனை
மேதரு நாவின்மன்னா விளங்கிய பழனமுதூர் முதுரு
நாதாதம பாதஞ்சோந்து நற்றமிழ்ப் பதிகஞ்செய்வார்.

(இ-ள்) மாதவமறையோர் = பெரியதவத்தையுடைய அப்பூதியடிகளது; செல்வ மனையிடை யமுதுசெய்து = செல்வமிகத்திருமானிகையில் திருவமுதுசெய்தருளி; காதனன் பளித்து = பெருவிருப்போடுகூடிய நேசத்தை அவரிடத்திலவைத்து; பன்னாள் கலந்துட னிருந்தபின்னை = பலநாள்கலந்து அவரோடுகூடியிருந்தபின்பு; மேதருநாவின் மன்னர் = மேன்மைமிக்வாசீசமுனிவர், விளங்கியபழனமுதூர் = புகழ்விளங்கியதிருப்பழனமென்னும் பழையதிருப்பதியில்; நாதாதமபாதஞ்சோந்து = சிவபிரான்திருவடிகளையடைந்து, நற்றமிழ்ப்பதிகஞ்செய்வார் = நல்லதமிழாலாகிய திருப்பதிகத்தைப்பாடியருளுவாராய். — ஏ.று.

(ச2)

அப்பூதி யடிகளார்த மடிமையைச் சிறப்பித்தான்ற
மெய்ப்பூதி யணிந்தார்தமமை விரும்புசொன் மாலேவேய்ந்த
விப்பூதி பெற்றநல்லோர் சொல்லையி லன்பாலென்றுஞ்
செப்பூதி யங்கைகொண்டார்திருநாவுக் கரசர்பாதம.

(இ-ள்) ஆன்றமெய்ப்பூதியணிந்தார்தம்மை = வாசீசமுனிவாநிறைந்ததிருமேனியின்கண் விபூதியைத்தரித்த சிவபிரானை, விரும்புசொன்னமாலே = பாடியதிருப்பதிகத்தில, தம்மடிமையைச்சிறப்பித்துவேய்ந்த = தமது அடிமைத்தன்மையை அஞ்சிப் போய்க்க விமெலிய வழலோம்பும்பய்யுகிளைசை சிறப்பித்தப பாடப்பெற்ற, இப்பூதிபெற்றநலலோர் = இச்செல்வத்தை யடைந்தநலலோராகிய, அப்பூதியடிகளார் = அப்பூதியடிகளுயர்ப்புரணர்; எல்லையிலன்பாலென்றும் = அளவுபடாதபேரன்பினால் எக்காலத்தும், செப்பூதியங்கைக்கொண்டார் = அவாதிருவடிகளைத்துதிக்கும்பயனையடைந்தார். — ஏ.று.

பூதி = செல்வம். திருப்பதிகத்திற்கிறப்பித்தல் பெருமபயனாதலின் இப்பூதியென்றும், அத்கிருப்பதிகத்தில் இவரது அன்புடைமையாலாய புகழ் நிலவுவதென்றும் நின்றழியாது நிலவுதலின் அவாதிருநாமததையெனதுஞ் செப்பியதற்குப்பயன் கைக்கொண்டனொன்றும் கூறினார்.

(சுக)

இவ்வகையரசினுமேத்தியெப் பொருளுநாளு
மவ்வருந தவர் பொற்றாளே யெனவுணாந தடைவாசெல்லுஞ்
செவ்விய நெறியதாகத் திருத்திலை மன்னுளாடு
நவ்வியங் கண்ணாள்பங்கா நற்கழ னன்னினுதே.

(இ-ள்) இவ்வகையரசினுமேத்தி = இவ்வகைய ஆண்டவரசின் திருநாமத்தைத் துதித்து; எப்பொருளுநாளும் = மடம் தடம் தண்ணீர்ப்பந்தல் முதலிய எல்லாப் பொருள்களும் எந்நாளும்; அவ்வருந்தவர் பொற்றாளே யெனவுணர்ந்தடைவார் = அந்த

ஆண்டவரின் திருவடியேயெனற்றிந்தடைகிறை அப்புகிடம்கள், உவ்விய நெறி—
தாமசெல்லும் செந்நெறி, திருத்திலைமனறுளாமெ—அழகிய கனகசபையின்கண் நின்
ததிருத்தஞ்செய்தருளும், நவ்வியங்கண்ணப்பங்கா—சிவகாமவல்லியை, தமதிடப்பாக
ததுடைய நடுசப்பிரானது, நறகழலாககண்ணினா—குஞ்சிதபாதமாக அடைந்தாரா.

அது பகுதிப்பொருளவிஞ்சி வ-சை.

(சுசு)

மான்மறிக நையாபொற்றாள் வாசீச ரடைவாறபெற்ற

மேன்மையப பூதியாராம வேதியா பாதமபோற்றிக

நானமலாக் கமலவாவித கழனிசூழ சாததமங்கை

நான்மறை நீலநககா திருத்தொழி னவிலலுற்றேன.

(இ-ள்) மான்மறிகையாபொற்றாள்—மான்களையேந்திய திருக்காரையை
டைய சிவபிரான திருவடிகளை, வாசீசரடைவாறபெற்ற—வாசீசமுனிவர சார்பாற
பெற்ற, மேன்மையப பூதியாராம—மேன்மைமிக்க அப்புகிடம்கூறும்பொருளும், வே
தியாபாதமபோற்றி—மறையவரது திருவடிகளைத்துதித்து, கானமலாக்கமலவாவிக்க
ழனிசூழ—வாசீசனவீசுகின்ற தாமரைமலாகளையுடைய வாலிகளோடுகூடிய வடல சூழ
நத, சாததமங்கைநான்மறைநீலநககா—சாததமங்கை என்னும் ஊரில் அவதரித்த நான்
ருவேதங்களையுணர்ந்த திருநீலநககரையனாது, திருத்தொழிநவிலலுற்றேன—திருத்
தொண்டைச் சொல்லத்தொடங்கினேன்—என்று

வாசீசமுனிவரைக் குருவாகக்கொண்டு வழிபட்டதொண்டு சிவபிரானை வழிப
ட்டதொண்டோடு வேற்றமையின்மையின் இதுகாரணமாகச் சிவபிரான திருவடியை
அடைந்தனனொரு கூறினா இவ்வாறு குருசங்கமங்களிடத்துச் சிவபிரானுக்கேபேத
மாகச்செய்யும் தொண்டு சிவபிரானையே வழிபட்டதாம் எனக் அவ்வாறு குருசங்கமங்
களை வழிபடாது அவமதிச்செல்லும் சிவபிரானை உவமதித்த பெருமபாவமாய் முடியும்.

அப்புகிடம்களையொர்ப்பாணம் முற்றிற்று.

ஓக திருவிருத்தம் - 152

திருச்சிறுமபலம்.

திருநீலநக்கநாயனார்புரணம்.

பூத்த பங்கயப் பொருட்டின்மேற் பொருகய லுகளுங்
காய்த்த செந்நெலின் காடுகுழ காவிரி நாட்டுச
சாத்த மங்கையென் றுலகெலா நிகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவா முதற்பீதிவனபு.

(இ-ன்) பூத்தபங்கயப்பொருட்டின்மேல்=மலர்ந்த தாமரைப்பொருட்டின்மேல்;
பொருகயலுகளும்=பொராநின்ற கயலனைகன் சஞ்சரிக்கும், காய்த்தசெந்நெலின்காடு
குழகாவிரிநாட்டு=காய்க்கப்பட்ட செந்நெறொகுதி குழந்த காவிரிநாட்டினகண், வா
ய்த்தமங்கலமறையவாமுதற்பதிவனபு=சிறந்த மங்கலங்கையுடைய மறையவாகன்
வாழ்கின்ற முதன்மையான அவ்வுரிசெறபு; சாத்தமங்கையென்று=சாத்தமங்கையெ
ன்று; உலகெலாநிகழ்வுறுந்தகைத்து=எல்லா உலகமும் வழங்கும் பெருமையையுடையது.—எ-று. ஆல்-அசை.

காடென்பது மிகுதியையுணர்த்தினின்றது.

(க)

நன்மை சாலுமப பதியிடை நறுதுதன் மடவார்
மென்ம லர்த்தடம படியமற் றவருடன் விரவி
யன்ன முன்றுறை யாடுவ பாடுவ சாமம
பன்ம றைக்கிடை யுடன்பயிற் றுவபல பூவை.

(இ-ன்) நன்மைசாலுமப்பதியிடை=நன்மைமிக்க அவ்வுரிசெற, நறுதுதன்மட
வார்=நல்ல நெற்றியையுடைய மாதாகன், மென்மலர்த்தடம்படியம்=மிகுதுவாகியமலர்
கையுடைய வாவியில்நீராட, மற்றவருடன்விரவி=அமமாதருடன்கலந்து, அன்னமுன்
றுறைபாடுவ=அன்னங்களும் முன்னே அததுறைகளில் நீராடுவன, பன்மறைக்கிடை
யுடன்=பலவதங்கையோதும் பாபபனசசிறுவர்களுடன்; பாடுவசாமம்=தாங்கற்
சாமத்தை, பயிற்றுவபலபூவை=பலபூவைகள் தங்கினைக்குப்பயிற்றுவன.—எ-று. (உ)

ஆய்ந்த மெய்ப்பொரு ணீறென வளர்க்கும் காபபி
லேய்ந்த மூன்றுதி வளர்த்துளா² இருபிறப பாளர்
நீடுது நல்லற நீர்மையின் வளர்க்குமத் தியை
வாய்ந்த கற்புட னன்கென வளர்ப்பர்கண் மீடவார.

(இ-ன்.) ஆய்ந்தமெய்ப்பொருள்=தெளிவான உண்மைப்பொருள்; நீறெனவ
ளர்க்கும்காப்பில்=திருவெண்ணீறென்று வளர்க்கின்ற அவ்வுரிசில்; இருபிறப்பாளர்=ம
றையவர்கள்; எய்த்தமூன்றுதிவளர்த்துளா²=தமக்குரிய முத்தியை வளர்ப்பார்கள்; நீ
துநல்லறநீர்மையின்=நல்லறம் கடைபோய இயல்போடு; வளர்க்குமத்தியை=வளர்க்கி
ன்ற அம்முத்தியை, வாய்த்தகற்புடனன்கென=சிறந்த கற்புடன் நான்கென்று; வளர்ப்பர்
கன்மடவார்=அம்மறையவர் மகளிர்கள் வளர்ப்பார்கள்.—எ-று.

விதிப்படி ஒன்பாசனம் செய்தலால் மறையவர்க்குரிய முத்தி, ஒன்பாசனம் செய்யும் சாயுங்காலத்தில் வேதிகைமெழுகல் கதையிடல் சரு பாயசமுதலியவமைத்தல் பாதுகாத்தலாகிய தொழில்களால் அவா பத்தினிகட்கு முரித்தாதலின் கற்புடனான்கென வணப்பாரொன்றா. சரு வணினும் புரோடாசமெனினு மொகரும். (ங)

சீல முய்த்தவத் திருமறை யோசெழு முதுநர்
ஞால மிக்கநான் மறைக்குலம விளக்கிய நலத்தா
ராலம் வைத்தகண் டத்தவர் தொண்டரா மன்பர்
நீல நககன ரென்பவா நிகழுகளு ராளு.

(இ-ள்.) சீலமுய்த்தவத்திருமறையோசெழுமுகநெறியில் தம்மைச்செலுத்திய அம்மறையவாகவாழும், செழுமுதுநர்=செழுமையாகிய பழைய ஊரில், ஞாலமிகக்காண்மறைக்குலம்=சிலவுலகத்திலு மெம்பட்ட மறையவாகுலத்தை, விளக்கிய நலத்தார்=விளக்கும் நன்மையைபுடையவர்; ஆலமவைத்தகண்டத்தவர்=ஆலகாலத்தைமறைத்த திருமிடற்றையுடைய சிவபிரானுக்கு, தொண்டராமன்பா=தொண்டிபுனடொழுநு மன்பராகிய, நீலநககனரென்பவாநிகழ்த்துனாராளு=கிருநீலநக்கையானுபவரிருந்தார்.—எ-று. (ச)

வேத வுள்ளுறை யாவன விரிபுனல வேணி
நாதர் தமமையு மவாடி யானாயு நயந்து
பாத வாசசனை புரிவதும பணிவது மென்றே
காத லாலவை யிரண்டுமே செய்கருத் துடையார்.

(இ-ள்.) வேதவுள்ளுறையாவன=வேதங்களிற்கடும் உட்பொருளாவன, விரிபுனல்வேணிநாதர் தமமையும்=கங்கைநீர்பரம்பிய சடைமுடிபையுடைய சிவபிரானையும், அவாடியானாயுநயந்து=அச்சிவபிரானடியானாயும் விரும்பி, பாதவாசசனைபுரிவதும்=பாதபூசைசெய்வதும், பணிவதுமென்று=வணங்குவதுமென்று, காதலாலவை யிரண்டுமே=விருப்புடை அவ்விரண்டையுமே, செய்கருத்துடையார்=செய்கின்ற கருத்தையுடையவர் —எ-று. ஏ-அசை. (ங)

மெய்த்த வாகம விதிவழி வேதகா ரணனா
நித்தல் பூசனை புரிதெழு நியமமுன செய்தே
யத்த ரணபருக கழுதுசெய் விப்பது முதலா
வெத்தி தத்தன பணிகளு மேறறெதிர செய்வார்.

(இ-ள்.) மெய்த்தவாகமவிதிவழி=உண்மையான சிவாகமவிதிப்படி, வேதகாரணனா=வேதத்தையருளிச்செய்த முதல்வராகிய சிவபிரானே, நித்தல்பூசனைபுரிந்தெழு=தினந்தோறும் பூசித்துவரானிற, நியமமுஞ்செய்து=நியமத்தைபுன செய்து; அததரன்பருக்கு=அத்தனரிச சிவபிரானடியாருக்கு, அமுதுசெய்விப்பதுமுதலா=கிருவமுதுசெய்விப்பது முதலாக, எத்திறத்தனபணிகளும்=எவ்விதமான தொண்டுகளையும், ஏற்றெதிரச்செய்வார்=மேற்கொண்டுகொண்டு செய்கின்றவர்.—எ-று. ஏ-அசை.

எத்திறத்தனபணிகளும் என்றதனால் கிருவமுதேயன்றி ஆடை உறையுள்முதலியனவுண்டொக்க. வேதத்திற்கடும் பஞ்சமந்திரங்களுக்கும் ஆகமத்திற்கடும் பஞ்சமந்திரங்களுக்கும் பொருளொன்றாதலின், அப்பொருள் வேறுபாடினமையுணர்ந்து நாம் செய்யும் வைதிகபூசையில் ஆகமத்திற்கடும் விசேடபூசைகளையும் அபேதமாகக்கொண்டு பூசித்தனொன்பது விளக்கிய மெய்த்தவாகம விதிவழியென்றா. (சு)

ஆய செய்கையி லமருநா ளாதிராநாளின் னே. ௧௦.
மேய பூசனை நியதியை விதியினுன் முடித்துத்
தூய தொண்டனா தொல்லை நீடயவநதி யமாந்த
நாய னுடைய மாசசனை புரிந்திட நயந்தார.

(இ-ள்) ஆயசெய்கையிலமருநாள்=அவ்வாறு சிவபூசை அடியார்பூசை செய்
தொழுதிவருமாறில், ஆதிநாாளின்மேயபூசையியதியை=ஒருநாள் திருவாதிராநட்
சதகிரத்தில செய்தற்குரிய ஆணமாததபூசாவிதிகளை, விதியினுன்முடித்து=முறைமை
யினுமுடித்து, தூயதொண்டனா=தூயகுணமுடைய திருநீலநக்கநாயனார், தொல்லை
நீடயவந்தியமாந்த=பழமையான உயர்ந்த அடவந்திடெனலும் ஆலயத்தில் வீற்றிருந்த
ருளும், நாயனாடியுமாச்சனைபுரிந்திடநயந்தார=சிவபிரானையும் வழிபாடுசெய்ய விரும்
பினா.—எ-று. (எ)

உறைபு ளாகிய மனைநின்று மொருமையன் புற்ற
முறைமை யால்வரு பூசைககு முற்றவேண் டுவன
குறைவறக்கொண்டு மனைவியா தமொடுங்குட
விறைவா கோயில்வந தெபதின லெலையி றவத்தோ.


(இ-ள்) உறைபு ளாகியமனைநின்றும்=தாமிருக்கும் இடமாகிய திருமாளிகையி
னின்றும், ஒருமையன்புற்றமுறைமையாலவருபூசைககு=ஒருபயபட்ட அன்புக்காரனமா
கச்செய்கின்ற பூசைககு, முற்றவேண்டுவன=முற்றும் வேண்டியபொருள்களை, குறை
வறக்கொண்டு=குறைவிலலாமல் எடுத்துக்கொண்டு, மனைவியாதமொடுங்குட=
தமது பத்தினியாரோடுகூட, இறைவாகோயில்வந்தெய்தினா=சிவபிரான வீற்றிருந்த
ருளும் அயவந்தியெனலும் ஆலயத்தையடைந்தார, எலையிறவத்தோ=அளவுபடாத
தவத்தையுடைய திருநீலநக்கநாயனா.—எ-று. (அ)

அணைய வநதுபுக கயவநதி மேளிய வழுதின
அணைம லாககழ ரொழுதுபூ சனைசெய்த தொடங்கி
யிணைய சிந்தநகு வேண்டுவ மனைவியா ரேந்த
வுணர்வு மிககவ ருயர்ந்தவாச் சனைமுறை புய்ததார.

(இ-ள்) அணையவந்துபுகு=திருக்கோயிலின் சமீபமாகவந்து உள்ளேபுகுந்து,
அயவந்திமேலிய வழுதின=அயவநதி என்னும் ஆலயத்தில் வீற்றிருந்தருளும் சிவபிரான
து, துணைமலாககழரொழுது=இரண்டொமலாமலாபோலும் திருவடிகளை வணங்கி, பூ
சனைசெய்ததொடங்கி=ஆராதனைசெய்யத்தொடங்கி, இணையநின்றங்கு=அருகிலின்று
அவ்விடத்திற்று, வேண்டுவமனைவியாரேந்த=வேண்டிய உபகரணங்களை மனைவியா
ரெடுத்துக்கொடுக்க, உணர்வுமிககவா=அறிவினமிகக் திருநீலநக்கநாயனா, உயர்ந்தவ
ாச்சனைமுறையுத்தார்=மேலான பூசையை விதிப்படிசெய்தார —எ-று (ஆ)

மாபாநீடு பூசனை நிரம்பியு மன்பினு னிரம்பார் திருநீலநாய
மாடு குழிப்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்
தேடுமாமைபை பொருளினைத் தெளிவுந் தேர்க்கி
நாடு மஞ்செழுத் துணர்வுற வீந்துமுன னவினார.

(இ-ள்) நீடுபூசனைநிரம்பியு=மிக்க சிவபூசை விதிப்படி முற்றச்செய்தும், அன
பினுநிரம்பா=தம் அன்புமுறையாதவராய், மாடுகுழிப்புடைவலங்கொண்டு=அவ்வால
யத்தின் அருகிற்குமுந்த பிராகாரத்தை வலமாகவந்து, வணங்கிமுனவழுத்தி=தொழுது



திரு. தீர்த்தாசிராமம்

திருமுன்றின்று துதிசது, தேவிமாறைப்பொருளினை அறிஞர்களால் தேடப்படும் பெரிய வேதப்பொருளாகிய சிவபிரானை, தெளிவுறவேகரி==தெளிவாகத் தம் உள்ளத்தினைக் கருகிக்கொண்டு, காங்குசெழுத்தினால் வற==ஆராயும் திருவைச்செழுத்து உணர்விலே பொருந்த; இருத்துமுன்னவனொரு==திருமுன்னிருந்து ஓசிறா --எ-று. (க0)

தொலைவில் செய்தவத தொண்டனா நருதிய முதலாக கலையி னுண்மையா மொழிதருநங் கணிகின்ற காவீ நிலையி னினறுமுன் வாழவிட நீண்டபொன் மேருச் சிவ கிலையி னாதரு மேனிமேல் விழுக்கதோர் சிலம்பி.

(இ-ள்) தொலைவில்செய்தவததொண்டனா=அதில்லாத தவததைச்செய்த திரீலங்ககநாயனா, சுருதியே முதலாக கலையினுண்மையாம==வேதமுதலாகிய கிலைஞானங்களிற்சூழும் உண்மைப்பொருளாகிய, எழுக்கஞ்சங்கணிகின்ற காவீ==திருவைச் செழுத்தையும் செபிக்குமபொழுது; நிலையினறுமுன்வாழவிட==தான் நிற்கும் இடத்தினின்றும் முன்னே வழுவுகலால், நீண்டபொன்மேருச்சிலையினா திருமேனிமேலும் நீண்ட பொன்மயமாகிய மேருவில்லையுடைய சிவபிரானது திருமேனியிடத்து, விழுந்த தோசிலம்பி=ஓர் சிலம்பிப்பூச்சி விழுந்தது. --எ-று. (கக)

விழுந்த போதிலங் கயனின்று மனைவியா வினாவுற
மொழந்த வாய்சமோ டுளநகுந விடவிழுந சிலம்பி
யொழிந்து நீங்கிட னுதிமுன் றுமிப்பவா போலப்
பொழிந்த வன்பினு னுதிமேற் றுமித்தனா போக.

(இ-ள்) விழுந்தபோதிலம்=சிலம்பி விழுந்தபொழுது, அங்கயனின்றமனைவியார் வினாவாறு==அவ்வாலயத்தில் அருகேகின்ற அலாமனைவியார் வினாந்து, எழுந்தவச்சமோடு==தம் உள்ளத்திதத்த பயத்தோடு, இவ்வுருமவியிலவிழுநசிலம்பி==சிறிய குழந்தையில விழுகின்ற தாற்பூச்சியின விடமானது, ஒழிந்து நீங்கிடவுகி--அககுழந்தையை விட்டுநீங்க வாயினுல் ஊதி, முன்னுமிப்பவாபோல==முன்னே வாய்க்கார் நிரிப்பவாபோல, பொழிந்தவன்பினுல்==மேற்பட்ட அன்புகாரணமாக, ஊதிமேற்றுமித்தனாபோக==வாயினுல் ஊதித் திருமேனியில் வாய்க்கார் உமிழத்தார் அவ்விடம்போகும்படி. --எ-று. (க)

பதைத்த செய்கையான் மனைவியா முற்செய்ய பதஞ்சி
சிறைக்கு மாதவத் திருமறை யவாகண்டு தங்கண்
புதைத்து மறந்து செய்ததென பொறியிலா யென்னச்
சுதைச்சி லம்பிமேல் விழ்வுதித் துமித்தன நென்றா.

(இ-ள்.) பதைத்தசெய்கையால்==தம் உள்ளத்துப் பதைப்புக்காரணமாகச்செய்த செய்கையால், மனைவியாமுற்செய்ய==மனைவியார் முன்னே இவ்வாறுசெய்ய, பதஞ்சிதைத்த==தம்பாசத்தைக்கெடுக்கும், மாதவத்திருமறையவாகண்டு==பெரிய தவததையுடைய திருநீலங்ககநாயனா பாதது, தங்கண்புதைத்து==தம்முடைய கண்களை மூடிக்கொண்டு, மறந்துசெய்ததென்பொறியிலாபென்ன==இவ்வாறு செய்ததென அறிவிலாதவளே என்றுசொல்ல; சுதைச்சிலம்பிமேலவிழ==வெண்சிலம்பியானது திருமேனியில் விழ, ஊதித்துமித்தனனென்றா==அதனால் ஊதித்துமித்தனனென்று சொன்னார்--எ-று.

மனைவியாசெய்த வன்பினை மனத்தினிற் கொள்ளா
புனைபு னானமணி மாப்பாதம் பூசனைத் திறத்தி
னினைய செய்கையிங் கணுகித் தாமென வெண்ணு
நீனைவி னுலவா தமமைவிட் டகன்றிட நீப்பா

(இ-ள்.) மனைவியார்செய்தவன்பினை = தம்மனைவியார் சிலம்பி கொப்புளம் கொள்ளாதிருக்குமென்று ஊதித்துமிந்த அன்பை; மனத்தினிற்கொள்ளார் = தம்திருவுள்ளத்திற்கொள்ளாதவராய், புணையுதான்மணிமாராபர் = பூணூலணிந்த அழகியமார்பையுடைய திருநீலநக்கநாயனார்; தம்பூசனைத்திறத்தில் = தாம்செய்யும் பூசையில; இனையசெய்கையில்கணுசிதமாமென = இவ்வாறிவாசெய்த செய்கை இங்கே உசிதமாகாதிருக்குமென்று, எண்ணுநினைவினால் = கருதுகின்ற நினைவினையுடையவராய், அவாதம்மைவிட்டகனறிட நீப்பார் = அம்மனைவியாரா தம்மைவிட்டு நீங்கும்படி விலக துவாராயினா. — எ-று. (கச)

மின்னெடுஞ்சடை விமலர்மேல் விழுந்த நூற் சிலம்பி

தன்னை வேறொரு பரிசினுற் றவிர்ப்பது தவிர

முன்ன ணைந்துவந தூதிவாய் நீர்ப்பட முயன்ற

யுனை யானினித் துறந்தன னிங்கென வுரைத்தார்.

(இ-ள்.) மின்னெடுஞ்சடைவிமலாமேல் = மின்போலும் நீண்ட சடைமுடியையுடைய சிவபிரான் திருமேனியில்; விழுந்தநூற்சிலம்பிதன்னை = தவறிவிழுந்த நூற்சிலம்பியை, வேறொருபரிசினுற்றவிர்ப்பதுதவிர = வேறொவகையால் விலக்கிவிடுவதல்லாமல்; முன்னணைந்துவந்தாதி = விணைந்துவந்தாதி, வாய்நீர்ப்படமுயன்றாய் = திருமேனியில் வாய்நீர்துமியவுஞ்செய்தாய், உனையானினித் துறந்தனனிகெனவுரைத்தாரா = இங்கே உன்னை யான் இனிமேல் துறந்துவிட்டேனென்று சொன்னா. — எ-று. (கரு)

மற்ற வேலையிற கதிரவன் மலைமிசை மறைந்தா

னற்ற வேவலின் மனைவியா ரொருவழி நீங்க

முற்ற வேண்டவ பழுதுதீர் பூசனை முடித்துக்

கற்றை வேணியா தொண்டருங் கடிமனை புஞ்சுதார்.

(இ-ள்.) மற்றவேலையிறகதிரவன்மலைமிசைமறைந்தானா = அச்சமயத்தில சூரியன அத்தமலையின்கண மறைந்தான, உற்றவேவலின் = கணவனானோவலின்படி, மனைவியா ரொருவழிநீங்க = மனைவியாரா ஒருவழியே மறைவாக ஒதுங்குகிறீர்; முற்றவேண்டவ = குறைவற்செய்யவேண்டிய; பழுதுபூசனைமுடித்து = பிரயாச்சித்த பூசையைச்செய்து முடித்து, கற்றைவேணியாராதொண்டரும = கூட்டமாகிய சடைமுடியையுடைய சிவபிரான் தொண்டரான திருநீலநக்கநாயனாரும், கடிமனைபுஞ்சுதாரா = காப்பமைந்த தம் திருமாளிகைக்கெழுந்தருவினார். — எ-று. (கக)

அஞ்ச முள்ளமோ டவார்மருங் கணைவுற மாட்டாரா

நஞ்ச முண்டவா கோயிலி னாவகையா ரிருந்தாரா

செஞ்சொ னுனமறைத திருநீல நககந்தா மிரவு

பஞ்சின் மெல்லணைப பள்ளியிற பள்ளிகொள கின்றாரா.

(இ-ள்.) அஞ்சமுள்ளமோடு = அச்சம விளைத்தந்தேதுவான உள்ளத்தோடு, அவர் மருங்கணைவுறமாட்டாரா = தங்கணவனிருக்குமிடத்துச் சேரமாட்டாதவராய், நஞ்சமுண்டவாகோயிலில் = ஆலாகலத்தை யமுதுசெய்தருளிய சிவபிரான் திருக்கோயிலில்; நாவகையாரிருந்தார் = திருநீலநக்கநாயனா மனைவியாரிருந்தாரா; செஞ்சொனுன்மறைத திருநீலநககந்தாம் = செப்பமான சொற்களையுடைய நான்குவேதங்கையுணர்ந்த திருநீலநக்கநாயனார், இரவுபஞ்சின்மெல்லணைபபள்ளியில = அன்றிரவு பஞ்சாலமைத்த மிருதுவான மெத்தையோடுகூடிய சயனத்தில்; பள்ளிகொள்கின்றாரா = நித்திரைசெய்கின்றாரா (கக)

பள்ளி கொள்பொழுதயவந்திப பரமந்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடை யொடுகின்று மேனியைக் காட்டி
யுள்ளம வைத்தெம்மை யுதிமுன றுமிதபா லொழியக்
கொள்ளு மிப்பமுது சிலம்பியின் கொப்புளென் றருள்.

(இ-ள்) பள்ளிகொள்பொழுது=அவாதுயிலுறவுகால், அயவந்திபபரமாதாம்=அயவந்தியில வீற்றிருந்தருளும் சிவபிரான், கனவிலவெள்ளநீர்ச்சடையொடுகின்று=அவர்கனவில் பெருகுதினற கங்கைநீராயுடைய சடைமூடியோடு வெளிப்பட்டு, மேனியைக்காட்டி=தம திருமேனியை அவாகுதுகாட்டி, உள்ளம்வைத்தெம்மைப்புகி=உண்மையான் எமமிடத்ததபுசெய் தெம்மைப்புகி, முனறுமிதபாலொழிய=முன்னே உமிந்த பகுதிதவிர; இப்புறம்=ஊதிததயியாதபுறம், சிலம்பியின்கொப்புள்கொள்ளுமென்றருள்=சிலத்திப்பூச்சியின கொப்புளமுண்டாயிருக்கிறதென் றருளிச்செய்ய —எ-று.)

கண்ட வபபெருங் கனவினை நனவெனக் கருதி
கொண்ட வச்சமோ டஞ்சலி குவித்துடன விழித்துத்
தொண்ட னாதொழு தாடி னா பாடினா துதித்தா
ரண்டர் நாயகா கருளையே போற்றினி னறமுதார.

(இ-ள்) கண்டவபபெருங்கனவினை=தாங்கண்ட அபபெரிய சொப்பனத்தை; நனவெனக்கருதி=சாககிரமெனறுகருதி, கொண்டவச்சமோடு=தம உள்ளத்துதித்த பயத்தோடு, அஞ்சலிகுவித்துடன்விழித்து=கைகளை அஞ்சலியாககுவித்து உடனே துயில் நீங்கி, தொண்டனாதொழுதாடி. னா=திருநீலநக்கநாயனா தொழுதுகொண்டு ஆனந்தகூத்தாடி. னா, பாடி. னாதுதித்தாா = பாடல்களைப்பாடி. னா தோத்திரஞ்செய்தார்; அண்டநாயகாகருளையே=சிவபிரானது திருவருளையே, போற்றினி னறமுதார்=வியத்த நின்றமுதார. —எ-று. (கஉ)

போது போயிருள் புலர்ந்திடக் கோயிலுட் புகுத்தா
ராதி நாயக ரயவந்தி யமாந்தவங் கணாதம
பாத மூலங்கள் பணிநதுவீழந தெழுநதுமுன் பரவி
மாத ரானாயுங் கொண்டுதம மனையின்மீண் டணைந்தாா.

(இ-ள்.) போதுபோயிருள்புலர்ந்திட=இரவுநீங்கிவைகறைக்காலம்வர, கோயிலுட்புகுத்தார்=திருக்கோயிலுட்புகுத்து, ஆதிநாயகா=முதற்கடவுளாயி; அயவந்தியமர்ந்தவங்கணாதம்=அயவந்தியின்கண் வீற்றிருந்தருளும் சிவபிரானுடைய; பாதமூலங்கள்பணிநதுவீழ்ந்து=திருவடிகளைவணங்கி; எழுந்தமுன்பரவி=எழாரின்று திருமுன்னேநின்று துதித்து, மாதரானாயுங்கொண்டு=தம்மனைவியாராயும் அழைத்துக்கொண்டு; தம்மனையின்மீண்டணைந்தார்=தம் திருமாளிகைக்கு மறபடியும் வந்தார். —எ-று.

பின்பு முன்னையிற் பெருகிய மகிழ்ச்சிவங் தெய்த
பின்பு றுத்திறத் தெல்லையில் பூசனை யியற்றி
வன்பு மேம்படு மடியவா மிகவனை வர்க்கு
முன்பு போலவா வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.

(இ-ள்.) பின்புமுன்னையிற்பெருகிய=அதன்மேல் முன்னையிலும் அதிகமான; மகிழ்ச்சிவந்தெய்தம்=மகிழ்ச்சி தம்மை வந்தடைய; இன்புறுத்திறத்து=இன்பமுண்டாகும்வ

ழியால், எல்லையில் சூனியாய்ந்தி—அயவந்திராதர்க்கு விரிவான விசேடபூசைகளைச் செய்து, அன்புமேம்பெடியவர்—அன்பால் மிக்க அடியவர்களாய், மிகவீணவார்க்கு—தம் மனையின்கண் கூட்டமாய் வருகின்றவர்க்கு, முன்புபோலவாவேணடுவ—முன்போல அவர்க்குவேண்டிய திருவமுது முதலியவைகளை, விருப்புடன்முடிபபார்—பெருவிருப்போடு முடிப்பாராயினா.—எறு.

(உக)

அன்ன தன்மையி லமர்ந்தனி தொழுகுமந் னாளின்
மன்னு பூநதராய் வருமறைப பிள்ளையார பெருமை
பன்னி வையகம போற்றிட மற்றவா பாதஞ்
செனனி வைத்துடன் சேர்வுறும விருப்பினிற் சிறந்தார்.

(இ-ள்.) அன்னதன்மையில்—அவா அவ்வாறான நிலைமையில், அமாந்தினிதொழுகுமநாளில்—விரும்பி இனிதாகச் செய்துவரும்நாளில், மன்னுபூநதராய்வரும்—நிலைபெற்ற கோழியில் அவதரித்த; மறைப்பிள்ளையாரபெருமை—மறைஞானத்தைதபுணர்ந்த ஆளுடையபிள்ளையார பெருமையை; பன்னிவையகமபோற்றிட = எடுத்துச்சொல்லி உலகத்தார் துதிக்க, மற்றவர்பாதம்—அப்பிள்ளையாரது திருவடிகளை; செனனிலைவததுடன்சேர்வுறும்—சிரசினித குழுககொண்டு உடனே அவரைத் தரிசிக்கவேண்டுமென்னும், விருப்பினிற்சிறந்தார்—பெருவிருப்புடையவராயிருந்தார் —எறு.

(உஉ)

பண்பு மேம்படு நிலைமையார பயிலுமப் பருவ
மண்பெருந்தவப் பயன்பெற மருவுமப் பதிகள்
3 விண்பி நற்குநீர் வேணியார் தமைத்தொழுவணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங் கையிலவநது சார்ந்தார்.

(இ-ள்.) பண்புமேம்படுநிலைமையார—பததியிலுயர்ந்த நிலைமையையுடையநாயனார்; பயிலுமபருவம்—அவ்வாறொழுகிவரும்நாளில்; மண்பெருந்தவப்பயன்பெற—நிலவுலகத்தார் தாம்செய்தபெரிய தவப்பயனை யடைதற்கேதுவாக, மருவுமப்பதி+ள்—கலைபெற்றிருக்கும் அத்திருப்பதிகளில் வீற்றிருந்தருளும்; விண்பிநற்குநீர்வேணியார் தமைத்தொழுவணைவார்—கங்கைநதியைத்தரித்த சடைமுடியையுடைய சிவபிரானை வணங்க அணுகின்றவராய், சண்பைமன்னரும்—ஆளுடையபிள்ளையாரும், சாத்தமங்கையிலவந்துசார்ந்தார்—திருச்சாத்தமங்கையில எழுந்தருளினா.—எறு.

(உக)

நீடு சீர்த்திரு நீலகண்டப்பெரும பாணா 3
தோடு லாங்குழல்விறவியா ருடன்வரத் தொண்டர்
2 கூடு மப்பெருவ குழாததோடும் புகலியா பெருமான்
மாடு வந்தமை கேட்டுள மகிழ்நீல நககா.

(இ-ள்.) நீடுசீர்த்திருநீலகண்டப்பெரும்புராணா—மிக்க புகழினையுடைய திருநீலகண்டயாழ்ப்பாணா, தோடுலாங்குழல்விறவியாருடன்வர—மலர்களை முடித்த கூந்தலையுடைய விறவியாரோடுவர, தொண்டர்கூடுமப்பெருங்குழாததோடும்—அடியார்கள் திரண்ட பெரிய திருக்கூட்டத்தோடும், புகலியார்பெருமானவந்தமைகேட்டு—ஆளுடையபிள்ளையார் தம்முருக்குச் சமீபமாக எழுந்தருளியதைக்கேட்டு; உளமகிழ்நீலநக்கா—திருவுள்ளமகிழ்ச்சியடைந்த திருநீலநககநாயனா.—எறு

(உஉ)

கேட்ட வப்பொழு தேபெரு மகிழ்ச்சியிற் கிளர்நது
தோட்ட லங்கலுங் கொடிகளும் புனைநதுதோ ரணங்க
ணுட்டி² நீண்டைக் காவண மிட்டுநீர் சுற்றத்
திட்ட முங்கொடு தாமுமுன் பெதிர்கொள வெழுந்தார்.

(இ-ள்.) கேட்டவப்பொழுதே=ஆளுடையபிள்ளையார் வரவைத்தாங் கேட்டவுடன்; பெருமகிழ்ச்சியிற்றினாந்து=மிக்மகிழ்ச்சியினோங்கி, தோட்டலங்கலுங்கொழுகளும்புனைந்து=இதழ்களோடுகடிய மலர்மாலைகளையும் கொழிகளையும் அலங்கரித்து, தோரணங்களுட்டி=தோரணங்களை நிறைத்து; நீண்டைக்காவனயிட்டு=நீண்டகடைப்பந்தருமிட்டு, நற்சுற்றத்தீட்டமுங்கொடு=கல்லஉறவினரது குழாத்தையும் அழைத்துக்கொண்டு, தாமுமுன்பெகிரகொளவெழுந்தாரா=தாமும் முன்னே எதிர்கொள்ளும்படி எழுந்துசென்றா —எ-று.

இவ்விரண்டிங் குளகம்

(உரு).

சென்று பிள்ளையா ரொழுந்தரு ளுந்திருக் கூட்ட
மொன்றி யங்கெதிரா கொண்டிதங் களிப்பினு லொருவா
றன்றி யாடியும் பாடியுந் தொழுதெழுந் தணைவா
பொன்ற யங்குரீண் மணியிடை யுடன்கொண்டு புக்கார்.

(இ-ள்.) சென்றுபிள்ளையாரொழுந்தருளுந்திருக்கூட்டமொன்றி=எதிர்சென்று ஆளுடையபிள்ளையாரொழுந்தருளும் திருக்கூட்டத்தைச்சேர்ந்து பிள்ளையாரை அங்கெதிராகொண்டு=அங்கே எதிராகொண்டு, தங்களிப்பினால்=தம்முடைய மனமகிழ்ச்சியினால்; ஒருவாறன்றி=பலமுறையும், ஆடியும்பாடியுந் தொழுந்தெழுந்தணைவா=ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வணங்கி எழுந்துசெல்கின்றவராய்; பொன்றயங்குரீண்மணியிடை=அழகுவிளங்கும் விசாலமான தம் திருமாளிகையில், உடன்கொண்டுபுக்காரா=அழைத்துக்கொண்டு புக்குதார் —எ-று. 3

(உரு).


பிள்ளையா ரொழுந் தருளிய பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய வடியவா கூட்டமும விருமபு
வுள்ள மாதர வோங்கிட வோங்குரீ காழி
வள்ள லாநாதம மணியிடை யமுதுசெய் வித்தார்.

(இ-ள்.) பிள்ளையாரொழுந்தருளியபெருமைக்குத்தக்க=ஆளுடைய பிள்ளையாந்தம் திருமாளிகைக்கெழுந்தருளிய சிறப்பிற்குத்தக்க, வெள்ளமாகியவடியவாக்கூட்டமுமவிருமபு=திரண்ட அடியாகுழாங்களும விருமபும்படி, உள்ளமாதரவோங்கிட=தம் உள்ளத்தில்பெருவிரும்பானது வளம்; ஒங்குகாழிவள்ளலா=உயர்ந்த சீகாழித்தலைவராய் ஆளுடையபிள்ளையாரை, தம்மணியிடையமுதுசெய்வித்தாரா=தந்திருமாளிகையினிடத்துத் திருவமுதுசெய்வித்தார்.—எ-று.

(உரு).

அமுது செய்தபின் பகலவன் கருங்கட லணையக்
குமுத வாவியிற் குளிர்த்திக் கதிர்ணை போழ்தி
லிமய மங்கைதன் றிருமுலை யமுதுண்டார்¹ரவு
தமது சோமனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.

(இ-ள்.) அமுதுசெய்தபின்=திருவமுதுசெய்தபின்பு; பகலவன்கருங்கடலணையம்=சூரியன்கரியமேற்றிசைக் கடலையடைய, குமுதவாவியிறகுளிர்த்திக்கதிர்ணைபோழ்தில்=ஆம்பல்மலர்களுடைய வாவிகளில குளிர்த்த சந்திரிகை எறிக்கும்பொழுது, இமயமங்கைதன்றிருமுலையமுதுண்டார்=பாரவதியாருடைய திருமுலைப்பாலை யமுது செய்தருளிய ஆளுடையபிள்ளையார்; இரவுதமதுசோமனைத்தங்கிடவேண்டுவசமைத்தார்=அன்றிரவு தம்முடைய திருமாளிகையில் வசிக்கும்படி வேண்டிய உபகரணங்களைமைத்தார்.—எ-று.



சுருதிநாடகம் - 2

ன்றும், மருதயாழைப் பதினாஞ் நரம்புடைய சகோடயாமென்றும், மூலையாழை *எழுந்
ரம்புடைய செங்கோட்டியாமென்றும் நெய்தல்யாழை யடக்கிச் சுருவிவகையால் நால் வ
கையாமென்பா. இவை இவ்வாறாதல் “ஒன்றோடுருபதொன்பதும் பத்துடனே, நிந்
ற பதினாலும் பின்னேமூலம்-குன்றாத, நால்வகையாழிறகு நன்னரம்பு சென்முறையே
மேல்வகைய நூலோர்விதி” என்னும் செய்யுளானும், “நிறைந்தநரம்பு நிகழும் பண்ணெ
னல் குறைந்தநரம்பு திறமெனக்கொள்ப” என்னும் பிங்கலத்தைச் சூசதிரத்தானும் பெ
ற்றாம். இதனால் பாலைமுதலிப இந்நான்குயாழுமேதனித்தனி பண்ணென்றும், ஒன்றற்
கொன்ற குறைந்தரம்புடைய பாலையல்லாதமுதலும் திறமென்றும், அதுவேமகர
யாழ்-ச’ காதயாழ்-செங்கோட்டியாமென்றும் கொள்ளக்கிடந்தமையின் பாலையாமென
னும் பேரியாழினிறிமே சகோடயாமென்பது திண்ணம். இன்னும் இந்நூலாசிரியரும்
திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனா புராணத்துப் பதினாஞ் நரம்புடைய சகோட
யாழையே “பாலையோழு கோத்தபண்ணினிற சுருவிவக்கி” எனக் கூறி அதனையே நண
டுச் சகோடயாமெனப் பிரித்தகூறுதலின் சகோடயாழ் பாலையாழினிறென்பது
அவரககுங் கருத்தாதலிச. இன்னும் மகரயாழும் பாலையாழின் திறத்தவென்பது சிந்
தாமணியில் குரல்குரலாக என்னுஞ் செய்யுளுக்குக் குரல்குரலாயது செம்பாலையென்ப
பொருள்கூறி அதுவே பத்தொன்பது நரம்புடைய மரயாமென்று வரையறுத்து நச்சி
னார்க்கினியிரியற்றிய உரையானுணர்க. ஏனைய ஆன்றோர் நூலில் வந்துபிக்காண்க. இவ்
வாறு பாலையாழ் சுருவியால் மூன்று திறனாகப்போலப் பணவசையாலும் செம்பாலை,
படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அருமபாலை, கொடிப்பாலை, விளிப்பாலை, மேற்செ
ம்பாலை என ஏழுவகையும் பாலையின்பேதமாதல் “மாறுமுதற்பண்ணினபின் வளாமுல்
லைப்பண்ணாகி” எனப் பாலையைக்கூறி அதினின்றும் மூலையைத்திரித்துப் “பட்ட
டைக்குரலாங்கொடிப்பாலையினிறுத்தி” என இந்நூலாசிரியர் ஆனாயனாபுராண
த்திற் கூறியவாற்றானுணர்க. (கக)

கவகு ஸிறபள்ளி கொண்டபின் கவுணியாக கிறைவ
நவகு சினமெழுந் தருளுவா ரயவந்தி யமாநத்
திங்கள் குடியை நீலநக கரைச்சிறப் பித்தே
பொவகு செந்தமிழ்த் திருப்பதிகத் தொடை புனைந்தார்.

(இ-ள்) கவகுஸிற்பள்ளிகொண்டபின் = அன்றிரவிற்பள்ளிகொண்டபின்பு;
கவுணியாககிறைவா = ஆளுடையபிள்ளையா; அவகுநின்றெழுந்தருளுவா = அவ்விட
த்தினின்றும் எழுந்தருளுவாராய்; அயவந்தியமாந்ததிவகன்குடியை = அயவந்திஎன்னும்
ஆலயத்தில லீற்றிருந்தருளும் சிவபிரானாகு, நீலநககரைச்சிறப்பித்தே = திருநீலநக
நாயனா “நிறையினாநீலநககனெடுமாநகொன்று தொண்டரறையுமார்சாத்தமங்கை”
யெனச் சு (நீ) த்துப்பாடி, பொவகுசெந்தமிழ்த்திருப்பதிகத்தொடைபுனைந்தார் = பொ
லிவினையுடைய செந்தமிழ்மலகிய திருப்பதிகமாலேசாத்தினா. -

புதித நான்மலர் கொண்டதம் பிரான்கழல் பரவி
ய்தித் தண்பினை நீலநக் கருக்களித் தருளி
யெதிர் தொழுமபதி களிலெழுந் தருளினு றென்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த பூசாரார்.

(இ-ள்) பதிகநான்மலர்கொண்டு = திருப்பதிகமாகிய புதியமலர்களைக்கொண்டு
தம்பிரான்கழல்பரவி = அயவந்திநாதரது திருவடினைத்துதித்து, அதிகநண்பினைநீலநக
க்ருக்களித்தருளி = அதிகமானசேத்தைத் திருநீலநக்கநாயனார்க்குக்கொடுத்தருளி; எளிர்

* வடநூலார் எழ்நரம்புடைய யாழை விபஞ்சி என்பர்.

தொழும்பதிகளிலெழுந்தருளினார்—அதன் எதிர் தாம் தொழுதற்குரிய திருப்பதிகளில் எழுந்தருளினார்; என்றும்புதியசெந்தமிழ்ப்பழமறைமொழிந்தபூசுரனார்—என்றாரும் புதிதான செந்தமிழினாலே பழைய வேதங்களை யருளிச்செய்த ஆளுடையபிள்ளையார்—எ-று.

அதிகநன்வினீநீலநக்கநுக்களித்தருளி என்றதனால் சிலநாளங்கெழுந்தருளியிருந்தனனொனக் 'ருநிபபித்தவாறு. (௩௩)

பிள்ளை யாரொழுந்தருளவத் தொண்டர்தாம்³ பின்பு³
தள்ளு மன்புடன் கேண்மையுந் தப்பில வெனிணும⁴
வள்ள லார்திரு வருளினை வலியமாட் டாமை
'புள்ள' புறங்கூடன் போக்கிமீண் டொருவகை யிருந்தார்.

(இ-ள்.) பிள்ளையாரொழுந்தருள் = ஆளுடையபிள்ளையார் சாத்தமங்கையினின்றும் எழுந்தருளுங்கால்; அத்தொண்டர் = அத்திருநீலநக்கநாயனார்; தாம் பின்புதள்ளுமன்புடன் கேண்மையும் = தாம் அவர்பின்னே செல்லும் அன்புநண்பும், தப்பில வெனிணும = தம்முள்ளத்து நீங்காதிருந்ததேனும்; வள்ளலார்திருவருளினை = ஆளுடையபிள்ளையார் தம்பிந்தொடராது ஈண்டுறைவீனொன்றருளிய அவர்கருணையை, வலியமாட்டாமை = தாம் தள்ளக்கூடாமையால், உள்ளமங்கூடன்போக்கி = தம் உள்ளத்தை அப்பிள்ளையார் பின்செலுத்தி, மீண்டொருவகையிருந்தார் = திருநீலநக்கநாயனாரை கருவந்த ஒருவாறிருந்தார்.—எ-று.

பிள்ளையாரைப்பிரிந்து நின்றல்கூடாமையும் அவருடன் செல்லக்கூடாமையும் ஆகிய இவ்விரண்டும் நாயனானால்தவின் ஒருவகையிருந்தாரென்றார். (௩௪)

மேவு நாளிலவ் வேதியர் முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை தலைதலை சிறப்ப
சேவின் மேலவா மைந்தராக திருமறைச சிறுவர்
பூவடித்தலம் பொருந்திய வுணர்வொடும பயின்

(இ-ள்.) மேவுநாளிலவ் வேதியர் = திருநீலநக்கநாயனார் அங்கிருக்கும்நாளில், முன்புபோல்விரும்பும் = முன்போலவிரும்பப்படும், தாவில்பூசனைமுதற்செய்கை = கெடுதலில்லாத சிவபூசை முதலிய செய்கைகள், தலைதலைசிறப்ப = மேன்மேலும் சிறப்படைய, சேவின்மேலவர்மைந்தராம் = இடபத்தின்மேலெழுந்தருளியவரும் சிவபிரான மகனாராகிய; திருமறைச்சிறுவர் = வேதங்களை யுணர்ந்த ஆளுடையபிள்ளையாராது, பூவடித்தலம் = திருவடிகளை, பொருந்திய உணர்வொடும பயின்றார் = கலந்த உணர்ச்சியுடனெழுதினார்.—எ-று.

திருவடிகளைக்கலந்த உணர்ச்சியோடொழுதுகலாவது:—இடையறாது பலகாற்சிக் தித் தொழுகல். (௩௫)

சண்பை யாளியார் தாமிருந் தருளுமெப பதியு³
நண்பு மேம்பட நாளிடைச செலவிட்டு நண்ணி⁴ திண்டி⁵ நெய்⁶ நெய்⁷ நெய்⁸
வண்பெ ரும்புக முவருடன் பயின் றுவந் தண்ணந்தார்⁹ திண்டி¹⁰
திண்பெ ருந்தொண்ட ராகிய திருநீல நக்கர்.

(இ-ள்.) சண்பையாளியார் தாமிருந்தருளுமெப்பதியும் = ஆளுடையபிள்ளையாரொழுந்தருளியிருக்கும் எந்தத் திருப்பதிகளிலும்; நண்புமேம்பட = அவரிடத்துண்டாகிய நண்பானது அதிகரிக்க; நாளிடைச்செலவிட்டுநண்ணி = இடையே சிலநாள்கள் செல்லவிட்டுச்

சென்று; வன்பெரும்புகழுவருடன்பயின்று=வளவிய மிகுபுகழுடைய அப்பிள்ளையாரு
டன்பழகி; தின்பெருந்தொண்டராகியதிருநீலநக்கர்=திட்பமான பெருமைதங்கிய அடி
யராகிய திருநீலநக்கநாயனார்; வந்தணந்தார்=தம்மூருக்குவந்தார்.—எ-று. (௩௬)

பெருகு காதலிற் பன்னெடு நாண்முறை பிறங்க
வருபெருந்தவ மறையவா வாழிசீகாழி
யொருவா தந்திருக் கல்லியா ணத்தினி லுடனே
திருமணத்திறஞ் சேவித்து நம்பர்தாள் சேர்ந்தார்.

(இ-ள்.) பெருகாதலிற்பன்னெடுநாள்=மிககவிருப்போடு பலநாள், முறையி
றங்கவரு=இம்முறை நீங்காமல் வருகின்ற; பெருந்தவமறையவர்=பெரியதவததையு
டைய திருநீலநக்கநாயனார்; சீகாழியொருவாதந்திருக்கலியாணத்தினில=ஆளுடைய
பிள்ளையார் திருமணத்தில, உடனே திருமணத்திறஞ்சேவித்து=அடியார்களோடு அதி
ருக்கலியாணச்சிறப்பைச் சேவைசெய்து, நம்பர்தாளசோநாரா=சிவபிரான் திருவடிக
ளையடைந்தார்.—எ-று. வாழி - அசை. (௩௭)

தரு தொழிற்றிரு மறையவர் சாத்தமங் கையினில்
வரு முதற்பெருந் திருநீல நக்காதாள் வணங்கி
யிரு பிறப்புடை யந்தண னோறுயர்த் தவர்பா
லொருமை யுய்த்துணர் நமிநகதி யாரதொழி லுணர்ப்பாம்.

(இ-ள்.) தருதொழிற்றிருமறையவர்=செய்கின்ற அறுதொழிலையுடைய அந்த
ணாகள்வாரும், சாததமங்கையினில்வரும்=திருச்சாததமங்கையில் அவதரித்த; முதற்
பெருந்திருநீலநக்காதாள்வணங்கி=முதனமையையுடைய பெரிய திருநீலநக்கநாயனா
ரது திருவடிகளை வணங்கி, ஏறுயாததவாராலொருமையுய்த்துணர்=இடபத்தைக் கொ
டியாகக்கொண்டருளும் சிவபிரானிடத்துக் கருததை ஒருமையாகச்செய்து அவரையு
ணர்ந்த; இருபிறப்புடையந்தணர்=இருபிறப்பையுள்ள மறையவராகிய, நமிநகதியார்
தொழிலுணர்ப்பாம்=நமிநகதியடிகளையுருடைய திருத்தொண்டைச் சொல்லுவாம்.

திருநீலநக்கநாயனார்புராணம் முற்றிற்று.

ஆக திருவிருத்தம் - ௬௦௦.

திருச்சிறம்பலம்.

சிவமயம்.

திருச்சிற்றமபலம்.

• நமிநந்தியடிகளையனூர்புராணம்.

வையம்புரக்குந் தனிச்செங்கோல் வளவர்பொன்னித் திருநாட்டுச்
செய்யகமலத் தடமபிணையுஞ் செழுநீர்த்தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர்வாய்மை யருமறைநூல் புரிந்தசீலப் புகழ்த்நூற் புக்
லெய்தும்பெருமை யெண்டிசையு மேலுமோமப பேறுரால்.

(இ-ள்.) வையம்புரக்குந்தனிச்செங்கோல்=நிலவுலகத்தை யரசாளும் ஒப்பற்ற
செங்கோலையுடைய; வளவர்பொன்னித்திருநாட்டு=சோழாகளது காவிரிநாட்டில், செ
ய்யகமலத்தடம்பிணையும்=சிவந்ததாமரை மலாகளையுடைய விசாலமானவயல்களையும்
செழுநீர்த்தடமும்புடையுடைத்தாய்=செழுவியநீர்நிறைந்த தடாகத்தையும் தன்னிட
த்துள்ளதாய், பொய்தீர்வாய்மையருமறைநூல்புரிந்த=மெய்மமையான அரிய வேதநூ
லிற்கூறிய, சீலப்புகழ்த்நூல்=ஒழுகத்தாலாகிய புகழினால்; எய்தும்பெருமையெண்டி
சையுமேலார்=தானடைந்த மகிமை எட்டுத்திக்கினும் பரம்புலா யாதெனில், ஏமப்பே
றார்=ஏமப்பேறுள்ளோனும் பெயருடையது —எ-று ஆல்-அசை


பொய்தீர்வாய்மை என்றதற்குப் பொய்யிலாமெய்யொன்றற்போல விசேடியப்
பொருளே பொருளாகக்கூறப்பட்டது. (க)

மாலைபயிலுவ தோரணங்கண் மருங்குபயிலு மணிமறுகு
வேலைபயிலும் புனல்பருகு மேகமபயிலு மாடங்கள்
சோலைபயிலுவ் குளிரந்தவிருள் சுருமபுபயிலு மருமபூகங்
காலைபயிலும் வேதவொலி கழுநீர்பயிலுஞ் செழுநீர்ச்செய்.

(இ-ள்.) மாலைபயிலுந்தோரணங்கள்=மாலைகளோடுசேர்ந்த தோரணங்கள், ம
ருங்குபயிலுமணிமறுகு=அழகிய வீதிகளிடத்திருக்கும்; வேலைபயிலும்புனல்பருகுமே
கம்=கடலின் கண்ணுள்ள நீரைக்குழக்கின்ற மேகங்கள், பயிலுமாடங்கள்=மாடங்கள்
தோறமிருக்கும்; சோலைபயிலுவ் குளிரந்தவிருள்=குளிரந்த சோலைகளிடத்திருளிருக்
கும்; சுருமபுபயிலுமருமபூகம்=வண்டிகள் அரியகழுருகளிடத் திருக்கும், காலைபயிலும்
வேதவொலி=வேதவொலி விடியற்காலையிலிருக்கும், கழுநீர்பயிலுஞ்செழுநீர்ச்செய்=
குளிரந்தநீரையுடைய வயலில்செங்கழுநீராமலர்களிருக்கும்.—எ-று. (உ)

பிணையில்விளைந்த வெண்ணெல்லின் பரப்பின்மீது படச்செய்ய
துணர்மென்கமல மிடையிடையே சுடர்விட்டெழுந்து தோன்றுவன
புணர்மென்புரிநூ லவரவேள்விக் களத்திற்புனைந்த வேதிகைமேன்
மணல்வெண்பரப்பி னிடையிடையே வளர்த்தசெந்தி மாணுமால்.

(இ-ள்.) பிணையில்விளைந்தவெண்ணெல்லின்=வயல்களில்விளைந்த வெள்ளைநெல்
விளைது; பரப்பின்மீதுபட=தொகுதியின்மேற்பட; செய்யதுணர்மென்கமலம்=சிவந்த
கொத்துக்களையுடைய மெல்லியதாமரைமலர்கள்; இடையிடையேசுடர்விட்டெழுந்து
தோன்றுவன=இடையிடையே ஒளிவிட்டெழுந்துதோற்றம் சிறப்பு; புணர்மென்புரி



தூவளர்—முறுக்கொத்த மிருதுவான முப்புரிதூலையுடைய மறைவவா; வேள்விக்களத்தி
ந்புனைந்தவேதிகைமேல்—பாகசாலையில் அலங்கரித்த வேதிகையினிடத்திட்ட, மணல்
வெண்பரப்பினிடையிடையே—வெண்மணற்பரப்பி னிடையிடையே; வளர்த்தசெந்நீ
மானும்—வளர்த்த ஒமத்தீயையொக்கும்.—எ-று.

ஆவ்-அசை.

(五)

பெருமைவீளங்கு மப்பதியிற் பேணுநீற்றுச் சைவநெறி
யொருமைநெறிவாழ நகணந்தமோங்குருவத்தி னுளவந்தா
நிருமையுலகு மீசர்ஈழ விறைஞ்சியேத்தப் பெறந்தவத்
தருமைபுரிவா நமிநகதி யடிகளென்பா ராயினர்.

(இ-ள்.) பெருமைவிளங்கும்படியில் = மிகுமைவிளங்கிப் அந்த ஏழம்பேறுநிலும்; பேணுநீற்றுச்சைவநெறி = விபுதிதிரித்தொழுதும் சைவமார்க்கத்தைப்பாதுகாக்கும், ஒருமைநெறிவாழ்ந்தனாதம் = சித்தமொருங்கிப் பன்னெறிக்கணவாழ்கின்ற மறைபவர்களுடைய, ஒங்குதலத்தினுள்வந்தார் = உயர்த்துதலத்தில் அவதரித்தவர், இருமையுலகமீச் சர்கழல் = இம்மையிலும் மறுமையிலும் சிவபிரான திருவுடைய; இறைஞ்சியேத்தப்பெற்ற = வணங்கித்ததிக்கப்பெற்ற, தவத்தருமைபுரிவா = அருமைத்தவஞ் செய்பவர், நமிநந்தியடிக்கெனபாராயினா = நமிநந்தியடிக்கென்று ஒருவரிருந்தார். — எ-று.

ஒருமைநெறி என்றதற்குவீட்டைதற்குரிய நெறியெனினுமமையும்.

(8)

வாய்மைமறைதூற சிலத்தால வளாகதுஞ்செநத் யெனதததுவார்
தூய்மைததிருநீர் தடைவேமெய்ப பொருளென்றறியுந் துணிவினார்
சாமகண்டா செய்யகழல் வழிபட்டொழுகுந் தன்மைநிலை
யாமவிர்வும பகலுமுணர் வொழியாவின் ப மெய்தினா. இதுவாநின்றநாள்.

(இ-ன்.) வாழ்மைமறைநூற்சிலத்தால்=அவா மெய்மையாகிய வேதநூலிற்கூறும் ஒழுக்கத்தால், வளக்குஞ்செந்தியெனத்தகுவார்=ஓம்புகின்ற ஓமத்தியென்று சொல்ல தக்கவர், துய்மைதகிருநீற்றடைவே=கத்தமாகிய விபூதிதரித்தலே, மெய்ப்பொரு ளென்றறியுந்துனிலினா=உணமைப்பொருளென்றறியும் நிச்சயமுடையவர்; சாமகண் டர்செய்யகழல்=சிவபிரானுடைய சிவந்ததிருவடி.களில், தலைபப்ட்டொழுங்குநனை ம நிலை=சிந்தித்தொழுதுகின்ற தியானநிலைகாரணமாக, யாமவிரவும்பகலும்=யாமத்தோ டுடைய இரவிலும்பகலிலும், உணாவொழியாவின்பமெய்தினார்=தம உணர்வினைக் கண் அழியாத இன்பத்தையடைந்தவா.—ஏறு.

இவரது தூய்மை செந்தீக்கொத்தலின் செந்தீயெனத்தகுவாரென்றார்.

(F)

அவ்வூர்நின்றது திருவாரூர்தனையடைவாரடியார்மேல்
பெவவலுதகற்றுமபெருமான்நன்வினாகுழமலாததாள்பணிவுறுவ
தெவவலுதியுமுமெனகொள்ளுமெண்ணமுடையாரபலநாளநக
தெவ்வூரொத்தவரிச்சிலையார் திருப்பாதங்கள்வணங்கினார்.

(இ-ள்.) அவ்வூர்நின்றும்=அந்த ஏம்பபேறுராரினின்றும்; திருவாருநாதையடைவார்=திருவாருநா அடைகின்ற அவர், அடியாரமேல்வெவ்வூற்றத்தம்பெருமான்நன்=அடியாரிடத்தக்கொடிய இடையூற்றநீக்கியருளும் சிவபிரானுடைய; வீணாகும்மலர்த்தாள்பணிவுறுவது=வாசனைகமழும்மலர்போலும் திருவடி களைவணங்குவது; எவ்வூதியுமெனக்கொள்ளும்=எமக்கு எவ்வணகப்பயனுமென்று கருதிக்கொள்ளும்; என்

ணமுடையார்=மனக்கருததடையராய்; பலநாளும்=பலநாட்களினும், தெவ்வுடொரி
த்தவரிச்சிலையார்=முப்பாங்களை எரித்த வரித்த வல்லையுடைய புற்றிடங்கொண்டா
ரது, திருப்பாதங்கள்வணங்கினார்=திருவடிகளைவணங்கிவருவாராயினார் —எ-று. (சு)

செம்பொற்புற்றின் மாணிக்கச செழுஞ்சோதியைநேர் தொழுஞ்சிலை
தம்பற்றுக நினைநதனைநது தாழ்ந்துபணிந்து வாழ்ந்துபோக
தம்பொற்புரிசைத் திருமுன்றி லுணவூர்பாங்கோ ரரனெறியி
னம்பர்க்கிடமாங் கோயிலினுட் புக்குவணங்க நண்ணினார். திருமயிப்பாய்
புன்பாசை: 21

(இ-ள்.) செம்பொற்புற்றின்=சிவந்தபொன்மயமான புற்றினிடத்துவாரும், மா
ணிக்கச்செழுஞ்சோதியை=மாணிக்கத்தின் செழுமையாகிய ஒளிபோலும் வணிகநூத
ரை, நோதொழுஞ்சிலைம் = நேரேதரிசிக்கின்ற ஒழுகமானது, தம்பற்றுகநினைந்தனை
ந்து=தமக்குரியபற்றுகக் கருதிக் கொண்டுசென்று, தாழ்ந்துபணிந்துவாழ்ந்துபோந்து
=நிலமுறவணங்கி அதனால்வாழ்வடைந்துபோய், அம்பொற்புரிசைத்திருமுன்றிலுண
வார்=அழகியபொன்னுலாகிய மதில்கூழ்ந்த திருமுற்றத்தின்கண் அணுகின்ற அந்நாய
னார், பாங்கோரரனெறியில்=அவ்வாலயத்தின் ஒருபக்கத்திலுள்ள அரனெறியென்னு
ம் ஆலயத்தில், நம்பர்க்கிடமாங்கோயிலினுட்புக்கு=சிவபிரான் வீற்றிருந்தருளுந்தகிட
மாகிய திருக்கோயிலினுள்ளேபுகுந்து; வணங்கநண்ணினார்=வணங்கும்படிக்குச் செ
ன்றார்.—எ-று. (ஏ)

நண்ணியிறைஞ்சியன்பினு னாய்ப்புற்றெழுந்த காதலுட
ண்ணலாரைப் பணிந்தெழுவா ரடுத்திலைமைக் குறிப்பினார். திருமயிப்பாய்
பண்ணுதொண்டின பாங்குபல பயின்றுபரவி விரவுவா திருமயிப்பாய்
ரெண்ணிற்ப மேற்றுவதற் கெடுத்தகருதற் றிசைந்தெழுவார். பண்ணுதற்
தொண்டின

(இ-ள்.) அண்ணலாரானண்ணியிறைஞ்சியன்பினுல=ஆலயத்தையடைந்து அ
ரனெறியப்பலாகக் கைகூப்பித்தொழுது அன்புகாரணமாக, நயப்புற்றெழுந்தகாதலுட
ன்=விரும்பி உள்ளத்துதித்த பேராவலோடு, பணிந்தெழுவார்=வணங்கி எழுகின்ற
வராய், அடுத்திலைமைக்குறிப்பினுல்=தம்முள்ளதது தித்த மனக்குறிப்பினுல, பண்ணுந்
தொண்டின்பாங்கு=அவ்விடத்துத்தாம செய்தற்குரியகைத்திருத்தொண்டின் பகுதி
கள்; பலபயின்றுபரவிலிரவுவார்=பலவற்றைச்செய்து துதித்துக்கொண்டு அங்கிருக்
கின்ற நமிநந்தியடிகள், எண்ணிற்பமேற்றுவதற்கெடுத்தத=அவ்விடத்துத் தீபங்குறைவா
யிருந்ததால் எண்ணிறந்த தீபங்களை இங்கு ஏற்றவேண்டுமென்றுதித்த, கருத்தினிசைந்
தெழுவார்=எண்ணத்திற்குடன்பட்டு அங்குநின்றும் புறப்படுவாராயினார்.—எ-று.

தொண்டின்பாங்குபல என்றதனால் திருவலகிடல் புற்செதுக்கல் திருப்பன்னி
த்தாமமமைத்தல் இவைவமுதலியன கொள்க. (அ)

எழுந்தபொழுது பகற்பொழுதிங் கிரீங்குமலை யெய்துதலுஞ் சூரியன்
செழுந்தன்பதியி றிடைமப்பாற் செல்லிற்செல்லும் பொழுதென்ன மலைய
வொழிநதங்களைநதோர் மனையில்வினக் குறுகெய்வேண்டி யுள்புகலு
மழிந்தநிலைமை யமணர்மனை யாயிற்றங்க ணவருரைப்பார். நல் லெழுக்கிட
கிவயத்தியில்லா

(இ-ள்.) எழுந்தபொழுது=அவர் தீபத்திற்கு நெய்வேண்டிப் புறப்பட்டபொ
ழுது, பகற்பொழுதற்கு=அங்கு பகற்காலம்; இறங்குமலையெய்தலும்=பொழுதிற்றங்
கிய மாலையாயிருக்கவும்; செழுந்தன்பதியினிடைமப்பாற்செல்லி=செழுவிய குளிர்

மலையாகியதில்லுள்புகுந்து நெய்வேண்டுதலும் என்க.

ந்த இத்திருப்பதியிலே அப்பால்யான் நெய்வேண்டிச்சென்றால்; செல்லும்பொழுதென் னவொழிந்து==இரவாய்விடுமென்று செல்லாமல்; அக்கணைத்தோர்மனையில்==சமீபத்தி லுள்ள ஓர்வீட்டிற்சென்று; விளக்குறநெய்வேண்டியுள்புறலும்==விளக்கு வைத்தற்குத்த க்க நெய்யை விரும்பி உள்ளேபோகவும்; அழிந்தநிலைமையமணாமனையாயிற்று==அது நிலைமைகெட்ட சமணர்மனையாயிருத்தது, அவகணவருணாப்பார்==அவ்விடத்து அச்சம ணர்கள் நாயனாப்பார்த்துச் சொல்வாராய் --எறு. (க)

4
கையில்துவிளங்கு கனலுடையார் தமக்குவிளககு மிகைகாணு டோடித்தட்டி, நெய்யிங்கிலை விளக்கெரிபயி ராகினீனா முகநெதரித்தல் செய்புமென்று திருத்தொண்டர்க குரைத்தாரெனியா தொருபொருளே பொய்யுமெய்யு மாமென்னும பொருணமேறகொள்ளும புனாநெறியார்.

(இ-ள்.) தெனியாதொருபொருளே=ஒருபொருளையே இவ்வியல்பிற்மென்று அத னுண்மையறியாமல்; பொய்யுமெய்யுமாமென்னும=இஃது இல்லதாமம் உள்ளதுமாமெ ன்னும, பொருண்மேற்கொள்ளுமபுனாநெறியார்=பொருளை மேற்கொண்டு கூறும் குற் றநெறியில் ஒழுதுகின்ற அச்சமணர்கள்; கையில்விளங்குகனலுடையார் தமக்கு=விளக்க மாணளரியை கையிலுடையதுகடவுளுக்கு; விளக்குமிகைகாணும=விளக்குவேண்டி யகிலிலையென்றறியும், நெய்யிங்கிலை=எண்ணெய் எம்மனையிலிலை, விளக்கெரிப்பீரா கில்=விளக்கெரிக்கவேண்டுமானால், நீனாமுகந்தெரித்தல்செய்யுமென்று=தம்முடைய கடவுள்வல்லமை தெரிவிக்குமபடி குளத்துநீனா முகந்தெரிப்பீராகவேன்று; திருத்தொ ண்டாககுரைத்தார்=நயிந்தியடி களுக்குச்சொன்னார்கள் --எறு.

பொய்யுமெய்யுமென்றல்=ஒருபொருளையே அஸ்தியென்றும் நாஸ்தியென்றும் கூறுதல். புனாநெறி=ஆருகதநூல். அது வேதமூலம்மையின் புனாநெறியாயிற்று. (க0)

அருகர்மதியா துரைத்தவுனா யாற்றாராகி யாப்பொழுதே பெருகமனத்தில் வருத்தமுடன பெயாநதுபோகது பிறையணிந்த முருகுநிரியு மலர்க்கொன்றை முடியாகேயின் முன்னெய்தி யுருகுமன்பா பணிநதுநிழ வொருவாகுகெழுந்த துயாவிசும்பில்.

(இ-ள்) அருகர்மதியா துரைத்தவுனாயாற்றாராகி=அருகந்தர்கள் சிவபிரானை மதியாமல் அவமதித்துக் கூறியசொல்லால் தாம்பொறாராய்; அப்பொழுதேபெருகமன த்தில்வருத்தமுடன்=அதுகேட்டவுடன மிகமனத்திலுதிதவருத்தத்தோடு; பெயர்ந்து போந்து=அங்குநின்றகன்று; பிறையணிந்த=இளம்பிறையையணிந்த; முருகுநிரியு லர்க்கொன்றை முடியா=வாசனைமழும் கொன்றைமலரைச்சூடிய திருமுடியையு டைய சிவபிரானது; கோயின்முன்னெய்தி=அரனெறியென்னும் ஆலயத்தின்முன் செ ன்று; உருகுமன்பாப்பணிந்துவிழ்=மனமுருகுநின்ற அந்நாயனார் வணங்கும்பொழுது; ஒருவாக்கெழுந்ததுயர்விசும்பில்=ஓர்அசரீரிவாக்கானது வானின்கணுதித்தது. --எறு. விசும்பில் புனாநெறியார், மதியார் வந்தகவலை மாற்றுமினி மாற்றுவீளக்குப் பணிமாற வந்தமருங்கிற் குளத்துநீர் முகந்துகொடுவந்தேற்றுமென திவ்யவநி, வந்திமதிபு மணிர்த்திரா னருளாலெழுந்த மொழிகேளாச் சிந்தைமகிழ்ந்தது நயிந்தி யடிகள்செய்வ தறிந்திலரால்.

(இ-ள்.) வந்தகவலைமாற்றும்=உமக்குநேரிட்டதுயரத்தையொழியும்; இனிமாறாவி ளக்குப்பணிமாற=இனிவீங்காததிருவிளக்குப்பணிசெய்ய; இந்தமருங்கிற்றகுளத்துநீர்= இக்கோயில் னருகிலிருக்கின்ற வாவியின்நீனா; முகந்துகொடுவந்தேற்றுமென=முத லுத்தகொண்டுவந்து விளக்கேற்று மென்று; அந்திமதியுமணிந்தபிரானருளால்=மாலைப் புகழ்

பொழுதில்வருகின்ற இளம்பிறையைச்சூடிய சிவபிரான்திருவருளால்; எழுந்தமொழி கேளா—உதித்த அவ்வசரீரிமொழியைக்கேட்டு; சிந்தைமகிழ்ந்துநயிந்தியடிகன்—நயிந்தியடிகளுயனர் திருவுள்ளமகிழ்த்து, செய்வதறிந்திலர்—செய்தொழிலொன்று மறியாதவரானார்.—எ-று.

வழிபடுமடியர் வேண்டியபொருளை வேண்டியவாறே யருள்புரியும்பெருமான் திருக்கருணை, அருகரவமதித்தமைபோக அவர்கூறியபாறு தமக்காக விளக்கெரியாரீரில் விளக்கேற்றுமென அசரீரியால் தங்கருத்துமுடித்துத் தந்துயரொழித்தமைகருதி ஆண்பதரவசமெய்தலிற் செய்வதறிந்திலவொன்றார். (கஉ)

சென்னியிசைநீர தரித்தபிரா னருளேசிறதை செய்தெழுவார நன்னீர்ப்பொய்கை நடுபுக்கு நாதர்நாம நவினறேததி 2-16, 1-17. யந்நீர்முருகது கொண்டேறி யபபர்கோயி லடைந்தகலுண் முந்நீருக மதிசயிப்ப முறுகருநதிரிமே னீரவாததார்.

(இ-ள்.) சென்னியிசைநீரதரித்தபிரானருளே—திருமுடியில் கங்கைநீரைத்தரித்த சிவபிரான் திருவருளேயே, சிந்தைசெய்தழுவார—சிந்தித்துக்கொண்டெழாநின்ற நயிந்தியடிகளுயனார்; நன்னீர்ப்பொய்கைநடுபுக்கு—ஆலயபதகினைருகிலுள்ள நல்ல நீர்நிறைந்த வாவியினடுவேசென்று, நாதநாமநவின்றேததி—சிவபிரான் திருவைநதெழுதை உச்சரித்துத்துதித்து, அந்நீர்முருகதுகொண்டேறி—அக்குளத்துநீரை முருகதுகொண்டு களாயேறி, அபபா கோயிலடைந்து—அரனெறியப்பரது திருக்கோயிலைடைந்து; முந்நீருகமதிசயிப்ப—கடலாற்குழப்பபட்ட நிலவுலகத்தார அகிசயமடைய, அகலுண் முறுக்குந்திரிமேனீர்வார்த்தார்—அகலினிடத்து முறுக்கிய திரியினைமேல் அந்நீரை வார்த்தருளினார்.—எ-று.

நீரால்விளக்கேற்றல் உலகத்திலவழங்காவழக்காதலின் முந்நீருக மதிசயிப்ப என்றார். (கங)

சோதிவிளக்கொன் றேற்றுதலுஞ் சுடர்விட்டெழுந்த ததுநோக்கி யாதிமுதல்வ ரரனெறியார் கோயிலடைய விளக்கேற்றி 1-18 ததையேதநினைந்த வருககத ரொதிருமுதிருங் களிப்பினுட 2-17, 1-18 கரும்படி லுதரருளார் நிர்வளக்கு நீராலெரித்தார நாடறிய.

(இ-ள்.) சோதிவிளக்கொன்றேற்றுதலும்—ஒளிதங்கிய ஓர்விளக்கை நீர்விட்ட அகலில்ஏற்றவும்; சுடர்விட்டெழுந்தததுநோக்கி—அவ்விளக்கு ஒளிவிட்டெழுந்தது அதைப்பார்த்து; ஆதிமுதல்வரரனெறியார்கோயிலடைய—ஆதிகாரணராகிய அரனெறியப்பரது ஆலயமுழுவதும்; விளக்கேற்றி—அந்நீரால் திருவிளக்கேற்றி, ஏதநினைந்தவருகத்தொகிரே—தம் திருப்பணியை நிறையாகக்கருதிய சமணரொகிரே, முகிருங்களிப்பினுடன்—மிக்க மகிழ்ச்சியோடு; நாதரருளால்—சிவபிரான் திருவருளினால், திருவிளக்குநீராலெரித்தாரநாடறிய—உலகத்தார நயும்படி திருவிளக்கை நீரினாலே எரித்தருளினார்.—எ-று.

ஏதம்பினைத்தல்—இவர் தொண்டிற்குக் குற்றமுண்டாக்குவோமென்னுங் கருத்தால் என்னெய் மறுத்து நீராலெரியெனக்கூறல். (கச)

நிறையும்பரிசு திருவிளக்கு விடியுமளவு நின்றறியக் குறையுந்தகளி களுக்கெல்லாவ் கொள்ளவேண்டு நீர்வார்த்து மணையின் பொருளை யருசசித்து மனையினியதி வழுவாம லுறையுந்ததியி னவ்விரவே யனைவார்பணிவம் றொ நப்பட்டார்.

(இ-ள்.) நிறையும்பரிசுகிருவினக்கு=ஆலயம்நிறையும் முறைமையால் திருவினக்குகள்; விடியுமளவுநின்றெரிய=விடியற்காலம்வரையில் நின்றெரிதற்கேதுவாக, குறைபுத்தகளிகளுக்கெல்லாம்=நீராகுறைந்த அகல்களுக்கெல்லாம், கொள்ளவேண்டிநீர்வார்த்து=தகளி கொள்ளத்தக்க நீராவாதது, மறையின்பொருளையருச்சித்து=வேதப்பொருளாகிய சிவபிரானை நித்தியவிதியால் அருசசித்து; மனையினியதிவருவாமல்=தம் திருமாளிகையிற்செய்யும் ஒளபாசனமுதலிய தொழில்கள் வருவாமல்; உறையும்பதியினவ்விரவேயுணைவார்=தாமிருக்கின்ற எம்பெருமாருக்கு அவ்விரவின்கண்ணே செல்லுங் கருத்துடையவராய்; பணிவுற்றொருப்பட்டா=அரனெறியப்பணா வணங்கிசென்றார்.—எ-று. (கரு)

இரவுசென்று தமபதியி லெய்திமனைபபுக் கென்றும்போல்
விரவியமத் தொழின்முறையேவிமலாதமமை யருச் சித்துப்
பரவியமுது செய்தருளிப் பள்ளிகொண்டு புலர்காலே
யரவமணிவார பூசையமைத் தாரூர்க்கரின் மீண்டணைந்தார்.

(இ-ள்) இரவுசென்றுதம்பதியிலெய்தி=அவ்விரவின்சென்று தம்மூளையடைந்து, மனைபபுகென்றும்போலவிரவி=தம திருமாளிகையிற்சென்று என்றும்போலிருந்து, நியமத்தொழின்முறையே=தாம செய்யும் நித்தியகண்மவிதிப்படி, விமலாதம்மையருச்சித்துப்பரவி=சிவபிரானை அருசசனைசெய்து துதித்து, அமுதுசெய்தருளிப்பள்ளிகொண்டு=திருவமுதுசெய்து துயில்கொண்டு, புலர்காலையரவமணிவாரபூசையமைத்து=விடியற்காலத்தில் நித்தியபூசையைச்செய்து, ஆரூர்க்கரின்மீண்டணைந்தார்=திருவாரூருக்குத்திரும்பவந்தார்.—எ-று. (கசு)

வந்துவணங்கி யரனெறியார் மகிழுங்கோயில் வலங்கொண்டு
சிறைதமகிழ்ப பணிந்தெழுநது புறமபுமுள்ளுந் திருப்பணிகண்
முந்தியமுன்று பகலெல்லா முறையேசெய்து மறையவரு
ராதியமையத தரியவிளக கெங்குமேறறி யடிபணிகதார்.

(இ-ள்.) வந்துவணங்கி=திருவாரூரில்வந்து வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு; அரனெறியார்மகிழுங்கோயில்வலங்கொண்டு=அரனெறியப்பர் வீற்றிருக்குத்திருக்கோயிலை வலமாகவந்து, சிறைதமகிழ்ப்பணிந்தெழுந்து=தம் உள்ளங்களிகுடும்படிசாட்டாங்கமாகவணங்கி எழுந்து, புறமபுமுள்ளுந் திருப்பணிகள்=ஆலயத்தின் புறமும் உள்ளமாகத் தாம்செய்யும் திருவலகுமுதலிய தொண்டுகளை, முந்தியமுன்று=முற்பட்டமுயற்சித்து, பகலெல்லாமுறையேசெய்து=பகல்முழுவதும் முறையாகச்செய்து; மறையவருராதியமையதது=நயிநந்தியடிகள் மாலைக்காலத்திலு; அரியவிளக்கெங்குமேற்றி=அரியதிருவிளகுகளை ஆலயமமுழுவதும் ஏற்றி, அடிபணிகதார்=அரனெறியப்பர் திருவடிகளை வணங்கினார்.—எ-று. (கங)

பண்டுபோலப் பலநாளும் பயிலுமபணிசெய் தவரொழுதத்
தண்டியடிக்க ளாலமணா கலக்கமவினைக்கச சாரவிலமண்
குண்டாழிய வேழலகுந் குலவுமபெருமை நிலவியதா
லண்டாபெருமான் றெண்டாகழி லமார்பணியு மணியாரூர்.

(இ-ள்) பண்டுபோலப்பலநாளும்=முன்போலப் பலதினமும்; பயிலும்பணிசெய்தவரொழுதது=தாம் செய்யும் திருப்பணிகளை நயிந்தியடிகள் செய்துவர அக்காலத்து; தண்டியடிக்காளாமணர்கலக்கம்வினைக்கது=தண்டியடிகள் காரணமாகச் சமணர்கள் அவர்செய்யும் குளத்தொட்டலாகிய திருப்பணிக்கு இடைபூற்றை வினைக்க; சாரவிலமண்குண்டாழியு=நற்சார்பில்லாத சமண்குண்டர்கள் கண்ணிழந்தகெட, அண்டர்

பெருமான் றெண்டர்கழல் = சிவபிரானடியார்கள் திருவடி களை; அமரர்பணிபு மணியா ருர் = தேவர்கள் வணங்கும் திருவாரூரில், ஏழுலகுக்குலவு பெருமைநிலவியது = ஏழுல கிண்கண்ணும் பரம்புதற்கேதுவான பெருமையானது விளங்கிற்று. — எ.று. ஆல்-அசை

ஏழுலகுக்குலவுப்பெருமை நிலவுதலாவது: — கண்ணிழந்த தண்டியடிகள் கண் பெற்றமையும், கண்ணுள்ள சமணர்கள் கண்ணிழந்துகுழியில் விழுந்தமையுமாகிய தண் டியடிகள் சரித்ததைக் குறிப்பித்தவாறு. (க௮)

நாதமறைதேர் நயிநந்தி யடிகளார்தற் றெண்டாகப் பூதநாதா புற்றிடங்கொள் புனிதர்க்கமுது படிமுதலா நீதிவளவன் றுள்வேண்டு சிபநதம்பலவு மரியணையின் மீதுதிகழ விருந்தமைத்தான் வேதாகமநூல் விதிவிளங்க.

(இ-ள்.) நாதமறைதேர்நயிநந்தியடிகளார்தற் றெண்டாக = இசைவடிவான வே தங்கையுணர்ந்த நயிநந்தியடிசு ணையனாசெய்யும் நல்லதிருத்தொண்டாக, பூதநாதர்புற்றி டங்கொன்புனிதர்க்கு = பூதநாதராகிய புற்றிடங்கொண்ட வன்மீகநாதாக்கு; அமுதுபடி முதலாவேண்டுநிபந்தம்பலவும் = செந்நெலரிசிமுதலாக வேண்டிய பல படித்தரங்குணையு ம்; நீதிவளவன் றானரியணையின்மீது திகழவிருந்து = நீதியையுடைய சோழன் சிங்காதன த்தில் விளங்கமுடன் வீற்றிருந்து; வேதாகமநூலவிதிவிளங்கவமைத்தான் = வேதாகமங் களிற்கூறிய விதிப்படி ஏற்படுத்தினான். — எ.று

நிபந்தம்பலவுமென்றது = நித்தியம் - நித்தியாங்கர, நைமித்திகம் - நைமித்திகாங் கம், காமியம் - காமியாங்கமமுதலிய பூசைகள்வருவாமல் நடத்தற்குரிய பஞ்சபலம் பஞ் சகவீதியம் பஞ்சாமிர்தம் பஞ்சான்னம் முதலிடன அமைக்கும் படித்தரங்குணையென்க. நயிநந்தியடிகள் நற் றெண்டாக என்றதனால் அவர் அததிருத்தொண்டெய்தற்கு அத்த யட்சராக என்ருகொள்க. (க௯)

வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாடா லீசைமபர், மென்றுத்திருவா றுரா னு மியல்பினமுறைமைத் திருவிளையாட் டு மாண ஐதி, டொன்றுஞ்செயலும் பங்குனியுத் திரமாநதிருநா னுபாசிறப்பு யும். ின்னுவிண்ணப் பஞ்செய்த படிசெய்தருளு ளேர்பெற்றா.

(இ-ள்.) வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாடாம் = வெற்றி தங்கிய இடப்பத்தை வாகனமாக உடையவரும் இளம்பிறைமுடித்த சடைமுடியையுடையவருமாகிய கியாகேசர், என்ருத்திருவா றுரா னு மியல்பின் = எந்நாளும் திருவா றுரா அர சுநடாத்து மியல்பினல், முறைமைத்திருவிளையாட்டொன்றுஞ்செயலும் = முறைமையா னலீசைமையாடியவருளும் முறையும்; பங்குனியுத்திரமாநதிருநா னுபாசிறப்பும் = பங்குனி யுத்திரத்திருநாளின் உயர்ந்ததிறப்பும், ின்னுவிண்ணப்பஞ்செய்தபடி = தாம் சந்நிதிக்க ணின்று விண்ணப்பித்தபடி; செய்தருளு ளோபெற்றார் = தியாகேசர்செய்தருளும் மு றைமையைப் பெற்றுக்கொண்டார். — எ.று.

பங்குனியுத்திரத்திருநாட்சிறப்பு = திருவாழித் தேசுர்த்த வீழாவருஞ்சிறப்பு. திருவிளையாட்டொன்றுஞ்செயல் = அத்தல ஐதிகம்பற்றி நிகழும் உற்சவங்கள். விண்ண ப்பஞ்செய்தலாவது: — திருவிழாக்கொண்டருள வேண்டுமெனப்பிரார்த்தித்தல். செய்த ருளுதலாவது: — அவ்வாறு திருவிழாக்கொண்டருளுதல். (௨௦)

இன்னபரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே யேழுலகு மன்னும்பெருமைத் திருவா றுர் மன்னரடியார் வழிநிற்பா ரன்னவண்ணத் திருவிளையாட் டாடியருள வெந்நா று ளுமைபெருந் நயிநந்தி யடிகடொழுதார் நாமுயய.

(இ-ள்.) நயிந் தியடிகளின் பரிசுநன்மைபெருகத்திருப்பனிகள்பலவுஞ்செய்து—நயிந் தியடிகள் சிறப்போங்க இவ்வாறாகப்பல திருப்பனிகளையும்செய்து, அடியார்வழிநிற்பார்—அடியார்களது பத்திவழியில் விரவிற்கின்ற; ஏழுலகும்னும்பெருமைத்திருவாரூர்மன்னர்—ஏழுலகின்கண்ணும் நிலபெறும் பெருமையையுடைய திபாகப்பெருமான்; ஏன்காளுமன்னவண்ணத்திருவினையாட்டாடியருள்—ஏன்காட்களினும் அவ்வாறு திருவினையாட்டைச்செய்தருள, தொழுதார்தாமுய்ய—நாமுய்யம்பொருட்டு வணங்கினார்.—எ-று. ஏ-அசை.

அடியார்பொருட்டுத் திருமேனிகொண்டு அவர்வழிநிற்கு மியல்பு பிரானுக்குண்மையின் இவர்விண்ணப்பித்தவாறு திருவினையாட்டாடியருள் வென்றார், அவர் அவ்வாறு பணிசெய்து அத்திருவினையாட்டைத் தொழுதல் எம்மனோரு மவ்வாறு பணிசெய்து தொழுதற்கேதவாதவன் நாமுய்ய என்றவகடறினார். (உக)

தேவர்பெருமா நெழுசசிதிரு மணலூர்க்கொருநா ளெழுந்தருள யாவொன்னுதான்சேவித் தெல்லாகருலத்தி லுள்ளோரு எவர்பிரான்? 'மேவவன்பர் தாமுமுடன் சேவித்தனைதது விண்ணவர்தங் காவலாள ரோலக்க மங்கேகண்டு களிப்புற்றார்.

(இ-ள்.) தேவர்பெருமானெழுச்சி—தியாகப்பெருமான் திருவிழா, திருமணலூர்க்கொருநாளெழுந்தருள்—திருமணலூருக்கொருகின் மெழுந்தருளுங்கால், யாவொன்னுதான்சேவித்து—இது சேவித்தற்குரியார் இன்னொன்று வளையறுக்காமல் அத்திருவெழுச்சியொங்கிசேவித்து, எல்லாக்குலத்திலுள்ளோருமேவ—அத்திருவாரூரிலுள்ள எல்லாக்குலத்தோரும்வர, அன்பாதாமுமுடன்சேவித்தனைந்து—நயிந் தியடிகளும்வருடன் விழாத்தரிசிததுச்சென்று, விண்ணவர்தங்காவலாளரோலக்கம்—தேவர்பிரானுதிய தியாகேசர் திருவோலக்கத்தை, அவகேகண்டுகளிப்புற்றார்—அங்கேதரிசிதது மகிழ்ச்சியடைந்தார்.—எ-று.

ரண்டு ஓலக்கமென்றது உற்சவங்கொண்டருளுங் காட்சியை.

(உஉ)

பொழுதுவைகச் சேவித்துப் புனிதர்மீண்டுங் கோயில்புகத் தொழுதுதமமுா மருங்கணைந்து தூயமனையுட் புகுதாதே யிழுதுமிருள்சே ரிரவுபுறங் கடையிற்றுயில விலலத்து முழுதுத்தரும புரிமனையார் வந்துட்புகுத மொழிகின்றார்

(இ-ள்.) பொழுதுவைகச்சேவித்து—மாலைப்பொழுதுநீங்க நயிந் தியடிகள் உற்சவத்தரிசித்து, புனிதர்மீண்டுகோயில்புகத்தொழுது—சிவபிரான் திருமணலூரின் றுமீண்டு ஆலயத்திற்புகுங்கால் தரிசித்துக்கொண்டு; தம்மூர்மருங்கணைந்து—தம்மூராகிய ஏம்ப்பேறுறையடைந்து; தூயமனையுட்புகுதாதே—தூயமைதங்கியதம் திருமாளிகையுட்புகாமல்; இழுதுமிருள்சேரிரவு—இழுதுத்தன்மையடைந்த இருள்தங்கிய அவ்விரவில்; புறங்கடையிற்றுயில—தலைவாயிலிற் பள்ளிகொள்ள; இல்லத்திமுழுதுத்தருமம்புரிமனையார்வந்து—தம் திருமாளிகையினிடத்து இல்லறநெறி முழுதும்நடத்தம் அவர்மனையியார்வந்து; உட்புகுதமொழிகின்றார்—உள்ளே புகும்படி மொழிவாராயினார்.

பொழுதுவைகச்சேவித்து என்பதற்கு நெடுநேரம்சேவித்து என்றனாபயினுமமையும். இழுதுமிருள்—மைக்குமும்புபோன்ற இருள். அவர்க்குரிய ஓளபாசனமுதலிய அறநெறிகளை நடத்தும் முறைமைகோக்கி முழுதுத் தருமம்புரிமனையாரொன்றார். (உக)

நிங்கண்ணுடியார் பூசனைகண் முடித்துச்செய்யுங் கடன்முறையாவன்கிதனைவேட் டமுதுவிசயது பள்ளிகொள்வீ னொனவவர்க்குத் தங்கள்பெருமான் நிஞ்ஞமணலூர்க் கெழுச்சிசேவித் துடனண்ண வெங்குமெல்லா ரும்போத விழிவுதெரிடக்கிற் றெனையென்று.

(இ-ன்) திக்ஷண்முடியார்பூசணைகண்முடித்து=சிவபிரானுக்குச் செய்யும் அர்ச்சனைகளைச் செய்து; செய்யுங்கடன்முறையாலங்கிதனைவேட்டு=தினந்தோறுஞ்செய்யும் விதிமுறைமையினால் ஓளபாசனஞ்செய்து; அமுதுசெய்துபள்ளிகொள்வீனென=திருவமுதுசெய்து பள்ளிகொள்ளுமெனறுசொல்ல, அவாகரு=அவ்வாறு கூறிய தம்மனைவியார்க்கு; தம்பெருமான்நிருமணலூராககெழுச்சிசேவித்துடனண்ண=தமது பிரான்திருமணலூராக் கெழுந்தருளுமுற்சுவத்தைத் தரிசித்தவருடனேவர; எவருமெல்லாரும் போத=எவ்விடத்தும் எல்லாமரபிணருங் கலந்துவர அதனால், இழிவுதொடக்கிறெனையென்று=என்னை விழுபடித்தொட்டதென்று சொல்லி.—எ-று. (உச)

ஆதலாலே குளித்தடுத்த தூய்மைசெய்தே யகம்புகுருது வேதநாதா பூசணைக டொடங்கவேண்டு மதற்குநீ சீதநன்னீர் முதலான கொண்டிங்கணைவா யெனச்செப்பக் காதன்மனையார் தாமுமவை கொணருமதற்குக் கடிதனைநதார்.

(இ-ன்) ஆதலாலேகுளித்து=அதனால் நீரிலமுழுக்கி, அடுத்ததூய்மைசெய்து அகம்புகுந்து=அவ்விழுப்பு நீக்குதற்குரிய ஸ்நானத்தைச்செய்து மனைபுகுந்து, வேதநாதர்பூசணைகடொடங்கவேண்டும=சிவபிரான் பூசனைகளைத்தொடங்கவேண்டும, அதற்குநீசீதநன்னீர்முதலானகொண்டு=அதற்குநீ குளிரந்த நல்லீர் முதலானவை எடுத்துக் கொண்டு, இவகணைவாயெனச்செப்ப=அணவெருவாயாக என்றுசொல்ல, காதன்மனையார்தாமும்=விருப்புடைய அவா மனைவியாரும், அவைகொணருமதற்குக்கடிதனைநதார்=அநீர்முதலிவற்றைக்கொண்டெவருமபடி-க்குவினாந்துசென்றா—எ-று. ஏ-அசை.

இவ்விரண்டுகளுக்கம நீர்முதலிய எந்ததனால் மிருததிகைமடிப்பபமுங்கொள்க. ஆயபொழுது தம்பெருமானருளாலேயோ மேனியிடுங் மேலேயுமசைவினயாவாலோ வறியோமிறைபுர தாமாதே மேயவுறக்கம் வந்தணைய விண்ணோபெருமான கழனினைந்து தூயவனபர் தூயிலகொண்டார் தூயிலுமபொழுது கனவினகண்.

(இ-ன்) ஆயபொழுதுதம்பெருமானருளாலேயோ=அப்பொழுது சிவபிரான் திருவருளாலேயோ, மேனியினமேலேயுமசைவினயாவாலோவறியோம=அவரது திருமேனியிற் பொருந்திய வறியசெல்லினயாச்சியாலோ அறியமாட்டோம், இறையுந்தாமாதேமேயவுறக்கம்வந்தணைய=கண்மேனுந்தரியாமல் தம்முளடங்கிய உறக்கமவர, விண்ணோபெருமான்கழனினைந்து=சிவபிரான் திருவடி களைக்கருகிக்கொண்டு; தூயவனபர் தூயில்கொண்டார்=தூய்மையுடைய நமிந்தியடிகள் உறங்கினா, தூயிலும்பொழுதுகனவின்கண்=அவா உறங்கும்பொழுது அவாகனவினிடத்து —எ-று.

விண்ணோபெருமான்கழனினைந்து தூயிலகொண்டார் என்றதனால் மருட்கேவலமுண்டாக்குமுற்க்கமெய்தாது நின்மலாவத்தை யெய்தியுறங்கினொனக்கொள்க.(உக)

மேன்மைவிளங்குந் திருவாறா வீதிவிடங்கப் பெருமாடா
மானவன்பா பூசணைக்கு வருவார்போல வந்தருளி
ஞானமறையோ ராருநிற் பிறந்தாடொல்லா நங்கணங்க
ளானபரிசு காண்பாயென றருளிச்செய்தங் கெதிரகனருர்.

(இ-ன்) மேன்மைவிளங்குந் திருவாறாவீதிவிடங்கப்பெருமாடாம்=மகிமைவிளங்கிய திருவாறான்கண் வீற்றிருந்தருளும் தியாகப்பெருமான், மானவன்பாபூசணைக் குவருவார்போலவந்தருளி=கமிகந்தியடிகள் செய்யும் நேயமிக்கபூசணையைக் கொள்ளுமோர் திருவருப்போல எழுந்தருளி; ஞானமறையோராருநிற்பிறந்தாடொல்லாம்=ஞான

ம்நினைந்த மறையவர்களுமும் திருவாரூரில் பிறந்தவர்களுல்லாரும்; நங்கணங்களா
னபரிசுகாண்பாயென்று==நம்முடைய சிவகணங்களாயிருக்கும் முறைமையை நாளை
தரிசிப்பாயென்று, அருளிச்செய்தங்கெதிரகன்றார்==அருளிச்செய்த அவொதிரம்மைந்
தருளினார்.—எ-று.

இவ்விரண்டுஞ்கம.

(உஎ)

ஆதிதேவ ரொழுந்தருள வுணர்ந்தாரிரவாச் சனைசெய்யா
தேதநினைந்தே நெனவஞ்சி யெழுந்தபடியே வழிபட்டு
மாதாராக்கும புகுந்தபடி மொழிந்துவிடியல் வினாவோடு
நாதனாத திருவாரூர புகுதவெதிரந நகர்காண்பார்.

(இ-ள்) ஆதிதேவரொழுந்தருளவுணர்ந்தார்==முத்தகடவுளாகிய திடாகேசர்தர்க
னவின்கணெழுந்தருள அதனால் துயிலீங்கிய நயிந்தியடி கணையாரா, இரவார் சனைசெய்யா
து==இரவினகணையெயும் சிவாச் சனையைச் செய்யாது; ஏதநினைந்தே நெனவஞ்சி==விழு
ப்பின்மையை விழுப்பாக நினைந்தேனென் றச்சமுற்று; எழுந்தபடியே வழிபட்டு==நீரின்
மூழ்காது துயிலெழுந்தபடியே கைகால்சுத்திசெய்து பூசித்தது; மாதாராகுமபுகுந்தபடி
மொழிந்து==தம்பத்தினியாகும நிகழ்ந்த முறைமையைக்கூறி; விடியல்வினாவோடு
நாதனாத திருவாரூர்புகுத==விடியற்காலத்தில் வினாந்து சிவபிரான் வீற்றிருந்தருளும்
திருவாரூரொல்லையையடைய, எதிரநகர்காண்பார்==தமமெதினோடே என்றும் அத் திருவா
ருளாககாண்கின்ற அவர்.—எ-று.

(உஅ)

தெய்வப்பெருமா டிருவாரூர்ப பிறந்துவாழ்வா ரெல்லாரு
மைவைத்தனைய கண்டரவா வடிவேயாகிப் பெருகொளியான்
மொய்வைத்தமர்ந்த மேனியராம பரிசுகண்டு முழுகுவீத்த
கைவைத்தஞ்சி யவனிமிசை விழுந்துபணிந்து களிசிற்றந்தார்.

(இ-ள்) தெய்வப்பெருமா டிருவாரூர்ப பிறந்துவாழ்வாரெல்லாரும்==தியாகேசர்
வீற்றிருந்தருளும் திருவாரூரில் பிறந்துவாழ்நா யாவரும், மைவைத்தனையகண்டரவர்
வடிவேயாகி==கரியகிருமிடற்றையுடைய தியாகப்பெருமான சாரூபமுடையவாகளாய்;
பெருகொளியான் மொய்வைத்தமர்ந்த மேனியராமபரிசுகண்டு==மிகக் ஒளிப்பிழம்பார்
நிரண்ட திருமேனியுடையவர்களாயிருக்கும் முறைமையைப்பார்த்து, முழுகுவீத்த
கைவைத்தஞ்சி==அஞ்சலியாக முகிழ்த்தகையை முடிமேலெடுத்தச்சமுற்று, அவனியி
சைவிழுந்து பணிந்து களிசிற்றந்தார்==நிலமுற் சாட்டாங்கமாக வணங்கி மகிழ்ச்சியடைந்
தார்.—எ-று இவ்விரண்டுஞ்கம.

(உக)

படிவமாற்றிப் பழம்படியே நிகழவுங்கண்டு பரமர்பா
வடியேன்பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று பணித்தருளார்
குடியுந்திருவா ருரகத்துப் புகுந்துவாழ்வா ருவலயத்து
நெடிதுபெருகுந் திருத்தொண்டு நிகழ்ச்செய்து நிலவுவார்.

(இ-ள்) அருளாற்படிவமாற்றிப்பழம்படியே நிகழவுங்கண்டு==தியாகேசர்திருவ
ருளால் அத்திருவாரூர்ப்பிறந்தார் சிவகணங்களாம் முறைமையைமறைத்து முன்போல
வீருக்கும் நிலைமையையுங் கண்டு, பரமபாலடியேன்பிழையைப் பொறுத்தருளவேண்
டுமென்றுபணிந்து==தியாகேசரிடத்து அடியேன் செய்தருந்ததைப் பொறுத்தருளவே
ண்டுமென்று வணங்கி, குடியுந்திருவாரூரகத்துப்புகுந்துவாழ்வார்==தம்மூலாவிட்டுக்
குடியாகவும் அத்திருவாரூரில்வந்து வாழ்கின்றவர், குவலயத்துடையதுபெருகுந் திருத்
தொண்டு==நிலவுலகத்தில் நீட்டித்து நிலபெற்றிருக்கும் திருத்தொண்டுகளை, நிகழ்ச்செ
ய்துநிலவுவார்==உடத்திக்கொண்டு விளங்குவாராயினார்.—எ-று.

(உ௦)

நீறுபுனைந்த வடியாக்கு நெடுகாணியதி யாகவே
வேறுவேறு வேண்மென வெல்லாஞ்செய்து மேவுதலா என்னும்மேயுயர
லேறுசிறப்பு மணிப்புற்றி வீருந்தார்தொண்டர்க காணியெனும்
பேறுதிருநா வுககரசா விளம்பப்பெற்ற பெருமையினர். பெருமைபுராணம்
பாடியினர்.

(இ-ள்.) நீறுபுனைந்தவடியாக்கு=திருவெண்ணீறுதரித்த சிவனடியவர்க்கு, நெ
டுகாணியதியாகவே=நீட்டித்தகாலம் முறையாகவே, வேறுவேறுவேண்மெனவெல்லா
ஞ்செய்துமேவுதலால்=தனித்தனி அவரவர் விரும்பிவைகளைப்பெல்லாங் கொடுத்துக்
கொண்டிருத்தலினால், ஏறுசிறப்புமணிப்புற்றிலிருந்தார்தொண்டர்க்காணியெனும்பேறு
=உயரத்தசிறப்பினால் தியாகேசாடியாகளுக்கு ஓர் உறையாணியென்னும் பேற்றை;
திருநாவுகரசர்விளம்பப்பெற்றபெருமையினர்=வாகீசமுனிவர் பதிகத்தில் ஆராயந்த
டித்தொண்டராணிப்பொன்னென்று அருளிச்செய்யப்பெற்ற பெருமையையுடையவர். (1)

இன்னவகையாற் நிருப்பணிக ளெல்லாவுலகுந் தொழச்செய்து
நன்மைபெருகு நமிகந்தி யடிகளையமா திருவீதி மிகுதியாகப் புக
சென்னிமதியுந் திருநதியு மலையவருவா திருவாரூர் அத்தும் கதாரிபுரம்
மன்னர்ப்பாத நீழல்மீகும் வளர்பொற்சோதி மன்னினார். நதிய.

(இ-ள்.) இன்னவகையாற் நிருப்பணிகள்=இவ்வாறுதிருத்தொண்டிகளை, எல்லா
வுலகுந்தொழச்செய்து=எல்லாஉலகத்தாரும் வணங்கும்படி செய்து; நன்மைபெருகுந்
நமிகந்திகள்=நன்மைமிக்கநமிகந்தியடிகளுயனா, நயமாந்திருவீதி=சிறப்பமைந்த அ
ணிமுடி நெடிய திருவீதியிலு; சென்னிமதியுந் திருநதியுமலையவருவார்=திருமுடிக்கண்
இளம்பிறையும் கங்கைதியுமசையப்பவனிவருகின்ற, திருவாரூர்மன்னர்பாதநீழல்=தி
யாகேசாது திருவடிநீழலில்; மிகும்வளர்பொற்சோகிமன்னினார் = மிகருவளாகின்ற
பொன்மயமான ஒளிப்பிழம்பிற் கலந்திருளினார்.—எ-று. (௩௨)

நாட்டாரறிய முன்னாளி னன்னாளிறந்த வைமபடையின்
பூட்டார்மாற்பிற சிறியமறைப் புதல்வன்நன்னைபு புகுகொளியூர்த்
தட்டாமரைநீர் மடுவின்கட் டனிமாமுதலை வாய்வின்று
மீட்டார்முதலை நினைவானா மீளாவழியின மீட்பனவே.

(இ-ள்.) முன்னாளிலிறந்த=முற்காலத்தில் முதலாவாய்ப்பட்டிறந்த, ஐம்படை
யின்பூட்டார்மாற்பிறசிறியமறைப்புதல்வன்நன்னை=ஐம்படையென்னும் ஓரணியணிந்த
மாற்பிணையுடைய சிறியமறைச்சிறுவனை, புகுகொளியூர்த்தாட்டாமரைநீர்மடுவின்கண்=
புகுகொளியூரின்கண்ணுள்ள தாளோடுகடிய தாமரைமலர்ந்த நீரையுடையமடுவிலே, தனி
மாமுதலைவாய்வின்று=ஒருபெரிய அம்முதலைவாயினின்றும்; நாட்டாரறியநன்னாளின்மீ
ட்டார்=உலகத்தாரறியும்படி உபநயனஞ்செய்யும்பருவத்தில் வரவழைத்தநம்பியாரூர
ரது, கழலேநினைவானா=திருவடிகளையே தியானித்தொழுதுகின்றவரை, மீளாவழியின்
மீட்பன=தொலையாதபிறவியழியினின்றும் உய்விப்பன அத்திருவடிகள்.—எ-று. (௩௩)

நமிநந்தியடிகளுயனாபுராணம்முற்றிற்று.

ஆக திருவிருத்தம் - ௬௩௩.

திருநின்றசருக்கம் முற்றிற்று.

திருச்சிறம்பலம்.

பிழைதிருத்தம்.

பககம வரி		பிழை.	திருத்தம்
ரு	அ	அழிதயா	அழியாத
உச	உஉ	டாநா	டாநா
உஅ	கக	தமமிசைசநிர மபவர மபெறும...	மெய மமைப்பணிசெயத விருப்ப தனூல
,	கச	மெயமமைப்பணிசெயத விருப்ப	
		தனூல்	தமமிசைசநிரமபவரமபெறும
சஉ	க௦	பிளிற்றெளி	பிளிற்றெலி
சக	உச	தவராசனூகிய	தவமன்னர கிய
சச	உச	குலவோ	குலவோ
சக	ச	டிடவீசி	டிட
,	,	நாண்டவா	வீசி நாண்டவா
,	கௌ	கலககினற	கலககுகினற
சஅ	கரு	கலமமர	கலமர
சக	கச	தொண்டா	தொண்டாகள்
கஉ	கஉ	உடம்பாலமையாமையின்	உடம்பாலமையாமைகருகியும்
கக	அ	நினறாடுக	நினறாடு
கஅ	கஅ	பாலிச்சு	பாலிககு
கக	உஅ	பதிகததைச	பாடவீற
க௦ச	உக	பினசொல்ல	பிளசெல்ல
க௦க	கக	திருமுடி	சடைமுடி
ககக	உ௦	உயதவ	உயாதவ
,	உக	யெடுத்தக	யெடுத்த
,	க௦	தேய்த	தேய்த
ககச	கஉ	திருமுடி	சடையின
கஉஉ	கக	திருத்தாண்டகம்	திருக்குறுந்தொகை
கஉக	உக	செல்லுவா	செல்லுமவா
கஉச	உக	திறப்பித்தே	திறப்பித்தே
கஉௌ	அ	அவ்வேவுகாராதிருமறை	அவ்வேவுகாரஞ்சிவபிரான் வீற்றி ருந்தருளும் திருமறைக
கச௦	கக	செய்யவையா	செய்யமெய்யா
ககக	க௦	அருஞ்சர	அருஞ்சர
ககச	க	வயில்	வயில்
கௌ	உக	திண்டோன	திண்டோன்
கஅக	கஅ	போகருங்	பொகருங்
உச௦	க	பாடும	யாடும்
உகௌ	கௌ	மரயா	மகரயா
உௌச	கரு	செய்தமு	செய்தெழு
உௌக	சௌ	நது	ய்து
உஅ௦	உக	தட்டா	தாட்டா

சாசிமுதற் புண்ணியநற் றலங்களிலே யுடன்முடி
விற சலப்பர் முத்தி, தேசுடைய விளைசையினின் மூ
ன்றுதினம வசிகினது சேர லாகும், பேசுபெரும்
பாதுசமாம பஞ்சினுரஞ்ச் சூறையெனும் பெருமைத்
தூகி, யேசுலு மபபதியின் முனைவினை சிந்திடுமா
றெய்தல வேண்டும் (ஏ)

அறியாமை மயாக கெமாடு தெய்வசதி யெனப்புகலு
மவற்று ளொன்றான, மறைபுமு மிளைசைநர் புதி
னுமவர் பாவமெலா பாயுத லுணமை, * யுறவுமுத
லானைவரை யுயிர் பளவண் முதலியடைந் துய்யு மாற்
றாள், முறைதருமத தம் தனசகு நிசரிலை யிலலை
செய் மூன்றி னுளரும (அ)

அனைவருடாடு மிரு வம்பரச் சிவபெருமா ளிருமித்
த வனை தானம், வனமவுலி புகலெனா சித்தியெலா
மெய்கிடுவான வர்பா ளுள்ள, தினையதல நினைத்த
தொரு மாதநிரததே பெருமபாவ மிரிச்கு மின்னு,
முனிவரே யுய்யபுத்தி முத்திபெறக சொடுகின்ற
முதன்னை த் மாரும (கூ)

அக்கலகதி ளென்றுமுறை யனைத்துயிரககு மீள
வுள்வந் தவனி மீது, பொததுமலத தூடலுழலு மச்ச
மிலை யீதாயப புல்லும வேண்டாந், தத்துவததின்
றலைகடங்க சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்க டம்
மு, ஞாதமமாம புராதனநல வனததளவின் மகிமை
யையா ருரைந் வல்லா. (கௌ)

தலவிசேடமுத்தித்தவிசேடத்திற் ௬௭
சுபத்திரன்கதைபு முரைத்தபடலம்.

எவதேனும் பொறியடக்கி யுளநிறுத்தி யப்பதியி
நுபபாயி, எனவழ்ந்து பொழுதினுமுண் நெற்றிடி
ங் காற்றறினையுணர் மர்வா ரொப்பா, உவிலுமொரு
டடியள வுதவினது மாதான நலத்த நின்னு, நிவ
வதென் சித்தபுரங் காசி முதற் றலங்களினு நோன்
மத்த நாமே (௬௧)

ஆப்பதியின் நிருபபெயர்கள் சிவபுரமபூ கைலாய
கில காமம், துயபபவருள புரஞ்சித்த புரபபழைய
ரணியமே தொலைவின் மன்ற, துயபபதொரு பொ
றிலபுர நிளையுட்கு குடிமுதலா டியர்வுற னுள்ள,
பெபெயர்க ளன்றியி னு மனே நயுள வறிவுடை யோ
ரைத்த பேயன் (௬௨)

இன்னவன கமான்ரிபத்தா லிளைசைமெனுந் நிருப்
பதியே யெவற்றி னுங்கு, முனையதா யுத்தமத்தி
றுத்தமமா மீண்டைய பூனிவீ ரிலலை, யானபரி
ணந்திதொன் வத்தியுமா முனிவிளம்ப வதனை கே
ட்டு, மன்னுபெரு வியப்பினராய மாதவர்க ளின்னப
தவர மகு கின்றா (௬௩)

தலப்பெருமை மருதுணாகத மாதவநீ யுண்மை
யினைச் சாற்றல செய்தா, யுலப்பிலவிய னிளைச்சநர்
வைபவத்தைக் கேட்டு, உல முற்றேமயா ங்கள், மலைப்
பிலவகை சித்தத்தட டான்மியத்தைக் கருணையினால்
வகுத்தி யென்ன, நலபபடுமம் மொழிகேட்டு முற்று
ணர்ந்தி கடமுனிவ னவில லுற்றான். (௬௪)

